

28597

ஸ்ரீ
எட்டுத்தோகையுன் இரண்டாவதாகிய

குறுந்தொகைமூலமும்,

திருக்கண்ணபுரத்தலத்தான்
தீருமாளிகைச்சோரிப்பேருமாளரங்கன்

இயற்றிய

புத்துரையும்.

இவை

உரையாசிரியரால்,
சோழவந்தான் கிண்ணிமடம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவப்பிரகாசஸ்வாமிகள்
ஆதரித்து அருந்தமீதை அறிவுறுத்திய ஆதாலிக்காக
அவ்வடிகளுக்கு அகங்களிட்டு உரிமையாக

வேஹார:

வித்யாரத்னாக அச்சக்கூடத்திற்
பதிப்பித்து வளிமிடப்பட்டன.

(ச-முதல் கா-பாரங்கள் வேஹார் வி.என்.ப்ரஸ்வில்துசிடப்பட்டன.)

விலை நூடா 2—0—0

All Rights Reserved.

குறிப்பு.

மாணவர்கள் தம்மாசிரியரிடத்திலிருந்து தகவுரையோடு கையெழுத்துவாங்கி எமக்கனுப்புவர்களாயின் அவர்கட்டு இரண்டுருபாவிலையுள்ள சூழுந்தொகைமூலமும் உரையும் ஒன்றை (1—8—0) ரூபானிற்கு அனுப்பப்படும். ஒரு மாணவர் ஒருபுத்தகத்திற்குத்தான் எழுதிப்பெற்றுக்கொள்ள வாம். (தபாற்கல்வேறு.)

தி. சௌ. அ.

இந் நாலுள் அடங்கியன.

[View Details](#)

ஸ்ரீ

சோமாந்தான் கிண்ணரிமடம்

ஸ்ரீ-ல-ஸ்ரீ, சிவப்பிரகாச ஸ்வாமிகள்.



உரிமையுரை.

அன்னை பினும் அன்புமிக்கு என்னை ஆகவித்து அருந்தமிழ் ஆறி வறார்செய்த ஆருதவியை உன்னியிருங்னி உள்ளம் நெக்குருகி இந்தால் உரை முதலியவற்றை ஸ்ரீ-ல-ஸ்ரீ, சிவப்பிரகாச ஸ்வாமிகளுக்கு உரிமை செய்கின்றேன்.

இங்கனம்,

திருக்கண்ணபுரத்தலத்தான்

திருமாளிகைச் சௌரிப்பெபருமாளரங்கன்.

ஸ்ரீ
**வேலூர் ஊர்ஹீல்காலெஜ் தலைமைத்தமிழ்ப்பண்டிதராகிய
 ஸ்ரீ மாண் பு. க. ஸ்ரீ நிவாவாசாரியர் ஸ்வாமி
 தீருவாய்மலர்ந்தருளிய
 சிறப்புப்பாயிரம்.**

நேரிசையாசிரியப்பா.

- க. திருவார் கடவுள் சிறந்தபே ராகுளால்
 தருமா மொழிகளிற் ரமிமூனு மமிழ்தின்
 சுவைகூர் மொழியிற் ருரிசறு நூலின்
 குவையா ராய்ந்தவர் குற்ற மொலீய
- ஞ. தெய்வப் புலமை சேர்ந்த சான்றேர்
 பொய்வருங் கற்பனை புகன்றிடாக் கனிஞர்
 மக்க ளீட்ட மாசறு காமப்
 பக்கஞ் சார்ந்து பன்னு மின்பத்தைப்
 போற்றி யுய்யுமா புரிந்துளத் தருளைச்
- கா. சாற்றிய தீஞ்சவை சார்ந்த பாக்கள்
 எண்ணிலா தனவள விவற்றிற் செஞ்சடைக்
 கண்ணிலா விரிக்குங் காமரு மதியத்
 துண்டஞ் சூடிய துயர்தீ ரிறையனுர்
 அண்டர்நா யகரவ ராள்சேர் குபிலீ
- கஞ். அருந்தமிழ்ப் பாணி ரேவை பாரதபி
 பேந்தே வனுர்முதற் பேசரும் புலமை
 வாய்ந்த வாண்றேர் மனமகிழ்ந் தேத்த
 வாய்ந்தருள் பாக்க ஓமைந்த துறுந்தோகை
 யென்ப ததுதா னெட்டுத் தொகையில்
- ஈ. இன்பந் தருதலி னியம்பினர் ‘நல்ல’வென்
 றடைமொழி சேர்த்தே யப்பெரும் பொருட்டீர்
 உடைய நூலை யொருவரு மச்சிற்
 பதியா நூலைப் பலரும் பொருளை
 மதியாற் றேரினு மயங்கி யையுற்றே
- உ. யறியாப் பதுவலை யச்சிடி னம்ம
 தறியாத் தன்மை யசீர்ந்திடுங் கொல்லென்
 றச்சற் றனேக ரடங்கிய வதனால்
 அச்சற் றெழுாத வாழுமார் நூலை
 ஆற்றேட் தத்தை யடைதற் கோவழல்

ந.०. மேற்கூண் சோவோ சிதைந்து மிச்சமா
யிருந்த வதனை ஓயதமி லறிவால்
வருந்திச் சொருப மதித்துணர்ந் தமைந்த
சொற்பொருண்யங்க டிசந வறிந்து
விற்பனர் மெச்ச விழுமிய பொழிப்புரை

ந.ஞ. தீட்டித் தினைதுறை தீஞ்சவை நயங்கள்
காட்டி பிலக்கணங் கரிசிலா விரைச்சி
விளக்கித் தொனிப்பொருள் குறித்தே மற்றும்
துனக்கற வாய்ந்து பல்பொருள் விரித்துத்
தமிழ்வாயின்பங் தவழப் பேசும்

ச.०. கமழுசீர் நல்லுல கத்தவர் மெச்ச
அச்சிற் பதிந்தன னழுகிய வயலிலும்
மச்சமா விகையிலு மலிசீ ரன்னம்
ஒங்கிய சோணூட் டுயர்திருக் கணப்பும்
பாங்கிற் செய்த பன்னிய தவத்தின்

ச.ஞ. பயனென வந்தோன் பலவாஞ் சங்கத்
தியபென றி நூல்களை யினிதாய் மதுரை
நான்காஞ் சங்க நண்டபெறு வதனில்
வான்பொற் பதக்கம் வரிகையிற் பெற்றேன்
திண்ணிய மனத்தாற் செய்யும் யோகம்

ந.०. நண்ணியோன் பாச்செய் நாவல் லோனே
தோமினஸ் விளையாற் சேளிப் பேருமாவ
தாழுமு நற்குணாந் தழைந்த புதல்வன்
பாடிய ஹுதாரன் பன்னிய வரணியம்
பாடியிற் கல்விப் பயனூர் சாலையிற்

ந.ஞ. ரண்டமிழ்ப் புலமை தாங்கி நடாத்தல்
கொண்டவ ஹால்களைக் கோதற வாய்தல்
செய்யு மறிஞன் செந்நட் பினுக்குச்
செய்ய வணிகலஞ் கீரா ராங்க

ச.०. நேமியங் கடவுளை நினைக்கும் புனிதனே.

து

மதுதைத் தமிழ்ச்சங்கத்து
அங்கத்தினர்களில் ஒருவராகிய
மணக்கால் அய்யமபேட்டை..

(செந்தமிழ்ச்சிலாஸம்)

பிரீமான்:-S. முத்துரத்நமுதலியார் வூவர்கள்ளுமிதிய
முகவுரை.

“தன்றே ணன்கி னென்றுகைம் மிகுங்
களிறுவார் பெருங்கா டாயினு

மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே.”

துறுந்தோகைகள்பது, அமிழ்தினுமினிய நந்தமிழ் மொழி
மாட்டுச் சங்கமருவிய எட்டுத்தோகை நால்களுள் ஒன்பான்
சுவையும் ஒருங்கே ஒழுகப் பத்தழகும் பரந்துநிற்கக் கழி
பெருஞ்சிறப்புகைத்தாயதோர் நூலாம்.

எட்டுத் தொகையாவன:—* நற்றினை, குறுந்தொகை,
ஜூங்குறுநாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை,
அகநானாறு, புநானாறு என்பன. இதனை அடியில் வரும்
வெண்பா உணர்த்துவதாகும்.

“நற்றினை நல்ல துறுந்தோகை யைங்குறுநு
கேரத பதிற்றுப்பத் தோகு பரிபாடல்
கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென்
நித்திறத்த வெட்டித் தொகை.”

இக்கூறிய வெண்பாவில் ‘நல்ல’ என்ற அடைமொழி
யால், துறுந்தோகையைக் கூறிப்போதலானே இந்தாலின் பெரு
மை நன்குவிளங்கும்.

இந்தால், கடவுள்வாழ்த்துமுதல் சால அகவற்பாக்கணை
யுடையது. கடவுள் வாழ்த்து பாரதம்பாடிய பேருந்தேவனுராவும்
சிற சாக பாக்கள் தீப்புத்தோளார் முதல் அம்ஹவனுர் வரையும்
ஈல்லைசப்புலவர் பல்லோராலும் சொல்லப் பெற்றனவாம்.
இத் தொகைநூல் தொகுத்துமுடித்தான் பூரிக்கோ என்பான்.

இந்தாற்கு அருமந்த உரை ஆசிரியர் போசீரியர் எழுதினு
ரென்றும், அவர் பொருளெழுதாது விடுத்த இருபது பாக்
கட்கு ஆசிரியர் நக்கினிர்க்கினியர் உறைவரைந்தாரென்றும் கீழ்
வரும் பாக்களால் உணரப்படும்.

*எட்டுத்தொகையின் வரலாற்றைப் பரும்மழீ- மகாமஹோபாத்யய
உ- கே- சாமிகாலதயரவர்கள் வெளியிட்ட ஜக்குறுநாறு, பதிற்றுப்
பத்து, புநானாறு இவற்றின் முசுவரையுட்காண்ட.

“பாரததூல் காப்பியமும் பத்துபாட் இங்கலிய மாரக் குறுங்தொகையு ஜாஞ்ஞான்குஞ்—சாரத் திருத்தகு மாழுளிசெய் சிந்தா மணியும் விருத்திக்கீழான்கினிய மே.”

“நல்லறி வடைய தொல்பே ராசான் கல்வியுங் காட்சியுங் காசினி யறியப் பொருட்டரி குறுங்தொகை யிருபது பாட்டிற் கிதுபொரு ளன்றவ னெழுதா தொழிய விதுபொரு ளன்றதற் கேற்ப வரைத்துங் தண்டமிழ் தெரித்த வண்புகழ் மறையோன் வண்டியர் சோலை மதுரா புரிதனி வெண்டிசை விளங்க வந்த வாசான்” என்பன ஆசிரியர் நசினிர்க்கினியர் உரைச்சிறப்புப்பாயிரம்.

இனி, பொன் ஓராயிரம் பொதிந்து தூக்கிய பொற்கிழி யொன்று * தருமி என்னும் பணவன் பெறுமாறு, அவன் அண்புடைமைக்கிரங்கிக் கோலமாமிடற்று ஆலவாயிர்ச்சடை அண்ணல் வரய்மலர்ந்தருளிய “கோங்குதேவாழ்க்கை” என் ஆங் தெய்வப்பாசரம் இந்தாலின் செய்யுட்களில் ஒன்றூய்த் தொகுக்கப்பட்டு விளங்குத் தொன்றுனே இதன்பெருமை நன்கு விளங்காதிற்கும்.

“தாமரைபுரையும்.....உலகே” எனத் தமிழ்த் தெய்வமாகிய சேவற் கொடியுயர்த்த துமாக்கடவுளையே காப்புடைச்செய்யுளாகக் கொண்ட இந்தாலிடைத் தமிழ் மொழியின் நயங்கள் ஆங்காங்குத் தேனுாறலாக அமைந்து கிடக்கின்றன. அகத்தின் பகுதியையே எடுத்துக்கூடும் இந்தாலின்கண் அமைந்த உள்ளுறை, இறைச்சி முதலிய பகுதிகள் பிக்க அழகாகக் காணப்படுகின்றன. சொன்னயம் பொருணயங்களிலும் அத்தன்மைத்தே.

* “பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக், கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப், பொற்குவை தருமிக் கற்புட னுதவி யென்னுளங் குழகொண் டிரும்பய னளிக்குங், கன்னலிழ் குழல்சேர் கருணைவெம் பெருமான்” எனக் கல்லாடத்து இச்சரிதனிகழ்ச்சி மிக வியங்கு கூறப்பட்டிருத்தல்காண்ட.

ஒவ்வோர்செய்யுளும் கற்பனைக்கள் ஞகியமாகவேவிளங்கு வின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக,

“முளிதயிர் பிசைந்த காங்கண் மெல்விரல்
கழுவது கலிங்கங் கழாஅ துடுகிக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழுத்
தான்றுமுந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டவி

லுண்ணி தின் மகிழ்ந்தன் ரெண்ணுதன் முகனே”

என்ற செய்யுளொக்கூறலாம். இச்செய்யுளிற் காணப்படும் சொற்களெல்லாம் வாளா கூறப்படாமல் முழுப் பதங்களாய்ப் பொருட்செறிவுடன் விளங்குகின்றன. இதனிடை அமைந்த பொருள் இல்லதைக் கூறுது, உள்ளதை இனிதெடுத்துக் கூறுதலறிக. இந் நயம் மிகவும்ணியக்கற்பாலது. இச்செய்யுள், இந்துவினிடை ஓர்மாணிக்கம்போல் விளத்துகின்றது. மற்றும்:— உ0, உள, ச0, சன, நுச, கநு, கள, கஉ0, கஉள, கநாள, கநிஉ, கநாஅ, உசாள, உன0, உளள, உகஉ, நுகநு, நாள0, நுகநு இக்காட்டிய எண்ணுள்ள செய்யுட்களெல்லாம் கவலைகளிந்த பாடல்கள் பலவற்றுட் சார்ந்தனவாம்.

இந் நூலில், சிலசரித்திரக்குறிப்புக்களும், தமிழ்நாட்டுப் பழைய வழக்க ஒழுக்கங்களும், அரும்பதங்களும், பழங்கமிழ்நூற்பிரயோகங்களும் மலிந்து காணக் கிடக்கின்றன.

பிறதொகை நூல்களிலும் இந்துவின்கண் பேண்பாலர் அருளிச்செயலாகிய பாடல்கள் மிக்குக் காணப்படுகின்றன. அவற்றுல், இந்துல் இக்காலத்துப் பெண்கல்வி இன்றியமையாததாமெனக் கருதும் நவீனர்கட்டுப் பண்டைத்தண்டமிழ்நாகரிகம் இனைத்தெனக் காட்டாநிற்கும்.

தொடக்கத்தில் துமாரக்கூடவுள் வணக்கழம், அடுத்து இறைவன் அருளிய “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் திருக்கப் பாகாழம் அமைந்திருத்தலால் சைவர்களாலும், திருவாய் மோழி, திருவிநுத்தம் முதலியவைகளின் வ்யாச்யாநங்களிலே “ஷருண்கேணி” இன்னேரன்ன சில பல செய்யுட்கள் எடுத்தாளப்படுதலால் வைணவர்களாலும் இந்துல் பெரிதும் பாராட்டப் பெறுவதாகும்.

இவ்வரிய நாலுக்கு ஆசிரியர் போசிரியநரையேனும், ஆசிரியர் நச்சினார்க்கினியநரையேனும் பெரிதும் முயன்றும் கிடைக்கவில்லை. ஆகவே, இத் தொகைதூல்மூலப்பகுதியையேனும் நந்தமிழுர்களில் எவரும் இதுகாறும் வெளிப்படுத்தாதிருந்தது, அவர்கட்கு ஒர்குறையென்றே எண்ணலாம். அங்கனமாக, இந்நால் உரையுடன் வெளிவருமாயின் அதனுல்லாகும் மகிழ்ச்சி கூறுந்தரத்தோ?

இதனைப் பலகால்முயன்று தமது கூரிய சீரிய நுட்பமதியுடன் எனது ஆருயிர் அன்பர்களாகிய ஸ்ரீமத் பண்டிதர் ட. ச. அரங்கலாமிஜயங்கார் அவர்கள் தாமியற்றிய தினை, உள்ளுறை, இறைச்சி, மேற்கோள், இலக்கணக்குறிப்புமுதலியவற்றைக் காட்டிச் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தலாகிய புத்துறையுடன் ஆராய்ச்சித்திறங்கொண்ட அரும்பெருங்குறிப்புக்கள் பலவற்றையுஞ்சோர்த்து, அழகிய புத்தகமாகப்பதிப்பித்து அருந்தமிழ்கற்றித்து ஆருத்திரிந்த சோழவந்தான் கிண்ணஜிமடம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சீவப்ரஹாசஸ்வாமிகளுக்கு உரிமையாகக் கீழென்றுக்கிண்ணர்கள்.

அவர்கள் இவ்வருமந்த நூல் வெளியிடுவதன்பொருட்டு எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் காலத்திற்கும் அளவில்லை. மிகுந்த பொருட்செலவினால் இத்தொகைதூல் வெளிவந்திருக்கின்றது. இங்கன்முயற்சியில் ஸ்ரீ:—ஜயங்கார் அவர்கட்குற்ற பொருட்கவற்சியை நீக்கி இன்னேரனான நன்னேக்கத்தில் அன்னர் தலையிட்டுவழக்குமாலு நீடிய ஆயுளையும், பிற நலன்களையும் எல்லாம் வல்ல இறைவன் அவர்க்கு இனிது அளித்தருள்வானாக சுபம்.

மனக்கால் அய்யம்பேட்டை }
25—8—1915. {

இக்காலம்,
S. முத்துரத்தநம்.

ஸ்ரீ

உதவியுரைத்தல்

தாமரை மேலுறை மாகங் சேர்தாரு
மார்புடை மாலல னேர்பெறு திருவடி
யடியனே னகத்திடைப் படியுமா கொண்டாரு
முத்தமிழ் முறிந்திடு நத்தகை
நாவலர் முன்னுரை மேவவைத் தனனே.

அமித்தினுமினிய தமிழ்மொழியை யான் கற்க அவா
வின வகையும், அக்காலைக் கற்றலிற் றடை எற்குறவாறு
தாங்கிய தக்கார்த்தகையும், பின்னர்ப் பணியில் அமர்வான்புக்க
விதமும், அக்காலத்துத் தளராது வைத்திட்ட தக்காரிதமும்,
இந்துற்குறையை இயற்றுவான்கொண்ட எண்ணமும், அஃ
தினிது முற்றமாறு உயர்ந்தார் உதவிய வண்ணமுமென
இவற்றையே, நல்லார் நல்லனகொண்டு அல்லனகளைவரென
நம்பி ஈண்டுத் தொகுத்தெடுத்து ஒதலுற்றேன்.

ஐந்தாமாண்டில் அன்னையையும், பதினைந்தாமாண்டில்
தந்தையையும், இருபதாமாண்டில் முதன்மனையையும்
இழந்த யான், அன்னையற்றமையை ஒருசிறிதும் கருதாவாறு
என்னைக் காப்பாற்றிய தந்தையார் பழக்கிவைத்திருந்த பழக்க
கத்தால் படிப்பைடை ஆவல்கொண்டு செந்தமிழ்கற்பான்
மதுரையை அடைந்தேன். அங்குக் கருதிச்சென்றவாறு
தமிழ்ச்சங்கத்து இடம்பெற்றிடாமையின், கருதியதைக் கை
விட்டு மீளுதலிற் கருத்தின்றிக் கலங்கவிழ்ந்த நாய்களே
போலக் களைதுணைப்பற்றிடாது கவற்சியிக்கிருந்தேன்.

N. B. இன்னும் அச்சிற் ரேந்றுத அகானுறு, பரிபாடல் இரண்டும்
வெளிவருமாயின். சொட்டுஞ் சுவையுடைய எட்டுத்தொகை நிறைவு
பெற்ற விளங்காவிற்கும். இக்கறிய இரண்டனுள் பரிபாடலை யான்
வெளியிடும் நோக்கத்துடன் ஆராய்ந்துகொண்டிருக்கின்றேன்.

அக்காலீச் சோழவந்தானையடுத்த கருப்பட்டிக்கிரா மத்தார் ஒருவர், சோழவந்தான் ஸ்ரீ-ல-ஸ்ரீ-கிண்ணிமடம் ஸ்வாமி களிடத்தில் செந்தமிழ்த்தேர்ச்சி பெறலாமென்றும், ஸ்ரீ-ஸ்வாமி கள் தட்டின்றிக் கற்பிக்குமென்றும், சோழவந்தான் மதுரை யினும் உறைவதற்கு இனியதாகுமென்றும், உங்கட்கு வேண் டியவைமுற்றும் யான் உதவுவேணன்றும், மதுரையிற் சில நாள்வரைத் தமக்குத் தங்கவேண்டிய பலவேலைகளிருப்பதால், இப்பொழுதே சோழவந்தானில் ஸ்ரீ-ஸ்வாமிகளிடம் அழைத் துக்கொண்டுபோய் வேண்டியனசெய்ய இயலாததாகின்ற தென்றும், தாமேமனோற் சென்று காணலாமென்றும், ஆனால், தாம் கூறியவைவற்றையும் ஸ்ரீ-ஸ்வாமிகளிடம் தெரிவிக்க வேண்டாமென்றும் கூறி அச்செல்வர் செல்வாராயினார். ‘உற்றூர்முற் ஓரேன்று வருமுதல்’ என்பது பொருளுறை யாதலின், அவர்கள் சொல்லை முற்றும் நம்பி அன்றே சோழ வந்தானுக்குச் சென்று கிண்ணிமடத்தில் விசாரித்தேன். அங்குள்ளார்களால், அடிகள் அடுத்த கருப்பட்டிக்கிராமத்திற்குச் சென்றிருப்பதை அறிந்து ஆங்குச் சென்று கண்டு கொண்டு என்குறைகளைக் கூறிக்கொண்டேன்.

அக்காலத்து ஸ்ரீ-மஹாஸ்திதாநம் என்னிடம் காட்டிய வியத்தகுசெய்கைகள் என்னைப் பிணித்திட்டன. அவ்யடிகள் பாடஞ்சொல்லிக் கொடுத்தலில் தடையில்லையென்றும், மடத் திலுள்ள புத்தகங்களில் வேண்டியவைகளையும் எடுத்துக் கொள்ளலாமென்றும், உணவுமுதலியவற்றிற்கு வேண்டியன கெய்துகொள்ளுதல் வேண்டுமென்றும், திருவாய்மலர்ந்தரு ணியது. கருப்பட்டிபோன்ற சொல்லாராய அக்கருப்பட்டி யார் உரைத்தவற்றைத் தெரிவித்து உணவுமுதலியவற்றைப் பற்றிய கவற்சி பற்றுதென்றேன். அடிகள் இளமுறுவல் அரும் பிப் பின்னர், ஒருவாரத்தின்மேல் சோழவந்தானுக்குச் செல் வதாகவும், நன்னால்மூலம் முழுவதையும் பாடஞ்செய்கவென ஏம் கட்டளையிட்டு நன்னாற்காண்டிக்கெயரன்றையுங் கை யிற் கொடுத்திட்டது. அக்கிராமத்திலுள்ள ஸ்ரீ-கோவிந்த ராஜப்பெருமாள் கோவிலில் உண்டு வையையாற்றுமரத்தடி

மிற்றங்கி நன்னாஸ்மூலத்தை வரப்படுத்தி ஒருவாரத்துள் ஸ்ரீ-ஸாந்திதாநத்தினிடத்தில் ஒப்பித்தேன். அன்றே சோழவாந் தான்மடத்திற்கு என்னை அழைத்துக்கொண்டு சென்று கற்பிக்கத் தொடங்கியது.

அப்புத்தப்புதிய சோழவாந்தானாரில், முதன்முதலில் யான் பட்ட பொருண்முட்டுப்பாடும் கவற்சியும் மிகப்பல.இங்நனம் இரண்டுதிங்கள் சென்றவாக, அப்பொழுது படித்துவந்த இடையியலைப் படித்தற்கு வழக்கம்போல் காலை எட்டு மணியளவிற்குச் சென்ற யான், கவலைங்கிறைந்த கருத்தின னுய்ச் சிறிதும் பாடத்தை அறியமாட்டாது தடுமாறுவதைக்கண்டு, அடிளை புத்தகத்தைக் கீழ்வைக்கவென்றும், பிற்பகலில் பாடங்கேட்டுக்கொள்ளலாமென்றும் கூறினிட்டு, இனிய பல வரைத்துவந்து என்தனிப்பை என்வாய்க்கொண்டே மெல்ல உணர்ந்துகொண்டு ‘அஞ்சற்க எம்பெருமான் கைவிடான்’ என்று திருவாய் மலர்ந்து அக்காலத்து எனக்குண்டாயிருந்த கடன்ரெஞ்சைக்கமுமுவதையும் * அடுத்துநின்றூரைக் கொடுத்திடுகளங்க் கட்டளையிட்டு என்னைப்பார்த்துக் கடனைத் தீர்த்துவிட்டுக்கவலையின்றிவருகஎனக்கட்டளையிட்டருளியது அங்கனமே செய்து பிற்பகலிற் பாடங்கேட்டற்குச் சென்ற யான், உண்ணுமிடத்தக் குறித்தகெடுவில் . தொகைகொடுக்காது பேரிடர்ப்படுவதீனும் தளிகைசெய்து உட்கொள்ளுதல் தக்கதென்றும், வருவாயின்றேல் பிறருணராவாறு பட்டினிகிடத்தலும் வருத்துவதன்றென்றுங் கருதி, தளிகைசெய்வாதாயின் பாடங்கூறமாட்டுவென்ற அடிகளையும் இணங்கு மாறுசெய்து அச்சேரமுவாந்தான் பேட்டைமடத்தில் தளிகைசெய்துண்டு படிக்கத் தொடங்கினேன்.அடிகள் அரிசியும் மேன்செலனிற்குப் பொருளும் உதவியதோடு வேண்டிய வற்றைத் தட்டின்றிக் கேட்கலாமென்றும், எம்பெருமான்கைவிடானென்றுங் கூறியருளியது.

* அடிகள் தங்கையாற் பணத்தைப் பெறுதலையும் கொடுத்தலையும் வழக்கமாகக் கொண்டிலது. ரூபாவைத் தொட யானிருந்த கால முற்றுங் கண்டிலேன். பிறரே எடுத்துவைத்திருத்தலும் வழக்கலும் வழக்கமாக இருந்தது.

அங்ஙனம் சின்னுட்கள்செல்ல,கிண்ணிமடத்திற்கு ஸ்ரீ-மஹாஸுந்திராந்ததைக் கண்டுகொள்ள வந்த கருப்பட்டி ஸ்ரீமான்:—R. சுந்தராமாநுஜநாயுடுகாநு அவர்கள்,என்னை முன் னர் அறியாதிருந்தும், ஸ்ரீ-ஸ்வாமிகள் என்னைக்குறித்து ஒன்றும் உணர்த்தாதிருந்தும்,அங்கு யான் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, யான் பேட்டைமடத்தில் இருப்பதைத் தாமாகவே கேட்டறிந்துகொண்டு அங்குவந்து என் ஆடன் அளவளரவி, ‘தேவரீர் அடியேணைப் பொருட்படுத்தி இச்சோழவந்தானில் எழுந்தருளியிருக்கும் வரையிலும் அடியேன் தரும் அரிசியை உணவின்பொருட்டுப் பெற்றுக் கொண்டு உதவியருளவேண்டும்’ எனக் குறையுறுவார்போலத் தாழ்ந்து வேண்டிக்கொண்டு, மறுநாளே சிலதிங்கள் காறும் வருமாறு அரிசியையும் அனுப்பிவைத்தார்கள். யான் சென்று கேட்கும் வேலைகூட மிகுதியும் நேராவாறு, அவர்களாகவே அவ்வுரில் யான் தங்கியிருந்த நாளெல்லாம் தாமாக ஏற்றுக்கொண்டவரே கொடுத்துவந்தார்கள். காலத்திற் செய்த இவர்கள்தம் கைம்மாறுகருதாத பேருத்தியை எழுமையும் மறவாமல், அவர்கள் எண்ணியெண்ணிய எய்தி இனிதுவாழுமாறு எம்பெருமானை என்றும் இறைஞ்சுவதன்றி என்னுற்ற செய்யலாவதென?

அச்சோழவந்தானிலுள்ள பேட்டைமடத்தில் உறைபவரும், ஸ்ரீ-மஹாஸுந்திராந்ததினிடத்தில் பெருந்தொண்டு பூண்டு ஒழுகுபவரும், அறிவொழுக்கங்களிற்கிறந்தவருமானிய ஸ்ரீமான்:—குப்பையாழபாத்யாயவர்கள் என்பால் இவ்விப் பொருள்கள் தட்டுப்பட்டிருக்கலாமெனத் தாமாகவே குறித்துணர்ந்து, அவற்றைக் கொணர்ந்துவைத்து^{*} எடுத்துக் கொண்டருளுகவென இரப்பாரேபோல வேண்டிக் கொடுத்து, அரிசியிலும் வேறொன் பொருள்களைக்குறித்தும் யான் கவலைகொள்ளாதிருக்குமாறு வளிந்துதவி வந்தார்கள். அவர்

* அந்தணர்க்கை கீழ்ப்படத் தங்கள்கை மேல்வரல் தாததாமென்னும் கருத்தாற் கையிற் கொடுக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டில்லை! தருகவெனக் கைக்கீட்டின் தமது அகங்கையில் வைத்துக் கொண்டு எடுத்துக்கொண்டு அருளுங்கொள்பார்.

களின் இன்சொற்கூறல், இயன்றுங்குதவல், என்னெறிநிற்றல் முதலாய ஏற்குணங்களை நெடுநாள் உடனுறைந்து நேரில் அறிந்தேனுதலின், அவர்கள் வியத்தகுகுணங்கள் என்னென்று சினின் ரும் என்றும் விலகாதனவாகும்.

ஸ்ரீமஹாஸந்திராநத்தின் வயோதிகதசையைக் கருதி அவ்வடிகளை நெருக்கிப் பாடங்கேட்டலையிட்டு, யானுகவே கற்றுள்ள றிஷிற்கு எட்டாதவற்றை அகத்தில் அமைத்துக் கொண்டு அவ்வடிகளின் அரும்பெறங்மாணுக்கரும், செருக் கென்பது எட்டுணையுஞ் சேரப்பெருதாரும் இல்லையென்னும் இரப்புச்சொல்லைக் கேளாது தாமாகவே குறிப்பறிந்து உள்ளது மறுதுதவும் வள்ளலாவாரும், அரிதின் உணர்ந்த நாற் பெர்சுள்களையெல்லாம் எளிதில் எவரும் உணர எடுத்துரைக்கும் சொல்வன்றைமிக்காரும், அல்லன்டிரிவார்க்கும் நல்லனவே புரியும் நல்லியல்பினரும், வளர்ப்பிறைபோல வழி வழிப்பெருகும் வாய்ப்புடை நட்பாட்சியினரும், செய்யுளியற்றல், உரையியற்றல் முதலியவற்றிற் சிறந்தாருமாகிய அச்சோழவந்தான் ஸ்ரீமான்:—மஹாவித்வான் அ. சண்முகம்பிள்ளை அவர்கள்பாற் சென்று கேட்டுத் தெளிந்துகொள்ளுதலை மேற்கொண்டேன். ஸ்ரீ-பிள்ளையவர்கள் நெருக்கமான வேலைகளையும் புறங்காணவல்ல வேலைகளிடைப்பட்டிருந்தும் யான் ஜயமுற்ற இடங்களையெல்லாம் என்மனங்கொள்ள விரைவில் விளங்கவைத்தும், தம்புத்தகசாலையிலிருந்து விரும்பும் புத்த முதன்ன புத்தகங்களையெல்லாந் தந்தும் உதவிபுரிந்த்மையோடுமையாது, உற்றுமியெல்லாங் கற்றற்கும் பொருள் தந்து காப்பாற்றுவாராயினார்கள். ஆசிரியர் அப் அரசன் சண்முகனுரிச் அருந்தமிழ்தேர்ச்சியும் திருந்திய மாட்சியும் பண்ணும் உடனிருந்து பழகிய என்னைத் தனக்குரிமை கொண்டன. அறியாமை நீங்க அவர்கள் அளித்த நீற் பொருட்கொடைக்கும் ஆரிடர் நீங்க அளித்த அரும்பொருட் கொடைக்கும் என்றும் கடமை பூண்டவனுவேன்.

யான் மதுரைக்குச் சென்றதுமுதல் என்னிலீடுமையை அறிவித்துக்கொள்ளாத டிமூலையெடுப்பேனுகவும், அதனைப் பொருள் செய்யாது தம்பேரருளுடைமை தோன்றத் தாமாக வே அறிந்துகொண்டு சோழவந்தானிற்கு நேராக எழுந்தருளி உவப்பத்தலைக்கூடி உள்ளப்பிரிந்த உயர்ந்தாரும், எம்மலைகள் கற்பாரைக் கல்வியில் ஊக்குங் கருத்துமிக்காரும், என்றநையாருக்குப் பெரிதும் வேண்டியாருமாகிய கம்மங்குடி ஸ்ரீ- உ- வே- மாமாத்தாத்தா, கு. திருவேங்கட்சத்தமியங்காரி ஸ்வாமி, யான் அக்காலத்துத் தமிழ்ச்சங்கத்துப் பண்டிதர்வகுப்புப் பாடப்புத்தகங்களை வாங்கிப்படிக்க ஆவல்மிக்கிருப்பதைக் குறித்துணர்ந்துகொண்டு, ஊருக்கு எழுந்தருளியதும் தக்கபொருளைத் தாமாக அனுப்பிவைத்தருளி அர். மற்றும் யான் விலாவலியால் பெரிதும் இடருற்றிருந்த காலத்துத் தமது திருமாளிகையில் என்னை அழைத்து வைத்துக் கொண்டு, தமக்குள்ள மருத்துவ நூற்பயிற்சியால் தக்க மருந்தைத் தந்து, அடிக்கடி வந்து வருத்தியஅவ்விலையின் வளியற்று ஒருவாறு தணியுமாறுசெய்து, என்னைச் சோழ வந்தான் செல்லுமாறு ஏவியருளினார். அந்தஸ்வாமி பின்னும் உற்றுழியெல்லாம் உதவிவரும் பெற்றி பெரிதும் அடியேன் பாராட்டற்பாலவேயாம். சோழவந்தானுக்கு எழுந்தருளிய என்னிலீடுமாமனுர் சூரஞார் ஸ்ரீ-உ-வே. வேங்கட்டாம் ஜயங்காரி ஸ்வாமியும், ஸ்ரீ-ஸ்நீதாநந்தன் கட்டளைப்படி அரும்பொருளுதவிப் பெரும்ப்யண்கொள்ளச் செய்தருளினார். இக்காலத்து இவ்விருஸ்வாமிகளின் உதவியை எக்காலத்தும் மறவேன்.

யான் மதுரைத்தமிழ்ச்சங்கத்துப் பண்டிதர்வகுப்பில் தேறிச் சிலதின்கள் சென்றனவாக, வாளா இருப்பதை உணர்ந்து என்னுடன் வட்டமொழிபயின்ற அன்பர் திருக்கங்கணபுரம் ஸ்ரீயான்:—நாலுகவி, திருவேங்கடாகாரியாரி ஸ்வாமி, சென்னைக் கிரில்துவ கலாகாலைத் தலைமைத்தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீ-உ-வே-கா-ஸ்ரீ-கோபாலாகாரியாரி ஸ்வாமி ஸங்கிதியில் நேரி அணர்த்தியும் ஸ்ரீமுதம்ஹித்து நினைப்புண்டு பண்ணியும்

வேஹர் ஸ்ரீ-மஹாந்து தேவஸ்தாநம் ஹிந்து காலங்களில் ஆக்ஷிங் தமிழ்ப்பண்டிதர் வேலையை யான் பெறுமாறு செய் தருளினார். அவ்வேலையைப் பெறுவதற்கு அம்மஹாந்து கால ஸ்கல் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீ-உ-வே- N-ஹீநிவாஸ்வதாகாரியாரி ஸ்வாமியும் வேண்டிய விழைந்து செய்தருளினார். அடியேதுக் கென முயல முன்வந்த முற்கண்ட மூன்று ஸ்வாமிகள் திறத்தும் நன்றியுள்ளவனுவேன். அப்புதிய வேஹரில், கெடு நாட்பழகிய ஊரிற்பொல இடம்பொருண்முதலிய எவற்று அங்குறைவுண்டாகாலாறு வேண்டிய வேண்டிய சண்டுமாறு செய்தவர்களான ஸ்ரீ மான்:—S. முத்துஸ்ரமி ஜயரவர்கள் M.A, L.T, (அப்பொழுது வேலைநகர்க்காலேஜில் உதவிதுசிரியர் வேலையிலமர்ந்திருந்தார்கள். இவர்கள், இப்பொழுது அறப்புக்கோட்டையில் ஸ்கல்ஸப்அவிஸ்டெண்டு இன்ஸ்பெக்டர் வேலையில் அமர்ந்துள்ளார்கள்.) இவ்வயர்ந்தார் பல்லாற்றுதும் பரிந்தியற்றிய உதவிகள் மிகப்பலவாம். அத்தகையாளரின் நனியிற் கரும்புதின்றனன நட்சின் மாட்சியும் நேர்மையும் உள்ளத்தைக் கொள்ளொக்காண்ட உயர்வுடையனவாம்.

பின்னர், இவ்வாணியம்பாடி மஹம்மதியர்கள்ஹரியில், தமிழ்ப்பண்டிதர் வேலையிலமர்ந்தேன். இவ்வேலையை யான் முயலாமற் பெறுமாறு முயன்றவர்கள் என்னிடம் தமிழ் பயின்ற யாணவர்கள் சிலரும் வாணியம்பாடி மதரஸே இல்லாமியா உதவிதுசிரியரான ஸ்ரீ மான்:—R. சேங்கல்ராய அம்யர் அவர்களுமாவார்கள். ஸ்ரீ-ஜயரவர்கள் இவ்வுருக்கு வந்த புதியேதுக்கு வேண்டிய எவற்றையும் உடல்பொருள் கொண்டு உதவித்தளராது தங்கச்செய்தார்கள். இவர்கள் கால உதவிகள் சால உயர்ந்தனவே.

யான் பணியில் அமர்ந்துள்ள கல்ஹரியின் பிரின்டிங் பாலும், தம்பால் எவர்வரி தும் இனியுலே கூறுமியல்லினரும், புன்முறவுல் பொதிந்த முதத்தோடு அடுத்தாது யகைத் கெடுத்தாலும் ஆற்றனரும், என்றும் எவர்க்கும் இடை குறிப்பற்றிக் கொள்ளாதற்குத்தினருமாகிய ஸ்ரீ மான்:—

மதம்மத் இப்பாலி துறைகளோடேப் B.A., L.T., அவர்கள் இவ் ஆரில் யான் தளர்ந்துமியெல்லாங் தாங்கிப் பேருதவிபுரியும் பெருந்தகைமை பெரிதும் பாராட்டற்பாலதேயாகும். அத் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் இந்நாற் பதிப்பிற் கென்று நன்கொடை உதவியதோடு, பலபிரதிகளைத் தாம் விளைகொடுத்துப் பெற்றுக்கொள்வதாகவும் ஊக்கம் மிகு மாறு உரைத்திட்டார்கள். இவர்களின் நற்குண நற்செய்கை கள் எவராலும் கொண்டாடக் கூடியனவேயாம். அக் கண் ணியர் எண்ணியமுற்றி இனிதுவாழுமாறு எல்லாம் வல்லானை இறைஞ்சுவல். மற்றும் என்குறைகளைக் குறைத்து இவ்வூர் வாழ்க்கையில் இனிமையுண்டாகுமாறு செய்துவருவார்களும் உதவி ஆசிரியர்களாக உடனிருப்பவர்களுமான ஸ்ரீமான்:— T. K. வெங்கட்டாமணராவ் அவர்கள் B.A., L.T., முதலியவர் களின் அன்புடைமையையும் பொன்போற் கருதி என்றும் போற்றுவேன்.

யான் தொல்காப்பியப் பொருளாதிகாரத்தை மீண்டும் சிலமுறைபடிக்கக்கருதி, அங்குமே படித்துவந்த காலத்தில், அதனகத்து வந்துள்ள தொகைதூற் செய்யுட்களைக் கண்டு அவற்றின் சுவையிடத்து ஈடுபட்டு உள்ளத்தைப் பறிகொடுத்திட்டேன். அவற்றுள் வெளிவராத நற்றினை, குறுந்தொகை, அகாானுறு முதலியவற்றுள், இது குறுந்தொகையெனக் குறிக்கப்பட்ட சிலசெய்யுட்கள் பெயருக்கேற்பச் சிறிய வாய்க் காணப்பட்டமையாறும், பிறநால்களிற் கண்டதி லிருந்து அந்நால் முழுவதுங் கிடைக்கலாமென்ற துணி வுண்டானமையாறும், அதனைத் தேடி என்கிற்றறிவிற்கு ஏட்டியவனரயில் உரைசெய்து வெளிப்படுத்தின், குற்றங்களைந்து கொள்வார் குணமுடையாரென்று கருதி அந்நாலைத் தேடும் அவரமிக்கவனுடேன்.

அங்காலை, முதன் முதலில் மதுரையிற் சென்று செங் தமிழ்க்கறவென ஏனினாரும், கற்குக் காலத்தும் இன்னும் அடிக்கடி யான் கடிதவாயிலாய்க் கூறிக்கொள்ளுங் குறை களைக் கேட்டு ஒழித்துவருவாரும், செந்தமிழ்நாலாராய்க்

சிடேபொழுதுபோக்காகக் கொண்டு அரியபெரிய தமிழ் நால்களைப் பெற்றுத் தங்கையாலேயே பிரதிசெய்துகொண்டு உடையாரிடம் கொடுக்கும் உயர்ந்தாரும், என்னாருயிரன் பின்னருமானமண்க்கால் அய்யம்பேட்டை(செந்தமிழ்விலாஸம்) ஸ்ரீமான்:—S-முத்துராத்தமுதலியார் அவர்கள், குறுந்தொகையைப் பிரதிசெய்து தருகவெனவும், அந்றால்சென்னை அரசாங்கத்துப் புத்தகசாலையில் உள்ளதாகுமெனவும் திருமுகம் ஒன்றிற் பொறித்து விடுத்தார்கள். அம்முகங் கிடைத்த காலமும் சிரிஸ்டியஸ்விடுமூறைக் காலத்தை ஒட்டியிருந்தமையின், பிரதிசெய்வான் விரும்பிச் சென்னைக்குச்சென்றிட்டேன். ஆங்கும் அன்பின்வலிய ஏண்பினராய ஸ்ரீமான்:—V. முத்துவாலாமி ஜயவர்கள் M, A., L, T, தம்மாமனுர்மாளிகையில் இடந்தந்து மெல்லிய இனிய மேவருதகுவான அளவளாவலோடு உடனுமூறைந்து பெருமகிழ்வளித்தார்கள். ஸ்ரீ-ஜயவர்கள் குறுந்தொகையைப் பிரதிசெய்வதிலும் ஒப்புப்பார்த்துக்கொள்வதிலும் இயன்றலதவியையும்விழைந்து செய்துவந்தார்கள்.

மீண்டும் வாணியம்பாடியை அடைந்ததும், அந்றாலைச் சிலமுறை ஆராய்ந்ததில் அப்பிரதியிற் பிழைகள்பல பொதிந் திருப்பனவாக என்குபுலப்பட்டதோடு, ஒருசெய்யுள் முற்றும் விடுபட்டிருப்பதாகவும் உணரக்கூடியதாயிற்று. உடனே, அந்றாலை உரையெழுதி வெளிப்படுத்தலில் அவா மிகவும் உடனடியென்; ஆதலின், தாம் விரும்பியாக்குப் பிரதியைப் பிரதிசெய்து அனுப்புகின்றேனன்றும் பிரதியின் நிலைமை இத்தகையதென்றுஞ் சுட்டி அவ்வண்மையை அவர்களும் உணர்ந்துகொள்ளுமாறு முதல்நாறுபாட்டையும் வரைந்து ஸ்ரீ:—முதலியாரவர்களுக்கு விடுத்தேன். என்கருத்தையுணர்ந்து அரிதின்முயன்று பிரதிசெய்ய இயலாதவஞ்சுமாறு சீரிய தோர்குறுந்தொகைப்பிரதியைத் தேடிக்கொடுத்துக் கருத்தின்படி விரைந்து செய்திடுகவெனக் கட்டளையிட்டுதவினார்கள். அவர்கள் தந்துதவிய பிரதியின்றேல், இந்தாலுக்கு உரையெழுதத் தனிந்தகருத்து முற்றுப்பெறுதல் அரியதாரும். அவர்கள், மற்றும் அநானூறு, நற்றினை, பரிபாடல்

முதலிய அரிய தொகை நூல்களையும் பிற நூல்களையும் உரவுரை தற்கு உதவியாகுமாறு அரிதிற்பெற்று எனிதிற் பெறுமாறு தந்தார்கள். இங்னனம் பலபட உதவிய அங்கண்பார்தம் உதவி களிலுமேல், இந்தூலை உரையுடன் பதிப்பித்தலில் இன்னும் பேசிடர்ப்பட்டிருப்பேன்.

அகப்படாத ஒருபாட்டையும் கண்டுபிடித்தலிற் கருத்துணரி அங்வனம் அகப்படாதது ஈடுவது செய்யுளின் மேலிருப்பதாக உணர்ந்துகொண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்து சங்கத்தலைவராணைபெற்றுச் சங்கத்து ஏட்டுப்பிரதி யோடு என்பிரதியை யான் ஒருவனுக்கே ஒப்புஞாக்கிக் காணப்பட்ட பாடபேதங்களையும் குறித்துக்கொண்டுவருங்காலை, நகசுவது செய்யுளாக “ஆய்வளை டினுகிழவும்” என்னும் செய்யுள் அகப்பட்டது. அதனால், கருந்தனம்பெற்றார் போல மகிழ்ச்சியிக்கவனுணேன். ஆகவே, கடவுள்ளாழ்த் துடன் சாலசெய்யுட்கள்ளன்று கருதியகணக்கு இந்ராயிற்று. மீண்டும், கோடையிடுமுறையில் மீதமாக நாட்களிருந்தமையின், பழந்தமிழ்ப்புலவர்கள்வீட்டில் சிரிய பிரதி இருக்குமெனக் கருதி மிதுலைப்பட்டி செவ்வூர்முதலை இடங்களுக்குச் சென்று தேடினேன். தங்கள்பால் பிரதிகளொடுவருவார்திரத்துத் தாம் வழக்கமாகச் செய்வதேபோல, என்னை மறைத்திடக்கூடியஅத்துணை ஏடுகளை எடுத்து என்முன்னர்ப் போகட்டுவிட்டுத் தாங்கள் விரும்பும் எடுகள் கிடைப்பின் எடுத்துக்கொள்கவன்று தந்தொழின்மேற் செல்வாராயி அ. அவற்றுள் பெரும்பாலன அச்சிடப்பட்டனவே. சங்கத்து நூல்களாக அச்சேறாநூல்கள் எவ்வயும் அகப்பட்டில். அப் பிடுடையார்மரபிற் ரேண்றிய ஏடுடையார் கூறியவற்றைக் கொண்டிடு, மற்றும் பழந்தமிழ்ப்புலவர்கள்வீட்டிலும் தேடுதலில் அவாவற்று மீண்டேன்.

பழந்தமிழ்ச் சங்கமேறிய பிரதிகளுள், ஒருபிரதிமிற்குறைவான எவ்வகைம் பிறப்ரதிகளிலும் குறைவாகவே என்னப்படுவதும் அவற்றுள், ஒருதூலை எத்துணைப்பிரதிகளைத்

தேடிப் பதிப்பிப்பாரும் குறைவின்றிப் பதிப்பிக்கக் கூடாது போதலுங் கணக்காக, ஒருபாட்டு எனக்குப் புதிதாக அகப் பட்ட அத்துணைக்கே பெரிதும் மகிழ்ச்சிந்து உள்ளவற்றைக் கொண்டே உரையை எழுதலானேன். என்றாலும், பிரதிகளைத் தொகுத்து வைத்துள்ளாரென்று துணிவுகொள்ளக்கூடிய தக்கார், வாரங்கொண்டுசிலவாரம்வைத்திருந்து பார்த்துக்கொள்ளுமாறு உதவுவாரென நம்பி வேண்டுகோள்விடுத்துஅவர்களை வேண்டியும் பயன் கிடைத்தில்லது.

பேரறிவும் பேராற்றலுமுடைய தக்க தமிழ்நினர்பலர் ஒன்றுகூடிப் பலபிரதிகளை வைத்துக்கொண்டு பன்னெடு நாளும் ஆராய்ந்து பதிப்பிப்பதாயினும் மூலமளவிலும் மூற்றுங் திருத்தமாகப் பதிப்பித்தல் முடியாததாகுமென்பது, சங்கத்துத் தொகைநூல்களைப் பொறுத்தவரையிலும் எட்டுக்கொடும் மறுக்கமுடியாத ஒருண்மையாகும். இத்தகைய அருமைவாய்ந்த ஒருவகைத்தொகைநூலான் ஒன்றைச் சிற்றறிவும் வலிக்குறைவுமுடைய யான், ‘அசலுக்குச் சரியான நகல்’ என்பதாக வெளிப்படுத்தத் துணியினும் அஃபெனக்கோகை விளைவித்திடும் செய்கையாகவும், அவாவெள்ளத்தில் அச்சிற்றறிவும் வலிக்குறைவுமாழ்ந்திடவே, பேராசிரிந்த சீராசிரியரான போாசிரியர்க்கே இருபதுபாட்டிற் பொருள் புலப்பட்டில்தென ஓராசை உலகினிறுவி உயரிய இக்குழுதோகைநூற்குப் பொருள்காணத் துணிநிடதேன். ‘மூலமளவிற் பதிப்பித்தல் சிறிதும் பயன்தராதாகும்’; ‘பொருளெழுதியே பதிப்பித்திடுக்’; ‘முயன்றால் முடியாததென்?’ என்றின்னேரங்ன அன்பர்களின் வற்புறுத்துக்களும் என்னை வலியுள்ளேனாக மயங்கச்செய்து ஊக்கங்கொள்ளச் செய்திட்டன. ஆதலின், அவாவிள் பெருக்கிலாழ்ந்து அதனிடைப்பட்டு மூற்றும் உரையெழுதி இற்றைக்கு மூவாண்டின்மூன்னர் முடித்தேன்

தொல்காப்பியப்பொருளத்தொரத்து இத்தொகைநூற்கெய்யுட்களில் முழுச்செய்யுட்களாக பலசெய்யுட்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டிருந்தன. இதைப்பற்றுக்கூப்பொரு

ளிடத்தும் அங்கனமே ஆளப்பட்டிருந்தன. தொல்காப்பியப் பொருளத்தின் சிலவற்றிற்கு உரையும் வரையப்பட்டிருந்தன. மற்றும், தொல்காப்பியம்-நக்-எழுத்து, சொல், பொருள்; இனம்- எழுத்து, சொல்; சேனு-சொல்லிவற்றினும், பத்துப் பாட்டு, புராணாறு, திருக்குறள், சிந்தாமணி; சிலப்பதிகாரம், திருக்கோவையார், யாப்பருங்கலவிருத்தி, யாப்பருங்கலக் காரிகை, இலக்கணவிளக்கம், நன்னால், சின்னால்முதலைய பண்ணால்களிலும் மேற்கோளாக இந்நால் எடுத்தாளப்பட்டிருந்தமையால் அவையெல்லாம் இவ்வரைவரைதற்கு உற்ற துணையாக உதவுவனவாயின. அவையெல்லாவற்றையும் உணரலாம்படி வரைந்து வைத்திருந்த மேற்கோளாட்சி விளக்கம் மிக்க விரிவினதாகவிட்டமையின், பதிப்பிக்க இயலாது போயிற்று; என்றாலும், பெரும்பயன்படுவனவும், ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாய் இருந்தனவுமான தொல்-பொருள்; இறை-அகம் இவைமுழுவதும், கலித் தொகை, புராணாறு, திருக்குறள் என்றிவற்றும், ஒருசாரன வுமே பதிப்பிக்கலாயின.

ஆங்கிலங்கற்றுப் பட்டம்பெற்றுக் கற்பிக்க வருவாரி னும் மிகுதியாகக் கற்பித்தல்வேலையைப் பலவகுப்புக்களுக்கும் பொறுமையோடு செய்பவராகிய தமிழ்ப்பண்டிதர்களுக்குக் கல்லூரிகளிற் கொடுக்கப்படும் ஊதியம் அவர்கட்களிக்கும் ஊதியத்திற் செம்பாதியளவுமாகாமல் மிகவும் குறைஷுடையதாக இருப்பதால், எத்துணைச்சிக்கணங்கைவந்தார்க்கும் அவ்வருவாய் ஒன்றைக்கொண்டே வாழ்க்கையைநடத்தல் இக்காலத்தில் மிகவும் அரியதாகுமென்பது உலகறிந்ததென்றே. அந்நிலையில் நிற்பாருள் யானும் ஒருவனுதலின், இந்நாலே என்னுரைமுதலையவற்றுடன் பதிப்பித்தலில் ஓரநாம் பெரிய செலவினுற் பெரிதும் தளராவாறு தமிழ்நிலச்செல்லர்கள் தாங்குவார்களெனத் துணிந்து தக்கார்ப்பலர்க்கும் வேண்டுகோள் ஒன்றினை அச்சிட்டு அனுப்பிவைத்தேன். அருளும் பொருளுமுடையார் தங்கள்தங்கள் தகுதிக்கியன்றாங்கு என்னை என்குமதித்து, நன்கொடைகொடுத்து உதவிசெய்துள்ள உதவியற்களைகிப் பொருத்தார்கள்பெயரை அவர்கள்

பெயர் பொறித்தற்காம் பேராண்மையுடையதாதல் தோன்ற, அவர்கள் உதவிய தொகையுடன், வேண்டுகோளில் முன்னரே வெளிப்படுத்தியாங்கு, “துயந்தோகைக் குறுத்துண்மைக் குறுத்தோகையுதவிய பெருந்தகைக்கூல்வரிகள்”என்ற தலைப்பின்கீழ்ப்பதிப்பித்திருக்கின்றேன். இங்ஙனம், அவர்கள் பெயரை உலகறிய வெளிப்படுத்தி ஒராற்றுன் எனது நன்றியறிவைப் புலப்படுத்தலன்றி என்செய்துவன்? அவர்களெல்லாரும் பெருவாழ்வைப் பெற்று இனிதுவாழுமாறு என்றும் எல்லாம் வல்ல எம்பெருமானை மனமொழிமெய்களிற்கிந்தித்து வந்திப்பல்.

இந்தாலுள் யான் செய்துள்ள மாறுபாடுகளும் கிலவுள். அவற்றையெல்லாம் கூறுவேண்டிய கடமையையுடையேயானதனின், ‘எஞ்சியவைகளும் பிறவும்’ என்னுங்தலைப்பின் கீழ்க்கு தெரிவித்திருக்கின்றேன். அவற்றுள், இடக்கரச்சொல்லாகிய குஃபூட்டரன்மொழி இந்தாலகத்து, ஒன்பதிடத்து வந்திருந்தமையின், அவற்றை அறவொழித்துச் செய்யுளிற்குறைவுடோன்றுவாறு ஏற்றவற்றை என்கிற்றறிவிற்கு எட்டிய வாறு சேர்த்து அதற்கேற்ப உரையெழுதியிருப்பதும் ஒன்று. இங்ஙனஞ்சு செய்தமைக்குக் காரணம் பழங்தமிழ்நாள்கள் பல வற்றைத் தமிழுலகிற்குத் தந்த தக்காராகிய ஸ்ரீ மான் :— சீ-வை. தாமோதாம்பிளோயவரிகள் கலித்தொகையகத்து மாற்றி வைத்துக் காட்டிப்போந்த கர்ரணமேயாகும். தமிழுமிமானி களான எவரே, உயர்தரப்பரிக்கூக்கட்டும் தமிழ் கட்டாயப் பாடமாதலை விரும்புவாராகார்? அவற்றிற்கு அட்டவணையொன்றுமைத்து ஆண்டுக் காட்டியுமிருக்கின்றேன். மூல்லையென்பதன் இடைக்குறையான சொல்லையும் இல்லையெனச் செய்தல் என்கருத்தெனினும், அங்ஙனம் செய்வதாயின், அடிகளைமுற்றும் மாற்றுவேண்டியதாய் ஓர்க்கு திடுவதை கோக்கி அக்கருத்தை அறவொழித்திட்டுதேன். அன்றியும், செய்யுள், கருத்துரை, பாடினார்பெயர்’ என்றிருந்த முறைவைப்புள், பின்னிரண்டையும் முன்னதன்மேல் வைத்துக் கொண்டிருக்கின்றேன். முற்றும் உரைகாணமுடியாதனவான நூசுசு, நூசுசு, நூசுள, நூலை, நூசு என்களுள்ள ஐந்து

செய்யுட்களையும் பிரதிகளிலுள்ளவாற்றை உணர்காமாறு மாற்றுமற் பதிப்பித்திருக்கின்றேன். கருத்துரையின் மூன்னிருந்த‘என்பது’ என்பதன் அறிகுறியான ‘எ-து’ என்பதை ‘இது’ என மாற்றியிருக்கின்றேன். யான் கருத்துரையில் மாறுபாடுசெய்த உச இடங்களையும் ஆண்டு உணரலாம்படி குறித்திருக்கின்றேன். இம்மிகுதிகளையெல்லாந் தகுதிகளையுடைய தக்காரைப் பொறுத்துக்கொண்டருஞ்சாறு பன்முறையும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

இத்தொகைபாடிய கவிகள் * இருநூற்றெழவர்களைப் பாடி அர்களின் தொகைவரையறை காணப்படுகின்றது. சென்னை அரசாங்கத்துப்புத்தகசாலையில் புத்தகங்களின் வரலாறுகளைக் குறிக்கும் அச்சப்புத்தகத்தில், இருநூற்றெழுபெயர்களை அகாதிவரிசைப்படுத்திப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதனைத் துணையாகக் கொண்டு, மீண்டும் நூலிலிருந்து எடுத் தெழுதி வரிசைப்படுத்திப்பார்த்ததில் சிலமாறுதல்கள் தோன்றின. கடவுள்வாழ்த்துப்பாடிய பாரதம்பாடியபேருந்தேவ னுரி தொகைபாடிய கவிகளுள் ஒருவராகக் கருதக்கூடியவராகமையின், அவருள்பட இருநூற்றெழுவராகும்படி ஒரு வாறு ஒழுங்குபடுத்திப் ‘பாடினுர்பெயரும் பிறவும்’ என்னுந் தலைப் பின்கீழ்க் குறித்திருக்கின்றேன். என்றாலும், நூலுள் பத்துப் பாடல்களில் பாடினுர்பெயர்காணப்படாமையாலும், மற்றுஞ் சிலஜியங்கள் நிகழ்வதாலும் அப்பகுதியை இதுபொழுது ஒழுங்காக முடித்திட்டதாய்க் கூறமுடியவில்லை. இம்மிகுதியையும் பொறுக்க வேண்டுவல்.

இந்நாலின் பெருமையையும் எனது அறிவின் சிறுகை மையுங் கருதின், பலப்பலவிடங்களிலும் மிகப்பலவழுக்கள் செறிந்திருத்தல் இன்றி அமையாதனவாமாதலின், நல்லியல் புள்ளார்களாகிய நற்றமிழறிஞர்கள், இந்நால், உரைமுதலிய வற்றிற் காணப்படும் தவறுகளையும், விளங்காதனவாகக்

புராணாற்று அச்சப்புத்தகமுகவரையில், இருநூற்றால்லவர்கள் குறிப்பிக்கப்பட்டிருக்கிறது.

குறித்துள்ளவைகளையும், மற்றும் உயரியவாய்க் காணப்படும் கருத்துக்களையும் அடியேனப் பொருட்படுத்தி எடுத்துரைத்து உதவுமாறு அவர்களைப் பண்முறையும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன். அங்குனம் தெரிவுக்கப்படும் அறிஞர்களின் திருத்தங்களை வந்தனத்தோடு ஏற்றுக்கொண்டு, மறுபதிப்பில் அவற்றைத் தழுவி இன்னின்ன திருத்தங்கள் இல்லைவில் அறிஞர்களால் அறிவிக்கப்பட்டனவென்றும் மகிழ்ந்துசட்டி அவர்கள் செய்தருளிய பேருதவியைப் பலர்க்கும் பயன்படச்செய்து எனது நன்றியறிவையும் மறவாமற்கூறுவேன். அன்றியும், இந்தூஸ்தாகைப்பழம்பிரதியுடையார்தம்பிரதியைச் சிலவாரம் யான் வைத்துக்கொள்ளுமாறு உதவினும் அன்றித் தங்கள்பால் வந்து பார்த்துக்கொள்கவெனக் கட்டளையிடினும் அவர்கள் கருத்தின்படி பார்த்துக்கொண்டு கிடைக்கும் அரியவற்றைச் சேர்த்து மறுபதிப்பிற்பதிப்பிக்குங் கருத்துடையேனதலின், அங்குனம் உதவ முன்வரும் தமிழ்மானம் மிகுந்த தக்கார்களுக்கு இப்பதிப்புப் பிரதியிலென்றைத் தருவதோடு, மறுபதிப்பிலும் அவர்கள் பிரதிகொடுத்து உதவியமையைப் பாராட்ட எட்டுணையும் மறவேனாலேன்.

இந்நால்முழுவதற்கும் விரிவாக எழுதிவைத்திருந்த என்னுரை முதலியவற்றை முதல்பதினெட்டுபாரம் அச்சாதற் குப் பதினெட்டுமாதங்களின் மேலாகியதனாலும், அங்குனம் காலம் நீட்டித்தும் அச்சிடைச் சிலஷமுங்குக்குறைவுகள் ஏற்பட்டுவிட்டதாலும், மேலும் உளதாகும் காலவளவு எத்துணையாகுமோ? என்ற கவற்கியால், விரைவில் வெளிப்படுத்தலை விழைந்து கடு0-வது செய்யுளிலிருந்து சுருக்கிப் பதிப்பிக்கும் படி ஒராந்திட்டது. ககு-வது பாரத்திலிருந்து ககு-வது பாரம்வரை இருபத்திரண்டுநாட்களுள்பதிப்பித்துக்கொடுத்த வேலூர் வித்யாந்தாகாம் அச்சுக்கூடத் தலைவர் ம-ா-ா-ஸி A. D. இராஜகோபால் பிள்ளை அவர்களின் கிடாமுயற்சி அச்சுக்கூடத்தாரிடத்துப் பெரிதும் அஞ்சினின்ற எனது அச்சத்தை அறவே ஒழித்துவிட்டது.

எனக்கு அருந்தமிழ் அறிவுறுத்திய பெருந்தகையாளர்களான சோழவந்தான் கிண்ணிமடம்ஸ்வாமிகள் ஸ்ரீ-ல-ஸ்ரீ-சீப்பிரகாசநடிகளும், அவ்வடிகளின் மருணைக்கராகிய அச் சோழவந்தான் ஸ்ரீ:—ஆசிரியர் அரசுஞ்சண்மூகனுர் அவர்களும் இந்நால் உரைமுதலியவற்றை முடித்து யான் காட்டுவதற்குள் காலமாய்விட்டார்கள் அறியாத எனது ஐயங்களையெல்லாம் இனி யாரே அறஞமித்திடுவார்? அவர்கள்மரணத்தைக் கேட்டதனாலன துயரம், தாய், தந்தை, மனைவிமுதலியவர்களையும், மற்றொழிந்த பொருள்களையும் இளமையிடுவேயே இழந்துங்களாது, கற்றலிற் சென்ற எனது கடுநெஞ்சையும் கலக்கி யது. ஸ்ரீ:—ஸந்திதாநம் அன்னையிலும் ஆதரவுடன் பன் னெடுநாளும் என்னை வைத்துக்கொண்டு ஆதரித்து அருந்தமிழை அறிவுறுத்திய அதனுணன்றே இந்நாற்குலஉரைஏழுதி வெளியிடலாமென்ற எண்ணாமல் ஜ்டாக வழியுண்டாயிற்று? அவ்வடிகள் அறிவுறுத்திய அருந்தமிழின் அறிவன்றே அமிழ் தினுமினிய தமிழறிவுறுத்தி ஊதியம்பெற்று உண்டு உடுத்து உதவ உதவியாயிற்று? அவ்வடிகள் பயிற்றிய பழக்கத்தாலன்றே நல்லார்பலரின் இணக்கம் இயைவதாயிற்று? இத்தகைப்பேருத்தவிகள் பலவற்றைப் புரிந்து புரிந்த அப்பெரியாரின் அருங்குணங்களுக்கு அடிமையாகி உளங்கனிந்து அவ்வடிகள் திருவுருவப்படத்துடன் இவ்வரிய நூலையும் எளிய எனது உரைமுதலியவற்றையும் உரிமையாக்கிப் பதிப்பித்து ஒருவாறு மகிழ்வேனுமினேன்.

இங்னனமே யான் கருதிய ஓவ்வொன்றும் இனிதுநிறைவேறி முற்றுப்பெறுமாறும், உதவிய உவர்ந்தார்களெல்லாரும் பெருவாழ்வுடையுமாறும் எல்லாம்வல்ல எப்பெருமானின் இரையடித்தாமரைகளை என்றும் மனமொழிமய்களில் மகிழ்வோடு இறைஞ்சி நிற்கேன்.

இங்னனம்,

திநுக்கண்ணபுரத்தலத்தான்

திருமாளிகைச்சேளரிப்பேருமாளரங்கள்,

தமிழ்ப்பண்டிதன், மதராஸ்இல்லாமியா,

வாணியம்பாடி,

5-10-1915.

17
குறங்கொக்கு குறங்குண்ணயாக அருங்தோகையுதவிய
பேருந்தலூசுசேல்வர்கள் பேயரும், உதவிய
தோகையும்.

பெயர்.	ரூபா.
ஸ்ரீமான்:- பெரியமுனிசாமிகவுண்டர் அவர்கள்	
,, V.J. இராதாகிருஷ்ணலாலா அவர்கள் (மிட்டாஜமீன்தார், தும்பேபரி.)	10
,, D.A. கந்தவாமிசெட்டியார் அவர்கள் (ஜாகிர்தார், வளையாம்பட்டி.)	10
,, முத்துரங்கன் செட்டியார் அவர்கள் (மிட்டாஜமீன்தார், கல்லாவி.)	10
,, S.N. நாலுகவி திருவேங்கடாசாரியர் வ்ஸ்வாமி (மிராசதார், திருக்கண்ணபுரம்.)	10
,, S. ராமசாமிழையங்கார் வ்ஸ்வாமி (ஸங்கிதவாணி, கெம்மங்குடி.)	10
,, R. பெரியதாயப்பக்கவுண்டரவர்கள் (மிட்டாதார், காட்டறம்பள்ளி.)	5
,, சின்னமுனிசாமிகவுண்டரவர்கள் (மிட்டாதார், அலசந்தாபுரம்.)	5
,, வ.எ.மு. ரங்கநாதன்செட்டியாரவர்கள் (இராங்கியம்.)	5
,, மங்கரசம்பிள்ளை அவர்கள் அவர்கள் (மிட்டாதார், திரியாலம்.)	5
,, V. வரதாஜமுதலியார் (கண்டராக்டர், ஜோலார்ப்பேட்டை.)	5
,, S. வக்கமீநரலிம்மாக்ரவர்த்திவ்ஸ்வாமி (மிராசதார், குதாண்டகுப்பம்.)	5
,, P.M. வேணுகோபால் நாயுடுகாரவர்கள் (கோஷ்டி ஸ்ட-இண்டீஸ்பெக்டர், கொண்டாபுரம்.)	5

குறுந்தொ-தொல்-பொருள்.		குறுந்தொ-தொல்-பொருள்.						
எண்.	பகுதி	வரி.	எண்.	பகுதி	பக்கம்,	வரி.		
கடவுள்-	க	நிறங்	நடந்	க	ஏ	மு	நடக்க	ந-0
"	"	எங்க	அ	ஏ	அ	க	எங்க	அ
"	"	எக்க	உன	க	கூ	மு	நடுஞ்	உஞ
க	மு	நடந்	நட	க	க	நடுன	நட	
"	மு	எக்க	ச	"	மு	நடுஞ்	உக்க	
ஈ	க	நட்ச	உ-0	மு	நடுக	க		
"	ஈ	உடல்	அ	உ.க	மு	நட	உன	
"	மு	உநடு	உந	"	மு	நடக்க	நட	
"	க	சநட்ச	கவ	உந	க	நடக	கக	
"	க	ஏசக்க	கட	உ.நி	மு	நடுஞ்	உக்க	
ந	மு	நடக்க	ச	உக்க	மு	நடுஞ்	உ-ந	
"	மு	சாய	ச	"	ஏ	ஏக்க	நடந்	
ஞ	க	உ.அக்க	கக	"	அ	ஏக்க	அ	
சூ	மு	உனநு	நடக	உன	க, உ-இ	க்க	அ	
ஏ	மு	க்க	ந	"	ந	சங்க	கக	
"	க, உ	எந்த	உக்க	"	மு	நடுஞ்	ஞ	
"	க	எந்த	உக	உக	மு	நடுக	உக	
"	கூ	"	உக்க	ந-0	மு	உக்க	கூ	
அ	மு	கன	உந	நட	க-இ	க்க	கூ	
"	மு	நடக்க	நடந்	"	க	உக்க	ஞ	
"	க, உ	நடுஞ்	நட	"	மு	உக்க	உக	
கூ	மு	நடக்க	உக்க	"	க	நடுஞ்	கந	
"	கூ	நடுஞ்	உக	நடந்	(மு	நடுஞ்	உ-க	
"	கூ	நடுஞ்	ந	"	க	சங்க	ந	
"	ச, கூ	நடுஞ்	கந	நட	மு	உக்க	உக	
"	எ, அ	எந்த	உநு	நடு	க	நடக்க	க	
கக	மு	உக்க	நட	நடக	மு	உக்க	உக	
கட	மு-இ	நடுக	நட	நடக	மு	உக்க	உக	
"	க	கூநநு	உநு	"	உ	ஏந்த	கூ	
"	க, உ	எந்த	கஅ	நடக	மு	நடுக	கூ	
கந	மு	நடுஞ்	கக	சா	மு	உநக்க	கக	
கஞ	மு	நடக	கக	சா	மு	உநக்க	கக	
"	மு	நடக	கக	"	மு	நடுஞ்	கக	
கங	மு	நடக	கந	சா	மு	நடுஞ்	கக	
"	மு	நடக	கந	சா	மு	நடுஞ்	கக	
கங	மு	நடுஞ்	கந	சா	மு	நடுஞ்	கக	
"	மு	நடுஞ்	கந	சா	மு	நடுஞ்	கக	
"	க	நாஞ	நட	"	க	நாஞ	க	

४० தோல்-போருள்-மேற்கோளாட்சிவிளக்கம்.

தொல்-போருள்-மேற்கோளாட்சிவிளக்கம். 21

குறுக்கொ-தொல்-பொருள்.		குறுக்கொ-தொல்-பொருள்.			
எண். பகுதி	பக்கம்.	வரி.	எண். பகுதி	பக்கம்.	வரி.
கஉகூ நூ, நி ருகூ		கூ கெசீ	4	நூந.	ஈ
" க எந்தி	உசை	கன அ	மு	ந-அன	உந
" க எந்தீ	ந-க	" ,	மு	நுகக	கந
கந-0	மு சூ	உ-க அ-க	மு	ந-ங்க	உ-ங
கந-2	உ உ-க	க அ-உ	மு	உநு-உ	அ
" க ந-நு-ந	ந-க அ-ச	மு	ச-உ	ந-ந	
கந-3	மு உ-ங்க	கநி க-கை	க, உ	உ-ங	உ-ங
கந-4	மு உ-நு-க	உ-க	, , க, உ	ச-ங	ந-நி
கந-5	மு ந-க்கை	க-கை	மு	ந-ங்க	ஏ
கந-6	மு சக-உ	ந-க்கை	க, உ	ந-நு-ங	கநி
கந-7	க உ-அ-நி	சீ	, ,	மு	ந-க்க
கந-8	க ந-கக	உ-க	கக-உ-க	ந-00	உ-நி
கந-9	மு உ-ங்க	உ-க	, , க	அ-ங	உ-க
கந-10	மு ந-க்கை	கக-கக-க	மு	உ-நு-க	உ
கந-11	மு அ-0	நு உ-ங	மு	ஏ-நு-க	க-அ
"	மு உ-ங்க-ந	ந-0 உ-ங்க	மு	உ-ங்க	க-அ
"	சீ உ-ங்க-ந	கக-உ-ங	மு	க-0	உ
கடி-0	மு உ-அ-க	அ	, ,	மு	நிச-0
"	க ந-ங்க	சீ	, ,	க	நிச-உ
கடி-2	மு ந-அ-0	ந-உ-க	மு	ந-உ	ந-க
கடி-3	மு ந-அ-உ	கக-உ-உ-க	மு	உ-ங்க	ந-ங்க
கடி-4	ந-, ச எக்கு-நி	க-அ	, ,	க எ-கை	க-கை
கடி-5	மு ந-ங்க	நு உ-ங	மு	ச-நி-ங	ந-0
கடி-6	மு உ-ங்க	உ-ஙி உ-ங்க	மு	உ-ங	ந
கடி-7	மு உ-ங்க-ங	ந-க உ-ங்க-ங	மு	உ-நு-நி	ந-நி
"	க ந-ங்க	க-ங-ங்க-நி	மு	உ-நு-நி	ந-ங
"	நி-ங நி-அ	உ-ங உ-ங்க	க	நி-ங	நி
"	ங நி-ங	கந-உ-ங	மு	உ-ங்க	உ-க
கக்கை	க எ-அ-ங	க-உ-ங-க	மு	உ-ங-0	உ-ங
கக்கை	மு சநி	உ-ங	மு	ச-ங-ங	ந-கை
"	மு கென	கநி உ-ங-ங	மு	உ-ங-ங	உ-கை
"	க சங்கி	க-உ-ங-ங	மு	ந-க-ங	உ-க
"	நி, சீ நி-க	எ உ-ங-ங	மு	கூ-கை	க-கை
கக்கை	மு ந-ங-க	நி	, , உ, ந-	ச-நி-நி	அ
"	ந- சங்கி	கந-,,	, , க	எ-கை	உ-கை
"	க சக-க	கந- உ-ங-ங	மு	ந-க-ங-ங	உ-ங-ங

2. தோல்-போருள்-மேற்கோளாட்சிவிளக்கம்.

குறுந்தொ-தொல்-பொருள். குறுந்தொ-தொல்-பொருள்.
எண். பகுதி பக்கம். வரி. எண். பகுதி பக்கம், வரி.

இறையனுரகப். மேற்கோளாட்சி விளக்கம்.

குறுந்தொ- எண்	இறை-அகப்ப- பக்கம்.	வரி.	குறுந்தொ- எண்.	இறை-அகப்ப- பக்கம்.	வரி
க	கூரை	சீ	கடல் அ	கூரை	உ. உ.
உ	நாகூ	கந்	குடலூ	நாந்	தா. தா.
எ	ககஉ	கஞி	கஸ்கூ	கான	கா.
கள	கூன	உ	களகூ	எ. உ.	அ.
நாந்	கங்கள்	கள	உ. உ. உ.	ங்கி	கிஅ.
ஏத	கக்குநி	குக	உ. சுகூ	களா. க	எ.
அசை	கக்கை	சீ	நாகூபூ	அ. அ.	கூ.
கக்கு	ஶ. கூ	சீ	நாகூந	கா. கூ.	தா.
கக்கை	நாந்	அ			

கலி, குறள், புறம் இவற்றிடை வந்துள்ள ஆராய்ச்சிக் குரிய மேற்கோளாட்சிக் குறிப்புகள்:—

கலித்தொகை.

கலித்தொகையத்து வந்துள்ள ஆராய்ச்சிக்குரிய ஒரு மேற்கோள்குறிப்பு வருமாறு:—

கற்றறிந்தார் சொல்லும் கலித்தொகையில் குறிஞ்சிக் கலி உ-வது பாட்டின் உரையில், (அச்சுப்புத்தகம் பக்கம் ககக-வரி உசு-ல்) ‘நன்றே’ என்னுங் குறுந்தொகையுமது என்று ஆசிரியர் உச்சிமேற்புலவர்கொள் நச்சினுரீக்கியீர் கட்டி யுள்ளார். அங்கூம் தொடங்கும் செய்யுள் இந்நாலகத்து யாண்டும் புலப்பட்டிலது.

* திருக்குறள்.

வள்ளுவர்தாற்கு வாய்ப்புடையுரைவரைந்த ஆசிரியர் பரிமேலழகர் தமது உரையகத்து உயரிய தமிழ்நூல்களை உரை நடையிற்காண்டு வரைந்துள்ளவைகளில், குறுந்தொகை நாலிலிருந்து அங்கூம் கொள்ளப்பட்டவை வருமாறு:—

கடந-ம் அதிகாரம் பொழுதுகண்டிரங்கல் நு-வது செய்யுளின் உரையில், ‘கங்கல்வேள்ளத்திற்கு’ என்றுண்டிருக்கின்றனர். ‘கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே’ (குறுந்தொகை ந-அன) என்ற அடியிலிருந்து எடுத்து உரைநடையிடைமடுத்திருத்தல் உணரத்தக்கதாகும்.

கடசு-ம் அதிகாரம் நிறையழிதல் நு-வது செய்யுளின் உரையில், ‘நன்றென வணரார் மாட்டுஞ் சென்றே நிற்கும்’ என்று உரைநடையில் ஆளப்பட்டிருப்பதும், ‘காமம்..... யாவதும், நன்றென வணரார் மாட்டுஞ், சென்றே நிற்கும் பெரும்பே தெத்தே’ (குறுந்தொகை-எஅ) என்ற அடியையே உரைநடையிடைமடுத்திருப்பதாக உணரக்கூடியதாகும்.

* பதிப்பாசிரியர்களால் விளக்கப்பட்டவைகள் ஈண்டுக்குறிக்கப்பட்டில்.

* புறநானாறு.

“பண்டும்பண்டும் வரைந்தன ரெமாரே” என்ற கஞிக-வது செய்யுள்ளையகத்து வந்துள்ளனவான “பெண் கொலை புரிந்த நன்னன்போல, வரையா நிரயத்துச் செலீயரோ வென்னை” என்ற மேற்கோளதிகளும்,

‘மண்ணிய சென்ற வொண்ணுத லர்வை
 புனரூ பசங்காய் தின்றதன் றப்பற்
 கொன்பதிற் ரெண்பது களிற்றெரு டவணிறை
 பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
 பெண்கொலை புரிந்த நன்னன் போல
 வரையா நிரயத்துச் செலீயரோ வன்னை
 யொருநாள், நகைமுக விருந்தினன் வந்ததனப்
 பகைமுக ஓரிற் ருஞ்சலோ விலேன் ’

என்ற குறுந்தொகை உகூ-வது செய்யுளின் நி,
 அடிகளாகக் கருதக்கூடியவாகும்.

குறிப்பு:—மேற்கோளாட்சியென்கூக்கத்தில், ‘மு’ என்பது முழுவதும் என்பதையும், ‘மு-இ’ என்பது, முதலும் இறுதி யும் என்பதையும் குறிப்பிக்கும்.

பதிப்பாசிரியரால் விளக்கப்பட்டவை ஈண்டுக் குறிக்கப் பட்டில்.



அகுதை ஆடுமகளிர்க்குப் பிடிப்பரிசில் ஈவானதல்.	உகுதி
அஞ்சியின் பகைவருர் துயிலாததாவது.	கட
அட்டுபின் இலை மாண்டிபோன்றதாவது.	உசந-
அணில் மக்களில்லாவிடத்து ஆடுவதெனல்.	சுக
அரசர்கணக்கை ஆராய்வார் வருந்துவாரென்பது	உசக
அருவி இழிதல் பாம்பிழிதலை நேர்வதாதல்.	கந்த
அருவி பாம்பின் சட்டையை நேர்வதாவது.	உந்து
அருவி முரசபோல ஒவிப்பதாதல்.	நங்கு
அலவன் பெடையை நீராட்டுவதாவது	நாந
அழிசிக்கு ஆர்க்காடு உரியதென்பது.	உடுதி
அறிவுடையார் புகழு நாணிப் பழியாராதல்.	உடுதி
அறுகு நீலமணியொழுக்கை நேர்வதென்பது.	உடுக்க
அன்பில்லார் அருளில்லாரென்பது.	நங்கு
அன்றில் கதறல் தனித்தாரை வருத்துவதாவது.	கசு
அன்றில் பனைமடவிற் கூடுகட்டிக்கோடல்.	களன
ஆடுமகளிர் வெண்டுணிட்ட கோல்கொள்வாரெனல்.	உகுதி
ஆண்மான் கவைத்த கோட்டினதாதல்.	காந, உகந
ஆதியருமன்முதார் பரத்தையர்க்கு உவமையாதல்.	உகந
ஆம்பன்மலர்த்தாள் உட்டுளோயதென்பது.	களஅ
ஆய்க்குப் பொதியில் உரியதென்பது.	அய
ஆயரும் அவர்சிறுரும் செய்யும் செய்கைகள்.	உடுத
ஆன்கன் று தாயைக் காணும் விழைவினதாவது.	கந்த
ஆன்கள் மேய்ப்பாரைத் தப்பிக் கன்றுகளிடம் வரல்.	நங்க
ஆனின் கழுத்தில் மணியை அணிதல்.	உள்ளி
இடி பாம்பின் தலையைத் துணிப்பதாவது.	ககு, உகுதி
இரப்பவர்க்கீங்கு மீளப்பெறுதல் இன்னுததெனல்.	நங்க
இரவின் இடையாமம் ‘நன்’என் ஒவியதாதல்.	ஈ, ககுந
இல்லறத்தார் விருந்தினரைப் போற்றுவாராதல்.	நந
இற்றிவேர் அருவிபோலத் தோற்றுமெனல்.	காங
இருமீன் வளைக்கு புறத்தினதாவது.	தாங
ஈயாதார்க்கு கல்லூலகில் இடமில்லையாதல்.	கந்த
ஈவோர்க்கு இரப்பவர் வாராவைகள் இன்னவிழைத்தல்	,,
உகாப்பும் நீர்க்கையை கீக்குமென்பது	உள்ள
உண்டார்வாயில் தேஜும் புளிக்குமெனல்.	நாடுக
உயர்க்தோர்க்கு நீரோடு உணவளிப்பாராதல்.	உந்த
உலக்கைப்பாட்டில் பிறரைப் பழிப்பாராதல்.	அக

உழவர் களை கலோவாரென்பது.	ஏ.ஒ.க
உழுங்கின் காய் குறும்பூழின் செங்கால்போறல்	சு.அ
உள்ளதை அழிப்போர் உள்ளவராகாமை	உ.ஏ.ந
உறையூர் காவிரியை அடித்ததாவது.	கக்க
உறையூர் சோழவரசருக்கு உரியதென்பது.	,,
ஊகம் காட்டிய விரலினதாவது.	ந.ஏ.ந
ஊகம் வலிய பல்லினதென்பது.	,,
ஊன்றியுன்றி நோக்கின் கண்ணேளி மங்குதல்.	ந.ஏ
எயிற்றாற்றைக் காலறிகடிகைநீர்க்கசிவ நேர்தல்.	உ.கூ.எ
எருமை உழவன் கட்டிய கண்றருகு நிற்றல்.	கஅ.க
எருமை மாரிநாளில் கோட்டுமண்கொள்ளல்.	உ.கூ.க
எவ்வி பாணர்க்குப் பொற்பூப்பசிலளிப்போனவது.	க.க
எழினி இனிய செம்கையன் என்பது.	உ.கூ
எழினிமளனர் மாற்றூர்முன்னணியைக்கெடுப்பது.	அ.ப
ஏதிலாளர்ச்சடலையைக் காணுதுவிடுவது,	உ.ந.க
ஏற்றுக்கோட்டில் மாலையை அணிவது.	ந.கூ.ந
ஒசியன்மரம் நாருடையதாவது.	கக்க
ஒங்கி மரப்பொங்கில் உறைவதாதல்.	க.ச.ப
ஒங்கியின் புறம் வெப்பமுடையதென்பது.	,,
ஒரிகானத்துக் காற்றுக் கமழுவதாவது.	கக்க.க
ஒரி கொல்லிமலையை உரிமையாக வுட்டமை.	க.ப.ப
குடச் மூரசைப்போல முழங்குவதென்றல்.	ந.உ.அ
கடலும் கானலும் நிலவும் இருஞும்போலுதல்.	அ.க
கடற்கெல்லைகாணல் அரியதென்பது.	ந.ஏ.ந
கண்ணுடி அடித்தார் செயலினதாதல்.	அ
கரியில் சான்றேர் பொய்யாராவது.	க.அ.ப
கரும்பின் கூம்பு சூற்பசம்பாம்பை நேர்தல்.	ந.ஞி
கரும்பின் பாத்தி வெள்ளத்தாற் கெடுமென்பது.	க.ச.க
கரும்பினிடைக்கண் இனியதாகுமெனல்.	க.ஞி.ப
கல்லில் மோதுஞ்சிறநூரை அழிவதாதல்,	உ.க.ப
கழி இழுமெனும் ஒவியினதென்பது.	ந.ச.ஞி
கள்ளி கலைத்த மூள்ளினதென்பது.	க.எ.ப
கள்ளி பொரிந்த காலைபுடையதாவது.	க.கு.ப
களிறு நீண்ட துதிக்கையினதாதல்.	க.க
கந்துழியில் கொன்றைமலர் வீழ்ந்திருத்தல் பொற்பெட்டி	க.க
வாயைத் திறந்துவைத்தாற்போலுதல். உ.ந.ங	உ.ந.

கறவை கன்றிடத்துச் செல்லுவதாதல்.	கா
காக்கை விருந்துவரக் கரைவதாதல்.	கா
காஞ்சி பயறுபோன்ற இணரினதென்பது.	கா
காஞ்சன் மலர்ந்த துறுகல் பொருத யானைமுகம்போறல். உசை	கா
காஞ்சனில் ஊதும்வண்டு பாம்புமிழ்மணி போறல்.	உங்க
கார்காலத்துக் கொன்றை மலர்வதாவது.	உக, சுக, சூசி
காற்றுறசிதறிய மலர் நூலற்ற முத்துப்போற்செல்லல்.	உக
கிளி வளைந்த வாயினையுடையதாவது.	கஷக
கிழவர், தலைஉடுக்கம், உரை, கோல் இவற்றை உடைமை.	கஷக
குயில் மாம்பழுத்தை உண்பதென்பது.	உக
குயில் மூங்கிலிடத்துத் தங்குவதென்ல்.	"
குயில் வெல்லிக்கனியை உண்பதாதல்.	"
குரங்கு மாம்பழுத்தை உண்ணுமென்பது.	உத
குரங்கு மிளகுமுறியை உண்பதென்பது.	உ-அ அ
குரா பாவையைப்போலப் பூப்பதாவது.	சஅ
குவளைமலரான் மாலையைக் கட்டுதல்.	ந-சுக
குழவி அலைப்பினும் அன்னையென்பதாவது.	ந-கள
குறக்குடிச்சிரூர் குறிச்சிறுவாரென்பது.	ந-குச
குறக்குடிச்சிரூர் யானைக்கன்றேடு விளையாடல்.	"
குறமகளிர் பாறையில் தினையை உலர்த்தல்.	ந-ந.உ
குறவன் குன்றில் கிழங்ககழ்வானென்பது.	ந-கூ
குறவன் கொள்ளிகள் வான்மீனை நிகர்த்தல்.	கடு0
கு-கை மலையிடத்துக் குழறுவதென்பது.	கடுங்
காஞ்சதலுக்குக் கருமணலொழுக்கு உவமையாமென்பது.	ககச
காஞ்சதலையாட்டிய நுதல் கடவிற் ரேன்றும்	
எண்ணூட்டிங்களை நேர்வதாம் என்பது. காக	
கூ-ம்பியடூம்பல் கொக்கின்புறத்தை நேர்வதாதல்.	காக
கேண்டைமீன் தாமரைமுகையைக் குருகென்றஞ்சுதல்.	காங
கோடிச்சிதி தினையில் கவனுல் கிளிவெருட்டல்	ந-கூ
கோல்லிமலையார் யானைக்கோட்டை விற்றுண்ணல்.	கா00
கோல்லியில் தெய்வம் பாவையை ஏழுதியது.	அக, க00
கொஞ்சறைக்காய் மகளிர்கூஞ்சதலை நேருமென்பது.	உக
கொன்றைமலர் மகளிர்பசலையை நேர்வதாதல்.	காங
கோசர் பொதியிலிடத்துத் தோன்றியமை.	கடி
கோசர் மொழியிற் றிறம்பாராவது.	"
கோசர் கண்ணன்மாவைக் கொன்று செலுத்தியது.	ஏந்

கோடிட்டு காட்கணக்கை அறிச்திடுவது.	நடிஅ
கோழி குப்பையை விழைவதெனல்.	நடாகி
கோழிச்சேவல் செஞ்சுட்டினதாவது.	காள, உந்ச
கோழிப்பெடை குஞ்சுகளுடன் பூஜையையுஞ்சுவது.	சந்கு
கோழி வைகறையில் கூவுவதாதல்.	குளிர, உந்ச, நடாகி
கோவலர் மூல்லைமாலையைச் சூடுவாராதல்.	நடிஅ
சங்குமணிக்கோப்பு நரையிர்க்கு உவமையாமெனல்.	உந
சிறுர் சிறுதேருருட்டி விளொயாடுவாராதல்	கச
சிறுவன்காக்கை கழியில் இரைதேடல்.	நடந
சிறுவன்காக்கை செவ்வாயினதென்பது.	நடந்ச
குறுப்பாயப் புண்ணுண்டாகுமென்பது.	ககூ
தூலன்றில் தூணையை எள்ளிரவில் அழைத்தல்.	நடாக
குன்மகளிர் புளிப்பை விழைவாராவது.	உஅள
குன்மகளிர் சீருண்டமுகிலுக்கு உவமையாவாராதல்.	,,
கேங்காய் ஊனை விரும்புமெனல்.	கசக
செல்வச்சிறுர் காலில் சிறுசதங்கை விளங்குதல்.	கசஅ
கேங்கலுக்கு உறையூர் உரியதாவது.	உடிஅ
சேம்பினிலை யானைக்காதை நேருமெனல்.	எசு
சேவல் சூற்பெடைக்கு ஈனிலிழைமுத்தல்.	அடு
சேரன்குட்டுவன் கடல்பிறக்கோட்டியது.	நஷ
சேரனுக்குக் கொல்லிமலை உரியதென்பது.	அகு
ஞாழுங்மலர் வெண்சிறுக்கை நேர்வதாதல்.	கிர
துவளையாய் சிறுசதங்கைவாய்க்கு உவமையாதல்.	கசஅ
தனித்தாரை எல்லாப்பொழுதுகளும் வருத்துமெனல்.	நா
தாமரையிலை களிற்றுக்காதை நேர்வதாமெனல்.	உசகு
தாமரை வெயிலால் விளக்கம் மிகுவதாதல்.	நாகூ
தாயற்ற முட்டை அழிவதாவது.	கடிவ
தாழை தாழ்ந்த விழுதுகளை உடையதாவது.	உடஅ
தாழைமடல் வாள்வாய்ப்போன்ற வாயினதாதல்.	உசாதி
தாழைமுளை அணிற்பல்லை நேர்வதாமெனல்.	சக
தாளிக்கொடியை ஆண் மேய்வதாவது.	காஸ
தீனைமறுகாவில் அவரை பூத்திடுதல்.	அஷ
தினையரிவார் தொண்டகச் சிறுபறை கொட்டல்.	நாளி
தினையைய மயிலுண்ணுவதல்.	காடி
துயர்மிக்கார் கூந்தலைக் கோதிக்கொள்வாராதல்.	ககூ
துயரால் வருங் கண்ணீர் வெப்பமுடையதாதல்.	க

தெய்வங்களாற் பேயோட்டுவார் செய்வன்.	நடவ.
தேமலுக்குத் தாமரைத்தாது உவமையாமெனல்.	ந.00
தேர்மணி வினாரிப்பண்போல ஒலித்திடல்.	நடக.
தேரின் செலவைக் குன்றியியருவி கேருமெனல்.	சுப்ப.
தேரின்செலவை விசம்பாடன்னம் கேருமெனல்.	2.00
தேவருணவு அயிழ்தம் என்பது.	அ.
தேனிரூல் தேர்போலத் தொங்குவதாமெனல்.	நட.
தைத்திங்களில் நீர் தண்ணியதாமெனல்.	கக்க.
தோண்டி நெல்விளைவு மிகுந்ததென்பது.	உக.
தொண்டி மகளிர்க்கு உவமையாமெனல்.	உங.
தொண்டியில் மகளிர் வண்டலாட்டயர்தல்.	"
தொண்டையர்மலை செல்லற்கரியதாமென்பது.	உக.
நண்டு சென்ற வழியை அலை அழித்திடுதல்.	நடுக.
நண்டு மகளிரை அஞ்சிக் கடவிற் செல்லுதல்.	ச.00
நண்டு நெருங்கிய கால்களை யுடையதாதல்.	நடுக.
நல்ல சொற்சொல்ல அஞ்சவேண்டாமெனல்.	நடக.
நல்லார் உறையும் சாட்டில் மழையிக்குமென்பது.	கெக.
நாரை ஆரலை உண்ணுவதாதல்.	கக்க.
நாரை சேற்றில் இறையை ஆராய்வதாவது.	கங.
நிலம் புடைபெயர்தல் அரியதாமெனல்	நடந.
நீர்த்துறைப்பாசி தொடின் நீங்குவதாதல்.	நடக.
நீர் தன்மைமாறுபடல் அரியதென்பது.	நடந.
நீர் நாய் வாளைமீனை உண்ணுவதாவது.	நடக.
நீர் பரங்தொழுக நிலங் காணப்படாமை.	நடுக.
நீரில் நீண்டரழித் தன் சிவங்கிடுமெனல்.	நடுக.
நுளைச்சியர் உப்பைமாறி கெல்லைத் தருதல்.	உக்க.
நேருஞ்சிமலர் ஞாயிற்றை நோக்குவதென்பது.	நடுக.
நெல்லிக்கனியைத் தின்று நீரைப் பருகல்.	உக.
நேமிப்புள் உச்சிக்கொண்டையினதாதல்.	உ.ங.
நோச்சிமலர் நீலமணியை நிகர்க்குமெனல்.	கங.
நொச்சியிலை மயிலழியை நிகர்க்குமெனல்.	உங.
நோயெல்லாம் நோய்செய்தார்க்கே வருமெனல்.	சுப்ப.
பகன்றைமலர் கள்ளோப்போல ஈருமெனல்.	நட.0
பசுமட்கலம் நீரேற்பின் அழிவதாதல்.	உக.
படுமலைப்பண் மழையை மிகுவிக்குமென்பது.	நடந.
பயனின்றிக் கழிதற்குப் பால் வீணே சிந்திப்போதல் உவமையாமெனல்.	உ.ங.

பரததையர் மேனியினுக்குதலை உடையவரெனல்.	தடி
பரதவர் கட்டுமாத்திலிருந்து மீன்பிடப்பாராதல்.	நடச
பல்லி செங்காலினதென்பது.	கச
பல்லி துணையை அழைத்திடுவதாதல்.	"
பருந்து ஜெனை விழைக்கிடுவதென்பது.	ஏற்று
பற்றுள்ளத்தார் கொடியராவரென்பது.	ஞகுடி
பறவைகள் ஆள்வருகையில் ஒலிப்பதாவது.	ஞடிப்
பறவைகள் மாலையில் குஞ்சுகளுக்கு இரரயோடு செல்லல், கூட	கூட
பறை கயிற்றிடத்து ஆடுவதென்பது.	எ
பனம்பாளை, கள், நுங்கு இவற்றைத் தருமெனல்.	உகந
பனிக்காலத்து நீர்ப்புக்கள் செல்வி கெடுமெனல்.	கசா
பனை முழுவைப்போன்ற முதலினதென்பது.	நடக
பாதிரிமலர் மகளிர்மாமைக்கு உவமையாமெனல்.	கசா
பாதிரி வேணிற்காலத்து மலர்வதென்பது.	"
பாம்பின் குட்டி காட்டியானையை வருத்துவதெனல்.	கக்க
பார்ப்பனமகன், முருக்கங்கோல், [பலாசதண்டம்,]	கடிக
கமண்டலம், நோன்புணவு இவற்றையுடையானென்பது.	கக்க
பிடியின் கை கூழையாகுமென்பது.	காந
பினைமானின் தலை சிறியதாகுமென்பது.	நடன
பிறை உடைத்த வளையை நேர்வதாமெனல்.	"
பிறையைப் பலரும் தொழுவாரென்பது.	உஷ
பிறை வெண்முகிலுக்கு உவமையாமெனல்.	காப
பிரீர்க்கிண் மலர் மகளிர்பசப்பிற்கு உவமையாமெனல்.	கூந
புகழை விரும்பினான்பொருள் நிலையாததாவது.	கூந
புதுநீர்பாய்ச்சுப் பழநீரை வடியவிடுதல்.	உடுக
புலிப்பற்றாவியைச் சிறுர்க்கணிவாராதல்.	கக்க
புன்கு பொரியைப்போலப் பூக்குமென்பது.	கிரா
புத்த காயாக்கிலை மயிற்கழுத்தை நேர்வதாதல்.	காந
பேண்கள் துணங்கைக்கூத்தை ஆடுதல்.	நடக
பெரியோர் கருதியன பிழைப்படாவாதல்.	நஷக
பெரும்பழங்தாங்கிச் சிறுகிலை தளர்தல்.	கஅ
பேய்த்கோட்ட பட்டார்க்குச் செய்யப்படுவன.	உச்ச
போருக்கயல் மகளிர்கண் இலுக்கு உவமையாமெனல்.	உடுப்
பொருளில்லானுக்குப் போகம் இல்லையாமெனல்.	கடப்
மக்கள் மிக்க ஊர்க்குள்க்கரைமரம் தீங்குருதாவது.	உக்க
மகளிர் அடம்பின் மலரைக் கொய்தல்.	உசந
மகளிர் கூந்தலில் ஆம்பன்முகையைச் செருகல்.	ஏ
மகளிர்கூந்தலில் இயற்கைமனம் உண்டென்பது.	கடுகி
மகளிர் தழையை உடையாக்கோடல்.	காந
மகளிர்மழிர்முடிக்கு மயிற்கண் உவமையாமெனல்.	காந
மகளிர்மெய் அவர்க்குரியதன்றென்பது.	கக்க
மகளிர்மேனிக்குப் பொன் உவமையாகுமெனல்.	நக்க
மகளிர்மேனிக்கு மாந்தளிர் உவமையாமென்பது.	நந்க
மகன்றிற்பறவை பிரிவையைப் பொருத இயல்பினதாதல்.	இன

மடலேறுவார் ஆவிரைமலையைப் பலதால்களாற் ரெஞ்சுத்

தணிதல்.

கன

மடலேறுவார் எருக்கமலர்மாலையைச் சூடுவாராதல்.

கன

மடலேறுவார் என்பின்மாலையை அணிவாரெனல்.

தஆரை

மடலேறுவார் பனைமடன்மாமேல் தெருவிற் செல்வாராதல் ,,

மடலேறுவார் மணிமாலையை மார்பிலணிவாராவது. கன, கறை

மடலேறுவார் மருவியமகளின் வடிவெழுதிக் கோடல். உதுசு

மந்தி மகலை நன்கு தழுவிக்கொன்றுவதாவது. உதுசு

மலையன் து மூள்ளார்க்கானம் மணம் மிக்கடென்பது. தஅகை

மலையில் விழும் அருவி கடவில் திங்கள் தோன்றல்போறல். நகுடி

மழுக்கால் மறைக்க விசம்பிடம் காணப்படாமை. நகுடி

மழுத்துளிக்கு முத்து உவமையாமென்பது. கேள்வி

மழுயால் மறைந்த குன்று புழுதி படிந்த யானைபோறல். உள்கை

மழுயிற் குருங்கு குட்டிலோடு எடுக்குதல். சுசாக

மாக்கள் என்பது இழித்தற்கண் வருவதெனல். சுசாக

மாரிக்காலத்துப் பிச்சியரும்பு மிகவும் சிவத்தல். கூரை

மாரியாம்பல் சொக்கிற்கு உவமையாமென்பது. கூரை

மாரியில் குவிந்த காந்தள் பையொடுக்கிய பாம்புபோறல். காந்தி

மாலையில் மகளிர் அணிகலன்களை அணிவாரெனல். நகுறை

மாலையில் மகளிர் விளக்கேற்றித் துண்டுவாரெனல். கூரை

மாலையில் மறையுக்குன்று கடலாழ்கலம்போலுதல். உதுசு

மாலையில் மூல்லை மலர்வதாவது. காந்தி, கூரை, நாஶன

மாலையில் வானம் சிவப்படைவதாதல். உந்துசு

மாவில் தாதுகோதுங் குயில் பொன்னுரைகற்போறல். ககூ

மான் தழையை விரும்பும் இயல்பினதாதல். உதுசு

மீன்னலைக் காணத் தாழை பூப்பதாவது. ககூ

மீன்னலைக் காண மயில் மகிழ்வதாதல். கூரை

முசக்கலை பலாப்பழுத்தை உருட்டுதல். கூரை

முசக்கலைமுகம் கரியதாகுமென்பது. கூரை

முசக்குருளை மயின்முட்டையை உருட்டுதல். நாஶன

முடவன் கொம்புத்தேளை விழைதல். கூரை

முடுக்கிவிட்ட குதிரை வியக்கச்செல்லுமெனல். ஏசு

முதலையேறு வளைந்த காலீனதென்பது. நாஶன

முருகன் அவன்ரை அழித்தான் என்பது. க

முருகன், கிரெளஞ்சுத்தைப் பிளங்கமை, கோழிக்கொடி

முடைமை, செம்மேனியுடைமை, செவ்வாடையுடைமை,

நாஶனம் உலகைக் காத்தல். கடவுள்வாழ்த்து.

மூல்லை பல்லை நிகர்க்குமெனல். கூரை, ககூ, காந்தி

மூல்லைமலர் பூணைப்பல்லை நேருமெனல். கூரை, உதுசு

மேலியாரை வலியார் வருத்தை தகாதெனல். நாஶன

யாமைப்பார்ப்பு காமத்திற்கு உவமையாமெனல். கடுஷு

யானை ஊன்னின்னும் இயல்பினதென்றென்பது. கூரை

யானை ஓலைமத்தோலை விழைத்து உண்ணுமெனல். ஏக

யானைக்காலுகிர் பேய்ப்பலை நிகர்க்குமெனல்.	ச 10
யானைக்கால் உரலை நிகர்க்குமென்பது	உ.ஏ.உ
யானை குருக்கத்தியை உண்ணுமென்பது.	ந.ச
யானை குறவர்கொள்ளிகளோ அஞ்சுமெனல்.	ந.ஞி.எ
யானை கைவிட்ட மூங்கில் தாண்டில்போல நிமிர்வதாதல்.	கி.ச
யானை தழுழுயைத் தின்று மத்ததை ஆள்வதெனல்.	கந.கூ
யானை தினையை மேடுமென்பது.	ந.கூ.ப
யானை தீங்கிழைமூப்பின் மறவாததாமெனல்.	அ.அ
யானை பள்ளியிடத்து மிக்குயிர்க்குமெனல்.	க.கூ., ந.ஞி.கூ
யானை பிளிறுதல் இடியை நேர்வதாமென்பது.	ந.கூ.க
யானை மூங்கிலை உண்ணுவதென்பது.	க.ஏ.க
யானை வாழுமூயால் மதமழிவதாதல்.	ந.0.அ
யானை வேங்கைமலர் மேலுதிரவும் துயிலல்.	உ.ஏ.ஏ
வடிகர் கஞ்சங்குல்லைக்கண்ணியைச் சூடுவாரெனல்.	க.க
வண்டி தேனை நாடிச் செல்லுமெனல்.	க.எ.ஞி, க.ஏ.க
வண்டி வீழ்ந்த மலர் செவ்வி கெடுமெனல்.	ந.0
வண்ணத்தி ஆடையைக் கஞ்சிப்பசையிற் ரேயுத்தல்.	ந.ந.0
வள்ளிக்கத்தை இழிந்தவர் காண்பாரெனல்.	உ.கூ
வறியார் வாழ்தல் இளிவாமென்பது.	உ.அ.ந
வாகைநெற்றுக் காற்றால் ஒலிக்குமெனல்.	எ, ந.க
வாகைமலர்க்கொத்து மயிற்குட்டை நேருமெனல்.	ந.மா.ஏ
வானைமீன் கோட்டையுடையதென்பது.	க.கூ.ச
வாவலிறநு ஆம்பலீஸப்புறம்போன்றதாமெனல்.	ந.ஞி.உ
விச்சியர்கோன் வேங்கெராடு பொருத்தமை.	ந.உ.அ
விசம்பில் வீசுக் கொள்ளியைப் பிரித்துணரலாகாமை.	க.அ.க
விரிசிசிநிற்றல். [முதுபெண்ணிடர்சொல்லைக் கேட்டு நிற்றல்]	உ.க.அ
விரும்பியார் துயர்தீர்த்தல் பயன்படுசெயலாதல்.	ந.கூ.உ
விளக்கிற்குப் பஞ்சியால் திரிபோடுதல்.	ந.ஞி.உ
விளையாட்டுமகளிர் மணல்வீடுகட்டுவாராவது.	ந.உ.கூ
வேட்சிமரம் செவ்வரையினதாவது.	க.அ.ஏ
வெண்கடம்பு வலமாகச்சுழித்த மலரினதெனல்.	உ.உ
வெண்கடம்பு வேனிலில் மலர்வதாவது.	"
வெய்யில் பாம்பின் சட்டையை நேர்வதாமெனல்.	க.ஞி.ச
வெய்யிலால் வருங்தினார் 'தவ' என்பாராதல்.	ந.ஞி.கூ
வெருகு வீட்டெலியை இரவில் ஆராய்வதாவது.	க.ஏ.ஏ
வேங்கைமலர் உதிர்த்த துறுகல் புலிக்குருளோபோறல்.	ச.ஏ
வேப்பம்பழுத்தைக் கிளி கெளவுதல்.	க.ஏ
வேலன் பலிகொடுக்குமிடத்துச் செய்வது.	ந.கூ.உ
வேளிர்குள்றார்க்கிழுக்குக் கடலர்மெனல்.	க.கூ.ச
வேனிலில் இலுப்பை பூப்பதாமென்பது.	ந.உ.க
வையையில் மருதப்பெருக்குதறை உள்தெனல்.	உ.ஞி.உ
வேங்கால் மாலையில் பழுத்த மரத்திற்குச் செல்வதாதல்.	க.ஏ.ஏ

கல-வதுபாட்டின் உரைமேற்கோள்:— “குறும்பல வெறும்பி கொண்டனைச் செல்லி இ” (அகம் + என்கி) (இம்மேற்கோள் பின்னர் அகப்பட்டது, (‘எறும்பி - எறும்பிதூக்கோர் பெயர்; ‘எறும்பி னளையிற் குறும்பல் சளை’ என்பது பாடமாக இருக்கலாம்’ என்பதன்மேற் கொள்க.)

* கல-வது பாட்டின் கீழ்க்குறிப்பு:— “சிறுகோட்டுப் பெரும்பழங் தூங்கி யாங்கிவ, ஞயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” எனப் பிரதிகளில் எருத்தடி நாற்சிராகக் காணப் படு

சிலசெய்யுட்களில் கருத்துரை ஒன்றன்மேற்பட்டனவாய்க் காணப்பட்டன, அங்கனம் உள்ளவற்றை முற்றும் செய்யுண் மேல் வரைந்து ஒன்றற்கேற்பப் பொருள்வரைந்து யிடுதல் அழகாகப்படாமையானும், ஒவ்வொன்றற்கும் தகவலரவதா யின் விரிவாவதானும் அவை உரையிறுதியில், இனி, இச்செய்யுள் என்றுதொடங்கி எழுதிவரப்பட்டன. அவற்றுள் கிடுபட்டவை வருமாறு:—

கூக—ல், பரத்தையிற் பிரிந்துவந்தவழி வேறுபட்ட கிழத் தியைத் தோழி கூறியது.

கல-அ—ல், உணர்புவயன்வாராலூடறகண் தலைமகன கூறியது.

கசல—ல், தோழிக்குத் தலைமகன் தன்குறைக்கியது.
உடுஅ—ல், வாயினேர்ந்தது.

உரையில்கிடுபட்டன வருமாறு:—

உகந—ல், ‘மயிலிய ஸாட்டி’ எனவும் பாடம்; ‘அயிலிய ஸாட்டி’ எனலுமாம்.

உகந—ல், கள்ளில் - கள்ளிற்கு இல்லாகிய (பர்ஜோ) என் ரூபரத்துப் பாளையை ‘கள்ளில்’ என்ற சிறப்பாற்போனும் இதனுசிரியர் ‘கள்ளிலாந்திலாயன்’ எனப் பெயர்பெறுவாராய் அர் எனலுமாம்,

மாறபாடுசெய்துள்ள கருத்துரைகள் பிரதியில் இருந்துமை புலப்படுமாறு கீழ்க்குறிக்கப்படுகின்றன:—

[*இவ்வடையாளத்துடன் இடப்பட்ட புள்ளிகள் கருத்துரைவிளக்கத்தையும், || இவ்வடையாளத்துடன் இடப்பட்ட புள்ளிகள் கருத்துரையையுங் குறிப்பனவாம்.]

ஈகா—ல், பொருள்வயிற் *.....தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

அகா—ல், தலைமகன் ||...சொல்லுவாளாய்ச் சொல்லியது.

கூ—ல், வரைவு *.....தலைமகன் ||சொல்லியது,

கூகா—ல், பரத்தையர்மாட்டுப் *தலைமகள் ||சொல்லியது.

கூகா—ல், தலைமகனை *... தோழிக்குத் ||...மொழிந்தது.

கூகா—ல், பொருண் * தலைமகன் || ... சொல்லியது.

கூஉ—ல், ஆற்றுளெனக் *...கிழுத்தி || ... என்கின்றது.

கூஉ—ல், பிரிவின்கண் ஆற்றுளாகிய || சொல்லியது.

கூஉ—ல், பொருண் *... கிழுத்தி ||... கூறியது.

காகா—ல், சிறைப்புறம்தம்வெறுபாடு *... தோழி தலைமகட்குக் *...கூறியது.

ககக—ல், வரைவு *....தலைமகன் || ... கூறியது.

ககந—ல், பசற்குறி *...குறிப்பினாற் || ... கூறியது.

ககந—ல், வரைவு *....தலைமகள் || ... சொல்லியது.

ககந—ல், இயற்கைப் * ... தலைமகன் || உரைத்தது.

கஉக—ல், இரவுக் *... வரவுணர்த்திய || ... கூறியது.

கஉந—ல், பகற் *... தலைமகட்குச் சொல்லியது.

கஉநு—ல், வரைவு *... தலைமகள் ||... சொல்லியது.

கநஈ—ல், வரைவிடை *... தலைமகள் ||... சொல்லியது.

கநஈ—ல், இயற்கைப் *... தலைமகன் ||... உரைத்தது.

கநஈ—ல், குறிப்பிழைமுத்த *... சிறைப்புறம்ரகக் கூறியது.

கநஈ—ல், வாயில் *....தலைமகற்குத் ||...மறுத்தது.

கசக—ல், இற்செறிக்கப் * மறுத்துச் சிறைப் || ... சொல்லியது.

கநந—ல், வரைவிடை *.. பிரிந்தவிடத்துத் ||...கூறியது.

கசக—ல், தலைமகன் *... வரைவு ||.. சொல்லியது.

நகந “பெருங்கடற் றிரையதுசேக்கும்” இம் மூன்றடிகள் இங்ஙனமே ஜங்குறுறாற்றிலும் வந்திருக்கின்றன. (ஜங்குறுநாறு — நெய்தல் — சிறுவெண்காக்கை—உ) உடைச-வது பக்கத்தில் விடுபட்ட கீழ்க்குறிப்பு.

இந்தாலகத்து மாற்றப்பட்ட இடக்கர்ச்சொல்லாகிய குஃபூர்டன்மொழி வந்துள்ள இடங்களைக் குறிக்கும் அட்

[புள்ளிகள்குஃபூர்டன்மொழி]

த்தைக்குறிப்பன்.]

பழைய பாடம்.	மாற்றிக்கொண்ட பாடம்.	பாட்டெண்.	வரி.
திதலை...	திதலையாகத்தென்	உ.ஏ	இ.
மாண்வரி...	மாண்வரியாகக்	க.ஏ	இ.
தழையனி...	தழையனிமருங்குன்	க.ஏ.ஏ	ந..
" " ...அவ்வரி	பெருங்தோளவ்வரி	க.ஏ.க	க.
திருங்திழை...	திருங்திழையுடை	க.ஏ.ஒ	இ., ச.
மணிமிடை...	மணிமிடைமருங்குன்	உ.க.க	ச.
*பைபத்தகல்...	பனையெழின்மென்றேள்	உ.ஏ.ஏ	ஏ.
தழைதாழ்...	தழைதாழ்மருங்குல்	உ.க.க	இ.
		ந.ஏ.ஏ	ச.

'துத்திப் பாந்தட் பைத்தகல்.....' என்ற பாடம் விலக்கப்பட்டது.

உரையில் மேற்கோள்கொண்ட நால்கள்.—

அ. காநானூறு.	க.ஏ. தொல்—பொருள்திகாரம்.
உ. இறை—அகம்.	உ.ஏ. நாலடியார்.
ந. உவமானசங்கிரகம்.	உ.ஏ. ச.
ஐங்குறுதாறு	உ.ஏ. நெடுங்கலைட.
கவித்தொகை.	உ.ஏ. பட்டினப்பாலை.
க. குறிஞ்சிப்பாட்டு.	உ.ஏ. பதிற்றுப்பத்து.
ஏ.	பரிபாடல்.
அ. சிந்தாமணி.	உ.ஏ. பழமொழி.
கு.	உ.
க. பாணுற்றுப்படை.	உ.ஏ. புறானூறு.
கக. திணைமாலைநூற்றைம்பது.	உ.க. பெரும்பாணுற்றுப்படை.
க.ஏ.	உ.க. பெருமாள்திருமொழி.
கந. திருக்கோவையார்	உ.க. மலைபடிகடாம்.
கச. திருமருகாற்றுப்படை.	உ.க. மதுரைக்காஞ்சி.
கடி. திருவள்ளுவமாலை.	உ.ஏ. முதுமொழிக்காஞ்சி.
கச. தொல்—எழுத்ததிகாரம்.	உ.ஏ. மூல்லைப்பாட்டு.
ஏ. , சொல்லதிகாரம்,	

அஞ்சியாந்தையார் உகூச (ஆதன்+தந்தை—ஆந்தை.)	க
அண்டர்மகன்குறுவழுதி நூசுடி (பாண்டியமன்னர்.)	க
அணிலாடுமுன்றிலார் ஒசக. (பெண்பாலர்போலும்.)	க
அம்மூலனுர் சகூ, கூடு, கூங்கு, நூங்கு, நூங்கு, நூங்கு,	
நூங்கு, நூங்கு, நூங்கு, நூங்கு, நூங்கு.	கக
அரிசில்கிழார் ககங்கு. (வேளாளர்போலும்.)	க
அழிசிளங்சாத்தனுர் உகூச. (ந—உயர்வைக்குறிப்பது.)	க
அள்ளுர் நன்மூல்லீயார் * நூங்கு, சுங்கு, சுங்கு, சுங்கு,	
கசங்கு, உங்கு, உங்கு. (பெண்பாலர்.)	அ
அள்ளுர் நன்மூலன் கடுங்	க
அறிவுக்கூடங்கம்பி உங்கு (பாண்டியமன்னர்.)	க
ஆசிரியன் பெருங்கண்ணன் உங்கு	க
ஆதிமந்தியார் நூகு (ஆட்டனத்துமீனையார்)	க
ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் காஷ ‘மத்தண்’ பேதம்.	
(அந்தணர்போலும்.)	க
ஆலங்குடி வங்கனுர் * அ, சுநி	உ
ஆலத்தூர்கிழார் * ககங்கு, நூங்கு (வேளாளர்போலும்.)	உ
இடைக்காடர் * உநிகு(வள்ளுவர்தோழர் போலும்.)	க
இருசீதைழுர்க் கொற்றங்குலவன் * நூங்கு	க
இளங்கிரங்தையார் கசங்கு (கீரண்+தந்தை—கீரங்தை.)	க
இளங்கிரண் கக்கு	க
இலம்புதனுர் நூங்கு	க
இறையனுர் உ (கூடன்மேயிய ஆடன்மேயனுர்.)	க
ஈழத்துப் பூதன்நேவன் * நூங்கு	க
உகாய்க்குடிகிழார்*சுங்கு‘உகா’-பேதம்(வேளாளர்போலும்)க	க
உருத்திரன் உஎசு	க
உறையன் உனள் ‘உறையன்’—பேதம்.	க
உலோக்கனுர் கனடு, கனள், உங்கு, உசங்கு	ச
உழுந்தினைம்வுல்லன் நூங்கு ‘புலவன்’—பேதம்.	க

0 இங்குறியிடப்பட்டார் தொடராட்சியாளிடப்பட்ட பெயரினாகத் தோண்றுபவராவார்.

* இங்குறியிடப்பட்டார் உறையடுத்த பெயரினராக உணர்த்தும்யவராவார்.

உறைழூச் சல்லியன்குமாரன் *	நடகை	
,, ச சிறுகந்தன் *	உஞ்சல்	=
,, ப பலாகாயனூர் *	நடங்க	க
,, முதுகண்ணன்சாத்தன் *	கந்தங்	க
,, முதுகூத்தன் *	நடநூ, நளக் 'குற்ற'-பேதம்.	உ
,, முதுகெற்றன் *	உடக, நகூ	உ
ஊண்பித்தை உநல் 'ஊன்'-பேதம். (மகளிர்போலும்.)		க
எயிற்றியனூர் உஅசு		க
ஜியூர் முடவனூர் *	கஉங், உங்க, நங்க	ந
ஒக்கூர் மாசாத்தியார் *	கஉகை, கந்கை, காங்கை, உங்கை, உங்கு (இவர்க்கென்பாலர்போலும்.)	ஞ
ஒருசிறைப்பெரியன் உஙல் 'பெயரியன்'-பேதம். *		க
ஒடிராடகத்துக் கந்தரத்தனூர் *	கந்துகு 'உட்ரா'-பேதம்.	க
ஓதலாந்தையார் கஉ, உக, நஉக (பாலீபாடல்வல்லார்.)		ந
ஓரம்போகியார் கா, எா, கஉல, கஉல, கஉல 'பொதி'-பேதம்.		ஈ
(மருதம்பாடவல்லார்.)		ஈ
ஓரிற்பிச்சையார் 0 உஙள (மகளிர்போலும்.)		க
ஓளாவையார் காஞ், உங், உங்க, உகை, நங்கை, மாங், அங், கங்கை, கங்கை, கங்கை, கங்கை, கங்கை, கங்கை (பெண்பாலர்.)		கநு
கங்குல்வெள்ளத்தார் 0 நாங (பெண்பாலர்போலும்.)		க
கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றன் *	உகநை, உகை	
'பெட்ட'-பேதம்.		உ
,, நன்னுகையார் *	நட, கஉல, காங்,	
ககை, ககை, உஙள (பெண்பாலர்போலும்.)		ஈ
கடம்பனூர்ச் சாண்டிலியன் *	நடங் (அந்தணர்போலும்.)	க
கடியலூர் உருத்திரன் கண்ணன் *	நடநூ	க
கடுகுபெருங்தேவன் உடுடு		க
கடுங்தோட்கரவீரன் கங்க 'காவீ'-பேதம்.		க
கடுவன்மள்ளன் அங்		க
கணக்காயன்றத்தன் நடங்க		க

கண்ணன் உசசு

கந்தக்கண்ணன் கச ‘கதக்கண்’-பேதம்.

கபிலர் கஈ, கஅ, உஞி, நஅ, சஈ, அங, கஞி, காஶ, ககஞி, கஹக, கசஹ, கநிஹ, கஅங, ககாங, உஙா, உஹா, உசக, உசசு, உசகை, உசை, உஅஶ, உகக, நகல, நநுதி, நநுள, நசக, நஅநி, (அந்த ஜீர். குறிஞ்சிபாடவல்லாராய இவர் பாடியவை பெரும்பான்மைய குறிஞ்சித்தினைய.)

கயத்தூர் கிழான் * நடுச (வேளாளர்போலும்.)

கயமனுர் கை, நடுசை, நலாஹ, நகசை

கருஷுர்க் கதப்பிள்ளை * உசநி, நஅநி

“கந்தப்பிள்ளைச்சாத்தனூர் * சை

“கிழார் * கஎங (இவர் வேளாளர்போலும்.)

“ச சேரமான்சாத்தன் * உசாந (சேரண்டுலவர் போலும்.)

“ப் பவுத்திரன் * கசை

“ஓதஞானி * எக, ‘ஓதஞானி’ என்பாரும் இவரேபோலும், உள (இவர் பெண்பாலராகக்

கருதக்கூடியவர்.)

கல்பொருசிறுநுறையார் 0 உகை (மகளிர்போலும்.)

கல்லாடனூர் உசை, உசைகை

கவைமகன் 0 நடாச

கழார்க் கீரணையிற்றியன் * நஙை (கழார்—சோழரது.)

“கீரணையிற்றியார் * நடு, உசை (மகளிர்போலும்.)

கள்ளிலாத்திரையன் 0 உகநை

காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் * உகை (மகளிர்.)

காம்போதியார் நஅச ‘காமம்பொ’, ‘காமப்பொதி’—
பேதங்கள்.

காமஞ்சோர்குளத்தார் ச

காலறிகடிகையார் 0 உசை (பெண்பாலர்போலும்.)

காவன்முல்லைப்பூதனூர் காச, உகக

பாடினர்பேயரும் பிறவும்.

36

காவிரிப்பூம்பட்டினந்துக் கந்தரத்தனுர் *	நசல	க
“ ,	காரிக்கண்ணன்ஸ்டெக்ள (வணிகர.)	க
“ ,	சு செந்தன்கண்ணன் * நசன	க
கீடங்கிற்குலபதினைக்கண்ணன் உறுடு		க
கிள்ளிமங்கலங்கிழார் * எசு, ககு, கருட, காக		க
‘கிளிமங்’—பேதம். வேளாளர்போலும்.)		ச
குட்டுவன்கண்ணன் களக (சேரமன்னர்போலும்.)		க
குடவாயிற் கிரத்தன் * எகு, உஅத, நசுகு		ந
குப்பைக்கொழியார் 0 நங்கு (பெண்பாலர்போலும்.)		க
குழற்றத்தன் உசல		க
குறியிறையார் 0 நசுகு (பெண்பாலர்போலும்.)		க
குறுங்கீரன் நஅலு		க
குறுங்குடிமருதன் * நசச (குறுங்குடி-திருமால்திருப்பதி.)		க
குன்றியன் டு, டுக, ககன, உந்த, நங்க, நந்சு		ஈ
கூட்டுரக்கிழார் * கசுகு, கசுன, உகச (வேளாளர் போலும்.)		ந
குவண்மைந்தன் உடச		க
குழிக்கொற்றன் உஎசு		க
கோல்லனழிசு உன, கந்த, கசுடு, உசு (கம்மியர் போலும்.)		ச
கொல்லிக்கண்ணன் நச		த
கொற்றன் உகடு, உகஅ, நடுது		ந
கோக்குளமுற்றன் கஹ (மன்னர்போலும்.)		க
கோப்பெருஞ்சோழன் உ, டிந், கஉகு, கசன (சோழ மன்னர்.)		ச
கோவத்தன் சூசு, ககச, ‘கோவத்ததன்’—பேதம்.		உ
கோவூரகிழார் * சுடு (வேளாளர்போலும்.)		க
கோவேங்கைப் பெருங்கதவன் கந்சு (மன்னர்போலும்.)		க
கூத்திராதனுர் ககக		க
காத்தன் நசகு		க
கிறைக்குடி யாந்தையார் டிசு, டுன, சூடு, கந்து, கசுழு,		க
உட்டு, உஞ்ச, நஞ்		ஏ

சேம்புலப் பெய்ந்தீரார் 0 சா 0 'பெயனீ'—பேதம்.
செப்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் உல அ (வள்ளுவர் குடியினர்.)

சேந்தன்கிரண் நகக

சேந்தன் பூதனூர் உசன் 'சேந்தம்'—பேதம்.

சேரமானெந்தை உட (இவர்சேரமன்னர்போலும்.)

சோல்லூர்க் கொற்றன் *நகூ 'செல்லூர்'—பேதம்.
தங்கான்முடக்கோவலனுர் உக்ள 'தாங்கல்', 'ஒகாலவ்',
'கொல்லன்'—பேதங்கள்.

தாமோதரன் கூட (அந்தணர்போலும்.)

தாயங்கண்ணன் நகக

திப்புத்தோளார் க

தீண்மதிராகன் ககக 'தீண்மதி'—பேதம்.

தும்பிசேர்கிரனுர் 0 சுக, நகு, நக்கு, நகூ,
தும்பிமோசிகிரண் நடு

துங்கலோரி கடுக, உகுடு

தேவகுலத்தார் ந (அந்தணர்போலும்.)

தோல்கபிலர் கச

தோதான் கக

தீக்கிரனுர் எஅ, காடு, கங்க, கசுக, உசுக, உஅா, உசுஅ
நம்பிகுட்டுவன் காக, உசா (சேரமன்னர்போலும்.)

நரிவெளுத்தலீயார் டு, உநக

நண்ணுவகயார் ககஅ, நடுநு (மகளிர்போலும்.)

நாகம்போத்தன் உஅா

நரமலார்மகன் இளங்கண்ணன் உடுந

நெடும்பஸ்ஸியத்தை எஅ, உஒஏ (பெண்பாலர்போலும்.)

நெடும்வள்ளுணிலவினுர் 0 சன (பெண்பாலர்போலும்.)

நெப்தந்கார்க்கியனுர் டுடு, உகட (அந்தணர்போலும்.)

(இயர்ப்பாடியகவ நெய்தற்கிணியினவே.)

நெமாந்து மேசிகிரனுர் * நந், எடு, நாந 'மரத்'

பேதம்.

படுமாத்துமோசிகீரன் கொற்றன் *	நஸ்க	க
பதடிவைகலார் 0 நஸ்க		க
பதுமனூர் சு		க
பரணர் கசு, உசு, நஸு, சு0, எங், அசு, கெ0, கெஅ,, கசுடு, கக்கு, உஞ்சு, உகை, உகா, நாஅ, ந்கங், நக்கு	கசு	
பருஉமோவாய்ப்பதுமன் கங்க 'பருவமோ'—பேதம்.		க
பாம்பாரனூர் டூ		க
பாண்டியன்ஏனுதி நெடுங்கண்ணன் கஞ்சி (பாண்டிய நிடத்தில், ஏநுதிப்பட்டம் பெற்றவன்போலும்.)		க
பாண்டியன் பன்னுடுதந்தான் உங் (பாண்டியமன்னர்.)		க
பாரகாபான் உஞ்ச 'பரா', 'பரகா', 'பரன்'—பேதங்கள். க பாரதம்பாடிய பெருங்தேவனூர்(காரணப்பெயரினராவார்.)		க
கடவுள்வாழ்த்து.		க
பாலீபாடிய பெருங்குங்கோ கசு, நன, கஉச, கங்சி, கந்ள, உகை, உங்க உகூ, உஞ்ச, நகா, (சூ மன்னர். இவர்பாடியவற்றுள் பெரும்பான்மைய பாலீத்தினையனவே.)	கங்	
பூங்கண்ணன் உஞ்ச		க
பூங்கண்ணுத்திரையார் சா, கங்க 'கணு'—பேதம் (மகளிர்போலும்.)		உ.
புதத்தேவன் உஅடு		க
புதம்புல்லன் ககு0		க
பேருங்கண்ணன் உஅசு, நக0		உ.
பெருங்குன்றார்கிழார் * நாஅ (வேளாளர்போலும்)		க
பெருங்சாத்தன் உகங், நகச		உ.
பெருங்தோட் குறுஞ்சாத்தன் நாஅ		க
பெரும்பதுமனூர் எ		க
பெரும்பாக்கன் உக்கு		க
பேயனூர் உநங், நக்கு, நஞ்கு, சா0 'பேயன்', 'பேயார்' எனவும் அழைப்ப.		க
பேரிசாத்தன் நக்கு		க

பேரெயின்முறுவலார் கள்	க
போதுக்கயத்துக் கீரந்தை நங்கள்	க
பொன்மணியார் நகை (பெண்பாலர்போலும்.)	க
பொன்னுகன் ககச	க
மடல்பாடிய மாதங்கீரன் கஅழ (காரணப்பெயரினர் போலும்.)	க
மதுரை அளக்கர்ஞாழார்மகனூர் மள்ளனூர் * கஅஅ, உகநு உ	க
,, அறுவைவாணிகன் இளவேட்டன் * கஅடு	க
,, ஆசிரியன் கோடங்கொற்றன் * கசச	க
,, சமுத்துப் பூதண்றெவன் * கஅகை, நகூ	உ
,, எழுத்தாளன் சேந்தன்பூதன் * கூ, உங்கள்	உ
,, க் கடையத்தார்மகன் வெண்ணுகன் * உங்க	க
,, க் கணக்காயனூர்மகனூர் நக்கிரனூர் * கசந	க
,, க் கண்டாகத்தன் * நகள்	க
,, க் கண்ணனூர் * கனள்	க
,, க் கதக்கண்ணன் * அஅ	க
,, க் காஞ்சிப்புலவன் கநா, 'மாங்குடிமருதன்' கசச; 'மாங்குடிகிழார்' ந-ப-ல்; (இம்மூவரும் ஒருவ ராகலாம்.)	ந
,, க் கோலம்புல்லன் * நநா	க
,, ச் சீத்தலைச்சாத்தன் * கநிச(காரணப்பெயரினர்.)	க
,, நல்வெள்ளி * ந-கநு 'நல்'—பேதம் (மகனிர் போலும்.)	க
,, ப் பெருங்கால்லனூர் * கசக (கம்மியர்.)	க
,, மருதங்கிழார் மகனிளாம்போத்தன் * நநா	க
,, மருதலீளாகனூர் * எள, கூ, உங்கை, நகள் மள்ளனூர் எ-ல	ச
மாடலூர்கிழார் * கநிள 'மாடஞர்'—பேதம் (வளாளர் போலும்.)	க
மாதிரத்தன் ககந	க
மாமிலாடன் சசு 'மிலாடான்'—பேதம்.	க

வேப்பற்றார்க் கண்ணன்கூத்தன் * நகூ வேப்பற்—

பேதம். க

வேரிசாத்தன் உளஅ

க

சுசிரியர்பெயர்காணப்படாத பாடல்கள்:—ககை, உஙக,

உஞச, நகங, நலக, நலச, நளநி, நங்க, நாக,

நகநி கா.



ஏ
எட்டேதோகையுள்
இரண்டாவதாகிய
குறுந்தெட்டாக
மூலமும் உரையும்.

பாடாண்.

[கடவுள்வாழ்த்து.]

என்பது, கடவுளை வாழ்த்தும் வாழ்த்து என்றவாறு.

[பாஷ்டம்பாடிய பேருந்தேவனுரி பாடியது.]

தூமரை புரையுங் காமர் சேவடி.ப
பவளாத் தன்ன மேனித் திகழூவிக்
குன்றி யேப்க்கு முடிக்கைக் குன்றி
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடி.யோன் காப்ப
வேமார் வைக லெய்தின்று அலகே.

(இதன்பொருள்) :—தாமரைப்பூவை நிகர்க்கும் அழகிய செய்ய அடி
களையும், பவளத்தைப்போன்ற மேனியினது விளங்குஞ் (செய்ய) ஒளி
யினையும், குன்றியினையொத்த (செய்ய) ஆடையினையும், (கிரெளஞ்சம்
வன்னும்) குன்றினது நெஞ்சம் பிளவுபடச்செலுத்திய அழகிய ஒளியுள்ள
நெடிய வேலையுமடைய கோழிச்சேவலாகிய அழகிய கொடியினையடை
யான் [முருகன்] காத்தலால், பாதுகாப்பை நாளும் எய்தியது உலகம்.—
(என்றவாறு.)

* “வாழ்த்தியல் வகையே நாற்பாற்கு முரித்தே” என்றதன்கண்,
'வகை' என்றதனுற்கொண்ட அறமுறைவாழ்த்தன்றி, தனக்கும் பிறர்க்
கும் பயன்படும்படி படர்க்கையிடமாகக் கடவுளைவாழ்த்தியது, இக்கடவுள்
வாழ்த்து.

தாமரை—ஆகுபெயர்; அதன்மலரைக் குறித்தலின். மங்கல மொழி
யாதலின், அது முதற்கண் வைக்கப்பட்டது.

* தொல்லெபாருள் - செய்யுள்கைக்.

திருந்தோகை

திருவடியை முதற்கட் கூறியது, அடைந்தார் அவாவும் அறமுதனேன் கையும் அளித்தற்சிறப்பால்.

‘தாமரை.....சேவடி,’ ‘பவளத்.....திகழோளி,’ ‘குன்றி..... முடிக்கை’ இம்மூன்றும்—பண்புவமம்; முதலது சினையொடு சினையும், மற்றைய முறையே முதலொடு முதலும் சினையொடு முதலுமாய் வந்தன.

முருகன் செம்மேனியினையும், செவ்வாடையினையும் முடையானென் பதை, * “செய்யன் சிவந்த வாடையன்” என்றதனாலும், ‘குன்றி னெஞ்சுபக வெறிந்த’ மையை, ** “குன்றங் கொன்ற குன்றாக் கொற் றத்து, விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவு” என்றதனாலும் முனர்க. கு ஸ்றின் நெஞ்சம்—மலையின் நடுவிடம்.

நெடு வேல்—நெடிய வேல்; வேலிற்கு நெடுமை—என்றுமநிலைத்தல். வேல்—வெல்வது என்னுங் காரணம் பற்றியது.

எத்தகைய பகையையும் எளிதில் அழிப்பான் என்பதையும், பகை வர்க்கும் அருளும் பான்மையன் என்பதையும் உட்கொண்டு, ‘குன்றி னெஞ்சு.....கொடியோன்’ என்றது. ‘பவளத்.....முடிக்கை’ என்றது, உள்ளுவார் உள்ளுதற்கு.

சேவல்—கோழிச்சேவல்; அது முருகன் கொடியின்கண்ணதாதலே, * “கோழி யோங்கிய வேந்றடு விற்றகொடி” என்றதனாலேர்க. இனி, சேவல்—ஆண்மயிலுமாம். என்னை? † “பல்பொறி மஞ்ஞை வெல் கொடி யகவு” எனவும், ‡ “மணிமயி ஓயரிய மாரு வென்றிப், பிணிமுக ஓர்தி யொண்செய் யோனும்” எனவும் ஆசிரியர் நக்கீர் கூறுதலான். †† “சேவற் பெயர்க்கொடை சிற்கொடு சிவஜை, மாயிருங் தாவி மயில வங் கடையே” என்றதனால், தோகையோடுடி மென்மைத்தன்மை மேவிப் பெண்டன்மைகொண்ட மயிலிடத்துச் ‘சேவற்பெயர்க்கொடை’ சேராதேனும், வேலன்கொடியில் வீறுபெற்றுப் போர்முகத்து நின்று ஆண்டன்மை யிக்க மயிலிடஞ் சேற்கு இழுக்கின்றென்க. இதனை, அச் சூத்திரத்து உரையிறுதியில், ‘செவ்வேங்காந்த மயிற்காயி னதுவும் கேரவும் படும்’ என்று, ஆசிரியர் உச்சிமேற் புலவர்கொள் நக்கினார்க்கினியர் வரைக் கைமையும் வலியுறுத்தும்; அன்றியும், இங்குத் தேவிற்கிறந்த திருமாலுஞ் சிவபிரானும் ஊர்தியையுங் கொடியையும் ஒன்றாகக்கொண்டிருத்தலுங் கருத்தக்கது.

* திருமுருகாற்றுப்படை-உ.ஏ. ** திருமுருகாற்றுப்படை-உ.ஏ.ஏ.உ.ஏ.

† திருமுருகாற்றுப்படை-உ.ஏ. † † திருமுருகாற்றுப்படை-க.ஏ.

‡ புறானுஷா-உ.ஏ.ஏ. † † தொல்.பொருள்-மரபி-ச.ஏ.

மூலமும் உரையும்.

ங.

‘காப்ப’ என்னுஞ் செயவெனச்சங் காசணப்பொருளது.

‘எம் வைகல்’ என்றும் பாடம்; ‘பாதுகாப்புட் டங்குதலே’ என்க.

வைகல் என்பதன் சுற்றில் தொறுப்பொருளதாகிய உம்மை தொக்கது.

யெதின்று—யெதியது; ‘யெதின்று’ என்பதன் ‘இன்’ இடைநிலை,

* “கண்ணின் பசப்போ பருவர வெய்தின்றே”, ** “இருபாற் பட்ட வொருசிறப் பின்று” என்றவிடங்களிற் போல, இன்னேஷதந்து நின்றது.

‘உலகு’ என்றது, அதன்கண் வாழும் உயிர்ப்பன்மையை.

உலகம் பாதுகாப்பை நானும் முருகனுல் விரைவில் எய்தவின், ‘எய்தின்று’ என இறந்தாலத்தாற்கூறினார்; என்னை? † “வாராக் காலத்து நிகழுங் காலத்து, மோராங்கு வருஷம் வினைச்சொற் கிளவி, யிறந்த காலத் துக் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள் வென்மனூர் புலவர்” என்பது விதியாகலான்.

‘குன்றின்’, ‘யெதின்றால்’ இவற்றிலுள்ள ‘இன்’, ‘ஆல்’-சாரியைகள். ‘உலகே’ என்றதில் ‘எ’—சுற்றறசை.

உலகு சேவலங் கொடியோன் காப்ப ஏம் வைகல் எய்தின்று என முடிவு காண்க.

அகத்தினையொழுக்கத்துச்சிறந்த கூடலும் கூடனியித்தழும் நிகழுமிடமான குறிஞ்சிக்குத் தேவாகிய முருகற்பரவிய இக்கடவுள்வாழ்த்து, அகப்பொருளுக்கு இலக்கியமாகிய இந்தாலுக்கு ஏற்படுடைத்தாலோர்க.

§ “சுற்றய வடியே யாசிரிய மருங்கிற், ரேற்ற முச்சிர்த் தாகு மென்ப” என்றதனேன், இக்கடவுள்வாழ்த்தும், மேல் இத்தொகைநூல் கத்துப் பெரும்பான்மையனவும்—சுற்றயவடி முச்சிர்த்தாய நேரிசையா சிரியப்பாக்களென்க.

மேயிப்பாடு—பிறபொருளின்கட்டோன்றிய ஆக்கம்பற்றிய வியப்பு, என்னை? ¶ “புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு, மதிமைசாலா மருட்கை நான்கே” என்றாகவின்.

கடவுள்வாழ்த்து முற்றும்.

* திருக்குறள்-உறுப்புலனையிதல்—கா.

** தொல்-பொருள்-புறத்தினை—கக்.

† தொல்-சொல்-வினை—சச.

‡ தொல்-பொருள்-செய்யுள்—கா.

¶ தொல்-பொருள்-மெய்ப்பாட்டியல்—ஏ.

ஸ்ரீ
எட்டேதோகையுள்

ஃ

குறுந்தொகைக்
மூலமும் உரையும்.

—நாவாகா—

குறிஞ்சி.

[இது, தோழி கையிறை மறுத்தது.]

என்பது, தோழியிற் கூட்டம் வேண்டித் தலைமகன், செங்காந்தண்மல கரைக் கையிறையாகக் கொண்டுவந்தானாக, தோழி, ‘சேயன்னுய்! எங்கள் குன்றம் செங்காந்தளையுடையது’ என்று, எளிய இதனை ஏலேமென்பது பயப்ப மறுத்துரையானிற்றல்.

[திப்புத்தேளார் பாடியது.]

க. செங்களம் படக்கொன் றவணர்த் தேப்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டி யானைக்
கழ்ரேழிச் சேள்ய் குன்றங்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

(இ-ள்) :—செழிய போர்க்களத்திலே அழியும்படி கொன்று அவண்ராயினாரையொழித்த செங்கோலைப்போன்ற அம்பினையும், (பகை வலைக் குத்தியதாற் குருதிபட்டுச்) சிவந்த கோட்டினையுடைய (பிணி முகம் என்னும்) யானையினையும், கழலவிடப்பட்ட வீரவளையயுமுடைய முருகனை நிகர்த்தாய்! (இவ்வெங்கள்) குன்றம், குருதியைப்போன்று பூக்கும் பூவின்குலைகளைக் கொண்ட (செங்) காந்தளையுடையது; (ஆதவிள், எங்கட்களிய இதனை ஏலேம்).—(எ-று.)

களத்திற்குச் செம்மை—அதனிடத்துள்ளார் வீராதல்; செம்மை, செழிப்பென்னும்பொருள்தாலை, ‘இப்பயிர் செம்மையாயிருக்கின்றது’ என்ற வழக்கிடத்துங் காண்க.

அவனர்—தேவர்களோடு மாறுகொண்டு அவர்க்கு ஊறுசெய்யும் ஒரு மரபினர். ‘தேய்த்த’ என்பது—அம்பிற்கேயன்றி, உவமையாகவந்த முரு கற்கும் அடையாம். முருகன் தேவர்படைத்தலைவனுயின்று அவனையைத்தமை வெள்ளிடைவிலங்கல்.

‘செங்கோல்’ அம்பிற்கு உவமையானது, அஞ்சிப் புறங்கொடுத்தார் அடைக்கலமென்றார் முதல்யவர்பாற் செல்லாமைச்சிறப்பால்.

‘செங்கோலு’ என்பதிற்கெம்மைக்கு, ‘பகைவரைக் குத்தியதாற் குருதி பட்டு’ எனக் காரணம் வருவித்துரைக்கப்பட்டது; இனி, செங்கோலு—வளவியசோடுமாம்; பகைவரைத் தப்பாது குத்துவதானும், அவர்செய்யு மூந்தை ஏற்றுக்கொள்ளாமையானும் இப்பொருளும் ஏற்குமென்க.

முருகன்யானை பிணிமுகம் என்பதை, * “இடாப் பூட்டைப் பிணி முகம் வாழ்த்தி,” ** “சேயுயர் பிணிமுக மூர்ந்தமருஷக்கி,” † “பிணிமுக ஓர்தி யொண்செய் யோனும்” என்பவற்றூனு முனர்க.

கழல் தொடி—வீரர்கையில் கழலும்படி இடப்பட்ட வளை; இதனை, § “களம்படக் கடந்த கழுரூடித் தடக்கை,” ¶ “கழுரூடி யாஅய் மழைதவம் பொதியில்” என்பவற்றாக நேர்க.

‘சேயன்னுய்!’ என்னது, ‘சேஎய்!’ என விளித்தாள், வள்ளியைக் கள்ளத்திற் கலக்க உள்ளங்கொண்ட முருகனது முயற்சிபோன்றதே நினது இம்முயற்சியுமென உய்த்துணருமாறு ஓர்பொருளையுங் தந்துவிற்ற இணர்த்திய. அளபெடை விளியின்கண் வந்தது.

குருதிப்பு—குருதியைப்போன்று பூக்கும் பூ; காந்தட்டு—குறிப்பு வினைமுற்று. காந்தள்—குறின்சிக்கருப்பொருளுள் ஒன்று.

‘அம்பின்,’ ‘பூவின்’ என்பவற்றிலுள்ள ‘இன்’—சாரியைகள்.

‘குருதிப்புவின் குலைக்காங் தட்டே’ என்றதனால், தலைமகன் செங்காந்தண்மலரைக் கையுறையாகக் கொண்டுவந்தனாக, தோழி, ‘இஃதெங் கள்குன்றகத்து அருமையுடையதன்று; ஆதலின், இதனை ஏலேம்’ என்று மறுத்தனள் என்பது, உனரத்தக்கது. ‘எளிய இதனை ஏலேம்’ என்றது, † “சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொளியந்தை, புல்லிய கிளவி யெச்ச மாகும்” என்றதனால், கூற்றெறச்சம். என்னை? கூறி னும் இழுக்கின்மையின்.

* திருமுருகாற்றுப்படை—உசன்.

** பரிபாடல்—நி.

† புறானூறு—ஞூசு, அ.

‡ புறானூறு—கக, ஏ.

¶ புறானூறு—கூஶ, நி. குறுந்தொகை—அச, ட.

|| தொல்-பொருள்-செய்யள்—உள்.

திருந்தோகை

தினை-குறிஞ்சி; கைகோள்-களவு; கூற்று-தோழிகூற்று; கேட்போன்-தலைமகன்; இடம்-முன்னிலை; காலம்-நிகழ்காலம்; எச்சம்-'இ'; என்னுஞ் சுட்டு, குன்றத்தின் முன்னிற்கவேண்டியது; மெய்ப்பாடு-தோழிக்குச் சூழ்ச்சி பிறந்தது; தலைவற்கு அசைவு பிறந்தது; பயன்-கையுறை மறுத்தல்; பொருள்கோள்-விதலையாப்பு; என்னை? இவைபத்துங் கூறு மாற்றனின், *“தினையே கைகோள் கூற்றே கேட்போ, ரிடனே கால மெச்ச மெய்ப்பாடு, பயனே கோளென் ரூங்கப் பத்தே, யகனைக் கிணையு முரைத்தலாறே” என்பது, இலக்கணமாதவின்.

இறையனார் பொருளுரையில் ஆசிரியர் நக்கீரரும், தொல்காப்பியப் பொருளதிகார வரையில் ஆசிரியர் உச்சிமேற்புலவர்கோள் நக்கினர்க்கினி யரும் இதனை, “தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது” என்பதற்கு உதாரணங்காட்டினராலெனின், ஆங்கு இச்செய்யுளின் மூன்றாவது அடி ** “கழிரூடிச் சேய குன்றம்” என்றிருத்தலால், அங்ஙனங்கொண்டு, ‘கழில் விடப்பட்ட தொடியினையுடைய முருகனையன்னாது குன்றம்’ என்று உரைகூறிக்கொண்டு, தோழி தலைமகனுக்குச் செங்காந்தள் விழந்ததோரிடத்தைச் சுட்டிக்காட்டி ‘ஆங்குச்செல்க’ என்பது பயப்பக் கூறினாலென்றுந் கொள்ளக்கிடத்தலான், அத்துறைக்கும் அமைவடைத் தாதல் காண்க. ‘சேய குன்றம்’ என்பதில், ‘அ’-சாரியை. ‘ஆங்குச்செல்க’ என்பது, குறிப்பெச்சம்; கூறந்காகாமையின். ஆசிரியர் பேராசிரியர்க்கும் இச்செய்யுள் இருத்தறைக்கும்பொருந்தும் என்றகருத்தாதலை, † “சொல் லொடுங.....யெச்சமாகும்” என்ற செய்யுளியற்குத்திரத்திற்கு அவரு ரைத்த உரையானுணர்க.

இனி, நல்லுணர்வுடையார், தொல்லுரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்டவிடத்து இத்தொகை நூற்செய்யுட்களின்கீழ் எழுதப்பட்டி ருக்கும் மிகப்பழைமையையுடைய துறைகளினும் வேறுதுறைகட்கு உதாரணங்காட்டிய சிலவிடங்களினும் பொருந்துமாற்றை உணர்ந்து கொள்வாராக.

கடவுள்வாழ்த்திற்கும் இம்முதற்செய்யுட்குங் கூடியவரை சுருக்கியே உரையுரைக்கப்பட்டது; நல்லிசைப்புலவர்கள் செய்யுள்ரை எல்லையற்று வீரியு மென்று கருதி.

இனியுங் கற்பார்க்கு உய்த்துணர்வுண்டாகற்பொருட்டுக் கூடியவரை சுருக்கியே யுரையுரைக்கப்படும்.

தினையும், மெய்ப்பாடும், பயனுமொழிந்தன ஓர்ந்துணருமாறு இனிக் குறியானுவிடப்படும்

* இறையனாரகப்பொருள்—டீக்.

** ” ” ” பக்கம்—கச, வரி—எ.

தொல்—பொருள்—பக்கம்—ஙனு. வரி—ஙசு.

† தொல்—பொருள்—செய்யுள்—உருள்.

குறிஞ்சி.

[இது, இயற்கைப்புணர்ச்சிபுணர்ந்தவழித் தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டுநின்ற தலைமகன், நாணினீக்குதற்பொருட்டு மெய்தோட்டுப்பயிறல் முதலாயின அவன்மாட்டு நிகழ்த்திப் பாடுமாற்றுற் கூடிய தனது அன்புதோற்ற நலம்பாராட்டியது.]

எ-து, இயற்கைப்புணர்ச்சிபுணர்ந்த தலைமகன், ‘தும்பி! இவ்வரி வை கூந்தலிலும் மணமுடைய பூக்கலும் உள்ளனகொல், நீயறியும் பூக்க ஞான்? உண்மையைச் சொல்’ எனத் தலைவியை நாணினீக்குதற்பொருட்டு அன்பு புலப்பட நலம்பாராட்டாநிற்றல்.

[இறையனுரீ பாடியது.]

2. கோங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ்சு செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது செழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் ரரிவை கூந்தலி
நறியவு முளவோ நீயறியும் பூவே.

(இ-ள):—பூந்தாதை ஆராயும் வாழ்க்கையினையும், அழகியசிறையினையுமுடைய தும்பி! (என்னிடங்கொண்ட) விருப்பத்தாற் கூருது, (உண் மையாய்க்) கண்டதையே சொல்; நெருங்குதல்பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலினையும், நெருங்கிய பல்லினையுமுடைய (இவ்) வரிவை கூந்தலிலும் மணமுடையனவும் உள்ளனகொல், நீ அறியும் பூக்கஞ்சன்?— (எ-று.)

தும்பி! நீ அறியும் பூக்கஞ்சன் அரிவைகூந்தலின் நறியவும் உளவோ? கண்டது மொழி என்று முடிவுகொள்க.

கொங்கு—தேனுமாம். தும்பி—ஒருவகை வண்டு.

‘கொங்குதேர்.....தும்பி’ என விளித்தான்; ‘நறியவும் உளவோ’ என விடுவதற்குத் தகுதியுடைமைதோன்ற.

மோ—முன்னிலையிடத்தகை. பயிலியது—தொழிற்பெயர். கெழீஇய— மிக்கவென்றுமாம். நட்பின்—இன்—சாரியை.

‘கூந்தலின்’ என்றதன் ஐந்தனுருபு, எல்லைப்பொருளேயன்றி உவ மைப்பொருளுமாம்.

‘நீ அறியும் பூ’ என்பதில் ஏழனுருபு, இறுதிக்கட்ட டொக்கது; * “சியுங் கண்ணு மல்லாப் பொருள்வயின், மெய்யுருபு தொகாஅ விறுதியான்” என்ற விதியான்.

† †இப்பாட்டு, இறையனார் தருமிக்கு இயற்றித் தந்தது; இறையனார்-ஆலவாயடிகள்.

மெய்ப்பாடு—புணர்ச்சிபற்றிய உவகை; என்னை? § “செல்வம் புலனை புணர்வு விளையாட்டென், றல்லனீத்த வுவகை நான்கே” என்ற வின். பயன்—நயப்பறி வித்தல்

* தொல்-சொல்-வேற்றுமைமயங்கியல்—22.

† †மதுரையம்பதியில் கோயில்-கொண்டருளிய அங்கயற்கண்ணி பங்களை ஆராதிக்கும் ஆகிசைவர்மரபிலுதித்த தருமி, இஸ்லறம்புதுதற்கேற்ற இருந்தி இல்லாமையால் வருந்தி, “தந்தை தாயிலேன் தமிய ஞாகிய, மைந்த னேன்புது வதுவை வேட்கையேன், சிந்தை நோய்செயுஞ் செல்ல ரீர்ப்பதற், கெந்தையேயிதுபதம்” என்றேத்த, “கொங்குதேர் வாழ்க்கை” என்னுங் திருப்பாசரத்தைத் திருவாய்மலர்ந்தருளினன், அடியவர்க்கெளிய வனுன் ஆலவாயடிகள்.

தருமி பரிவுடன் திருப்பாசரத்தைத் கொண்டேபாய்ச் சங்கப்புலவர் கருக்குக் காட்ட, அவர்களுஞ் சொற்பொருணல்வகளைக் கண்டு வியந்து, வங்கியகுடாமணி மென்னும் பாண்டியனிடத்துப் பொருளை விளக்கிப் பாச டத்தையுங் கூறினர். கூறவே ‘மகனிர்க்கந்தலி வியற்கைமணமுண்டு’ என்றத் தன தழையறுக்குருத்து அதனிடத்துவிளக்கப்பட்டிருந்தமையின், அதற்கெனத் தூக்கியிருந்த ஆயிரம்பொன்பொதிந்த கிழியைத் தருமி பெறுமாறு ஆணை தந்தனன். ஆணையின்படி தருமி கிழியறுப்புழி, கக்கீரன் இக்கவி குற்ற முடையதென்று தகைய, இறையனார் ஓர்ப்புலவனுய்வந்து, செருக்குமிக்க நக்கீரனை நெற்றிக்கண்ணு ஞேக்க, வெப்பமாற்றுது அவனும் பொற்றும ரைத்திருக்குளத்து வீழ்ந்தனன்.

கபிலர் பரணர் முதலிய கடைச்சங்கப்புலவர்கள் கவல்வதற்கிரங்கி நக்கீரனையருட்கண்ணு ஞேக்கி உய்யச்செய்தனர், இறையனார். பாண்டியன் வங்கியகுடாமணியும் தருமிக்குக் கிழியுடன் மற்றும் பலவரிசைகளைத் தந்து விடுத்தனன். இவ்வரலாறு திருவிளையாடற்பூராணம், தருமிக்குப் பொற்கிழியாரித்தபடலம், கீரனைக்கரையேற்றியபடலம் இவற்றில் விரி வாகக் கூறப்பட்டிருக்கிறது.

வங்கியகுடாமணி நந்தவனப்பணியை விரும்பிச் செய்தமையான், ‘சண்பக மாறன்’ என்னும் பெயரும் பெற்றவன். வங்கியகுடாமணி, குலசேகரன் என்னும் இரண்டும் ஒருபொருளுடையன. வங்கியம்-வம்சம் என்ற வடமொழியின் திரிபு.

§ தொல்-பொருள்-மெய்ப்பாட்டியல்—கக.

தூஷிரி.

[இது, தலைமகன் சிறைப்புறமாக அவன் வரைந்துகொள்வதுவேன் டித் தோழி இயற்பழித்தவழி; தலைமகன் இயற்பட மொழிந்தது.]

எ-து,—தலைமகன் சிறைப்புறத்தானுதலறிந்த தோழி, அவன்வரைந்து கொள்வதைவிரும்பி இயற்பழித்தவழி, தலைமகன், ‘நாடன் எட்பு, நிலத்தி னும் பெரிது; வானினு முயர்ந்தது; கடலினும் ஆரளவின்து’ என இயற்பட மொழியானிற்றல்.

[தேவதுலத்தாரி பாடியது.]

ந. நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனெடு நட்பே.

(இ-ள்):—நிலத்தினும் பெரியது; வானத்தினும் உயர்ந்தது; கடலி னும் அரிய அளவினையடையது; சாரலிடத்து வலிய கிளைகளையடைய குறிஞ்சியின்து மலர்களைக்கொண்டு பெரியதேனைச்செய்யும் (மலை) நாட்டையடையவனன தலைவடினுடு (தோழி! எனக்குண்டான) நட்பு. (எ-று.)

(தோழி!) நாடனெடு நட்பு, பெரிது; உயர்ந்தன்று; ஆரளவின்று ஏன்று முடிவுகொள்க.

தோழி, தலைவன்னட்பு, சிறியது, தாழ்ந்தது, எளியஅளவின்து என்று இயற்பழித்தவழி, தலைமகன், ‘நிலத்தினும்.....ஆரளவின்று’ என்று இயற்பட மொழிந்தாள்.

நிலத்தினும், வானினும், நீரினும் இவற்றும்மைகள்-உயர்வு சிறப்புப் பொருளன. நீர்—கடலைக்குறித்தது; நிலம் வான் என முன் வந்தமையின். கருமை-வலிமை; இது, இப்பொருள்தரலை, * “கருங்கைக் கொல்லன்” என்புழுவுங் காண்க.

‘நாடு தேன் இழைக்கும்’ என இடத்துங்கழ் பொருளின் தோழில் இடத்தின்மேலேறி நின்றது.

‘நாடனெடு நட்பு’ என்பதற்கு—‘நாடன்னட்பு’ என்றுரைக்க-றி, ‘ஓடு’—இசைநிறையென ஒலமாம்.

இறைச்சி :—‘கருங்கோற்குறிஞ்சிப்படுக்கொண்டு பெருங்தெனிமூக் கும் நாடன்’ என்றதனுனே, ‘வழிவழிப் பெருகற்பாலதாய அவன்கட்டு, அவனைக் கண்டஞரன்றே நிலத்தினும் பெரியதாய், வானத்தினும் உயர்ந்த தாய், கடவினும் ஆரளவினதாய் வளர்ந்திட்டது; இஃதென்னவியப்போ!’ எனப் பொருளின்புறத்தே இறைச்சி பிறந்தது; என்னை? * “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே,” * “இறைச்சியிற் பிறக்கும் பொருளு மாருளவே, திறத்தியன் மருங்கிற ரெரியு மோர்க்கே” என்பவாகவின்; மேலும் இவைகாள்க.

மெய்ப்பாடு—பெருமைபற்றிய வியப்பு; என்னை? † “புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு, மதிமை சாலா மருட்கை நான்கே” என்ற வின். பயன்—இயற்பட மொழிதல்.

நேய்துல்.

[இது, பிரிவிடை ஆற்றுளைனக் கவன்ற தோழிக்குக் கிடத்திடுரைத்தது.]

எது,—தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகளாற்றுள் என்று வருங்கிய தோழிக்கு, தலைமகள், ‘வருங்கும் எனது நெஞ்சம்; வருங்கும் எனது நெஞ்சம்; தம் பிரிவால் கண்ணீரோடுகூடி இங்குத் தங்கும்படிவைத்த நம் காதலர் விருப்பிலராதலைக் குறித்து வருங்கும் எனது நெஞ்சம்’ எனத் தனது ஆற்றுமை தோற்றக் கூறுவிற்றல்.

[காமநீசே துவத்தாரி பாடியது,]

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
யிமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
யமைதற் கமைந்தநங் காதல
ரமைவில ராகுத னேமென் னெஞ்சே.

(இ-ள்):—வருங்கும் எனது நெஞ்சம்; வருங்கும் எனது நெஞ்சம்; இமையைத் தீய்ப்பதையொத்த (துயர்காரணமாய் வருதலின் வெப்பமுள் எதான) கண்ணீரைத் தாங்கி, (நாம் இங்குத் தனித்துத்) தங்குதற்கு (மனம்) பொருங்கிய நம்காதலர் (மனம்) பொருங்தாராதலைக் குறித்து வருங்கும் எனது நெஞ்சம்.—(எ-று.)

‘நோம் என் நெஞ்சு’ என்பதை மூன்றுமுறை கூறினான்; ஆற்றுமை விகுதி தோன்ற.

* தொல்—பொருள்—பொருளியல்—நடு, கூ.

† தொல்—பொருள்—மெய்ப்பாட்டியல்—எ.

‘தாங்கி’ என்பது, கண்ணீரின் மிகுதியைக் காட்டிற்று.

காதலர்—குறிப்புமொழி; காதவிலார் என்று பொருள்தரவின்.

மெய்ப்பாடு—தன்கண்ணோன்றிய அசைவுபற்றிய அழுகை; என்னை?

*“இளிவே யிழவே யசைவே வறுமையென, விளிவில் கொள்கை யழுகை நான்கே” என்றாகவின். பயன்—ஆற்றுமையறிவித்தல்; ஆற்றுமை யறிவித்தலும் ஆற்றுதலைப்பயக்கும்; என்னை? உள்ளவருத்தம் உரைக்கக் குறையுமாதலால்.

நெய்தல்.

[இதுவுமது.]

எ—து,—பிரிவிடை ஆற்றுளைன்று கவன்ற தோழிக்கு, சிழத்தி, ‘அதுவோ, தோழி! காமநோய்?’ துறைவன் பிரிந்தானுகத் துயிலலைக் கூடா வாயின கண்கள்’ எனத் தனதாற்றுமை யறியக் கூருநிற்றல்.

[நீரிவேநுஉத்தலையார் பாடியது.]

ஞ. அதுகொ ரேழி காம நோயே

வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை
யுடைத்திரைத் திவலை யரும்புங் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லித முன்கண் பாடெலால் லாவே.

(இ—ன்):—அதுவோ தோழி! காமநோய்? (தன்னிடம்) தங்கிய நாலை கள் உறங்கும் இல்லாக நிலைத்த புன்னையிடத்து (எதிர்ப்பட்டதை மோதி) உடைக்கும் அலைகளின் துளிகள் தெறித்துத் தோன்றும் தீய நீரையுடைய மெல்லிய கடற்றுறைவன் பிரிந்தான் என்று, பலமலர்களையும் நிகர்க்கும் (எனது) மையுண்ட கண்கள் துயிலுதலைக் கூடாவாயினா.—(எ—று.)

‘அது’ என்றது, உறக்கமற்றதை. ‘அதுகொரேழி காமநோயே’ என்றது, இதுவரை உணராதிருந்ததை உணர்த்திற்று.

‘இன்னிலை’ என்பதை, ‘இல் நிலை’ என்று பிரித்து-இல்லிடத்து நிலைபெற்ற என்றும், ‘இன் நிலை’ என்று பிரித்து-இனிய இருப்பையுடைய என்றும், ‘இன் இலை’ என்று பிரித்து-இனிய இலைகளையுடைய என்றும் உரைக்கலாம்.

‘தீ நீர்’ என்றது, குருகு உறங்கலாகாதபடி சென்று தெறித்தலான்; பருகுதற் காகாமையானுமாம்.

‘மெல்லம்புலம்பன்’—நெய்தனிலத்துத் தலைமகன்.

* தொல்-பொருள்-மெய்ப்பாட்டியல்—ஞ.

'பிரிந்தென'—பிரிந்தான்று எனப் பொருள்பட்டது; * "தண்டற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற், கடும்பகல் வருதி கையறு மாலை" என்றவிடத்துப்போல.

'பல்லித முண்கண்'—பலமலர்கள் போலும் மையுண்ட கண்கள்; இது இப்பொருள் தரலை, † "பல்லித முண்கண்ணுங் தோரும் புகழ்பாட்" என்றதனாலும், அதனுரையாலும் அறிக. பலமலர்கள் போலும் கண் என்றது, (கண்ணிற்கு உவமைசொல்லப்படும்) பலமலர்களையும் நிகர்க்கும் என்ற வாறு. தலைவி தன்கண்களை உயர்த்திக்கூறியது, செவ்வியழிந்த நிலை மையில் ஆதலால், தற்புகழ்ச்சிக்குற்றம் தங்காது.

இறைச்சி:—குருகு உறங்கும் இல்லாகிய புன்னையில் (அது உறங்கலாகாதபடி) தெறித்துத்தோன்றும் அலைத்துளிகளையுடைய நீரோயுடைய கடற்றுறைவன் என்றதனுனே, யான் உறங்கும் மனையில் (உறங்கலாகாதபடி) பிரிவால் வருத்தும் இயல்பினன் என்பதாம்.

மெய்ப்பாடும் பயனும் முன்னையவே.

நெய்தல்.

[இது, வரைவிடைவைத்துப் பிரிந்தவழி ஆற்றாகிய தலைமகன், தோழியை நெருங்கிச் சொல்லியது.]

எ-து,—தலைமகன் வரைவிடைவைத்துப் பிரிந்தவழித் தலைமகன், 'ஙள்ளென்றது இரவும்; மாக்களும் உரையாடல்ன்றி உறங்கினர்; ஒழிந்தனவும் துயில்வனவாயின; ஒழு! யான்மட்டும் துயின்றிலேன்' எனத் தோழியை வேறுபடுத்திச் செற்றம் புலப்படக் கூருநிற்றல்.

[பதுமலூரி பாடியது.]

கூ. | நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
| தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
| நனந்தலை யுலகமுந் துஞ்ச
| மோழுபான் மன்ற துஞ்சா தேனே.

(இ-ள):—(தோழி!) 'நள்' என்னும் ஓசையை யுடையதாய் இருந்தது (இரவின் இடை) யாமம்; உரையாடல் அற்று மகிழ்வுன் (துயின்று) அடங்கினர், மாக்கள்; வெறுப்பின்றிப் பரங்த இடத்தையுடைய உலகமுந் துயில்வதாயிற்று; ஒழு! (தமிழேனுகிய) யான்மட்டும் உண்மையாகத் துயிலப் பெற்றிலேன.—(எ-று.)

* ஜங்குறு நூறு—நெய்தல்—நெய்தற்பத்து.—ங.

† கலித்தோலை—முல்லை—கூ.

‘நன்னென்றன் ரூ யாமம்’ என்றது, நன்னென்னும் ஒவியையுடைய தான் இரவின் நடையாமத்தை; * “நன்னென் யாமத்துப் பள்ளி கொள்ளான்” என்றதன்னும், அதனுரையாலும் இது இப்பொருளதாதல் அறிக.

‘மாக்கள்’ என்று, இழிவீதான்றக் கூறினால், உடலுறையுங் தனது துயரை அவர் சிறிதும் பொருட்படுத்தாது, மக்கட்டன்மையின் நீங்கீ இனிதடங்கினமையின்; ‘மாக்கள்’ என்பது, இழித்தற்கண் வருதலை, **“கையறியா மாக்கள்”, †“கொலைவினைய ராகிய மாக்கள்” என்றவிட வக்ளிலும் காண்க; § “மாவு மாக்களும் மையறி வினவே” என்றார் தொல்காப்பியனாரும்.

‘உலகம் துஞ்சம்’ என இடத்துங்கழிப்பொருளின்தொழில் இடத்தின் மேலேறினின்றது.

‘ஓஒ’-இரக்கப்பொருட்கண்வந்தது. ‘ஓர் யான்’ என்ற பாடத்திற்கு- ‘ஆராய் யான்’, ‘ஒரு யான்’ என்பன பொருள்களாம்.

‘மன்ற’—தெளிவுப்பொருள்தரும் இடைச்சொல்; ¶“மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்” என்பது இடையியல்.

‘யான் மன்ற துஞ்சாதேன்’ என்றும், ‘இனிதடங்கினரோ..... துஞ்சம்’ என்றும் தொழியை வேறுபடுத்திக் கூறினால்; உடன்கொண்டு செல்லவேனும், பிரியாதிருக்கவேனும், வரைந்துகொள்ளவேனுஞ் செய்யாமைபற்றிய செற்றத்தால்.

மெய்ப்பாடும் பயனும் முன்னையவே,

பாலை

[இது, செலவின்கண் இடைச்சரத்துக் கண்டார் கூறியது.]

எ-து:—தலைமகன் தலைமகளை உடன்கொண்டு செல்லுமிடத்து இடைச்சரத்து இருவரையுங் கண்டார், ‘இவன் கால்களிடத்தன கழல்கள்; இவள் மெல்லிய அடிகளின் மேலிடத்தன சிலம்புகள்; இவர்கள்தாம் யார் கொல்? இம்முங்கின்மிக்க காட்டின் பரப்பைச் செல்லும்வழியாகக் கருதி ஞார்கள் இவர்கள்; இவர்கள் பிரிவாற்பெரிதுங்கவலும் இவர்தம் இருமுதாரா வர் இரங்கத்தக்காரே!’ எனத் தமதிரக்கமுடைமை தோன்றக் கருஷிற்றல்.

*கெடுகல்வாடை—கசு. **நாலடியார்—பெரியாரைப்பிழையாமை—ஈ.

† திருக்குறள்—கொல்லாமை—சு. § தொல்—பொருள்—மரபியல்—ஈ.

¶ தொல்—சொல்—இடையியல்—கன.

[பேரும்பதுமனுா பாடியது.]

எ. வில்லோன் காலன கழலே தொடி யோண்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ ஸளியர் தாமே யாரியர்
கயிருடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணென்ற ஞேலிக்கும்
வேப்பயி லழுவ முன்னி யோரே.

(இ-ள்):—வில்லினனுன் இவன் காலிடத்தன கழல்கள்; வளையின ளான இவள் மெல்லிய அடிகளின் மேலிடத்தனவஞ் சிலம்புகள்; நல்லோ ராகிய (இவர்கள்) எவர்கொல்? கயிற்றின்கண்ணே பொருந்தி அசைகின்ற பறையின் (ஒலியேபோன்று) காற்றுப்பொருதலாற் கலக்கமடைந்து வாகையினது வெள்ளியநெற்று ஒலித்தலைச்செய்யும் மூங்கில்கள் மிக்க காட்டுநிலப்பரப்பைச் (செல்லும்வழியாகக்) கருதினர்கள்.இரங்கத்தக்காரே (இவ்விருவர்களின்) இருமுதுகுரவர்.—(எ-று.)

‘வில்லோன்.....சிலம்பே, நல்லோர் அழுவும் முன்னியோர் யார் கொல்? அளியர்தாம் ஆரியர்’ என்று முடிவுகொள்க.

‘வில்லோன்.....சிலம்பே’—இருவரும் பெருஞ்செல்வத்தினர் என்பதை யுணர்த்திற்று; ‘வில்லோன்காலன கழலே’ என்றது, தலைவன் வல்லமையையும் உணர்த்தினின்றது.

‘நல்லோர்’ என்றது, தலைவனையும் தலைவியையும்.

இவர்கள்பிரிவாற் பெரிதும் கவலும் இருமுதுகுரவர்களை, ‘அளியர் தாம் ஆரியர்’ என்றார்; ஆரியர்—இருமுதுகுரவர்.

அழுவும்—பரப்பு; ஈண்டு, காட்டு நிலத்தின் பரப்பை உணர்த்திற்று; * “மாதவத்தாட்டியும் மயங்கத ரழுவத்து” என்பழியும், இது, பரப்புப் பொருள்தரலைக் காண்க. ‘பழுவும்’ என்ற பாடத்திற்கு-நடுக்கங்தரும் வழி யென்க.

கண்ட தங்கட்கும் வருத்தமிகுதியுண்டானமை தோன்ற, அவர்கள் செல்லும் வழியைச் சுட்டி, ‘கயிருடு.....அழுவும்’ என்றார்.

மெய்ப்பாடு—பிறன்கண்தோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல்; என்னை? ி “ஆப்பே பினியே வருத்த மென்மையோ, டியாப்புற வந்த விளிவர ஞன்கே” என்றவின்.

பயன்—செலவுவிலக்குதல்.

* சிலப்பதிகாரம்—காடுகாண்காதை—ட.0.ச.

ி தொல்—பொருள்—மெய்ப்பாட்டியல்—சு,

மருதம்.

[இது, 'கிழுத்தி தன்னைப் புறஞ்சுரைத்தாள்' எனக்கேட்ட காதற்பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]

எ-து,—கிழுத்தி தன்னைப்பழித்துப் புறஞ்சுரைத்தாளாகக் கேட்ட காதற்பரத்தை, 'ஊரன் எம்மிடத்திற்பெருமொழிகளைக் கூறித் தன்மகன் தாயிடத்தில் பாவையேபோல மேவன செய்வான்' என்றுரைத்து, ஆதலா னன்றே அவள் என்னை இழுத்துரைக்கலாயிற்று? என்பது பயப்பக் கூரு நிற்றல்.

[ஆலங்குதிடவங்களுர் பாடியது.]

அ. கழுனி மரத்து விளைந்துகு தீம்பழும்
பழன வாளை கதுஉ மூர
நெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுங் தூக்கத் தூக்கு
மாடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றுய்க்கே.

(இ-ள):—வயலை அடுத்துள்ள மரத்தில் முதிர்ந்து உதிரும் இனிய பழத்தை வயலிடத்துள்ள வாளைகள் கௌவிக்கொள்ளும் ஊரன், எம்மிடத்தில் வஞ்சினத்தைக் கூறி, இல்லத்திடத்து, கையையும் காலையும் (கூத்தன) தூக்குதலால் (தானும்) தூக்கும் கண்ணுடிக்கெதிரிலுள்ள பாவையே போல, விரும்பியவற்றைச் செய்வான் தனதுமகன்தாய்க்கு.—(எ-று.)

ஊரன், கூறி, புதல்வன்றுய்க்கு, பாவைபோல, மேவனசெய்யும் என்று முடிவுகொள்க.

பழனம்—வயல், ஊரன்—மருதங்கிலத்துத் தலைமகன். 'தம்மில்' என்பதில், தம்—சாரியை, 'தூங்கும்' என்ற பாடத்திற்கு-தொங்கிக்கொண்டிருக்கும் என்க.

அவள்குறிப்பின்வழியெல்லாம் ஒழுகுவான் என்பாள், 'கையும்... செய்யும்' என்றாள். ஆடி-கண்ணுடி; அது தன்னையிடத்தார்செயற்படியே இருக்குமாறுபோல, சேர்ந்த மகனினின் செயலினாலும் ஒழுகுகின்றனத்தலை வலும் என்பாள், 'ஆடிப்பாவை போல' என்றாள்; ஆடிப்பாவை—கண்ணுடிக்கெதிரில் வைத்தாட்டும்பாவை; ஆடிகள் பதித்த பாவை என்றுமாம்..

உள்ளுறை:—கழுனிக்கரையிலுள்ள மரத்திலிருந்து முதிர்ந்து தானே யுதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினுற்போல, இவ்னுரிடத்

ஆள்ள எல்லா இன்பங்களையும் ஊரன் தாமே கிடைப்ப முயற்சியின்றி ஏய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங்கொள்ளவைத்தாறுகாண்க; என்னை? *“உள்ளுறை யுவம் மேஜை யுவடமெனக்க, தானா தாருக் தினை யுணர் வகையே,” †“உள்ளுறுத் தித்தே டோத்த் பொருள் முடிகென, உள்ளுறுத் துறவதை யுள்ளுறை யுவமம்” என்றநிரூட்க்கத்தன விதிகளாகலான்; மேலுமிலைகொள்க.

மெய்ப்பாடு—மடம்பற்றிய நகை; என்னை? ‡ “எள்ள விளைமை பேதைமை மடனென், உள்ளப் பட்ட நகைநான் கென்ப” என்றவின் பயன்—தலைவளைப் பழித்தல்.

கேப்தல்.

[இது, தலைமகற்குத் தோழி வாயில் சேர்ந்தது.]

எ-து:—பரததமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் தோழியை வாயில் வேண்ட, தோழி ‘பாய்தான் தனித்துறைய நேரின் வேயாத வியேபோல மெய்யழகு கெவாளாயினால்; ஆதலின், அவன் ஆற்றுமை கருதித் துறைவன்கொடுமையை நாமும் நம்முள்ளே மறைத்தல்வேண் டம்’ என வாயில்நேர்ந்த குறிப்புத்தொன்றக் கூறுகிறீர்கள்.

[கயமறுச் பாடியது.]

கூ. யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பிற் றமியள் வைகிய
பெப்யாப் ழவின் மெப்சா யின்ளே
பாசடை னிவந்த கண்க்கா னெய்த
வினமீ னிருங்கழி யோத மல்குதொறுங்
கயமுழ்கு மகவிர் கண்ணின் மானுங்
தண்ணாங் துறைவன் கொடுமை
நம்மு னுணிக் காப்பா டம்மே.

(இ-ன):—(கற்பினால் எவர்க்குங்) தாயெனத்தக்காள் ஆயினால், அழ கிய ஸிறத்தினையுடைய தோழி; தமியளாய்த்தங்க (நேரின்) சமைத்தற் றோழிற்குச் சிறந்ததான செப்பினிடத்து (அடைத்துவைத்த) கூடாத பூவி ஜைப்போல மெய்யிடத்து அழகுகெவாளாயினால்; (ஆதலின்,) பசிய

↓ தொல்-பொருள்-மெய்ப்பாட்டியல்—ச.

* “ ” ” அகத்தினை—சசு.

† “ ” ” ” சசி.

இலைகள் மேலோங்கிய திரண்ட தாளையுடைய நெய்தல்மலர்களும், கூட்டமான மீன்களும் கரிய (கடற்) கழியிடத்து வெள்ளம் நிறையுங்கோறும் (நீர்க்குள் மறைந்து) குளத்திடத்து முழுகும் மகளிரது கண்களை நிகர்க்கும் குளிர்ந்த அழியை துறைவனது கொடுமையைப் (பிறர் அறியலாகாத படி) நம்முள்ளே நான்னி மறைத்தலைச் செய்வோம்; (வேறுசெய்ய இயலாமையின்.)— (எ-று.)

மாதியாள், தமிழ்வைகிய மடைமாண் செப்பில் பெய்யாப்புவின் மெய்சாயினள்; (ஆதலின்), துறைவன்கொடுமைகாணிக் காப்பாடும் என்று முடிவுகொள்க.

செப்பில் அடைத்துவைத்துச் சூடாதுவிட்ட பூப்போலன் றுஹரத் தது.— *“வேயாது செப்பி னடைத்துத் தமிழவகும் வீயினன்ன, தீயாடி சிற்றம் பலமனை யாடில்லை ஸூரனுக்கின், நேயாப் பழியென நாணியென் கண்ணிங்க னேமறைத்தாள், யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே” என்ற திருக்கோவையாரின் கருத்தைத் தழுவி.

‘பெய்யாப்புவின்’—பெய்யாத என்ற பெயரெச்சத்தின் இறுதி கெட்டது. பெய்யாமை—சூடாமைன்றுபொருள்பட்டலை, § “பெய்யாத வைகிய கோதைபோல, மெய்சா யினையவர் செய்குறி பிழைப்பு” என்றதனும் அறிக.

மெய்—மெய்யிடத்து அழிகு. நிவந்த—மேலோங்கிய. கணைக்கால்—திரண்ட தாள்.

நெய்தலும் மீன்களும் மகளிர்கண்களுக்கு உவமைக்கறப்படுவன, ‘பாசடை.....கண்ணின் மானும்’ என்று ஏனையுவமம் உண்மையின், உள்ளுறையுவமம் இன்று.

மெய்ப்பாடு—வருத்தம்பற்றிய இளிவரல். பயன்—வாயில்நேர்தல்.

மருதம்.

[இதுவுமது.]

எ-று,—பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகளை தோழி கோக்கி, ‘யாய் தான் மணவாட்டியாயினாள்; மேலும் ஊரன் கொடுமையை ஏவரும் உணர்லாகாதபடி மறைத்தனள்; ஆதலின், யான் மறுத்தற்கியலாமையின் வெட்டுமாறு வருவான் தலைவன்’ என வாயினேர்ந்தமையுணரக் கூருகிற்றல்.

* திருக்கோவையார்—ஙஸ.

§ நற்றினை—கக.

[ஓர்ம்போகியாக பாடியது.]

க.0. யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ வினர பைந்தாது பழஇய
ருழவர் வாங்கிய கமழ்ச்சு மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன எரகவி னுணிய வருமே.

(இ-ள.):—தோழிதான், மணவிழவினாலே முதன்மையை யாளுபவ
ளான்கள்; பயற்றினெயாத்து (அரும்பிய) பூங்கொத்துக்களிடத்துப் பசிய
ஷந்தாது உண்டாகியதனால், உழவர் வளைத்த மணக்கும் மலர்நிறைந்த மெல்ல
விய கிளைகளையுடைய காஞ்சிமரத்தையுடைய ஊரான் கொடுமையைத் (தன்
ஞுள்) மறைத்தனள்; ஆதலின், நான் (இதுபொழுது) நானுமாறு வரு
வான் தலைமகன்; (வரின், வாயினேர்தலின்றி வேறுசெய்தல் இல்லேன்.)—
(எ-று.)

ஊடற்குற்ற காரணங்கள் மிகவிருந்தும் ஊடாமையின், ‘யாயா.....
முதலாட்டி’ என்றார்கள்.

வாங்கிய—வளைத்த என்று பொருள்பட்டது; * “இமையவில் வாங்கிய வீர்ஞ்சடையந்தண்ண” என்புழிப்போல.

இறைச்சி:—பூங்கொத்து உண்டானதனாலே உழவர் வளைத்த காஞ்சி
மரத்தையுடைய ஊரான் என்றதனாலே, தம்மிடத்து வேட்கைகொண்ட
மையுணர்ந்தலனாலே பரத்தையரால் வளைக்கப்படும் இயல்பினான் என்பதாம்.

மெய்ப்பாடும் பயனும் முன்னையவே.

பாலீ.

[இது, தலைமகள் தன்னைஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழிகேட்பச்
சொல்லியது]

எ-து,—உடன்போக்கு யங்த தலைமகள், தன்னைஞ்சினை கோக்கிக்
க்குறுவாள்போன்று, ‘நெஞ்சே! இங்குப் பிரிவாலுள்தாகும் வாட்டத்தோடு
வருங்கியறதலும் அரியது; அங்கு முயங்குவோம்; ஆதலால், உடன்போ
தற்கு வழிவிட எழுவாயாக இப்பொழுது; எதிரில் வடுகர் முஜையினை
யுடையதாயும், வலிய வேலங்காட்டினையுடைய காட்டின் மேவிடத்தாயும்

* கவித்தோகை-குறிஞ்சி—2.

மூலமும் உரையும்.

கக்

வழங்கும் மொழியும் வேறுன்தாயும் தலைவர்தேய மிருப்பினும் அவர்னாட் டைக்குறித்து அவருடன் நான் செல்ல வழி விடலைச் சூழ்வு என, தோழி கேட்டு உடன்போக்கு ஒருப்படுத்துமாறு கூருநிற்றல்.

[மராஜலனுரீ பாடியது.]

கக. கோட ரிலங்கு வளைஞுகிழு நாடொறும்
பாடில கலுமுங் கண்ணெடு புலம்பி
யீங்கிவ னுறைதலு முயங்குவ மாங்கே
யெழுவினி வாழியென் னெஞ்சே முனுஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் காட்டி னன்னைட் டும்பர்
மொழிபெயர் தேத்தா ராயினும்
வழிவிடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே.

(இ-ள்):—சங்கினை அறுத்துச்செய்த விளங்கும் வளையல்கள் நழுவும் படி, நான்தோறும் பெருமையில்லனவாய் வருந்துங் கண்களோடு புலம்பி இவ்வகை இவ்விடத்துத் தனித்துறைதலும் (அரியது;) முயங்குவோம் அவ்விடத்து; (ஆதலின்,) எழுவாயாக இப்பொழுது; வாழ்வாயாக; எனது நெஞ்சே! எதிரில், கஞ்சங்குல்லைமலரினாலாகிய மாலையை யண்ந்த வடுகர் போரிடத்தை யுடையதும், வலிய வேலங்காட்டினையுடைய நல்ல நாட்டுன் மேவிடத்துமான (வழங்கும்) மொழியும் வேறுன் தேயத்தினை உடையாரானாலும், (அவரோடு யானும் உடன்போதற்கு) வழிவிடுதலைச் சூழ்வாயாக, அவருடைய நாட்டைக் குறித்து.—(எ-று.)

கோடு—சங்கு. ‘ஸர் இலங்கு வளை!’—ஸர்வளை, இலங்குவளை எனத் தனித்தனி இயையும் ‘நெங்கிழானும்’ பாடம்; பொருளொன்றே. உறை தலும் என்பதற்கு—‘அரியது’ என்னும் குறிப்புவினை வருவித்துரைக்கப் பட்டது.

‘முயங்குவும்’ என்றது, நெஞ்சையும் உள்படுத்தி. ஆங்கு—தலை வனது இல்லத்திடத்து.

இனி—இப்பொழுது என்று பொருள்தரலை, *“பண்டறியேன் கூற் றென் பதனை யினியறிந்தேன்” என்புழியுங் காண்க.

‘வாழி’ என்றும், ‘என்’ என்றுங் கூறினால், வழிவிடல் சூழ்தற்கு.

குல்லை—கஞ்சங்குல்லை. கண்ணி—தலையிடத்துப் போரிற்குடும் பூ. வடுகர்—ஒருமரபினர்.

* திருக்குறள்—தகையணங்குறுத்தல்—ந.

என்னுடு—பிறகுறிப்பு; வல்வேற்காட்டின் என்றதனுண்.

‘மொழிபெயர் தேம்’—வழங்கும்மொழியும் வேறான தேயம் என்ற பொருள்தருதலே, *“தமிழ்கெழு மூவர் காக்கு, மொழிபெயர் தேஏத்த பன்மலை யிறங்தே” என்றவிடத்துக் காண்க.

மெய்ப்பாடு—அணங்கு பற்றிய அச்சம்; என்னை? ி “அணங்கே விலங்கே கன்வர்த மிறையெனப், பிணங்கல் சாலா வச்ச நான்கே” என்றவின். பயன்—உடன்போக்கு நயந்தமை தோழிக்கு அறிவித்தல்.

பாலீ.

[இது, ஆற்றுளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

எது,—தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகன் ஆற்றுளென்று வருங் திய தோழிக்குத் தலைமகன், ‘எயினர் பாறையிலேறி வழிச்செல்வாரைக் கொல்லும் கவர்த்த நெறிகளையுடையது, அவர் தேர் சென்ற நெறி; அத ணைக்குறித்துக் கவலாது ஆற்றியிருக்கும் என்னைக்குறித்து வருங்கும் இவ ஆர்’ என்ற தானுற்றுமாறு கூறுகிற்றல்.

[ஒதலாந்தையார் பாடியது.]

கூ எறும்பி யளையிற் சுறும்பல் சுனைய
வுலைக்கல் லண்ண பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மரய்க்குங்
கவலைத் தென்பவவர் தேர்சென்ற வாரே
யதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கலுழுமில் வழுங்க ஊரே.

(இ-ன்)—எறும்பினது புற்றைப்போன்று குறுகிய பலவாகிய சுனை ணையுடைய (கொல்லனது) உலைக்களத்திலுள்ள அடைகல்லையொத்த கற் பாறையிலேறிக் கொடியவில்லையுடைய வேடர் பகழியைக் கொண்டு (வழிச்செல்வாரை) அழிக்கும் கவர்த்த நெறிகளையுடையது, அவர்தேர் சென்ற வழி; அதனைக்குறித்து வருத்தங்கொள்ளாது, அயலைதக்குறித்து வருங்கும் இவ்விரக்கத்தையுடைய ஈர.—(எ-று.)

எறும்பி—எறும்பினுக்கு ஓர்பெயர்; ‘எறும்பி ணையிற் குறும்பல் சுனை’ என்பது பாடமாக இருக்கலாம்.

குட்டாறும் வலியாலும் உலைக்கல் பாறைக்கு உவமையாகும்.

* அகானாறு—கனிற்றியானை நிரை—ஙக; சூ, கடி.

‡ தொல்—பொருள்—மெய்ப்பாட்டியல்—ஆ.

கொடுவில்—வளைந்த வில்லுமாம்; கொலையைக்கருதி நாணேற்றப் பட்டேயிருத்தவின்.

கவலைத்து—கவர்த்தவெறிகளையுடையது; குறிப்புவினைமுற்று; *“கவலையருஞ்சரம் போயினர்” என்றார் ஐங்குறுநாற்றினும்.

என்ப, மற்று—அசைனிலைகள். என்ப—என்பர் என்லுமாம்.

அது—கொடியவழியிற் சென்ற தலைவர்தேர்ச்செலவு.

நொதுமல்—தலைவி ஆற்றுவளோ ஆற்றுளோ என்று தோழி கவலைங்கவற்சி.

பிரிவைப் பொறுப்பேன்; அவர் சென்றவழியின் கொடுமையை நினைத்தே ஆற்றேறஞ்சிக்கேறன் என்றனள் தலைமகள்.

மெய்ப்பாடு—அணங்குற்றிய அச்சம் பயன்—ஆற்றுமாறறிவித்தல்.

துறிஞ்சி.

[இது, தோழியிற் கூட்டங் கூட்டி ஆற்றும்வகையான் ஆற்றுவித்தும், பிரிய வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது.]

எ—து,—ஆற்றுவித்தல் எண்ணித் தோழியாலுங் கூட்டங் கூடுவித் துப் பிரிந்த தலைமகளை நினைத்து வருந்தி, வேறுபாடடைந்த தலைமகள், ‘தோழி! நாடன் பிரிந்து நோய்தந்தனன்; ஆதலின், என் கண்களிடத்துப் பசலை பரந்தன’ என, தனது ஆற்றுமை தோற்ற உரையானிற்றல்.

[கபிலீ பாடியது.]

கா. மாசறக் கழீஇய யாளை போலப்

பெரும்பெய ஹழந்த விரும்பினர்த் துறுகல்

பைத லொருதலை சேக்கு நாட

ஞேய்தந் தனனே தோழி

பசலை யார்ந்தன குவளையங் கண்ணே.

(இ-ன)→அழுக்கில்லாமற் கழுவிய யாளையைப்போன்று, பெரிய மழுயிலுலே வருந்திய கோங்கின்பக்கத்துள்ள கெருங்கின மலை (காண் பார்க்குத்) துன்பமுண்டாகும்படி ஓரிடத்துத் தங்கும் நாடன், (பிரிந்து) நோயைத் தந்தான்; ஆதலின், தோழி! பசலை நிறைத்தன, குவளையைப் போன்ற அழகிய கண்களிடத்து—(எ-ம.).

துறுங்தோகை

பினர்—கோங்கு; இதனே, * “கன்னி காரங் துரு மோற் பலமே. குயாகுண் பின்றே கோங்கா கும்மே” என்றதனான் அறிக.

யானை மரத்தடியில் நிற்றல் இயல்பாதவின், பின்றையதீத் துறுகல் யானையென்ற மயக்கத்தைத் தருவதாயிற்று.

துறுகல்—நெருங்கின மலை; இது, இப்பொருளாதாதலை, † “துறுகல் சுற்றிய சோலை வாழூ” ‡ “தூ நிவர் துறுகற்போல்” என்றவிடங்களிலும் காண்க; சிறுமலையும், பொற்றைக்கல்லுமென்பாரும் உள்ளர்.

பசலை-காதலவரைப்பிரிந்த மகளிரது மெய்யிடத்து உள்ளாகும் நிறவேறு பாடு; அது கண்ணிடத்தும் பரதலை, § “முயக்கிடைத் தண்வளி போடுப் பசப்புற்ற, பேதை பெருமழைக் கண்” என்றவிடத்துங் காண்க.

‘குவளையங்கண்’ என்பதில், ஏழாவது இறுதியில்தொக்கது; ‘பல்லி தமுண்கண்’ என்றவிடத்து உரைத்ததை ஈண்டுங்குறிக்கொள்க. குவளையங்கண் பசலையார்ந்தன என மாற்றியுரைத்தலுமாம். ‘ஆன்றனவும்’ பாடம்; பொருள் இதுவே.

இறைச்சி:—ஏதந்தராத துறுகல் ஏதந்தரும் யானையெனக் காண்பார் வருங்கத் தங்கும் நாடன் என்றதனானே, இனிமைதருங் கூட்டமும் பிரிந்திடுவானேவன்ற கவற்சியால் இனிமை பயவாதிருக்கும்படி ஒழுகினான் என்பதாம்.

மெய்ப்பாடு—அசைவுபற்றிய அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

தறிஞ்சி.

[இது, **“மடன்மா கூறு மிடனுமா ருண்டே” என்பதனான், தோழி குறைமறுத்துழி, தலைமகன், மடலேறுவலென்பதுபடச் சொல்லியது.]

எ-து,—தோழியாற் குறைமறுக்கப்பட்ட தலைமகன், கூட்டம் வேண்டி மறுக்கலாகாதவாறு, ‘வஞ்சி! நான்விரும்பிவந்தஅரிவையைப் பெறக்கட வேண்டுவேன்; முன்பெற்றபடியை இவ்வூர் முழுவதும் அறிவதாக; நான்ம் சிறிதுடையோம்’ என, மடலேறுவே னென்பதைக் குறிப்பானுணரக் கூரு நிற்றல்.

* பிங்கலங்கை-மரப்பெயர் வகை—ஈச. † மலைபடுகடாம்—கங்க.

‡ திருக்குறங்—உறுப்புநலனமுதில்—க. ‡ பட்டினப்பாலை—உங்க.

** தொல்-பொருள்களவியல்—கக-சுற்றுடி.

[தோல்க்ஷிலி பாடியது.]

கச. அமிழ்துபொதி செந்நா வஞ்சி வந்த
வார்ந்திலங்குவையெயிற்றுச்சின்மொழியரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றுங்
கறிகதில் லம்மவிவ் ஒரே மறுகி
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயாஅ நானுகஞ் சிறிதே.

(இ-ள்):—அமிழ்தத்தின் இளிமைத்தல்மை பொதிந்த செவ்விய
நாலினையடைய வஞ்சியே! (யான் விழைந்து) வந்த நேரியதாய் விளங்குங்
கூரியபல்லினையும் சிலவாய் சொல்லினையுமடைய அரிவையைப் பெறக்
கடவேஞ்வேன் யான்தான்; (முன்) பெற்றபடியை அறியக்கடவதாக,
இவ்வூர்; வருந்தி, நல்லவளான் (அவள்) கணவன் இவன் என்று (என்
னைப் பலரும் கூறுவாராக; யாம் வெட்கமடைவோம் சிறிது; (இனி அச்
சிறு நானையும் ந்க்கி மடலேறுவல் யான்).—(ஏ-று.)

அமிழ்து—அமிழ்தத்தின் இளிமைத்தன்மை. வஞ்சி-மங்கை; அண்
மைவிளியாதவின் இயல்பாயிற்று.

சிலவானசொற்கள் அழகுதருவதாதலை, *“பலசொல்லக் காருஹவர்
மன்றமா சற்ற, சிலசொல்ல ரேற்று தவர்” என்றதனாலும் உணர்க.

‘தில்’ இரண்டில், முதலது-விழைவு, இரண்டாவது-காலம்.

‘அம்’ இரண்டும்—அசைனிலை. ஒன்றை, †“அம்ம கேட்பிக்கும்”
என்றதனான், கேட்பாயாக என்றுரைத்து, ஒன்றை அசைனிலையெனினும்
அழையும்.

கூற—வியங்கோள்.

தோழி குறைநேரவேண்டித் தாழ்ந்து ‘யான்’ என்றும், மறுப்பின்
யானே பெறுமாற்றிவேன் என்ற பெருமிதத்தால், ‘யாம்’ என்றுங் கூறி
ஞன்.

‘மறுகிகூற’ என்றது, மடலேறுவல் என்னுங் குறிப்பு.

‘நானுகம் சிற்டுத்’ என்றான், குறைமருமைப்பொருட்டு.

மெய்ப்பாடு—வருத்தம்பற்றிய இளிவரல். பயன்—ஆற்றுமையறி
வித்தல்.

*திருக்குறள்-சொல்வன்மை—க.

†தொல்-சொல்-இடை—உ.அ.

பாலீ.

[இது, உடன்போயின பின்றைத் தோழி செவிலிக்கு அறத்தொடு விண்ணுள்; நிற்ப, செவிலித்தாய் நற்றுய்க்கு அறத்தொடு நின்றது.]

எ-து,—தலைமகன் தலைமகளை உடன்கொண்டு கென்றவிடத்துத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிலையால் உடன்போக்குணர்த்த, செவிலி, ‘தோழி! மடங்கைக்கு விடலையோடு உள்தாய் நட்பு, பறைப்படப் பணிலமார் பக் கோசர்மொழிபோல வாயாகின்றது’ என, இடைச்சுரத்துத் தலைமகன் வரைந்துகொண்டான் என்பது பயப்பக் கூறி நற்றுய்க்கு அறத்தொடு விற்றல்.

ஸ்ரீ ராமாயார்

[அவையையூடும் போர்த்துக்கொண்டாலும்]

கடி. பறைப்படப் பணில் மார்ப்ப விறைகொள்பு

தொன்மு தாலத்துப் பொதியிற் ரேன்றிய

ஙல்லூர்க் கோசர் நன்மொழி போல

வாயா கிண்றே தோழி யாய்கழுற்

செயலை வெள்வேல் விடலையோடு

தொகுவலை முன்கை மடங்கை நட்பே.

(இ-ஞ்)—பறைகள் ஒவிக்கவும் சங்குகள் முழங்கவும், கடவுட்டன் மையைக்கொண்டு பழைய முதிர்ந்த ஆலினையுடைய பொதியின்மலைக் கண்ணே, விளக்கமுற்றுள்ள ஙல்லூரை இடமாகக்கொண்ட கோசரது சிறந்தமொழிபோல உண்மையாகின்றது; தோழி! சிறந்தசமூலையனிந்த செயலைத்தளிர்போலும் வெள்ளிய வேலையுடைய விடலையோடு, கூட்ட மான் வளையல்களையனிந்த முன்கையினையுடைய மடங்கைக்கு (உண்டான்) கட்பு.—(எ-று.)

தோழி! விடலையோடு மடங்கை நட்பு, கோசர்மொழிபோல, பறைப்படப் பணிலமார்ப்ப வாயாகின்ற என்று முடிவுகொள்க.

‘பறைப்படப் பணில் ஆர்ப்ப வாயாகின்று’ என்றது, இடைச்சுரத்து வரைந்துகொண்டான் என்பதுபட நின்றது.

| ‘பொதியில்’ என்றது, வேண்டுவார் வேண்டுவன் எய்தலாம்படி எல் வாம்பொதிந்த இல்போன்றது என்றவாறு; பிறவுங் கூறுப.

‘காலூர்’ என்பதும் பாடம்; அதுவும் ஊரிக்கெயர்போலும்.

கோசர் மொழிதிறம்பாராதலை, * “ஒன்றுமொழிக் கோசர்போல்” என்றவிடத்துங் காணக.

‘தோழி’ என்று நற்றுயை; அவள் செவிலிக்குத் தோழியாவாள்.
செயலை—அசோகு. விடலை—பாலைநிலத்துத்தலைமகன்.
மெய்ப்பாடு—உவகையைச் சார்ந்த அழுகை. பயன்—உடன்போக்
குணர்த்துகல்.

பாலை.

[இது, பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகளாற்றுமைகண்டு
தோழி கூறியது.]

எ—து,—தலைமகன் பொருள்கருதிப் பிரிந்தவிடத்துத் தலைமகளது
ஆற்றுமைகண்டு அவளாற்றுமாறு, ‘தோழி! அவர்சென்ற காட்டிடத்துக்
கள்ளியின் காலிடத்திருந்து பல்லியும் துணையைப் பயிரும் உள்ளாரோ’
எனக் கூறி, பேரன்புடையார் அதனைக்கேட்டு நம்மை நினைத்து விரைவில்
மீவ்வர் என்பது தோன்றக் கூருநிற்றல்.

[பாலைபாடிய பேருங்குடிகோ பாடியது.]

ககு. உள்ளார் கொல்லோ தோழி கணவர்தம்
பொன்புனை பகழி செப்பங் கொண்மா
ருகிர்நுதி புரட்டு மோசை போலச்
செங்காற் பல்லி தன்றுகை பயிரு
மங்காற் கள்ளியங் காடிறந் தோரே.

(இ—ள்):—(நம்மை) நினையார்கொல், தோழி! பொன்னால்தழுகுபெ 49
ஈச்செய்த பகழியைச் செப்பஞ்செய்தலைக்கொண்ட கருமாரது விரலாற்
(பகழியைப்) புரட்டுமிடத்து உண்டாகும் ஒசைபோலச் சிவந்தகாலையுடைய
பல்லி தனது துணையை அழைக்கும் அழகிய தாளையுடைய கள்ளி
நிறைந்த காட்டின் வழியிற் சென்றோராகிய கணவர்.—(எ—று.)

தோழி! காடிறந்தோர் கணவர் உள்ளார்கொல்? என்று முடிவு
கொள்க.

‘கொல்லோ’ கொல்—வினு; ஒ—அசை. தம்—சாரியை.

உகிர்நுதி—விரல்; உகிரை நுதியிலேயுடையது என்னுங் காரணம்
பற்றியது; ஈண்டு, பகழிபுரட்டு மென்றதனாற் கைவிரலைக் குறித்தது.

‘அங்கால்’ என்றது, தலைவன் தலைவியை நினைந்து மீளுமாறு பல்லி
தங்கிப் பயிருமிடமாயிருப்பதனால். ‘அங்காடு’ என்பதில், அம்—சாரியை.

இறைச்சி:—பல்லி தன்துணையை யழைக்கும் காடு என்றதனானே,
இயற்கையிலேயே நந்திறத்துப் பேரன்புடையார், பல்லி துணையைப் பயிரி

ரலையுங் கேட்பாராதலின், கடிதின் மீள்வர் என, தலைவி வருத்தந்தணித் தற்கு அன்புறதகுங் இறைச்சியுட் சுட்டினால்; என்னை? *“அன்புறதகுங் விறைச்சியுட் சுட்டலும், வன்புறை யாகும் வருந்திய பொழுதே” என்பது இலக்கணமாதலின்.

மெய்ப்பாடு—இனிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்—தலைமகளை ஆற்றுவித்தல்.

தறிஞ்சி.

[இது, தோழியிற் கூட்டம்வேண்டிப் பின்னின்ற தலைமகன், தோழி குறைமருமற் கூறியது]

எ-து,—தோழியாற்கூடும் கூட்டத்தை விரும்பிய தலைமகன் இரங்து பின்னின்றாலும், அவன் தன்குறையை மறுக்காதவாறு, உலகியன் மேல்வைத்து, “காமம் முதிர்ச்சிகொண்டவிடத்திற், பனைமடலையும், ‘மா’ வென ஊர்வர்; ஏருக்கங்கண்ணியையுஞ்சுவீர்; தெருவிடத்துங் தங்குறையை எல்லாரும் அறிய வெளியிடுவர்; பிறிதும்ஆவர்” எனக் கூருநிற்றல்.

[பேரேயின்மூலவரார் பாடியது.]

கன. மாவென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி மீருக்கங் கண்ணியுஞ் சூடுப
மாறுகி னுர்க்கவும் படுப
பிறிது மாகுப காமங் காழ்க்கொனினே:

(இ-ன):—‘பாய்மா’ என்று பனைமடலையும் ஊர்வார்; ‘பூ’என்று குவிந்த மொட்டையுடைய ஏருக்கின்றாகிய கண்ணியையுஞ் சூவீர்; (பல்லார் கூடும்) தெருவின்கண்ணே (தமது குறைகளைப் பலரும்அறிய) முழுக்கவும் மூழுக்குவர்; பிறிதும்ஆவார், வேட்கைனோய்முதிர்ச்சிகொண்டால்.—(எ-று.)

இங்னும் உலகியன்மேல் வைத்துக் கூறினான், குறைநேர்தற்கு.

மடலேறவார், ஏருக்கங்கண்ணியைச் சூவாராதலை, ६“சசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிப்பிடித்துப், பாய்சின மாவென வேறுவர் சீறார்ப் பனைமடலே” என்றதலைஞும் அறிக.

சாக்கடுபயப்பதாய வரைபாய்தலை, அதன் கொடுமைநோக்கி, “பிறி தும்” என்று சுட்டினன்.

மெய்ப்பாடு—வருத்தம்பற்றிய இனிவரல். பயன்—ஆற்றுமையறி வித்தல்.

*தொல்-பொருள்-பொருள்—க. நூதி திருக்கோணவயார்—க.

கறிஞ்சி

[இது, இரவுக்குறிவான்து நீங்குங் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.]

எ-து,—இரவுக்குறியிடத்துவான்து கூடி நீங்குங் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, ‘நாடு! செவ்வியையாதலை மேற்கொள்; சிறியகோட்டிடத்துப் பெரியபழும் தொங்கினாற்போலத் தலைவியின் சிறியசூரிய பெரியகாமத்தைத் தாங்கலாற்றாது; யார் அறிந்தார் அவன்துயர்மிகுதியாலாம் கேட்டை? ’ என இரவுவருதலை விலக்கி வரைவு கடாவாநிற்றல்.

[கடிலி பாடியது.]

கஅ. வேரல் வேவி வேர்க்கோட்ட பலவின்

சார ஞட செவ்வியை யாருமதி

யாரால் தறிந்துசி ஞேரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழுங் தூங்கியாங் ,

கிவஞ்சிர் தவச்சிறிது காமமோ பெரிதே.]

(இ-ன்):—மூங்கிலாகிய வெலியினையும் வேரின்கண்ணே (பழும் பழுத் தலைக்) கொள்ளும் பலாமரத்தினையுமடைய (மலைச்) சாரலையுடைய நாடு! செம்மையையுடையவனுதலைக் கைக்கொள்; எவர்அதனைஅறிந்தார்? சாரற் கண்ணே சிறிய கோட்டிடத்துப் பெரியபழுங் தொங்குவதேபோன்று, இவஞ்சிர் மிகச்சிறியதாயிருக்கின்றது; (இவஞ்சிற்ற) காமமோ பெரியதாயிருக்கின்றது; (ஆதவில், நூற்றுக்கணக்கான ஊற்றினைக்கொண்ட ஆற்றிடத்து இரவுவருதலை இனி விட்டு வரைந்துகொள்.)—(எ-று.)

மதி—முன்னிலையிடத்து அசைனிலை; மதிப்பாய் என்றும் உரைக்க | வாம்.

‘அஃது’ என்றது, தயர்தாங்காது தலைவி இறந்துவிடுவாளாதலை; கூற்றுங் கூடாக் கொடுமையுடைமையின், ‘அஃது’ என்று கட்டினான்.

‘நீ உணர்ந்திலை’ என்பான், ‘யாரால் தறிந்துசிறேனார்’ என்றான். ஈற்றி ரண்டடிகளில் முரண்நயங் காண்க.

இறைஞ்சி:—‘அணுகுதற்காத மூங்கில்வேலி சூழ்ந்த சாரலிடத்து எளிதிற் கொள்ளலியலாத வேரிற்பழுக்கும் இனிய பழத்தையுடைய பலா நிலைந்த நாடன்’ என்றதனுணே, ஏத்ம்பலவுக்கரும் ஆற்றிடத்து ஊறுகளை அஞ்சானும் அரியகாவலையுடையதனால் எளிதிற்கிடைத்தற்கு அரியளான தலைவியின் இனியஇன்பத்தைக் களவிற்கெற விரும்புகின்றன என்பதாம்.

மெய்ப்பாடு—அணங்குபற்றிய அச்சம், பயன்—வரைவுகடாதல்.

மருதம்,

[இது, உணர்ப்புவயின்வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.]

எ-து, -தலைமகன், தலைமகன் தளிவிக்கும் அளவின்கண் இல்லாத பிணக்குக்கொண்டவிடத்து, ‘நெஞ்சே! வறுமையரான பாணரது பொற்று மரைப்புவில்லாத தலைபோல அழகுகெட்டைனையாய் வருங்கினை; வாழ்க; கந்திரத்து இரங்கும் மகளிர் எவர்?’ எனத் தனது ஆற்றுமைதோற்றக் கூரு நிற்றல்.

[பரணர் பாடியது.]

கக்க, எவ்வி யிழுந்த வறுமையர் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மெளவ ஞறும்
பல்லிருங் கூந்தல் யாருளர் நமக்கே.

(இ-ன):—‘எவ்வி’ என்னும் வேளை இழந்ததனால் வறுமையைடைய வரான பாணரது (பொற்றுமரைப்) பூவில்லாத வறிய தலையே போன்று விளக்கமற்ற வருங்கினை; நெஞ்சே! வாழ்வாயாக; மனையை யடுத்துள்ள மரத்திற் (படர்ந்த) விளக்கமுறை மூல்லையைப்போன்று தோன்றும் பல் விளையும், கரியகூந்தலையுமுடையார் எவர் உளர் (நக்திரத்து இரங்குவார்?)—(எ-று.)

‘எவ்வி’ என்பான், ஒரு வேள் என்பதையும், பெருங்கொடையினன் என்பதையும், * “‘ஓம்பாவீகை மாவே வெவ்வி’” என்றதனான் அறிக. ‘யாழ்ப்பாணர்’ என்ற பாடத்திற்கு ‘யாழையைடைய பாணர்’ என்க.

ஃ—பொற்றுமரைப்பு; பாணர் பொற்றுமரைப் பரிசில் பெறுதலை, § “‘ஸைம்பொற் றுமரை பாணர்ச் சூட்டி’”, “‘பாணர் தாமரை மலையைம்’” என்பவற்றுஞ் உணர்க; பாணர்—பாண்மரபினர்; பாண—பண் அடியாகப் பிறந்த பெயர்; இசைபாடுமெவர்,

‘இனை’—இன்னை என்பதன் இடைக்குறை; வருங்கினை என்பது பொருள். மதி—முன்னிலையிடத்து அசை.

‘வாழிய’ என்றான், மடமையான் வாழுதென்று கருதி.

* புதாதூரு—உச, கா.

§ பதித்துப்பத்து—ஜந்தாம்பத்து—உ, க.

† “ ” —உ, க.

எல்—உரிச்சொற்றன்மையைடைய இடைச்சொல்; * “எல்லே இலக்கம்” என்பது இடையியல்.

‘மெனவல் நாறும் பல் இருங் கூந்தல்’ என்பதற்கு—மூல்லை மணக்கும் பலவாகிய கந்தல் என்றும் உரைக்கலாம்.

இரங்காலமயின், ‘பல்லிருங்நமக்கே’ என்றான், தலைவி எதிரில் சிற்பவும்.

‘இனே’ என நெஞ்சினைப் பிரித்துக்கூறி, ‘நமக்கு’ எனப் பின் உளப் படுத்திக் கூறினான்.

மெய்ப்பாடு—வறுமைபற்றிய அழுகை. பயன்—ஷாடலூழித்தல்.

பாலை.

[இது, செலவணர்த்திய தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]

எது,—பொருள்கருதித் தலைவர் செல்வரென்று தெரிவித்த தோழியை நோக்கித் தலைமகள், ‘மடங்கையே! அருளையும் அன்பையுங் கை விட்டுத் துணையாயினாப் பிரிந்து, பொருள்விழுங்கு செல்வார் அறி வடையாராயின் அறிவுடையாராக; பிரிவைப்பொருத நாம்அறிவிலோமாக எனத் தனதாற்றுமை தோற்றக் கூருநிற்றல்.

[கோப்பெருந்சேராழன் பாடியது.]

20. அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ரூரவோ ராயி
ஆரவோ ரூரவோ ராக
மடவ மாக மடங்கை நாமே.

(இ-ள்:)—அருளையும் அன்பையுங் கைவிட்டுத் துணையாயினாராற் துறந்து, பொருளிடத்து (வீவட்கைமிகுந்து) பிரிவார் அறிவுடையோ ராயின், (அப்பிரியும், வல்லமையைடையோர் அறிவுடையோராகுக; அறிவிலோம் ஆகுக; மடங்கையே ! (பிரிந்திருக்கும் வல்லமையில்லாத)’ நாம்.—(எ-று.)

அருள்-வர்கண்ணும் உளதாகும் இரக்கம். அன்பு-தொடர்புடையா ரிடத்து உளதாகும் விருப்பு.

உரன்—திண்மை; அவையிரண்டுள் ஒன்று அறிவுடைமைமேலும், ஒன்று வலியுடைமைமேலும் நின்றது. இது இவ்விருபொருளையுந்தரலை கி“உரனென்னுங் தோட்டியான்”, † “உரவில் வலியா யொருசீ” என்ற இவற்றான் அறிக்.

*தொல்-சொல்-இடை—உ. கி திருக்குருள்-நீத்தாங்பெருமை—. திணைமாலைதாற்றம்பது-குறிஞ்சி—க.

'மட்டதே' என்று தோழியை; இது அண்மை விளியாதலின் இயல்பாய் நின்றது.

'அவர் உரஞ்சுடைமை மட்டமை' என்றும், 'நம்மட்டமை உரஞ்சுடைமை' என்றும் குறிப்பாற் பெறப்படுமாறு கூறினால்

மெய்ப்பாடு—அசைவுபற்றிய அழுகை. பயன்—செலவழுங்குவித்தல்.

குறுந்தோலை

[இது, பருவம்வருந்துளையும் ஆற்றுவித்த தோடி, அவர் வரக்குறித்த பருவவரவின்கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறென்ற தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பறிந்த தலைமகள், 'கானம் அவர்வருங் கார் காலத்தைக் காட்டிற்குயினும், யான் இது கார்காலம் என்று தேறேன் என்றாரிக்; அவர் பொய்க்குராகலின்' எனத் தான் ஆற்றுவலென்பது படச் சொல்லியது.]

எ-து,—கார்காலத்துமீள்வதாகக் கட்டுரைத்துப் பிரிந்ததலைமகன் அக் காலம் வந்தும் வந்தில்லை, இனித் தலைமகளை யாங்கணம் ஆற்றுவிப்ப தென்று கவன்றதோழிக்கு, தலைமகள் 'வண்டுகள் மொய்க்கும்படி செறிந்த மலர்களையுடைய கானம் கார்காலமிஹிததன உணர்த்துவதாயினும், அவர் உண்மையிற்றிற்ம்பாராதலையுணர்ந்த யான் கார்காலமென்று தெளியேன்' எனத் தானுற்றுமாற்றியக் கூருநிற்றல்.

[சுதலாந்தையாரி பாடியது.]

ஒ. வண்டுபோடத் ததைந்த கொடியினை ரிடையிடுபு

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்

கதுப்பிற் ரேன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்

| யானே தேறேனவர் பொய்வழங் கலரே.

(இ-ன்:)—வண்டுமொய்க்கும்படி நெருங்கிய நேரிதான பூங்கொத்தை இடையிடையே உடையதாய், பொன்னைக்கொண்டு செய்த அழகிய அணிகளையணிந்த மகளிரது காந்தலைப்போன்று தோன்றும் புதிய பூவினை யுடைய கொன்றைகள் நிறைந்த கானம், (காண்பார்க்கு இது) கார்காலம் என்று கூறினாலும், யானே தேறேன்; 'அவர் பொய்வழங்கார்' என்ற தேற்றத்தால்.—(எ-ற.)

மூலமும் உரையும்.

நக

வண்டிபடத் ததைந்த-வண்டிவிழுதலாற் சிதறின என்றுமாம்; இது பெபாருளுங் தரலை, *“வண்டிபடத் ததைந்த கண்ணி” என்றவிடத்துக் காண்க. கொடி—நேரமை. கட்டிய—அணிந்த. நீமகளிர்க்குந்தற்குக் கொன் கைக்காயும் உவமம் கூறப்படும்.

கார்காலத்துக் கொன்றை மலர்தல் இயல்பு; ஆதவின், ‘பூங்கொன் கைக்கானங் காரெனக் கூறினும்’ எனப்பட்டது; ‘கானங் காரெனக் கூறினும்’ என்பது, † “என்னுமரபின வெனக்கூறுதல்” என்னுங் குறிப் புரை.

‘யானே’ என்பதன் ‘ஓ’ பிரிநிலை; தேஹும் பிறரினின்று பிரிந்து இன்.

மெய்ப்பாடு—பிறங்கண்தோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல், பயன்—ஆற்றுமாறு அறிவித்தல்.

பாலை.

[இது, செலவுக்குறிப்பறிந்து ஆற்றுளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.]

எ—து,—தலைவன் பிரிந்து செல்லுங் குறிப்புஸ்தயான் என்பதை யுணர்ந்து பொறுத்தலாற்றாத கிழத்தியை ‘தோழி! கண்ணீரையுடையையாய் நீ இங்குத்தங்கும்படி விட்டுப்பிரிவார் எவர்? இவ்னூர் எண்ணுவது தான், தலைவனேலூடு நீ உடன் போயினபின் நின்னெனுஞ்சென்ற தலை மகன்செலவை’ என, உடன்கொண்டன்றி விட்டுச்செல்லாரென்று தோழி வற்புறுத்திக் கூறாறிந்தபது.

[சேரமானேந்தை பாடியது.]

ஒ. நீர்வார் கண்ணை நீயிவ ஜெழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனி லஞ்சினை கமமுந்
தேழு ரெண் னுத னின்னெனுஞ் செலவே.

* அகாஊறு—களிற்றியானைநிரை—க, க.

§ “கொண்டலுங்கூந் தற்பளையுங் கொன்றைக்கா யும்மிருளுங், தன் டையுங் கார்மண் லுஞ் சைவலமும்—வண்டினமுங், தண்ணுழிலை யொப்பாம்”—உவமானசங்கிரகம்—க.

† தொல்—சொல்—எச்சலியல்—உசு,

(இ-ள்):—நீர்வடியுங் கண்ணேயுடையையாய் நீ இங்குத் தங்கும்படி விட்டு எவர் பிரியுமவர்? சாரலிடத்து மலையை அழகு செய்தலைக்கொண்ட வலமான சுழிகளோடுகூடிய மலர்களையுடைய வெண்கடம்பினது அழிய கிளைகள் வேணிற்காலத்துக் கமழ்தலைச்செய்யும் இனியலை எண்ணுவது, (ஒட்டன்சென்றபின்பு) நின்னெனுமின்று (சென்ற தலைவன் செலவை) —எ.ஆ.

எனவே, உடன்கொண்டுசெல்வதன்றி விட்டுப்பிரியான் தலைவன் என்றார்களாம்.

கண்ணே—குறிப்புமுற்றெச்சம்.

மாராஅம்—வெண்கடம்பு; அதன்மலர் வலமானசுழிகளை உடையதா தலை, *“கெடுங்கான் மாராஅத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலி ணர் கொய்தற்கு” என்புழியுங் காண்க. ‘வலஞ்சுழிமாராஅத்து’ என்றும் பாடம்.

‘தேஸுர்’ என்றார், தனித்திருந்து நீ வருங்கச் செய்யாததும், உடன் போனபின்றை நின்செலவை எண்ணுவதுமாயிருக்குமென்று.

‘ஷர் எண்ணுதல்’ என இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத் தின்மேல் ஏற்றின்றது.

மெய்ப்பாடு—பிறந்கண் தோன்றிய இழவுபற்றிய அழுகை. பயன்—ஆற்றுவித்தல்.

[இது, கட்டுக்காணிய நின்றவிடத்துத் தோழி அறத்தொடுகின்றது.]

எ-து, தலைமகள் வாட்டங்கண்ட தாயர், கட்டுவிச்சியை யழைத்துக் கட்டுக்காணுகிற்குமிடத்து, தோழி, கட்டுவிச்சியை நோக்கி, ‘நரைத்த கூந்தலையுடைய அகவன்மகளே! நீ பாடிய அவர்குன்றத்தைக்குறித்த பாட்டைப் பாடுக பாடுக’ என்ற குறிப்பினாற் குறித்துணருமாறு அறத் தொடு நிற்றல்.

[ஓளவையாரி பாடியது.]

உந. அகவன் மகளே யகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்த
லகவன் மகளே பாடுக பாட்டே
யின்னும் பாடுக பாட்டே
யவர்நன் னெடுங்குன்றம் பாடிய பாட்டே.

*ஜூங்குற நாறு-பாலை-இடைச்சரத்துரைத்தபத்து—ஈ.

(இ-ள்):—பாடும் மகளே ! பாடும்மகளே ! சங்குமணிக்கோப்பைப் போல (நூற்ததலூல் வெளுத்த) கல்ல நீண்ட கூந்தலையுடைய பாடும் மகளே ! பாடுவாயாக பாட்டை; மீண்டும் பாடுவாயாக (அப்) பாட்டை; (யான் பாடவேண்டும் பாட்டுத்தான் எதுவெனில்);—அவர்தம் கல்ல நெடிய குன்றத்தைக்குறித்து (நீ) பாடிய பாட்டு—(எ-று).

அகவல்—பாடுதல்; சண்டு, கட்டுவிச்சி கேட்பார்க்கு விடையாகச் சூறும் பாட்டைக் குறித்தது. ‘அகவன் மகளே’ என்பதற்கு—வெறி கொண்டு) ஆடும் மகளே என்றும்,(வேலனை) அழைக்கும் மகளே என்றும் உரைக்கலாம்.

‘அறிவின்றி ஆண்டால் முதிர்ந்தாள்’ என்பது பயப்ப, “மனவு..... மகளே” என்றாள். அறிவின்மை தலைவிதுயரைப் போக்க வழியல்லா வழியைக் கைக்கொண்டதனாலும், ஆண்டின் முதிர்ச்சி, ‘மனவுக்கோப் பன்ன நன்னென்று கூந்தல்’ என்ற அடையாலும் பெறப்படலறிக. ‘அகவன் மகளே’ என மும்முறைவினித்தது, இகழ்ச்சிக்குறிப்பு.

நோய்க்குக்காரணமாயினார்குன்றத்தைக் குறித்த பாட்டாதல் குறிப் பினுணர, ‘அவர்கண்ணடுங்குன்றம்பாடிய பாட்டுப் பாடுக பாடுக’ என்றாள். ‘பாடுக பாடுக’ என்ற அடுக்கு—வேட்கைக் குறிப்பு. அப்பாட்டு வெறி யாடலைப்போன்று வீணாகாது தலைவினோயைத் தணிக்கும் என்பதும் உணர்த்தினாலாம்.

மெய்ப்பாடு—பிறர்கண்தோன்றிய மூப்புப்பற்றிய இளிவரல். பயன்—அறத்தொடு நிற்றல்.

பாலை.

[இது, பருவங்கண்டு ஆற்றுளாகிய சிழுத்தி உரைத்தது]

எ—து,—தலைமகள்குறித்த பருவம் வரக்கண்டும் அவன் வாராமையால் ஆற்றுளாகிய தலைமகள், ‘வேம்பின்மலராகிய புதுவருவாயுள்ள இக்காலங்கான் தலைவைனையில்லாமற் கழிந்திடுமோ? யானையிதித்த அதவத்தின் பழும் போலக் குழையும்படி நம்மைத் தந்திறத்து வளைத்துக்கொண்ட நாம்விரும் பிய காதலர்க்கு இல்லனவாகும் எனக்கு ஒன்வான் துயர்கள்’ என்று ஆற்றுது கூறுகிற்றல்.

துறங்தோகை

[பரணி பாடியது.]

உச். கருங்கால் வேம்பி ஞெண்டு யானை
 ரென்னை யின்றியுங் கழிவது கொல்ஜோ
 வாற்றய லெழுந்த வெண்கோட்ட தவத்
 தெழுகளிறு மிதித்த வொருபழம் போலக்
 குழைபக் கோட்டியோர்
 நாம்வெங் காதலர்க் கலவென் றவ்வே.

(இ-ள்):—பெரியதாளையுடைய வேம்பினது விளங்கும்மலரின் புது வருவாயையுடைய (இப்பின்பனிக்காலக்தான்), எனது தலைவன் இல்லாம ஓங் கழிந்திடுமோ? ஆற்றின் அயல்டத்து எழுந்த வெள்ளிய கோட்டினை யுடைய அதவத்தினது, எழுகின்றகளிறு மிதித்திட்ட ஒருபழத்தைப் போலக் குழையும்படி (கம்மைத் தந்திரத்து வளைத்துக்கொண்டோராகிய) நாம்விழுந்த காதலர்க்கு உண்டாயினவல்ல, எனது (ஆய்ர்போன்ற) துயர்கள் (ஆதலின்).—(எ-று).

யானர்—புதுவருவாய்; இது, சண்டுக் காலத்தின்மேல் நின்றது.

என்னை—என் தலைவன்; † “அன்னை யென்னை யென்றலு மூளவே” என்றதனுன், தலைவி தலைவனை ‘என்னை’ என்றார்.

இயற்கையிலேயே மெல்வியலாகிய என்னைப் பிரிவால் வருத்துகின் றூர் என்பது பயப்ப, ‘ஆற்றயல்.....கோட்டியோர்’ என்றார்.

பருவம்வங்கும் வந்திலர் அண்பின்மையின் என்பது புலப்பட, ‘நாம் வெங் காதலர்’ என்றார்.

தவ்—குறிப்புமொழி; இது சண்டுத் தயரத்தின்மேல் நின்றது. ‘தவ் என்பது குறிப்புமொழியாதலை, † “கவலையாற் கவலிது காம யதுவின் ரேற், றவவென்னுங் தன்மை யிமுந்து” என்றவிடத்துக் காண்க.

மெய்ப்பாடு—இழவுபற்றிய அழுகை பயன்—அயர்வுயிர்த்தல்.

துறிஞ்சி.

[இது, வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

எ-து,—தலைமகன் வரைந்துகொள்ளாத களவினை நீட்டித்தவிடத்து ஆற்றுத் தலைமகள், ‘தோழி! உணர்வார் எவருமிலர் அவன் கூறிய சூரு

* இவ்வடியில் ஒருசீர் விடுபட்டதுபோலும்; இவ்வடியும் ஈற்றதியும் பிரதிகள் தோறும் சிறைத்து காணப்பட்டன; ஆதலின், ஒருவாறு அனுமானித்துக் குறிக்கப்பட்டன.

† தொல்-பொருள்-பொருளியல்—இல்.

¶ திருக்குறள்-அவரறிவறுத்தல்—ச.

றவை; அவன் பொய்ப்பின் யான் என்செய்வேன்? அவன் மணங்தவன்று, ஆரைப் பார்க்குங் குருகும் இருந்தது' எனக் கூறாதிற்றல்.

[கலீசி பாடியது.]

2. டி. யாரு மில்லைத் தானே கள்வன்

ரூனவன் பொய்ப்பின் யானெனவன் செய்கோ
தினைத்தா என்ன சிறுபசுங் கால
வொழுகுநீ ராரல் பார்க்குங்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே.

(இ-ள்):—எவருமிலர் (அவன் கூறிய குஞ்சறவை உணரும்வர்); அவன் தான் கள்வன்னினுன்; அவன், ('விரைவில் வரைவேன்') என்ற அச்சு ஞானவைப் பொய்த்தாலுமின், யான் என்செய்வேன்? தினையினாது தாலை யொத்த சிறிய பசிய கால்களையுடைய, (இடையருது) ஒழுகும் நீரின்கண் ஆரான்மீனை (உணவிற்காகப்) பார்க்கும் குருகும் உண்டு, (அவன்) மணந்த அன்று.—(எ-று.)

யாரும்—உம்மை—முற்றுப்பொருள். இல்லை—பொதுவினை. தானே— ஏ-பிரினிலை. 'கள்வன்' என்றது, தான் அறியலாகாதபடி தனதுள்ளத்தைக் கவர்த்தமையின்; மனத்தெதான்றுக வாய்தொன்றுக மொழிந்தமையானு மாம்.

'அது பொய்ப்பின்' என்ற பாடத்திற்கு-'விரைவில் வரைவேன்' என்ற அச்சுக்குஞ்சறவைப் பொய்ப்பின் எனக்.

'யாரும் இல்லை' என்றான், பின்னர், 'குருகும் உண்டு' என்றது-அது ஆரையே பார்த்து இதனை அறியாதிருக்கும்; ஒருகால் அறிந்திருப்பினும், பிறவழிர்க்கு ஏதஞ்செய்தலையே மேற்கொண்ட அது இருந்தும் இல்லாதது போலும் என்பதுகருதி.

குருகு—நானை. தாம்—சாரியை.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த அழுகை. பயன்—ஆற்றுமைக்கறல்,

குறிஞ்சி.

[இது, நற்றுயுஞ் செவிலித்தாயுங் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது ஏற்றினுன் ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து, 'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம்' என்று கூறக்கேட்டு, தோழி அறத்தொடு நின்றது.]

குறுந்தோகை

எ-து,—தலைமகளது வாட்டங்கண்ட தாயர், கட்டுவிச்சியையழூத் துக் கட்டுக்கானுமிடத்து, தெய்வத்தான் விளைந்தெனக் கட்டுவிச்சி கூறக் கேட்ட தோழி, ‘தலைமகன் பொய்க்கறினும் அவனெனுமுக்கம் பொய்யாகாது; குலவனும் அவனைக் கண்டது’ என, தலைவியினது வாட்டம் கூட்டத்தான் நிகழ்ந்தது என்பதைக் குறிப்பினுணரக் கூறி, அறத்தொடு நிற்றல்.

[வெள்ளிவீதியாரி பாடியது.]

உக. அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சிலை யிருந்த தோகை
பூக்கொப் மகளிரிற் ரேன்று நாடன்
நாகாஅன் போலத் தான்றீது மொழியினுங்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முன்னொயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறமுத் தந்தைக்
கடுவனு மறியுமக் கொடியோ ணையே.

(இ-ள்):—முகைவில்லாதபடி முழுவதும் மலர்ந்த கரிய காலையுடைய வேங்கைமரத்தினது மேனேங்கியழும் பெரிய கிளையிடத்திருந்த மயில், (அம்மரத்தினமேலை) மலரைக் கொய்யும் மகளிரைப்போலத் தோன்றும் நாடன், தகுதியில்லாதவன்போலத் தான் தீங்கு தருவதைக் கூறினும், அவனிடத்து உண்டான ஒழுக்கம் பொய்யாவதன்று; இனியமாம்பழுத்தை யுண்ணும் முன்னொயாத்த கூரிய பல்லினையும், சிவந்த வாயினையும் முடைய வரையினிடத்து விளையாடும் வலிய குட்டிக்குத் தங்கையான ஆண்குரங்கும் அறியும் அக்கொடியவனை.—(எ-று.)

‘அரும்பற.....நாடன்’ என்ற கருத்தை, *“விரிந்த வேங்கைப் பெருஞ்சிலைத் தோகை, பூக்கொப் மகளிரிற் ரேன்று நாடன்” என்ற விடத்துங் காண்க.

‘கருங்கால் வேங்கை’, தேக்கொக்கு’ இவை அடைமொழிகளால் வேங்கைமரத்தையும், மாமாத்தையும் குறிப்பின் உணர்த்தும்.

‘மொழியினும்’ என்றது, மொழிதவின் அருமைதோன்ற நின்றது. கொக்கு—மாமாம்; ஈண்டு அதன் பழுத்தை யுணர்த்திற்று.

‘முத்துங்கை யொத்த முன்னொயிற்றுத் துவர்வாய்’ என்றும் பாடம்; ‘முத்தின் வரிகையைப்போன்ற முன்னொயிற்றினையும், சிவந்த வாயையும்’ என்க.

ஜங்குற நாற-குறிஞ்சி-மஞ்சளுப்பத்து—எ.

மூலமும் உரையும்.

ந.எ

“மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு, மலையு மன்ன வப்பா லான்” என ஆசிரியர் விதந்தோதினமையின் ‘பறழ்’ குரங்குக்குட்டிக்கண் வருதற்கு ஏற்படுடைமையறிக்.

கடவுன்—ஆண்குரங்கு; †“குரங்கி னேற்றினைக் கடவு னென்ற இம்” என விதந்தோதினர் ஆசிரியர் தொல்காப்பியனாரும்.

உள்ளுறை:—மலர்ந்த வெங்கையின் மேலோங்கிய சினையிடத்திருந்த தோகை, பூக்கொப் பகளிரைப்போன்று தோன்றினாற்போல, தலைவன் தனது கெஞ்சத்திடத்துப் பிறிது வினைத்திருந்தும் வெளித்தோற்றத்து வேண்டியனசெய்வான்போற் காணப்பட்டான் என்பதாம்.

மெய்ப்பாடு—என்னல்பற்றிய நகை; என்னை? ॥ “என்ன விளைமை பேதைமை மட்னென், ருள்ளப் பட்ட நகைகான் கென்ப” என்றாரா கலின். பயன்—அறத்தொடுவிற்றல்.

பாலை.

[இது, பிரிவிடை ஆற்றுளைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

எது,—தலைவன் வரைவிடைவைத்துப் பிர்ந்தவிடத்துத் தலைமக ளாற்றுள் எனத்தோழி வருந்தியதற்கிணங் தலைமகள், ‘தோழ்! கல்ல ஆவின் பால் அதன்கண்றுமுண்ணுமல் கலத்திடத்தும் தங்காமல் நிலத்து உக்காற் போல, எனது செவ்வி எனக்குமின்றி, எனது தலைவனுக்குமின்றிப் பசலை பாய்ந்திடல் வேண்டும் (போலும்)’ என, தனது ஆற்றுமைதோன்றக் கூரு நிற்றல்.

॥[கோல்லன்தீசி பாடியது.]

ஒன். கண்று முண்ணுது கலத்தினும் படாது

நல்லான் நீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது

பசலை யுணீஇய வேண்டுங்

திதலை யாகத்தென் மாமைக் கணினே,

(இ-ன.):—கன்றும் உண்ணுமல் கலத்தினும் தங்காமல் கல்ல ஆவின் பால் நிலத்திற் சிந்தினாற்போல, எனக்கும் பயன்படவின்றி, எனது தலை வனுக்கும் உதவுதவின்றிப் பசலையுண்ணுதல் வேண்டும் போலும், சுணங்கு நிறைந்த மார்பிடத்தையுடைய எனது நிறமுள்ள செவ்வி.—(எ-று.)

* தொல்-பொருள்-மரபியல்—கச.

† ” ” ” ” ச.ா.

‡ தொல்-பொருள்-மெய்ப்பாட்டியல்—ச.

† ‘வென்னவீதியார் பாடியது’ என்றார் ஆசிரியர் கங்கிளுக்கிணியர்.

தொல்-பொருள்-பக்கம்—கக, வரி—க.

‘கன்றும்.....உக்காஅங்கு’ என்பது, பயனின்றிக் கழிதற்கு உவமையாய் வந்தது; * “அங்கணத்து ஞக்க வயிழ்தற்றால்” என்றார் ஆசிரியர் திருவள்ளுவனாரும்.

‘நிலம்’ எனப் பொதுமையிற் கூறப்பட்டிருந்தாலும், சிங்கிற்சிரிதும் பயன்படச்செய்யாத தூய்மையற்ற நிலத்தையே கொள்க.

ஓரிடத்தே முற்றுங் கொட்டின் சிறிதேனும் ஒருகாற் பயன்படக் கூடுமாதலால், ‘உக்காஅங்கு’எனச் சிங்குதற்பொருள்படக் கூறப்பட்டது; ‘உகுதல்’கொட்டுதலாகாமையை, ‘கண்ணீருகுத்தான்’ என்ற வழக்கிடத் துங்காண்க.

செவ்வி தனக்காதல்-கவலையின்றிச் செயற்கையாலும் புனைந்து ஆடி யிடத்து நோக்கி அகமகிழுமாறிருத்தல்; அது தலைவற்கு உதவல்—ஐம்புல னலும் தலைவன் நுகருமாறு உதவுதல்; † “கண்டுகேட் டுண்டியிர்த் துற்ற நியு மைம்புலனு, மொண்டொடி கண்ணே யுள்” என்றதனால், ஜம்புல னலும் துய்த்தற்காதல் அறிக.

‘பசலை யுணீஇய வேண்டும்’ என்றது, § “உண்டற் குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலு மரபே” என்பதனாற் கூறிய மரபு. உண்ணுதல்—முழுதும் மூடிக்கொள்ளல். ‘போலும்’என்ற ஒப்பிலொப்புத் தகுதியான் வருவித்து உரைக்கப்பட்டது. உணீஇயவேண்டும்—ஒருவகை வியங்கோள்; இருசொல் ஒருசொன்னீர்மைப்பட்டன.

மெய்ப்பாடு—அசைவுபற்றிய அழுகை பயன்—செலவழுங்குவித்தல்.

•

பாலை.

[இது, வரைவிடை ஆற்றாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

எ—து,—தலைமகன் வரைவிடைவைத்துப் பிரிய, தலைமகன் ஆற்று வென்று வருந்திய தோழிக்கு, தலைமகன், ‘யான் ஆற்றுமாறு யாங்கனம்? ஆற்றல் வேண்டுமென்று கருதும் இவ்வூராரோடு மோதி எதிர்ப்பேனே? அன்றி, யானும் மற்றென்றீன் மேல்வைத்துக் கூவவேனே? உணர்ந்தி வேண், வருத்தும் எனது நோயை அறியாது துயிலும் இவ்வூரார்க்குச் செய்யும் மாற்றை⁹ என, தனது ஆற்றுமை தோன்றக் கூருநிற்றல்.

* திருக்குறள்-அவையறிதல்—க.ப.

† திருக்குறள்-புணர்க்கிழிழ்தல்—க.

§ தொல்ல-பொருள்-பொருளியல்—க.

(4) * [ஒளவையாரி பாடியது.]

உ. ஸு.டு வேங்கொ றுக்கு வேங்கொ
லோரேன் யானுமோர் பெற்றி மேனிட்
டாஅ வொல்லெனக் கூவு வேங்கொ
லலமர லசைவளி யலைப்பவென்
ஆயவுநோ யறி யாது துஞ்சு மூர்க்கே.

(இ-ன):—மோதுவேனும் எதிர்ப்பேனே? யானும் மற்றோர்பெற்றி
மேல் வைத்து, ‘ஆஅ!’ (என) விரைவாகக் கூவுவேனே? (யாதுசெய்வ
தென) உணர்ந்திலேன்; சமுற்சியையுடைய அசையும் காற்று அலைத்தலால்
உண்டான எனது வருத்தும் பின்னியை ஆராயாமல் துயிலும் இவ்வூர்க்கு
(மாருக யான் செய்வதை)—(எ-று.)

‘முட்டுவேன்’ என்பது—முற்றெரச்சம், ‘கொல்’ இரண்டில், முன்னை
யது—அசைனிலை; பின்னையது—வினா.

‘ஓர்பெற்றிமேல் இட்டு’—இயைபில்லாத வேரென்றனமேல்வைத்து.
‘ஆஅ’—இருக்கத்தின்கண் வந்தது.

அலமரல்—சமுலுதல்; 肄 “அலமர தெருமர லாயிரண்டுஞ் சமுற்சி”
என்றார் ஆசிரியர் தொல்காப்பியனுர்.

‘துஞ்சம் ஊர்க்கு’ என்பதற்கு—‘அழியும் இவ்வூர்க்கு’ என்று உரை
யூரைத்து, பிறர்துயிலைப் பொருட்படுத்தாத இவ்வூர் அழிதல் ஒருதலை
என்ற கருத்தாற் கூறினாலென்னிலும் ஆம்.

மெய்ப்பாடு—பின்னிபற்றிய இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், இவர் எம்மை மறுத்தா
ரென்று வணாந்துகொள்ள நினையாது, பின்னுங் கூடுதற்கு அவாவுற்ற
கெஞ்சினை கோக்கிக் கூறியது.]

எ-து,—இரவுற்குறியிடத்து வருதலால் உண்டாகும் ஏதங்கருதியும்,
வரைதல் கருதியும் தோழி இரவுக்குறி மறித்துழி, தலைமகன், ‘கூடுதலை
விழைந்த நெஞ்சே! மழையிடைப்பட்ட பசிய மட்கலத்தைப்போலத்

* இப்பாட்டுப் பிரதிகளிற் சிறைத்து கணப்பட்டது; ஆதலின், ஒரு
வாறு வரையப்பட்டது.

肄 தொல்-சொல்-உரி—கட.

துயர்தாங்காது யிக வருந்தி னை; மகவைத் தழுவும் மந்தியைப் போல மனம் பொருந்தி நின்துயரைக் கேட்பாரைப் பெற்றிலை' என, 'யாங்கனம் உய்வையோ?' என்பது பயப்ப நெஞ்சினை வேறுநிறுத்திக் கூருநிற்றல்.

[ஒளவையாரி பாடியது.]

உ. நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅப்
ஆபெயனீர்க் கேற்ற பசங்கலம் போல
வுள்ளாந் தாங்கா வெள்ள நீந்தி
யரிதவா வற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மானின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்து போல
வகனுறுத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

(இ-ள):—நல்ல சொற்களைக் கைவிட்டுப் புல்லிய சொற்களிடத்துப் படர்ந்து, பொழியும் நீரை ஏற்றுக்கொண்ட பசிய (மட்) கலத்தைப்போல, உள்ளங்காங்கல்கூடாத துயரமாகிய கடலை நீந்தியும், அரியதான அவாவை யடைந்தாய்; நெஞ்சே! மிகவும் பெரிதாயிருந்து நின தழுசல்; கேட்பாயாக; உயர்ந்த மரக்கோட்டிடத்தில் மகவினைக்கொண்ட பெண்குரங்கைப்போல, அகம்பொருந்தத் தழுவிக்கொண்டு கேட்பாரைப் பெற்றுல், (உனது துயர் சிறிது குறையும்; அதனையும் பெற்றிலை நீ.)—(எ-று.)

பிறர்குறைகூறக்கேட்டுத் தீர்த்தவின்றி, பிறரிடங் குறையைக் கூறி க்கொள்ளுதல் ஆண்மையன்மையின், 'நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅப்' என்றான்

'நீர்க்கு' என்ற நான்காவது, 'நீரை' என இரண்டாவதன் பொருட் கண் வந்தது; வேற்றுமை மயக்கம்; என்னை? * "யாத னுருபிற் கூறிற் ருயினும், பொருள்சென் மருக்கின் வேற்றுமை சாரும்" என்றாகவின்.

பசங்கலம்—பசிய மட்கலம்; இதனுள் நீர் நிறையின் கெடும்; யீ “பசமட், கலத்துணீர் பெய்திரீஇ யற்று” என்றார் வள்ளுவனரும்.

பூசல்—ஆவாரம்; ஈண்டு, தன்னேடு இணங்காது மாறுபடுகின்ற மனம் அவளிடத்துக் குறைகூறிக்கொள்ள ஏவதலைக் குறித்தது.

உயர்ந்த மரக்கோட்டிடத்து மங்கி மகவிற்கு ஊறு சேராதபடி நன்கு தழுவிக்கொள்ளுதல் இயல்பு.

* தொல்-சொல்-வேற்றுமையங்கியல்—உ. ட.

கி திருக்குறங்-வினைத் தூய்மை—க. ட.

கேட்பாறைப் பெற்றுக் கூறின் துயரம் ஒருவழிக் குறையுமாதலால், ‘கேட்குங்கப் பெறின்’ என்றான்; தீர்ப்பாறைப் பெற்றில்லை கேட்பா ^{பூ} ரைப்பெறுதல் எனிதன்றே? அதனையும் நீ பெற்றிலை யெனக் கூறினாலுமாம். ‘பெறின்,’ என்றது, பெறுதலின் அருமை குறித்து சின்றது.

‘அரிதயர்வற்றனை,’ ‘என்றும்’ என்பனவும் பாடம்; ‘மிக வருத்தங்கொண்டனை,’ ‘எக்காலத்தும்’ என்க.

மெய்ப்பாடு—இளிவுபற்றிய அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, ‘அவர் நின்னை வரைந்துகோடல் காரணத்தாற் பிரியவும், நீ ஆற்றுயாகின்றதென்?’ என வினாய தோழிக்கு, தலைமகள், ‘யான் ஆற்றி யுள்ளேனாகவும் கனவு வந்து என்னை இங்ஙன் கலிந்தது’ எனக் கூறியது.]

எ-து,—‘வரைவினைக் கருதிப் பிரியவும் வருந்துகின்றதென்னை?’ என்ற தோழிக்கு, தலைமகள், ‘தோழி! தலைவன் மெய்யிற்பொருந்தத் தழுவினாக ஒருசிறுகணவுகண்டேன்; விழித்துப் பின் அமளியைக் கடவுளே வரும் ஒன்றாங் கண்டிலேன்; ஆற்றியிருக்கும் கனவு என்னை இங்ஙன் ஆற்றுமையை அடையச்செய்தது’ எனக் கூறாதிற்றல்.

[கீசிப்புப்பட்டநென்னுகையாரி பாடியது.] ^(பூ)

ஏ. கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யிற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனு மருட்ட வேற்றேழுங்
தமளி தைவந் தனனே குவளோ
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே.

(இ-ஏ):—கேட்பாயாக; தோழி! இவின்கண், பொய்யினை வன்மையாக ஆள்பவன் [தலைவன்], மெய்யிடத்து மிகத் தழுவி (அதனால்) சிறந்த தான சிறிய பொய்க்கனவு (ஒன்று என்னை) மருட்ட, அதனை ஏற்றுக் கொண்டு எழுங்கு படுக்கையைத் தடவினேன்; தலைவனைக் கானுமையால்), குவளையைப்போன்ற என்கண்கள் வண்டு வீழ்ந்த மலரைப்போல அழுக கெட்டுத் தனித்தேனுயினேன்; ஆதலால், உண்மையாக அளிக்கத் தக்கவளே யான்.—(ஏ-ஏ.)

‘பேட்டின்’ என்றான் ‘இன்’-முன்னிலைக்கண் வந்தது. வாழி—அசைங்கிலை.

அல்கல்—இரவு; இது இப்பொருட்டாதலை, * “பெருங்கை யங்க னிகழ்ந்ததொரு நிலையே” என்புழியுங் காண்க.

‘பொய்வல் ஆளன்’ என்றாள், தலைவனை; அவன் களவிற் கலந்த காலத்து, ‘நின்னிற் பிரியேன்; பிரியின் தரியேன்’ எனக் கட்டுரைத்துப் பிறகு பிரிந்து பொய்த்தமை கருதி.

மெய்யுற—உண்மைபொருந்த என்று உரைகூறி, கனவோ என்று யான் அயிர்க்கலாகாபடி என்று கருத்துக்கொள்ளலுமாம்.

கணவனைத் தந்தால் ‘வாய்த்த’ என்றும், விரைவில் ஒழிந்ததனால் ‘கை’ என்றும் கனவிற்கு அடைகொடுத்துக் கூறினாள். ‘கை’—சிறுமையென்னும் பொருள்பட்டலை, ‘கைவாள்’ என்னும் வழக்கிடத்துங் காண்க.

‘வைந்தனன்’ என்பதில், ‘அன்’ தன்மைக்கண் வந்தது; † “இல சென்று தீயவை செய்யற்க” என்புழிப்போல; இஃது அக்காலத்து அரு சிய வழக்கு.

குவளை—குவளைமலரைப்போன்ற கண்ணைக் குறித்தது.

‘அளியேன் யானே’ என்றதில் ஈந்றேகாரத்தை ‘அளியேனோ யான்’ எனப் பிரித்து முன்னே கூட்டி உரை உரைக்கப்பட்டது; ஏ—தேற்றம். மெய்ப்பாடு—அசைவுபற்றிய அழுகை. பயன்—ஆற்றலுமையறி வித்தல்.

மிருதம்.

[இது, கொதுமலர் வரைவழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.]

எ—து,—தமர் கொதுமலர்க்கு வரைவடின்பட்டமையறிந்த தலைமகன், தோழி அறத்தொடுநிற்றல்கருதி, ‘தோழி! வீரவிழாவிடங்களினும், மக ஸிர் துணங்கையாடும் இடங்களினும், ஒழிந்தவிடங்களினுக் தேடியுர் தலை ர், வளைக்கண்டிலேன், அவனைத் தேடிப் பலவிடத்துஞ் சேர்தலால், யானும் ஒரு ஆடுகளத்து மகனே; என்னை மெலிவித்த தலைவனும் ஒரு ஆடுகளத்து மகனே’ எனத் தோழிக்கு அறத்தொடு நிற்றல்.

* கவித்தொகை-குறிஞ்சி—உ.க.

† திருக்குறள்-தீவினாயச்சம்—ஞ.

[ஆதியந்தியர் பாடியது]

ஈக. மள்ளர் குழிஇய விழுவி னுனு
மகளிர் தழிஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோளை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோட ரிலங்கு வளைநெகிழ்த்த
பிடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

(இ-ன):—வீரர்கள் கூடிய (வில் முதலிய படைக்கல) விழாவிடங் களிலும், மகளிர் சேர்ந்த துணங்கையாடிடங்களிலும் (ஒழிந்த) எல்லா விடங்களிலும் (தேடியும்) கண்டிலேன், பெருமைதக் தலைவரை; (அவன் இருத்தற்கு ஏற்ற இடங்களிலெல்லாம் அவனைக் கண்டு கொணர்தலைக் காழுற்றுப் பல்காலுஞ்சுற்றித்திரிதலான்) யானும் ஒரு ஆடுங்களத்துமகளே (போல்வேன்); சங்கை அறுத்துச் செய்த விளங்கும் வளையை நெகிழ்த்த பெருமையிக்க குரிசிலும் ஒரு ஆடுங்களத்து மகனே (ஆவான்.) (எ-ற.,)

மள்ளர் குழிஇய விழவாவது—வில் முதலிய படைக்கலப்பயிற்சி மிக்க வீரர் தம்வல்லமையைப் பலரும் மகிழ்ந்துபார்க்கக் காட்டும் விழவு; விழவு—ஆகுபெயர்; விழாவிடங்களைக் குறித்தலின்; துணங்கைக்கும் இஃது ஒக்கும்.

மகளிர் தழிஇய துணங்கையாவது:—மகளிர்பவர் ஒன்றுக்கு இருகை களையும் மடக்கி விலாவிடத்து அடித்துக்கொண்டு ஆடுவது; இதனை, *“பழுப்புடை பிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது· துணங்கை யாகும்” என்பதனால் உணர்க.

வண்ணமையானும் மென்னமையானும் மள்ளர்க்கும் மகளிர்க்கும் ஒப்ப உவப்பைத் தருபவன் என்பதையும், பிறதுறைகளினுங் கடைபோனவன் என்பதையுங் கருதி, ‘மள்ளர்.....காணேன்’ என்றார்.

‘நொதுமலர் வரையாதவாறு அவனைக் கொணர்தற்கு யாண்டும் செடி னேன் காணேன்’ என்றதனால், ‘தோழியை அறத்தொடுஙிற்க’ என்றார் தலைமகள்.

ஆடுங்களம்—கூத்தர் ஆடுங் களம். கூத்தர்—ஊனவிரும்புவாருள்ள இடங்கட்கெல்லாஞ் சென்று ஆடும் ஒரு மரபினர்.

¹ திருமுருகாற்றுப்படை—க்சினூர்க்கினியர் உரைமேற்கோன்—பத்துப்பாடு—பக்கம்—கடு, வரி—உசு.

'மகனே,' 'மகனே' இவ்விரண்டும்-முறைமைக்டாதன்; இவற்றின் பின், 'போல்வேன்' 'ஆவான்,' என்பன தகுதியான் வருவித்து உடைக்கப் பட்டன; தலை பலவிடத்துங் தான் சென்றதாகக் கூறுவதாலும், அவன் ஆடுதற்றெழுழிலில் வல்லவனுதலை அவள் உணர்ந்துகூறுகின்றமையாலும்.

'ஊடுகெழு குரிசிலும்' எனவும் பாடம்; 'நாடுமிக்க குரிசில்' என்க.

தலைமகள் தன்தலைமைக்குத் தகாதவாறு தான் தேடிச்சென்றதாகக் கூறியது உலகவழக்கன்றேலும், பொருட்பயம்பட வருதலின், வழக்காறன்றே கொள்க; என்னை? * 'அறக்கழி வண்டயன பொருட்பயம் பட வரின், வழக்கென வழங்கலும் பழித்தன் றன்ப' என்றாகவின்.

வீரவிழவிலும், மகளிரவிழவிலும் பலருங் கூடுவர் என்பதை, ^{கி}* 'வில்லார் விழவிலும் தேவலாழிகுழுலகி, னல்லார்விழவகத்து நாங்காணே-கல்லா, யுவர்க்கத் தொரோவுதலிச் சேர்ப்பனூப் பாரைச், சுவர்க்கத் துளராயிற் குழி' என்றதனும் அறிக.

மெய்ப்பாடு—இரைபற்றிய அச்சம். பயன்-அறத்தொடுநிற்கத் தோழிக்கு உணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, பின்னின்றுண் கூறுகின்றது.]

எ-த,—தோழியிற் கூட்டம் வேண்டி இரங்கு பின்னின்ற தலை மகன், 'காலை முதலிய எல்லாச் சிறுபொழுதுகளும் வருத்துவதாயின; 'காமம்' என்பதும் பொய்யே? மறுத்து மட்லேறச்செய்தலும் உமக்குப் பழியே; பிரிவு தலைவங்தலிடத்து உயிர்வாழ்தலும் எனக்குப் பழியே' என, குறைமரூதவாந்றும் கூறுநிற்றல்.

[அள்ளுரீநன்மூல்லையார் பாடியது.]

ஈடு, கூட்டையும் பகலுங் கைபறு மாலையு
ஸூர்க்குஞ் சியமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காம
மாவென மட்லோடு மறுகிற் ரேண்றித்
தோற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

* தொல்-பொருள்-பொருளியல்—உ.ச.

கி திஜைமாலை நூற்றைம்பது-பட்ஜை—உ.க.

(இ-ஂ.):—காலையும் நடுப்பகலும், செயலறும் மாலைக்காலமும், ஊரார் தூயிலும் நடேறுவும், விடியற்காலமும் என்ற (இச்சிறு) பொழுதுகள் (எல்லாம் வேட்கைநோய்கொண்டாரை வேறுபாடின்றி) வருத்துதலை அறிந்தால், பொய்யாகுமா காமம்? ‘பாய்மா’ என்று (கொண்ட) பஜை மடலோடு தெருவின்கண்ணே வெளிப்பட்டுத் தோற்று, என்பதாகத் தூற்றுதலும் உங்கட்குப் பழிதருவதே; உயிர்வாழ்தலும் (எனக்குப்) பழிதருவதே; (எல்லாப்பொழுதும் துயர்தரும்), பிரிவு தலைவந்தால். (ஏ-று.)

காலை, பகல், மாலை, இரவு, விடியல் என்னும் சிங்கு சிறுபொழுது கள் கூறப்பட்டனவேனும், ஒழிந்த வைகறையையும் உடன் கூட்டிக் கொள்க.

எல்லாப்பொழுதும் பிரிவுதலைவந்தாரா ஸருத்தும் என்பான், பிரிந்தார்க்குத் தாங்கற்கரிய வருத்தத்தைத் தருவதில் தலைசிறந்தனவான மாலை யையும் இராவையும், ‘கையறு’ என்னும் அடை தழுவுமாறு, ‘கையறு மாலையும் ஊர்துஞ்சி யாமமும்’ எனக்கறினன்; அவற்றின் கொடுமை தோன்ற.

இடை—முதனிலைத்தொழிற் பெயர். ‘தெரியின்’ என்பது, தெரிதவின் அருமையை உணர்த்திற்று; (பிரிவின் கொடுமையையுணராத தோழி) உணர்த்தில்லை என்ற கருத்தினாகவின். பொய்யே—வகாரம்—வினு.

‘மாவென மடலோடு மறகிற் ரேண்றித், தோற்று’ என்றது, நீ மறப்பின் அங்கனங் கூறவதேபோலும். என்பதாம். ‘வாழ்தலும் பழியே’ என்றதனை, ‘வரையும் பாய்வேன்’ எனக்குறிப்பின் உணர்த்தினும்.

மெய்ப்பாடு—வருத்தம்பற்றிய இளிவரல். பயன்—ஆற்றுமையறி வித்தல்.

மஞ்சும்.

[இது, வாயிலாகப் புக்க யாணன் கேட்பத் தோழியை நோக்கித் தலைமகன் கூறியது.]

எ-து,—புறத்தொழுக்கம் தலைவற்கு உண்டாகப் புலந்த தலைமகளின் ஊட்டலோழிக்குமாறு தலைமகன் அனுப்பிய பாணன், தன் கொல்வன்மையால் ஊட்டலோழித்தவழி, தலைமகன், ‘தோழி! இவன், ஊரன்குறிப்பின் வழி ஒழுகும் ஒரு மாணவன்; மன்றத்திடத்து மினையினைக்கொண்ட பரத்தைமகளிர் பலரிடத்தும் இரங்கும் ஊண்சிரம்பாது என்னிடமும் விருத்தாக விழைந்துவந்த பெருமையினன்’ என்றுக்கறி, ‘இல்லத்திருக்கும் யான் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டுமென்றே?; என, வாயில்நேர்க்குண்ம புலப்படக் கூறியது.

குருந்தோகை

[புமோத்து மேர்ச்சிரனுச் பாடியது.]

ந. அன்னு பிலடே ரிளமா னுக்கன்
றன் னூர் மன்றத் தென்ன கொல்லோ
விரந்து னிரம்பா மேனியொடு
விருந்தி னாரும் பெருஞ்செம் மலனே.

(இ-ன.):—தோழி! இவன் ஒரு இளைய மாணவனு யிருக்கின்றான்; தான் உள்ள ஊரின் மன்றத்து, எதலேலே உணவை இரங்தும் நிரம்பப் பெருத மேனியோடூடி, விருந்தின்கண்ணுஞ் செல்லும் மிக்கபெருமை யை யுடையவனுமிருக்கின்றான். (எ-று)

‘அன்னுய்’ என்றது, தோழியை, ‘இன்மானுக்கன்’ என்ற பாடத் திற்கு—இனிய மானுக்கன் என்க.

‘இல்லோர் இளமானுக்கன்’ என்றதில், ‘ஒருமை’—சிறப்புப்பொருள் தந்து; ‘மானுக்கன்’ என்றதுபாண்ணே; அவன் தலைமகன்குறிப்பின்வழி யெல்லாம் பரத்தையர்ப்பலரிடத்தும் பலகாலும் வாயிலாய்ச் சென்றுவருகின்றான் என்ற குறிப்பால்.

மன்றத்திடத்து மனையினைக்கொண்ட பரத்தையர்பாலெல்லாம் தலை மகன்குறைக்குறி முற்றுப்பெருமல், என்னிடமும் குறைக்குறிக்கொள்ள வந்தனன் என்பது குறிப்பாற் புலப்பட, ‘தன் னூர்.....ஊரும்’ என்றான்.

‘பெருஞ்செம்மலன்’ என்றது, ‘விகாழகு’ என்னும் வழக்குமிழப்போலும் பிறிதுபொருள் பயந்தது.

இல்லுறைவார் விருந்தினரை மருாதவின், ‘யானும் கேவேன்’ என்றனன் தலைவி: வாயில்நேர்ந்தமை குறிப்பு.

மெய்ப்பாடு—எள்ளல்பற்றிய நகை. பயன்—வாயில்நேர்தல்.

மருதம்.

[இது, வரைய மலிக்தமை ஊர்மேல்வைத்துத் தோழிக்குக் கிழுத்தி உரைத்து.]

எ-து,—தலைமகனுக்குத் தமர் வரைவுகேர்த்தமையறிக்கு, ‘தோழி! இனி, தனித்தார் உறங்காமையான் ஏழுந்த அவரைக் கேளாது, இவ்வுக்கார் இனியை கணவன்மனத்தைக் கேட்டு இன்புறவாராக; கிழுவனும் கனவிற் வைக்க அவனே’ என, தலைமகன் ஊரின்மேல்வைத்து வரைவுமலிக்தமை உரையாகிறதல்.

[கோல்லிக்கண்ண் பாடியது.]

நச. ஒறுப்ப வேரவளர் மறுப்பத் தேறலர்
தமிய ருறங்குஞ் கெளவை யின்று
யினியது கேட்டின் புறுகவில் ஓரே
முனுஅ தியானையுண் குருகின் கானலம்
பெருந்தோட்ட மள்ள ரார்ப்பிசை வெளுஉங்
குட்டுவன் மாந்தை யன்னவெங்
குழைவிளங் காய்ந்தற் கிழவனு மவனே.

(இ-ன.):—(தமர்) ஒறுப்பவும் வருந்தல் ஒழியாராய் ஆற்றலிக்குஞ் சொற்களான் வருந்தல் கூடாதன மறுப்பவும் தெளியாராய்த் தனித்தாரது உறக்கங் காரணமாக எழுந்த அலரைக் கேட்டலீலதாய் வரைவாகிய இனி யதைக் கேட்டு, இன்புறவதாக இவ்லூர்தான்; எதிரிடத்து யானையுண்ணுங் குருக்கத்திச்சோலையையுடைய கடலும், அழகிய பெரிய தொகுதியை யுடைய வீர்கள் ஆரவாரிக்கும் ஆரவாரத்தைக் கேட்டு அஞ்சம்படி செய்யும் (கடல்பிறக்கோட்டிய) குட்டுவன் என்னுஞ் சேரனது, மாந்தையென் னும் கார்த்தைப்போன்ற எமது குழை விளக்குஞ் சிறந்த துதையுடைய கிழவனும் (களவிற் கலங்த) அவனேயானுன்.—(ஏ-ற.)

உறங்குஞ் கெளவை—உறக்கங்காரணமாக எழுந்த அலர்; என்றது, தலைவி இரவினுஞ் துயின்றிலள் என அவ்லூரத்து எழுந்த அலர்.

இனியது—(தலைமகனுக்குத் தமர் வரைவு நேர்ந்த) இனிமையைத் தருவது; ‘இனி, அது’ என்று பிரித்து, ‘இனி (தலைமகனுக்குத் தமர் வரைவு நேர்ந்த) அதனை’ என்றும் உரையுரைக்கலாம்.

‘யானை உண்குருகு’ என்றது, குருக்கத்திக்கு வெளிப்படை; குருகு-குருக்கத்தி; இஃது இப்பொருட்டாதலை, *“பாசிலைக் குருகின் புன்புற வரிப்பு” என்றதனும் அறிக.

கானல்—கடற்கரைச்சோலை; ஈண்டி ஆகுபெயராய்க் கடலையுணர்த் திறறு; ‘கானலும்’ என்னும் உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.

குட்டுவன்—கடல்பிறக்கோட்டிய குட்டுவன்சேரன்; இவன் கடலை வென்றமையை, ி“கோடுநேரல் பெளவங் கலங்க வேலிட், உடைதிரைப் பரப்பிற் படுகட வோட்டிய, வெல்புகழ்க் குட்டுவன்” என்றதனுன் அறிக.

* பெரும்பானைற்றுப்படை—ஙங்க.

ி பதிற்றுப்பத்து-ஜங்தாம்பத்து—ச, க—கட.

தோட்ட—தொகுதியையுடைய; இதனை, * “**தழதோட்ட கள் வாத்தே**” என்றதன் விசேஷவரையான் அறிக.

மாங்கை—சேராட்டின்கண்ணால்தோர் ஈகர்; இதனை, § “இலக்கு நீர்ப் பரப்பின் மாங்கையோர் பொருங்” என்றதனால் அறிக.

‘**குழை விளங்கு நுதல்—குழையும் நுதலால் விளங்கும் என்றவாறு;** குழையால் விளங்கும் நுதல் எனினும் அமையும்.

கிழவன்—தமர் வரைவுகளின்தமையால் உரிமையையுடையவன்.

மெய்ப்பாடு—புலன்பற்றிய உவகை. பயன்—வரைவுமலிவு தோழி க்கு உரைத்தல்.

மஞ்சுதம்.

[இது, பிரிவிடை மெலிந்த கிழுத்தி தோழிக்குச் சொல்லியது.]

எ-து.—தலைவன்து பிரிவைப் பொருது இளைத்த தலைவி, ‘தோழி! எமது கண்கள் வெட்கமடைந்தில்; மழை சொரிந்ததனாற் குளிர்ச்சிவருதலையுடைய வாடையும் நம்மைப் பிரிந்தார்க்கு அழல்வதாயிற்றா? என, அவன்து அன்பின்மை தோன்றக் கூருநிற்றல்.

நி [தீழரிக்கிரனேயிற்றியார் பாடியது.]

ந.நி. நாணில மன்றவெங் கண்ணே நானேர்பு

சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன

கணைத்த கரும்பின் கூம்புபொதி யவிழு

நுண்ணுறை யழிதுளி தலைதீப

தண்வரல் வாடையுநம் பிரிந்துகொனாக் கழுலே.

(இ-ன.):—**வெட்கமடைந்தில், உண்மையாக எமது கண்கள்;** (தோழி! முதிரும்) நாளை கேள்க்கு (அதனால்), சினையிடத்து உறையும் பசிய பாம்பினது சூன்முதிர்ப்பைப்போலத் திரண்ட கரும்பினது (தலைக்) குவிவுட்டமாக விரியும்படி, (வானம்) நுண்ணிய நீரின் (உலகின் வறுமையை) அழிக்கும் (இயல்புள்ள) துளிகளைச் சொரிந்ததனால், குளிர்ச்சிவருதலையுடைய முன்பனிக்காலத்து வாடையும் (நமக்கேபோல) நம்மைப் பிரிந்தார்க்கு அழலைப்போன்றதாயிற்றா? (இன்று.) (எ-று.)

அன்பில்லாத பிரிந்தார்தம் வருகையை நோக்கவின், ‘நாணில..... கண்ணே’ என்றார்; ‘கண் நாணில்’ என, உறுப்பினை உணர்ந்தனபோலக் கூறினார்; என்னை? ! “**உணர்ந்தபோல ஏறுப்பினைக் கிழவி, புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே**” என்றாகவின்.

***திருக்கோவையார்.—அ.** ; **தொல்—பொருள்—பொருளியல்.—அ.**

§ **பதிற்றுப்பத்து—ஒன்பதாம்பத்து—௩, ௨.அ.**

மூலமும் உரையும்.

சுக

சினைப் பசும் பாம்பு—சினையிடத்து உறையும் இயல்பினதாய் பசு சைப்பாம்பு; அதன் குணமுதிர்ப்பு, என்டு கரும்பின் திரண்ட தலைக்குவி விற்கு உவக்கம்; *“சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் ரேற்றம்போல்” எனச் சிந்தாமணியில் செற்பயிரின் குணமுதிர்ப்பிற்கு இப்பசும்பாம்பு உவகமை கூறப்பட்டிருக்கின்றது. தலைஇய—சொரிந்த; என்டு ஏதுப்பொருட்டாதலை, சொரிந்ததால் என்று பொருள்பயங்தது; இஃது இப்பொருட்டாதலை, †“தலைப்பெய நலைஇய தண்ணறங் கானத்து” என்பழியுங்கானங்க. வாடை—வடகாற்று; அதன் உம்மை-சிறப்பு; அது என்டு ஆகுபெயராய், அக்காற்று வீசும் (முன்பனிக்) காலத்தைக் குறித்தது; வாடைக்காற்று முன் பனிப்பருவத்து வீசுவதாதலை ‡ “காலஸர்ப் பிரிச்தோர் கையற நலியுங் தண்பனி வடந்தை யச்சிரம்” என்றதனுன் அறிக்:

மெய்ப்பாடு வருத்தம்பற்றிய இளிவரல். பயன்—ஆற்றுமையுணர்த்தல்

தூறிஞ்சி.

[இது, வரைவிடைவைத்துப் பிரிய, ஆற்றுவெனங்க் கவன்று வேறு பட்ட தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.]

எ—து,—வரைவை இடையே வைத்துப் பொருள்வயின் தலைவன் பிராங் தவிடத்துப் பிரிவைப் பொருளென்று வருங்கி வேறுபாட்டைத்த தோழி யை நோக்கித் தலைமகள், ‘நாடன், ‘நீ என்னெஞ்சு கானுக உறைதலின் நான் நின்னிலும் வேறானவனல்லேன்’ என்று மணந்தவன்று கூறிய வஞ்சி னம், நின்னிடத்து னோய்தருவதோ? என, தலைமகன் தவாரனென்பது பயப்பக்குறித் தோழியை ஆற்றுவியானிற்றல்.

[பாணி பாடியது.]

நகு. துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவருங் குண்ற நாட
னெஞ்சுகள ஞக நீயலேன் யானென
நற்றேண் மணந்த ஞான்றை மற்றவன்
நவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னுனே.

* சிந்தாமணி-நாமகன்—உ.ச.

† திருமுருகாற்றப்படை—க.

‡ சீக்குறுநறு-குறிஞ்சி-அம்மவாழிப்பத்து—க.

(இ-ன்):— கொடி, தங்கிய மலையின் பக்கத்துப் (படர்ந்ததான) மாணைக் கொடி, தங்கிய யானையிடத்துப் படர்வதைப்போலும் குன்றத்தையுடைய காடன், “எனது செஞ்சம் இடமாக நீ (தங்குதலின்) ‘நின்னிலும் வேரூன் வன்’ அல்லேன் யான்” என்பதாக எனது கல்ல தோளை மணங்தவன்று கெடாத குளை உரைத்து, நோய்தருவதாகுமோ தோழி! நின்றிறத்து?— (எ-று.)

மாணை— ஓர்வகைக் கொடி. துஞ்சுதல்— தங்குதல். இவரும்— படரும்; ஈண்டி, படர்வதைப்போலும் என்று பொருள் பயந்து; இவை, இப்பொரு எனவாதலே, * “வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே” ६ “பீரை நாறிய சுரையிவர்மருங்கின்” என்ற இவற்றான் உணர்க. துஞ்சு களிரு— உறங்குங் களிருமாம். ‘நினையலன்’ என்ற பாடத்திற்கு, ‘நின்னையன்றி வேரென் நையும் நினையேன்’ என்க. ‘தாவா வஞ்சினம்’ எனவும் பாடம்; பொரு எளான்றே. ‘நந்தேருள்’ என்றான், அவன் மணக்கும் பெரும்பேற்றைப் பெற்றமையின். மற்று— ஆசை. தாவா— விகாரம். நோயோ— நோய்தருவ தோ; ஒ— வினா.

இறைக்கி:— மலையின்பக்கத்துப் படர்ந்த மாணைக்கொடி; தங்கிய மாணையினிடத்துப் படர்வதைப்போலும் குன்றங்குழந்த நாடன் என்ற தலைனோ, வரைதற்கு வேண்டிய பொருள் கொணர்ந்து வரைந்து கொண்டு சேர்ந்திருக்கப் பிரிந்த பிரிவும் மறந்து கைவிட்டிப் பிரிந்தாற் போன்று நினக்குத் துயர்த்தது; உண்மையை அறியமுடியாமையால் என்பதாம்.

மெய்ப்பாடு— முன்னையதே. பயன்— தோழியை ஆற்றுவித்தல்.

பாலை.

[இது. தோழி ‘கடிதுவருவர்’ என்று ஆற்றுவித்தது.]

எ-று.— தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகன் ஆற்றுளாக, தோழி, ‘நாதலர் விருப்பம் மிகுநியாக உடையவர்; ஆதலின்; அருளவும் அருளுவர்; மேலும், அவர் சென்ற வழியிடத்து, பிடியின் பசியைப் போக்கக் களிறு யாமரத்தையும் பிளக்கும்’ என்று, ‘அதனையும் காண்பர்; ஆதலின் விரை வில் மீன்வர்’ என்பது பயப்பக் கூறி ஆற்றுவியாறிற்றல்.

[பாலைபாடிய பெருங்கூங்கே பாடியது.]

ஏன். நீசைபெரி துடையர் ஈல்கலு நல்குவர்

பிடிபசி கணைஇய பெருங்கை வேழு

மென்சினை யாஆம் பிளக்கு

மன்பின் ரேழுமியவர் சென்ற வாடே.

(இ-ள்): --(தலைவர் கந்திரத்து) முன்பே அன்பு மிகுதியாக உடையார்; ஆதலின், (கந்திரத்து) அருளவும் அருளுவார்; (மேலும்,) பெண்யாளையின் பசியை நீக்குதற்பொருட்டுப் பெரிய கையையுடைய ஆண்யாளை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தையும் பிளக்கும், (அதனிடத்து வாய்த்து) அன்பினால், தோழி! அவர் சென்ற வழியிடத்து; (அதனையுக் காண்பார் நீட்டியார், மீள்வார்.) (எ-று.)

ஙல்கல்—கொடுத்தல்; அது காரணமாகிய அருளின்மேல் ஸ்னரத்து. கைவேழும்—யாளைக்கு வெளிப்படை. ‘யா’ ஒரு மரமென்பதையும், அது வேற்றுமைக்கண் வலியொடு புணரும்பொழுது மெல்லெலழுத்து மிகும் இயல்பினது என்பதையும், * “யாமரக் கிளையும் பிடாவர் தளாவி, மாழுப் பெயரு மெல்லெலழுத்து மிகுமே” என்றனால் அறிக. ‘சினை யாரும் பிளக்கும்’ என்ற பாடத்திற்கு—கிளைகளையுடைய ஆக்கிரமையும் பிளக்கும் என்க. ‘சென்றவாறே’—என்பதில் ஏழாவது இறுதியில் தொக்கது.

இறைச்சி:—பிடியின் பசியை ஒழித்தற்குக் களிற யாமரத்தைப் பிளக்கும் அவர் சென்ற ஆற்றிடத்தில் என்றநானேன், அன்புடைய அவர் அதனையுக் காண்பார், நீட்டியார் மீள்வார் என்பதாம். அன்புறுத்தாரு கட்டி னால், வந்திய தலைவியை ஆற்றுவித்தத்து. (1)

மெய்ப்பாடு—அச்சத்தைச்சார்ந்த பெருமிதம், பயன். ஆற்றுவித்தல்.

துறிஞ்சி.

[இது, வரைவாநீட்டித்தவழி, தலைமகன் தனது ஆற்றுமை, தோன்றத் தோழிக்குக் கூறியது.]

எ-து,—தலைமகன் விரைவில் வரைதலைக் கைக்கொள்ளாது நீட்டித்தவிடத்து, தலைமகன், ‘தோழி! நாடன்கேண்மை என்றும் கல்லதரயிருந்தது; அது கழித்து; கண்ணின் நீரோடு இங்குத் தனித்துத் தங்கும்படி நம்துய ரைக் கருதாது செல்லுதல் வல்லார்க்கு’ என்று, அவர்பால் வரையுமாறு எவர் சென்ற கூறுவார் என்பதுபயப்ப, தனது ஆற்றுமையை அறிந்து கொள்ளு மாறு கூருவிந்றல்.

* தொல்-எழுத்து-உயிர்மயக்கியல்—27.

[கலெக்டர் பாடியது.]

ஏ. கீன் மஞ்சூரு யறையின் முட்டை
வெபிலாடு முசுவின் குருளை யுருட்டுவு
குன்ற நாடன் கேண்மை யென்று
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
ணீரோ டொராங்குத் தணப்ப
வுள்ளா தகறல் வல்லு வோர்க்கே.

(இ-எ):—கானத்தின்கண்ணுள்ள மயிலினது, அறையினிடத்தில் இல் னாத முட்டையை வெய்யிலில் (நிற்கமுடியாது) ஓடும் குரங்கின்குட்டி உருட்டும் குன்ற நாடன் கட்டு என்றும் பெரியதாயிருக்கது; அது கழிந்தது; தோழி! மையுண்ட கண்ணிடத்து நீரோடு கூடி, ஒரிடத்து நாம் பிரிந்தி குப்ப (நந்துயரத்தை) நினையாது, அகன்றிருத்தலே வல்லார்க்கு (எவர் சென்று நம் துயர்க்குறி வரையுமாறு செய்வர்?) (எ-று.)

மயில் கூடுமைத்துக் கொள்ளாது, கெருக்கமான புதர்களிலும் வேலிக்கால்களிலும் முட்டையிடுதலும், கூடில்லாமையின் மரக்கோட்டில் இரவில் உறங்குதலும் இயல்பு; ஆதவின், 'அறை இல் முட்டை' எனப் பட்டது. இனி, 'அறை இல் முட்டை'; 'அறையில் முட்டை' எனப் பிரிந்து, பாறையை இல்லாகவுடைய முட்டை எனவும், பாறையிடத் துள்ள முட்டை எனவும் உரை உரைத்தலுமாம்; அறை—பாறை. வெயில்—'வெய்யில்' என்பதன் விகாரம். 'வெயிலோடு' என்ற பாடத்திற்கு வெய்யிலில் நிற்க முடியாது ஓடும் என்க. முசு—குரங்கிலுள் ஒருவகை. குருளை—குட்டி; ஈண்டி, * “நாடைய பன்றி புலிமுய னங்கு, மாயுங்காலைக் குருளை யென்ப” என்ற குத்திரத்து ‘ஆயுங்காலை’ என்றதனால் முசுக்குட்டி யிடத்து வந்தது. நன்று—பெரியது; இதனை, † “நன்று பெரிதாகும்” என்றதனால் அறிக. மன்—கழிவின்கண் வந்தது. வாழி—அசைவிலை. ‘வல்லுவோர்க்கே’ என்பதில், உகரம்—சாரியை; ஈற்றுமிசை ஆ ஒவாயிற்று. ‘கான மஞ்சூருகுன்ற நாடன்’ என்ற கருத்து, ‡ “வந்தாய் பவரையில் லாமயின் முட்டை யிளையங்கி, பஞ்சா டிரும்பொழி பல்வரை நாடன்” என்றவிடத்தும் ஒருவாறு அமைந்திருத்தல் காண்க.

உள்ளுறை—மனையகத்து வைக்கப்படாமையின் மறைவிடத்திராத மயிலின் முட்டையை நனும் பொழுது உள்தாம் துயரத்தை அறியாத

* தொல்-பொருள்-மாடு—ஏ.

† தொல்-கொள்-ஷரி—ஶடு. ‡ திருக்கோணவயார்—உகை.

மூலமும் உரையும்

நீண்

முசக்குருளீர் சன்ற மயிலின் வருத்தத்தையும் எடுத்த முட்டையின் மென், மையையும் என்னுடை உருட்டுகின்றபோல, காதலர் கருத்தில் வைக்கப் படாத எனது காமத்தை நீ இஃதை உற்றுணராமையான், என் வருத்தத் தையும் காமத்தின் மென்மையையும் கருதாது இவ்வாறு உரைக்கின்றனே என்பதாம்; இனி, வஞ்சாய்பவர் தோழியாகவும், முசக்குருளீர் தலைவனு கவும், உருட்டுதல் தலைவர்களது வருத்தம்பாராது தான் வேண்டியவர் ஏற்கும் அவனது ஒழுக்கமாகவும் உரைப்பினும் அமையும்.

மெய்ப்பாடு—அசைவபற்றிய அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்

பாலை.

[இது, பிரிவிடை ஆற்றல்வேண்டுமென்ற தோழிக்குக் கிழுத்தி உராத்தது.]

எது,—தலைவன் பிரிக்கவிடத்துத் தலைவர்கள், 'முலையிடைத் துயின் முளைந்து போயினார் சென்றவழி, காற்றுத்தாக்க உழிஞ்சில்வற்றலார்க்கும் மலைகளையுடைய அரிய சுரம் என்பர்' என்றுகூறி, 'யான் எங்ஙனம் ஆற்றியுள்ளுவேன்? யான் ஆற்றுகின்றிலேன்' என்று, 'நீ ஆற்றுயாகின்ற தென்?' என்று தோழிக்குக் கூருவிற்றல்.

[ஒளவையார் பாடியது]

நக, பேந்திறந் கடுவளி பொங்கரப் போந்தென

நெற்றுவினோ யுழிஞ்சில் வற்ற லார்க்கு

மலையுடைய யருஞ்சுர மென்பநம்

முலையிடை முனிநர் சென்ற வாரே.

(இ-ள்):—யிக்க வலியுள்ள கடுங்காற்று மரக்கோட்டிடத்துச் சென்று அடித்ததனால், முதிர்ந்து விளைந்த வாகையினது நீர்வற்றிய கொற்றுக்கள் ஒலித்தலைச்செய்யும் மலைகளையுடைய அரியசுரம் என்பர்; கம் முலையிடத்து விருப்பமில்லாதார் சென்ற வழியை (எ-று.)

'வெங்கதெறல்' என்ற பாடத்திற்கு-கொடிய அழிக்கும் இயல்புள்ள எங்க. பொங்கர—மரக்கோடு; உழிஞ்சில்—வாகை; இவை, இப்பொருளானவாதலை, * “உயர்ந்த பொங்க ருயர்மர மேறி,” ६ “பொரியரை யுழிஞ்சிலைம் புன்முளி மூங்கிலும்”: என்பவற்றால் உணர்க. முனிநர்—வெறுப்புடையார்; எனவே, விருப்பமில்லார் என்பதாம்; ‘வெகுன்பவர்’ என்றுமாம். ஆறு—என்பதில் இரண்டாவது இறுதியில் தொக்கது.

மெய்ப்பாடு—அணங்குப்பற்றிய அச்சம். பயன்—ஆற்றுமை நீங்கள்.

* கலித்தொகை-மருதம்—ஓ. நீ சிலப்பதித்தாசம்—ஏரிசாண்வாத—எக்

குறிஞ்சி.

[இது, இயற்கைப் புணர்ச்சி புணர்த பின்னர்ப் பிரிவெனக் கருதி அஞ்சிய தலைமகளது குறிப்புவேறுபாடுகள்டு தலைமகன் கூறுகின்றது.]

எ-து,—இயற்கைப்புணர்ச்சி புணர்த பின்னர்ப் பிரிவெனக் கருதி அம்பாயும் எத்தொடர்பினர்? எங்கையும் நுங்கையும் எம்முறைக் குற்றக் தினர்? யானும் நீயும் எவ்விடத்து ஒருவரை ஒருவர் அறிவோம்? அன் புடைய எம் நெஞ்சம் தம்மில் தாம் கலக்திட்டன்! என்று, 'எதுவின்றிப் பான்மை கூட்ட எய்சிய கூட்டம் என்றும் பிரிவுடையதாகாது' என்பது பயப்ப, தலைமகளச்சம் நின்குமாறு கூருகிறதல்.

[செம்புலப்பெய்ந்தீராரி பாடியது.]

ஓ. | யாயும் யாயும் யாஶா கியரோ

வெங்கையு நுங்கையு மெம்முறைக் கேளிர்
யானு சீயு மெவ்வழி யறிதுஞ்

செம்புலப் பெய்ந்தீரி போல

வன்புடை நெஞ்சங் தாங்கலங் தனவே.

(இ-ள):—(என்) யாயும் (நின்) யாயும் எவ்விதத்தொடர்புடையார்? என்கையையும் நின்கையையும் எம்முறையினையுடைய சுற்றக்கார்? யானும் நீயும் (முன்னர்) எவ்விடத்து (ஒருவரையொருவர்) அறிவோம்? செம்ய புலக்கிற பெய்த நீர்போல, அன்புடைய (கம்) நெஞ்சம் (எவருதலியும் இன்றித) தாமாகவே கலக்திட்டன. (எ-து.)

எனவே, பான்மை கூட்ட எதுவின்றி இயற்கையின் இங்கன் கிகுஞ்ச கூட்டம் என்றும் பிரிவினை யுடையதாகாது; ஆகவின், பிரிவேன் என்ற கவலற்க என்றாலும். நீர், பெய்த நிலத்தின் தன்மையைத் தான் எய்தும் என்பதை, * “நிலத்தி யல்பா னீர்த்திரிச் தற்குகும்” என்றதனாலும் அரிக ‘செம்புலப் பெய்த நீர்போல’ என்று எழித்தாண்ட உள்ளமைப்பற்றி இதன் ஆசிரியர், ‘செம்புலப்பெய்ந்தீராரி’ எனப் பாராட்டப் பெற்றால்போலும்: ‘செம்புலப் பெய்னீர்போல’ என்றும், அதற்கேற்ப ஆசிரியர்பெயர். ‘செம்புலப்பெயயன்ரார்’ என்றும் பாடபேதம் உண்டு; பொருள்வேறுபாடின்று.

மெய்ப்பாடு—உவகை. பயன்—அச்சமதற்றல்.

மூலமும் உரையும்

திடி

பாகை.

இத, பிரிவிடை வேற்பாடுகளுடு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

எ-து.—தலைமகன் வரைவிடைவத்துப் பிரிவிடைத்துத் தலை மகளது சிலைமை கெட்டமையைக் கண்டு வருகிய தேழிக்குக் கிழத்தி ‘காதலர் பக்கத்தாராகப் பெரிதும் மகிழ்ந்து மணவிழவினைக் கொள்ளும் இவ்வுரிமீலில் விரும்பித் தங்குவேன்; என்றாலும், அருஞ்சுசத்துப் பொருக்கிய முன்றிலிடத்து அவர் அகன்றஞான்று அலப்பேன்’ என, தானுற்றமயை புலப்படக் கூருநிற்றல்.

[அணிலாடு முன்றிலாரி பாடியது.]

சக. காதல் ருஷைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ஸுரிற் புகல்வேன் மன்ற
வத்த ஏண்ணிய வங்குடிச் சீறார்
மக்கள் போகிய வணிலாடு முன்றிய
புலம்பில் போலப் புல்வென்
றலப்பேன் ரேழியவ ரகன்ற ஞான்றே.

(இ-ஞ.:—காதலர் பக்கத்தாராகப் பெரிதும் மகிழ்ந்து மணவிழவினைக் கொள்ளும் (இவ்) ஓரிடத்து, (அவர் வரும்வரையும் தங்கியிருக்க) விருப்பங்களுடேன், உண்மையாக; அரிய சுரத்திடத்துப் பொருந்திய அழிய குடியினமுடியை சிறிய ஊரிடத்துன் மக்கள் போய்விட்டதனால் அனில்கள் ஆடுதலைச்செய்யும் முன்றிலிடத்து, அவர் அகன்றவன்று. தோழி! புலம்புதலையுடைய இல்லைப்போல அழகுகெட்டு வருந்துவேன் (எ-று.)

முன்றிலிடத்து அவர் அகன்றஞான்று அலப்பேன் என்று கூட்டுக. சாறு—விழா; ஈண்டு மணவிழவினைக் குறித்தது. அத்தம்—அரிய சுரம் புல்வெனல்—அழகுகெடல்; இவை இப்பொருள்ளாதலை, *“சாறு தலைக் கொண்டென”, † “அத்த ஏண்ணிய வங்குடிச் சீறார்”, ‡ “புனிற் றஙப் குரைக்கும் புல்வென்டில்” என்றவிடங்களிலும் காணக; அருஞ்சுரம்—மிகவும் செல்லுதற்கரிய நெறி. போகிய—போய்விட்டதால் எனக் காரணப்பொருள்பட்டது அணில்—மக்களில்லாதவிடத்து ஆடும்

புறங்குறு—அ2.—க.

அங்கானுற—களிற்றியானை நினை—க—க0.

சிதுபானுற்றப்படை—கடு.

இயல்பினது. ‘அணிலாடு முன்றில்’ என்ற நயத்தொடரை எடுத்தாண்டமைபற்றிப்போலும், இதனுசிரியர், அணிலாடுமேன்றிலாரி எனப்பெயர்ப்பறுவாராயினர்.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்க்க பெருமிதம். பயன்—ஆற்றமாற்றிவித்தல்.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறிவேண்டிய சிழுவற்குத் தோழி கேர்க்க வாய்பாட்டான் மறுத்து.]

எ—து—தோழியிற் கூட்டங் கூடியபின் வரைந்துகொள்ள முயலாது களவின் நூர்தலையே விழைந்து இரவுக்குறிக்காம் இடத்தைத் தெரிவிக்குமாறு வேண்டிய தலைமகனுக்குத் தோழி, ‘நாடு! வழியல்லாவழியாற் கிடைக்குவ காம் எங்களுக்கு விடத்தக்கதாயினும், சின்னிடத் துண்டான் தொடர்புங் குறைவதாகுமோ?’ என, உடன்பட்ட வாய்ப்பாடுகளான் மறுத்து, வரைவுக்காவுப் கருத்தினளாய்க் கூருங்கிறதல்.

[கபிலரி பாடியது.]

சு. காம மொழிவ தாயினும் யாமத்துக்

கருஙி மாமழை வீழ்ந்தென வருஙி

விடரகத் தியம்பு நாடவெங்

தொடர்புங் தேயுமோ நின்வயி ஞேன.

(இ—எ;—(அறத்தின்வழித்தன்றி நிகழும்) வேட்கை விடத்தகுங்க தாயிருக்காலும், இரவில் உலகம் விளைதற் ; க கருவியாகிய பெரிய மழைப்பொழித்தனால் (உண்டான்) அருவி (மலை) முழுமூடித்துப் பாய்ந்து ஒலிக்கும் நாடு! எமது தொடர்க்கியுங் குறையுமோ சின்னிடத்து? (எ—று.)

ஒழுவது—ஒழுக்கத்தகுங்கது. வீழ்ந்தென—காரணப்பொருளது; அது, மழையின் மிகுதியைக்காட்டியது. ‘எம் தொடர்பும்’ என்றது, தோழியையுங் கூட்டி; உம்மை—சிறப்பு. தேயுமோ—ஓ—எதிர்மறை. யாம் அலகை அஞ்சவோம் என்பாள், ‘காமமொழிவது’ என்றும், சீ அலரை அஞ்சாய் என்பாள், ‘அருவி விடரகத்தியம்பு நாடு’ என்றுக்கூறினாள்; இரவின் ஒரும் ஏதுமெண்ணாது வருவாய் என்பாள், ‘அருவி விடரகத்தியம்பு நாடு’ என்றாருமாம்.

மெய்ப்பாடு—அச்சம். பயன்—வரைவுக்காதல்

பாலை.

[இது, பிரிவிடைமெலிந்த கிழத்தி சொல்லியது.]

எ-து,—தலைமகன் பிரிந்தவிடத்து மெலிவடைந்த கிழத்தி, 'செல்வாரல்லர் என்று யான் இகழ்ந்தனன்; தெரியின், விடுவாள்ளலன் என்று அவர் இகழ்ந்தனர்; அவ்விடத்து இரண்டு பெரிய இகழ்ச்சியாகிய ஆண் மையும் செய்த பூசல், இவ்வூர் நல்லாரைப்பற்றி அக்காலத்தே நல்ல எனது நெஞ்சையும் வருந்தசெய்யும்' என்று ஆற்றுமை புலப்படக் கூருகிற்றல்.

[குவைவயாரி பாடியது.]

சா. சேல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
விடுவா ள்லலென் றவரிகழ்ந் தனரே
யாயிடை யிருபே ராண்மை செய்த
பூச னல்லார்க் கதுவியாக்கெ
னல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

(இ-ள்):—'தலைவர் சேல்வாரல்லர்' என்பதாக யான் இகழ்ந்தனன்; 'பிரிவிது தெரியின், கம்மை' விடுவாள்ளலன்' என்பதாக அவர் இகழ்ந்தனர்; அங்ஙனம் இருவரும் ஒருவரையொருவர் இகழ்ந்திருந்தவிடத்து, அவ்விரண்டு பெரிய (இகழ்வாகிய) வன்மையும் செய்த (பிரிவிடத்து உள்ளகிய) பூசல், இவ்வூர் நல்லாரைப்பற்றி, அக்காலத்தே எனது நுன் பத்தையுடைய நெஞ்சத்தையும் வருந்தசெய்யும்—(எ-று.)

'வீவாளல்லள்' என்ற பாடத்திற்கு 'உயிர்வாழ்வாள்' என்க. 'ஆண் மையும்' என்றதன் உம்மை விகாரத்தால் தொக்கது. பூசல்—ஆரவாரம்; சண்டு, பிரிவிடத்தெழுந்த அவரைக் குறித்தது. 'பூசலுண்டாவதற்கான இகழ்ச்சியை இருவரும் கொண்டோம்' என நயம்படக்கூறினான். வல்லி யல்புள்ள அவர் மெல்லியல்புள்ள என்னிடத்து இகழ்ச்சி கொண்டமை. யான், யானே வருந்துகின்றேன் என்றார்கள். நல்லார்—மகளிர்; துயர் கூருங் தனங்கு மேலுங் துயர்க்கூரும்படி அலர்க்கூறுகின்ற அவ்வூரைப் பிறகுறிப்பாய்க் கூறியது உமாம். 'நல்லார்க்கதூவி' என்றது, பிரிந்த அப்பொழுதே அவர் அலர்க்கற உணர்ந்துகொண்டமையைக் கருதி. கதுவி—பற்றி. ஆங்கு—அக்காலத்தே. 'நல்லென்னெஞ்சம்' என்ற பாடத், திற்கு. (அன்பிலரானமையை அறிந்து வைத்தும் அவர்தொடர்பை அகற்ற மாட்டாத) நல்ல எனது நெஞ்சம் என்க 'நெஞ்சம்' என்றதில் இரண்ட ஆருபும் இறந்துதழிடுய எச்சவும்மையும் விகாரத்தால் தொக்கன.

—மெய்ப்பாடு—இளிவரல். தயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை

[இது, இடைச்சரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது.]

எ-து,—தலைமகன் தண்மகளை உடன்கொண்டு சென்றமையறிந்த செவிலி தெடிச்சென்று, சரத்திடையில், ‘கால்கள்தாம் பரிந்து செல்லுத வில் தவறினா; கண்கள்தாம் நோக்கி நோக்கி ஒளியிழுங்கிட்டன; என் இனப் போல வருஞ்தாதார் உலகத்துப் பலர்’ எனச் செயலற்றுக் கூறுகிற்றால்.

[வேள்ளிவிதியாரி பாடியது.]

ச. காலே பரிதப் பின்வென் கண்ணே
நோக்கி நோக்கி வாளியிழுந் தனவே
யகவிரு விசம்பின் மீனினும்
பலரே மன்றவில் வுலகத்துப் பிறரே.

(இ-ன்)·—கால்கள்தாம், பரிந்து செல்லுதலைத் தப்பினா; கண்கள்தாம் நோக்கி நோக்கி ஒளியினை இழுங்கனா; அகன்ற கரிய விசம்பிடத்து மீன் தனினும் பலராயிருந்தார், இவ்வுலகத்துக் (காதண்மகளை ஏதின்மகன் கண்விட்டுக் கவுற்சியெய்தாத, பிறர்.—(எ-று): எனவே, இனி என்செய் வேன் என்றாம்.

வழியின்கொடுமையாற் சென்ற தேடிப்பிடித்திடாமையின், ‘காலே பரிதப்பின்’ என்றும், சேன்றறிடத்து ஊன்றியுன்றிப் பார்த்து ஒளி மழுங்கினமையின், ‘கண்ணே நோக்கி நோக்கி வாளியிழுந்தனவே’ என்றும் கூறினான். பரி—முதனிலைத்தொழிற்பெயர். நோக்குதல்—ஊன்றிப்பார்த்தல். விசம்பின்மீன்—மிகுகியையுணர்த்தக் கூறப்பட்டது; மீன்—மின்னுவது என்னுங் காரணம்பற்றியது. வருத்தம் அடைந்தார், ‘எவர் எம்போன்று வருக்கினார்’ என்பர்; அங்ஙனமே, செவிலியும், ‘அகவிரு... அ...பிறரே’ என்றான்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமைங்குதல்.

மநுதம்.

[இது, தலைமகற்குப் பாங்காயினார் வாயில்வேண்டியவழித் தோழி வாயில்நேர்த்து.]

எ-து,—பாத்தையர் மாட்டுப் புதுப்புனலாடப் பிரிந்த தலைமகன், பாங்காயினால் வாயில்வேண்டியவிடத்துத் தோழி, ‘தலையிடலறைக்குத் தேரிற் பாத்தையரை யேற்றிக் கழுவதற்குச் சென்ற ஊரன், ‘பெரிதும்

பிள்ளம் உரையும்.

ஒன்

விளக்குமுடையவன் யிகவும்! என்று வருந்தும், சிறுரக்ளொயுடைய தாயே! இங்குதிப்பிறப்பு வெகுளத்தக்கதாகும்! என்று தலைமகளோக்கி அவன் உடன்படுமாலு கூறி வாயில்கோநிற்றல்.

[ஆலங்குதிவங்கூரி பாடியது]

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிமை மகளிர்க் கழீஇய சென்ற
மல்ல ஹார னெல்வினன் பெரிதென
மறுவருஞ் சிறுவர் தாயே
தெறுவ தம்மவித் தினைப்பிறத் தல்லே.

(இ-ன்):—காலைக்காலத்தே ஏழுந்து விசையுள்ள டேஷர ஏற்ப அமைத்துச் சிறந்த இழைகளை அணிந்த (பரத்தையாகிய) மகளிரைப் (புதுப்புனலிடத்துக்) கழுவதற்குச் சென்ற வகப்பழுள்ள ஊரினையுடையான், ‘விளக்குமுடையவன் பெரிதும்’ என்று வருந்தும் சிறுரக்ள்தாயே வெகுளத்தக்கதாகும், இங்குதியிற் பிறத்தல்—(எ-று.)

பண்ணுதல்—ஏற்பவமைத்தல்; இஃதிப்பொருட்டாதலே, * “புலவர், புதுதல் யானெயாடு புனைதேர் பண்ணவும்” என்புழியுங்காண்க ‘வாளிமை மகளிர்’ எனவும், ‘தழீஇய சென்ற’, ‘தீஇய சென்ற’ எனவும் பாட பேதங்கள்; முறையே, சிறந்த, இழைகளையுடைய ‘மகளிர்’ கழுவதற்குச் சென்ற,’ கொணர்தற்குச் சென்ற’ என்பன பொருள்களாம், ‘மல்லல் ஹாரன் எல்லினன் பெரிது’ என்றது, பிறகுறிப்பு. மேனி மினுக்குதலே கொண்டார் பரத்தையர் என்பாள், ‘வாலிமை மகளிர்’ என்றும், புலத்தற்குரியையல்லை என்பாள், ‘சிறுவர்.....பிறத்தல்லே’ என்றுங் கூறினான்.

மெப்பாடு—இளிவரலைக்கார்ந்த பெருமிதம். பயன்—வாயினேர்தல்.

மருதம்.

[இது, பிரிவிடை ஆற்றுளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது.]

எ-து,—தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகன் ஆற்றுளாவன் என்று வருங்கிய தோழிக்குக் கிழத்தி, ‘தோழி! மனையறை குருவிகள், இவ்வின் இறப்பிலுள்ள தமது பள்ளியில் பிள்ளையாடு வதியும் மாலையும், புலம்பும் அவர்களை நாட்டில் இன்று கொல்?’ என்று கூறி, ‘அவர் கென்ற நாட்டிலும் இவை உள்வாகலின் கண்டு மீன்வர்’ என, ஆற்றுவேன் என்பது புலப்படக் கருகிறதான்.

[மாமிலாடன் பாடியது]

சூல் ஆட்பற் பூவின் சாம்ப வன்ன
கும்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி வூணங்கன் மாந்தி மன்றத்
தெருவி வூண்டாது குடைவன வாடி
பில்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பு
மின்றுகொரேழியவர் சென்ற நாட்டே.

(இ-ள்):—ஆட்பற்பூவினது வாடலை (பழம்பூவை) யொத்த குவிந்த சிறகினையுடையதாக மனையின்கண் ஹுறையுங்குருவிகள், முன்றிலிடத்து உலர்த்திய நென் முதலியவற்றை உண்டு மன்றத்தெருவிடத்து நூண்ணிய பூங்தோடைக்குடைந்து திளைத்து, இல்லின் இறப்பிடத்துள்ள தமது சேர்க்கையிடத்துத் தமது பிள்ளையொடு தங்கும் தயர்தரும்மாலையும் (அக்காலத் துத்தனித்தார்க்குள்ளாகும்) துயரமும் இன்றே? தோழி! அவர் சென்ற நாட்டில்.—(எ-று)

சாம்பன்—பழம்பு; இதனை *“அடலை யொடுங்கல் பழம் பூவிலை சாம்பல்” என்றனரிக: எண்டு பூவின்சாம்பல்—பூவினதுவாடல் என்றது, பழம்பு வாடியிருக்கும் இயல்பினாதால்கருதி. உணங்கல்—ஆகுபெயர்; உலர்த்தப்பட்டவைகளுக்காயினாமையின். இறை—(இல்லின்) இறப்பு, இதனை ி“குறியிறைக்குரம்பை” என்றதனுமூணர்க. மாலைக் காலத்துக்குருவிகள் தங்குஞ்சுகளோடு தம்சேக்கையிடத்துத் தங்குதல் இயல்பு. ‘பிள்ளை’—பறவையின் குஞ்சுகளிடத்து வருதலை †“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றினமை” என்றனரிக. ‘மாலையும்’, ‘புலம்பும்’ தனித்தனி ‘இன்றுகொல்’ என்பதனேநேடயையும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமாறநிலித்தல்.

குறிஞ்சி.

[இது, இராவந்தொழுகுங்காலை, முன்னிலைப்புறமொழியாக சிலா விற்குரைப்பாளாகத் தோழியரத்தது]

எ-து,—தலைமகன் இரவுக்குறித்து வந்து ஒழுகுங்காலத்து, அவன் எதிரில், ‘காட்டிடத்துக் களவினை விரும்பி இரவில் வருவார்; நிலவே!

* பிங்கள்வதை—ஒருசொற்பல் பொருள்வகை—சக்தி.

† புறங்காறு—கூது—க. ‡ தொல்—பொருள்—மகபு—ச.

அவர் வருகைக்கு இடையூருக ஏழ்தலின், நீல்லை அல்லை' என நிலா விற்குரைப்பாளாய் இவுக்குறிமதுத்து வரைவுடாதல் புலப்படத்தோழி கருவிற்றல்.

[நெடுவேண்ணிலவினுரி பாடியது.]

சன: கருங்கால் வேங்கை வீட்டுகு துறக
விரும்புவிக் குருளீயிற் ரேண்றுங் காட்டிடை
யெல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவேண்ணிலவே.

(இ-ள்):—கரிய காலையுடைய வேங்கைமரத்தினது மலர்கள் உதிர்ய் பெற்ற நெருங்கிய கற்கள், பெரிய புலியினது குட்டியைப்போன்று தோன்றுங் காட்டிடத்து இரவில் வருவார் களவிற்குக் (காலலர்); செடிய வெள்ளிய நிலவே! (நீ அதற்கு இடையூருக ஏழ்தலின்,) நீல்லை ஆக மாட்டாய்.—(எ-று.)

'கருங்கால்.....தோன்றும்' என்றகருத்தை, * "கருங்கா லின வேங்கை கான்றபூக் கன்மே, விருங்கால் வய்வேங்கை யேய்க்கும்," † "நமகளை வேங்கையின் பூப்பயில் பாறையை காக நண்ணி, மதமகளை வேங்கை யெனகளி யஞ்சும்"; ‡ "குறவு குன்றிய குரம்பை புதைய, வேங்கை தாய தேம்பாய் தோற்றும், புலிசெத்து" என்றவிடங்களிலும் காண்க. புலிக்குருளை—புலிக்குட்டி. களவு—அவ்வொழுக்கத்தைக்குறித் தது. இரவில் களவிற்கு வருவார்; நிலாவே! ஏறியாதி என்பது, ஓர் கயம்பட நின்றது; கெடுவெண்ணிலவை வெறுத்தமைபோன்று தலைவினா வெறுத் தமை புலப்படுத்தி தனித்தார்க்கு இரவு நீண்டு தோன்றுமாதலின், 'கெடு வெண்ணிலவே' என்றால். 'கெடுவெண்ணிலவே' என்ற இனியதொடர்ச்சாண்டமைப்பற்றி, இதனுசிரியர் 'நெடுவேண்ணிலவினுரி' என்ற பாராட்டிப் பெயரிடப் பெற்றார்போலும்.

இறைச்சி:—வேங்கைமலர் வீழ்ந்த கற்கள் புலியின்குருளைகளைப் போல அச்சுக்கத்தரும் என்றநூலே, வரைவுடன் படிகாராகிய எமதுமர் வரைவுடன் படார்போல உனக்கச்சுஞ்செய்கின்றனர் என்பதாம்; எனவே வேண்டின் வரைவுடன் படுவார் என்றாம்.

மெய்ப்பாடு—அச்சம். பயன்—வரைவுடாதல்.

* தினைமாலை நாற்றைம்பது. குறிஞ்சி—உச்.

† விருங்கோலையார்—கக.

‡ அகானுறு—களிற்றி—கு, க, கக்.

குறுங்தோன்கி

பாலை.

[இது, பகற்குறிச்கண், கானும்பொழுதினும் கானுப்பொழுது பெரிதாவின், வேறுபட்டகிழுத்தியது வேறுபாடுகண்டு, தோழி சொல்லியது.]

எ-து.—பகற்குறியிடத்துத் தலைமகளைக்கானும்பொழுதினும் தானுப்பொழுது பெரிதாவின், வேறுபட்டகிழுத்தியின் வேறுபாட்டைக்கண்ட தோழி, 'குராப்பாவைதான், தலைமகளை ஒரையாயம் 'காலைவருந்துங்கையாரேம்பு' என்ற கூறக்கேட்டிருந்தும் 'வரைந்துகொள்' என்னும் ஒருசொல்லைச் சொல்லாதோ காதலர்க்கு?' என்ற தலைமகளது ஆற்றுமை தோற்றக்கூறுநிற்றல்.

[பஞ்சகணுத்திரையார் பாடியது.]

அ. தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங்கையாரேம்பென
வோரை யாயங் கூறக் கேட்டு
மின்ன பண்பி னினைபெரி துழுக்கு
நன்னுதற் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பி நெருந்சொ
விசையாது கொல்லோ காதலர் தமக்கே.

(இ-ள்):—தாதைக்கொண்டு செய்த மிகக்குளிர்க்க (குராப்) பாவையானது, 'காலைக்காலத்து வருந்தும் செயலறுதலை (நெருங்காமற்) பாதுகாத்தலைச்செய்' என்று, விளையாட்டு மகளிர்கூட்டம் (நின்னைக்குறித்துக்) கூறக்கேட்டிருந்தும், (பகற்குறியிடத்துக் கானும் பொழுதினும் கானுப்பொழுது பெரிதென்று கருதி) இத்தகைய பண்பினால் வருந்துதலைப் பெரிதுங்கொண்டு வருந்தும் (நின்து) ஸ்ல நுதவிடத்துப் பசலை கீங்கும் படி அத்தகைய விருப்பத்தருவதாகும் பண்பினால், (நீவரையாது இங்கண் குழுகின், இவன் ஆற்றுள்ளாவின், 'வரைந்துகொள்' என்னும்) ஒரு சொல்லைக்கொல்லதுகொல் காதலர்க்கு?—(எ-ற.)

பாவை—குராப்பாவை என்றது, 'தாதிற் செய்ததண்பனி' என்னும் முன்னுள்ள தொடரைக்கொண்டு; குரா, பாவைபோலப்பூத்தலின், அதன்சூலைப்பாலவ் என்றல் மரபு. 'காலைவருந்தும் கையாறுந்தும்பு' என்று 'ஒரையாளர்' கூறியதென்றது, தலைமகள் காலைக்கைவத்து ஒரைந்துகளிர்ப்பதனிருத்தலின் ஒருங்கல் பகுத்துறிக்கண் சிறிதுபொழுது தலைமகளைத்

மூலமும் உரையும்.

—

தலைப்பெய்தலும் தப்பிவிடுமோ என்று கவன்று செயலற்றமையக்கண்ட
(அதன்) உண்மையை அறியாத ஒரைமகளிர் தலைமகளைக் கையாளேயும்பு
என்று கூறியது. 'இன்னபண்பு' என்றது, தலைமகன் பகற்குறியிடத்து
வந்து கூடவும் பிரிந்தானேபோலக்கருதி நுதலிடத்துப்பசலைபாய்ந்திடும்
படி பேரிதும்வருந்தும்பண்பு. இனை—முதனிலைத்தொழிற்பெயர். அன்ன
நையாகுபண்பு—வினையாட்டுமகளிர் தலைவியின் கையாற்றைப் பாது
ஊத்தலைச்செய் என்று கூறுவதேபோல கண்டுக்கேட்டும் நினது துயர
த்தை அறிந்த குராப்பாவையும் அதனை நீக்க விரும்பி முயறும்பண்பு.
'ஒருசால்' என்றது, தலைமகளின் துயரைங்குதற்குத் தக்க 'வரைந்து
கொள்' என்று தலைமகனுக்குச் சொல்லும் ஒருசால் என்றவாறு.
கொள்-வினா, ஒ—அசைனிலை தம்—சாரியை.

மெய்ப்பாடு இளிவரல். பயன்—ஆற்றுவித்தல்.

நேய்தல்.

[இது, தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றுள்ளிய தலை
மகன், அவனைக்கண்டவழி, அவ்வாற்றுமை நீங்குமன்றே? நீங்கியவழி,
அப்பள்ளியிடத்தானுய தலைமகற்குச் சொல்லியது]

எ—து,—தலைமகன் பரத்தையிற்பிரிய ஆற்றுது, அவன் பள்ளியிடத்
தானுக ஆற்றுமைக்கி, 'சேர்ப்ப! இப்பிறப்புமாறி மதுபிறப்பிலேலும்
நீஆகுக எமது கணவன்; யான் ஆகுக நினது நெஞ்சிடத்து நேருமவன்'
எனத்தலைமகன் தனது ஊடல்தோற்று உரையானிற்றல்.

[அங்குவனுரீ பாடியது]

சகூ. அணிற்பல் வன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே முன்ன மாநீர்ச் சேர்ப்ப
விம்மை மாறி மறுமை யாயினு
நீயா கிபரெங் கணவனை
யானு கிபர்சின் னெஞ்சுநேர் பவளே.

(இ-ன்):—அணிற்பல்லைப்போன்ற (முனைக்கியகுட்கள் நின்றந்)
மணம் முதிர்ந்த (மலர்களையடைய) தாழையினையும், நீலமணியின் ஒளி
யைப்பொலும் கரிய நீரையும்போன்ற (தெய்வுக்கொடிமையால்).
இப்பிறப்பொழிக்கு (யானடையும்) மதுபிறப்பிலொயினும் சீ ஆகு எமது
கணவன்; யான் ஆகு நின்னெஞ்சிடத்து நேருமவன்—(ஏ-து.)

கொங்கு-மணம்; புந்தாதுமாம். முண்டகம்-தாழை; கழிமுள்ளியுரம். கேழ்-ஒளி. மா—சருமை; இஃதிப்பொருட்டாதலை *“மாமி—ற்றம் பலவன்” என்புழியுங்காண்க. மார்ர—மிக்கீருமாம். சேர்ப்ப—கடற்ற நைவனே நீ பரத்தையர் மாட்டுப்பிரிந்து வருத்துவதால், இறக்குப்பு வேன்’ என்றும், ‘நீ அன்பிலையாயினும் யான் நின்பால் வைத்த அன்பு என்றும் ஒழியேன்’ என்றுங்கூறுவாள், ‘இும்மை.....நேர்பவளே’ என்றான். கணவனை—சிசாரியை. ‘நெஞ்சினேர்பவட்டை’ என்றும்பாடம் பொருளிஃப்பே. அகப்பட்டாரை வருத்துவதும், அழிப்பதுமான இயங் புடைய முட்களையுடைய முண்டகத்தையும், நோயுகுடைய துறைவன் என்றநலைனே, நின்னையடைந்த மெல்லியலரை நீ வருத்தியும் அழித் தும் விடும் இயல்பினை என்பது குறிப்பிற்புலப்படக்கூறினாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஷட்டீங்குதல்.

மநுதம்.

[இது, கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது.]

எ—து—பரத்தை மாட்டுப்பிரிந்த கிழவற்காக வாயில்வேண்டியவாயில் கட்குக் கிழத்தி, ‘ஞாழுண்மலர், மருதின்பழம் பூவோடுபரங்கு நீர்த்துறையை அழுகுசெய்து அவராதுரிடத்து; வளை நெகிழும்படி அழுகுசெட்டுப் புலம் புதலைத்தாங்கியது, அவர்மணங்த எனதுதோள்’ எனத்தனது மெல்லுக்கறி வாயினேர்ந்தமையுணருமாறு உரையாகிறதல்.

[துள்ளியனுரீ பாடியது.]

டி. சியவி யன்ன சிறுவி ஞாழுல்
செவ்வி மருதின் செம்மலோடு தாஅய்த்
துறையனிந் தன்றவ ரூரே யிறையிறங்
திலங்குவளை நெகிழுச் சாஅய்ப்
புலம்பணிக் தன்றவர் மணந்த தோளே.

(இ-எ):—வெண்சிறகடைகைப்போன்ற சிறியமலரையுடையஞாழுல், அழியமருதின் பழம்பூவோடு பார்து (நீர்த்) துறையை அழுகுசெய்து அவரதுரிடத்து; முண்கையிடத்தினின்றும் நீக்கிவிளங்கும் வளைகெகிழும் யூடு மெலித்து, வருத்தலைத்தாங்கியது அவர் மணந்த எனதுதோள்—(எ-று.).

* திருக்கிற்றம்பஸ்தோகவயார்—கூ.

ஞாழல்—புளிகக்கொன்றை; அதன்மலரை ஈண்டு ஆகுபெயராய்க் குறி:தது. ‘செவலீ’ என்ற பாடத்திற்கு, ‘செழியமலரையுடைய’ என்க. செம்மல்—பழம்பூ; இறை—முன்கை; இவை இப்பொருள்வாதலை, * “பெருவழிக், காயாஞ் செம்ம ரூஅய்” § “வணக்கிறை வாலெயிற் நங்நல்லாய்” என்றவற்றுண் உணர்க. துறை—ஊருண்டீர்த்துறை. ஊரோ—ஏ—அதைகிலை.

இறைச்சி:—அவர் ஊரிடத்துத் துறையை ஞாழல் மருதின்புவொடு தாஅய் அழகுசெய்தது; அவர் மணங்த தோள் மெலிந்து துயரைத் தாங்கி யது; ‘இல்தொருவியப்பிருந்தவாறெற்னே! என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—வரமினேர்தல்.

நெய்தல்.

[இது, வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய நலைமகட்குத் தோழி, வரைவுமலிவு கூறியது.]

எ—து,—தலைமகன் களவின் நுகர்தலை விழுங்கு வரைவீனை நீட்டித்தவிடத்து, தலைமகள் ஆற்றாளாதலை உணர்த தோழி, அவளை ஆற்று வித்தல்கருதி, ‘சேர்ப்பனை யானும் விரும்பிலேன்; யாயும் மிகக்கொடியவள்; எந்தையும் கொடியரே; அம்பலை ஊரும் அவன்திறத்துக் கூறும்’ என்று, ‘தலைமகன் விரைய வரைய முயல்வான்’ என்பது புலப்படக் கூறுகிற்றல்.

[துன்றியனுரீ பாடியது.]

கு. கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்

நாலறு முத்திற் காலோடு பாறிந்
துறைதொறும் பரிக்குஞ் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலேன் யாயு நனிவெய்ய
ளைந்தையுங் கொமலையர் வேண்டு
மம்ப ஊரு மவனெனுடு மொழிமே.

(இ-ள):—வளைவான முள்ளையுடைய தாழையினது மிகக்குளிர்க்க பெரிய மலர், நாலற்ற முத்தினைப் பேரலக் காற்றாற் சிதறித்துறைகள் தோறும் செல்லும் வெள்ளிய மணலையுடைய கடற்கரையை யுடையானை [தலைமகனை] யானும் விரும்பிலேன்; யாயும் மிகக் கொடியவள்; தங்தையும் கொடியவனுதல்வேண்டும்; அம்பலை ஊரும் அவன்திறத்துக்கூறும்—(எ.ற.)

* அகானானாறு—களிற்றி யானைநை—கச, க-2.

§ கலித்தொகை—குறிஞ்சி—க.ஒ.

‘கூர்மூள்,’ ‘கூணிமாமலர்,’ ‘பரக்கும்’ என்பனவும் பாடம்; ‘கூரிய மூள்’ அல்லது, ‘மிக்கமூள்,’ ‘வளைந்த பெரிய மலர்,’ ‘விரியும்’ என்பன பொருள்களாம். காலொடு—காற்றால்; ‘ஓடு’ ‘ஆல்’ உருவின் பொருளில் வந்து; * “பாலி வானிற் காலொடு பாறி” என்புழுப் போல பரித்தல்—செல்லுதல்ல; **“செஞ்சாயிற்றுச் செலவு மஞ் ஞாயிற்றுப் பரிப்பும்” என்புழுப் போல. ‘வரைவுகடாவுதலன்றி இருவகைக்குறியிடத்திலும் கூட்டங்கூட இனி உடன்படேன்’ என்பாள், ‘யானுங் காதலேன்’ என்றும், ‘தாயும் குறியிடைக் கூடலாகாதபடி இற்றெசுறித்திடுவன்’ என்பாள், ‘யாயு நனி வெய்யன்’ என்றும், ‘பிழைங்காணின், ஒளிருக்கும் இயல்பினர் எந்தையர்’ என்பாள், ‘எந்தையுங் கொடுஇயர் வேண்டும்’ என்றும், ‘ஊரும் அவன் வருகையை ஆராய்வதாகும்’ என்பாள், ‘அம்ப ஹாருமவனுகீ மொழிமே’ என்றும் கூறினாள்; எனவே, ‘தலைமகன் விரைய வரைய முயன்வான்’ என்பது புலப்படக் கூறினாளாம். அம்பல்—சில ரீங்கு பழிசூறல்; இவு வம்பல் மிகின், ‘அலர்’ என்ப; இதனே, ६“அலராய் விளைகின்ற தம்பல் கைம் மிக்கைய நின்னருளேன்” என்றதனுண் உணர்க. ‘எந்தை’ என்றது, தலைவிக்குந் தனக்கு முள்ள ஒற்றுவையால். ‘மொழியும்’ என்னும் முற்றின் சுற்றுமிசைக்காரம் மெய்ப்பாடுங் கெட்டது, ‘ஊர் மொழியும்’ என. இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏறி நின்றது. யானும், யாயும், எந்தையும், ஊரும்—உம்மைகள் எச்சப்பொருளன.

இறைநச்சி:—மூள்மிக்க தாழையின் குளிர்ந்த மலர், காற்றுறசிதறுண்டு துறைநோறும் பரிக்கும் கடற்கரையினன் என்றதனுணே, இடையூற்றை மிகுதியாக வடையப் படுவது கூட்டது, ‘ஊர் மொழியும்’ என. இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏறி நின்றது. யானும், யாயும், எந்தையும், ஊரும்—உம்மைகள் எச்சப்பொருளன.

மெய்ப்பாடு—இளைவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்—தலைமகளை ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவுவிவகேட்ட தலைகமற்குத் தோழி, முன்னுளிற்றுங் அறத்தொடு நின்றமை காரணத்தான் இது விளைந்து என்பதுபடக் கூறியது.]

எ—து,—தலைமகள் தமிழ்வரைவுமலிந்தமையைத் தன்னிடம் கேட்ட தலைமகற்குத் தோழி, ‘நீ கலங்கினை; யாயும் நடுங்கினள்; யான் இருவர் நடுக்கத்தையுங் கண்டு, தமர் வரைவைக் குறித்து உரையாடும் ஒவ்வொரு

*அகானுாறு—களிற்றி யானை நினை—க, எ.

† புறானுாறு—ஈ-ஏ-க, ६ திருக்கோவையார்—க-ஏ-ஏ.

கணத்தும் பல்லாற்றுனும் அறத்தொடு நின்றேன் அல்லேனே? என, தான் அறத்தொடு நின்றமை காரணத்தான் இவ்வரைவுமலிவு உள்ளதாயிற்று என்பது தோன்றக் கூருநிற்றல்.

[பளம்பாரனுளி பாடியது.]

இ. ஆர்கவி மிதித்த நீர்த்திகழு சிலம்பிற
கூரசைந் தலையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
விரிந்திலங்கு வெண்பன் மடந்தை
பரந்தென எல்லனே விறையிறை யானே.

(இ-ள்):—கடல் அடிப்படுத்தியதனால் நீருள் விளங்கும் மலைபோல், மிகக்கலங்கிய அத்தகையை (நி;) நாந்தமலர் நாறும் கூட்டமான கரிய கூந்தலையும் விட்டுவிளங்கும் வெள்ளிய பல்லையு முடைய மடந்தையான தோழியும் நடுங்குதலைக் கண்டு, வரைவு '(பிறர்க்கு ஆகாதவாறு) பலவழி யாலும் பரந்தேன் அல்லேனே யான் ஒவ்வொரு கணத்திலும்?—(எ-று.)

சிலம்பின் கூரசைந்தலையை (நி;) நாந்தம்.....மடந்தையாய் (உம்) நடுங்கல்கண்டு யான் இறைதிறை பரந்தேன் அல்லேனே? எனக்கூட்டடி முடிவுகொள்க. 'தமர் வரைவுடம்படாரோ' என்ற கவற்சியால் 'எதற்குக் கலங்காத சீயும் கலச்சினை' என்பாள், 'ஆர்கவி.....அனையை' என்றும், 'அறத்தொடு நின்று வரைவினை முடித்து வைப்பல்' என்று கருதாது அறியாமையால் நடுங்கினள் தலைமகள் என்பாள், 'நாந்தம்.....மடந்தை' என்றும் கூறினாள். 'அசைந்த அனையை' அசைந்தலையை என விகாரமாயிற்று. 'யாயும்' என்ற ஏச்சவும்மையும், 'இறை இறையும்' என்ற முற்றும்மையும் விகாரத்தால் தொக்கன. வரைவுமலிவ—வரைவா ஊள்தாகும் மகிழ்ச்சி; மலிவு—'மகிழ்ச்சி' என்ற பொருள்தரலை, *“அவட் பெற்ற மலியினும்” என்றவிடத்துங் காண்க.

மெய்ப்பாடு—உவகையைச் சார்ந்த பெருமிதம், பயன்—அறத்தொடு நின்றமை அறிவித்தல்.

முநுதம்.

[இது, வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது.]

எ-து,—களவின் நுகர்தலைக் காமுற்று விறைய வகைய முயலாத தலைமகளை கோக்கித் தோழி, 'மகிழ்ச்! துறையிடத்துத் தோழியின் முன் கையைப் பற்றி அமைகளிரோடு உற்ற குஞ்சவுகள் எம்மை வருத்தினை' என, வரைவுகடாதல் புலப்படக் கூருநிற்றல்.

* தொல்-பொருள்-களவியல்—க.க.

குறுங்தோகை

[கோபிபெருக்கேஷன் பாடியது.]

ஞ. எம்மணங் கினவே மகிழ்ச் சூரி

எனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களங்தொறுஞ்
செங்கெல் வான்பொரி சிதறி யன்ன
வெக்கர் நண்ணிய வெர்மூர் வியன்றுறை
நேரிறை முன்கை பற்றிச்
குரர மகனிரோடுற்ற சூனோ.

(இ-ள):—எம்மை வருத்தின; மகிழ்ச் வேலன் அழகுபெறச்செய்த
வெறியாடுக் களத்திடங்தோறும் செங்கெல்லினது சிறங்க பொரியைச்
சிதறி வேற்போல, முன்றிலிடத்து முகை முதிர்ந்த புன்கமாத்தினது மலர்
கள் தங்கும் வெள்ளிய மணலையுடைய மேடுகள் பொருங்கிய எமது ஒளி
டத்துப் பெரிய துறையில், அடுகு தங்கிய (தோழியின்) முன்
கையைப் பற்றி அச்சஞ்செய்யும் இயல்புள்ள அரமகனிரோடு செய்து
கொடுத்த சூருறவுகள்—(எ-று.)

வியன்றுறை முன்கைபற்றிச் சூரமகனிரோடுற்ற சூன் எம்மணங்கினா
எனக்கூட்டுகே, வேலன்.....சிதறியன்னமுன்றில்.....மணல் எங்கர்
.....வியன்றுறை என மாற்றிக்கூட்டப்பட்டது. தாழ்தல்—தங்குதல்
என்ற பொருள்தரலை, *“மகரப் பகுவாய் தாழ் மண்ணுறுத்து” என்புழுயுக்
காணக.

இறைச்சி—புன்கின் பூ செங்கெற்பொரியைச் சிதறி வேற்போலது
தோன்றும் என்றதனுடே, நீ உற்ற பொய்ச்சுருறவுகளும் மெய்ச்சுருறவு
களேபோல எம்மை மயங்கச்செய்தன என்பதாம்.

மெய்ப்பாடு—அச்சம். பயன்—வரைவுகடாதல்.

குறிஞ்சி.

[இது, வரைவு நீட்டித்தவழி ஆற்றுளாகிய தலைமகன் தோழிக்குச்
சொல்லியது.]

எ-து,—தலைமகன் விரைய வரைய முயலாது நீட்டித்த விடத்து
அதனைப் பொருத தலைமகள், தோழியை சோக்கி, ‘யான் இவ்விடத்தேன்;
எனது நலன் நாட்டுமே அங்கு ஒழிச்தது’ எனத் தனது ஆற்றுமை
தோற்றக் கூருங்கிறதல்.

*திருமுருகாற்றுப்படை—உடு.

[மீனேறிதூண்டிலாரி பாடியது]

ஞ யானே யீண்டை யேனே பென்னல,
நேனல் காவலர் கவனைவி வெரிஇக்
கான யானை கைசிடு பரங்கமை
மீனேறி தூண்டிலி னிவக்குங்
காஙக நாட்டே டாண்டொழிந் தன்றே.

(இ-ள்):—யான்தான் இவ்விடத்தினாள யிருக்கின்றென்; எனது நலன், தினையைக் காவல்செய்வார் (விடும்) கவனின் ஒலியை வெருவிக் காட்டிடத்து யானை கைவிட்டுவிடும் பசிய மூங்கில், (மீன்பிடிப்பார் மீன் சிக்குண்டத்தை உணர்ந்து கரையிடத்து விழும்படி) மீனை ஏறியும் தூண்டிலைப் போல, மேலோங்கும் காங்காட்டெஞ்சு (கூட்டம் நிகழ்ந்த) அல் விடத்தே ஒழிந்தது—(எ-று.)

‘உடன்கொண்டு சென்றிலன், வரைந்துகொண்டு மனைக்கண்ணும் வைத்திலன் தலைமகன்’ என்பாள், ‘யானே யீண்டையேனே’ என்றார். தூண்டிலின்—இன் உவமப்பொருட்கண் வந்தது. நியக்கும்—மேலோங்கும். ‘கான யானை.....நிவக்கும்’ என்ற கருத்து, *“சிலம்பின் வெநி ரத்துக் கண்விசு கழைக்கோல் குரங்கின் வன்பறம் பாய்ந்தென விலஞ்சி, மீனெறி தூண்டிலி னிவக்கும்” என்ற இங்குறுதுநற்றிலும் ஒருவாறு அமைக்கிருத்தல்காண்க. ‘மீனெறி தூண்டில்’ என எடுத்தாண்ட உவமை நயம்பற்றி, இதனுசிரியர் ‘மீனேறிதூண்டிலாரி’ எனப் பெயர்பெற்றனர் போலும்.

உள்ளுறை:—எனலைக் காப்பவரது கவனின் ஒலியை அஞ்சி யானை நுகர்தற்கு வளைத்த கழையைக் கைவிட்டுச்செல்லுமாறுபோல, ஊரார் தூற்றும் அலரை அஞ்சித் தன் எண்ணத்தின்படி தாழ்த்தி நுகர்ந்த என் ஜைக் கைவிட்டுச் சென்றுன் எண்பதாம்; ‘மீனெறி தூண்டிலின்’ என்ற ஏனையுவமம் உள்ளுறை யுவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து நின்றது.

மெய்ப்பாடு-அழுகை. பயன்—அயர்வயிர்த்தல்..

நேய்தல்.

[இது,—‘வரைவொடு புகுதாயேல் இவள் இறந்துபடும்’ எனத்தோழி தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.]

எ-து,—தலைமகன் சிறைப்புறத்தானாகதல்லணர்ந்த தோழி, ‘வரைவொடு வராதவரை தலைமகன் இறந்து பவோள்’ என்பதை உணருமாறு, தைத்தின்களில் வரும் ஊதைக்காற்றேடு சின்னட்களை உறையுமிடமாக உடையது இவ்வூர் எனக்கூருளிற்றல்.

* இங்குறுதுநற்று-குறிஞ்சி—அ

[நேய்தற்காக்கியனுரி பாடியது.]

நு. மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குயிதிர்த் திவலையோடு மங்கு றைஇக்
கையற வந்த தைவர ஊதையொ
ஷ்னு வுறையுட்ட சாகுஞ்
சின்னுட்டம்மவிச் சிறுஙல் ஹூரே.

(இ-ள்):—கரிய கழியிடத்து நீலமணியைப்போலப் பூக்கும் கழி
முன்னிமலர் வாட்டமடைய, தூய அலைகளிடத்துப் பொங்கும் பிதிராகிய
திவலையோடு கூடிய மேகங்கள், தடவுதல் பொருந்திய ஊதைக்காற்றேரூடு
தங்கி, யாம் செயலறுமாறு வங்கன; (ஆதலால்), துயர்தரும் உறையுளை
உடையதாகும் இச் சிறிய நல்ல ஊர், (இனி, உயிருடன் வாழுமாறு சில
நாட்களை உடையது—(எ-று.)

பூக்கங்ப, திவலையோடு (கூடிய) மங்குல், தைவரல் ஊதையொடு
தைதிக்கையற வந்த; ஆதலால் இன்னு உறையுட்டாகும் இச்சிறங்களுர்,
சின்னுட்டு என்று கூட்டி முடிவு கொள்க. மாக்கழி—பெரிய கழியுமாம்.
மணிப்பு நீலமணிபோலப் பூக்கும் கழிமுன்னிட்டு; *“மணிப்பு முண்டகத்து
மணன்மலி கானல்” என்றதனுணும் கழிமுன்னிமலர் நீலம்போற் பூக்கும்
இயல்பினாதலை உணர்க. பிதிர்த்திவலை—இருடுபயரொட்டு. அம்ம—
அங்காங்கை. ‘உன் கொடுமையால் தோழியும், அவள் அழிவால் யானும்,
ஊரிலுள்ளாரும் விரைவிற் கெடுதல் திண்ணும் என்பது புலப்பட, ‘இன்னு
.....ஹாலே’ என்றார்.

மெய்ப்பாடு—அழுகை, பயன்—வரைவுகடாதல்.

பாலை.

[இது, தலைமகன் கொண்டுதலைப்பரிதலை மறுத்துத் தானே போ
கின்றவழி, இடைச்சுரத்தின் பொல்லாங்குகண்டு கூறியது.]

எ-து,—‘தலைமகனை உடன் கொண்டு செல்க’ என்ற தோழியின்
கூற்றை மறுத்துத் தலைமகன் தனித்துச் செல்லும்பொழுது நெஞ்சினை
நோக்கி, ‘செங்காய் தின்ற யிச்சிலையும் அழுகற் சின்னையும் உண்ணும்
உணவாகக் கொள்ள, நெஞ்சே! சீ விரும்பியவள் வரக்கடவன்; அவள் இரங்
கத்தகாள்’ என, இடைச்சுரத்தின் கொடுமையைக் கண்டு கூருந்தறல்.

*மதுரைக்காஞ்சி—கடு.

[சிறைக்தியாந்தை பாடியது]

ஞா. வேட்டச் செங்காய் கிளோத்துண் மிச்சில்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைப ஜெம்மொ உணீஇய
வருகதில் லம்ம தானே
யளியளோ வளியளென் ஜெஞ்சமர்க் தேவளோ.

(இ-ன்):—வேட்டத்திடத்துச் செங்காய் கிளை யுண்டதன் மிச்சிலை
யும், காட்டு மல்லிகை நெருங்கியதனால் அழுகல் நாற்றத்தையுடைய
குறைந்த கீரையும் வளையினையுடைய யையாள், எம்மோடு உண்ணுதற்கு
வருவாளாக; அவன் தான் இரங்கத்தக்காளோ? இரங்கத்தக்காள்; என்
நெஞ்சே! நீ விரும்பியவன்—(எ-று.)

நெஞ்சே! அமர்ந்தோன், மிச்சில் சின்னீர் உணீஇய வருக; (அவன்)
தான் அளியளோ அளியவன் என்று கூட்டுக. உண்ணுதல் பொதுவினை
ஆகவின், மிச்சில், நீர் இரண்டற்கும் வந்தது. மிச்சில், நீர்—இவற்றின்
இரண்டாம் வேற்றுமையுருபும், எண்ணும்மையும் விகாரத்தாற் பிருக்கன,
மிச்சிலை 'ஏச்சில்' என முங்குப. வேறு உணவு கிட்டுதல் இல்லாமை
யான் செங்காய் கிளோத்த மிச்சில் உணவிற்கு உரியதாயிற்று; இக்கருத்தை
* “நொய்பசிச் செங்கா யும்குமரை தொலைச்சி, யார்ந்தன வொழிந்த மிச்சில்,
சேய்நாட் டருஞ்சுரஞ் செல்வோர்க்கு, வல்சி யாகும்” என்புழியுங்
காண்க. குளவி—மலைமல்லிகையுமாம். தில், அம்ம—அசைனிலைகள்.
அளியளோ, அளியவன்—வினாவும்* விடையும். நெஞ்சு—அண்மைவிளி.
நெஞ்சு அமர்ந்தோன்—நெஞ்சிற் பொருங்கியவன் என்றுமாம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—அயர்வூரித்தல்.

நெய்தல்.

[இது, காப்பு மிகுதிக்கண் ஆற்றுளாகிய தலைமகள் தோழிக்குக்
சொல்லியது.]

எ-து,—தமரா ஹண்டாகிய காவல் மிகுதியாகியவிடத்துப் பொரு
ளாகிய தலைமகள், தோழியை னோக்கி, ‘தண்டாக்காமமேரு எம் ஷயிர்
போவதாக; இருவேமாய்க் கூடி ஒழுகிய உலகத்துத் தனித்தோமாவது
உய்வதற்காகவோ? என, ஆற்றுமை தோற்றக் கூருநிற்றல்.

* நற்றினை—சால்.

[சிறைக்குடியாந்தெயாரி பாடியது]

ஏன், பூஷிடைப் படினும் யாண்டுகழிச் தன்ன
 நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
 பிரிவரி தாகிய தண்டாக் காமமோ
 டுனுயிர் போருக தில்ல கடன்றிந்
 திருவே மாகிய வுலகத்
 தொருவே மாகிய புன்மைநா முயற்கே.

(இ-ள்):—பூப்பு இடையே உண்டாயிலும் யாண்டளவு தலைவன்
 கூட்டம் கழிந்தாற்போன்ற, நீரிடத்து உறையும் மகன்றிலினது சேர்க்கை
 போலப் பிரிதல் அருமையாகிய, துய்த்து விருப்பம் நீங்குத வில்லாத
 காமத்தோடு ஒருங்கே (எம் இருவர்) உயிரும்போவதாக; கடமையை
 அந்து இருவேமாய்க் கூடி ஒழுகிவந்த உலகத்து, தனித்தோமாக நேர்ந்த
 புன்மை, நாம் பிழைத்திருத்தற்காகவோ நேர்ந்தது? (இன்று.) (எ-று.)

ஓ—முங்காளைப்பூப்பு. மகன் றில்—நீர்வாழ்ப்பறவைகளில் ஒன்று; அது
 பிரிவைப் பொருத இயல்பினது; இதனை * ‘சோர்துகி நிருத்த ரேந்று
 டீணோபிரி மகன்றி லொத்சாள்’ என்றதனுலும் அறிக். கழிந்தன்
 காமம் என இயையும். தண்டா—விகாரம்; அது, நீங்காமைப்பொருள்
 தராலை “ஒங்கல் வேண்டுவோ னுயர்மொழி தண்டாகி” என்றத் ரெட்டக்
 தத்த முதுமொழிக்காஞ்சித் தண்டாப்பத்து முழுவதும் காணக, தில்ல—
 அஞ்சங்கிலை, பிறப்புக்கடோறும் பிரியாது தலைவனுடன் தங்கியிருந்தமை
 புலப்பட “இறுவே மாகிய வுலகத்து” என்றால் புன்மை—புல்லிய பிரிவ,
 உயற்கே—ஏ வினா.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல்.

துறிஞ்சி:

[இது, கழற்றெதிர்மறை.]

எ-து,—பாங்களைக் குறையுற்று நின்ற தலைமகன், ‘இங்கோயை உமது
 குறையாகத் தாங்கினோம்; நீர் மறுத்தமையான் இங்கோய் பரவிவிட்டது’
 என்று, ‘இடித்து உரைக்கும் உரை இங் கோயை ஒழிக்காது’ என்பது
 புலப்படக் கூறுகிறார்கள்.

* சிங்தாமணி-ஞாமகன்—உங்க.

[வேள்ளிவீதியார் பாடியது.]

ஞா. இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
நியுக்க லாற்றினே நன்றுமற் றில்ல
ஞாயிறு காடும் வெவ்வறை மருங்கிற
கையி ஓமன் கண்ணிற் காக்கும்
வெண்ணே யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்று கொளற் கரிதே..

(இள்):—நெருக்கிக் கழறும் அன்பீர்! (எமக்கு உற்ற குறையை)
உமக்கு உற்ற குறையாகக் கருதித் (தீர்த்தை விடுவீர் என்று) தாங்கலைச்
செய்தோம்; (அச் செய்கை) மிகவும் நல்லதாயிற்று; ஞாயிறு ஏறிக்கும்
வெய்ய கந்பாறையிடத்தில், கைவழுங்க வில்லாத ஊமன், கண்ணே கருவி
யாகக் காக்கும் வெண்ணென்யினது வீழுதே போலப் பரந்தது இங் நோய்;
(இனிப்) பொறுத்துக் கொள்ளுதற்கு அரியதே.—(எ-ற.).

இடித்தல்—(பிழைகண்டவழி) நெருக்கிக் கூறல்; இஃதிப்பொருள்
தரலை, * ‘மிகுதிக்கண் மேற்கென் நிடித்தல்,’ † ‘இடிக்குங் துணையார்’
என்ற விடங்களிலும் காண்க ‘கேளிர். ‘நுங்குறை’ என்பன இகழ்ச்சி
தோன்ற நின்றன. அவன் தீர்ப்பான் என்று துணைந்திருந்தமையின்,
தன்குறையை ‘நுங்குறை’ என்றான். ‘ஆற்றினேம் என்ற தனித்தன்
மைப்பன்றை ‘இனிக் குறையுற்று வில்லேன்’ என்ற உயர்வைப் புலப்படுத்
திற்று. ‘நன்று மன்’ என்றது, பிறகுறிப்பு ‘நன்றுமற் றில்லை’ என்ற
பாடத்திற்கு, (நீர் தீர்க்கத் தகுஞ்) சிறந்த வேறு (குறை) இல்லை என்க.
ஈங்கு, ‘இது தகாதது; ஒழிக, வேறு குறை யிருப்பின் மொழிச; தீர்ப்பால்’
எனப் பாங்கன் பகர்ந்தமை கருதத் தக்கது. தானும் நீக்கிக்கொள்ள
மாட்டாமல், தன்தோழுஞ்சும் போக்கிக்கொள்ளமாட்டாமல் அங் நோய்
பரவுவது புலப்பட, தானுகவும் காப்பாற்றமாட்டாமல், காப்பாற்றவாரை
யும் அழைக்க வியலாமல் வெவ்வறையிற் கையிலுமன் கண்ணிற் காக்
கும் வெண்ணென்யுணங்கல் பரவலை உவமை கூறினான். ‘வெயில் பயில்’
என்ற பாடத்திற்கு, ‘வெயில் பழுகும்’ என்க. நோன்றல்—பொறுத்தல்;
‡ “தமர்தற் றப்பி னதுனோன் றல்லும்” என்புழிப் போல. ‘மொண்டு
‘ஞாண்டு’ என்பனவும் பாடம்; ‘முகங்கு கொள்ளுதற்கு’ என்க.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—பாங்கனை யொருப்படுத்தல்.

* திருக்குறள்-நட்பு—ச.

† திருக்குறள்-பெரியாறைத் துணைக்

‡ புறானூறு—கடின-க.

கோடல்-ஏ.

குறுங்தோகை

பாலீ.

[இது, பிரிவிடை அழிந்த கிழுத்தியைத் தோழி வற்புறுத்தியது.]

எ-து,—பொருள்வயிற் பிரிந்த கிழுவனை நினைந்து வருந்திய கிழுத்தியை நோக்கித் தோழி, ‘அவர் செல்லும் வழியிற் சுனையிடத்து காட்டு மல்லிகைமலர், நிறைந்த குவளைமலரோடு கூடி பிரிவால் வேறுபட்ட நின்னுதல்போலத் தோன்றும்; அதனைக் கண்டும் மறப்பரோ? மேல் முயலவும் என்ன வாகும்? வழியிற் சுரங்கள் பல; அரும்பொருள் நிரம்பா; ஆகவின், நீடல் இல்லை’ என வற்புறுத்தி ஆற்றவியாநிற்றல்.

[மோசிக்கௌன் பாடியது.]

ஞகு | பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்

| றலைக்குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக் குவளையொடு
பொதிந்த குளவி நாறுநின் னறுநுத
ரூவென மறப்பரோ மற்றெனு முயலவுஞ்
சுரம்பல விலங்கிய வரும்பொரு
ணிரம்பா வாகவி ணீடலோ வின்றே.

(இ-ள்):—‘பதலை’ என்னும் இயத்தினையும் பாட்டுக்களையும் வல்ல பரிசில் பெறுவார்தம் தலைவனது தலைக்குன்றத்திடத்துள்ள அகன்ற வாயையும் ஆழத்தையு முடைய சுனையிடத்துக் குவளைமலரோடு நிறைந்த காட்டுமல்லிகைமலர் (பிரிவால் வெளுத்த) நினது நறிய நுதல்போலத் தோன்றும்; (அதனைக் கண்டும் மீளாது, தன்பிரிவு) வருத்துவது என்று (கண்டுவைத்தும்) மறப்பரோ? என்ன ஆகும் மேல் முயலுதற்கும்?; சுரங்கள்பல (வழியிற்) றடுத்தன; ஆக்கத் தக்க அரிய பொருள், (விசைவில்) நிறையாது; ஆகவின், நீருதல் இல்லை (அவர்பிரிவு).—(எ-றூ.)

‘பேரணி,’ ‘பரதவர்,’ ‘பரிஜ்ஞதர்,’ ‘அதலைக் குன்றம்’ என்பன பாட பேதங்கள்; முறையே, ‘சிறந்த அணியை அணிந்த,’ கடற்கறையில் வாழும் ஒரு மரபினர், ‘கற்றவர்’ ‘அதலைஎன்னும் குன்றம்’ என்பன பொருள்களாம் விலங்குதல்—தடுத்தல்; குறுக்கிடுதலுமாம், விலங்கிய சுரம் பல—தடுப்பன வான் சுரங்கள் பல என மாற்றியுரத்தலுமாம்.

மெய்ப்பாடு—இளிவராலைச் சார்ந்த பெருமிதம். பயன்—தலைமகளை வற்புறுத்தி ஆற்றவித்தல்.

துறிஞ்சி.

[இது, பிரிவிடை ஆற்றுமையால், தலைமகன் தோழிக்கு உரைத்து.]

எ-து,—தலைமகன் பிரிங்கவிடத்து அதனைத் தாங்கலாற்றுமையால், தலைமகன் தோழியை நோக்கி, ‘காதலர் இரங்காராயும் விரும்பாராயும் இருப்பினும், பலமுறை காண்டலும் உள்ளத்துக்கு இனியதாய் இருந்தது’ என, ‘காணவும் பெருவிடின் என்செய்வல்?’ என்பது புலப்படக் கூரு நிற்றல்.

[பரணர் பாடியது.]

க. குறுந்தாட்ட கூதளி ராடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருக்கை முடவ
நூட்கைச் சீறுடை கோவிச் சீழிருந்
தூட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கிணிதே.

(இ-ன்):—குறுகிய தாளையுடைய கூதளிர் ஆடிய நெடிய வரையிடத் தப் பெரிய தேன் இருலைக் கண்ட இருங்கையும் உதவாத முடவன், உள்ளங்கையில் அடங்கும் சிறிய உடையை வளைத்துக் கீழிடத்திருந்து (அதிற் காணப்படும் தேன் இருவிள்ளிழைக்) கவ்வியும் நக்கியும் (மகிழ்ந்தாற்) போல, காதலர் அளித்தலும் செய்பார்; விருப்பமுங் கொள்ளார்; ஆனாலும், பலமுறை காணுதலும் உள்ளத்துக்கு இனியதாகும்.—(எ-ற.)

கூதளிர்—ஒருவகைச்செடி போலும், தேன்—ஆனுபெயர். ‘இருக்கை முடிவன்’ என்ற பாடத்திற்கு, ‘இருக்கையை முடிவாக உடையவன் [முடியன்]’ என்க. ‘பெருங்கேதகண்ட விருக்கைமுடவன்’ என்பது, ‘முடவன் கொமுதுதேனை அவாவினாற்போல்’ என்னும் பழமொழியைப் பலப்படுத்தல் உணர்க. ‘என்னும்’ என்ற பாடத்திற்கு, என்றாலும் என்க. ‘பிரிடாமைக் கேதுவாகிய நம் துயரத்தைப் பொருட்படுத்தலும் செய்யார், விருப்பமும் உடையார் அல்லர்’ என்பது புலப்பட, ‘நல்கார்’ நயவார்’ என்றார்.

மெய்ப்பாடு—ஐமூகை பயன்—அயர்வூயிர்த்தல்,

மநுதம்.

[இது, தோழி தலைமகன்வாயில்கட்டு உரைத்து.]

எ-து,—பரத்தையிற் பிரிங்கமையுணர்ந்து ஊடிய தலைமகளின் ஊட வொழிக்குமாறு தலைமகன் அனுப்பிய வாயில்களை நோக்கித் தோழி

'நற்றேர்ப்பொய்க்கழூரன் கேண்மைபெற்றேம்; ஆதலான், வளையல்கள் நிறைந்தன' எனத் தலைமகன் கொடுமை புலப்படக் கூருநிற்றல்.

[துமிடிசேரிசீரன் பாடியது.]

தக. தச்சன் செய்த சிறுமா வைய
மூர்க்கின் புறுஅ ராயினுங் கையி
ஞீர்த்தின் புறால் மினோயோர் போல
வற்றின் புறேன மாயினு நற்றேர்ப்
பொய்க்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செழிந்தன வளையே.

(இ-ன):—தச்சன் செய்த சிறிய குசிரைபூட்டிய தேரை ஊர்க்கு இன்பம் அடையாளானாலும், கையினால் இழுத்து இன்பம் அடையும் சிறைப் போல, மெய்பொருங்கி இன்பந்துய்த்திலேம் ஆனாலும், (நாங்கள் கல்ல தேரையும் பொய்க்கையையு முடைய ஊரணிடத்து நட்புச்செய்து இன்பமடைக்கோம்; (ஆகலால், ஞாடோறும் வாட்டத்தை நோக்கிச் சிறியன தேடி வரங்கப்படுதலால்); (இல்லிடம் எங்கும்) வளையல்கள் நிறைந்தன.—(எ-று.)

வையம்—‘தீர்; வண்டியுமாம்; ‘கொல்லாப்பண்டி’ எனவங் கூறுவர், ‘இல்லறத்துத் தலைவனுடன் இஸ்பங்குதுய்துப் பிரிவின்றி இனிது தங்காது பலங்காட்கஞ்சுக்கு ஒருமுறை பார்த்திருப்போம்’ என்பாள், ‘தச்சன்..... இன்புற்றனம்’ என்றார்கள். ‘பாத்தையர்பாற் செல்லுகற்கும் அவரை யேற்றிக் கொணர்தற்கும் தேரையும், அவரோடுபுனலாடிதற்குப் பொய்க்கையையும் உடையான்’ என்பாள், ‘நற்றேர்ப்பொய்க்கழூரன்’ என்றார்கள். ஏற்றேர்—பிறகுறிப்பு; இழித்தாரை ஏற்ற உதவுவதால். ‘இன்புற்றனெம்’ என்றது ‘இன்புற்றிலம்’ என்று பொருள்பயந்ததும் பிறகுறிப்பே.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த ககை. பயன்—வாயின் மறுத்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலூறும் கெஞ்சிற் குச் சொல்லியது.]

எ-து,—பான்மை கூட்ட ஏது விண்றி இபற்கப் புணர்ச்சி புணர்க்க தலைமகன் மீண்டும் அவ்விடத்துக் கூடலாமென்று கருதி வந்து அங்குத் தலைமகளை எதிர்ப்பட்ட விடத்துக் கூடிதலை விழையும் நெஞ்சை கோக்கி. ‘கெஞ்சே! மாலைபோல நறுமணமுள்ள கல்லாளது மேனி, தளிரினுஞ் சிறந்தது; (ஆதவின்,) முயங்குதற்கும் இனியதே’ என கலம்பாராட்டிக் கூருநிற்றல்.

[சிறைக்குடியாந்தையாரி பாடியது.]

கூ. கோட வெதிர்முகைப் பசவீ மூல்லை
நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைவு
பைதுதொடை மாண்ட கோதை போல
நறிய ணால்லோண் மேனி
முறியினும் வாயது முயங்கற்கு மினிதே.

(இ-ள):—காஞ்சனினது ஒளியுள்ள அரும்பையும், பசியமூல்லையின் மலரையும், சமூழ் இதழ்களையுடைய குவளைமலரோடு இடையிடைப் படக்கலங்கு, அதுகியதாய்த் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட மாலைபோல நறுமணமுடையாகிய நல்லாளது மேனியானது, (காண்டற்கு இன்பஞ் செய்தலே யன்றி, ஊற்றுனும்) தளிரைக் காட்டிலும் வாய்ப்புடையது; (ஆதலால்,) முயங்குதற்கும் இனியதே.—(எ-று.)

எதிர்—ஒளி; இல்திப்பொருள்தரலை * “எதிர்மலர் மற்றவன் கண் தெனுக்கும்” என்புழியுங் காண்க. ‘பசிமூல்லைவி’ என மாற்றி உரையுரைக் கப்பட்டது. ‘மூல்லைநாறினர்’ ‘முயங்குக வின்னே’ என்பனவும் பாடம்; ‘மூல்லையின் மணக்கும் பூங்கொத்து,’ ‘இப்பொழுதே முயங்குக’ என்பன பொருள்களாம். முயங்கற்கும்—உம்மை-ஏச்சவும்மை; காண்டற்கே யன்றி என்பதுபட நிற்றலின். ‘நறிய நல்லோன்’ என்ற பாடத்திற்கு, ‘நறுமணமுடைய நன்களாது’ என்க; சிறங்க மங்கையரதுடயிர்ப்பு, காஞ்சல் ல்ல முதலீயவற்றில் இயற்கை மனமுடைமை கருதத்தக்கது.

மெய்ப்பாடு—உவகை. பயன்—நயப்புரைத்தல்.

பாலை.

[இது, பொருள் கடைக்கட்டிய கெஞ்சிற்குச் சொல்லியது]

எ-து, —கருதிய பொருளைக் கடைக்கட்டிய தலைகள், மீண்டும் பொருள்வயிற் செலுத்தும் கெஞ்சை நோக்கி, ‘கெஞ்சே! வழங்கலுங் துய்தீ தலும் வறிமேர்க் கில்லை’ என மேலும் மேலும் பொருளகட்டக் கருது கின்றனை; அரிவையும் வருவதோ? எம்மை-மட்டிலும் செலுத்துகின்ற ஸ்யா? உரை’ எனக் கெலவழுங்குமாறு கூறுநிற்றல்.

[உங்கைக்குடியோரி பாடியது.]

கந. ஈதலுங் துய்த்தலு மில்லோர்க் கில்லெனக் செய்வினை கைம்பரிக வெண்ணுதி யவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.

* காண்மணிக்கடிகை-காப்பு—க.

என

குறுங்தோகை

(இ-ள்):—‘(பிறருக்குக்) கொடுத்தலும் (தாம்) துய்த்தலும் பொருள் இல்லாதவருக்கு இல்’ என்பதாக, (மேலும் மேலும் பொருளீட்டு+நகு+பொருக்கியனவாய்ச்) செய்யும் தொழில்களை எல்லையின்றி மிகுாறு எண்ணுகின்றாய்; கேட்பாயாக; அத்தொழில்களுக்கு அரிவையும் உடன் வருவானோ? எம்மைமட்டிலுங் தனித்துச் செலுத்துகின்றாயோ? உரையாய்; நெஞ்சே!.—(எ-று.)

துய்த்தலிலும் ஈதல் சிறந்தமையான், ‘சுதலுக் துய்த்தலும்’ எனப் பட்டது; *“சுத விசைபட வாழ்த வதுவல்ல, தூசிய மில்லை யு.பிர்க்டு” என்ற திருக்குறளையும் †“வழங்கலுக் துப்தகலுக் கேற்றாகான் பெற்ற, முழங்கு முரசடைச் செல்வம்.....நாய்பெற்ற தெங்கம் பழம்” என்ற பழமொழிப்பாட்டையும் காணக். கைம்பிள்—நால்லையின்றி மிகுகல். ६ “காமங் கைம்மிகிற் ருங்குத வெளிதோ” என்புழிப்போல, ‘வெம்மை’ என்று கொண்டு, ‘கொடுமைக்கண்’ என்றுங் கூறலாம். உரைத்தினை—‘சின்’—முன்னிலைக்கண் வந்தது.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—செலவழுங்குவித்தல்.

மூல்லை.

[இது, பிரிவிடை ஆற்றுமைகண்டு ‘வருவர்’ எணச்சொல்லிய தோழிங்குக் கிழுத்தி உரைத்தது.]

எ-து,—கிழவன் பிரிக்தவிடத்துக்கிழுத்தியது ஆற்றுமையைச் கண்டு அவளை ஆற்றுவித்தல் கருதிய தோழி, ‘வருவர்’ என்றாக, கிழுத்தி, ‘தோழி! கோயினையுடையோமாதலை அறிந்தும் சேப்பறைக்கண் ஒன்றை நாட்டிடத்துப் பிரிந்து சென்றார்;(ஆகலின்) நீ கூறுமாறு செப்பழுடையவராவர்’ என, கிழவன் செப்பமின்மை புலப்படக் கூறுங்கிறதல்.

[கருவுரீக்கிந்தப்பின்னைச்சாத்தனார் பாடியது]

கச. பல்லர நெடுநெறிக் கண்று வருந்தெனப்
புன்றலை மன்ற நோக்கி மாலை
மடக்கட்குழுவியவண்வாந் தண்ண
நோயே மாகுத லறிந்துஞ்
சேயர் தோழி சேய்நாட் தோரே.

(இ-ள.):—பலபக்களும் நெடிய கெறியிடத்து உள்ள கன்றுகள் வருந்திய என்று, பல்லிய இடக்க்கையடைய மன்றத்தை நோக்கி மாலைக் காலத்தில் அறியாமையைப் புலனுக்கும் கண்ணே உடைய கன்றுகள் உள்ள அம்மன் றத்திடத்து வக்தாற்றீபால், (அவர்வந்தாலன்றி நீக்க இயலாத) நோயினையுடையோ மாதலை அறிந்தும் செப்பமுடையாராயினார், தோழி! சேய் மைக்கன் உள்ள நாட்டிடத்துச் சேர்ந்தார்.—(எ-று.)

கிழவன் வந்து தலையளிசெய்தலையே எதிர்பார்த்து இருத்தவின், ‘பல்லா.....நோயோம்’ என்றார். மடக்கண்—அறியாமையைப் புலனுக்கும் கண்; என்றது, மருண்டு மருண்டு நாற்றிசையும் நோக்கும் ஆவி னது கன்றின் இயல்புநோக்கி. சேயர்—பிறகுறிப்பு.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வூயிர்த்தல்.

மூல்லை.

[இது, பருவங்கண்டு ஒழுந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.]

எ-து,—தலைமகன் வருவதாய்க் குறித்தகார்காலத்தைக் கண்டு அவன் வாராமையால் அவன்சொல்லில் கம்பிக்கை யற்ற தலைமகள், ‘ஆண்மான் தானையோடு வருந்தித் தாவக் கார்காலம், ‘பிரிந்தார் வரலை விரும்பி இருங் திரோ?’ என்று வந்தது’ என்று தோழியை நோக்கி, ‘குறித்தகாலம் வந்தும் வக்திலர்’ என்பது புலப்படக் கூருநிற்றல்.

[கோலூரிக்கூரி பாடியது.]

கூரி. வன்பாற் றெள்ளறல் பருகிய விரலைதன்
னின்புறு துணையோடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே.

(இ-ள.):—வலிய நிலத்தில் தெள்ளிய நீரைப் பருகிய ஆண்மான், தனது இன்புறுதற்கு ஏற்ற துணையோடு வருந்தித் தாவ வந்தது, குளிர்க் கியைத் தருங் கார்காலம்; ‘வாராமல் (பிரிந்து) உறைவார்வருகையை விரும்பி வருந்தித் துயருடன் தங்குமாறு (தனித்து) இருந்திரோ?’ என்ப தாக.—(எ-று.)

தளிதருகண்கார், வாரா.....என, வன்பால்.....உள, வா
தன்று என்று கூட்டி முடிவுகொள்க. இரலை—ஆண்மான்; * “ஏது

மேற்றையும்” என்ற ஆண்பாற்பெயர்ச்சுத்திரத்து, ‘இரலை’ உள்ளதா தலையும், *‘இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய’ என விதங் தோதப்பட்ட டிருப்பதையும் ஓர்க். ‘துளிதரு’, ‘களிதரு’ என்பனவும் பாடம்; ‘(நீர்த்) களியைத் தரும்’, ‘கடினவர்க்குக் களிப்பைத் தரும்’ என்பன பொருள்களாம்.

இதைச்சி:—ஆண்மான் தெள்ளிய நீரைப் பருகித் துணையோடு கூடி இருந்தும் வருந்தித் தாவச் செய்யுங் கார்காலம் என்றங்குள்ளே, பிரிவால் உண்ணவை உட்கொள்ளுத் தின்றித் தனித்து உறைவாரை என்ன இன்னல் தான் எய்தச் செய்யாதோ? என்பதாம்.

மெய்ப்பாடும் பயனும் முன்னையவே.

முல்லை.

[இது, பருவங்கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ‘பருவம் அன்று’ என்று வற்புறீஇயது.]

எ-து,—தலைமகன் வரக்குறித்த கார்ப்பருவம் வந்ததை யுணர்ந்து வருந்திய தலைமகளை ஆற்றுவித்தல் கருதிய தோழி, ‘கொன்றைகள் வம்ப மாரியைக் காரென்று கருதி இணைஞ்சுத்த; ஆதவின், உண்மையாய் அறி யாமையை உடையன்’ என, ‘பருவம் அன்று; பட்டது வம்பு’ என்று ஏக் கூரு . . .

[கோவத்தன் பாடியது.]

கூகு மிடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
 கல்பிறங் கத்தஞ் சென்றேர் கூறிய
 பருவம் வாரா வளவை நெரிதரக்
 கொம்புசீர் கொடியின ரும்த்த
 வம்ப மாரியைக் காரென மதித்தே.

(இ-ள):—அறியாமையை உடையன் உண்மையாக, பெரிய நிலை யினையுடைய கொன்றைகள்; மலைகள் விளங்கும் சரத்திடத்துச் சென்றூர் வருவதாகக் கூறிய பருவம் வாராத பொழுது, மிகுதியாகக் கிளைகளிற் சேர்ந்த நேரிய பூங்கொத்துக்களை அலரவிட்டன; நிலையற்ற மழையைக் (ண்டு) கார்காலம் என்று மதித்து; (ஆகலால்.)—(எ-று.)

கொன்றை, சென்றேர் கூறிய பருவம் வாரா அளவை வம்பமாரி யைக் காரென மதித்து, இனர் ஊழுத்த; (ஆதவின்,) மன்ற மடவ என்று கூட்டி முடிவுகொள்க. தடவ சிலை—வளைந்த நிலையுமாம். கல் பிறங்கு

* தொல்-பொருள்-மரபு—சச.

—(பாற) கற்கள் விளங்கும் என்ற மாம். கொடி—ஒழுங்கு. வம்பு—நிலையின்மை; *“வம்பு நிலையின்மை” என்பது உரியியல்; இது, †“வம்பப் பரத்தை” என்புழிப்போல, அகரச்சாரியை பெற்று, மாரியை அடுத்து நின்று, பருவமல்லாதபருவத்து மழுயை உணர்த்திற்று. ‘வம்பு மாரியை’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்—தலைமகளை ஆற்றுவித்தல்.

பாலை.

[இது, பிரிவிடை ஆற்றுது தலைமகள் தோழிக்கு உரைத்தது.]

எ—து,—தலைமகன் பிரிந்தவிடத்துத் துயரைப் பொருது தலைமகள், ‘தோழி! காடிறக்தோர் நம்துயரைக் கருதார்கொல்?’ என்ற தலைமகன் கொடுமை புலப்படக் கூருநிற்றல்.

[அன்னார்ந்தீஸ்மூல்லை பாடியது.]

ஏக். உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழும்
புதுநா ஞுழைப்பா அுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல வொருகா சேய்க்கு
நிலங்கரி கள்ளியங் காடி ரந் தோரே.

(இ—ள்):—(வாராராயினும் பிரிவினால் காம் படுந்துயரை நெஞ்சாலும்) கருதார்கொல்; தோழி! கிளிகள் முனை மாட்சிமைப்பட்ட கூரிய உதிராற் பற்றி வளைந்த வாயிடத்துக் கொண்ட வேம்பின்னள்ளிய பழும், புதிய நாணின் நுழைப்போடு கூடிய பொன்னணியின்ஒருகாச்போலத் தோன்றும், நிலமும் கரியும் கள்ளிகள்நிறைந்த காட்டிடத்துச் சென்றேர். (எ—று)

கிள்ளை நுதிமாண் வள்ளுகிரி வளைவாய்க் கொண்ட வேப்பவோண் பழும் புதுநாஞுழைப்பான் பொலங்கலஒருகாச் வய்க்கும் என்று கூட்டி யுரைக்கப்பட்டது. நுழைப்பான்—ஆன்றகுபு ஒடிடருபின் பொருளில் வந்தது. காடிறக்தோர் உள்ளார்கொல்? என்க. நிலமும் என்னும் சிறப்பும்மை விகாரத்தாற் ரெங்கது.

இறைச்சி:—கிள்ளை உணவின்பொருட்டு வாயிற் கொண்ட வேப்பம் பழும் பொலங்கலக்காச்போலத் தோன்றும்காடு என்றதனுடே, ஈட்டிலைக் குறித்துக் கைக்கொண்ட இன்னுத் பிரிவும் அவர்க்கு இனிமைதருவதாயிற்று; அன்பின்மையின் என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல்.

* தொல்—கொல்—உரி—உக.

† சிலப்பதி—காடுகாண—உக,

குறிஞ்சி.

[இது, பிரிவிடைக் கிழுத்தி மெலிந்து கூறியது.]

எ-து,—கிழவன் பிரிந்தவிடத்துக் கிழுத்தி மெலியை அடைந்து, 'முன்பனிக்காலத்து உளதாகும் துன்பத்தை ஒழிக்கும் மருந்து, அவர்தம் மணந்த மார்பே; பிறிது இல்லை' எனக் கூருநிற்றல்.

[அஷ்ருார் நன்மூல்லை பாடியது.]

கு. பூழ்க்கா வன்ன செங்கா அழுந்தி
ஊழ்ப்படு முதுகா யுழூயினங் கவரு
மரும்பனி யச்சிரங் தீர்க்கு
மருந்துபிறி தில்லைபவர் மணந்த மார்பே.

(இ-ன்):—குறும்பூழிப் பறவையினது காலைப் போன்ற செய்ய தாளை யடைய உழுந்தினது உதிர்தல்பொருந்திய முதிர்ந்த காயை மானினம் (உணவாகக்) கொண்ணும் (தனித்தார் தாங்குதற்கு) அரிய குளிரினையுடைய முன்பனிக்காலத்துக்கொடுமையைத் தீர்க்கும் மருந்து, அவரது கூடிய மார்பே; வேறு இல்லை.—(எ-று.)

பூழி—'குறும்பூழி' என்பதன்குறை; காடை; கானக்கோழியுமாம். மார்பே—வ தேற்றம்; பிரிநிலையுமாம். மார்பே அச்சிரம் தீர்க்கும் மருந்து, பிறிது இல்லை என மாற்றியுறைக்கப்பட்டது. அச்சிரம—ஆகுபெயர். 'உழுந்து' 'உருந்து' என்று வழிக்கப்படுகின்றது.

இறைச்சி.—மானினம் உழுந்தின் காயைக் கவரும் அச்சிரம் என்ற தலை, விலங்கும் தனக்கு வேண்டிய நுகர்ச்சியை இனத்தோடு பெற்று மகிழாநிற்கும் இக்காலத்து, யானே தனித்து எவ்வகைநுகர்ச்சியும் இன்றித் துன்பமுறையேன்; என்செய்வேன்! என்பதாம்.

மெய்ப்பாடும் பயனும் முன்னையவே.

குறிஞ்சி.

[இது, தோழி இரவுக்குறிமறத்தது.]

எ-து,—தலைமகன் இரவுக்குறியிடத்துக் கூடி ஒழுகுகின்றுழி, தோழி, 'நாடி! குனோன் வரால்; வருந்தவோம் யாம்' என்று, இரவுக்குறி மறத்து வகைவகைநால் புலப்படக் கூருநிற்றல்.

[கடுந்தோட்காவீரன் பாடியது.]

கூகு திருங்கட்ட டாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மையுப்பாக் காஹர் மந்தி
கல்லா வன்பற்றி கிளைமுதற் சேர்த்தி
யோங்குவரை யடிக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குஞ்
சார ஞட நடுநாள்
வாரல் வாழியோ வருந்து தும் யாமே.

(இ-ள):—பெரிய கண்ணையும் வலியையு முடைய ஆண்குரங்கு,
'இறந்துபாட்டடை எய்தியது' என்று கைம்மையோ டிருந்து பிழைத்தலை
விரும்பாத அழகிய பெண்குரங்கு, பாய்தலைக் கல்லாத வலிய குட்டியைக்
கிளையின் அடியிற் சேரவைத்து, உயர்ந்த மூங்கில்களையுடைய மலையில்
விருந்து கீழேபாய்ந்து, உயிரை ஒழித்துக்கொள்ளும் சாரலையுடைய காட!
உடுமிரவில் வாராதி; வருந்துவாம் யாம.—(எ-று.)

தா—வலி. கலை—எண்டி ஆண்குரங்கு. பெரும்பிறிது—இறந்துபாடு;
* “பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇ” என்புழிப்போல. கைம்
மை—கணவனை இழுந்தார் கைக்கொள்ளும் நோன்பு. ‘சாமர் மந்தி’ என்றது,
பாய்தல்கல்லாத குட்டியைப் பாதுகாத்தலையும் விட்டுஅதனைக் கீழிடத்து
விட்டந்தாம் பொழுதையும் பொருது கிளையடியிற் சேர்த்தி கணவற்கு உரிய
தான் உட்டை உடனே ஒழிக்கக்கருதிய உயர்வுநோக்கி. “உற்றூர்க் குரியர்
பொற்றிருதி மகளிர்” என்பதனாலும், ‘அங்கனை’ என்ற வடமொழிப்
பெயராலும் மகளிர்மெய் அவர்க்கு உரிமையாகாமை உணர்க. ‘அடுக்கத்
துப் பாய்ந்து’—அடுக்கத்து இருந்து கீழேபாய்ந்து; ‘வரைபாய்தல்’ என்
புழிப் போல் வாழி, ஒ—அங்கநிலைகள். இரவில் வருவதால் ஆற்றின்கண்
வரும் ஊறுகளைக் கருதி, ‘வருந்துதும் யாம்’ என்றாள். நடுநாள்—நடு
இரவு; நாள் இரவையும் குறித்தலே, † “அல்க றிவாப்பக் லாணியங் திவச,
மேல்வையெல் வைக றினமிவை நாளே” என்றதனால் அறிக.

இறைச்சி:—பெண்குரங்கு கைம்மையைக் கைக்கொள்ளாது அடுக்கத்துப் பாயும் சாரஞ்டன் என்றதனுணே, நின்மலையகத்து அஃநினையாகிய விலங்கும் பேரறிவுடையதாய் ஒழுக, நீட்டிதலும் களவுகை காதலித்து நல்லறமாகிய இல்லறத்தைக் கைக்கொண்டிலை; ஆகவின், நின்தகுதிக்கு இது தகாது என்பதாம்.

மெய்ப்பாடு—இரிவாலைச் சார்ந்த அச்சம். பயன்—இரவுக்குறி
மற்றது உரைவுகடாதல்.

* பிங்கலஞ்சைத்-வானவர்வகை—ககுக. † புறநாந்து உடு—.

அது

குறுங்தோகை

புறிஞர்ச்

[இது, புணர்ந்து நீங்குங் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.]

எ-து,—தலைமகளைச் சூடிப் பிரியுங் தலைமகன், தன்னெஞ்சை நோக்கி.
‘குறுமகன்தான், நறுந்தன்னீரான்; ஆரணங்கன்னான்; அவளைப் புனையும்
அளவை அறியேன்; அவள்கிளவிகள் சிலவாய் மெல்லியவாய் இருந்தன;
கூடுங்கால் அனைத்தற்கும் மெல்லியலே’ எனத் தனது அன்புமிகுதியாற்
பாராட்டிக் கூறுவிற்றல்.

[ஓரம்போகியார் பாடியது.]

எ.0. ஒடுங்கி ரோதி யொண்ணுதற் குறுமக
னைந்த ஸீரீ ளாரணங் கின்ளே
பினைய ளொன்றவட் புனையன வறியேன்
சிலமெல் வியவே கினாவி
யனைமெல் வியல்யான் முயங்குங் காலே.

(இ-ள்): - தாழ்ந்த நெய்த கூந்தலைபும், ஒள்ளிய நெற்றியினையு
முடைய சிறிய மகள், நறிய குளிர்ந்த கீர்மையினை யுடையளாய் அரிய
அணங்கினை யன்ன ளாயினன்; (ஆசல்ள்,) ‘இத்தகையள்’ என்று, அவ
ளைப் புனைந்து உரைத்தற்கு ஏற்ற அளவை அறியேன்; சிலவாயும் மெல்
வியவாயும் இருந்தன அவள்கிளவிகள்; அனைத்தற்கு மெல்லியலாயினாள்
யான் முயங்கும் பொழுது.—(எ-று)

ஒடுங்குதல்—தாழ்தல். கறும் தண் நீரான்—நறுவிய குளிர்ந்த நீரை
யன்னாலும் மாம். புனையளவு அறியேன்’ என்றது, எல்லையின்றிப் புகழு
வேண்டும் என்பதாம். புனை, அனை—முதனிலைத்தொழிற்பெயர்கள்.
மொழி சிலவாயிருக்கல் அழகுடையது என்பதை, *“பலசொல்லக் காமு
றுவர் மன்றமா சற்ற, சிலசொல்ல ரேற்றா தவர்” என்பதனால் அறிக.
‘யாழுயங்கும்’ என்ற பாடத்திற்கு, நெஞ்சையும் உள்படுத்திக் கூறினான்
என்க.

மெய்ப்பாடு—உவகை. பயன்—நயப்புரைத்தல்.

ப1ல்.

[இது, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச்
செலவழுங்கியது.]

* திருக்குறள்—சொல்வன்மை—கு.

மூலமும் உரையும்.

அஞ்சி

எ-து,—வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன், வரை விற்கு வேண்டிய பொருளை முடித்தும் மீண்டும் பொருளீட்டலை விழைந்த நெஞ்சினை நோக்கி, ‘நெஞ்சே! கானவர் மகளை நல்குவர்; அவள்தான்’ மருங்தே, வைப்பே’ என மீஞ்சுதற்கு ஒருப்படுமாறு கூறுங்கிறார்கள்.

[கந்துபோதுவேணி பாடியது.]

எக. மருங்தெனின் பருங்தே வைப்பெனின் வைப்பே
யரும்பிய சுணங்கி வாட்பகட் டிளமுலீப்
பெருங்தோ ஊனுகிய துசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குவர் மகளே.

(இ-ன):—(நெஞ்சே! இனிமைதரும் இயல்பினால்) ‘அமிழ்தம்’ எனின், அமிழ்தமே ஆவான்; (எல்லாப் பொறிகளும் நூச்சிசையை எய்தச் செய்த வின்,) ‘வைப்பு’ எனின், வைப்பே ஆவான்; தோன்றிய தேமலை யுடைய அடிகிய பெரிய தூணையவான முலையினையும், பெரிய தோளினையும், சிறிய ஷிடையினையும் முடைய மகளை, (அவள்தமராகிய) மலை யிக்க கானத்தை யுடையார் நல்குவர்; (அவட்காம்பொருளைக் கடைக்கூட்டி னமையின்.)—
(எ-று.)

மருங்து—அமிழ்தம் வைப்பு—(எய்ப்பினி லுதவ ஈட்டி) வைப்பது பொருள்; * ‘அஃதன்றே, எய்ப்பினில் வைப்பென்பது’ என்பது காண்க. மருங்தே, வைப்பே-இவற்றில் ஏகாரங்கள்—தேற்றப்பொருளன். பகட்டு—பெருமை, † ‘அம்பகட் டெழிலை செம்பொறி யாகத்தை, மென்மையின் மகளிர்க்கு’ என்புழிட்டோல்; வல்லமையு மாம். ‘பெருங்தோ ஊனுகிய துசுப்பின்’ என்றதிற் பொருண்மூரண் காண்க. ‘நல்குறுமகளே’ என்ற பாடத்திற்கு—‘பெற்றமகன்’ என்க. மசன், மருங்தே, வைப்பே என்க.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—செலவழுங்குவித்தல்.

துறிஞ்சு.

[இது, தலைமகன், தன் வேறுபாடுகண்டு வினைய பாங்கற்கு உரைத்தது.]

எ-து,—‘இவ்வேறுபாடு எற்றினைன் ஆயது?’ என்றுவினையிய பாங்கற்குத் தலைமகன், ‘தினையிடத்துக் கிளிகடிவாள்கள் எல்லாரும் உணருமாறு நோய்செய்தது’ எனத் தனக்கு அவள் இன்றியமையானம் புலப்படக் கூறுங்கிறார்கள்.

*படிமொழி.

† புறானானாறு—க-அ-டு.

[மள்ளனுர் பாடியது.]

எ. பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றேண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவாள் பெருமழகுக் கண்ணே.

(இ-ள்):—தாமரைப் பூவினைப்போலச்சுழலுக் தகையனவாய்(மகிழ்தங்கு)
அம்பினை நிகர்த்து எல்லாருக் உணரும்படி (பின்னர்)நோவினைச் செய்தன;
தேன்போன்ற மொழியினையும், திரண்ட மெல்லிய தோளையு முடைய
ளாய், பெரிய மலையிடத்து விரும்பி விணதத்த தினையிடத்துக் குருவி
களை ஓட்டுவானது பெரிய குளிர்ந்த கண்கள்.—(எ-று).

பு—தாமரை என்றது, *“பூவிற்குத் தாமரையே” என்ற சிறப்
பால். அவமரல்—சமுதுலல்; † “அலமர ரெருமர லாயிரண்டுஞ் சமுற்சி”
என்பது உரியிபல். தேமொழி.....கண், பூவொத்து.....நோய்செய்
தன எனக் கூட்டி முடிவுகொள்க.

மெய்ப்பாடு—இளிவால். பயன்—பாங்கற்கு அறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, பகற்குறிமறுத்து, இரவுக்குறிநேர்ந்து, அதனையும் மறுத்
தகைமபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.]

எ-று,—வரைவினை விழையாது காலின்றுகர்தலையே காழுற்ற
'தலைமகன் தலைமகளின் அருமையை உணர்து, இவ்வொழுகுலாறே
இனித்தாது' என்று வரைந்து கொள்வதைக்கருதி பகற்குறிக்கண்
வரும் ஏதங்கூறி மறுத் து, இரவுக்குறிஉடன்பட்டு அதனையும் அங்கனமே
மறுத்த தோழி, தலைமகளை ஆற்றுவித்தல்கருதி, 'தோழி! நீ தலைவன்
மார்பை விழைந்தனை; எனிலும், (அதனை இடையருது எய்தற்கு ஏற்ற
குழ்ச்சியும் சிறிது வேண்டும்' என வரைவு கடாவின்மை புலப்படக் கூரு
கிற்றால்.

[பாணர் பாடியது.]

ஏந். மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
யழியல் வாழி தோழி நன்ன
னறுமா கொன்று நாட்டிற் போக்கிய
வொன்றுமொழிக் கோசர் போல
வன்கட் குழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.

* திருவன்னுவமாலை—ந.ச. † தொல்—சொல்—உரி—தங்.

(இ-ள்:-—மகிழ்நனது மார்பையே விரும்பினும்; ஆதலால், நீ வருக்காதி; தோழி! 'நன்னன்' என்பானது சிறந்த (பட்டத்து) யானையைக் கொண்டு (அவனது) நாட்டிற் போகவிட்ட (வாய்மை) பொருந்திய சொல் வினையுடைய 'கோசர்' (என்பார்தம் சூழ்ச்சி) போல, இரக்க மற்ற சூழ்ச்சியும் சிறிது வேண்டும்.—(எ-று.)

மார்பே—ஏ—பிரிதிலை. வெய்யை—‘வெம்மை’என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்புமுற்று; * “வெம்மை வேண்டல்” என்றார் உரியியலீல். ஆல்—ஆசலால். நன்னன்—கொடியனுகிய ஒரு சிற்றரசன், † “பெண் கொலை புரிந்த நன்னன் போல, வரையா நிரப்பத்துச் செல்லியர்” என்றதுங்காண்க. ஒன்று மொழி—மனத்தொடு பொருந்திய மாறுபாடாத சொல்; ‍நி “கல்லூர்க் கோசர் நன்மொழி போல, வாயாகின்று” என்றதுங்காண்க. கோசர்—படைப்பயிற்சியிற் சிறந்தவராகிய ஒரு மாபினர்; இதனே, ‍த “இளம்பல் கோசர் விளங்குபடை கன்மா, ரிகவின ரெற்றந்த வகலிலை முருக்கின், பெருமரக் கம்பம் போலப், பெருநர்க் குலையா விண்வலன்” என்ற புறப்பாட்டான் ஓர்க. வண்கட்குழ்ச்சி—இரக்க மின்றி இருபொழுதும் மறுத்து விரைய வரையச் சூழும் சூழ்ச்சி: ‘ஞாட்பிற் போக்கிய’ என்ற பாடத்திற்கு—‘போரிற் செல்ல விட்ட’ என்பது பொருள்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்—தலைமகளை ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, தோழி தலைமகன் குறைமருத வாற்றுற கூறியது.]

எ—து,—தலைமகன் குறையுற்று நின்றவிடத்து, தோழி, தலைமகனி டத்தில், ‘ஈடன் தன் னைக்கருதி நாம் இருந்தனமையை அறியான்; ‘நம் நல்ச்சை நயந்து வருந்தினன்’ என்று தான் பலபடமறுத்தமை புலப்படக் குறைமருதவாறு கூறுங்கிறல்.

[விட்டத்திரையார் பாடியது.]

ஏ. விட்ட குத்தை வியப்படி னன்ன

விசம்புதீதாப் பசங்கமூக் குன்ற நாடன்
யாந்தற் படர்ந்தமையறியான் றுனும்
வேளிலா னேறு போலச்
சாயின னன்பநம் மாணல நயந்தே.

* தொல்-சொல்-உரி—ஈசு.

₹ குறுங்தொகை—கடு. ஈ.சு.

† குறுங்தொகை. உகூ—இ.சு.

‡ புறநாளூறு—கூகூ-கு.சு, சு.

அ.அ

குறுங்தோகை

(இ-ன்):—(கட்டை அறுத்துத் தட்டின்றிச் செல்லும்படி) விட்ட குதிரையினது வியப்பைத் தரும் செலவினைப் போல, விசம்பிற் சென்று தோய்ந்த பசிய மூங்கிள்கள் பொருந்திய குண்றத்தை யுடைய நாடன், யாம் ஆவனை நினைத் திருந்தமையை அறியான்; அவன்றானும் சேவனிற் காலத்து (நீரும் நிழலும் கிட்டாது வருந்தும்) ஆனின் ஏற்றைப் போல வருந்தினான், மது சிறந்த நலத்தை விரும்பி; (ஆதவின், அவனை ஏற்றுக் கொள்ளுதலன்றித் தள்ளுதல் தக:து.—(எ-று.)

ஓ நாடன் படிந்தமை அறியான், நலம்கங்கு, ஏறுபோலச் சாயினான் என்று முடிவுகொள்க. படர்தல்—நினைத்தல்; *“படரே யுள்ளல் செலவு மாகும்” என்றார் உரியியலில். தானும்—உம்மை—ஏசுப்பொருளது:நாமும் வருந்திய தன்றி என்று பொருள்பயத்தலான். என்ப—அசைனி!ஸ. ‘விட்ட குதிரை’ என்று எடுத் தாண்ட தொடர்ச்சிறப்பை நோக்கி இதன் ஆசிரியர் ‘விட்டதுதிரையாரி’ என்று பாராட்டப் பெற்றார் போலும்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—குறைநயப்பித்தல்.

மருதம்.

[இது, தலைமகன்வரவுணர்த்திய பாணற்குத் தலைமகன் கூறியது.]

எ-து,—பறத்தையிற் பிரிந்தமை உணர்ந்து ஊடிய தலைமகனின்ஊடல் ஒழிப்பான் கருதித் தலைமகன் வரவிட்ட பாணன் வந்து, தலைமகன் வரவைத் தெரிவித்தவழி, தலைமகன்: “நி (அவன் வருகையைக்) கண்டனையோ? கண்டாரைக் கேட்டனையோ? உண்மையைச் சொல்; பொன்னை மிகதி யாகப் பெறுதற்குக் காலர்வரவைக் கூறவேண்டுதலை யார்வாய்க் கேட்டறிந்தனோ?” என அவன் பொய்யுரைக்கின்றமை புலப்படக் கூருநிற்றல்.

[பமேரத்துமேசுகிருநி பாடியது.]

எடு. நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
வொன்று தெளிய நசையின மொழிமோ
வெண்கோட் டியானை பூஞ்சைனை படியும்
பொன்மலி பாடிவி பெற்றியர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

(இ-ன்):—நி (தலைமகன்வருகையைக்) கண்டனையோ? (அன்றிக்) கண்டவர்களைக் கேட்டனையோ? (இவ்விரண்டின்) ஒன்றைத் தெளிந்து கொள்ள விருப்புடையோம்; சொல்; வெள்ளிய கோட்டை யுடைய

முலமும் உரையும்.

வகை

யானை அழகிய சுனையிடத்துப் படியும்; (ஆதலின், பரத்தையர் தனித்தா ராய்ச் சென்றுடவிடாது தானும் அவ்விடத்து உறைவன் தலைமகன்;) பொன்னின் மிகுதியைப் பெருமை இல்லாதோம்! பெறுதற்பொருட்டு எவ்வாயிற் கேட்டனே? காதலர் வருகையை (உரைத்தற்கு.)—(எ-று.)

‘பாடிலி’ என்று பாண்ணே; அவன் பரத்தையர் பலரிடத்தும் தலைவற்காகப் பொய்க்குறுதலானும், தன்னிடமும் பொய்க்குற வந்தமை யானும். ‘முன் பலர் தலைவன்வருகையைக் கூறி என்னிடம் பொன் ஜோக் கொன்னே பெற்றுச் சென்றார்கள்; அவருள், எவரிடம் இங்ஙனங்கூறாக கற்றனை?’ என்பாள், ‘பொன்மலி.....வரவே’ என்றார்; காதலன் வருகையில் அவனுக்கு உள்ளதாம் மகிழ்ச்சியும் புலப்படல் காணக ‘கண்டனையோ? கேட்டனையோ? மொழி’ என்று, பின்னர் ‘யார்வாய்க் கேட்டனே’ என்றார், பொய்க்குறகின்றுன் என்ற துணி வினால்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த நகை. பயன்—ஊட்லொழிதல்.

குறிஞ்சி.

[இது, பிரிவணர்த்தச் சென்ற தோழிக்கு, அவர் பிரியமுன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.]

எ-து,—தலைமகன்பிரிவைத் தலைமகளுக்கு உணர்த்தச் சென்ற தோழிக்கு, அவர் பிரிவதன்முன்னரே அறிந் துள்ள தலைமகள், ‘ஏரைமார்பன், வாடை வீசும் பனிக்காலத்து வருந்தச்செய்தலென்?’ என, அவர் பிரிவைத் தான் முன்னரே யுணர்ந்தமை புலப்படக் கூருந்தறல்.

[கிளாவிமங்கலவீக்ஷாரி பாடியது.]

ஏக். காந்தன் வேவி யோங்குமலை நன்னாட்டுச்
செல்வ னென்ப வோங்கல் வரைமார்பன்
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண்வரல் வாடை தூங்குங்
கடும்பனி யச்சிர நடுங்கஞ் ருறவே.

(இ-ள்):—காந்தனா லாகிய வேவியினைக் கொண்ட உயரிந்த மலைகளை யுடைய நல்ல நாட்டில் (வரும்) செல்வத்தினை யுடையானும், உயர்ந்த மலை யைப் போன்ற மார்பினை யுடையானும் மாகிய தலைமகன், மலையிடத்துச் சேம்பினது அசையும் ஊவிய இலை, பெரிய களிற்றினது சேவியை நிகர்க்க

குமங்கோகை

கும்படி கைத்திங்களிற் குளிர்ச்சி வருதலை யுடைய வாடை அசைக் துலா வம் கடிய பனியையுடைய முன்பனிக்காலத்து, நடுங்குங் தூயரை (நாம்) உறைமாறு (பிரிதல் எதற்கு?).—(எ-று).

‘பொருண்முட்டுப்பாடும் பகையும் இலன்’ என்பது தோன்ற ‘காங்கள் மார்பன்’ என்றான். என்ப—அசைக்கிலை. கைதிலு—கைத்திங்கள்; அது, முன்பனியின் பின்திங்கள். வாடை—வடகாற்று.

இறைச்சி:—அசைகின்ற சேம்பின் இலை, களிற்றுச்செவியை மான வாடை வீசும் பனியையுடைய அச்சிரம் என்றதனுடே, இனியதான் அவன் கூட்டம், பிரிந்திடுவான் என்ற எண்ணத்தை விளைவிக்க, அதனால் அசைக் கருவதாயிற்று என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வூயிர்த்தல்.

பாலை.

[இது, பிரிவின்கண் ஆற்றாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

எ—து,—தலைமகன் பிரிவிடத்து அதனைப் பொருளாகிய தலைமகள், தோழியை நோக்கி, ‘தோழி! தவறுகள் எவையும் இல; கானஞ் சென் ரேர்க்கு எனது மெல்லிய தோள் எளியவாயிருந்தன’ என்று, ‘அதனு னன்றே அருந்துயர் பொருந்த வருந்த லாயிற்று’ என்பது புலப்படக் கூறுகிற்றல்.

[மதுரையருதனினாகனுர் பரிடியது.]

என. அம்ம வாழி தோழி யாவதுந்
தவறெனிற் றவரே விலலே வெஞ்சுரத்
துலந்த வம்பல ருவவிடு பதுக்கை
நடுநல் யானைக் கிடுநி ராகு
மரிய கானஞ் சென்றேர்க
கெளிய வாகிய தடமென் ரேரே.

(இ-ன):—கேட்பாயாக, தோழி வாழ்வாயாக; தவறு உண்டோ எனின், தவறுகளோ சிறிதும் இல்லன வாகும்; கொடிய சரத்தில், சரமற்ற புதுமையினையுடையார் மேலே இட்டுவைத்த இலைக்குவியலை கெடிய நல்ல யானைக் கென்று படிகுழியின் மேல் பரப்பி வைக்கும் இயல்பினையுடைய தாகிய அரிய கானத்திடத்துக் கொஞ்சமாக எய்தற்கு எளியவாய் இருக்கன, (எனது) பெரிய மெல்லிய தோள்கள்.—(எ-று).

தோழியின் புறக்கணிப்புத் தோன்ற, 'அம்ம, வாழி' என்றால். யாவதும்—சிறிதும்; * “யாவதுஞ், சினையலர் வேம்பன் நோனைகி’ என்புழிப்போல. ‘பிரிவொடு, சென்ற ஆற்றின்கொடுமையும் வருத்தந்தரும்’ என்பாள், ‘ஓன்சுசரத்துகானம்’ என்றும், ‘தவறுகள் சிறிதும் இல; எனது தோள் அவர்க்கு எளிய ஆயின்; அஃதே ஒரு தவறுபோலும்; அரியவா யிருக்கிறுப்பின், இத்தயர் அனுங்கா தன்டேறு?’ என்பாள், ‘தவறெனின்இல; சென்றார்க்குதோள்’ என்றுங் கூறினால். சுற்றிரண்டடிகளில் எதுகைமுரண் காண்க.

மெய்ப்பாடும் பயனும் முன்னையவே.

துறிஞ்சி.

[இது, பாங்கன் தலைமகற்குச் சொல்லியது.]

எ—து,—பாங்கற்கூட்டத்தை விழைந்து வந்த தலைமகற்குப் பாங்கன் ‘வெற்ப! காமம் பெரும்பேதைத்து; ஆதலின், நோவத்தக்கது’ எனக்கழறிக்கூருநிற்றல்.

[நக்கீராரி பாடியது.]

எ.அ. பெருவரை மிசையது நெடுவெள் எருவி
முதுவாய்க் கோடியர் முழுவிற் நதும்பிச்
கிலம்பி னிழித்தரு மிலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவது
நன்றென வுணரார் மாட்டுஞ்
சென்றே நிற்கும் பெரும்பே தைத்தே. |

(இ-ள்):—பெரிய மலையின் மேலிடத்தான நெடிய வெள்ளிய அருவி, முதிர்ந்த வாய்மையையடைய கூத்தரது முழுவினைப் போல (ஒலியுடன்) வழிந்து மலையினின்று இழியும் விளங்குகின்ற அஞ்சத்தக்க வெற்பனே! வருந்தத்தக்கதாகும் அன்றே காமம்! (அதுதான்), சிறிதும் கன்மைதருவது என்று உணராதாரிடத்துச் சென்று நிலைக்கும் பெரும்பேதமையை யுடையதே; (ஆதலால்).—(எ-று.)

‘பழிச்சொல்லைப் பாராய்’ என்பதுபற்றிப்போலும், ‘பெருவரை.....வெற்ப’ என விளித்தது. ‘நோவத்தக்கது அன்றே’ என்றிருத்தற்பாலது, ‘நோதக்கன்றே’ என்று விகாரப்பட்டது. ६ “சின்னே காமம்.....அறந் தெரி திகிரிக்கு வழியடை யாகும்” என்பவாகலான், சென்றாங்கே சென்

* சிலபபதிகாரம்-பதிகம்—உள், உசி.

கொலைக்காக்காதை—கைசி, கைகி.

६ பதிற்றுப்பத்து—ந. ம்.பத்து.—க—ச.

கேள்வுகும் இயல்பினதாய் சாமம், பகுத்துணர்வில்லாரைப் பற்றி நிற்கு மாறுதோன்ற, ‘யாவதும்.....நிற்கும்’ எனப்பட்டது. மாட்டும்—உம்மை இசைநிறை.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—தலைவனைக் கழறல்.

பாலீ.

[இது, பிரிவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

எ—து,—பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள், ‘சொல்லாது பிரிதல்வல்லார், அத்தம் நண்ணிய சீறார்ச்சேர்க்கொல்ல?’ என, தலைமகன் பொருள்கடைக்கூட்டாது மீண்டுமொன்று’ என்ற கவற்சி புலப்படத் தோழிக்குச் சொல்லாநிற்றல்.

[தடவாயிற்கீர்த்தனூர் பரடியது.]

ஏக. கான யானை தோனயங் துண்ட

பொரிதா னோமை வரிபொரு நெடுஞ்சினை
யலங்க லூஸவை பேறி பொய்பெனப்
புலம்புதரு குரல் புறவுப்பெடை பயிரு
மத்த நண்ணிய வங்குடிச் சீறார்ச்
சேர்க்கொல்லே தாமே யாந்தமக்
கொல்லே மென்ற தப்பல்
சொல்லா தேகல் வல்லு வோரே.

(இ-ள்):—காட்டு யானைகள் தோலை விரும்பியுண்ட பொரிந்த தானோடு கூடிய ஒரையினது காற்றுத்தாக்கும் கெடிய கிளைகளுள் அசையும் உலர்க் கிளையின்மேல் ஏறி விரைவாக வருக்கத்தைப் புலப்படுத்தங்குரலையுடையவாய்ப் புருக்களின்பெடைகள் (தம்துணையை) அழைக்கும் சரந்திற் பொருங்கிய அழகிய குழக்களையுடைய சிறிய சூரைச் சேர்ந்தார்கொல்? யாம் அவர்தமக்குப் (பிரிவால் உள்ளாகும் துயரைப்) ‘பொரோம்’ என்ற தவறுகருதிச் சொல்லாது செல்லுதலில் வல்லுக்கான கணவர்.—(எ-று).

கொல், ஓ—வினாவும், அசையும்.’ பொறிதாள்’ ‘ஒல்லோம்’ ‘சொல்லாதகறல்’ என்பன பாடபேதங்கள்.

இறைச்சி:—புலம்புதருகுரலவாய்ப் புறவுப்பெடை பயிரும் அத்தம் என்றதனுணே, ‘இயற்கையில் நந்திறத்துப் பேரங்குடையார், அதனைக் கேட்டுப் பொருள்கடைக்கூட்டாது மீண்டுமொரோ?’ என்பதாம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமாற்றிவித்தல்.

மூலமும் உடையும்.

கால

மருதாம்,

[இது, தலைமகற்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.]

எ-து,—தலைமகள் தன்னைப் புறங்குறிஞராகக்கேட்ட பரத்தை,
அவட்குப் பாங்காயினார் கேட்ப, ‘யாம் புனவிடத்து விளையாடுவோம்;
அஞ்சுவாளாயின், கொழுநன்மார்பைக் காக்க’ என மகையாடிச்சூரிந்றல்.

[ஓவையார் பாடியது.]

அ. கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்

பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
யாமஃ தயர்களு் சேறுந் தாணஃ

தஞ்சவ துடைய எளாயின் வெம்போர்

நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி

முளையான் பெருநிறை போலக்

கிளைராடு காக்கதன் கொழுநன்மார்பே.

(இ-ள்):—கூந்தலிடத்து ஆம்பவின் முழுநெறிப்புள்ள முகையைச்
செருகி மிகுந்த நீர்வந்த பெரிய (ஏர்த்) துறையை விரும்பி யாம் அப்புனல்
விளையாட்டைச் செட்வோமாய்ச் செல்வோம்; அவள் தான், அவ்விளை
யாட்டை சஞ்சதலைக் கொண்டாளாயின், வெய்ய போரிடத்துத் தூசிப்
படை அழியும்படி மேலேறிச்செல்லும் பலவேல்களையுடைய ‘எழினி’
என்பானது முளையிடத்துப் பெரிய மள்ளர்திரளைப் போல, சுற்றத்தா
ரோடும்கூடிக் காப்பாளாக; தனது பொழுநன்மார்பை (நாம் பெருதபடி).—
(எ-று).

முழுநெறி—முழுநெறிப்புள்ள முகை, ‘விருந்திறை’ என்ற பாடத்
திற்கு விருங்தோடுதங்குதலை என்க. அயர்கம்—முற்றெறச்சம். எழினி—
கடையெழுவள்ளல்களில் ஒருவன். முளையான்—உருபுமயக்கம். நிறை—
ஈண்டு, மள்ளர்திரள். கிளை—ஈண்டு, மகளிர்திரள்.

மெய்ப்பாடு—நகை. பயன்—தலைவியைப் பழித்தல்.

நெய்தல்.

[இது, தோழியிற் கூட்டங்கூடிப் பிரியுங் தலைமகற்குத் தோழி
சொல்லியது.]

எ-து,—தோழியாற் கூடுங் கூட்டம்பெற்று மீனும் தலைமகற்குத்
தோழி, ‘இவள் புதுநலனி இழந்த புலம்பினன்; உன்னல்வேண்டும்’ எனத்
தோழியின் ஆற்றுமை புலப்படக் கூறுகிற்றல்.

குறுங்தோகை

(இ-ள்):—அருமையாகப் பெறுதலையுடைய அவிழ்தம் உண்ணும் உணவாகப் பெரிய சிறப்பையுடைய (தேவர்) உலகைப் பெறுவாளாக அன்னை; தம்மைத் தாமே விழுங்கினுற்போல (ஒன்றை ஒன்று மறைக்கும்) சிளைக்டோறும் இனிய பழங்கள் தொங்கும் பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகள்குழுங்க நாட்டிற்குத் தலைவனை (மண்ணதுகொள்ள) வருவான் என்றான்; (ஆதவின்.)—(எ-று).

ஆர்பதம்—பண்புத்தொகையுமாம். தம்மிற்றமதுண்டன்ன தீம்பழும் என்றும் இயைக்கலாம்.

இறைச்சி:—உள்ளே இனிய சிளைகளைக் கொண்டிருந்தும் வெளித் தோற்றத்தில் இன்னுதமுட்களை யுடையனவாய்க் காணப்படும் பழங்கள் நிறைந்த பலாமரங்களையுடைய மலை என்றதனுன், உட்கருத்து, வரைந்து கொண்டு இல்லறத்தொழுகி இனிமைசெய்வதாயிருந்தும், வெளித்தோற்றத்தில் இனிமைதராத களவு நூகர்ச்சியிலேயே கருத்துடையான்போற் காணப்பட்டான் என்பதாம்.

மெய்ப்பாடு—உவகை. பயன்—செவிலியை வாழ்த்தல்.

பாலை.

[இது, மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.]

எ-து,—தலைமகன் தன்மகளை உடன்கொண்டு சென்றவழி, செவி வித்தாய், ‘தண்ணியள் மீண்டும் முயங்க வியர்த்தேன் என்றான்; இப்பொழுது அறிந்தேன் அது துயர்தருவதாதலே’ எனத் தனது ஆற்றுமை தோற்றக் கூறுங்கிற்றால்.

[மோசிக்ரீஸ் பாடியது.]

அ.ச. ப்பயர்த்தமனன் முயங்கயான்

னினியறிந் தேனது துனியா குதலே

கழுப்புடி யாஅய் மழைதவழ் போதியில்

வேங்கையுங் காந்தனு நாறி

யாம்பன் மலரினுந் தான்றன் னியளோ.

(இ-ள்):—மீண்டும் யான் ஒருமுறை முயங்க ‘வியர்த்தேன்’ என்ற அள்; இப்பொழுது அறிந்தேன் அங்கன் அவன் கூறியது துயர்தருவதாதலே; கழல் இடப்பட்ட (வீர) வளையினையுடைய ‘ஆய்’ என்பானது மேகன் தவழும் பொதியிலிட்டது வேங்கைமலரும் காங்தண்மலரும் (அவள் மெய்யிடத்து) மணக்கப்பெற்று ஆம்பன்மலரைக்காட்டிலும் தண்ணிய ஊயினான்—(எ-று).

தழுப்பாடு.... தண்ணியிள், யான் பெயர்த்தனென் முயங்க, ‘வியர்த் தனென்’ என்றனள்; அது துணியாகுதல் இனி அறிந்தேன் என்று முடிவுகாண்க. ‘இனி அறிந்தேன்’ என்றது, என்னிடம் கழிபெருங்காதல் கொண்ட இவள் காதலன்பின் யான் செல்லின் யாங்வனம் ஆற்றுவள்? என்ற மகளின் உட்கோளை. ஆய்—சடையெழுவள்ளால்களில் ஒருவன். காதலன் என்று அவள் கருதிப் போலூன் சூட்டிய போதினுலாய மணம் போலும் மகள்மெய்யிடத்து மணந்தது என்ற கருத்தால் ‘பொதியில்..... நாறி’ என்றார். மகள் முதலிய வாய்பாட்டைவிட்டு ‘ஆம்பன்..... தண்ணியிள்’ என்றார், ஹள்றின்பம் உள்ளத்துானிற்பகாலும் ஆற்றில் கடக்க ஆற்றாளே என்ற கவற்சியாலும். மகட்போக்கிய செவிலி—தான் காவ விற்றளர்த்தலையின் மகளைச் செல்லதிட்ட செவிலி. ரூடு)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல்.

மருதம்.

[இது, வாயிலாய்வந்த பாணற்குத் தோழி, வாயின்மறுத்தது.]

எ—து,—வாயில்வேண்டச்சென்ற பாணற் குத் தோழி, ‘ஹரன் போன பின் பாணன்வாயே (உள்ளன)’ எஞ்ச்சொல்லி வாயின் மறுத்தல் புலப்படக் கூருநிற்றல்.

[வடமவண்ணக்கந்தாமோதாள் பாடியது.]

அ. யாரினு மினியன் போன பின்னே

யுள்ளுநர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
குன்முதிர் பேடைக் கீனி விழையியர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பி
ஞாறு வெண்பூக் கொழுதும்
யாண ஏரன் பாணன் வாயே.

(இ-ள்):—எல்லாரினும் இனியலைருந்தாள் (ஹரன் அவன், சீமை விட்டுப்) போனபின்பு, உள்ளுரிடத்துக் குருவிகளின் துள்ளிய நடையை உடைய குன்முதிர்ந்த பேடைக்குச் சேவல், சனும் இல்லை இழைத்தற் பொருட்டு மணம் மிகுதியாகக் கொண்ட இனிய கழைக்கரும்பின் மண மற்ற வெள்ளிய பூவைக் கோதும் புதுவருவாயினைக் கொண்ட (அவ்) ஹரன் னுடைய பாணன்வாய்ச்சொற்களே (நமக்குள்ளன ஆயின.)—(எ—று).

யாரினும்—பலபரத்தையரிடத்தும் என்றுமாம். உள்ளுநர்—முன் பின்னாகத்தொக்க ஆதன்ரூகை. துள்ளுநடை, ‘குன்முதிர்’ என்பத

கால

குறுக்தோகை

கேட்டுக்கொடுவதும்; *“குன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுனைச் சேவல் செய்வான், தேன்முதிர் வேழத்தின் மென்பூச்சுத் தங்கெம்ம லூரன்” என்ற இக்கருத்தமைங்க திருக்கோவையானையும், ‘குன்முதிர்தலாற் குறுக அடி பிடுதல்ன், ‘துள்ளுநடை’ என்ற அதன் உடையையுங் காண்க.

உள்ளுறை:—குன்முதிர்ந்த பேடைக்குச் சேவல், ஈலும் இல்லை இறைக்குமாறுபோல, தலைமகள் வயாவிடத்து ஊரலும் வேண்டியன் செய்து காத்து ஒழுகுவான் என்பதாம்; இங்ஙனங் கூறியது, பாண்ட் கூறியதை அங்ஙனமே எடுத்து மொழிந்தது.

இமய்ப்பாடு—நகை. பயன்—வாயின்மறுத்தல்.

குறிஞ்சி.

[இது, ‘ஆற்றாள்’ எனக்கவன்ற தோழிக்குக் கிழுத்தி சொல்லியது.]

எ—து,—இரவுக்குறியிடைத் தலைமகன் வந்து ஒழுகுகின்றழி, ‘கிழுத்தி ஆற்றாளவன்’ என்றுவருந்திய தோழிக்குக் கிழுத்தி, ‘குதிர்யா மந்து உளம் வருந்துந்தோறும் உண்டாகும் தேர்மணிக்குரலைப் பிறரும் கேட்குங் உளர்கொல்?’ எனத் தலைமகன்வரவு வெளிப்பட்டிடுமேச என்றஞ்சிகின்றேன் என்பது புலப்படக் கூருங்கிறதல்.

[வேண்கோற்றன் பாடியது.]

அ. சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குந ருளர்கொல் அுறைசிறந்
தூதை தூற்றுங் குதிர் பாமத்
தானுளம் புலம்புதிதா அளம்பு
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.

(இ-ள்):—தூணைக் கடந்து நீர் உடைந்தாற்போல, செய்ய அரிபார்ந்த குளிஸ்ந்த (ஏஞ்சூகுதலையுடைய) கண்ணிடத்துப் பொறுத்தற்கு அரிய தூயரத்தோடு (யான்) புலம்புதலைக் குறித்துக் கலங்கி, துளியிகுந்து ஊதைவீசும் குதிர்க்காலத்து இரவின் இடையாமத்து (என்) உள்ளாம் வருந்துங்தோறும் (உண்டாகும் தலைவன்தேரினது) அசையும் நாவினால் ஒலிக்கும் வளைந்த மணியின்வறுமையுள்ள குரலைப் பிறரும் கேட்குநராய் உள்ளார்கொல்?—(எ-ற).

* திருக்கோவையார்—ங.க.க.

பணி—ஆகுபெயர். ‘உடைந்தனன்’ என்றிருத்தற்பாலது, ‘உடைந்த’ என்னிறது. கொடுமணி—கொடிய மணியுமாம்; அவன்வருடையைப் பிரசுங்கேட்டுமாறு செய்வதாகவீன். ஆற்றியுள்ளேனுவேன் அவன் வரவு வெளிப்பாட்டை அஞ்சிகின்றேன் என்பது உணர்த்தி, வரைவுக்டாவுக என்றாளாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—தோழியை ‘வரைவுக்டாவுக்’ என்றால்.

துறிஞ்சி.

[இது, தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது.]

எ-து,—தலைமகன் குன்று பொய்ப்பட்டவிடத்துத் தலைமகன், ‘கடவுள் கொடியோர்த் தெறாலும் என்ப; நாடர் கொடியரல்லவ்’ எனத் தெய்வம் தெருமைப்பொருட்டெப் பராவிக்கூறுகிற்றல்.

[முலை பாடியது.]

அன்; மன்ற மராத்த பேனமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறாலும் மென்ப பாவதுங்
கொடிய ரல்லரென் குன்றுகெழு நாடர்
பசைழிப் பசந்தன்று நுதலே
கெஞ்சிமு கெஞ்சிமுந்தன்று தடமேன் ரேவே.

(இ-ள்):—‘உண்மையாக, மராமரத்திடத்தறையும் அச்சம் மிகுத்துக் கூக் காணமாகிய தெய்வம், கொடியோரை வருத்தும்’ என்பர்; சிறிதும் கொடுமைப்படியுடையவரல்லர், எமது மலை கெருங்கிண நாட்டி னையுடையார்; (அவர் நல்லராயிருப்பவும், உற்ற குன்று பொய்ப்பட்டதாகவீன், தெய்வம் தெறுமோ என்ற அச்சத்தால்), பச்சென்று பசந்தது (எனது) கெற்றி; மேலும், கெகிடிலாம்படி கெகிடிந்தது, பெரிய மெல்லிய தேரள்—(எ-று).

‘நின்னிற் பிரியேன்’ என்று கடவுளோடு சார்த்திச் குன்றுக்கெய்து தந்தான், சின்னுள் வரவொழுந்தானாக, தக்க காரணமில்லித் தாழான் என்ற தணிவால், தெய்வங் தெருமைப்பொருட்டு, ‘யாவதும்.....கட’ என்றான்.

மெய்ப்பாடு—அச்சம். பயன்—தெய்வத்தைப் பரவல்.

குறிஞ்சி

[இது, இரவுக்குறி கேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது].

எ-து,—தலைமகற்குத் தான் இரவுக்குறி கேர்ந்தமை புலப்படுமாறு, தோழி, 'நாடன் நடிநாள் வரும்; நாம் வடு நாண்லமோ?' என மருதவாறு கூறுவிற்றல்.

[மதுரைக்கதக்கிக்கண்ணன் பாடியது.]

அ.ஶ. வளிவெள் னருவி யோங்குபலை நாடன்

சிறுகட்ட பெருங்கனிறு வயப்புவி தாக்கித
தொன்முரண் கொல்லுங் துண்ணருஞ் சோலீ
நடுநாள் வருதலும் வழுஞம்
வடுநா ணலமோ தோழி நாபே.

(இ-ள்):—ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைநாடன் சிறிய கண்ணேயுடைய பெரியகளிறு வல்லமையுள்ள புலியைத் தாக்கி, (தனது) பழைய மாறுபாட்டைக் கொண்டு கொல்லும் கிட்டுதற்கரிய சோலையிடத்து, ஈளிரவில் வரவும்வருவான்; ('வாராதி' என்று நாம் தடுப்பதால், அனுக்குதாகும்) குற்றங்கதக்குறித்து நாண்கொண்டி வலமோ தோழி! நாம்?—(எ-று.)

எனவே, இரவுக்குறி கேர்தல்வேண்டும் என்றாம். சிறுகட்ட பெருங்களிறு—தொடைமுரண். முன் தென்றுகால் தண்ணை வென்ற புலியை ஏதஞ்செய்தானை என்றும் மறவாத யானை, எதிர்த்துக்கொல்லும் என்பது புலப்பட், 'வயப்புவி,' 'தொன்முரண்' எனப்பட்டன; *“யானை, யநின் தறிக்கும் பாகனையே கொல்லும்” என்றதனாலும், யானை அவ்வியல்பின தாதல் அறிக.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த பெருமிதம் பயன்—இரவுக்குறி யேற்பித்தல்.

மருதம்.

[இது, சிறைப்புறம்.]

எ.து,—தலைமகன் சிறைப்புறத்தானுக, தோழி, தண் னுள்ளே சொல்லு வானாய், 'குறுமகள் பாடி ண்குறின், ஊர்க்கு அழிவது எவன்?' என்று, ஊரார் அலர்க்குறுகின்றமை தொன்ற உரையானிற்றல்.

* ஸ்ரீலட்சியர்-நட்டாராந்தல்—ந.

[பரணி பாடியது.]

அக. பவடி யுரல யகுவாய் வள்ளீ
 யேதின் மாக்க னுவறலு நுவல்ப
 வழிவ தெவன்கொலிப்பேபதை யூர்க்கே
 பெரும்பூட் பொறையன் பேளமுதிர் கொல்லிக்
 கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
 நல்லியற் பாவை யன்னவிம்
 மெல்லியற் குறுமகள் பாடிநன் குறினே.

(இ-ள.):—பரங்த அடியினையுடைய உரவின் விரிந்த வாயினிடத்து (தலைமகன் கொடுமையைப் புலப்படுத்தும்) உலக்கைப்பாட்டை அயன்மாக்கள் கூறவங்கறுவர்; அழிவதுண்ணேயோ இவ்வறிவில்லாத ஊருக்கு? பெரிய பூண்களையுடைய சேரனது அச்சம்முதிர்ந்த ‘கொல்லி’ என்னும் மலையில் உறையும் பெரிய கண்ணையுடைய தெய்வம் (அக்கொல்லியின்) மேற்புறத்துள்ள மலையில் ஏழுதிய நல்ல இயல்லையுடைய பாவையைப் போன்ற இம்மெல்லிய இயல்பினையுடைய சிறிய மகன் (தலைமகன் நன் மையை எடுத்துப்) பாடி நன்மையையடையின்.—(எ-று.)

உரல—அ-சாரியை. ‘மாக்கள்’ என்றது, பிறர்பழி தூற்றும் அவர் தகுதியின்மை புலப்பட. ‘கொல்லித்தெய்வம், அக்கொல்லிக்குடவரையின் ஒர் பாவையை எழுதிவைத்திட்டது’ என்பதை, *“இரவலர் மேலியர் தேறும் பொறைய, னுயர்சா னுயர்வரைக் கொல்லிக் குடவயின்,..... நெடுவரைத் தெய்வ மெழுதிய, வினைமாண் பாவை” என்புழியங்காண்க. இனி, இச்செய்யுள், தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி வாயின் மறுத்தற்கும் ஏற்குமாறு உய்த்துணர்க.

மெய்ப்பாடு—இனிவரலைச்சார்ந்த அச்சம். பயன்—வரைவுக்டாவுதல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.]

எ-து,—வரைவு நீட்டித்தவழி ஆற்றாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத் தோழி, ‘நாடன் கேண்றை, தோள்சாய்த்தும் சாஸ்பின் றன் றே?’ என்று, வாட்டமுணர்த்தி வரைவுக்டாதல் புலப்படக்கருநிற்றல்.

[மதுரையேழுத்தாளன் சேந்தள்பூதன் பாடியது.]

எ. எற்றே வாழி தோழி முற்றுபு
கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்க்கெனப் பொங்குமயிர்க்
கலைதொட, விழுக்கிய பூாறு பலவுக் கணியினை
வரையிழி யருவி யுண்டுறை தருங்க
குன்ற நாடன் கேண்மை
மென்றேள் சாய்த்துஞ் சால்யின் ரண்றே.

(இ-ன்):—எத்தகையதோ? தோழி! முதிர்து மிளகுகொடி வளரும் மலையிடத்து இரவில் (இடித்து) முஷங்கிய முகிலிடத்தினின்றும் பெரிய மழை வீழ்க்கென்று மிக்க மயிரினையுடைய முகக்கலை தொடிதலால் விழுக்க மலர்போல மணக்கும் பலாப்பழுத்தை மலையினின்று இழியும் அருவி (ஊரார்) உண்ணும் நீர்த்துறையிடத்துக் கொணர்ந்து கொடுக்கும் குன்றத்தையுடைய நாடன்கேண்மை, சினது மெவ்வியதோளை வருத்தியும் பெருமையையுடையதாயிற்றன்றே! — எ-ஆ.)

தோழி! நாடன்கேண்மை எற்றே?; அது, தோள்சாய்த்தும் சால்யின்றன்றே! என்றுமுடிவுகொள்க. ‘பூாறம்’ என்றது மிகைபோலும்; ‘கலைதொட’ என்பதைனக் கூனுக்க நிற்றவின்.

உள்ளுறை:—பெரிய மழைபொழிதலை அஞ்சிய கூல தொடக்கிளையினீக்கிய பலவின்பழுத்தை அருவி கொண்டுசென்று ஊருண்துறையில் பயன்படத் தங்காற்போல, அல்லை அஞ்சிய யான் கொண்டுதரக்கிளையினீக்கிய உன்னைத் தான் உடன்கொண்டுசென்று தன் மனையிடத்துவைத்து இல்லதப்பயனுறுதச்செய்வான் என்பதாம்.

கிம்ப்பாடு—அழுகையைச் சார்ந்த பெருமிதம், பயன்—ஆற்றுவித்தல்.

மருதம்.

[இது, கெஞ்சுகெகிழ்க்குத்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்வியது.]

எ—து,—பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன். வாயில்வேண்டிப் புக்கவழி, தன்வரைத்தன்றி அவன்வரைத்தாகித் தன்கெஞ்சு கெகிழ்க்குத்துழி, தலைமகள், ‘ஊரன் பெண்டினையாயின், நெஞ்சிற் படர் பலவாகுக; சீதாஞ்சும் னான் சிலவாகுக’ என, அங்கெஞ்சினை நெருங்கிக் கூருநிற்றல்.

[ஓளவையார் பாடியது.]

கக. அரிப்பவர் பாம்பின் வரிப்புற விளைகணி]

குண்டு ரீல்நீசுக் கெண்டை கதூஉங்
தண்டுறை யூன் பெண்டினை யாயிற்
பலவா குக்கின் னெஞ்சுசிற் படரே
யோவா தீடு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சிக்
கொன்முளை பிரஹூர் போலச்
சிலவா குகா துஞ்ச நாளே.

(இ-ள்):—கீற்றுக்களையுடைய கொடியிடத்து, பாம்பின் வரிகளை முதுகைப்போல விளையுங் கனியை, ஆழமான நீரையுடைய மடு விடத்துக் கெண்டைமீன் கெனவும் குளிர்ந்த துறையையுடைய ஊரலுக் குப் பெண்டாவையானால், பல ஆவனவாக, நின்னெஞ்சிடத்து எண்ணங்கள்; ஒழியாமற் கொடுக்கும் மாரியைப்போன்ற வளவிய கையையும், கடிய பெரிய யானையினையும், நெடிய தேரினையுமுடைய ‘அஞ்சி’ என்பானது அச்சமுடையபோரை (ஏற்றுக்கொண்ட பசைவரது) இரவுக்காலத்து ஊரேபோலச் சிலவாய்விடுக, நீ உறங்கும் ணாகன்,—(எ-று.)

‘பெண்டினையாயின்’ என்றது, கெஞ்சை வேறுபடுத்துக் கூறியது. ‘ஒவாதீயு மாரி வண்கை’ என்றது, முன் பெற்று னென்றும் செல்வஞ் சகுங்குமென்றும் கருதாததோடு, கைப்மாறு வேண்டாக் கடப்பாடுடை மையும் புலப்பட. அஞ்சி—கடையெழுவள்ளல்களில் ஒருவனான அதிக மானுடமானஞ்சி.

உள்ளுறை:—இழிந்த கெண்டை பாம்பின்புறம்பொன்ற கொடி யிடத்துக் கனியை மடவிற் கெனவி வருக்கினுற்போல, இழிந்த பிறப்பை யுடைய பரத்தையர், அஞ்சத்தக்க இல்லக்குத் துறையுங் குலமகளிரை இவ்லூரிற் பசைத்து வருத்துகின்றார் என்பதாம்.

மெப்பாடு—இளிவரலைச்சார்ந்த வெகுளி. பயன்—ஊடலொழிதல்.

நெய்தல்.

[இது, காமமிக்க கழிப்பார்களிலியாற் பொழுதுகண்டு சொல்லியது.]

எ-து,—தலைமகன் பிரிவிடத்துப் பொருத தலைமகன், ‘மாலைக் காலத்துப் பறவை, இரைகொண்டமையின் செலவில் விரையும்; அவிய தாம்’ என, காமமிக்க கழிப்பார்களிலியால் இரங்கிக் கூருங்கிறல்,

[தாமோதரன் பாடியது.]

கூட. ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் சௌரி இய
விரைகொண்டமையின் விரையுமாற் செலவே.

(இ-ன்):—ஞாயிறு மறைந்த அகன்ற இடத்தையுடைய வானத்தி
டத்து, அளிக்கத்தக்கனவே, வளைந்த சிறைகளையுடைய பறவைகள்; தங்
அம்படி உயர்ந்த வழியின் அயலிடத்துள்ள மராமரத்திடத்தவான பிள்ளை
யின் வாயுள் செருகுதற்கு இரையினைக்கொண்டமையில், விரையும் செல
விடத்து; (ஆதலால்).—(எ-று).

அறிவில்லாத பறவைகளும் மயங்கிருட்கொண்ட மாலைக்காலத்துப்
பிள்ளைக்கு (இருக்கத்தோடு) இரையுடன் கூட்டினைக்கொக்கி விரையும்
என்றது, அறிவுடைய தலைவன், இன்னுத இம்மாலைக்காலத்து மகவினை
விரும்பி வேண்டியவற்றேருடு மனையை அடைந்திலன் எவ்வாறு உய்குவேன்
என்பதைக் குறிப்பாலுணர்த்த. வானத்து விரையும் எனக் கூட்டிக்கொள்க,

மெய்ப்பாடு—ஆழுகை. பயன்—அயர்வுபிரத்தல்.

மருதும்.

[இது, வாயிலாப் புக்க தோழிக்கு வாயின்மறுத்தது.]

எ-து,—பரத்தையிற்பிரிந்த தலைமகன் வாயிலாகப் புக்க தோழிக்கு,
தலைமகள், ‘ஹரிக்முமியினும் உரையல்; அவர் அன்னையும் அத்தனும் அல்
வரோ?; அங்பிலங்கடை புலவி எவன்?, என்று வாயின்மறுத்தக் கூரு
நிற்றல்.

[அங்ஞாநன்மூல்லை பாடியது.]

கூட. நன்னலங் தொலைய நலமிகச் சாஅ
யின்னுயிர் கழுபினு முரைய லவர்நமக்
கன்னையு மத்தனு மல்லரோ
புலவிய தெவனே வன்பிலங் கடையே.

(இ-ன்.):—சிறந்த நன்மையாயின கெட, அழகு மிகவுங்கெட்டு
இனியூயிர் போவதானாலும், (அவரோடு கூடுமாறு) கூருதி; அவர் நமக்குத்
தாயும் தங்கையும் (போல இன்றிமையாதவர்) அல்லரோ? (ஆயினும்)புலவி
தான் என்னபயினை விளைவிக்கும்? அங்பில்லாதவிடத்து.—(எ-று.)

அவர்கூட்டம் இன்றேல் நன்மையாயினவின்றி அழகுங் கெட்டுக் கேடுண்டாம் என்ற தோழிக்கு, 'நன்னாலும் உரையல்' என்றாள். 'இன்றியமையா விருமுதுமக்களும்' என்ற சிறப்பால், 'அன்னையு மத்தலூ மல்லரோ' என்றாள். "ஆடுதல் காமத்திற் கிண்பம்" என்று ஆடுகின்றாய் என்ற தோழிக்கு, 'கடி. மூயங்கப்பெறும்' அங்பில்லாதவர் என்பது உணர்வேன்' என்பாள், 'புலவியதெவனேவன்பிளங்கடையே' என்றாள். 'புல்வியது' என்ற பாடத்திற்கு—பொருந்திபது என்க.

மெய்ப்பாடு—வெகுளி. பயன்—வாயின்மறுத்தல்.

முல்லை.

[இது, தோழிக்கு 'ஆற்றுவல்' என்பதுபடத் தலைமகள் சொல்லியது.]

எ—தா,—பருவங்கண்டு ஆற்றுளெனக் கவன்ற தோழிக்கு, 'பித்திகத் தரும்பு மிகச்சிவந்தன; பானுள்; மேலுக், தமியர்பிரிந்திசினார்; பெயர்த்தும் மைழுக்குரலைக் கேட்பின் என்னுவர்?' என்று, அவர் ஆற்றுரென்றே வல்கின்றேன், யான் ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள் சொல்லாவிற்றல்.

[கந்தக்கவ்வன் பாடியது.]

கூ. பேருந்தன் மாரிப் பேதைப் பித்திரத் :

தரும்பே முன்னு மிகச்சிவர் தனவே
யானே மருங்வேன் ஞேழி பானு
ளின் னுந் தமியர் கேட்ரிற் பெயர்த்து
மென்னு குவர்கொல் பிரிந்திசி ஞேரே
யருவி மாமலைத் தக்க
கருவி மாபழைச் சிலைதருங் குாலே.

(இ-ள்):—தோழி! பெரிய குளிர்க்க மாரிக்காலத்துப் பேதையான பிச்சியின் அரும்புகள், மூன்றிலும் மிகச்சிவந்திட்டன; பானுளாய் இருந்தது; மேலும் தனித்தவராயினார்; அருவியையுடைய பெரிய மலையிடத்துக் கிறத்த வினாதத்துக்கருவியாகிய கரிய வரன்ததின் ஒல்க்குங் குரலை (யும்) கேட்பாராயின், பின்னும் என்னுவர் பிரிந்தார்?; யானு மயங்குவேன்?.—(எ—று.)

தோழி! அரும்பு சிவந்தன; பானுள்; இன்னுந் தமியர்; பெயர்த்தும் குரல்கேட்பின் என்னுவர் பிரிந்திசிற்குங்? யானே மருங்வேன் என்று கூட்டி முடிவுகொள்க. பானுள்—பாதியரவு. கொல்—அசைனிலை.

மெய்ப்பாடு—இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுமாறும் வித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் பாங்கற்கு உரைத்து.]

எ-து,—இயற்கைப்புணர்ச்சிபுணர்த தலைமகன், பாங்கற்கூட்டத்தை விழைந்து, 'குறுமகள்சாயல், என் உரனவித்தன்று' என்று வலியழிவ தொன்ற உரையானிற்றல்.

[கபிலர் பாடியது.]

காடு. மால்வரை யிழிதருந் தூவெள் எருவி
கண்முகை ததும்பும் பன்மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருங்தோட் குறுமக
ண்ரோ ரண்ன சாய
நீயோ ரண்னவென் ஆரனவித் தன்றே.

(இ-ன்):—பெரிய மலையினின்று இழியும் தூய வெள்ளிய அரு வியையும், பாறையிடத்து அரும்புகளையும், நிறைந்த பலமலர்களையுமெடைய சாரவிடத்துச் சிறிய குடியிருப்பையுடைய குறவனது பெரிய தோளை யுடைய சிறியமகளின் கீரைப்போன்ற சாயல், தீயைப்போன்ற எனது மன வலியைக் கெடுத்திட்டது.—(எ-று).

சுற்றுடி எருத்தழிகளில் பொருளொடு பொருள் முரணினின்றது. 'தீ' என்றதற்கேற்ப, 'அவித்தன்று' என்ற வினை கொடுக்கப்பட்டது. 'மால்வரை.....சாரல்' என்றது, உண்ணாலும் தோழியாலும் கூட்டம் பெறவும் பின் இருவகைக்குறியிடைக் கூடவும் ஏற்றது என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—பாங்களை யொருப்படுத்தல்.

குறிஞ்சி.

[இது, தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.]

எ-து,—தலைமகளை இயற்பழித்துத் தெருட்டே தோழிக்குத் தலை மகள், 'நாட்டஞ்சு எவன் செய்கோ? என்றி; யான் அது நகையென உண்ணாலும் யின் என்னாகுவை நீ?' என இயற்பட மொழியானிற்றல்.

[அள்ளும் தள்ளிழலீல பாடியது.]

கா. அருவி வேங்கைப் பெருமலை நாடற்
சியானெவன் செய்கோ வென்றி யானது
நகையென வண்ணரே ஒன்றி
னென்னு குவைகொ னண்ணுத னீயே.

(இ-ள்):—அருவியையும் வேங்கையையுடைய பெரிய மலைநாடு ஒருக்கு யான் என்ன செய்தேவேன்? என்கின்றும்; (நீ அங்கனம் கூறும்) அதனை கைப்பொருட்டு என்று உணரேனுயின், என்னபயனுடைய வளாவை? கல்ல நுதலினையுடையாய்! நீதான்.—(எ-று.)

‘அருவி.....நாடன்’ என்றது, பரத்தையரோடு ஆட அருவியை மும் அவர்க்குச் சூட்டுமெலர்க்கு வேங்கையையும் உடையான் என்பதை உள் ஒழுந்திக் தோழி கூறியதைக் கொண்டுமொழிக்கது. ஊடும்படிகந்திக்கும் நீ, கூட்டத்தைவிழையும் எனக்கும் உன்னைக்கொண்டு என்னைக்கூடவிரும் புங் தலைவனுக்கும் பயண்படாய் என்பாள், ‘என்னுக்குவை?’ என்றான்.

மெய்ப்பாடு-பெருமிதக். பயன்-இயற்பட மொழிதல்.

நெய்தல்.

[இது, வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

எ-து,—தலைமகன்வரைவுநீட்டித்தவிடத்து அதனைப் பொருத தலை மகள், ‘யான் சண்டையேன்; நலன் கானலங்கே; துறைவன் ஊரான்; மறை மன்றத்தது’ என்று தோழிக்குக் கூறுங்கிறதல்.

[வேண்டுத் தாடியது.]

கௌ. | யானே மீண்டை யேனே யென்னலனே
யானு நேரொயோடு கான ஸஃதே
துறைவன் றம்மு ரானே
மறையல ராகி மன்றத் தங்கே.

(இ-ள்):—யான்தான் இவ்விடத்தினளையிருக்கேன்; என்விருப்பங் தான் தாங்குதலமையாத துண்பத்தோடு கானவிடத்ததாயிற்று; துறைவன் ஊரிடத்தானுமினுன்; மறைந்த எங்கள் ஒழுக்கம் அலராகி மன்றத்திடத்த தாயிற்று.—(எ-று.)

உடலும் சென்றிலேன், அவன்மனைக்கண் ஜூம் தங்கிலேன் என்பாள், ‘யானே மீண்டை யேனே’ என்றும், மீண்டும் ஆண்டுப் பெறலாம் என்ற விருப்பால் ஆண்டே சென்றது விருப்பம் என்பாள், ‘நலன்.....கான ஸஃதே’ என்றும், எவ்வகைப்பிரிவமின்றி ஊரிடத்தே தங்கினுன் என்பாள், ‘துறைவன் றம்மு ரானே’ என்றும், விரைவில் வருவை முடித்தல் ஏன் வேண்டுப் போன்று, ‘மறையல ராகி மன்றத் தங்கே’ என்றங்கூறினாள். தம்—ஊரியை.

மெய்ப்பாடு - அழுகை, பயன் - ஆற்றுமையறிவித்தல்.

முஸ்லீம்.

[இது, பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைச்சது.]

எ-து,—தலைமகன் வரக்குறித்த கார்ப்பரூப கைக் கண்டு கயன்ற தலைமகன், ‘பீரத்தலர் சிலகொண்டு அவர்த்துன்னுச்சென்று ‘நன்ஜூ கல் இன்னளாயினன்’ என்று செப்புநர்ப்பெறின் கண்று; பெற்றிலேன்’ என்று தோழிக்குத் துயர் தோன்ற உரையாகிற்றல்.

[கோக்குளழுற்றீர்யன் பாடியது.]

கா.அ./இன்ன எராயின ணன்றுத வென்றவர்த்
துன்னுச் சென்று செப்புநர்ப் பெற்றேன
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பிரத் தலர்கில கொண்டே..

(இ-ன்):—தோழி! நமது மனைப்பக்கத்து நீர்மிக்க பசிய புதர்களிடத் துத் தழைத்துள்ள மாரிக்காலத்து (அலரும்) பீர்க்கிண் அலர்களுள் சில வற்றைக் கைக்கொண்டு (காட்டிப் பசப்பினால்) இத்தழையளாயினுள் சிறங்க செற்றியினையுடையான் என்று, அவரைக் கிட்டிப்போய்ச் சொல்லு வாரைப்பெறின் நல்லதாகும்; பெற்றிலேன்.—(எ-று.)

பருவம் வந்ததையும் தரன் பசப்படைந்ததையும் ஒருங்கே உணரு மாறு, ‘பீரத்தலர் சிலகொண்டு நன்ஜூதல் இன்னளாயினன் என்று செப்பு நர்ப்பெறின்’ என்றார்கள். பீர்க்கு மாரிக்காலத்து அலர்தலையும், மகளிர் பசப்பிற்கு உவமையாதலையும், “மாரிப் பீரத் தலர்வண்ண மடவான் கொள்ளன”* என்பழியுங் காண்க. வாழி—அசை நிலை. மன—கழி வு.

மெய்ப்பாடும், பயனும்—முன் னையவே.

முஸ்லீம்.

[இது, தலைமகன் ‘எம்மை நினைத்துமறியிரோ?’ என்ற தோழிக்குச் சொல்லியது.]

எ-து,—பொருண்முற்றிப் புகுந்த தலைமகன், ‘எம்மை நினைத்துமறி யிரோ?’ என்ற தோழிக்கு, ‘உள்ளினேன் அல்லவலே? உலகத்துப்பண்ணை நினைத்து மருண்டனேன் அல்லவலே? காமம் ஈண்டு கடைக்கொலலே? என்று, மறவாதிருந்தமை புலப்படத் தூதுந்தறல்.

* சிலப்பதிகாரம்—கானல்வரி—ந.அ.

மூலமும் உரையும்.

கங்கி

[ஓவையார் பாடிபது.]

கோ. உன் வர்ஜேவ வாஸலையும் யானோ பள்ளி
நினோ நூற்று வால்மையும் பெரிதே நினைத்து
மருண்டமை வால்மையும் அலகத்துப் பண்டே
நீடிய மாசுத்த பொடுத்தாய் பலிர்சிறை
யிலைரத்துலோ பிசன்றத் ருஅங்
களைப்பிபருங் காம மீண்டு கடைக்கொள்ளலே.

(இ-ன்):—நினைத்தேன் அல்லைனே யான்தான்? பள்ளிப்பிடத்தும் (துயில்கொள்ளாது) பெரிதுமானினைத்தே கள் அவத்தென்று? உலகத்துப்பண் பை நினைத்து மருண்டே ஏன் சூலைகேனு? கீஞ்ட மாவன் கோட்டினது நீரிற்றேருய்க்க குள்ளந்தலுடத்துத் தங்கும் தனையாகிய பறவை சென்றுத் போல, அத்தனைய பெரிய காமம் நிறைந்த (பொருண்முற்றி) முழுவகக் காளச் செய்த்திட்டது.—(எ-று.)

பள்ளி—இதில் வழிலூருபும் உம்மையுங் தொக்கன. உலகத்துப் பண்பு-மனைவியோடுகூடி இல்லறத்துறையும் உலகக் காப்பங்கு. சௌன்ற பறவை, தூயர்மிகும் மாலைக்காலத்துள் தன்றுமிழிலமுற்றி மீனுமாறுபோல, காமம், குறித்த காலக்குள் குறித்தபொருளை முடித்து மீண்செய்திட்டது என்பதாம்.

மெய்ப்பாடு—உவகையைச் சார்க்க பெருமிதம். பயன்—வேட்கை மிகுதி புலப்படுத்தல்.

குறிஞ்சி.

[இது, பாங்கந்து உரைக்கத்து.]

எ-து,—இயற்கைப்புணர்ச்சிபுணர்ந்த தலைமகன், பாங்கந்கூட்டத்தை விழையுந்து, '(அவன்தான்) கொல்லப்பாவையின் மடவந்தனன்; (அவன்) தோன் மணத்சந்தரிய' என, தனக்கு அவன் இன்றியமையாதவள் என்பது; புலப்படப் பங்கற்கு உரையாங்கிற்றல்.

[கபேர் பாடியது.]

கா.०. அருவிப் பாப்பி லைவனம் விந்திப்
பறுவிலைக் குவியோடு பசுாரல் கடுக்குங்
காந்தவ் வேலிச் சிறுருடி பசிப்பிடிற்
சுங்கன் வேழுத்துக் கோடு கொடுத்துண்ணும்
வல்வி லோரிக் கொல்லிக் குடவழுப்
பாவையின் டடவந் தனவோ
மணத்தற் கிய பினைப்பெருங் தோனே. ॥१७॥

(இ-ன்):—அருவியின் மிகுதியினால் மலைகள் லை விடத்து(விளைந்த மிக விலையுள்ள பயிரில) திரளோடு பசிய மரல் டுப்பாயிருக்கும், காந்தளாகிய வேலியையுடைய சிறிய குடியிருப்பு, பசித்தால், குடிய கண்ணையுடைய யானையின் கோட்டை விற்று (அதனால்) உண்ணும் வலிய வில்லையுடைய ‘ஒரி’ என்பானது ‘கொல்லி’ என்னும் மலையின் மேலைப் புறத்து மலையிடத்துப் பாவையைப்போல மடப்பம்வருதலை உடையவளா ஆன், (அவள், தான்); மணத்தற்கு அரியன; (அவளது) மூங்கிலைப்போன்ற பெரிய தோள்கள்.—(எ-று.)

கொடை—விலை; ‘கொடை’ என்பதனாடியாக ‘கொடுத்து’ என் வருதல்போல, ‘கொடை’ என்பதனாடியாக ‘கொடுத்து’ என் வந்தது. ஒரி—கடையெழுவள்ளக்களில் ஒருவன். இனி, இச்செய்யுள், அல்ல குறிப்பட்டு மீன்கின்றுன் தன் கெஞ்சிற்குச் சொல்லியதற்கும் ஏற்குமாறு உய்த்துணர்க.

மெய்ப்பாடு—இனிவரல். பயன்—பாங்களையொருப்படுத்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகனுர்க்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]

எ-து,—இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன், வாட்டம் வினைய பாங்கற்கு, ‘கடல்வளை’ இய உலகமும் புத்தேன்னாடும் இரண்டும், குறுமகள் தோன் மாறுபடும் வைகலை தூக்கின், எமக்குச் சீர்சாலா’என, கூட்டத் துயர்வு தோன்றக் கூருநிற்றல்.

[பந்து மோவாய்ப்பதுமன் பாடியது.]

க0க: விரிதிறைப் பெருங்கடல் வளைஇய வுலகமு
மரிதுபெறு சிறப்பிற் புத்தே ணுடு
மிரண்டுங் தூக்கிற் சீர்சாலாவே
பூப்போ துண்கண் பொன்போன் மேனி
மாண்வரி யாகக் குறுமக
டோண்மாறு படும் வைகலை டெமக்கே.

(இ-ன்):—மிகுந்த அலைகளையுடைய கடல்குழுந்த மண்ணுலகமும், அரிதாகப்பெறுஞ் சிறப்பினையுடைய தேவர்களின் பொன்னுலகமும் (ஆசிய இவ்) இரண்டையும் (சேர்த்துத்) தூக்கின், அவை பெருமைநிறை யாதானவாம்; தாமரையை சிகர்த்த மையுண்ட கண்ணையும் பொன்னைப் போன்ற மேனியையும் சிறந்து தேமலையுடைய மார்பிடத்தையுமுடைய சிறிய மகளின் தோள்கள் மாருகப்பொருக்கும் நாளோடு எமக்கு.—(எ-று.)

எனவே, நிலவுலகும் புத்தோனுலகும் அவள்கூட்டத்திலும் உயர்த்தன வல்ல என்றாலும். பூ—தாமரை என்றது, “பூவிற்குத் தாமரையே” என்ற சிறப்பால். நோள் மாறுபடுதல்—தன் வலத்தோனோடு அவளிடத்தோனும் தன் இடத்தோனோடு அவள்வலத்தோனும் மாறுபடப்பொருங் தல்; எனவே, கூட்டம் பெறுதல் என்றவாறு. இனி, இச்செய்யுள், வலித்த கொஞ்சிற்குச் சொல்லிச் செலவழுக்கியதற்கும் ஏற்குமாறு உய்த்துணர்க.

மெய்ப்பாடு—இவகையைச்சார்ந்த அழுகை, பயன்—பாங்களை யொரு ருப்படுத்தல்.

நேய்தல்.

[இது, கிழுத்தி, ‘யான் யாங்கனம் ஆற்றுவேன்?’ என்கின்றது.]

எ—து,—ஆற்றுளைங்கவன்ற தோழிக்குக் கிழுத்தி, ‘உள்ளின் உள்ளம் வேம்; உள்ளாதிருப்பின் அளவைத்தன்ற; காமம் வான்றேயுற்று. மரீடுயோர் சான்றேரல்லர்’ என்று, ‘யான் யாங்கனம் ஆற்றுவல்?’ என்பது புலப்படக் கூருநிற்றல்.

[இளங்கவயாரி பாடியது.]

க02. உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா

திருப்பினெம் மாவைத் தன்றே வருத்தி
வான்தீருப் வற் தீர காமஞ்
சான்றே ரல்லர்யா மரீடுயோரே.

(இள்):—(தோழி) நினைப்பின், கொஞ்சம் வெங்கிடும்; நினையா திருப்பின் அவ்வள்ளம் எம்மளவில் நின்லாது; வருத்தி வானைத்தோய்ந்த அத்தகையதே காமம்; உயர்ந்தோராகார் நாம் கூடிய தலைவர்.—(எ—று.)

இருப்பின்—இருச்தலினருமை குறித்தது. ‘யாம் மரீடுயோர்’ என்றார்கள், அவர் அங்கு கொண்டிலர் என்பது தோன்ற.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வீர்த்தல்.

நேய்தல்.

[இது, பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

எ—து,—தலைமகன்குறித்த பருவத்தைக்கண்டு வருஷத்திய தலைமகள், ‘தோழி! வாடையும் காலவர் வாரார்போல்லவர்; யான் வாழேன்போல்லவன்’ என்று, கையாறு புலப்பாத் தோழிக்குக் கூருநிற்றல்.

— திருவண்ணாவமாலை—நக,

[வாயிலான்றேவன் பாடியது.]

க0ங். கடும்புன ரெடுத்த நடுங்கஞ் ரள்ளற்
கல்வித முன்ன தூவிச் செவ்வா
யிரைதேர் நாறைக் செவ்வாமாகத்
தூஉந் தவலைத் துயாகூ வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வ ஸ்ரீதி யாதே.

(இ-எ-);—விரைந்துசெல்லும் புனக்கடிய நடங்கும்படி ஏற்றுக் கருஞ் சேர்த்தில், முருக்கின் பூலிச்சபைப்போன்ற (செம்மறுக்களையுடைய) இறகுகளையும் செய்ய வாயினையுடைய இரைகை ஆராயும் நாறைக்குத் துயரங்கருவதாகத் தூஉகின்ற திவலையையுடைய துயர்மக்க வாடைக் காலத்தும் வாரார்போல்வர், நம்காதலர்; வாழேன் போல்வல் தோழி! யான் தான்.—(எ-று.)

செம்மறுக்களையுடைய எனவருவித்தது, நாறையின் இறகு வெண்ணையதாதலை நோக்கி; செம்மறு உடையையும், “நாரை, பனத்தீப் வொழிந்த செம்மறுத் தூவி”* என்புழியுச் சான்ச; அன்ன செவ்வாப் என்று இயைத்தலுமாம். ‘போல்வர்’ ‘போஸ்வல்’ என்பன—ஒட்டில்போலிகள்.

இறைக்கி:— சிறாக்கிய போர்வையையுடைய நாறைக்கு எகந்தரும் வாடை என்ற கனுனே, அணைக்குத் தூணையாயி இறைப் பெருத மகனிர்க்கு அது என்ன இன்னல்தான் செய்பாதோ? என்பதாம்.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

பாலை.

[இது, ஆற்றளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

எ-து,—பிரிவின்கண் ஆற்றளாகிய தலைமகள், ‘தோழி! காதலர், பளி படுநாளே பிரிந்தனர்; பிரியும் நாளும் பலவாகுக’ என்று, தோழிக்கு ஆற்ற ரூபை தோற்றக் கருவிந்தறல்.

[காவன்மஸ்லைப்பூதலூர் பாடியது.]

க0ச். அம்ம வாழி தோழி காதலர்

| நூலறு முத்திற் ரண்சித ருறைப்பத்
தாளித் தண்பவர் ஈளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியு நாளும் பலவா குகவே.

* ஜிங்குறுதாறு—ஷந்பதல்—வெண்ணாங்குருகுப்பத்து—கு.

(இள்):—கேட்பாயாக, தோழி காதலர், (கோத்த) நூலற்ற முத்தி ஜெப்பீஸ், குளிர்த்த திவலைகள் உறைத்தலால் (ஶனிர்த்த) தங்கியின் குளிர்க்க மகாமயை இவ்வையையுடைய ஆ மேயும் பின்பளிக்காலத்துப் பிரிச்தனர், மிரியும் நாட்களும் யலாயிருக்கும்படி.—(எ-து.)

பனிப்புகான்—பனி மிக்க பின்பளிப்பருவம்; பனி நாடோறும் குறைந்து அப் பருவத்தோடு முற்றுமழிதல்களுடி, பனி அழியும் நாள் என்றுமாம். ‘ஆகுக’—சூ-சாரியை.

இதைச்சிஃ—தாங்கியின் கொடியை ஆ மேயும் பளிக்காலம் என்றத னுடை, விலங்கும் வேண்டும் நுகர்ச்சியை எனிதிற்பெற, யான்மட்டும் வேண்டும் நுகர்ச்சியைப் பெற்றிலேன் என்பதாக்.

மெய்ப்பாடும், பயனும்-முன் இனயவே.

குறிஞ்சி.

[இது, வரைவு நீட்டித்தவிடத்துக் தலைமகன் தோழிக்குச் சொல்லியது.

எ-து.—தலைமகன் வரைவினை நீட்டித்தவிடத்து ஆற்றாத தலைமகன், ‘தோழி! நாடன்கேண்மை நீர்மலி கண்ணேறு நினைப்பாகும்’ என்று வரைவு கடாவுஙாகக் கருதிக் கூறானிற்றல்.

[நக்ஷீர் பாடியது.]

காநு. புனவன் ரூட்டவைப் பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட சில்குர
லறியா துண்ட மஞ்சை யாடுமகன்
வெறியுறு வனப்பின் வெப்துற்று நடுங்குஞ்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணேறு நினைப்பா கும்மே.

(இள்):—புனத்தினையுடையானது தோட்டத்துப் பொன்னைப் போன்ற சிறிய தினைகளுள் காவலைக்கொண்ட கடவுட்கென்று (ஒதுக்கி) வைக்கிட்ட சிலவாய தாள்களை உணர்வின்றி உண்ட மயில், வெறியாடும் மகள் வெறியுற்ற காலத்து வனப்பைப்போன்ற வனப்பினதாய் அஞ்சி நடுங்கும் அச்சங்க்கரும் தெய்வத்தினையுடைய மலைநாடன்கட்பு, நீர்நிறையுங் கண்ணேறு நினைவிற்கு வருவதாகும்.—(எ-து.)

அறியாது—புனவன் அறியாமல் என்றுமாம் ‘சூர்மலி’ என்ற பாடத் திற்கு—அச்சக்கரும் தெய்வம் மிகுந்த என்க.

உள்ளுறை:—புனவன் சிறுதினைக்குரலை அறியாது உண்ட மஞ்சளை வெய்துற்று நடுங்கினாற்போல, தமர்காவலில் உள்ள என்னை அவர் அறியாதவாறு தகாத களவிலூல் திலோத்த தலைமகன் தம்ரை வரையக்கேட்டில்லைய் அஞ்சி நடுங்குகின்றான் என்பதாம்; தெய்வத்தையொழித்து உள்ளுறைகொள்க; என்னை? *“உள்ளுறை தெய்வமொழிந்ததை கிலனெனக், கொள்ளு மென்ப குறியறிந் தோரே” என்றுராகவின்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—தோழியை வரைவுக்டாவுக என்றல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் தூது கண்டு கிழுத்தி தோழிக்குச் சூறியது.]

எ—து,—தலைமகன் விடுத்த தூதைக்கண்டு கிழுத்தி, ‘தோழி! நாடன் தீதில் நெஞ்சத்துக்கிளவி நம்வயின் வந்தன்று; நாழும் தீயின் எதிர் கொண்டு அளந்தனையம்’ எனத் தூது விடுகம் என்று தோழியை நோக்கி வெகுளி புலப்படக் கூறாற்றிறல்.

[கபிலர் பாடியது]

கங்கை. பூல்வீ முற்றிக் கல்லிவர் வெவ்வேர்
வரைராமிழி பருஷியிர் ரேஷன் று நாடன்
நீதி சென்றுந்துக் கிளவி நர்வயின்
வந்தன் று வாழி தோழி நாழு
நெய்பெய் தீயி செதிர்கொண்டு
தாமனாந் தனையபென விடுகந் தூதே.

(இ-ள்):—பூல்வீய வீழ்ச்சினையுடைய இற்றிமரத்தின், கல்லிடத்துப் பரவிய வெள்ளிய வேர், மலைபினின் று இழியும் அருவியைப்போலத் தோன்றும் (மலை) நாடன் குற்றமற்ற மனத்தோடு விடுத்த (தூதுவாயிலான)கிளவி கம்மிடத்து வந்தது; தோழி! நாழும் கெய்பெய்த தீயைப்போல எதிர்தலைக்கொண்டு (அன்பின் நிலைமையை) அளந்த அத்தகையம் என விடுவோம் தூதினை.—(எ—று)

தீதில் நெஞ்சம்—குறிப்புமொழி. அளந்தனையம்—விகாரம்.

இறைச்சி:—பயன்பாத இற்றிவேர், பயன்படும் அருவிபோலத் தோன்றும் நாடன் என்றதலுனே, நம்மை ஆற்றுவித்தற் பயன்பாத் தூதும் அவற்குப் பயன்படுவதாகத் தோன்றிற்று என்பதாம்.

மெய்ப்பாடு—நகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்..

மநுதம்.

[இது, சிம்தி, காமமிக்க கழிப்பாளவியாற் கூறியது.]

எ—து—பொருண்முற்றிவங்க தலைமகனையுடைய சிம்தி, 'சேவல்! வெருகிற்கு இரையாகிப் பழையர்; நீயே, ஊரளெனுடு வதிந்த இன்துயில் எடுப்பியோய் (ஆதலால்) என்று, கேளாத வதனைக் கேட்பதாக விளித்துக் காமம்மிக்க கழிப்பாளவியாற் கூறுவிந்தால்.

[மதுரைக்கண்ணார் பாடியது.]

கங். குவியினர்த் தோன்றி யோண்டு வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவ

னாள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்

பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுங்கவைப் பழையரோ நீயே நெடுநீர்

யானை ஸுரன் றன்னெனுடு

வதிந்தவெம் மின்றுயி லெடுப்பி யோயே.

(இ-ள்):—குவிந்த பூங்கொத்தையுடைய செங்காங்களின் ஒள்ளிய பூங்கைப்போலக் கூட்டமான செய்ய உச்சிக்கொண்டையின் திரளைக் கொண்ட (கோழிச்) சேவலே! செறிந்த இருளூள் இரவில் இல்லகத்து எலியை (இரைக்காகப்) பார்க்கும் இளமையையுடைய கடுவன் பூணைக்குப் பொருந்தும் உணவாகிக் கடிய குற்றத்தாற் படுவாயாக; நீான், நிலைத்த நீர்வளக்கால் (நாடோறும்) புதுவருவாயினையுடைய ஊரளெனுடு தங்கிய எமது இளிய துயிலைக் கெடுத்திட்டாய்; (ஆதலால்).—(எ-று.)

நெற்றி—ஆகுபெயர். பின்னொவெருகு—சிறுவரவினது. கடுங்கவை—(இனைவிலைமுச்சைக் கலைத்தனால் வந்த) கடுங் குற்றம். பழையர்—வியங்கோள்.

மெய்ப்பாடு—வெளுளியைச் சார்க்க அழுகை. பயன்—வேட்கை மிகுதியணர்த்தல்.

மூல்லை.

[இது, பருவங்கண்டு அழிந்த தலையைக் கோழிக்குக் கூறியது.]

எ—து,—தலைமகன் வரங்குறித்த கார்ப்பரூவத்தைக் கண்டு வருக்கிய தலைமகன், 'புறவில், மூல்லைவான்டு செவ்வான் செவ்விகொண்டன்று; தோழி! யான் உய்யேண் போல்வல்' என்று, ஆற்றுமை மிகுதிதோற்றக் கூறுவிந்தால்.

கக்க

குறுந்தோகை

[வாயிலான்பேவன் பாடியது.]

க0அ. மிழைவினொடு குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கண்று வயிற்படர் புறவிற்
பாசிலை மூல்லை யாசில் வான்டூச்
| செவ்வான் செவ்வி கொண்டன்
றுய்யேன் போல்வ ரேழி யானே.

(இ-ஞ்):—மேகங்கள் தவழ்ந்துவிளொயாடும் குன்றுகள் பொருங்கிய சிறுகுடியிருப்பை நோக்கிக் கறவைகள் கண்றுகளிடத்துச் செல்லும் புறவில், பசிய இலையையுடைய மூல்லையின் குற்றமற்ற சிறந்த மலர், செய்ய வானையுடைய மாலைக்காலத்து அழகைக் கொண்டது; பிழையேன்போல் வேன், தோழி! யான்தான்.—(எ-ஆ.)

புறவு—மூல்லைநிலம். செவ்வான்—ஆகுபெயர்.

இறைச்சிகள் :—கன்றை மறவாது மாலைக்காலத்துக் கறவை அக் கண்றிடத்துப் படரும் புறவு என்றதனுனே, நம்மும் மறவாது குறித்த காலத்து நம்மிடம் வரவேண்டியவர் வந்திலர்; அவர் அன்பிருங்கவாறு என்னை ! என்பதாம். மலருங் காலத்தைப் பெற்று மூல்லை செவ்வி கொண்டது என்றதனுனே, அழகு யிருத்துகிற குறித்தகாலக்கில்செவ்வி யழிவோமாயினேம்; எவ்வாறும்குவோம் ! என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

நேய்தல்.

[இது, சிறைப்புறம்.]

எ-து,—தலைமகன் சிறைப்புறத்தானுக்கல் உணர்க்கு தம்வேறுபாடு கண்ட புறத்தார் அலர்க்குறுகின்றமை தோன்றத் தோழி, 'துறைவன் புணரிய விருந்தஞான்றும், நன்னுதற்கவின் இன்னது' என்று தலைமகன்கு உரைப்பாளாய்க் கூறுகின்றல்.

[நம்பிதுட்டுவேள் பாடியது.]

க0க. முட்கா விறவின் முடங்குபுறப் பெருங்கிலை
புணரி யிருத்தை தழுங் துறைவன்
புணரிய விருந்த ஞான்று
மின்னது மன்னே நன்னுதற் கவினே.

(இ-ன்):—முன்னொ வெளியோட்டும் இருமீனின் வளைந்த புறத்தை யுடைய பெரிய சுற்றுச்சூக் கடலின் மோதிலீப்புத்தும் அலைகள் (கரைக் கண் கொண்டது) தருகின்ற துறைவன், கூடுதற்கு (ஒருப்பட்டு) இருந்தவன்றும், இத்தகையதாயிற்று, (நினது) சிறந்த செற்றியிடத்துச் செல்வி.—(எ-று.)

முட்கால் புறம் என இயையும். இன்னது—புறத்தார்க்கூறும் அல ரைப்பொருது வேறுபட்ட இத்தகையது. ‘இந்த ஞான்றும்’ என்றும் பாடம்; இங்கானும் என்க, ‘நன் ஞாதல் கவின்’ என்றும்பாடம்; கல்ல நுதலி னுய! (நினது) கவின் என்க.

இறைச்சி:—தன்னையடைந்த இருமீனின் கிளையைக் கடல் கொடிய அலைகளால் கரைக்கண் யாரும் அறியத் தந்தாற்போல, அவனைப் பற்றுக்கோடாகக் கொண்ட நம்மையும் நமது கிளையோடு கூட்டித் தனது கொடிய களவொழுக்கத்தால் எல்லாரும் அறிந்து தூற்றுமாறு அவன் வைத்திட்டான் என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகையைச் சார்த்த பேருமிதம். பயன்—வரைவு கடாதல்.

முலை.

[இது, பருவங்கண்டுஅழிந்த தலைமகள், தோழிக்கு உரைத்தது.]

எ-து,—வரக்குறித்த பருவம் வந்ததைக்கண்டு வருந்திய தலைமகள், ‘வாடையொடு என்னுயினள் என்னேதார், வாராராயினும் வரினும் நமக்கு யாராகியர்?’ என்று, தலைமகன் கொட்டுமை புலப்படத் தோழிக்குக் கூறு நிற்றல்.

[கிளிமங்கலங்கிழார் பாடியது.]

கக0. வாரா ராயினும் வரினு மவர்க்கமக்

கியாரா கியரோ தோழிநீர் நிலைப்பைபம்

போதுளாரிப் புதல்பிலி யோண்பொறிக் கருவிலை

நுண்மு ஸீங்கைச் செவ்வாரும் பூழ்த்த

வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென்

றின்னு தெறிவரும் வாடையொ

டென்னு யினள்கொ லென்னு தோரே.

(இ-ன்):—வாராரானுஹம் (அன்றி) வரினும் அவர் நமக்கு எத்தகைய ராவர்? தோழி! சீர்க்கிலைகளிடத்துப் பசிய போதுகளை அசைத்து, புதலிடத்து நிறைந்த ஒள்ளிய பொறிகளையுடைய கருவிலைமலர்களும், நுண்

கசு

துறுந்தோகை

ண்ய முள்ளோயுடைய சங்கையின் செய்ய அரும்பு மலரவிட்ட அழகிய (இதழ்கள்) செருத்திய மலர்களும் உதிர்க் குளிர்த்து துயர்தருவதாப் வீசும் வாடைக்காற்றேரு, எத்தகையளாயினால்! என்று கருதாதார.— (எ-று.)

பிரிந்து பருவத்தும் வாராமையின், அண்பும் அருளும் இலர்க்கைப்பாள் ‘வாரா ராயினும்...யாராகியர்’ என்றார்கள். சங்கை— ஒருவகைப் புதல்; இண்டையுமாம். ‘பொதுள்ளிப்புதல் மலி’ என்ற பாடத்திற்கு- நிறைந்த குளிர்ந்த புதலிடத்து நிறைந்த என்க. கருவிலோயும் துய்ம் மலரும் - இவற்றும்மைகள் தொக்கன. நீர்நிலைப் பைம்போதுளரி— பணிக்காலத்துத் தாமரை முதலிய நீர்ப்புடுக்கள் செவ்வியழியும் இயல்பு நோக்கி. இனி, இச்செய்யுள், தலைமகளைக் கொடுக்கைக்காறித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியதற்கும் ஏற்குமாறு உய்த்துணர்க.

இறைச்சி:—நீர்நிலத்து மலர்களை அலைத்துப் புதலிடத்துக் கருவிலோயும் சங்கைத்துய்ம்மலரும் உதிரும்படி வீசும் வாடை என்றதனுடே, அவற்குத்தக்க நிலையில்லாத தனித்த மகளிரைத் துயருறுத்தல் கூறவேண்டுமோ! என்பதாம்.

மெய்ப்பாடு—என்னல்பற்றிய கைக் கை. பயன்—ஆற்றுமையறிவித்தல்,

குறிஞ்சி.

[இது தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.]

ஏ-து,—வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடுகண்டு வெறி யெடுப்பக்கருதிய தாயது நிலைமை தலைமக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சிறைப்புறத்தாலை உணர்ந்த தோழி, ‘தோள்கெகிழ்த்த செல்லல் வேள் என்னும் அண்ணோயும் அதுவென உணருமாயின், ஆயினை நாடன் இல்லோர்க்கைகாணிய வல்லே வருக’ என்று, வரைவுகடாதல்புலப்படக் கூறுநிற்றல்.

[தீண்மதிநாகள் பாடியது.]

ககக. மேன்றே ஜெகிழ்த்த செல்லல் வேலன்

வென்றி ரெடுவே ரென்னு மன்னையு

மதுவென வுணரு மாயி னுயிடைக்

கூழழி யிரும்பிடுக் கைக்கரங் தன்ன

கேழிருந் துறுகற் செழுமலை நாடன்

வல்லே வருக தோழிநம்

மில்லோர் பெருந்கை காணிய சிறிதே.

(இ-ன்):—மெஸ்லிய தோளை கெழிச்செய்த துயரத்தை, வேலன் னனு வெற்றிபைக் கொண்ட முருகன் நந்தது என்றகருதும் அன்னையும் அதனையே உண்மைடென உணர்வாளாயின், அவ் வெறியாடுமிடத்தை, குறகிய பெரிய பிடியின் கை மறைந்தாற்போன்ற விளக்கமுள்ள பெரிய கெருங்கிய கந்தீளையுடைய செழிய யலைாடன், வரைவாக வருவானுக; தோழி! கம் இல்லத்தாரது பெரிய நகைத்தற்குரிய செய்கையைச் சிறிது கானுமாறு.—(எ-ற.)

அதுவனை—விகாரம். ‘சிறுமலை’ எனவும் பாடம். வெறியெடுத்து இற்பழி யெய்துங்கொல்? எனக் கவன்று தோழிக்குக் கூறினால்போல் வரைவுகடாவிலுள்ளாம்.

இறைச்சி:—பிடியின் கை மறைந்தாற்போலச் செழுமலை காணப் படும் நாடன் என்றங்குனே, வரைவு நீடவந்த நமது வாட்டத்தை இல் லோர் மற்றிருந்றுமேது என்று மாறுபடக் கருதுமாறு செய்திட்டான் என்பதாம்.

மெய்ப்பாடு—நகையைச்சாங்க பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

குறிஞ்சி.

[இது, வரைவு கீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

எ-து,—தலைமகன் களால் இனாச் காதலித்து வரைவினை நீட்டித்த விடத்துப் பொருத தலைமகன், ‘தோழி! கெளவையுஞ்சின் காமம் எப்பகும்; என்னறவிடன் உள்ளது நானே; என்னவன் களிறு வாங்க முறிந்தும் படா ஒசியலற்று’ என்று, களவு-ன்படாமை தோன்றத் தோழிக்குச் கூருஷ்றால்.

[இலத்துவர் கிழார் பாடியது.]

கக்க.. தோவை யஞ்சிற் காம மெய்க்கு

மெள்ளாற விடினே யுள்ளது நானே

பெருங்களிறு வாங்க முறிந்து நிலம்படாஅ

நாருடை யெசிய வற்றே

கண்டிசிற் ரேழியவ ருண்டவென் னலனே.

(இ-ன்):—அவரை அஞ்சினால் காமம் குறைந்திடும்; (அக்காமத்தைச்) சிறிதும் இல்லாமல் விட்டுவிடின் உள்ளது நானேயாகும்; பெரிய களிறு வளைக்க முறிந்தும் நிலத்துப் பொருந்தாத நாரையுடைய ஒசியன்மரத்தைப் போன்றதே; காண்பாய், தோழி! ஆவர் திளைத்த எனது நலன்.—(எ-ற.)

எனவே, 'உயிரினுஞ் சிறங்கன்று நான் என்பதுணர்க்கேதன், களவிற் கலத்தற்கு இனி இடங்கருமேனல்லேன்' என்றார்கள். வல்லமையுள்ள அவனுஸ் வருங்கியது என்றாலன் என்பாள், 'பெருங்களிறு.....கலன்' என்றார்கள்.

மெய்ப்பாடு—அழுகையைச் சார்க்க பெருமிதம். பயன்—ஆற்றுமை யுணர்த்தல்.

மநுதம்.

[இது, குறிப்பினாற் குறியிடம் பெயர்த்துக் கூறியது.]

எ-து.—பகற்குறிநேங்கீத தலைமகற் தூக்குறிப்பால் உணருமாறு, 'ஷார்க்கும் அணித்து பொய்கை; பொய்கைக்குச் சேய்த்துமன்று கான்யாறு; யாவதும் துண்ணல்போகின்ற பொழில்; யாழும் கூழைக்கு மணங்கொணர்கம் சேறும்; பேதை ஆண்டும் வருகுவள்' என்று, தோழி குறியிடம் பெயர்த்துக் கூறுநிற்றல்.

[மாதிரத்தன் பாடியது.]

ககந., ஊர்க்கு மணித்தேத் பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்றே சிறுகான் யாறே யிரைதேர் வெண்குரு கல்ல தியாவதுங் துண்ணல் போகின்றுத் பொழிலே யாமெங் கூழைக் கேர்மணங் கொணர்க்கஞ் சேறு மாண்டும் வருகுவள் பெரும்பே கையே.

(இ-ள்):—ஷார்க்கும் அணிமையை பொய்கை; அப்பொய்கைக்குச் சேய்மையைதுமன்று சிறிய கான்யாறு; இரையை ஆராயும் வெள்ளிய குருகையல்லது எதுவும் சேர்தலில்லாதது (அதன் கரையிடத்துச்) சோலை; யாம் எமது கூந்தலுக்கு அழிய மணமுள்ள மலரைக் கொள்ள (அச் சோலையிடத்துச்) செல்வோம்; அங்கும் வருகுவள், பெரிய பேதமான தோழி.—(எ-று.)

'ஷார்க்கும்.....பொழில்' என்றதனுள், பொய்கையிடத்தை ஒழித்துப் பொழிவிடத்தைக் குறியிடமாகக் கொள்க எனக் குறிப்பின் உணர்த்தினாள்கள். பெரும்பேதை—(வனாவுக்டாதற்கருக்கின்றிக் குறியிடக்கூட ஒருப்படுதலின்) பெரும்பேதமான தோழி. 'யாவரும்' என்றும் பாடம்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்க்க பெருமிதம். பயன்—குறியிடங்கூறல்.

நேப்தல்.

[இது, இடத்திட்டது கீங்குஞ் தோழி தலைமகற்குக் கூறியது.]

எ-த,—தலைமகளைக் குறியிடத்துச் செலுத்தி கீங்கும் தோழி, அத் தீர்த் தலைமகன் உணருமாறு, ‘கொண்க! வெய்தற்பரப்பில் பாவைக்டப் பிசைன், நின்குறிவுக்கணேன்; செல்கம் செல வியங்கொள்; மகன்துதல் நாரை மதிக்குஞ்’ என்று கூறுகிற்றல்.

[போன்னுகள் பாடியது.]

ககச. நேய்தற் பாப்பிற் பாவை கிடப்பினே
னின்குறி வந்தனை னியறேர்க் கொண்க
செல்கஞ் செலவியங் கொண்மோ வலகலு
மார லருந்தும் வயிற்ற
நாரை மதிக்கு பென்மக ணுதலே.

(இ-ன்):—நெய்தலின் பரந்தவிடத்துப் பாவையன்னோத் தங்கவைத் தேனும் நின்குறியிடை வந்தேன்; அழகிய தேரையுடைய கொண்க! (நாங்கள் மீண்டு) செல்வோமாக, (தலைமகளை விரைவிற்) செல்ல ஏவ தலைக் கொள்; நாள்தோறும் ஆரன்யீனை அருந்தும் வயிற்றினையுடைய நாரை (யும்) மதிக்கும், எனது மகளது (ஏருத்தத்தால் வெளிறிய) நுதலை, (எ-று.)

நெய்தற்பரப்பு—கானற்பரப்பு. ‘கிடப்பி’, ‘யிதிக்கும்’ என்பன—பாடபேதங்கள்; தங்கவைத்து, (மலர் என்றுகருதி) மதிக்கும் என்க. மகள்—முறைமை கட்டா மகள்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இடத்துய்த்தமையுணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, உடன்போக்குஒருப்படுத்து மீஞ்ஞ் தோழி தலைமகற்குக் கூறியது.]

எ-த,—தலைமகளை உடன்கொண்டு தலைமகன் செல்லுதலை நேர வித்து மீஞ்ஞ் தோழி, ‘நாட! ஒருங்குறு உடையளாயினும் புலவிதீர்வழி மதி; நின்னலது இலன்’ என்று, பாதுகாத்திடுமாறு தலைமகற்குக் கூறு நிற்றல்.

[கபிலர் பாடியது.]

கக்கு. பேருநன் ரூப்ரமித் பேணஞ்சு முளரே
யொருநன் றுடைய எாயினும் புரிமாண்டு
புலவி தீர்வழி மதியிலை கவரப்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன்
மென்னாண்ட மரையா துஞ்சு
நன்மலை நாட நின்னல திலனே.

(இ-ன்):—பெரிய நன்மையைச் செய்யின் பேணுதவரும் உள்ளார் கொல? ஒரு [சிறு] நன்மையைத் (தோழி) உடையளாயினும் விருப் பம் சிறந்து, (அவள்) புலவியைத் தீர்க்கும்வழியை மதியாய்; (உணவிற்கு) இலையைக்கவர ஒசையினிமை பொருங்கிய குளிர்க்க நறுவிய சாரவிடத்து மெல்லிய நடையையுடைய மரையா தயிலும் சிறந்த மலைகாடு! (தோழி தான்) நின்னையன்றி (எவரையும் காப்பவராகப்) பெற்றிலள்.—(எ-று.)

இடையீடின்றிக் கூடும்படிசெய்த உதவியை மறவாது என்சொற் கொண்டு தோழியைக் காக்க என்பாள், ‘பெருந்று.....உளரே’ என்றாள். புரி—முதனிலைத் தோழிற்பெயர். ‘நின்னல திலனே’ என்ற பாடத்திற்கு, தோழியைக் காக்க என்று கூறந்து நின் ஞாரகத்துப் பிறரை உடையேனல்லேன் என்க.

உள்ளுறை :—இனிய ஒசையையுடைய மலைச்சாரவில் உணவைக் கொள்ள விரையாது அச்சமற்றுத் தயிலும் மரையாவைப்போல, உங்க என்பை உயர்த்திக்கூறும் இல்லிடத்து, எண்ணியவற்றை எளிதிற்பெற்று அச்சமின்றித் தங்கும்படி தோழியை வைத்திடுவை என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஒம்படையுரைத்தல்.

குறிஞ்சி.

[இது, இயற்கைப்புணர்ச்சிபுணர்ந்து நீங்குங் தலைமகன், தன் கெஞ்சிற்குச் சொல்லியது.]

எ-து,—பொழிலிடத்து எதிர்ப்பட்டுப் பான்மை கூட்ட இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குங் தலைமகன், ‘யான் நயங்குறைவோள் கூந்தல், செறிய; தண்ணிய’ என்று, அங்கு தோற்ற நலம்பாராட்டி. கெஞ்சிற்குக் கூருநிற்றல்.

மூலமும் உரையும்.

கால

[இளங்கிரன் பாடியது.]

ககசு. யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழ ரூந்தைப் பெருந்துறை
நுண்மண வறல்வார்ந் தண்ன
நன்னென்றி யவ்வே நறுந்தண் ணியவே.

(இ-ன்):—(நெஞ்சே! யான் விரும்ப அதனால் உன்னிடம்) உறையு
மவளது மணம்பரவிய கூந்தல், வளப்பம் யிக்க சோழரது உறையூரிடத்
துக் (காவிரிப்) பெருந்துறையில், நுண்ணிய மணல்களினிடைச் கருமணல்
ஒழுகினுந்போல, நல்ல நெறியின; நறுவிய குளர்ச்சியின.—(எ-று.)

நயந்து—நயக்க என்று தீரிக்க. தேம்பாய்—தேன் பாவிய என்று
மாம். நெறி—மயிரிடத்து வளைவு.

மெய்ப்பாடு—உவகை. பயன்—நயப்புரைத்தல்.

நேய்தல்.

[இது, வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத்தோழிசொல்லியது.]

எ—து,—தலைமகன் வரைவுநீட்டித்தவழி ஆற்றுவித்தல்கருதித் தலை
மகட்குத் தோழி, ‘துறைவன் வாராது அமையினும் அமைக; சண்டு விலை
ஞர்கைவளை சிறியவழுள்’ என்று, வாட்டம் பிறக்குப் புலனுகாதவாறு
ஆற்றுதல்வேண்டும் என்பது புலப்படக் கூருநிற்றல்.

[துன்றியன் பாடியது.]

ககள. மாரி யாம்ப லண்ன கொக்கின்

பார்வ லஞ்சிய பருவர ஸீர்ஜேஞ்சு
கண்டல் வேரலோச் செலீய ரண்டர்
கயிறரி பெருந்திறத் தழுந்துந் துறைவன்
வாரா தமையினு மமைக
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே.

(இ-ன்):—மாரிக்காலத்து ஆம்பலைப்போன்ற கொக்கின் பார்வவயை
வெருவியதாலான துன்பம் சர்தலையுடைய நண்டு, கண்டல்மாரத்தின்
வேரிடத்துள்ள வளையிடத்துச் செல்ல அண்டரது (வலைக்) கயிற்றை
அரிந்து பெரிய வல்லமையோடு (வளையில்) அழுந்தும் துறையினையுடை
யான், வாராமல் அமைவானுயினும் அமைந்திடுக; சிறியனவும் உள்ளன;
இங்கு வளையல்விற்பார்க்கையிடத்து வளைகள்.—(எ-று.)

குருங்தோனக

பருவர ஸ்ரீக்ருண்டு—துன்பத்தையுடைய சரிய சென்றுமாம். கண்டல்—தாழையுமாம். அண்டர்—பனைவர்; ஈண்டுப் பரதவரை யுணர்த்திற்று. ‘வரிப்புனை பந்து’ என்பழிப்போல, அரிந்து பெரியத்திற்கால் என்பது “அரிபெருங்திற்து” என உங்கது. வாட்டத்தால் வளைகள் கழுலுக் தோறும் சிறியன வாங்கியிட்டு மறைத்தல்வேண்டும் என்பாள், ‘சிறியவும்வளை’ என்றாள். ‘உம்மைச் சிறியவும்’ என்ற பாடத்திற்குமுன்னையிற் சிறியனவும் என்க.

இறைச்சி:—கொக்கின்பார்வையை அஞ்சிய நண்டு வளையிடத்துச் செல்ல அங்கும் கயிற்றை அரிந்து அழுங்கி உறையும் தறைவன் என்றத னுனை, ஊஶார் தூற்றும் அலரை அஞ்சி வெளிப்பட்டிடாத உன்னை மனையுள்ளும் தமரை அஞ்சி உறையும்படி வைத்திட்டான் என்பதாம்.

மெய்ப்பாடு—இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுவிலித்தல்.

நேய்தல்.

[இது, தலைமகள் பொழுதுகண்டு தோழிக்குச் சொல்லியது.]

எ—து,—வரைவாந்திடத்தவழித் தலைமகள், மாலைப் பொழுதைக் கண்டு, ‘தோழி! புள்ளும் மாவும் புலம் பொடு வதிய வந்தது மாலை; ‘வாயில் அடையக் கடவுர்; வருவீர்! உள்ளேரோ?’ எனவும் காதலர் வாரார்’ என்று, தனது ஆற்றுமை யிருதி புலப்படக் கூறுங்கிறதல்.

[நன்னாகையார் பாடியது.]

ககஷு. புள்ளு மாவும் புலம்பொடு வதிய

நன்னான வந்த நாரின் மாலை

பலர்புகு வாயில் வடையக் கடவுநர்

வருவீ ருள்ளேரா வெணவும்

வாரார் தோழிநங் காத லோரே.

(இ-ள்):—பறவைகளும் விலங்குகளும் தயாத்தோடு தங்கும்படி விரைவாக வந்து, இரக்கமற்ற மாலை; பலரும்புகும் (மதிலின்) வாயிலை முற்றும் (காவலர்) அடைப்பர்; (இரவுக்குறியிடை) வருவீர்! (இதனை) கிணையீரோ? எனவும் வாராராயினர், தோழி! நம் காதலர்.—(எ—று.)

எனவே, காவலர் கடுமையுணர்த்த அதனால் வந்தில்க் காதலர்; இனி, என்றெய்வேன்? என்றாம்.

இறைச்சி:—துணைகளையுடைய அஃறினையாகிய பறவைகளும் விலங்குகளும் வருங்க வந்து மாலை என்றதனுனை, துணையற்ற உயர்ந்த மகளிர் ஆடவர் இவர்களாத் துயருறுத்தல் கூறவேண்டுமோ! என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் பாங்கற்கு உரைச்தது.]

எ-து,—இயற்கைப்புணர்ச்சிபுணர்து நீங்குச் தலைமகன், பாங்கற்கு, 'அரிச்குருளோ யானையணங்கியாங்கு, வளையுடைக்கையள் எம்மணங்கி யோள்' என்று, வலியழிவு புலப்படக் கூருநிற்றல்.

[சுத்திநாதனுர் பாடியது.]

ககக. சிறுவெள் ஓரளி னவ்வரிக் குருளோ

கான யரளோ யணங்கி யா அங்

கிளையள் முளைவா னொயிற்றள்

வளையுடைக் கைப்பளைம் மணங்கி யோளே.

(இ-ன்):—சிறிய வெள்ளிய அரவினாது அழகிய கீற்றுக்களையுடைய குட்டி, காட்டிடத்து யானையை வருத்தினுற்போல, சுறியஞும் முளைத்த ஒளியுள்ள பற்களையுடையவரும் வளையினையுடைய கையினஞுமாவாள் [ஒர் சிறுமகன்] எம்மை வருத்தியவள்.—(எ-று.)

அரவுக்குருளோ—அருகிய வரவினாது. கான யானை—(கட்டின்றி வேண்டியன தூய்க்கு வலிபெற்ற) காட்டியாளோ.

மெப்பாடு - இளியரல். பயன்—பாங்கற்கு உணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, அல்லகுறிப்பட்டு மீளுங்கலைமகன், தன்கெஞ்சிற்குச் சொல்லியது.]

எ-து,—குறிபிழைத்துக் கூட்டம் பெற்று மீளுங்கலைமகன் கெஞ்சே! அரிதுவேட்டனே; ('ஆதவின்), காதல், நல்லளாகுதல்அறிந்தாங்கு அரிய ளாகுதல் அறியாதோய்' என்று, தன்கெஞ்சினை கோக்கி ஆற்றுமை மிகுதி யாற் கூருநிற்றல்.

[பரணர் பாடியது.]

க2.0. இல்லோ னின்பங் காமுற் றுஅங்

கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி

நல்ல ளாகுத லறிந்தாங்

கரிய ளாகுத லறியா தோயே.

(இ-ன்):—பொருளில்லாதவன் இன்பங்குதுய்த்தலை விழைந்தாற்போல, அரியதொன்றை [தலைவியின் கூட்டத்தை] விழைந்தனே; ஆதலால், கெஞ்சே! காதலி நல்லவளாதலை அறிந்தாற்போல, அரியவளாதலை (தீ) அறிந்திலை.—(எ-று.)

* “உற்றுர் முற் ரேஞ்று வருமுதல்” என்பவாகவின், ‘வேட்டனைஅறியாதோய்’ என்றான். ‘இல்லோளின்படு’ என்றும் பாடு; (எளிதிற் கிடைத்தல்) இல்லாதவளின்படம் என்க. இனி, இச்செய்யுள், இயற்கைப்புணர்ச்சி புணர்த் தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதற்கும் ஏற்குமாறு உய்த்துணர்க.

மெய்ப்பாடு—இளிவிரால். பயன்—அயர்வுயிர்த்தல்.

குறிஞ்சி.

[இது, வரவணர்த்திய தோழிக்குத் தலைமகன் கூறியது.]

எ-து,—இரவுக்குறிவருஞ் தலைமகன் செய்யுக்குறி பிறிதொன்றனான் நிசழ்ந்து மற்றவன்குறியையொத்தவழி அவ்வொப்புமையை மெப்ப பொருளாக உண்ண்து சென்றாள் ஆண்டு அவனைக் காணுது தலைமகன் மயங்கியவழிப் பின்னர் அவன் வரவணர்த்திய தோழிக்குத் தலைமகன், ‘மெய்யோ, (அவன்வருடை?) நாடன் குறிவாயாத் தப்பற்கு என்தோள் பசந்தன’ என்று, முன் குறிமயங்கியமை புலப்படக் கூருநிற்றல்.

[கபிலீஸ் பாடியது.]

கலை. மெய்யோ வாழி தோழி சாரன்

மைப்பட் டன்ன மாமுக முசக்கலீ
யாற்றப் பாயாத் தப்ப லேற்ற
கேட்டொடு போகி யாங்கு நாடன்
ருங்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் நடமென் ரேரோ.

(இ-ள):—உண்மையோ, தோழி! (நாடன் வருகை?) சாரலிடத்துக் கண்ணிழை மை பட்டாற்போலக் கரிய முகத்தையுடைய முசவின் ஆண், (மரக்கோடு) தாங்கப்பாயாத் தவறு (பாய்தலை) ஏற்ற (அக்) கேட்டொடு போனாற்போல, நாடன் குறிபிழைத்த பிழைக்குப் பசந்திட்டன; எனது பெரிய மெல்லிய தோள்கள்.—(எ-ற.)

முச—குரங்கினுள் ஒருவகை, பொழுதுணர்த் வாராது புள்வெறிக் குக்குணையும் நிட்டித்துப் பின்னர் வந்தானென்று, குறிவாயாத் தப்பை அவன் மேலேற்றிக் கூறினான். ‘வாராத் தப்பற்கு’ என்றும் பாடம்; வாராத பிழைக்கு என்க.

மெய்ப்பாடு—அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்—குறிமயங்கி யமை உணர்த்தல்.

முஸ்முா் உரையும்.

கலன்

நேய்தல்.

[இது, தலைமகள் பொழுதுகண்டு அழிந்தது.]

எ-து,—தலைமகள் மாலைப்பொழுதைக் கண்டு, ‘ஆம்பலும் கூம்பின; வந்தன்ற மாலை; கங்குலும் உடைத்தே’ என்று அழியானிற்றல்.

[ஓரம்போகியார் பாடியது.]

கலை. பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுகீர் ராம்பலுங் கூம்பின விளியே
வந்தன்ற வாழியோ மாலை
யொருதா னன்றே கங்குலு முடைத்தே.

(இ-ள்):—பசிய காலையுடைய கொக்கின் புல்லியபுறத்தைப் போன்ற ஆழமான நீர்ச்சிலையிலுள்ள ஆம்பலும் குவிந்தன; இப்பொழுது வந்தது மாலை; வாழ்வதாக; (அம்மாலை), வருத்ததற்கு அது ஒன்றன்று; (மேலும், தன் பின்) இரவினையும் உடையதே.—(எ-று.)

எனவே, இம் மாலையிலும் வரும் இரவிலும் ஏவ்வாறு உய்குவேன்? என்றாராம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வூரித்தல்.

நேய்தல்.

[இது, சிறைப்புறம்.]

எ-து,—பகற்குறியிடத்து வாத தலைமகனைக் காணுத தோழி, அவன் சிறைப்புறத்தானுதலறிந்து, தலைமகட்கு, ‘புன்னைப்பூம்பொழில் புலம்ப இன்னும் வாரார்; வருஞம் என்னையர் திமில்’ என்று, பொழுதுகடங்தமை புலப்படுமாறு கூருநிற்றல்.

[ஜியூர்மீடவன் பாடியது.]

கலை. இருடிணிந் தன்ன வீர்ந்தன் கொழுநிழ
னிலவுக் குவித்தன்ன வெண்மண லொருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
னின்னும் வாரார் வருஞம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.

(இ-ள்):—இருள் செறிந்தாற்போன்ற கரிய குளிர்ந்த வளவிய நிமுலையும், விலவைக் குவித்தாற்போன்ற வெள்ளிய மணல் பரவிய ஒரிடத்தையுமுடைய வலிய கிளைகளையுடைய புன்னைகள் நிறைந்த அழகிய சோலை புலம்ப் இன்னும் வாராராயினார், (காதலர்); வந்திடும்; பல மீன் களையும் வேட்டமாடுதற்குச் சென்ற என்னையரது கட்டுமொம்.—(எ-று.)

பொழுது கடந்தமையையும் எதிர்ப்புதற்குற்ற இடையூற்றறையும் தெரிவிப்பான், ‘இன்னும்.....தியில்’ என்றான்.

மெய்ப்பாடு—அழுகையைச் சார்க்க பெருமிதம். பயன்—இடையூற்றறையர்த்தல்.

பாலீ.

[இது, புணர்ந்து உடன்போக்கினைத் தலைமகளொழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.]

எ-து,—தலைமகஞ்சன்கூடிப் பின்னர்த் தனித்துச்செல்லக் கருதிய தலைமகற்குத் தோழி, ‘பெரும! பெருங்காடு இன்னு என்றிராயின், இனியவோ தமிழோர்க்கு மனை?’ என்று, செலவழுங்குமாறு கூறுவிற்றல்.

[பாலீபாடிய பேருங்குக்கோ பாடியது.]

குசு. | உமணர், சேர்ந்து கழிந்த மருகுகி னகன்றலீ
| யூர்பாழ்த் தன்ன வேராயையம் பெருங்கா
| டின்னு வென்றி ராயி
| னினியவோ பெரும தமிழோர்க்கு மனையே.

(இ-ள்):—‘உப்புவிற்பார் கூடி அகன்ற இடத்தினையுடைய பெரிய ஊர் பாழ்த்தாற்போன்ற வாகைகள் நிறைந்த பெரிய காடு, (உடன் சொண்டு செல்லின்,) துயர்தருவதாகும்’ என்று கூறுவிராயின், இனி யனவோ? பெரும! தனித்தார்க்கு மனை.—(எ-று.)

பாழ்த்தன்ன—விகாரம். தம்முடன் வருவதால் காடுதருவன இனி யன; தமித்துறைதலால் மனை தருவன இன்னுக்கண என்பது குறிப்பு.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்க்க பெருமிதம். பயன்—உடன்போக்கு வலியுறுத்தல்.

நெய்தல்.

[இது, தலைமகன் தோழிக்குச் சிறைப்புறமாகச் சொல்லியது.]

எ-து,—வரைவு சீட்டித்தவிட்டுத் தலைமகன், தோழிக்குத் தலைமகன் சிறைப்புறத்தானுதலை உணர்ந்து, ‘தோழி! யான் உள்ள; நலன் துறைவுலேடு தோழிமீன்று’ என்று, ஆற்றுமை தோற்றக் கூறுவிற்றல்.

[அம்பவனுரி பாடியது.]

கடு. இலங்குவளை நெகிழுச் சாஆ யானே
யுானே வாழி தோழி சாரற்
தழையணி மருங்குன் மகளி ரூள்ஞும்
விழுவிமீம் பட்டவென் னலனே பழவிற்
பறைவலந் தப்பிய பைத னைர
திரைதொய் வாங்குசினை யிருக்குஞ்
தன்னாஞ் துறைவனுடு கண்மா றின்றே.

(இ-ள்):—விளங்கும் வளை நெகிழும்படி மெலிந்து யான்தான் உள்ளேனுயினேன்; தோழி! சாரவிடத்துத் தழையணிந்த இடையிலை யுடைய மகளிர்எல்லாருள்ஞும் விழுவிடத்து உயர்ந்தான எனது னலன் ரூள், பழுயமனையிற் பறத்தல்வல்லமை கெட்ட துயரத்தையுடைய நாரை அலையிடத்துத் தோயும் வளைந்த சினையிடத்துத் தங்கும் குனிஸந்த அழகிய துறைவனுடு பெருமை கெட்டது.—(எ-று.)

நலன் உயர்வுடையொலன்றே தலைவனுற் காதலிக்கப்பட்டது என்று கருதிப்போலும், ‘தழையணி.....நலன்’ என்றார்.

உள்ளுரை:—பழுமனையிற் பறத்தல் வல்லமைகெட்ட துயரையுடைய நாரை திரைதொய் சினையிடத்துத் தங்கினுந்தபோல, என்மனையிடத்துச் செறிப்பினுல் கூட்டம்பெருத வருத்ததையுடைய யான் ஊரார் தூற்றும் அலரும் வந்து வருந்தத் தங்குமாறு வைத்திட்டான் என்பதாம்.

மெப்பாடு—அழுகை, பயன்—வரைவுகடாதல்.

மூல்லை.

[இது, பருங்கண்டு அழிந்த தலைமகன் தோழிக்குச் சொல்லியது.]

எ-து,—தலைமகன் வருவதாகக்குறித்த பருவத்தைக் கண்டு வருக்கிய தலைமகன், ‘தோழி! இளமைபாரார் வளம்கைசிலுச் சென்றேர், இவனும் வாரார்; எவனைரோ? கார், மூல்லைமுகை யிருக்காகும்’ என்ற, தலைமகன் கொடுமை புலப்படக் கூருந்தறல்.

[ஒக்கூரி மாசாந்தி பாடியது.]

கடக. இளமை பாரார் வளமகைசிலுச் சென்றே
ரிவனும் வாரா ரெவணைரோ வென்ப
பெயல்புறந் தந்த பூக்கொடி மூல்லைத்
தொகுமுகை யிலங்கையிருக
நகுமே தோழி நறுத்தண் காரோ.

(இ-ன்):—இளமையைக் கருதாராய்ச் செல்வத்தை விரும்பிச் சென்றார், இவ்விடத்தும் வந்திலர்; எவ்விடத்தினரோ? (அதனையும் உணரச் செய்திலர்;) மழை பாதுகாத்த அழகிய கொடியையுடைய மூல்லையின் கூட்டமான முகைகள் விளங்கும் பற்களாக,(அவர் சொல்லை மெய்யெனக் கொண்ட நம்மைப் பார்த்து) எனும், தோழி! நறுவிய குளிர்க்க கார்காலம்.—(எ-று.)

இளமை—இளமையதருமை. ‘ஒசைச்சென்றேர்’ என்ற பாடத்திற்கு—விருப்பத்தாற் சென்றார் என்க. என்ப—அசைங்கிலை.

மீமய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மருதம்.

[இது, பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்துத் தோழி சொல்லியது.]

எ-து,—பரத்தையிற்பிரிக்குது பாணனை வாயிலாகக் கொண்டு புக்க தலைமகற்துத் தோழி, ‘ஹா! நின்பாணன் பொய்யனுக, நின்னகன்றி சினேருக்குப் பாணரெல்லாங் கள்வர்போல்வர்’ என்று, வாயினேரந்தமை புலப்படக் கூருந்தறல்.

[ஞாம்போகியார் பாடியது.]

கூள, குருகுகொளக் குளித்த கெண்ணடை யயல
துருகிகழு தாமரை வான்முகை வெருஞன்
கழனியம் படப்பைக் காஞ்சி ழூர
வொருநின் பாணன் பொய்ய ஞக
வள்ள பாண ரெல்லாங்
கள்வர் போல்வர்கின் னகன்றுசி ஞேருக்கே.

(இ-ன்):—நானர் (இரையைக்) கொள்ள (அதனை அஞ்சி சீர்க்குள்) முழுகிய கெண்ணடை மீன், அயலிடத்தகான ஒளிபொருங்கிய தாமரையின் சிறந்த முகையையும் அஞ்சம் கழனியையும், மைனைப்பக்கத்துக் காஞ்சிமாத் தினையுடைய ஊரை! ஒருநின்பாணன் பொய்க்கொல்பவனுக, (இவ்ஞூரில்) உள்ள பாணரெல்லாம் கள்வர்போல்வர் நின்னைப் பிரிந்தார்க்கு.—(எ-று).

பாணரெல்லாம்—இழித்தற்கண் தினை மயங்கியது. பாணர்பலரை யும் பரத்தையர்ப்பலரையும் உடையை என்பாள், ‘பாணர்.....நின்னகன்றி சினேருக்கு’ என்றார். குருகை அஞ்சிய கெண்ணடை தாமரைமுகையையும் அஞ்சம் என்றது, பரத்தையிற்பிரிக்குத் தருத்தம் நின்னை அஞ்சிய யாம்

பாண்ணேயும் அஞ்சகின்றோம் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது. கழி னியையும் காஞ்சியையும் உடையாய் என்றது, மிகப் பயண்படும் மனைவி யோடு பயன்படசப் பறத்தையையும் உடையாய் என்பதாம்.

மெய்ப்பாடு—ஒகையைச் சார்ந்த பெருமிதம். பயன்—வாயினேர்தல்; வாயின் மறுத்தலுமாம்.

குறிஞ்சி.

[இஃது, அல்லகுறிப்பட்டு மீளுங் தலைமகன், தன் கெஞ்சினை செருங் கிச் சொல்லியது.]

எது,—வேற்றுக்குறியிடைப்பட்டுக் கூட்டம் பெறுது மீளும் தலை மகன், ‘கெஞ்சே! சேயன் அரியோட்டப்பார்தி; நோயை; (ஆதலால்), நோய்ப் பாலோய்’ என்று, தனது கெஞ்சினை செருங்கிக் கூறுகிறதல்.

[பரணீ பாடியது.]

குறி. குணகடற் றிரையது பறைதடு நாரை

திண்டேர்ப் பொறையன் ரூண்டி முன்றுறை

யயிரை யாரிரைக் கணவங் தாஅங்குச்

சேய எரியோட் படர்தி

நோயை கெஞ்சே நோய்ப்பா லோயே.

(இ-ள்):—கிழக்குக்கடலின் அலையிடத்தான் பறத்தல்வலி கெட்ட நாரை, வலிய தேரையுடைய சேரனது ‘தொண்டி’ என்னும் ஊரின் முன் துறையிடத்தள்ள அயிரையாகிய அரிய இரைக்கு மனம்பொருங்கினற் போல, சேய்மையஞும் அரியஞுமாயினாலோ உள்ளினை; (கிட்டாமையின்) சோயினையுடையையானுய்; (ஆதலின்,) கெஞ்சே! நோயைத்தரும் ஊழினை யுடையாய்.—(எ-று.)

‘தோட்பொறையன்’ என்றும் பாடம். * ‘நோயெல்லா நோய்செய் தார் மேலவாம்’ ஆதலின், ‘நோயைபாலோயே’ என்றாள்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—அயர்வயிர்த்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் பாங்கற்கு உரைத்தது]

எது,—இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பாங்கற்கூட்டுத்தை விழூந்து, ‘தோழ! கேளாய்: சிறுதுதல் எம்மைப் பிணித்தற்று’ என்று, பாங்கற்கு வலியுமிவணருமாறு கூறுகிறதல்.

* திருக்குறள்—இங்கு செய்யாமை—க0.

[கோப்பெருந்தோழன் பாடியது.]

கூக. எலுவ சிறுஅ ரேமமுறு நண்ப
புலவர் தோழு கேளா யத்தை
மாக்கட னுவ ஜெண்ணுட்ட பக்கத்துப்
பசுவெண் டிங்க டோன்றி மாங்குக்
கதுப்பயல் விளங்குஞ் சிறுதுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்று லெம்மே.

(இ-ள்):—பாங்க! சிறுவர்களின் பாதுகாவல்பொருங்கிய நண்ப! அறிவுடையார்தம் தோழு! கேட்பாய்: கரிய கடலின் நலிவிடத்து எட்டா சிய வளர்பிறைப்பக்கத்து நாளில், பசிய வெள்ளிய திங்கள் தோன்றினாற் போல, (அவ்வரிவையின்) கூந்தலின் அயலிடத்து விளங்குஞ் சிறுதுதல் புதிதாகக்கொண்ட யானையினைப் (பிணிப்பார் பிணித்தாற்போற்) பிணித் திட்டது எம்மை.—(எ-று.)

நட்பிற்சிறந்தானும் கல்வழிப்படுத்துமலவனும் அறிவுடையவனுமாதல் புலப்பட, ‘எலுவ.....தோழு’ என்றான். பலபட விளித்தது, குறை மருமைப் பொருட்டு. அத்தை—முன்னிலைபிடத்தசை. ‘புலவ தோழு,’ ‘பகுவெண் டிங்கள்’ என்பனவும் பாடம்; அறிவுடைய தோழு, பாதியாகிய வெண்டிங்கள் என்க. பெருந்தோண் முதலியன மாறுபடின், கெட்ட டிருப்பேன் என்பான், ‘சிறுதுதல்.....பிணித்தற்று’ என்றான்.

மெய்ப்பாடு—அழுகை, பயன்—பாங்கற்குணர்த்தல்.

பாலீல்.

[இது, பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]

எ-து,—தலைமகனது பிரிவிடத்து வருங்கிய தலைமகளைத் தோழி, ‘நம்காதலர் நிலங்தொட்டுப் புகார்; வானம் ஏரூர்; முங்கீர் காலிற் செல்லார் தேரின், கெடுநரும் உள்ரோ?’ என்று, வருந்தல் பயனற்றது என்பது புலப்பட வற்புறுத்திக் கூருநிற்றல்.

[வெள்ளிவீதியார் பாடியது.]

கூ.0. நிலங்தொட்டுப் புகாஅர் வான மேறூர்
விலங்கிரு முன்னீர் காவிற் செல்லார்
நாட்டி னுட்டி னூரி னாரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே,

(இ-ள்):—எம்காதலர், நிலத்தைத் தோண்டிப் புகுந்திடார்; வானத் திடத்து ஏற்டார்; விலங்கிய பெரிய கடவிடத்தக் காலாற் சென்றிடார்; நாடுநாடாகவும் ஊருநாசவும் குடிமுறை குடிமுறையாகவும் ஆராயின் கெடுவாரும் உள்ரோ?—(எ-று.)

‘முந்தீர்’ என்றும் பாடம். குடிமுறை குடிமுறை—ஞடும் ஊரும் அல்லாவிடங்களில் உள்ள குடிமிருப்புக்கள். தாமாகவே மீண்டு வந்திடுவர் என்பாள், ‘நங்காதலோர்’ என்றார். இனி, இச்செய்யுள், நீ அவர் பிரிந் தாரென்று ஆற்றுயாகின்றதென்னை? யான் அவருள்வழியறிந்து தூது விட்டிக் கொணர்வேன் நின் ஆற்றுமை நீங்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்ததற்கும், தோழி தூதுவிடுவாளாகத் தலைமகள், தனது ஆற்றுமையாற் கூறியதற்கும் பொருங்குமாற்றை உய்த்துணர்க.

மெய்ப்பாடு—அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

பாலை.

[இது, வினைமுற்றிய தலைமகன் பருவவாலின்கண் சொல்லியது.]

ஏ-து,—கருதியவினைமுடித்த தலைமகன் குறித்த பருவவாலிடத்து ‘பேரைமக்கண்ணி இருந்த சார்சீரங்குறிடையைது; செஞ்சு பெருவிதுப்புற் றன்று; யான் நோகோ?’ என ஆற்றுமைமிகுதியாற் கூருநிற்றல்.

[நங்கிரர் பாடியது.]

கங்க. ஆடுமை புரையும் வனப்பிற் பனைத் தோட்
பேரைம கண்ணி யிருந்த ஜூரே
நெடுஞ்சே ஞூறினை யதுவே நெஞ்சே
யிரம் பட்ட சேவ்விப் பைம்புனத்
தோரே ருழுவன் போலப்
பெருவிதுப் புற்றன்று நேகோ யானே.

(இ-ள்):—அலையும் மூங்கிலைப்போன்ற அழகினையுடைய பெரிய தோளையும், பெருமையமைந்த கண்ணினையுமுடையாள் இருந்த ஊர்தான், மிகவும் சேய்மையதான வழியினை இடையிலுடையது; செஞ்சதான், ஈரம் பட்டதனந் செவ்வியையுடைய பசிய புனத்திடத்து ஓர்ஏரையுடைய உழவினைப்போல, பெருகடிக்கம் அடைந்தது; ஆதலால், வருந்துவேலே யான்தான்?—(எ-று.)

‘அமைக்கண்ணி’ என்ற பாடத்திற்கு, பொருந்துதலையுடைய கண்ணி வள்ள என்க. நெடுஞ்சேண்—மீமிசைச்சொல். இடையதுவே—விகாரம். ஆல்—ஆதலால்.

இமய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல் பாங்கள் கேட்டு விரைந்து தேர்பண்ணுவானதல்ல மாற்

குறிஞ்சி.

[இது, கழற்றுதிர்மறை.]

எ-து,—‘ஆமம் கடியத்தக்கது’என்ற கழறிக்கூறிய பாங்கற்குத் தலை மகன், ‘மாயோள், கவவுக்கடுங்குரையள், காமர்வனப்பினள், குவவுமென் மூலையள், கொடிக்கூங்கள், ஞாங்கர் சாஅய்னோக்கினள்; மறந்து அமை கோரி’ என்று, தனக்கு அவள் இன்றியமையாமை புலப்படக் கூருநிற்றல்.

[சிறைக்குதியாந்தையார் பாடியது.]

கந்து, கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் மூலையள் கொடிக்கூங் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்ச்சா நல்லா னடுங்குதலீக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன
சாஅய்னோக் கினளே மாஅ யோளே.

(இ-ன்):—மாலைமனிறத்தினையுடையாள்தான். இறகுமுயங்குமவனும், இறந்த வனப்பினானும், குவிந்த மெல்லிய மூலையினானும், நீண்ட கூங்தலி னானுமாவள்; மேலும், கடுகிய சரப்பையுடைய நல்ல ஆனின் கடுங்குந் தலையையுடைய கண்று, தான்யக் கானுதற்கு விரும்பும் விருப்பத்தினைப் போன்ற விருப்பத்தினளாய், (என்னை) வருக்கத்துடன் னோக்கினள்; (அத்தகையானை) மறந்து அமைவேணே யான்தான்?—(எ-று.)

உயிர்வாழ்தந்கும் உள்ளுதல் இன்றியமையாமை ஏலப்பட, ‘மறந் தமைகோ யானே’ என்றான். ஆங்கு—அசைவிலை.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—பாங்கை ஒருப்படுத்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவு நீட்டித்தலிடத்துத் தலைமகள் சொல்லியது.]

எ-து,—தலைமகன் வரைவு நீட்டித்தலிடத்துத் தலைமகள், ‘தோழி! என் உரங்கெத்தும் கலம் புத்தண்டபுலம்பினுனே உள்ளேன்’ என்று, தன் ஆற்றுமையினுடி புலப்படக் கூருநிற்றல்;

மூலமும் உரையும்.

காடு

[உறையூர் முதுகண்ண்சாத்தன் பாடியது.]

கநந. புனவன் ருடவைப் பொன்போற் சிறுதினைக் | இறை-10
 கிளிகுறைத் துண்ட கூழை பிருவி
 பெரும்பெய இண்மையின்லையொலித் தாங்கென்
 அரஞ்செத்து முன்னேன் ரேழியென்
 னலம்புத் துண்ட புலம்பினைனே.

(இ-ன):—புனவன் தோட்டத்துப் பொன்னைப்போன்ற சிறுதினையின், கிளிகள் குறைத்து உண்ட கூழையான தட்டைகள், பெரிய மழுபொழிக் தமையின் நிலத்துத் தழுத்தாற்போல, எனவலி அழிந்தும் உள்ளேன்; தோழி! எனது நலத்தைப் புதிதாக (அவன்) தினைத்தனுவான துயரத் தோடு.—(எ-று.)

புலம்பினை—ஆனுருபு, ஒடிலருபின்பொருளில் வந்தது. தலைமகன் வரையாமையான் வலியற்ற நன் நீ கூறும் ஆறுதல்களால் ஆற்றியுள்ளேன் என்பாள், ‘கிளி.....உள்ளேன்’ என்றாள்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் ஆற்றவிக்குக் தோழிக்குச் சொல்லியது.]

எ-து,—வரைவிடை ஆற்றுளாகிய தலைமகன், ஆற்றவிக்குக் தோழிக்கு, ‘தோழி! நாடனைடு கலந்த நட்புபிரிவின்றுயின் நன்று; அதுபெற்றிலேன்’ என்று, ஆற்றுமை தோற்றக் கூருகிற்றால்.

[கோவேங்கைப்பெருங்கதவன் பாடியது.]

கநச. அம்ம வாழி தோழி நட்டோடு
 பிரிவின் ரூபி னன்றுமற் றில்ல
 குறும்பொறைத் தடையிய நெடுந்தாள் வேங்கைப்
 பூவுடை யலங்குகினை புலம்புத் தாக்கிக்
 கல்பொரு திரங்குங் கதம்லீ மூருவி
 னிலங்கொள் பாம்பி னிழிதரும்
 வீலங்குமலை நாடனைடு கலந்த நட்பே.

(இ-ன):—குறிஞ்சிநிலத்துத் தங்கிய நெடியதாளையுடைய வேங்கை மாத்தின் பூக்களையுடைய அசையும் கிளை வருங்தத் தாக்கி கல்லில் மோகி ஒவிக்கும் சீற்றத்துடன் விழும் அருவி, நிலத்து (இறங்குதலைக்) கோள்

நூக்

குறுந்தோகை

ஞம் பாம்பினைப்போல இழியும் விலங்குகள் நிறைந்த மலைஞடானேடு கலந்ததனாலான நட்புத்தான், கேட்பாயாக: தோழி! நம்மொடு பிரிதல் இல்லையாயின் என்று; அது கழிந்தது.—(எ-று.)

ஓழி, தில்ல—அசைநிலைகள். மன—கழி வ. இரங்கும் அருவி என இயையும். ‘தூக்கி’ என்றும் பாடம்.

உள்ளுறை:—அருவி குறிஞ்சிநிலத்துள்ள வேக்கையின் மலருள்ள சினை வருந்தத் தாக்கிக் கல்லோடு மோநிக் கீழிறங்குமாறுபோல, மலை நாடன், என்யென்யிடத்திருந்த எனது சிறந்த நலத்தை வருந்தத் தினாத்து, வலிதாகக் கூறிய நின்னேநேம் மாறுபட்டு, மனஞ்சென்றங்கே பிரிந்து சென்றிட்டான் என்பதாம்; ‘நிலங்கொன் பாம்பின்’ என்ற எனையுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து நின்றது.

மெய்ப்பாடும் பயனும்—ரூண்ணையவே.

பாலை.

[இது, தலைமகன் பிரியமனை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல் வியது.]

எ-து,—தலைமகன் பிரிந்திடவான் என்று கருதி வேறுபாட்டைந்த தலைமகஞ்குத் தோழி, ‘தோழி! ஆடவர்க்கு உயிரே வானுகல்; மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என நமக்கு உரைக்கேதாரும் (அவர்) ஶாம்; செலவழுங்குவர் அழால்’ என்று, ஆற்றுவித்தல்கருதிக் கூருந்தறல்.

[பாலைபாடிய பேருங்கடுங்கோ பாடியது.]

கங்கு. விணையே யாடவர்க்குயிரே வானுதன்
மனையறை மகளிர்க் காடவ ரூபிரென
நமக்குரைத் தோருந் தாமே
யழாஅ ஞேழி யழுங்குவர் செலவே.

(இ-ள்):—‘தோழிலிற் பொருந்திய ஆடவர்க்கு உயிராவார், ஒளிடுள்ள நுதலையுடைய மகளிர்; மனைக்கண் உறையும் மகளிர்க்கு ஆடவர் உயிராவார்’ என்று நமக்குக் கூறினாரும் அவர்தாம்; அழாதி, தோழி! வருங் துவர் செலவில்.—(எ-று.)

நம் செலவழுங்குவித்தல் வேண்டா; அவரே துணியார் என்பாள், ‘அழுங்குவர் செலவே’ என்றாள்.

மெய்ப்பாடு—அழுகையைச்சார்ந்த பெருமிதம், பயன்—ஆற்றுவித்தல்.

குறிஞ்சி

[இது, தலைமகன் பாங்கற்கு உரைத்தது.]

எ-து.—தலைமகன் பாங்கற்கூட்டத்தை விழைந்து, 'காமம் பிணியும் அன்றே? (எனினும்), கடுத்தலும் தணித்தலும் இன்றே; காலைங்கப்பெறின் அது பாணியும் உடைத்து' என்று, குறை மருதவாறு கூறுவிற்றல்.

[மிளைப்பேருங்கின்தன் பாடியது.]

கந்த. காமங் காம மென்ப காம

மணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்

கடுத்தலுங் தணித்தலு மின்றே யானை

குளகுமென் ரூண்மதம் போலப்

பாணியு முடைத்தது காலைங்கப் பெறினே.

(இ-ள்):—(உலகினர்) 'காமம் காமம்' என்று உயர்த்திக்கூறுவர்; காமம் வருக்கும் கோயுமன்றே? (எனினும்), நுண்ணிதாய் நிகராதலும் தணித்தலும் இல்லாததே; யானை, தழைகளை உணவாக மென்றும் ஆரூம் மத்தைப்போல, அழகும் உடையது, அதன்தன்மைகாண்பாரைப் பெறின்.—(எ-று.)

'காமம்.....அன்றே' என்றவரை, பாங்கன் கூறியதை மறுத் தற்கு எடுத்து மொழிந்தது. இன்று—கடுத்தலும், தணித்தலும் என்பவற்றே தணித்தனி இயையும்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—பாங்கனை ஒருப்படுத்தல்.

பாலை.

[இது, தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.]

எ-து,—இயற்கைப்புணர்ச்சிபுணர்ந்த தலைமகன், 'அரிவை! புலம் பல்; துறந்து அமைகுவேனுயின், ஏற்றுறந்து இரவலர் வாரா வைகல் பல வாகுக; யான் செலவறுதகவு (இலதாக)' என்று, பிரிவென்பதும் ஒன்றுண்டு என்பது புலப்படக் கூறுவிற்றல்.

[பாலைபாடிய பேருங்குங்கோ பாடியது.]

கந்த. மேல்லிய லரிவைசின் னல்லகம் புலம்ப னிற்றுறந் தமைகுவெ னுயி னெற்றுறந் திரவலர் வாரா வைகல்

பலவா குகயான் செலவறு தகவே.

(இ-ள்):—மேல்லிய இயல்புள்ள அரிவையே! நினது நல்ல நெஞ்சம் வருங்தாதி; நின்னைத் துறந்து மனம்பொருங்தி இருப்பேனுயின், என்னைக்

கந்து

குறுங்தோகை

(இதாடாதவன் என்று) கைவிட்டு இரவலர் (என்பால்) வாராதநாட்கள் பலவாய்விடுக; யான் (மஹமையிற் செல்லுதற்குரிய) நல்லுலகும் (இல்லாத தாகுக.)—(எ-று.)

சத்துவக்கும் இன்பமுணர்ந்து உயிர்க்கு ஊதியமாகிய ஈதலை என்றும் விழைக்கோளுதலின், குளுறவிலும், ‘எற்றுறந்து.....பலவாகுக’ என்றான். சுயாதார்க்கு நல்லுலகத்து இடமில்லையாதல் துணிபாதலால், ‘இல்லாததாக’ என வருவித்து உரைகூட்பட்டது. ‘புலம்பான்’ என்றும் பாடம்; வருந்த நின்னை என்க.

மெய்ப்பாடு—ஆச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்—பிரிவச்சு முடைத்தல்.

குறிஞ்சி.

[இது சிறைப்புறம்.]

எ-து;—குறிபிழைத்த தலைமகன் பிற்றைஞான்று இரவுக்குறிவங் துழி, தோழி, சிறைப்புறமாக, ‘நொச்சிப்புவின் பாடு கேட்டு ஊர்துஞ்சி னும் யாம் துஞ்சலம்’ என, முன்னேறிரவு குறி தவறியமை புலப்படக் கருநிற்றல்.

[கோல்லனமிசி பாடியது.]

கந்து. **கோன் னூர் துஞ்சினு மியாந்துஞ்சு சல்லீம
யெம்மி லயல தேழி னும்பர்
மயில்ஷி யிலைய மாக்குர ணைச்சி
யணிமிகு மென்கொம் பூழுத்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.**

(இ-ன்):—பெருமையையுடைய ஊர் துயிலுவதாயும் யாம் (நெருங் வீரவு) துயின்றிலோம்; எமது மனையை அடுத்ததான், உயர்ந்த மேவிடத்து மயிலின் அடியைப்போன்ற இலையினையும், கரிய தாளையுமுடைய நொச்சியின் அழகுமிக்க மெல்லிய கோடு உதிர்த்த நீலமணிபோன்ற பூவின் விழுக்கையை மிகவும் கேட்டு.—(எ-று.).

இரவுக்குறி இல்லையொட்டியதாசல்வேண்டும்; என்னை?* “இரவுக்குறியே யில்வரை யிகவாது” என்றாகவின். ஏழில்—எழிலென் நதன் நிட்டல். மருள்—உவமவருபு. இனி, இச்செய்யுள், இரவுக்குறிகேங்ததற்கும் ஏற்குமாறு உய்த்துணர்க.

மெய்ப்பாடு—அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன்—குறிபிழைத்துமை அறிவித்தல்.

* இறையனுரகப்பொருள்—க.

மநுதாடி.

[இது, தலைமகற்குத் தோழி வாயின்மறுத்து.]

எ-து, வாயில்வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி, 'ஐய! அப்ப வொடு எம்தெரு வாசல்' என்று, வாயின்மறுத்தல் புலப்படக் கூருகிற்றல்.

[ஒக்கூரி மாசாத்தியார் பாடியது.]

நகூ. மனையுறை கோழிக் குறுங்காற் பேடை

வேலி வெருகின் மாலை யுற்றெனப்

புகுமிட னறியாது தொகுபுடன் குழிஇப்

பைதற் பிள்ளைக் கிளோபயிராந் தாஅங்

கின்னு திசைக்கு மம்பவொடு

ஊரல் வாழிய ரையவெந் தெருவே.

(இ-ள்):—மனையிடத்து உறையும் கோழியின் குறுகிய காலையுடைய பேடை, வேலியிடத்து ஆண்டுளையால் மயக்கம் அடைந்ததனால், தப்பிப் புகுமிடத்தை அறியாது கூட்டத்துடன் சேர்க்குது, தயர்தரும் சிறிய சுற்றக்கை [குஞ்சகளை] அழைக்கும் அழைப்புப்போல, இன்னத்தாய்க்கூறும் அப்பவொடு வாராதி; வாழ்வாயாக, ஐய! எமது தெருவிடத்து.—(எ-று.)

ஐ—தலைமை; அதனையுடையவன், ஐயன்; அதன் அண்மைவிளி 'ஐய' என்பது. செற்றத்தால் 'வாழியர்' என்றார்.

மெய்ப்பாடு—வெகுளி. பயன்—வாயின்மறுத்தல்.

பாலை.

[இது, பொருள்வயிற் பிரிந்தவிடத்து 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

எ-து,—தலைமகன் பொருளீட்டைக் கருதிப் பிரிந்தவழி, ஆற்றலித் தங்குதி, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள், 'காதலர் சுரன் சென்றனர்; சங்கு, யான் தாங்கிய வெவ்வம் ஷர் யூங்கறிக்கன்று? என்று, அவர் சென்ற ஆற்றின்கொடுமை கருதி ஆற்றுகின்றிலென் என்பது புலப்படத் தோழியை வேறுபடுத்திக் கூருகிற்றல்.

[அள்ளுரீநன்மல்லை பாடியது]

கச0. வேதனை வெரிகி ஸே. ஃ. ஃ.

தாஶுகை— அது முதுபோருத்

மாக்கள் புட்டெகாளப் பொருந்துஞ்

சுரனே சென்றனர் காதல குரங்குமிக்

தீங்கியான் ரூங்கிய வெவ்வம்

யாங்கறிக் தன்றில் வழுங்க ஹரே.

(இ-ன்):—வெப்பமுள்ள முதுகினையுடைய ஒந்தி, முதிய (மரப்) பொங்கிடத்து வழிச்செல்லும்மாக்கள் புள்ளைக் கொள்ளப் பெருந்துவ நாகும் சரத்திடத்துச் சென்றார் காதலர்; வலியழிந்து இவ்விடத்து யான் தாங்கிய நுயரத்தை எவ்விதம் அறிந்தது இவ்விரக்கத்தையுடைய ஊர்?—(எ-று.)

ஓதி, போத்து—விகாரங்கள்; இனி, ஓதி—ஒந்திக்கு ஓர் பெயருமாம்;
* “ஒமா னேதி யோத்தியோங் திப்பெயர்” என்பதனால். போத்து—
பொங்கு; † “போத்தார் புல்வறிவினார்” என்பழிப்போல.

மெய்ப்பாடு—அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றமாற்றி
வித்தல்.

குறிஞ்சி.

[இது, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

எ-து,—இந்தெறிக்கப்பட்டுமி இரவுக்குறிவங்தொழுகுஞ் தலைமகற்கு
வரும் வதம் அஞ்சிப் பகற்குறிநேர்ந்த வாய்ப்பாட்டால், அதுவும் மறுத்து,
‘தோழி! கீ’ சாரல்னாடு! ஆரிருள் நடுநாள் வாரல்; ‘அண்ணை கிளிதினைகடி
யச் செல்க’ என்றார் ‘எனச் சொல்லின் எவன்?’ என்று, வரைவுகடாவுக
என்பதுபலப்படத் தலைமகன் சிறைப்புறத்தானாதலை உணர்ந்து தோழிக்குத்
தலைமகள் கூருநிற்றல்.

[மதுரைப்பேருங்கோல்லன் டாடியது.]

கசக, வளைவாய்ச் சிறுகிளி விளைதினை கடியச்

செல்கென் ரேஞ்சே யன்னை யெனாநி

சொல்லி னெவனாந் தோழி கொல்லை

நெடுங்கை வன்மான் கடும்பகை யுழுந்த

குறுங்கை யிரும்புகிக் கோள்வ லேற்றைப்

ஸபங்கட் செந்நாய் படுபதம் பார்க்கு

மாரிரு ணடுநாள் வருகி

கீ வாரலோ வெனவே.

சார ஞட.

“ச்து நெடிய கையையுடைய வலிய

(இ-ன்):—தோழி! கொல்லையட, செந்தை கையையுடைய பெரிய
யானையின் கொடிய பகையினால் வருந்திய குறு—
புலியின் (பிறவுயிரரக்) கொள்ளுதல்வல்ல ஆனை, பசிய ஏண்ணையுடைய
செந்நாய் இறக்கும் செல்வியைப் பார்த்திருக்கும், அரிய இருளோயுடைய—
செந்நாய் இறக்கும் செல்வியைப் பார்த்திருக்கும், அரிய இருளோயுடைய—

* பிங்கலங்கை—மரப்பெயர்வகை—உதவி.

† ஸல்லியார்—கயமை—க.

மூலமும் உரையும்.

கசக

உடிரவில் வருகின்றும்; சாரலையுடைய நாடு! நீ வாராதி; ‘வளைங்த வாயை யுடைய சிறிய கிளியை விளைந்த தினையினின்று விலக்கச் செல்க என்றாள் அன்னை’ என்று நீ சொன்னால் என்னை?—(எ-று.)

‘கடியா,’ ‘கொல்வல்’ என்பனவும் பாடம்; காவலாக, கொல்லுதல் வல்ல என்க. செங்கய், புலியைக் கொல்லும் வலிபெறுமையும், யானை ஊன்தின் னுழி பல்பின தன்மையுங் கருதத்தக்கன. என, ஏ—அசைனிலைகள்.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுமை யறிவித்தல்.

குறிஞ்சி.

[இஃது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நிங்குங் தலைமகன் சொல்லியது.]

எ-து,—பொழிலிடத்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நிங்குங் தலைமகன், ‘பேததான், அறிந்தனளோ? இலளோ? யான் உயிர்த்தனேன்; உள்ளம் பின்னும் தன் னுழையது’ என்று வேட்கைமிகுதியாற் கூறுங்கிறதல்.

[கடிலர் பாடியது.]

கசட, சுனைப்பூக் குற்றுத் தொடலை கைகிப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேத
தான்றிந் தனளோ விலளோ பானுட்
பள்ளி யானையி னுயிர்த்தென |
ஊள்ளம் பின்னுங் தன் னுழை யதுவே.

(இ-ள்):—சுனையிடத்துப் பூங்கைக்கொய்து மாலையைத் தொடுத்துப் புனத்திடத்தக் கிளியைக் கடியும் அழியை கண்ணையுடைய பேததான் அறிந்தனளோ? இலளோ? பாதியிரவில் துயிலும் யானையினைப்போல (வெய்ய) பெருமுச்செறிந்தேன்; உள்ளம் மீண்டும் (உணர்ந்துகொள்ளாமலே) அவளிடத்தாயிற்று.—(எ-று.)

பள்ளியிடத்து யானை வெய்ய உயிர்ப்பினதாதலை, * ‘பள்ளி யானை மீன் வெய்ய வயிரினை’ என்புழியுங் காண்க. ‘உயிர்த்தவென்’ என்ற பாடத்திற்கு—பெருமுச்செறிந்த எனது என்க.

மெய்ப்பாடு—உவகையைச்சார்ந்த இளிவரல். பயன்—கயப்புரைத்தல்.

குறிஞ்சி.

[இது, பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.]

எ-து,—வரைவிடைவைத்துத் தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகட் குத் தோழி, ‘அழியல்; ஆயிழை! இழிபு பெரிதுடையன், பழியும் அஞ்சும்,

கற்றினை—உடுச.

பயமில் கூடன்; (ஆதலால்). வில்லாமையே நிலையிற்று; மேனிப்பாய சுப்பு, தங்குதற்கு உரியதன்று' என்று, ஆற்றுவித்தல்கருதிக்கூருநிற்றல்.

[மதுராக்கண்ண்காப்பறுமிகுநர் நக்கிரானுர் பாடுயது.]

கசங். அழிய லாயிழூ சிழிப்பெரி துகையன்
பழியு பஞ்சம் பயபலை கூட
நில்லா மைசீய நிலையிற் ஏகலி
னல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
தங்குதற் திரிய தன்றுநின் ⑥^க
னங்கலும் மேனிப் பாஅய பசப்பே.

(இ-ன்):—வருந்தாதி; சிறந்த இழைகளையனிக்காய் காதலை மிகுதி யும் உடையான், பழியையும் அஞ்சவான், பயன்றரும் மலைங்கடன்; (அவன் பிரிந்து நீண்டு) நின்றவிடாமைதான் நிலையானது; ஆதலின், ஜல் புகழை விரும்பிய நயனுள்ள நெஞ்சினையுடைய கடமையை ஆள்பவன் பெற்ற பொருள்போல, தங்குதற்கு உரியதாகாது, நின்து அழுகு ததும்பும் மேனி யிடத்துப் பரந்த பசப்பு.—(எ-று.)

ஈதற்புக்கு இருமையுந் தருதல்கருதி, 'நல்லிசை' எனப்பட்டது. 'பழ கலை,' 'தங்குதற் குரிய தன்று' என்பனவும் பாடம்.

மெய்ப்பாடு—அழுகையைக்கார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.
பாலை.

[இது, மகட்போக்கிய செவிலீத்தாய் சொல்லியது.]

எ-து,—மகன் தலைமகனுடன்போயவழி, மகட்போக்கிய செவிலீத் தாய், 'ஆயம் உரியதொன்று அயர, இவ்வழிப்படுதலும் ஒல்லாள்; அவ் வழிச் சென்றனள்' என்று, ஆற்றுமை மிக்குக் கூருநிற்றல்.

[மதுரையாசிரியன் கோடுக்கோற்றன் பாடியது:]

கசச. கழிய காவி குற்றுங் கடல் ..

வெண்டலைப் புணரி யாழியு நன்றே ..

பிரிவி லாய முரியதொன் றயர

விவ்வழிப் படுதலு மொல்லா வவ்வழி

பரல்பாழ் படுப்பக் சென்றனண் மாதோ

சேண்மழைத்வழுஞ் செண்ணி

வின்னுயர் பிறங்கல் விலக்குமலை நடே..

(இ-ன்):—கழியிடத்தனவான கருங்குளையைப் பறித்தும் கடலீட்டத்தனவான வெள்ளிய தலையைப்படியும் அலையிடத்து வீளையாடியும் பெரிதும் பிரிதல் இல்லாத மகளிர்தீரன், உரியதொன்றை [மகளைக் காத்தலை] மற்க, இவ்வழியில் [களவிற் காதலன்னடன் கூடல்ல] தங்குதலையும் ஒருப்பட்டல்லன்; அவ்வழியில், பரங்கள் (ஆழகை) அழித்திடச் சென்றவன், என்றன் மகள், மேலிடத்து மழுசுள் தவழும் தலை விண்வரை உயர்ந்த விளங்கும் விலங்குகளையிடையே மலைஞாட்டைக்குறித்து.—(எ-ற.)

‘கழியில்,’ ‘கழியா’ என்பனவும் பாடப்; கழியிடத்து, (மணம்) நீங்கானங். ‘அவ்வழி’ என்று சுட்டியது, குறுதற்கும் ஒண்ணாக கொடுமைகருதி.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை நீங்குதல்.

கோப்தல்.

[இது, வரைவிடை ஆற்றுது தோழிக்குத் தலைமகன் சொல்லியது.]

எ-து,—தலைமகன் வரைவிடைப் பிரிவைப் பொருது தோழித்து தலைமகன், ‘சேர்ப்பன் கொடுமையை ஏற்றிப் பானுஞும் துஞ்சாதுறை ரோடு, உசாவா மாக்களோடு, நெட்டிராவையும் குடியிடை உடையேன்’ என்று, செற்றத்தால் தோழியை வேறுபடுத்திக் கூறுங்கிற்றல்.

கோல்லன்மீசி பாடியது.]

கசுகி. உறைபக்கி யன்றித் துறைகெழு சிறுகுழிக் கானலஞ்சு சேர்ப்பன் கொடுமை யேற்றி யானுத் துயரமொடு வருங்கிப் பானுட் டுஞ்சா துறைநடவா சுசாவாத் துயிற்கண் மாக்களோடு நெட்டிரா வுடைத்தே.

(இ-ன்):—உறையும் பெரிய பதியில் நித் துறையிடத்துப் பொருங்கிய சிறிய குடியில், கானலையூடைய அடுகிய சேர்ப்பன் கொடுமையை உயர்த்தி ஆற்றலமையாத தயரத்தோடு வருங்கிப் பாதியிரவிலும் தயிலாது உறைவா ரோடு (பரிந்து) வினவுதலில்லாத துயில்பொருங்கிய கண்ணையுடைய மாக்கி ளோடு நீண்ட இரவையும் உடையேன்; (எவ்வாறுந்துவேன்?)—(எ-ற.)

* “வருத்தம், உசாத்தன் கேளிரைக் காணக் கெடும்” ஆதலின், வினவ வாரையும் பெறுமைதோன்ற, ‘உசாவா....., மாக்கன்’ என்றார்கள்; செற்றத்தால் தோழியை வேறுபடுத்தி பிரிந்தார்க்கு இரவு நீண்டதாய்த் தோன்று மாதலால், ‘நெட்டிரா’ என்றார்கள்; அதில் உருபும் உம்மையும் தொக்கள். உடைத்து—தன்மையொருமை.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, 'வரைவு மறுப்பவோ' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.]

எ-து,—தலைமகன் தமர் வரைவொடுவங்கு சொல்லாடாவிற்புழி, 'தமர், வரைவுமறுத்திடுவரோ' என்று வருந்திய தலைமகட்குத் தோழி, 'நம்முரப் பிரிந்தோர்ப்புணர்ப்போர் இருந்தனர்கொல்? 'நன்று நன்று' என்னும் மாக்களோடு இன்று பெரிது என்னும் அவை' என்று, தமர்வரைவு கேள்க தமை புலப்படக் கூறுநிற்றல்.

[வேள்ளிவீதியார் பாடியது.]

கசக. அம்ம வாழி தோழி நம்முரப்

பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் நென்னு மாக்களோ
தின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

(இ-ன்):—கேட்பாயாக: தோழி! நம்முரிடத்து, கோலையுடையகையினரும்,(நைரயால்) வெள்ளியதான தலைநடுக்கத்தினருமாகிய பிரிந்தோரைச் சேர்க்கும் பெரியார் இருந்தனர்கொல்? 'நல்லது நல்லது' என்னும் மாக்க ளோடு 'இன்று பெரியதோர்விழா' என்னும் அவ்விடத்து அவை.—(எ-து.)

'நன்று நன்று' என்றது, வரைவுடன்பட்ட குறிப்பு. பெரிது—ஆகு பெயர். அவை பெரிது என்னும் என, இடத்துங்கழிப்பொருளின் தோழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது.

மெய்ப்பாடு—உவகையைச் சார்ந்த பெருமிதம். பயன்—வரைவுமலி வணர்த்தல்.

பாலை.

[இது, தலைமகன், பிரிந்தவிடத்துக் கலைக்கண்டு சொல்லியது.]

எ-து,—தலைமகன், தலைமகளைப் பிரிந்தவிடத்துக் கலைக்கண்டு, 'கலை வே! மடந்தைபத் தந்தோய்போல, துயிலெழுப்புதி, துணைப்பிரிந்தாரே என்னார்?' என்று, கனவிற்கு உரையாநிற்றல்.

[கோப்பெருஷ்சோழன் பாடியது.]

கச. | வேணிற் பாதிரிக் கூன்மல ரன்ன

| மயிரோ வொழுகிய வங்கலும் மாமை
நண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
வின்றுயி லெடுப்புதி கனவே
யெள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே.

மூலமும் உரையும்.

கசநு

(இ-ள) :—வேணிற்காலத்து (மலரும்) பாதிரியின் வளைக்த மலரைப்போல மயிர்க்கால்கடோறும் வழிந்த அழகு ததும்பும் மாமை சிறத்தையுடைய நுண்ணிய வேலைப்பாடுமைந்த பூணையனிந்த மடங்கையைத் தந்தாய்போல, இனிய துயிலை டணர்த்துகின்றூய் ; கனவே ! (உன்னை) இகழாரோ துணையினைப் பிரிச்தார்? .—(எ-று.)

மயிர—ஆகுபெயர். மடங்கையைக் காணலானமையின், ‘இன்று வில்’ என்றான்.

மெய்ப்பாடு—என்னால்பற்றிய நகை. பயன்—ஆற்றுமை நீங்கல்.

முல்லை.

[இது, பருவங்கண்டழிந்த தலைமகளைத் தோழி பருவமன்ற என்று வற்புறுத்தத் தலைமகள் சொல்லியது.]

எ—து,—தலைமகன் வருவதாய்க்குறித்த பருவத்தைக் கண்டு வருங்கிய தலைமகளை ஆற்றுவிக்கக் கருதித் தோழி பருவமன்ற என்று வற்புறுத்தியவழித் தலைமகள், ‘கொன்றை குருக்தோடு அலமரும் காலையும் காரெனத் தேரூயாயின், இது கனவோ ? யான் வினா ஏவல்’ என்று காலமேகான் எனக் கவன்று கூறாதிற்றல்.

[இளங்கீந்தையார் டாடியது.]

கசநு. செல்வச் சிறுமுர் சீறடி.ப் பொலிந்த
தவளை வா அய பொலன்செய் கிண்கிளிக்
காசி னன்ன பேராதீன் கொன்றை
குருங்கீதா டலமரும் பெருந்தண் காலையுங்
காரெனத் தேரூ யாயின்
கனவோ மற்றிது வினாவல் யானே.

(இ-ள) —செல்வத்தையுடைய சிறுவர்களது சிறிப் அடியிடத்து விளங்கிய தவளையின் வாயைப்போல அங்காக்த வாயையுடைய பொன் ஞாலாகிய சிறுசதங்கையின் காசைப்போல அரும்பும் கொன்றைகள், குருங்கத்தோடு சுழலும் பெரிய குளிர்க்க காலத்தையும் கார்காலம் என்று தேரூயாயின், கனவோ (காணப்படும்) இங்கிகழுச்சி ? ; வினாவு வேண் யான்.—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை நீங்கல்.

கசக

குறுந்தொகை

பாலீ.

[இது, உடன்போக்குணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லி யது.]

எ-து,—தலைமகன் உடன்காண்டுபோக ஒருப்பட்டமையை உணர்த்திய தோழிக்குத் தலைமகள், ‘நான் அளிதோதான் ; காமம் நெரிதர நில்லாததாயிற்று’ என்று உடன்போக ஒருப்பட்டமையுணர உரையாளிற்றல்.

[வேளிவீதியார் பாடியது.]

கசக. அளிதோ தானே நானே நம்மொடு

நனிந் டூந்தன்று மன்னே யினியே

வான்பூங் கரும்பி னேங்குமணற் சிறுசிறைத்

தீம்புன னெரிதர வீங்துக் காஅங்குத்

தாங்கு மனாவைத் தாங்கிக்

காம நெரிதரக் கைந்தில் வாடே.

(இ—ள்):—அளிக்கத்தக்கதோதான் நானைம் ; (அது) நம்மோடு நீண்டகாலம் மிகவருந்தியது ; அது கழிந்தது இப்பொழுது ; சிறந்த அழகிய கரும்பின் உயர்ந்த மனலாலாகிய சிறுபாத்தியிடத்து இனிய நீர்மிக்குஜிதலால் (அப்பாத்தி) அழிந்து விழுவதுபோலப், பொறுக் கும்வரையிற் பொறுத்துக் காமம் யிருந்திடுதலால் (அங்கானைம்) நில்லாததாயிற்று.—(எ-று.)

எனவே, † “யிரினுஞ் சிறந்தன்று நானே நானீனும், செயிர் தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத், தொல்லோர் கிளவி புல்லியு, கெஞ்சினாளாய், நாணவிடத் துணிந்தமைக்கறி உடன்போக்குநேர்ந்த மையை உணர்த்தினாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்குவித்தல்.

† தொல்-பொருள்-களவியல்—22.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறிதோர்ந்த தோழிக்குத் தலைமகன் கூறியது.]

[மாடலூர்க்கிழார் பாடியது.]

: (இ.) * சேனேன் மாட்டிய நறும்புகை ஞங்கிழி
வாஅன் மீனின் வயின்வயி னிமைக்கு
மோங்குமலை நாடன் சாங்துபுல ரகல
முள்ளி னுண்ணேய் மல்கும்
புல்லின் மாய்வ தெவண்கொ லன்னைய்.

(இ-ன்):— தொள்ளிகள், வான்மீனைப்போல இடங்கொறும் ஒளி விடும் மலைநாடனது மார்பைக் கருதின், உள்ளத்து நோய் மீகுவதா கும் ; (ஆதலின், நினைவை நிலைக்கச்செய்யும்) கூட்டத்தால் கெடுவது என்னை ? தோழி ! — (எ-று.)

எனவே, இரவுக்குறிமறுத்து வரைவுகடாவுக என்றாம். சே னேன் — குறவன் ; இழிகுலத்தோனுமாம்.

இனி, இச்செய்யுண்முதல் நூன்முடிவுவரை, விரிவினை அஞ்சிக் கருத்துறைவிளக்கத்தை அறவொழி த்தும், பொழிப்பைச் சுருக்கியும், இன்றியமையாதவற்றை விளக்கியும் உரைநடைபெறுவதாகும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இரவுக்குறிமறுத்தல்.

பாலீஸ்.

[இது, பொருள்வலிக்கப்பட்ட கெஞ்சிர்குத் தலைமகன் சொல்லி யது.]

[தூங்கலோரி பாடியது.]

கஞ்ச. வங்கர் கடந்த செங்காற் பேடை
யெழாலுற வீழ்ந்தனக் கணவற் காணுது
குழலிலைசக் குரல் குறும்பல வகவங் |
குன்றுறு சிறுநெறி யரியவென்னுது
மறப்பருங் காதலி பொழிய
விறப்ப லென்பதீண் டின்மைக்கு முடிவே.

* சேனேன்—‘இராக்காலத்து மரத்துச்சியிலிருப்பவன்’ என ஒருபிரதியில் உரையுள்ளது.

(இ-ன்):—பேடை கணவனைக் [ஆண்பறவைவயத்] கானுமல் அழைத்தலைச் செய்யும் வழி அரியன்று கருதாது, (ரெஞ்சே! *) மறத்தற்கரிய காதலியையின்றிக் கடப்பேன்னன்று கருதல், இப் பொழுது கெடுதற்குக் கொண்ட முடிவின்தாகும்.—(எ-று.)

வங்கர் கடந்த-வேடரினின்று தப்பிய. பேடை—புஜப்பேடை. போலும். ஏழால்—புல்லு ரெந்னலும் பறவை. மறப்பு அரு காதலி—(நம்மை) மறத்தல் அரிய காதலி என்றுமாம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—செலவழுங்குவித்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றகின் நிலையென்று கெருங்கிய தோழிக்குக் கொல்லியது.]

[கிளிமங்கலங்கிழார் பாடியது.]

கநு. பாவது மறிகிலர் கழுற வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயி னல்லது பிறிதெவ ஆடைத்தோ
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே.

(இ-ன்):—சிறிதும் உணர்ந்திலர் இடித்துக் கூறுமவர் ; தாயற்ற முட்டையைப்போல உள்ளே கிடந்து இளாத்தலன்றி வேறெதனை யுடையது ; யாமைப் பார்ப்பினைப்போன்ற காமம், காதலர் முறைமை கெடக் கைவிட்டுவிடின்.—(எ-று.)

காமம்...விடின், தாயில்...எவ்வுடைத்து ; யாவதும்...கழுறவோர் அறிகிலர்ன்று முடிவுகொள்க. கண்ணுற் கண்டு வளர்த்தலொப்புமை யால் யாமைப் பார்ப்பு காமத்திற்கு உவமை ; அஃத்தத்தகையதாதலை, * “தீம்பெரும் பொய்கை யாமையினம் பார்ப்புத், தாய்முக நோக்கு வளர்ந்தினி அங்கு” என்புழியுங் காண்க.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை நீங்கல்.

குறிஞ்சி.

[இது, வரையாது கெடுக்காலம் வந்து ஒழுகுகின்றுமி காம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை? என்ற தோழிக்கு, அவர் வரவு நமக்கு ஆற்றுமைக்குக் காரணமாமெனத் தலைமகள் கூறியது.]

* ஜக்குறுநாறு—மருதம்—புலவிப்பத்து-சு.

[கபில் பாடியது.]

கநூ. குன்றக் கூகை குழறினு முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளி னு
மஞ்சம் னழித்தெ னெஞ்சு மினியே
யாரிருட் கங்கு வவர்வயிற்
சார னீளிடைச் செலவா னேதே.

(இ-ள்):—கூகை குழறினாலும் சினையிடத்து முசக்கலை பாய்ந்து
குதிப்பினும் அஞ்சவதாகும், மிகவும் (அறிவைக்) கெடுத்து என்னெஞ்சு
எம் ; (ஆதலின்,) இனி, இரவில் அவரிடத்துண்டாகும் னீண்ட வழிக்
செலவு (விருப்பம்) அமையாததாகும்.—(எ-று.)

கூகை—‘கோட்டான்’ என்னும் பறவை. ‘அவர்வரின்’ என்றும்
பாடம்.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்—இரவுக்
குறிமறுத்தல்.

பாலை.

[இது, பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து தலைமகன்
தோழிக்கு உரைத்தது.]

[மதுரைக்கீத்தலைக்காத்தன் பாடியது.]

கநூ. யாங்கறிந் தனர்கொ ஞேழி பாம்பி
ஊரினிமர்ந் தன்ன வருப்பவி ரமையத் |
திரைவேட் டெழுந்த சேவ னான்னிப்
பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேவை
பொரிகாற் கள்ளி விரிகாய்ந் கவட்டுத்
தயங்க விருந்து புலம்பக் கூ
மருஞ்சர வைப்பிற் கானம்
பிரிந்துசே னுறைதல் வல்லு வோடே.

(இ-ள்):—பாம்பின் சட்டை சிமிர்ந்தாற் போன்ற வெப்பம் விளக்கும் காலத்தில், சேவலைக் கருதிப் பேடை, கன்னியின் கவட்டிடத் துத் தங்கி, (கேட்டார்) வருந்தக் கூவும் கானத்திடத்துப் பிரிந்து சேய்மைக்கண் தங்குதல்வல்லார், [தலைவர்] (மதுயரை) எய்குனம் அறிந்தார் ?—(எ-று.)

கநிட

குறுந்தொகை

‘பொருளோக் கருதிப் பிரிந்த தன்னை நினைத்துக் கவல்வேன்’ என் பதை உணர்ந்திலர் என்பது புலப்பட, ‘அமையத்து.....வல்லுவோர், என்றால், ‘காயங்கவட்டி,’ ‘சேவலுள்ளி’ என்பன பாடபேதங்கள். பேடை-கானங்கோழிப்பேடைபோலும்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை கீங்கல்.

மூல்லை.

[இது, தலைமகள் பருவங்கண்டு அழிந்து கொல்லியது.]

[ஒரோடகத்துக் கந்தாத்தனீர் பாடியது.]

கநிடு. முதைப்புனங் கொன்ற வார்களி யுழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளாப
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான் ;
ஏதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி |
மரம்பயி சிறும்பி ஞாப்பச் சுரணியிழபு
மாலை நனிவிருந் தயர்மார்
தேர்வரு மென்னுமுன் னுரைவா ராடுத.

(இ-ன):—உழவர்களின் கடகப்பெட்டி பேரரும்போடு நிறைய (அவர் வருவதாய்க் குறித்த) பொழுதோ வந்திட்டது ; மெழுகிற் பொருங்கிக் கருமானது ஏதும் உலையிடையிட்டுச் செய்த மணியொலி, குறுங்காட்டிடத்து ஒலிக்கச் சுரத்தைக் கடந்து மாலைக்காலத்தில் விருங்கைத் துய்ததற்குத் ‘தேர் வந்திடும்’ என்னும் முன்னுரையாக வாராததாயிற்று.—(எ-று.) .

முதைப்புனம்—பழக்கொல்லை. வட்டி—கடகப்பெட்டி.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

குறிஞ்சி.

[இது, கழறிய பாக்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.]

[பாஸ்டியன் ஏழுதிநேஞ்கன்ஸ் பாடியது.]

கநிசு. *பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பு முருக்கி னன்னூர் களோந்து
தன்தொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்

மூலமும் உரையும்.

கஞ்ச

படிவ வண்டிப் பார்ப்பன மகனே
பெழுதாக் கற்பி னின்செய துள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்ணின்
மருந்து முண்டோ மயலோ விதுவே.

(இ-ன்):—பார்ப்பனச் சிறுவனே ! பார்ப்பனச்சிறுவனே ! முருக் கின் தண்டத்தோடு பிடித்த கமண்டலத்தையும், கோன்போடு கூடிய உணவையுடைய பார்ப்பனச்சிறுவனே ! கற்பினையுடையாளின் இனிய செயலைக் கருதும் பிரிந்தாரைச் சேர்க்கும் தகுதியையுடைய மருந்தும் (நின்பால்) உள்தோ ? (கூடலாம் என்று நின்னைக் குறையுற்ற) இச் செய்கை பேதைமையோ?.—(எ-று.)

எழுதாக்கற்பு—மகளிர்க்கற்பிற்கு வெளிப்படை.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மருதம்.

[இது, பூப்பெய்திய தலைமகள் உரைத்தது.]

[அள்ளுநிதன்மூலன் பாடியது.]

கஞ்ச குக்கு வென்றது கோழி யதனைதிர்
துட்கென் றற்றென் றால் நெஞ்சங்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்று லென்வே.

(இ-ன்):—‘குக்கு’ என்று கூவியதுக்கோழி ; அதனைதிரே நடுக் கங்கொண்டது எனது தூய நெஞ்சம் ; தோளைப்பொருந்தும் காத வரைப் பிரிக்கும் வாளைப்போன்ற வைகறை வந்திட்டது என்று.—(எ-று.)

‘ஊய நெஞ்சம்’ என்றும் பாடம். முங்கொளைப்பிஸிவாகிய பூப்பு, வைகறைக் காலத்து வந்தமை தோன்ற, ‘தோடோய்.....வைகறை’ என்றுள்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை கீங்கல்,

தறிஞ்சி.

[இது, தலைமகன் இரவுக்குறிவந்தழி அவன் கேட்பத் தோழிக் குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

[ஒளவையார் பாடியது]

கஞ்சி. நெநுவரை மருங்கிற் பாம்புபட விடிக்குங்
கடுவிசை யுருமின் கழறுகுச லோஇக்
காலொடு வந்த கமஞ்சுன் மாமழை
யாரனி யில்லேயோ நீயே பேரிசை
யிளையமுந் தூளக்கும் பண்பினை
துணையில் ரளியர் பெண்டிரிங் தெவடை.

(இ-ஏ).—இதியின் ஒவிக்கும் ஒவியோடு கலந்து காற்றேருடு வந்த
நிறைந்த குலையுடைய கரிய மழையே! அரிய இரக்கம் அற்றனையோ?
நீதான், இமையத்தையும் அசைத்திடும் இயல்பினையுடையாய்; துணை
யற்ற மகளிர், இரங்கத்தக்கவராவர்; (அவர்கள் திறத்து மாறுகொள்
ஞம்) இச் செய்கை என்னபயன்றரும் (உனக்கு)?—(எ-று.)

‘துணையிலர் பெண்டிர் அளியர்’ என மாற்றியுரைக்கப்பட்டது.
மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் நிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்
தது.]

[வடமௌன்ணக்கன்பேரிதாத்தன் பாடியது.]

கஞ்சி. தலையனி யாடை தாங்கல் செல்லா
நுழைகிற நுச்சப்பிற் கெவல் மாக
வம்மெல் ஸர்க் நிறைய விச்சிக்
கொம்மை வரிமூலை செப்புட னெதிரின
யாச்சா குவள்கொல் பூங்குழை பெண்னு
மஹல் நெஞ்சமெரா உசாலாக்
கவலீமாக் கட்டிப் பேதை யூடேர.

(இ-ஏ).—ஆடையையும் தாங்கலாகாத இடையிலுக்குத் துயர
மாகும்படி மார்பிடம் நிறையப் பருத்துத் திரண்ட முலை செப்புக்க
னோடு மாறுபட்டன ; (இனி,) எவ்விடத்தினளாவளோ அழிய
குழையையுடையாள்? என்று கருதும் வருத்தத்தைக் கொண்ட
மனத்தோடு வினாவிக்கொள்ளும் கவலையுள்ள மாக்களையுடையது;
இப் பேதைமைபொருங்கிய ஜூர்தான்.—(எ-று.)

மூலமும் உரையும்.

கடந

நாழி சிறு-ஒருபொருட்பன்மொழி. ‘கொம்மை வருமூலை’ என்றும் பாடம். களவிடைக் கலந்தாற்கு உரியவளாதலை உணராமையின், ‘அவல.....ஊரே’ என்றார்கள். இளி, இச்செய்யுள் ‘உயிர்செல வேற்று வரைவு வரினும் அதுமாற்றுத்தற்கு சிகழ்ந்ததாகமாம்’ என்பதற்கும் ஏற்குமாற்றை உய்த்துணர்க.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—செறிப்பறிவுறுத்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவுக்கீட்டிப்ப ஆற்றளாகிய தலைமகளை கோக்கித் தோழி வரைவரென ஆற்றுவிப்புழித் தலைமகள் கூறியது.]

[மதுரைமருதனாகன் பாடியது.]

கச0. நெருப்பி னன்னி செங்கலை யன்றி
லீறவி னன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடங் கேளுக்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தன் வரடையும் வாரா
சிஃப் தோ தோழி நங் காதலர் வரவே.

(இ-ன.):—அன்றில் பேடையோடு கூட்டிலிருங்கு பிரிந்தோர் செய வறும்படி ஒவிக்கும் வாடை வீசும் இரவினினைடையாமத்திலும் வாரா சாயினார் ; இஃபோ, தோழி ! நமது காதலர் வருகை?.—(எ-று.)

தலை - உச்சிக்கொண்டை. கொடு-வளைந்த. தடவின் - வழியில். வாடையாமத்தும் - உம்மை பிரிந்துக் கூட்டப்பட்டது. ‘அன்றில்... நாலும்’ என்றது, துணைவர்ப்பிரிந்தார் துயருறல் கூறலாவதோ என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை நீங்கல்.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறிக்கண் வந்த தலைமகளைக் காப்புமிகுநியான் எதிர்ப்படப்பெறுத தலைமகள், பிற்றைஞான்று தலைமகள் சிறைப் புறத்தானுகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

கருச

குறுந்தொகை

[நக்கீர் பாடியது.]

கக்க. போழுது மெல்லின்று பெயறு மோவாது
 கழுதுகண் பனிப்ப வீச மத்தன்றலைப்
 புலிப்பற் றுவிப் புதல்வர்ப் புல்லி
 யன்னு யென்னு மன்னையு மன்னே
 வென் மலீங் தவன்கொ றுகோ தன் மலீ
 யார நாறு மார்பினான்
 மாரி யானையின் வந்துனின் ரன்னே.

(இ-ன.):—பொழுதும் விளக்கம் அற்றது ; மழையும் ஒழியாமல்,
 பேயும் கண்சளிக்கும்படி வீசும் ; அதன்மேலும், புதல்வர்களைப் புல்
 விக்கொண்டு (என்னை நோக்கி) ‘அன்னும் !’ என்றழைப்பன் அன்னை
 யும் ; அந்தோ ! என்ன மலைவடைந்தானே ? மாரியில் யானைபோல
 வந்துனின்ற தலைமகன்.—(எ-று.)

கழுதும்-உயர்வுசிறப்பும்கூம தொக்கது. தான் உறங்காமையைத்
 தாய் உணர்ந்தமை தோன்ற, ‘அன்னு யென்னு மன்னையும்’ என்றார்.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த பெருவிதம். பயன்—இடையூ
 றணர்த்தல்.

மூல்லை.

[இது, விளைமுற்றி மீஞாங் தலைமகன் மூல்லைக்குரைப்பானும்
 உரைத்தது.]

[கஞ்சூரிப்பவுத்திரன் பாடியது.]

கக்க. கார்புனாங் தந்த நிருடை வியன்புலத்துப்
 பலர்புகு தருநும் புல்லென் மாலீ
 மூல்லை வழியோ மூல்லை நீநிங்
 சிறுவென் முகையின் முறைல் கொண்டனை
 நகுவை போலக் காட்ட
 நகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

(இ-ன.):—புலத்திடத்து, பலரும் (தொழின்முடித்து மனையிற்)
 புகும் புற்கென்ற மாலையில் மூல்லையே ! வாழ்வாயாக ; மூல்லையே !
 நீ உன் அரும்புகளாகிற பற்களைக்கொண்டு நகுகிண்றாய்போற் காட்டு
 தல் தக்கதோ ? (அங்குனம் நகுகிண்றாய்போற் காட்டும்) இச்செய்கை

யும் தனித்தார்த்திறத்து உள்தாயிற்று ; (ஆகவின், தக்கதன்ற.)—
(எ-று.)

புத்து மூல்லை என இயையும். மூல்லையிரண்டும்—அண்மைவிளி.
மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமை நீங்கல் ; பாகன்
கேட்டு விரைந்து தேர்விடுவானுதலுமாம்.

நெய்தல்.

[இது, தன்னுட்கையாறெய்திச் சிளவி.]

[அம்மைவனுர் பாடியது.]

கசந். யாரணங் குற்றனை கடலே முழு
சிறுதலை வெள்ளோத் தோடு பரந்தன்ன
மீனுர் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழையுத் திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.

(இ-ள.):—எவர்தம் அணக்கன்னுளைப் பொருந்தினை கடலே ! ,
(மீயும்) முறையாகச் சிறிய தலையையுடைய வெண்மைத்தொகுதி பரங்
தாற்போன்ற மீனை உண்ணும் குருகுகளையுடைய கானல் பொருந்திய
துறையிடத்து வெள்ளிய மலரையுடைய தாழையிடத்துச் சுருள்வாய் ;
(மேலூம்) இரவிலும் கேட்டிடும் சின்குரல்தான்.—(எ-று.)

அணக்கன்னுளைக் கூடி அவளைப் பெறச் சென்றுசென்று மீண்டு
நள்ளிரவிலும் துயிலாது கதறும் தன்னுட்கையாற்றைத் தலைமகன்
கடலொடு சார்த்திக் கூறினான். ‘கேட்டும்’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை நீங்கல்.

மருதம்.

[இது, காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்
ந்து.]

[மாங்குடிமநுதன் பாடியது.]

கசந். குணைக்கோட்டு வாளைக் கமஞ்சுஞ் மடநாகு |
துணர்த்தேன் கொக்கின் றீம்பழங் கதூஉங்
தொன்றமுதிர் வேளிர் குன்றார்க் குணுது
தண்பெரும் பெளவ மணங்குக தோழி
மனையோன் மடமையிற் புலக்கு
மனையே மகிழ்நற்கியா மாயின மெனினே.

(இ-ள்):—வாளையின் குலையுடையதைம் பெண், (சீராகுதாழந்த) மாமரத்தின் பழக்குலையிடத்துத் தேவேன்ற இனிய பழத்தைக் கொவும் பழமைமுதிர்ந்த வேளிர்களின் குன்றாரின் கிழக்கிலுள்ள கடல் வருத்துவதாக; தோழி! மனையவள் அறியாமையால் மகிழ்ச்ச ணேட ஊடுவாள்; அத்தகையேமாය் [ஊடுவேமாய்] மகிழ்ச்சந்து யாரும் ஆயினமாயின்.—(எ-று.)

கொக்கின் துணர் தேன் தீம்பழம் என்று மாற்றி உரைக்கப்பட்டது. மடமையின்—தான் மகிழ்ச்சனை வளைத்துக்கொள்ள அறியாமையால்; அன்றி, தன்பால் அன்புள்ளும் வரவும் அன்பிலானென்னும் அறியாமையால். ‘வாளை.....குன்றார்’ என்றது எளிதில் இனியவை நுகரப்படும்ன அதன்தகுதிகூறியவாரும்.

மெய்ப்பாடு—மடம்பற்றிய நகை. பயன்—தலைவியைப் பழித்தல்

குறிஞ்சி.

[இது, பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டிப் பெயர்க்கத்துங். கூடலூறும் நெஞ்சிற்குச் சொல்லியது.]

[பரணர் பாடியது.]

காரு. | மகிழ்ச்சத்தன் ரலையு நறவண் டாங்கு
ஸ்ரீ விஷமுஷ்தத்தன் ரலையு நீலைய் துற்றனை
யருங்கரை சின்ற வுட்டோய் சகடம்
பெரும்பையற் றலையனிக் தா அங்கில
ளிரும்பஸ் கூந்த வியலணி கண்டே.

(இ-ள்):—(நெஞ்சே! நறவை உண்டு) உணர்வழிக்கதன்மேலும் நறவை உண்டாற்போல, வினழுவகொண்டதன்மேலும் (பலபடியாலும் பெற) ஸ் விருப்புபூற்றனை; (ஏறுதற்கு) அரிய கரையிடத்து நின்ற உப்புப்பொதியால் ஓய்க்க சகடம், பெரிய மழையிடைப்பட்டு அழிக்காற்போல இவளது கரிய பலவாய கூந்தலின் சிறக்க அழுகைக் கண்டு.—(எ-று.)

மகிழ்ச்சல்—உணர்வழிக்கத மயக்கம்; * “காண மகிழ்ச்சலும்” என்புழிப்போல.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வியிர்க்கல்.

* விருக்குறள்—புணர்ச்சிவிதும்பல்—க.

மூலமும் உரையும்.

கஞ்ச

தெய்தல்.

[இது, காப்புமிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.]

[கூடலூரிக்கூர் பாடியது.]

கச்ச. தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிறைபெயர்க் கமிரையாரு |
மூரோ நன்றுமன் மாநகை
யொருதனி வைகிற் புலம்பா கிண்டுறே.

(இ-ன.):—குளிர்ந்த கடவில் உண்டாகும் அலைகள் தவறச்செய்த
விள், வெள்ளிய பறவைகளாகிற நாரைத்திரன், மீண்டும் குத்தி
அயிரைமீனை அருக்கும் ஊர்தான், நல்லதாயிருந்து ; அது கழிந்தது ;
சிறந்த நகையினையுடையாய் ! தன்னங்தனியாய்த் தங்கின் துயர்
தருவதாகின்றது.—(எ-று.)

பெயர்க்கும்—என்பதன் உம்மை தொக்கது ‘தண்கடல்.....,
ஊர்’ என்றது, நாமூம் குறிப்பைப்பின் மீண்டும் ஆக்குத் தலைப்
பெய்து முன்னெல்லாம் கூடிடுவேன் ; காப்புமிகுதி இப்பொழுது கூட
வீக்கூடாவாறு செய்திட்டது என்றவாரும்.

மெய்ப்பாடு—அழுகை, பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மூல்லை.

[இது, கடிககர்ச்சென்ற செவிலித்தாய் நற்றுய்க்கு உரைத்தது.]

[கூடலூரிக்கூர் பாடியது.]

கச்ச. முரிதயிர் பிசைந்த காந்தன் மெல்விரல்
கழுவரு களிங்கன் கழாது துமிலிக்
குவளை யுண்கண் குப்புபுகை கமழுத்
தான்றுமுந் தட்ட தீம்புளிப் பரக
ரினிதெனக் கணவ நுண்டலி
நுண்ணிதின் மகிழ்ந்தன் ஏரங்குதன் முகனை.

(இ-ன.):—கட்டித்தயிரைப் பிசைந்த வீரலைக் கழுவாது தோய்த்த
ஆன்டையை உடுத்துக் கண்ணில் தாளிப்புப்புகை மணக்கத் தழுவிக்
காய்ச்சிய புளிக்குழம்பை இன்சுவைத்து என்று கணவன் உண்ணுத

குடும்ப

குறுந்தொகை

வான், நுட்பமாய் மகிழ்ச்சத்து ஒள்ளிய நுதலினையுடைய மகளின் முகம்.—(எ-று.)

விரல்கழாது கலிங்கம்லட்டு என்று மாறுக. விரல்கழுவுங் கால வளவுள் பாகின் பதங் தவறுமாதல்கருதி விரல்கழுவாளாயினள். நுண்ணிதின்—குறித்துணர்வாரே உணரலாம்படி நுட்பமாய்.

மெய்ப்பாடு—உவகை, பயன்—மகிழ்வித்தல்.

பாலை.

[இது, பொருள்வலிக்கு செஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.]

[சிறைக்குடியாந்தையார் பாடியது.]

கச-அ. । மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
யிரும்பனம் பசங்குடைப் பலவடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந்தன் ணியளை நன்மா மேனி
புன்றபுளை யன்ன சாயிறைப் பணைத்தோன்
மணத்தொருங் தணத்தலு மிலமே
பிரிபின் வாழ்த் ததனினு மிலமே.

(இ-ங்.):—பிச்சியின் முகைகளைப் பனக்குடை பலவற்றுட் பொதிந்து பெரும்பெயலையுடைய விடியற்காலத்து விரித்துவிட்டாற் போன்ற நறிய குளிர்க்க ஊற்றின்பத்தினஞும், கல்ல சிறங்க மேனி யனுமான கிழுத்தியின், புனவிடத்துப் புளைபோல (உதவும்) தோள் களை மணக்குக்கோறும் பிரிதலு மில்லோம் ; பிரிக்கால் உயிர்வாழ்தல் அப் பிரிவைக்காட்டிலும் இல்லோம.—(எ-று)

குஸ்ட—குடைபோலக் குவிவாசக் செய்யப்பட்டது.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—செலவழுக்குவித்தல்.

மருதம்.

[இது, கற்புக்காலத்துத் தெளிவிடை விலக்கியது.]

[வேள்ளிவிதியார் பாடியது.]

கச-கூ. கூரங்செஸ் யானைக் கல்லுறு கோட்டிற்
தெற்றென விற்கியறோ வைய மற்றியா

மூலமும் உரையும்.

கஞ்சக

நும்பொடு நக்க வால்வெள் எனவிடே
பாணர் பசுமீன் சொரிந்த மண்ணைபோ
லெமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேன மிறீஇயப்ரம் முயிடே.

(இ-ன.):—சுரத்துச் செல்லும் யானையின் கல்விற்குக்கிய கோட்டைப்போல, தெளிவாக இறுவனவாக ; ஒய ! யாம் உம்மோடு சிரித்த எயிறுகள் ; பாணரது பசியமீனைக் கொட்டிய இரக்குங் கலத் தைப்போல, எமக்கும் பெரிய புலத்தல் உண்டாக (வறியேமாய்) உம்மையும் பெறேமாயினேம் ; (ஆதலால்,) அழிவதாக எமது உயிர்.— (எ-று.)

‘பாணர், பசுமீன்.....போல, வெமக்கும்’ என்றும் பாடம்.—ஆகிழுக்கவெனத் திரிக்க. எமக்கும்—உம்மை - இசைசிறை. இனி, இச்செய்யுள், வரைவுக்கீட்டித்துழி வரைவுகடாயதற்கும் ஏற்குமாற்றை உய்த்துணர்க.

மெய்ப்பாடு—வெளுளி. பயன்—ஷட்லோழி தல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடை ஆற்றுள்ளங்க கவன்ற தோழிக்குக் கலை மகள் கூறியது.]

[கருவுரிக்கூர் பாடியது.]

களா. பலருங் கூறுகவல் தறியா தோடே
யருவி தந்த நாட்குர லெருவை
கயனு டியானை கவள மாந்து
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநன் கறிந்தனன் யானே.

(இ-ன.):—அறியாதார்பலரும் (தோன்றியவாறு) கூறுவாராக ; அருவி தழைக்கும்படி தந்த இளந்தாளைப்படைய பஞ்சாய்க்கோரை மைக்குளத்தை நாடிய யானை கவளமாக உண்ணும் மலையிக்க நாடனது நட்பு, (ஒருபடியே) முடிவுபோகாமையை நன்றாக அறிந்தேன் யான்தான்.—(எ-று.)

தோழியைச் செற்றத்தால், ‘பலரும்.....அறியாதோர்’ என வேறுபடுத்திக் கூறினால், ‘நற்கறிந்தனன்’ என்றும்பாடம் ; வலித்தல் விகாரம்.

உள்ளுறை:—‘அருவி.....மாந்து’ மாறுபோல, பிறிதொன் ரைக் கருதிச் செல்லுவான் சீகாண்டுபோய்க் கொடுத்த எண்ணலத் தைத் தினைத்திட்டான் என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை நீங்கல்.

மருதம்.

[இதுவுமது.]

[பூங்கண்ணுத் திளையாரி பாடியது.]

கனக. காணினி வாழி தோழி யாணர்க்
கடும்புன வடைக்கரை நெடுங்கயத் திட்ட
மீண்வலை மாப்பட்டாறுங்
கிதுமற் றெவனே நொதுமலர் தலையே.

(இ-ன.):—காண்பாயாக, இப்பொழுது ; தோழி ! குளத்திடத் துப்போகட்ட மீண்வலையிடத்து மா அகப்பட்டாற்போல, அயலார் திறத்து (உள்தாகும்) இவ்வாரவாரம் என்னபயன்றருவதாகும் ?—
(எ-று.)

மா—நீருள் முழுகியிருந்த விலங்கு ; அன்றி, நீர்வாழ்விலங்கு களில் ஒன்று மாகலாம். மீண்வலையில் மாப்பட்டவழி, அப் புதுமை யைப் பலருங் காணவந்து ஆர்த்தல்போல, யான் வரைவிடைப்பட்ட வழி, பலரும் என்னைப் பார்த்துத் தூற்றுதல் என்னை ? என்பதாம்.

நெய்தல்.

[இதுவுமது.]

[கச்சிப்பேட்டுநென்னுகையாரி பாடியது.]

க்கு... நான் வஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுண் மாலை
பெமிய மாக வீங்குத் துறந்தோர்
தமிய மாக வினியர் கொல்லேர
*வேஞ்ஞர்ப் பொதுயினைக் கோருர் யாத்த
விலைவாங்கும் திடுதோல் போலத்
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.

*‘வேஞ்ஞர்.....அறியாது’ இத்தொடர்ப்பொருள் விளக்க வில்லை.

(இ-ன.):—வாவல் பழுத்தமரத்திடம் செல்லும் துயர்தரும் மாலையில், தமிழீயமாகும்படி இவ்விடத்து விட்டுத் துறந்தார் ; (அக்கணம் யாம்) தமித்தேமாக (த்தாம்) இனிமையையுடையாரோ? வருந்தும் என் செஞ்சம்.—(எ-று.)

* நொப்பறை—நோதலைக்கொண்ட பறவையாகிய வாவல்—வெள்வால்.

இவையிரண்டிற்கும் மெய்ப்பாடும், பயனும் முன்னியலே.

குறிஞ்சி.

[இது, குறைமறுச்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது.]

[மதுகாக்காஷ்சிப்பாலவன் பாடியது.]

கங்க.. பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னான் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணடப்
பழிபட ருண்ணேய் வழிவழி சிறப்ப
வின்னாள் செய்த திதுவென முன்னின்
றவள் பழி நுவலு மிவ்வு
ராங்குணர்ந் தமையினீ ரேகுமா றுளனே.

(இ-ன.):—ஆவிரையின் புதுமலர் செருங்கிய பலதுல்களால் தொடுத்த மாலையையுடைய பனையினின்றும் உண்டாகிய கலிமா மேல், [மடன்மாமேல்.] மணிசெலிப்ப ஏறி நாணம் வருத்தவும் மனத்து ரோய் முறைமுறையே மிகவும் இனியதொருநாள் செய்தது (இவன் மடலேறும்) இதனை என்று எதிரே கின்று அவள்பழியைக் கூறுவதாகும் இவ்வூர் ; அவ்வகையை உணர்ந்தமையால், ‘ஒர் ஏரும்’ (என்று கூறுவதும்) உள்ளவனுகின்றேன்.—(எ-று.)

மடலேறுவார் வாய்வாளாமைகொள்ளவேண்டுதலின், பலரும் அறிய மணிகளைப் பூண்பார். இன் நாள்—தலைவியொடு கூடிய இனிய நாள். எனவும் என்பது எஞ்சியது.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றாகமயறிவித்தல்.

பாலை.

[இது, பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகன் சொல்லியது.]

[வேண்டுத் தொடர்பு.]

கஎச. பெயன்மழை துறந்த புலம்பறு கடத்துக்
கவைமுட்கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் அாவித் துணைப்புற விரிக்கு
மத்த மரிய வென்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவா ராயினில் வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
யருளே மன்ற யாருமில் லதுவே.

(இ-ன.):—பெய்யும் மழையை இழந்தமையால், (செல்வாரது) ஒவியற்ற காட்டில், கள்ளியின் காய் வெடித்து எழுப்பும் ஓசை துணைப் புறவை ஓட்டும் அருஞ்சுரத்தை அரிய என்று கருதாராய் நம்மைத் துறந்து பொருளிடத்துப் பிரிந்து போவாராயின், இந்த வுலகத்துப் பொருள்தான் துணிவாக நன்குமதிக்கப்படும் பொருளாகும்; அருள்தான் துணிவாக (நன்குமதிப்பார்) எவரும் இல்லாததாகும்.—(எ-று.)

நத்துறந்து—விகாரம். பொருள்—நன்குமதிக்கப்படுவது என்னும் பொருள்தருதலே; *“பொருள்லவரைப் பொருளாகச் செய்யும்” என்புழுயியுங் காண்க.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

நெய்தல்.

[இது, பிரிவிடைக் கடுஞ்சொற்றெசால்லி வற்புறுத்துவாட்குச் சிழுத்தி உரைத்தது.]

[உலோச்சன் பாடியது.]

காநி. பறுவத் தீணசைஇப் பல்பறைத் தொழுதி
யுரவுத் திரைபொருத் திணிமண லடைக்கரை
நளைந்த புண்ணை மாச்சினை தொகூடும்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்
கிரங்கேன் ரேஞ்சி பீங்கென லேன்று
பிறர்பிற ரறியக் கூற
லமைத்தாங் கமைக வம்பலஃ் தெவடேன.

* திருக்குறள்—பொருள்செயல்வகை-க.

(இ-ா.) தேனே விரும்பிப் பறவைத்திரள், கரையிடத்துப் புன்னையின் கிளையிடத்துக் கூடும் பூவினையும் நீரினையுடைய கடற் றுறைவன்றிறத்து, தோழி ! இங்கு இரங்கிலேன் என்னுதி ; (தாமாக வே) ஏற்றுக்கொண்டு பிறரைல்லாம் அறியும்படி கூறுதலை உண்டாக்கியவாறு அமைவதாக ; சிலர் பழித்துக் கூறும் அஃது என்னை ?— (எ-று.)

சேர்ப்பற்கு—உருபுமயக்கம். நம்பெருமான் இனிது மீளையே விழைவல்லன்பாள், ‘இரங்கேன்னால்’ என்றால் ‘பிறர்பிறர்’ என்றது, தோழியை வேறுபடுத்தி. ‘தேனைசெலு.....சேர்ப்பன்’ என்றதனுணை, இடத்தருமைகருதாது சென்று எண்ணாம் முற்றியதும் மீள்வான் என்பதை உணர்ந்து ஆற்றுவேன் என்றாலாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமை நீங்கல்.

குறிஞ்சி.

[இது, தோழி கிழுத்தியைக் குறைநயப்பக் கூறியது.]

[வருமிலையாடித்தி பாடியது.]

காசு. ஒருநாள் வாரல் னிருநாள் வாரலன்
பன்னுள் வந்து பணிமொழி பயிற்றியென்
னன்னார் நெஞ்சு நெஞ்சுந்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
ஓவறுபுல னன்னுட்டுப் பெய்த
வோறுடை மழையிற் கலுமுமென் னெஞ்சே.

(இ-ா.) :—ஒருநாள் வந்திலன் ; இருநாள் வந்திலன் ; பலாளும் வந்து (தலைமைக்கேலாத) பணிக்த மொழிகளைச் சொல்லி என்னெஞ்சும் நன்கு கெஞ்சுந்தபிறகு தேனையைப்போலச் சென்றவனுண எந்தை எவ்விடத்துள்ளானே ? விளைவேறும் புலத்தினையுடைய (தக்கார் உறையும்) நாட்டிற் பெய்த மழையைப்போல (மிகுந்து) வருந்தும் என்னெஞ்சும்.—(எ-று.)

யான் பலபட மறுத்தலின், அறியதொன்றைக் கொணர்வதற்குச் சென்றான் என்பது புலப்பட, ‘ஒருநாள்.....போகியோன்’ என்றால். கிழவன் குறையுற்று நிற்பவும் மருமைப்பொருட்டு, ‘ஆசா கெந்தை

யாண்டின் கொல்' என்று படைத்துக் கூறினார். ஆச - பற்றுக் கோடு.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்—குறை நயப்பித்தல்.

நெய்தல்.

[இது, கிழவன்வரவுணர்ந்து தோழி கிழத்திக்கு உரைத்தது.]

[உ லோச்சனுப் பாடியது]

களள. கடல்பாடவின்து கானன் மயங்க
துறைக் கிருங்கழி புல்லென் ரண்டே
மன்றலம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
யன்றிலும் பையென நரலு மின்றவர்
வருவர்கொல் வாழி தோழி நாங்கப்
புலப்பினும் பிரிவாங் கஞ்சித்
தணப்பருங் காமந் தண்டி ரியாடே.

(இ-ள.):—கடல் பெருமைகெட்டுக், கானல் மயக்கமடைந்து,
கழியும் அழுகுகெட்டது ; பனைமடலில் வாழ்க்கையைக் கொண்ட
அன்றிலும் மெல்லென ஒலித்திடும் ; (ஆதவின்,) நாம் நகும்படி (ஆற்
நிடையூற்றினை அஞ்சி) வருங்கினும் பிரிதலை அஞ்சிப் பிரிதற்கரிய
காமத்தைப் பொருங்கியவராகிய அவர் வருவர்கொல் ?—(எ-று.)

கடல் பாடு அவிந்து—கடல் உறங்கவின்றி என்றுமாம். ‘அன்றி
லும்.....நரலும்’ என்றது, குறியிடை வந்தார் என்னுக் குறிப்பு.
வாழி, ஆங்கு - அசைனிலைகள்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரவறிவித்தல்.

மருதம்.

[இது, கடிநகர்ப்புக்க தோழி, தலைமகன் புணர்ச்சிவிதும்பல்கண்டு,
முன்னர்க்க களவுக்காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறி
யது.]

* ‘களவுகாற்றெழுகலாற்றூமை’;- ‘முன்னர்க்க.....காற்றெழு
கல்’; ‘களவுக்கொல்லும்போது’ எனப் பலபடப் பிரதிகளிற் காணப்
பட்டமையின், ஒருவாறு அதுமானித்துக் குறிக்கப்பட்டது.

[நேடுப்பலியத்தை பாடியது.]

களஅ. அயிரை பரந்த வந்தன் பழனத்
 தேந்தெழின் மலை தூம்புடைத் தீர்ள்கர
 லாம்பல் குற்றுநர் நீர்வேட் டாங்கிவ
 னிடைமூலைக் கிடந்து நடுங்க லானீர்
 தொழுதுகாண் பிறையிற் ரேன் றி யாநுமக்
 கரியே மாகிய காலைப்
 பெரிய நோன் றனிர் நோகோ யானே.

(இ-ன.):—வயலில், ஆம்பன்மலரைப் பறிப்பார் நீரை விழைச் சாந்தோல, இவள்மூலையிடையே கிடந்தும் நடுக்கமடையலானீர் ; (மணம்பெருத மகளிர்) தொழுது கானும் பிறையினப்போவத் தோன்றி யாம் உமக்கு அரியோமாக விருந்த காலத்து, [களவுக் காலத்து] மிகுந்த நோன்புடையீரானீர் ; (அங்கனம் இவளை அரிய ளாக்கிய) யான் வருந்துவேணே ?—(எ-று.)
 தூம்பு - உட்டிளை. பிறை - கார்த்தினைப் பிறையுமாம்.

மெய்ப்பாடு—வியப்பைச் சார்ந்த உவகை. பயன்—மகிழ்தல்.

குறிஞ்சி.

[இது, பகல்வருவானை இரவுக்குறிநேர்ந்தாள்போன்று வரைவு கடாயது.]

[தூட்டுவெள்கண்ண் பாடியது.]

களகூ. கல்லெண் கானத்துக் கடமா வாட்டி
 யெல்லு மெல்லின் று ஞமலீயு மிளோத்தன
 செல்ல லீலைய வுதுவெம் மூரே
 யோங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
 குவையுடைப் பசங்கழை தின்ற கயவீய்ப்
 பேதை யானை சுவைத்த
 கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.

(இ-ன.):—காட்டில் யானையை வருத்தி ஞாயிறும் விளக்கமற் றது ; (அலைந்தும் குரைத்தும்) நாய்களும் இளைத்திட்டன ; ஆத லால், செல்லாதி, ஐய ! பக்கமலையிடத்துத் தேனிரூலைக் கிழித்த மூங்கில்களைத் தின்ற யானை சுவைத்திட்டதனால் கூழையான (அம்)

மூங்கில்களையடைய சிறுமலையின் இடையதான் உதுக்காண் எமது ஹர்.—(எ-று.)

‘செல்லல்.....குவட்டிடையது’ என்று, விருந்தினாகத் தங்குதி என்பது புலப்படக் கூறி, தலைமகள் பிரிவைப் பொருள் என்பதையும், தமர் வரைவுடன்படிவாரென்பதையும், இரவுக்குறி ஏதழுடையது என்பதையும் குறித்துணரக் கூறினாராம். ‘ஊரே.....குவட்டிடையது’ என்றது, வரையும் அறிவில்லா நீ திளைத்தனால் வாட்டமடைந்தாள் தலைமகள் ; ஆதலின், வரைந்துகொண்டு ஆற்றுவிளன்ற வாரும்.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்—வரைவுடையல்.

பாலை.

[இது, பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது.]

[கச்சிப்பேட்டுஞ்ணைக்கயார் பாடியது.]

கஅ. । பழுஷப்பல் லண்ண பருவகிரப் பாவடி
பிருங்களிற் றினங்கிறை யேந்தல் வரின்மாய்ந்
தவறமாடி கரும்பின் கண்ணிடை யனன
வைக லொருகழை நீடிய சரணிறந்
தெய்தினர் கொல்லோ பொருளே பெருந்தோ
ளவ்வரி வாடத் துறந்தோர்
வண்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே.

(இ-ன.):—பேயின் பல்லைப்போன்ற பரிய உகினையடைய பரந்த அடிகளைக்கொண்ட கரிய ஆண்யாளைகளின் கூட்டத்துத் தலை வன் வர, அழிந்து பாறையிடத்து மடியும் கரும்பின் இடைக்கண் ஜைப்போன்ற பொருளை, சரத்தைக் கடக்கு, தோளின் அழிய தேமல் வாடத் துந்தோர், அன்பில்லாராகத் தாம் சென்ற நாட்டில் அடைந்தார்கொல்?—(எ-று.)

துறந்தோர் சரணிறந்து நாட்டில் பொருள் எய்தினர்கொல் என்று முடிவுகொள்க. கண்ணிடை - முன்பினாகத் தொக்கது ; இடைக்கண் இனியதாகுமென்பதை, * “இடைக்கண் ஜையார்க் குரை” என்புழியுங்காண்க. மடிகரும்பின் கண்ணிடையன்ன பொருள்

* நாலடியார் - கற்புடைமகளிர்-கீ.

என்றது, பொருளின் சிலையாமையை கோக்கி. வன்பு - அன்பின் மறுதலே.

மெய்ப்பாடு—அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

மருதம்.

[இது, தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழிஆற்றாளாகிய தலைமகன் ஆற்றல்வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகன் இயற்பட மொழிந்தது.]

[கிளிமீஸ்கலங்கிழார் பாடியது.]

ச.அ. இதுமற் றவுகீனே தோழி துனியிலை
யின்ன ரென்று மின்னுக் கிளா
யிருமருப் பெருமை யீன்றனிக் காரா
ஆழவன் யாத்த குழவியி னகலாது
பாற்பெய் பைம்பாவி ராரு மூரன்
றிருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டி ராகிய நமக்கே,

(இ-ள.):—என்றனிமையுடைய பெண்ணெருமை, உழவன் கட்டிய குழவியலிட்டுநீங்காது பக்கத்தே போகட்ட பயிரை உண்ணும் ஊரன்றன் மனைக்கடம்பூண்ட நமக்கு, வெறுப்புண்டாகிய காலத்து இத்தகையர் என்று கருதும் (அதனால் உளதாம்) இன்னுத் தினவிகளைக் (கூறும்) இச்செய்கை என்னை?—(எ-ற.)

ஆன் - னகரமெய் சாரியை ; ஆ ஏருமையிடத்தும் வருதலை,
* “பெற்றமு மெருமையு மரையு மாவே” என்றதனான் அறிக் ‘பாற்பைம்பயிர்’ என்றும் பாடம்.

உள்ளறை:—‘காரான.....ஒரு’மாறுபோல, அணிமையில் மகப் பெற்ற நாமும், அம்மகவு தங்கிய மனையலிட்டு அகலாது அவன் தங்தவற்றை விரும்பி நுகர்ந்து தங்கல்வேண்டுமென உள்ளறைமுகத் தான் இயற்பட மொழிந்தாளாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இயற்பட.மொழிதல்.

குறிஞ்சி.

[இது, தோழியாற் குறைமறுக்கப்பட்ட தலைமகன் தன்னெஞ்சிற்கு உரைத்தது.]

* தொல் - பொருள் - மரபு—கி.0.

குறுந்தொலை

[மடல்பாடிய மாதங்கள் பாடியது.]

காலை. விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளௌன் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி
யொருநாண் மருங்கிற் பெருநாணீக்கித்
தெருவி வியலவுந் தருவது கொல்லே
கலிங்கவி ரசைநடைப் பேதை
மெலிந்தில ஞைங்கிடற் கழமந்த தூடே.

(இ-ள.):—(நெஞ்சே !) பனையின் மடலின்மேல், மணியாலாகிய
மாலையை மார்பிற் கட்டி, என்னப் அணிந்து, பிறர் இகழுத் தோன்றி,
ஒருநாளில் பெருநாணை விலக்கித் தெருவிடத்தில் நடக்கவும் தருவது
கொல் ? அசைந்த நடையையுடைய பேதை [தோழி], இரங்கிலன்
நாம் விடற்குப் பொருந்திய தாதில் ? (ஆதலால்)—(ஏ-று.)

‘காம முழுங்கு கலங்கி வருக்கினுர்க் கேமம் மடல்’ ஆதலின்,
‘மாமடல்’ என்றான். கவிங்கவிர் - விகாரம். மடல்மாளன மாற்றி
யுரைத்தலுமாம். மடலைப் புணைந்து பாடியமைப்பற்றி இதனுசிரியர்
“மடல்பாடிய மாதங்கள்” எனப் பாராட்டப்பெற்றார்போலும்.

மெயப்பாடு—அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல்.

மூல்லை.

[இது, பருவவரவின்கண் ஆற்றுளைனாக் கவன்ற தோழிக்குக்
கிழுத்தி உரைத்தது.]

[ஒளவையார் பாடியது.]

காலை. சென்றநாட்ட கொன்றையம் பசவீ
நம்போற் பசக்குங் காலைத் தம்போற்
சிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட்
ஷிரலை மாணையுங் காண்பர்கொ னமரே
புல்லென் காயாப் பூக்கெகழு பெருஞ்சினை
மென்மயி லெருத்திற் ரேண்றுங்
காள வைப்பிற் புன்புலத் தானே.

(இ-ன.):—கொண்றையின் மலர் நம்மைப்போல் பசங்கிடும் காலத் தில் [கார்காலத்தில்] காயாவின் பூக்கள் மிகுந்த பெரிய சிளை மயிற் கழுத்தைப்போற் ரேன்றும் கானத்துப் புலத்தில் தம்மைப்போல, பெண்மானைவிட்ட ஆண்மானையும் சமர் காண்பார்கொல்?—(எ-று.)

குறித்த பருவம் வந்ததையும், வேறுபடுவோம் என்பதையும், பருவத்தியல்பு வேட்கையை மிகுவிப்பதாகும் என்பதையும் வன்பால் உணர்த்திலர் என்பாள், ‘சென்ற.....ஏமரே’ என்றாள்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

நய்தல்.

[இது, கழறிய பாக்கற்குக் கிழவன் உரைத்தது.]

[ஆரியவரசன் யாழிப்பிரமத்தீன் பாடியது.]

கஅச. அறிகரி பொய்த்த லான்டேரூர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
யிதற்கிது மாண்ட தென்னு ததர்ப்பட்
டாண்டொழிந் நன்றே நாண்டகை நெஞ்ச
மயிற்க ணன்ன மாழுதிப் பாவை
நுண்வலைப் பரதவா மடமகள்
கண்வலைப் படிஉங் கான லானே.

(இ-ன.):—தெரிந்துகொள்: கரியிடத்துப் பொய்த்தல் ஆன்றே நிட்டது உண்டாவதில்லை; (ஆதவின், அறிவுண்டீர்!) பரதவர்தம் இளமகளின் கண்ணுகிய வலையில் சிக்கச்செய்யும் கானவிடத்துள்ள சிறுகுடியிடைச் செலவைப் பாதுகாவின்; இதற்கு இது மாண்புடையதுள்ள கருதாது, அவ்வழியிற்பட்டு அங்கு ஒழிக்கத்து நானுற் சிறந்தளனது நெஞ்சம்; (ஆதவின்.)—(எ-று.)

பலநிறமலர்கள் சூடப்படுதலான், மயிற்கண் தலைமுழுதிப்பிற்குவரமை. ‘நாண்டகைநெஞ்சம்’ எனக் கழிவிரக்கத்தாற் கூறுதலின், தற்புகழ் குற்றமாகாமை யறிக ; முன்னுகப் பின்னுக வேண்டுமிடங்களிலெல்லாம் இவ்வகைத்தொள்க.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் இராவங்தொழுகானின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை வேறுபட்டாயால் என்றாட்குக் கிழுத்தி உரைத்தது.]

[மதுரை அறுவைவாணிகள் இளவேட்டன் பாடியது.]

சுஅநு. நூதல்பசப் பிவர்க்கு திதலை வாடி
நெடுமென் பலைத்தோள் சாஅய்த் தொடி
தின்ன ஓராகுத னும்மிற் ரூகுமெனச் [நெகிழ்ந்
சொல்லி னெவனுங் தோழி பல்வரிப்
பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக்
கொண்டலிற் ரெயிலந்த வொண்செங் காந்தள்
கன்மிசை கவியு நாடற்
கெண்ணமர் மேனி யழிபடர் நிலையே.

(இ-ன.):—தோழி ! மாரியால் அழிந்த செங்காந்தள் மலைமிசைக் கவியும் நாடனுக்கு, குதவிற் பசலை பரந்து, தேமல் வாட்டமடைந்து, தோள் மெவிந்து, வளையல்கள் நெகிழ்ந்து (இவற்றால்) எனது (அவர்) விரும்பும் மேனியிடத்து அழகை அழிக்கும் துயரின் நிலைமையை உம்மாலானதாகும் என்று சொன்னால் என்னை ? —(எ-று.)

உள்ளுறை:—மாரியால் விளக்கமற்ற காந்தள் மலையிற் கவிந்து தங்கினுற்போல, நாடன்களிடைக்கூட்டத்தால் வாட்டமடைந்த யான் நின்னைப் பற்றுக்கோடாக் கொண்டு உயிர்வாழ்கின்றேன் என்பதாம்.

மூல்லை.

[இது, பருவவரவின்கண் ஆற்றுளைனக் கவன்ற தோழிக்குங் கிழுத்தி உரைத்தது.]

[ஒக்கூரிமாசாத்தியார் பாடியது.]

சுஅசு. ஆர்களி யேற்றெருடு கார்தலீ மணங்க
கொல்லைப் புனத்த மூல்லை மென்கொடி
யெயிரென முகைக்கு நாடற்குத்
துயிறுறந் தனவாற் ரேறுழியெங் கண்ணே.

மூலமும் உரையும்.

கங்க

(இ-ன.):—இடியோடு வந்த கார்ப்பரூவத்தைக் கூடியதனால், புனத்திடத்தவான மூல்லைக்கொடிகள், பல்லென்னும்படி அரும்பி னும் ; (இக்கார்ப்பரூவத்தில்) தோழி ! (கூறியவாறு வராத) நாட்சௌக்குறித்து எம்கண்கள் துயிலொழிந்திட்டன.—(எ-று.)

‘காத்தலை’ என்றும் பாடம்.

இவையிரண்டிற்கும் மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

குறிஞ்சி.

[இது, வரைவு நீட்டித்தவழி ஆற்றுளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகளை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.]

[கபிலர் பாடியது.]

கஅஎ. சேவ்வரைச் செச்சை வருடை மாண்மறி
சுங்கபொழி தீம்பா லர மாந்திப்
பெருவரை நீழு ஒகளு நாடன்
கல்லினும் வலியன் ரேழி
வலிய னென்னுது மெலியுமென் னெஞ்சே.

(இ-ன.):—வெட்சியிடத்து வருடைமான்கள்று (தாயின்) மதியிலிருக்கு பொழியும் பாலை விரம்பக் குடித்து மலைக்கூவில் னுள்ளும் நாடன், மலையைக்காட்டிலும் வலியன் ; தோழி ! வலியன் என்று கரு தாது மெலிவடையும் (அவன்காதன்மிகுதியை உணர்ந்த) என்னெஞ்சம.—(எ-று.)

“வருடை.....உகளு” மாறுபோல, அவன்மைனையிடத்துத் தங்கிய யான்பெற்ற மகவும் மிக்குச் சுரக்கும் என்பாலை ஆரவண்டு இனிய அம்மைனையலிடங்களில் விளையாடுமாறு இல்லறத்தை மேற்கோள்வ னென உள்ளுறைமுகத்தால் இயற்படமொழிந்தாளாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இயற்படமொழிதல்.

மூல்லை.

[இது, பருவங்கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது.]

[மதுரை அளக்கர்ணாழார்மகளுர் மள்ளளூர் பாடியது.]

கஅஅ. முகைமுற் றினவே மூல்லை மூல்லையொடு தகைமுற் றினவே தண்கார் வியன்புளம்

களை

குறுந்தொகை

வாலிலை நெகிழ்த்தோர் வாரார்
மாலைவங் தன்றென் மாணலங் குறித்தே.

(இ-ன.):—அரும்புகள் முதிர்ந்தன, மூல்லைக்கொடியிடத்து ; மூல்லைக்கொடியோடு கூடி அழகு மிகுந்தன, கார்காலத்தில் புனத்திடம் சிறந்த நகைகளை (த்தங்னிலையினின்றும்) நெகிழ்ச்செய்தார், வாரார் மாலை வங்தது எனது சிறந்த நலத்தைக்குறித்து.—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, வினைதலை வைக்கப்பட்டிடத்துத் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.]

[மதுரையிழுத்துப்பூதன் ரேவன் பாடியது.]

கஅகோ. இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக விளம்பிரை யன்ன விளங்குசுடர் நேமி விசம்புவீச கொள்ளியிற் பைம்பயிர் துமியக் காலியற் செலவின் மாலை யெதிச் சின்னிரை வரல்வளைக் குறுமகள் பன்மா ஞை மணந்துவக் கும்பே.

(இ-ன.):—இன்றே போய்மீள்வது ; நாளை மலையினின்றிழியும் அருவிபோலத் தேர் முடுக, பிறைபோல விளங்கும் ஒளியுள்ள உருளை, விசம்பில் வீசங் கொள்ளியைப்போல (ஆர்களைப்பிரித்து உணர்லாகாதவாறு) பயிர்கள் துணியும்படி காற்றின் இயலைக்கொண்ட செலவினால் மாலைக்காலத்திற் போய்ச்சேர்ந்து சிறுமகளது மாண்புள்ள மார்பிடத்தைக் கூடி மகிழ்வோம்.—(எ-று.)

தேர் வழியை கோக்காது விரையுமென்பான், ‘பயிர்துமிய’ என்றுன். ‘அஸடந்துவக்கும்’ என்றும் பாடம். வைக்கப்பட்டிடத்து-விகாரம். பாகற்கெனப் பாடங்கோடலுமாம்.

மெய்ப்பாடு—உவகை. பயன்—பாங்கன் விரைந்து தேர்விடச் செய்வானுதல்.

மூல்லை.

[இது, பிரிவிடை ஆற்றுளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லி யது.]

மூலமும் உரையும்.

கங்கி

[பூதம்புல்லள் பாடியது.]

ககா. நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்
செறிவளை நெகிழுச் செய்பொருட் ககன்றே
ரறிவர்கொல் வாழி தோழி பொறிவரி
வெஞ்சின வரவின் பைந்தலை துமிய
வரவுரு முரறு மரையிரு ணாடுநா
ணல்லே றியங்குதொ றியம்பும்
பல்லான் ரெழுவத் தொருமணிக் குரலே.

(இ-ன்.):—காந்தலோடு தோளைத் தைவங்து; வளையல்கள் செகிழு
மாறு (விருப்பைச்) செய்யும் பொருளைக்கருதிப் பிரிந்தார், (நம்விலை
மையை) அறிவர்கொல்? தோழி! பாம்பின்தலை துணியும்படி இடி
இடிக்கும் நடுஇரவில், ஆனேறு செல்லுங்தோ ரும் பலபகசக்களைடைய
தொழுவத்தில் ஒருமணிக்குரல் ஒவிப்பதாகும்.—(எ-று.)

அன்புடையார்போல் ஒழுகின்மைதோன்ற, ‘நெறி.....நீவி’ என்றுள். ‘நானான்.....குரல்’ என்றது, விலங்கிந்கும் வேட்கைமிகுவித்
திடும் அந்தக் காலின்லைமையை உணர்த்தியதோடு, உறக்கமின்மையை
யும்பணர்த்திற்றும்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மூல்லை.

[இது, பிரிவிடை ஆற்றுளைனக் கவன்ற தோழிக்குக் கிழுத்தி
குறியது.]

*ககா. உதுக்கா ணதுவே யிதுவென மொழிகோ |
நேர்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினாங்
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா
தீங்குர லகவக் ரீகட்டு நீங்கிய
வேதி லாள ரிவண்வரிற் போதிற்
பொம்ம ஓலாதியும் புனைய
லெம்முந் தொடாஅ லென்குவ மன்னே.

* இதனுசிரியர்பெயர் காணப்படவில்லை. மேலும் ஆசிரியர்பெயர்
குறியாத இடங்களிலெல்லாம் ஆசிரியர்பெயர் பிரதிகளில் இல்லை
யென்று கொள்க.

(இ-ன.):—இதுகாண், (யாம் கூறக்கருதும்) அது ; (அதனை) இஃப்பெதன்று சொல்லுகோ ? பறவைத்திரள், (துணையுடன்) கூடின மையால், பிரிந்தார் (வருங்குவர்கள்று) கருதாமல் ஒவிக்கைக்கேட்டும் பிரிந்த தொடர்பற்றார் இவ்விடத்து வரின், கூந்தலையும் புனையாதி ; எம்மையும் தொடாதி' என்போம், தோழி!—(எ-று.)

எனவே, வருங்குணையும் ஆற்றிப் பின்னும் இடத்துரைத்து நிறுத்துவல் என்றார்கள். ‘உதுக்காண்.....மொழிகோ’ என்றது, கேட்பார்ப்பினீக்கும் ஆற்றலுடையதோருலகவழக்கு. செற்றத்தால், ‘ஏதிலாளர், ‘புனையல்,’ ‘தொடால்’ என்று பன்மைஞருமையங்கக் கூறினார்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமாற்றிவித்தல்.

பாலை.

[இது, பிரிவிடை வற்புறுத்த வன்புறையெதிரழிந்து கிழுத்தி உரைத்தது.]

[கச்சிப்பேட்டுநன்னுகையார் பாடியது.]

ககூ. ஈர்கே வருவ இனைய வைரென

வழாற்கோ இனிய நோய்நொந் துறைவி
மின்னின் ராவி யிருங்குபில் பொன்னி
ஞுரைதிகழ் கட்டனை கடுப்ப மாச்சினை
நருந்தாது கொழுதும் பொழுதும்
வருங்குரற் கூந்த றைவரு வேவனே.

(இ-ன.):—‘அழுது இனிய நோவால் நொந்து தங்குவோய் ! இவ் விடத்து வருவர் அவர் வருங்காதி’ என்றுநீ கூற,(யான்தான்,) குயில், பொன்னுரையால் விளங்கும் உரைகல்லைப்போல மாவின் தாதைக் கோதும் பொழுதும் [வேனிலிலும்], (மணம்) வரும் பூங்கொத்தை யணிந்த கூந்தலைத் தைவருவேன்.—(எ-று.)

* அழாற்கு—அழுதன்னும் உடன்பாட்டில் வந்தது. இனிய நோய்—கட்டடத்தினிமையைய மிகுவிப்பதாதலால், இனியதான் நோய். கூந்தல்தைவரல் தூயர்மிக்கார்செய்கை.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

* தொல் - சொல் - வினை - கூ - நச். உரை பார்க்க.

மூலமும் உரையும்.

களு

மூல்லை.

[இது, தோழி கடிநகர்ப்புக்கு கலங்தொலையாமே ஈன்காற்றினும் என்றாட்குக் கிழத்தி உரைத்தது.]

[அரிசீல்க்கிழார் பாடியது.]

கசங். மட்டம் பெய்த மணிக்கலத் தன்னி

விட்டுவர்ச் சுனைய பகுவாய்த் ~~கட்டுப்~~ டேவர
கட்டுப் பறையிற் கறங்கு நாடன்

கோல்லைத் திங்க ணெடுவெண். ஸிலவின்

மணங்தனன் மன்னனென் தோளே

யின் ரு மூல்லை முகைநா ஹம்மே.

(இ-ன.):—கள்ளோப் பெய்த கலத்தைப்போன்ற, [வெளிறிய]
உவர்னையுடைய சுனையிடத்தவான பிளாவினையுடைய மூக்கிறபிளவு
களால், பறைகள் இல்லத்திடத்து ஒவிக்கும் நாடனுகிய மன்னன்,
முன்னர், திங்களின் நிலவில் எம்தோளை மணங்தனன்; இன்று மூல்லை
முகைகள் (அவன் சூட்ட மெய்யிடத்துக்) கமழுவனவாகும்.—(எ-று.)
நீ களவை நீலவிடாது வரைவுகடாவினமையின் வந்தபேறு என்றாம்.

மெய்ப்பாடு—உவகை. பயன்—மகிழ்வித்தல்.

மூல்லை.

[இது, பருவவரவின்கண் ஆற்றுளெனக் கவன்ற தோழிக்குக்
கிழத்தி உரைத்தது.]

[கோவதத்தன் பாடியது.]

கசச. என்னெனப் படுங்கொ ரேழி மின்னுவர
வலனேர் பிரங்கு மென்றே டத்தெனதீர்,
கான மஞ்ஞை கடிய வேங்கு
மேதில கலந்த வீரண்டற்கென்
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.

(இ-ன.):—என்னவென்று கருதப்படும் ?, தோழி ! மின்னல்
அருதலால், வெற்றியை சேர்க்கு ஒவிப்பதாகும் தாழையின் மலர் ;

அம்மின்னவின்எதிரே காட்டிடத்து மயில்கள் விகவும் ஆரவாரிக்கும்; அயன்மையதாய்க் கூடிய இவ்விரண்டுள்கழிச்சிகளுக்கு என்னெஞ்சம் பெருங்கலக்கமடையும்.—(எ-று.)

பின்னாத் தாழை மலர்தலும், மயில்கள் ஆரவாரித்தலும் இயற்கை. பேதை - காதலர்சொல்லில் கம்பிக்கையற்றமையிற் பேதையான ; குறித்த கார்காலத்திலும் வாராதாரிடத்துக் காதலருமையின் பேதையான என்றுமாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

தெப்பதல்.

[இது, பிரிவிடைப் பருவவரலின்கண் கிழுத்தி மெலிந்து கூறி யது.]

[தோதாள் பாடியது.]

கக்கு. சூடர்சினாந் தணிந்து குன்றஞ் சேரப்
படர்ச்சமாந் தெழுதரு பையுண் மாலீல
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிந
ரின்னு திரங்கு மென்னு ரண்டேலு
தைதி பசைவளி மெய்பாய்க் கூர்தாச்
செய்வறு பாவை யன்னவென்
மெய்பிறி தாகுத லறியா தோடேர.

(இ-ன.):—கதிரவன் கடிமைகுறைந்து ('அத்தம்' என்னும்) மலையை அடையைப் படர்தலைத் தாங்கி எழும் துயர்தரும் மாலையில், எவ்விடத்துள்ளார்கொல், விரும்பும் வினையை முடிப்பார்? (பிரிவு) துயர்தருவது, (ஆதவின்) வருந்துவாளன்று கருதார்; அந்தோ! காற்று மெய்யிற்பாய்க்கு ஈர்தலால் (வருங்கிச்) செய்தலுற்ற பாவை போன்ற என்மெய் வேறுபட்டிடலை அறியாராவர்.—(எ-று.)

அன்றே - இரக்கக் குறிப்பு. தைதி - தங்கி. 'தைவரல்' எனவும் பாடம்.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

மருதம்.

[இது, வாயில்வேண்டிப்புக்க தலைவற்குத் தோழி உரைத்தது.]

[மிளைக்கந்தன் பாடியது.]

கக்க. १ வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி பென்றனி ரினியே
பாரி பறம்பிற் பனிச்சனைத் தெண்ணீர்
தைத்தில் திங்கட் டண்ணிய தரினும்
வெய்ய வுவர்க்கு மென்றனி
யை வற்று லன்பின் பாலே.

(இ-ன.):—‘வேம்பின் பசிய காயை என்தோழி தரின், கருப்பங் கட்டியாகும்’ என்றீர் (களவுக்காலத்து); இப்பொழுது, ‘பரி’என் பான்றன் பறம்பிலுள்ள சீனையின் நீரைத் தைத்திங்களில் குளிர்ந்த தென்று (தோழி) தரினும் வெப்பமூடையதாய் உவர்க்குமென்றீர்; ஜய! அத்தகையதாயிற்று, (நும்) அன்பின் பகுதி.—(எ-று.)

பைங்காய் - இளக்தன்மைமாறிப் பழுத்தன்மைபற்றுத் தடுங்காய்.
மெய்ப்பாடு—வெகுளி. பயன்—வாயின்மறுத்தல்.

தெய்தல்.

[இது, பருவவரவின்கண் வற்புறுத்துக் தோழிக்குச் சிழுத்தி உரைத்தது.]

[கச்சிப்பேட்டுள்ளுகையாரி பாடியது.]

கக்க. யாதுசெய் வாங்கொ ஒழுபி நோதக
நீரெதிர் கருஷிய காரெதிர் கிளோமழை
மூதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
குதி குருஷிற் கூற்றங்
காதலர்ப் பிரிந்தவெற் குறித்து வருமே.

(இ-ன.):—யாது செய்வோம்? தோழி! வருத்தம் மிகும்படி
நீரோடு வினங்கும் கருவிகளையுடைய கார்காலத்துப் பகைத்த பிக்க
மகையினுலாகிய சூதைக்காற்றின் குளிரோடு அறிவு தடுமாறி மயக்கிய,
காதலரைப் பிரிந்த என்னைக்குறித்து கூதிரிப்பருவத்தின் அடி
வத்தினைக் கொண்ட கூற்றம் வருஸ்தாகும்.—(எ-று.)

களஅ

குறுந்தொகை

சென்ற கார் அறிவைத் தமிழரச்செய்தது ; வருங் கூதிர் அடியோடு அழித்திடும் எவ்வாறும்குவோம் ? என்றாலாம். மயக்கிய ஏற்குறித்து என்றுதொடரும்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.]

[கபிலி பாடியது.]

ககஅ. மாஶுக் கொன்ற மரங்குசட் டியவிற்
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குராற்
படுகிளி கடிகஞ் சேறு மடுபோ
ரெஃபுவிளங்கு தடக்கை மலையன் கானத்
தாராநாறு மார்பிளை
வாரங்க தில்ல வருகுவள் யாடே.

(இ-ள.):—வழியில் தினையின் கநிரிடத்து வீருங் கிளியைவிலக்கு வோயாய்க் கெல்வோம், ‘மலையன்’ என்பானது ‘முன்னர்’ க்கானத் துச் சந்தம் கமழ்வதுபோற் கமழும் மார்பினையாய் ஸாரா தி ; யாய் வருகுவள்.—(எ-ற.)

‘யாதுக்கொன்ற,’ ‘வாரண்மற் றைய’ என்பனவும் பாடபேதங்கள். சட்டியல்ன் - லிகாரம். தடக்கையன்ன குரல் என இயையும். தினைக் கொல்லியிடத்து வருக என்றால்.

மெய்ப்பாடு—அச்சுத்தைச் சார்க்க பெருமிதம். பயன்—குறியிடம் உணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, தோழி செறிப்பறிவுறுப்புகளுக்குக் கிடுவன்ஹரத்து.]

[பராளி பாடியது.]

கககு. பெறுவ தியையர தாபிது முறுவதொன்
மண்டுமன் வாழிய கெஞ்சிச திண்டெர்க்

கைவள ரோசி கானாந் திண்டி
யெறிவளி கமழு நெறிபடு கூந்தன் |
மையீ ரோதி மாஅ யோள்ளவி
னின்றை யன்ன நட்டி னிர்தோ
விறுமுறை யெனவொன் றின் றி
மறுமை யுலகத்து மன்னுதல் பெறினே.

(இ-ள.):—(இம்மையுலகத்துப்) பெறுதல் இயையாதாயினும் வரக்கடவதான ஒருகன்மையும் உண்டுமன் ; வாழ்க. கெஞ்சே ! ‘ஒளி’ என்பான் கானத்துக்காற்றுக் கமழுவதுபோத் கமழும்துகியினையுடைய மாமைநிறத்தினன்பால், இன்றைக்குக் கொண்ட நட்பினைப்போன்ற நட்போடு, இக்கினைவாலாகிய கோய் கெடும்முறையின்றி (யான் செல்லும்) மறுமையுலகின்கண்ணும் பொருந்துதலைப்பெறின்.— (எ-று.)

‘திண்டோடு, கைவள்ளோரி,’ ‘மைழு மீரோதி’ என்பனவும் பாடபேதங்கள். என்றும் ஒன்றையே உன்றுவார் அதனைப் பெறுவாராதவின், ‘மாஅ யோள்வயின்.....மன்னுதல் பெறின், உதுவதொன்றுண்டுமன்’ என்றான் ; இதனாலே இம்மைவாழ்வு இனி நோத்தாகு மென்பதும் புலப்படுத்தினாலும். மன்—துணிவு.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வயிர்த்தல்.

மூல்லை.

[இது, பருவவரலின்கண் ஆற்றுளாகிய தலைமகட்குத் தோழி பருவமன்ற என்றவழித் தலைமகள் சொல்லியது.]

[ஒவ்வொரு பாடுமது.]

200. பேய்த குன்றத்துப் பூநாஹ தண்கலும்
*மீறிசை[ச் சினைமி]சைத் தாஶப் வீசுமந்
திழிதரும் புனலும் வாரார் ஓதாழி
மறந்தோர் மன்ற மறவா நாடுமே
கால மாரி மாலை மாமறை

* இருதலைப்பகரத்துள்ளவை சேர்க்கப்பட்டனவை ; பிரதினில் திடமே விடப்பட்டிருக்கிறது.

யின்னிசை யுருமின் குரலு
முன்வர லேமன்செய்தகன் ரூபே.

(இ-ன.):—தோழி ! மலையின் மிக்க மேவிடத்துள்ள கிளைகளில் தாவி, மலர்களைச் சமந்து இழிவதாகும் (மழை) ஸீரும் ; இடிக்குரல் நம்முன் வருதலை நமக்குக் காப்பாகச் செய்து பிரிந்தோர், காலத்து மாரியின் மாலையில் [கார்காலத்து முதன்மாலையில்,] சிறந்த (வருவதாய்க் குறித்த) மறையை மறந்தோராவர் துணிவாக ; (ஆதவின,) வாராராயினார் ; நாமே மறவோமாயினேம்.—(எ-று.)

யருவத்தையே பார்த்திருந்ததனாலும் ஆற்றுவித்தலையே கருதிய தன்றும் இருவேமும் மறவோம் என்றார். இன் இசை - காதலர் வருவாரென்ற களிப்பைத்தரலால் இனிதான ஒலி. குரலும் - உம்மை இசைநிறை.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, கடிகங்களேவறுபடாது நன்காற்றினுடெயன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

2.05. அமிழ்த முண்கநம் மயாலி லாட்டி
1. பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துடி
1. நீல மெங்கினை வள்ளுகிரப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது
முள்ளி ஸம்பளை மூங்கிலிற் ராங்குங்
கணமுநிவந் தோங்கிய சேரலை
மலைகெழு நாடனை வருமென் ரூபே.

(இ-ன.):—நம்அயன்மையினார், குயில் மாம்பழக்கதை உண்டு ரெல்லியின் புளிப்புள்ள பழச்சாற்றைக் குடித்து, அயலிடத்ததான மூங்கிலிடத்துத் தங்கும் மலையிக்க சாடன் வருவானென்றார் ; (ஆதவின,) அமிழ்தத்தை உணவாகப்பெற்று உண்பாளாக.—(எ-று.)

முள்ளில்—முள்ளுக்கிருப்பிடமான. சாடனை—ஜ சாரியை.

மெய்ப்பாடு—உவகை..பயன்—மகிழ்வித்தல்.

மருதம்.

[இது, வாயிலாகப்படுக்க தோழிக்குத் தலைமகன் வாயின் மறுத்தது.]

[அன்றுநீஷமல்லையார் பாடியது.]

ஏ-02. தோமென் னெஞ்சே தோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயன் தாஅங்
கிணிய செப்தங் காதல
ரின்னு செய்த ஒனுமென் னெஞ்சே.

(இ-ள.):—வருஞ்தும் என்னெஞ்சம், வருஞ்தும் என்னெஞ்சம் ;
புன்செய்யில் கொருஞ்சிய கொருஞ்சியின் கண்ணுக்கிணியபுதுமலர் மூன்
ளாத் தங்தாற்போல, இனியவற்றைச் செய்த நக்காதலர் இன்னுதவற்
றைச் செய்தலைக்குறித்து வருஞ்தும் என்னெஞ்சம்.—(எ-று.)

புன்புலம் - புன்செய். சிறியிலை - வகாரம். இன்னுசெய்தல் - ஓதன்
முதலியவற்றிற்கன்றிப் பரத்தையரிற் பிரிதல்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்க்க வெகுளி. பயன்—வாயின்மறுத்
தல்.

மருதம்.

[இது, வாயிலாகப்புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

[தேமேபல்லியத்தை பாடியது.]

ஏ-03. மலையினட பிட்ட நாட்டரு மல்லர்
மரங்தலை தோன்று ஓரரு மல்லர்
கண்ணிற் காண நன்னுவழி யிருஞ்து
கடவு ணன்னிய பாலோர் போல
வெரிடு யொழுகு மென்னைக்குப்
பரியலேன் மன்யான் பண்டொரு காலே.

(இ-ள.):—மலைகுறுக்கிட்ட நாட்டினருமல்லர் ; மரங்களால்
தோன்றுதலில்லாத ஊரினருமல்லர் ; கண்ணுற் காணுமாறு அன்றீத்
தாகிய இடத்திலிருஞ்தும், கடவுளால் கிட்டிய (திய) ஊழையுடையார்
போல அஞ்சி ஒழுகும் என்றலைவன் திறத்துப் பரிசுதேனல்லேன்மன்,
யான் பண்டொருகாலத்து.—(எ-று.)

‘இரீஇ’, ‘எரீஇயி னெழுகும்’ என்பனவும் பாடங்கள்.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

குறிஞ்சி.

[இது, தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.]

[மிளைப்பேருங்கந்தன் பாடியது.]

உங். காமங் காம மென்பர் காம
மணங்கும் பினியு மன்றே நினைப்பின்
முதைச்சவற் கலீத்த முந்று விளம்புன
முதா தைவர் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ஓளாயே.

(இ-ன.):—பெரிய தோளினையுடையாய் ! ‘காமம்’ என்று
உயர்த்திக் கூறவர் ; (அத்) காமம், வருத்தும் நோயுமன்ற ; நினைப்
பின், இளைய பயிரையுடைய புனத்தை முதிய ஆ தேடியுடைக்காற்
போலப் புதுவரவினதே காமம்.—(எ-ற.)

பெற்றுர்க்குரியராகிய பொற்றெழுதிகளிர்பால் அற்றநோக்கிச்
ஒசூங் குற்றமுடையையை, ‘முதைச்சவல்.....ஆக்கு’ என்ற
உவமமுலப்படுத்திற்று. சுல்கலித்த - குதிரைப்பிடரிமயிர்போற்
றமைத்த.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—கழுதல்.

நெய்தல்.

[இது, வரைவிடை ஆற்றுளைங்க வளன்ற தோழிக்குச் சிழுத்தில்
உரைத்தது.]

* [உ லோக்கனி பாடியது.]

உநி. மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசம்பா டண்ணம் பற்றங்கிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டே ஹெறிக்
கலங்குகடற் றிவலீ யாழி நினப்ப
வினிச்சென் ரண்னே யிடுமண்ட் சேர்ப்பன்
யாங்கறிச் தன்றுகொ ரோழியென்
நேங்கமம் திருதூத ஊர்தரும் பசப்பே.

ஏலமும் உரையும்.

சங்க.

(இ-ன்.)—மனம் சிலைத்தலால் விகம்பிற் பறக்கும் அண்ணம் பறத் தலால் மேலெழுந்தாற்போல, தேரில் ஏற்க, கடவின் திலை உரு ணையை கணக்க இப்பொழுது சென்றுன் சேர்ப்பன் ; எங்களம் அறிக் ததோ ? தோழி ! பசலை எந்துதலிடத்துப் பரவுவதாகும்.—(எ-று.)

‘புலம்பிடை’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—அழுகை, பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, கழறிய பாங்கற்குக்கிழவன் உரைத்தது.]

[ஜியர்மீடவனும் பாடியது.]

உ.ஏ. அமிழ்தத் தன்ன வந்தீங் கிளாவி
யன்ன வினியோள் குன்று பின்ன
வின்னு வரும்படர் செய்யு மாவி
அடனுறை வரிடே காமங்
குறுக லோம்பும் னறிவுடை யோடே.

(இ-ன்.)—அமிழ்தத்தைப்போன்றன கிளவிகள், அக்கிளாவி கிளாப்போல இனியாயினான்மலையும் இத்தகைய இன்னுத அரிய துயரைச் செய்யுமானால், உடனுறைதற்கு அரியிடே காமங் ; ஆத வின், அறிவுடையீர் ! (அக்) குன்றைக் குறுகுதலைப் பாதுகாயின்.—(எ-று.)

பரியாதார்முன்னர்த் தாலுற்றகூற ஒருப்படித்தலின், ‘இன்ன.... படர்’ என்றுன். கீயுங் சிலைகளுக்குவை என்பான், ‘குறுக லோம்புமின்’ என்றுன்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—பாங்களை ஒருப்படித்தல்.

பாலை.

[இது, செலவுக்குறிப்பறிந்து அவர் செல்லாரென்று தோழி சொல்லக் கிழுத்தி உரைத்தது.]

[உரையன் பாடியது.]

உ.ஏ. செப்பினாஞ் செல்லே செலவரி தாகுமென்
|| ரத்த வோமை யங்கவட் டிருந்த

வினாந்தீர் பருந்தின் புலம்புகொடென் விளி
சுரஞ்செண் மாக்கட் குயவுத்துணை பாகுங்
கல்வரை யல்லது தோல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்டநம் பார்வலர் பலரே.

(இ-ன.):—சொன்னோமாய்ச் செல்வதாயின் செல்லுதல்; அரிய
தாகும் என்று, (சொல்லாது), துணையைத் தீர்க்க பருந்தின் அழைப்பு,
சுரத்துச் செல்லார்க்கு உசாத்துணையாகின்ற கல்வரையிலும், அன்றி,
யானைத்திரள் வழங்கும் சிறுநெறியிலும் (கிழவன்) சென்றதாகக்
கேட்ட நம்அன்பர் பலராவர்.—(எ-று.)

கல்வரை, சிறுநெறி - இவற்றேற்மூன்றுபும் உம்மையும் தொக்கன.
'தோல்வழங்கு' என்றும் பாடம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை கீங்கல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடை ஆற்றல்வேண்டுமென்ற தோழிக்குக் கிழத்தி
உரைத்தது.]

[கபிலி பாடியது.]

உ.ஏ. ஒன்றே னல்டே னென் றுவன் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த கெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரு நாடனெ
டொன்றேன் ரேழி யென்றிகி னுனே.

(இ-ன.):—‘பொருக்தாதேனல்லேன் பொருக்குவேன்; குன்றத்
நிடத்துப் பொருத யானை மிதித்த கெரிக்க தானையுடைய வேங்கை,
குறமங்கள் கூந்தலிற் குட நின்றுகொய்யும்படி மலரும் நாடனேடு,
தோழி! (யானை) பொருக்குதெனான்கின்றனை (ஃ.)—(எ-று.)

‘ஒன்றேன் ரேழி யொன்றே னுனே’ என்றும் பாடம்.

உன்னுறை:—‘பொருகளிறு.....மலரு’ மாறுபோல, கூடுக்கருத்
தின்றிக் கூடிய தலைமகனுல் திணைக்கப்பட்ட யான், எளிதில் எல்லா
ரும் அற்றுமாறு உன்னேனுழினேன் என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

ரூலமும் உரையும்.

காட்சி

பாலீஸ்.

[இது, பொருண்முற்றி மறுத்தருச் தலைமகன் தோழிக்கு உரைப் பாடும் கிழத்தியைத் தெருட்டியது.]

[பாலீஸபாடிய பேருங்கஞ்சோ பாடியது.]

உ.க. சுரந்தலீப் பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கொளிடங் கறங்கு
மிறப்பருங் குன்ற மிறந்த யாடும்
குறுகடைப் பல்லுள் ஓலமே நெறிமுதற்
களரிற் கலித்த முட்சினை வெட்சித் ;
தனையிலிழ் பல்போது கமழு
மையிருங் கூந்தன் மடந்தை நண்டே.

(இ-ள்.):—சுரந்து முளைத்த டெல்லியின் பகங்காய், புலிக்குருளை (உறைதலைக்) கொள்ளுவிடத்து விழுக்கொலிக்கும் குன்றத்தைக் கடக்க யாம், குறுகடையினையும் (சிறிது தோன்றும்) பல்லினையும் வெட்சியின் பலமலர்கள் கமழுங் கூந்தலையுமுடையாளனு எட்டைக் கருதிலமோ?—(எ-று.)

சுரந்தலை - விகாரம். ‘களரில்,’ ‘பலபோது’ - பாடபேதங்கள்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—தெளிவித்தல்.

மூல்லீஸ்.

[இது, பிரிந்துவந்த தலைமகன் கன்காற்றியிருங்தாயென்றாற்குத் தோழி உரைத்தது.]

[காக்கைப்பாடினியார் நசிரௌலையார் பாடியது.]

உ.க. திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லா பயந்த நெய்விற் ரூண்டி
முழுதுடன் விளைந்த வெண்டினைல் வெஞ்சோ
ரூருகலத் தேந்தினுஞ் சிறிதென் ஒருமி
பெருந்தோ ஜெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.

(இ-ன.):—‘நள்ளி’ என்பாண்கானத்து ஆயர்களின் பலபகுக்களும் ஏருமைகளும் தந்த செய்யோடு ‘தொண்டி’ என்னும் ஊர்முழுவதும் விளைங்த வெள்ளிய செல்லின் விருப்பங்தரும் சோற்றை, தோழியின் தோளை மெலிவித்த செல்லினை விருந்தாகவருமாறு கரைத்த காக்கையின் பலியாக ஒருகலத்தெடுப்பிலும் ஜிரியதாகும்.—(எ-ற.)

‘செல்லற்கு,’ ‘விரைந்து’—பாடபேதங்கள். காக்கை கரைதலைப் பாராட்டிப் பாடினமைப்பறிப்போலும் இதனுள்ளியர் ‘காக்கைப் பாடினியாரி நக்கேள்ளையாரி’ எனப் பெயர்பெறுவாராயினர்.

மெய்ப்பாடு—உவகை, பயன்—மகிழ்வித்தல்.

பாலை.

[இது, இடைச்சாத்துக் கவலைவனகண்டு கம்மை ஆற்றுரென நினைந்து மீள்வர்கொல்? எனக்கவன்ற கிழுத்திக்குத் தோழி சொல்லி யது.]

[காவள்மூல்லைப்பூதனுரி பாடியது.]

உகக. அஞ்சி லோதி யாய்வளை நெகிழு
நொந்து மருளார் நீத்தீதார்க் கஞ்ச
லெஞ்சினம் வாழி தோழி யெஞ்சா
தீய்ந்த மராதுத் தோங்கல் வெஞ்சினை
வேணி லோரினர் தேனே தே
யாராது பெயருங் தும்பி
நீரில் வைப்பிற் சரளிறங் தோடே.

(இ-ன.):—அழுகிய சிலவாய கந்தலையுடையாய் ! வளையல்கள் செகிழும்படி வருங்கியும் இரங்காராய்ப் பிஸிந்தார்கிறத்து அஞ்சதல் குறைக்கோம் ; தோழி ! முழுதும்களிக்க மராத்தினது உயர்க்க ஜினையிடத்து வேணிலில் மலரும் ஒருபூங்கொத்தைத் தேனேடு ஆதி அமையாது மீணும் தும்பியையுடைய நீர்த்த நிலத்தையுடைய சுரத்தைக் கடங்கிட்டார் ; (ஆதலின்.)—(எ-ற.)

‘நேர்க்கும்’ என்றும் பாடும். ‘ஏஞ்சா.....சரன்’ என்று, கிழுத்தி கூறியதைக் கொண்டுமொழிக்கது.

மெய்ப்பாடு—ஜிலிவரலைச் சார்க்க பெருவிதம். பயன்—ஆற்று வித்தல்.

மூலமும் உண்டும்.

தடி எ

தெய்தல்.

[இது, குறைநேர்க்கூட தோழி குறைநயப்பக்குறியது.]

[நேய்தற்கார்க்கியன் பாடியது.]

உகட. ; கொண்க னார்க்க கொடிஞ்சி கெடுக்கேதர்
 தெண்கடல்லைக்கவர் தெளிமணி யொலிப்பக்க
 காணவந்து நாணப் பெயரு
 மளிதோ தானே காமம்
 வினிவது மன்ற நோகோ யானே.

(இ-ள்.) :—கொண்கன் செலுத்திய கெடுக்கேதர், கடற்கலையிடத்
 து மணியொலிப்ப வந்து (நான் மறுத்தலின்,) நானும்படி பெயர்வ
 தாகும் ; அளிக்கத்தக்கதுதான் (அவனுற்ற) காமம் ; துணிவாக அழியத்தக்கது ; யான் வருந்துகோ ?—(எ-று.)

எனவே, அவனு மறுப்ப மறுப்ப வருவான் ; கீயோ கூறக் கூறக்
 கொள்ளாய் என்செய்யவன் ? என்றாளாய்.

மெய்ப்பாடு—முன்னொயது. பயன்—குறைநயப்பித்தல்.

பாலை.

[இது, எம்பெருமான் எம்பொருட்டு இடைசின்ற மீள்வரெனக்
 கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது.]

[கச்சிப்பேட்டுக் காத்சிக்கோற்றுன் பாடியது.]

உகந. நகைங் குடையர் தோழிகோ ரோவரெனக்
 கவலத்தலை முதுகலை காலி கெற்றிப்
 பசிப்பிணிக் கிழைஞ்சிய பருடப்பெருங் தாதா
 வொழியி னுண்டு வழிய னெஞ்சிற்
 ரெறித்துநடை மரபிற்றன் மறிக்கு நிழலாகி
 னின்றுவெயிற் கழிக்கு மென்பந
 மின்றுயின் முனிகர் சென்ற வாடே.

(இ-ள்.) :—விருப்பம் மிகவும் உடையார், தோழி ! (பிரியாதிருத்
 தலை) ஒருப்படாதோர் ; ஆண்மான், (செலவினால்) காற்றினியலைப்

காசு

குறுந்தொகை

பொருங்கிப் பசிசோய்க்குத் தாதினால் (வலி) யொழிக்கிடன் உண்டு, வருத்தமுன்ள நெஞ்சினையும் துள்ளிடக்கும் கடையின் முறைமையினையுமடைய பெண்மாலுக்கு நிலுவண்டாகும்படி நின்று வெயிலைக் கழிக்கும், மீண்டும் இனிய துயிலை வெறுத்தார் சென்ற வழியிடம்.— (எ-று.)

கசை நன்குடையர் - குறிப்புமொழி. தாது - ஒருவகைமரம் போலும் ; தாதுமாதோயுமாம். ஆனி - ஆகவெனத் திரிக்க. ‘கவைத் தலை.....ஆறு’ என்று, தலைவிகுற்றைத் தோழி கொண்டு மொழிக் காலு, என, என்ப - அசைநிலைகள்.

மெய்ப்பாடு—முன்னையது. பயன்—ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, தோழி வெறியாட்டெடுத்துக் கொண்டவிடத்து அறத் தொடு நின்றது.]

[கூடலூர்க்கூரி பாடியது.]

உகச. மரங்கொல் கானவன் புனர்தாளர்ந்து வித்திய பிறங்குகுர விறடி காக்கும் புறந்தா முஞ்சி லோதி யசையியற் கொடிச்சி திருந்திழை யுடைக்குப் பெருந்தை யுதவிச் செயலை முழுமுத லொழிய வயல தாலை மாலை சூட்டி யேமுற் றன்றிவ் வழுங்க ஹரே.

(இ-ன.):—குறவன் புனத்தைக் கொத்தி விதைத்த தினையைக் காக்கும், கூங்தலையும் இயல்லையுமடைய குறமகளின் உடையினுக் குத் தழையைத்தந்து அசோகு அடியுடன் கெடக், கரும்பின் மாலை யையும் கூடச்செய்து இன்பமுற்றது, இவ்வருத்தும் ஜார் தான்.— (எ-று.)

எனவே, கையுறைதந்து கெலந்தானாலுருவன் உள்ளென்பதுணர்த்தி அறத்தொடுகின்றாம். மட்டேல்லுவார் கரும்பின்மாலையையுன் குடுதல் மரபுபோலும்.

மெய்ப்பாடு—முன்னையது. பயன்—அறத்தொடுகிற்றல்.

பாலை.

[இது, பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.]

[மதுரை அளக்கர்ணாழார்மகனுர் மள்ளனுர் பாடியது.]

உகநு. படரும் பையப் பெயருஞ் சடரு
 மென் மாழ் மாமலை மறையு மின்றவர்
 வருவார்கொல் வாழி தோழி நீரில்
 வறுங்கயங் துழைதீய விலங்குமருப் பியானை
 குறும்பொறை மருங்கி னமர் துணை தழீதீக
 கொடுவரை யிரும்புலி காக்கு
 நெடுவரை மருங்கிற் சுரணிறங் தோரே.

(இ-ன.):—ஒனைவாலாய கோவும் மெல்ல மீன்வதாகும் ; விளங்கும் பகலவனும் மலையில் மறைவான் ; தோழி ! சீரற்ற குளத்தைத் துழாவிய யானை, மூலைசிலத்திற் பிடியைத் தழூவிப் புலியினின்றும் பாதுகாக்கும் மலையைச் சார்க்க சுரத்தைக் கடந்தாராகிய அவர் இன்று வருவார் கொல் ?—(எ-று.)

'பய்ப்பய்,' 'கொடுவரி'—என்பன பாடபேதங்கள்.

மெய்ப்பாடு—முன்னையது. பயன்—ஆற்றவித்தல்.

பாலை.

[இது, பருவவரவின்கண் ஆற்றுளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[கச்சிப்பேட்டுக்காஞ்சிக்கொற்றன் பாடியது]

உகசூ. அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
 வாடா வள்ளியங் காடிறங் தோரே
 யானே, தோடா ரெல்வளை ஞஞ்சிழ வேங்கிப்
 பாடமை சேக்கையிற் படர்கூர்ந் தின்னே
 யண்ண எளிய ளன்னாது மாமழை
 யின்னும் பெய்யு முழங்கு
 மின்னுங் தோழியென் னின்னுயிர் குறித்தே.

(இ-ன.):—அவர்தாம், பொருளைத் தருதற்கு வள்ளிக்கூத்தினை யுடைய காட்டைக் கடந்தனர் ; யான்தான், வளைகள் கெழும்படி

வருக்கிப் படிக்கையிடத்தில் துயர்யிகுஞ்சவளானேன் ; அத்தகையள் (ஆதவின்,) அளிக்கத்தக்காளென்று கருதாது, முகில் மேலும் பெய்யும் ; இடிக்கும் ; மின்னும் ; தோழி ! என்னின்னுயிரை (க்கொள்ளல்) கருதி.—(எ-று.)

பாச இலைவாடா வள்ளி - ஆவது, வள்ளிக்கூத்து ; இஃதிழிங் தார்கானுங்கூத்து ; இதனை * “வாடா வள்ளி வயவர்” என்புழியுங்காண்க.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலீ.

[இது, உடன்போக்குங்கயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது.]

[தங்காள்மூடக்கோவலனுப்பாடியது.]

உந்த, தினைகிளி காட்டுதனிற் பகலு மொல்லு
மிரவுந் வருஷலி னாறு மஞ்சவல்
யாங்குச் செய்வாமெம் மிடும்பை நோய்க்கென
வாங்கியான் கூறிய வலைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாட னுயிர்த்தே தான் மன்ற
ங்குதேய் கம்ம யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் நினைனே.

(இ-ன.):—‘தினையிடத்துக் கிளியைக் கடிவேனெனில் பகலும் கூடும் ; இரவில் கீவருதலால் (வரும்) ஊற்றையும் அஞ்சவேன் ; (ஆதலால்,) எவ்வகைசெய்வோம் எம்துயர்தரும் நோய்க்கு ?’ என்று யான் கூறிய அத்தனைக்கே வேறுகருதி மலைநாடன் பெருமூச்செறிந்தனன் ; துணிவாக அழகு கெடுவேன் யான்தான் ; (என்கருத்தின்படி உடன் போதல்) மிக்கஅறிவுடைமையாகும் ; (உங்கள்கருத்தின்படி) பழி தருவதாகும்என்றேன்.—(எ-று.)

எனவே, உடன்போக்கை யன்றி வேறு கூடுமாறு இன்றென்றாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்குஞ்சேர்வித்தல்.

பாலீ.

[இது, பிரிவிடை ஆற்றுளெனக் கவன்ற தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]

* தொல் - பொருள் - புறத்—இ.

[கோற்றன் பாடியது.]

உசஅ. விடர்முகை யடுக்கத்து விற்கெழு சூலிக்குக் கடனும் பூணுது கைந்தால் யாவாம்.
புள்ளு மேராம் விரிச்சியு நில்லா
முள்ளது முள்ளா மன்றே தோழி
யுயிர்க்குமி ரண்ன ராகலிற் ரம்மின்
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டைமதல் வலியோர் மாட்டு.

(இ-ஈ.):—காடுகாளுக்குப் பரவுக்கடனை ஏற்காமல், கையிடத் துக் (காப்பு) ராஜைக் கட்டோம் ; புட்குறிகளையும் ஆராயோம் ; நற் சொற்களைக்கேட்டுமின்றிலோம் ; (மற்றும்ஜூயவேண்டிய பிறவற் றைக்) கருதவங்கருதோம் அன்றே ? தோழி ! உயிர்க்கும் உயிரன்னர் ஆதவின், அவர்தம்மையின்றி இமைக்குமளவும் உயிர்வாழாத நந்திரத் து மறத்தலைக்கொண்டு (பிரிந்த) அவ்விடத்தில் விரும்பியுறைதல் வல் லோரானார்திறத்து.—(எ-று.)

விரிச்சி - பெருமுது பெண்டிர் நற்சொற்கேட்டு நிற்றலாய நிமித் தங்காணல் ; * “பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” என்றார் முல் லைப் பாட்டினும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமாறநிலித்தல்.

நெய்தல்.

[இது, சிறைப்புறம்.]

[வேள்ளூர்கிழார்மகனுர் வேண்பூதியார் பாடியது.]

உசகூ. பசப்பென் மேனி யதுவே நபப்பவர்
நாரி னெஞ்சுத் தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
யாங்கட் செல்க மெழுகென வீங்கே
வல்லா கூறி யிருக்குமுள்ளிலைத்
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பற்
கூடமற் ரேழியென் னீரோ வெனினே.

* முல்லைப்பாட்டு - கக.

கதூ

குறுந்தொகை

(இ-ன.):—பசலை என்மேனியிடத்தது ; விருப்பம் அவரண்பற்ற வெஞ்சமாகிற அரிய வழியிற்பட்டது ; அடக்கமும் செய்மைக்கண் அகன்றிட்டது ; அறிவுதான் (அவர் உறையும்) அவ்விடத்துச் செல் வோம் எழுசுவென்று இங்குக் கூறி யிருக்கும் ; கடற்றுறைவனுக்கு இடமாகும் என்பன்போவென்றால்.—(எ-று.)

எனவே, வரைந்து கொள்ளுமாறு செய்வாய், இவ்வொழுகலாறு ஆற்றுமையை நீக்கிலது ஆதலீன் என்றாலாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மூல்லை.

[இது, பருவவரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது.]

[ஒக்கூரிமாசாத்தி பாடியது.]

உ.ஏ. பழுமழைக் குலித்த புதுப்புன வரகி
னிரலை மேய்ந்த குறைத்தலைப் பரவை
யருவிசேர் மருங்கிற் பூத்த மூல்லை
வெருகுசிரி தன்ன பசவீ மென்பினிக்
குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுகுழ் மாலையும் வாரார
கண்டிசிற் கேருமி பொருட்பிரிந் தோடே.

(இ-ன.):—புதுப்புனத்து வரகின் ஆண்மான் மேய்ந்ததனால் குறை யுள்ள தலையையுடைய பரப்பில், அருவி சேர்ந்தவிடத்துப் பூத்த மூல் லையின் சிறுமுகை மலர்ந்த நறுமலரையுடைய மூல்லைவிலத்தில், (தாதை சூத) வள்ளுக்குழும் மாலைக்காலத்தும் வாராராயினார், காண்பாய், தோழி ! பொருளைக்கருதிப் பிரிந்தார.—(எ-று.)

எனவே, குறித்த காலம் வந்தும் வந்திலர் என்செய்வல் ? என்றாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மூல்லை.

[இது, பிரிவிடைப் பருவவரவின்கண் வற்புறுத்துங் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[உறையீர் முதகோற்றன் பாடியது.]

உடச். அவரோ வாரார் மூல்லையும் சூத்தன
பறியுடைக் கையர் மறியினத்தொழியப்
பாலோடு வந்து கூழூடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னிச்
சூதிய வெல்லாஞ் சிறுபசு முகையே.

(இ-ள.):—அவரோ வாராராயினார் ; மூல்லையும் சூத்திட்டன ;
பறியினைக்கொண்ட கையினராய ஆயர் மறியினத்தோடு செல்லப்,
பாலோடு (மனையிடம்) வந்து கூழோடு மீண்டு செல்லும் ஆயர்மகன்
சென்னியிற் சூதியவைமுற்றும் சிறிய பசியமூல்லை முகைகளே.—(எ-று.)

பறி - மீண்டிடிக்குங் கருவி. மறி - யாட்டின் ஒருவகை. சூதி - X ;
உணவு ; இழிந்தாருண்ணுங் கூழூமாய்.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

குறிஞ்சி.

[இது, பெட்ட வாயில்பெற்ற இரவுவிழுறத்தது.]

[சிறைக்குதியர்ந்தையர் பாடியது.]

உடந். தலைப்புணைக்கொளினே தலைப்புணைக்கொள்ளுங்
கடைப்புணைக்கொளினே கடைப்புணைக்கொள்
புணைகை விட்டுப் புன்னோ டொழுகி [ஞம்
ஞன்னும் வருகுவன் போலு மாண்ட
மாரிப் பித்தகத்து சீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட்
டளிதலைத் தலைஇய தளிரன் னேனேளே.

(இ-ள.):—(இவள்) முதற்படவிடத்தைக் கொள்ளின், (தாழும்)
முதற்படவிடத்தைக் கொள்வாள் ; (இவள்) கடைப்படவிடத்தைக் கொள்ளின், (தாழும்) கடைப்படவிடத்தைக் கொள்வாள் ; (இவள்)
புணையைக் கைவிட்டு சீரில் இழியின் அங்கும் (அங்கனமே தாழும்

(இழிக்கு) வருவாள்போலும் ; மழைத்துளி தலையிடத்துப் பெய்து விட்ட தளிரினையன்னாள்.—(எ-று.)

தலைமகள் இவள்குறிப்பின் வழியினாள் என்பான், ‘தலைப்புணை... போலும்’ என்றான். பித்திகம் - சிறுசண்பகம். பெட்ட வாயில் - தான் விழுங்க பாங்கியாகிய வாயில். இரவு - குறைகூறி இரத்தல்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமை நீங்கல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடை வேறுபட்ட கிழுத்தியது வேறுபாடுகண்டு வற்புறுத்துங் தோழிக்குக் கிழுத்தி கூறியது.]

[மதுரைக் கடையத்தார்மகன் வேண்ணுகள் பாடியது.]

உங். பேஞ்சுர் கொண்ட வார்களி கிழுநிற்

செல்வாஞ் செல்வா மென் றிவ ணஸ்லோர்
நல்ல பலவாற் றில்லே

தழுலுங் தட்டையு முறியுங் தந்திவை

யொத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி
யன்னை யோம்பிய வாய்நல்

மென்னைக் கொண்டான்யாமின்ன பாவினியே.

(இ-ள.):—இவ்வூர் எடுக்குக்கொண்ட மணவிழவோடு செல் வோம் செல்வோம் என்று இவ்விடத்து நல்லோராகிய அவர், சிறந்த பலவாய தழுலும் தட்டையுமானிய கிளிகடிகருவிகளையும், தழையையுங் தங்கு, இவை ஒத்தவை உனக்கு எனப் பொய்யானவற்றைக்கூறி, அன்னை பாதுகாத்த நலத்தை என்னிடங்கொண்டான் ; (ஆதவின், வருங்குகின்றோம்.)—(எ-று.)

ஆல், தில், ஏ - அசைநிலைகள். † “தழுலுங் தட்டையுங் குளிரும்” என்பதனுரைகொண்டு, தழல், தட்டை இவற்றின் வேறுபாட்டை யுணர்க. ‘நல்லோர்’ ‘கொண்டான்’ என மயங்கக்கூறியது செற்றத் தால்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

‘யாமின்னபா வினியே’ இதன் பெருள் புலப்பட்டில்லது.

† குறிஞ்சிப்பாட்டு—ஈந்.

ஸுலம்பும் உரையும்.

ககநி

பாலை.

[இது, பிரிவிடை இறங்குபடுமெனக் கவன்ற தோழி கேட்பத் திட்டத்தில் உரைத்தது.]

[கூவன்மைந்தன் பாடியது.]

ஒ. கவலை யாத்த வவல நீளிடைச்
சென்றேர் கொடுமை யேற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுய ரிரவிற் கண்ட
வுயாதினை யூமன் போலத்

துயர்பொறுக் கல்லேன் ரேழி நோய்க்கே,

(இ-ள்.):—துயர்தரும் வழியிடைச் சென்றூர்கொடுமையை உயர்வாகக் கருதித் துயிலாது வருங்குவதன்மேலும் வருத்தம் உண்டா கின்றது ; தோழி! கிணற்றக்குத்து ஆன் (விழுந்து) இறக்குங் துயரத்தை இரவிற் பார்த்த உயர்குவத்துப் பிறந்த ஊமனைப்போல (க்குறலாகாத) துயரத்தைப் பொறுக்கமாட்டாதவளானேன் ; (பிரிவாலும் அவர் சென்ற ஆற்றின்கொடுமையாலும் உண்டான) நோயைக்கருதி... (எ-று.)

குரால் - ஈண்டு விலங்கின் பெண்ணிடத்து வந்தது ; * “குரா லொடு முரல்” என்புழிப் பறவைப்பெட்டையிடத்து வந்தமை காண்க.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

குறிஞ்சி.

[இது, வகரவிடைவைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது.]

[கபிலீ பாடியது.]

ஒ. கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற்
றினைபிடி யுண்ணும் பெருங்கன் னட
கெட்டிடத் துவந்த வுதனி கட்டில்
வீருபெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்தனை யாமின் மென்சீர்க்
கலீமயிற் கலாவத் தன்ன விவ
ளொலிமென் கூந்த லுரியவா நினக்கே.

* மதுரைக்காஞ்சி—கள்.

(இ-ன.):—கன்ற தன்மூலையை உண்ண முன்றிலிடத்துத் தினையைப் பிடி உண்ணுகின்ற மலைநாடு! கெட்டவிடத்து மகிழ்ந்து செய்த உதவியை சிங்காதனச்சிறப்பை [அரசவுரிமையை] எங்கி மறந்திட்ட மன்னவனைப்போல, (யான் சேர்த்திட்ட) செய்ந்தன்றியை மறந்திட்டாயானால் இவள்கூந்தல் உரியவாகும் உனக்கு.—(எ-று.)

கெட்டிடத்து - விகாரம், ‘கேட்டிடத்து’ என்றும் பாடம். கூந்தல் உரியவாம் - நயப்பறிவித்தற்குக் கூந்தலைக்கோதலாகிய செய்கை உரியவாம்; எண்டுப் பிறகுறிப்பு; ‘மறந்தனையாயின்’ என்றதனால்.

இறைச்சி:—‘கன்று.....நாடன்’ என்றதனுனே, நின்றெழுழில் சிறையாமற் பார்த்து எங்களுக்கு உயிரன்ன இவளை வருத்தி எங்களுக்குக் கேடுண்டாக்காது வரைந்துகொள் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—செலவழுங்குவித்தல்.

நெய்தல்.

[இது, வரைவிடை ஆற்றுளைனக் கவன்ற தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]

[மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதன் பாடியது.]

உடசு. பூவொடு புரையுங் கண்ணும் வேவென
விறல்வனப் பெய்திய தோனும் பிறையென
மதிமயக் குறுால் நுதலு நன்று
நல்லமன் வாழி தோழி யல்கலுங்
தயங்குதிரை பொருத தாழை வெண்டுக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனூடு நகாஆ வூங்கே.

(இ-ன.):—கண்ணும், தோனும், நுதலும் பெரிதும் நல்லவாயின தோழி! தாழையின் மலர் குருகைப்போல மலரும் தூஞறயையுடைய கடற்றுறைவனேடு குதற்குமுன்.—(எ-று.)

சேர்ப்பனூடு நகாஆலுங்கு கண்ணும் தோனும் நுதலும் நல்ல, மன் என்றழுஷ்டுகொள்க. மன் - கழிவு.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

நெய்தல்.

[இது, சிறைப்புறம்.]

மூலமும் உரையும்.

க்கள்

[ஒத்துளி பாடியது.]

உள். பூவளைங் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முகங் துமிப்ப வள்ளி தழ் குறைந்த
கூழை நெய்தலு முடைத்திவட்
டேரோன் போகிய கான லானே.

(இ-ள.):—பூவளைங்தாற்போன்ற உச்சிக்கொண்டையையுடைய
நேமிப்புள்ளின் முகம் துணீத்தலால், இதழ் குறைந்த கூழையான
நெய்தலை உடையது இங்குத் தேரினன் [தலைமகன்] சென்றிட்ட
கானவிடம்.—(எ-று.)

நேமி - சக்கரவாகம், முகம் - ஆகுபெயர். ‘நேமி.....கானலான்’
என்றது, மண்து உடனுள்ளறந்து மகிழ்வேண்டிய தலைமகன் களவிற்
ஙலங்து வருத்திட அழகழிக்க தோழியையும் உடையது கானவிடம்
என்று தலைமகள்வாட்டத்தைக் குறப்பான் உணர்த்தியது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுக்டாதல்.

நெய்தல்.

[இது, கடிகர்வேறுபடாது நன்காற்றினுயென்ற தோழிக்குக்
கிழக்கி உரைத்தது.]

[சேய்திவள்ளுவள் பெருஞ்சாத்தன் பாடியது.]

உச். வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுள் ரிடத்தின் விரிபுதோட்டி மீழுங்
கான னண்ணிய சிறுகுடி முன்றிற்
றிரைவந்து பெயரு மென்பதங் தூறந்து
நெடுஞ்சே ஞைட்டா ராயினு
நெஞ்சிற் கணியரோ தண்கட ஞட்டே.

(இ-ள.):—விழுதுகள் தாழ்ந்த தாழையின் முதிர்தலுற்ற முகை,
குருகு (இறகை) வகிருமிடத்து விரிந்து இதழ்கள் அலரும் கான
விடத்துப் பொருங்கிய குழியிருப்பின் வாயிலில், அலைகள் வந்து மீளும்
மாலைக்காலத்துப் பிரிந்து மிகவும் சேம்மைக்கண்ணுள்ள நாட்டிடத்
தாரானுலும் நெஞ்சிற்கு அண்மையினரோ குளிர்ந்த கடனுட்டில்?—
(எ-று.)

க்காசு

குறுந்தொகை

எனவே, உள்ளி ஆற்றி உள்ளேனுயினேன் என்றார்ம். ‘என்ப நத்துறந்து’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—மகிழ்வித்தல்.

பாலீஸ்.

[இது, இடைச்சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது.]

[மோதாசனுர் பாடியது.]

உ.கூ. இவனிவ ஜோம்பால் பற்றவு மிவளிவன்
 புன் றலை யோரி வாங்குநன் பரியவங்
 காதற் செவிலியர் தனிர்ப்பவுஞ் தனிரா
 தேதில் சிறுசெரு வழுப மன்றே
 நல்லை மன் நம்ம பாலே மெல்லியற்
 றுணை மலர்ப் பிணைய வள்ளனவிவர்
 மணமகி மியற்கை காட்டி யோடே.

(இ-ள.):—இவன் இவள்கூந்தலைப் பற்றவும், இவள் இவன்மயி ரைப் பற்றியவளாய் விழையவும் காதலையுடைய செவிலித்தாயர் விலக்கவும் தவிராமல், தொடர்பற்ற சிறுசெலைக் கைக்கொள்வர் ; இணையான மலர்மாலையைப்போன்ற இவர்கள் மணத்தைக் கண்டு மகிழும் இயல்பைக்காட்டினும் (ஆதலால்,) ஊழே ! துணிவாக மிகவும் நல்லையானும்.—(எ-று.)

இஃதிடைச்சுரத்து வரைந்துகொண்டதைக் கண்டார் கூறியது. மன் நம்ம - விகாரம். ‘மணமகிழ்’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—உவகை. பயன்—மகிழ்தல்.

நெய்தல்.

[இது, வலிதாகக் கூறிக் குறைநயப்பித்தது.]

[அறிவுடைநம்பி பாடியது.]

உ.ந.ா. அும்ம வாழி தோழி கொண்கன்
 றுன்து துணிகுவ னல்லன் யானென்
 பேதை மையாற் பெறுதகை கெழுமி
 ரோதகச் செய்ததொன் றுடையேன்கொல்லே
 வயச்சுரு வழங்கு ஸிர்த்தவச்
 சின்னு ஸின்ன வரவறி யானே.

(இ-ன.):— கேட்பாயாக, தோழி ! கொண்கண்ணான் அவ்வரவொழி தலைத்துணீபவனல்லன்; யான் என்னறியாமையால் பெற்றத்தக்க தகுதி யைப் பொருந்தி நோ மிகும்படி செய்ததொன்றை [ரூஜாமறுத்திட்ட மையை] உடையேன் ; (ஆதலால்,) வலிய சூரு வழங்கும் கீர்தை மிகச்சிலநாள் இத்தகைய வரவை அறியானுமினுன்.—(எ-று.)

‘பெறுதலை.....உடையேன்’ என்றது, வரைவுகடாவினமையை,

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—குறைநயப்பித்தல்.

மருதம்.

[இது, வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

[பாலைபாடிய பெருங்கூங்கோ பாடியது.]

உநக. ஒரூர் வாழினுஞ் சேரி வாரார்
சேரி வரினு மார முயங்கா
ஓதி லாளர் சுடலை போலக்
கானுக் கழிப மங்கேன நாணட
நல்லறி விழுந்த காமம்
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே.

(இ-ன.):— ஒருரிடத்தில் வாழுந்தாலும் (நம்) சேரிக்கண் வாரார்; (நம்) சேரிக்கண் வந்தாலும் மனமார முயங்கார்; (அவர்தாம்,) தொடர்பற்றூர்தம் சுடலையைப்போல நம்மைக் கானுமற் செல்வர்; (ஆதலால்) கல்ல அறிவை ஆழுந்த காமம் வில்லுஞ்திய கணையினைப்போ லச் சென்று சேட்படுவதாக.—(எ-று.)

‘ஒருஉ வாழினும்,’ ‘நாணிட’ என்பன பாடபேதங்கள். அன்பற்ற வரைப் பற்றி நிற்றலான், ‘நல்லறி விழுந்த காமம்’ என்றாள்.

மெய்ப்பாடு—வெகுள். பயன்—வாய்னேர்தல்.

பாலை.

[இது, பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.]

[வண்பித்தை பாடியது.]

உ.ஏ. உள்ளார் கொல்லோ தோழி யுள்ளியும்
வாப்ப்புனர் வின்மையின் வாரார் கொல்லோ
வரந்துகா வருந்திய மாவெருத் திரலை
யுரந்தகால் யானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரினிழுற் றுஞ்ச
மாவிருஞ் சோலை மலையிறங் தோரே.

(இ-ன.):—கருதார்கொல் ? தோழி ! கருதியும், (மீனற்காம்)வழி
கூடாமையின் வாரார்கொல் ? மண்ணவழியிற் புகுந்து வருந்திய
ஆண்மான், யானை ஒடித்துண்டு குறைந்த யாமரத்தின் செறியாத நிழ
நிழுற் றுயிலும் சோலையைபுடைய மலையிடைச் சென்றார்.—(எ-று.)
'அருசிழுல்' என்றும் பாடும். மா இரு - கரிய பெரிய ; அன்றி,
மீமிசையெனலுமாம்.

மெய்ப்பாடு—பெருவிதம். பயன்—ஆற்றுவித்தல்.

மூல்லை.

[இது, பட்டபின்றை வரையாது சென்று விஜைமுற்றி மீஞுங் தலை
மகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது]

[பேயன் பாடியது.]

உ.ஏ. குவலை கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாழுய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தண்ண
காரெந்தர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு
நீரோடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வறாட்காள வறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே.

(இ-ன.):—கல்விடத்துச் சிறுகுழியில் கொன்றையின் மலர்கள்
பரந்து செல்வர்தம் பொன்பெய்த பெட்டியின் வாய்திறந்தாற்போன்
ற, கார்ப்பரூவத்தை ஏற்றுக்கொண்ட மூல்லைவிலத்திடத்தது ; உயர்ந்
தவர்க்கு நீரோடு கொடுத்தவற்றின் குறை, எவர்க்கும் அளவிடலாக
உணவாகும் சிறைத்த அழுகிய குறியவளையினளின் தந்தையூர்.—(எ-று.)

‘பொன்வீ,’ ‘வரைகோள்,’ ‘தொடித்தடக்கை’ - பாடபேதங்கள். ‘கவலை.....புறவினது’ என்றது, உற்ற குறையை எவரும் உணரவாகா வாறு நிறைக்கும் புதுவருவாயையுடையதென ஊரின் தகுதியை உணர்த்தியவாறும்.

மெய்ப்பாடு—உவகை. பயன்—பாகன் விரைந்து தேர்விடவானுதல்.

மூல்லை.

[இது, பருவவரவிளக்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[மிளைப்பெருங்கந்தன் பாடியது.]

உங்ச. சூடச்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லாறு பொழுதின் மூல்லை மலரு
மாலை யென்மனூர் மயங்கி யோசே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை
பகலு மாலை துணையி ஓலார்க்கே.

(இ-ன.):—வானம் செங்கிறத்தையடைய விளக்கமுறும் பொழுதில் மூல்லை மலர்ந்திடும் (காலந்தான்) மாலைக்காலம் என்பர், மயக்க மகடங்தோர் ; கோழிச்சேவல் நகரிடத்தே கூவும் விடியற்காலமும் மாலையாகும், நடுப்பகலும் மாலையாகும் துணையற்றார்க்கு.—(எ-று.)

தனித்தார்க்கு எல்லாப்பொழுதும் இன்னல்லிளைவிப்பதாம் என்பதை உணராமையின், ‘மயங்கியோர்’ என்றார்கள்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

பாலை.

[இது, வரையாது பிரிந்து வருவான் வாடைக்குரைப்பானுய்ப் பாங்கற்கு உரைத்தது.]

[மாயேண்டன் பாடியது.]

உங்கு. ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
இராங்குதோல் கடுக்குஞ் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லேலா ஞாரே.

(இ-ன.):—நெல்லித்தழையை மராமானினம் உண்ணும் முன்றி
லையுடைய நல்லானுர்தான், பாம்பின் உசித்தோலைப்போன்ற அருவி
யையுடைய உயர்க்க மலையிற் பொருங்கியது ; வாடையே ! ஆண்டிச்
சேறலைப் பாதுகாத்திடுதி.—(எ-று.)

அருவியே, குளிர்க்கு தனித்த அவளை வருத்திடும் ; நீயுங் கூடின்,
பொருளாதவின், வாடை ! ஓம்புமதி என்றானம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமை நீங்கல்.

நெய்தல்.

[இது, வரைவிடைவைத்துப் பிரிவான் இவள் வேறுபடாமை
ஒற்றுவினானுற்குத் தோழி நகையாடி உரைத்தது.]

[நாவேநுஉத்தலையார் பாடியது.]

உங்க. விட்டென விடுக்குநாள் வருக வதுநீ
நேர்ந்தனை யாயிற் நந்தனை சென்றோ
குன்றத் தன்ன குவழுமண லடைக்கர
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சீசக்குஞ்
தண்கடற் சீசர்ப்பாந் யுண்டவென் னலக்கே.

(இ-ன.):—(கருதியலை முடிந்து) விட்டதனால், (நின்னுள்ளம்
மீள) விடுக்கும் நாளில் (எம்மீடம்) வருவாயாக ; (பிரியும்) அதனை நீ
டந்பட்டாயானால், கரையிடத்துப் புன்னைக்கிளையிற் புதாரை
கள் தங்கும்கடற்சீசர்ப்ப ! நீ திளைத்த என்னலத்தைத் தந்தனையாய்ச்
செல்லுதி.—(எ-று.)

‘நாங்தனை’என்றும் பாடம். ‘என்னலன்’என்றது, ஒற்றுமையால்.

உள்ளுறை:— ‘புன்னை.....சேக்கு’ மாறுபோல, கருத்தின்படி தாழ்ந்த தோழியின் நெஞ்சத்தில்பிரிந்து துயர்தரும் புதிய நீதங்களை என்பதாம்.

மெய்ப்பாடு—உகையைச் சார்ந்த பெருவிதம். பயன்—செலவழுங்குவித்தல்.

பாலை.

[இது, பொருண்மூற்றி மீன்வான் தேர்ப்பாகனுக்கு உரைப்பானும் தன்னெஞ்சிற்கு உரைத்தது.]

[அன்றூர்ந்தீமல்லை பாடியது.]

உடன். அஞ்சவ தறியா தமர் துளை தழீஇ
நெஞ்சணப் பிரிந்தன் றூயினு மெஞ்சிய
கையினி நெகிழினஃப் தெவனே நன்றான்
சேய வம்ம விருவா மிடையே
மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு
கோட்டுலி வழங்குஞ் சோலை [வே.
யெனைத்தென் ரெண்ணுகோ முயக்கிடை மலை

(இ-ள.):—(நெஞ்சே !) அஞ்சதலை அறியாமல் விரும்புஞ் துளையைத் தழுவிக்காண்டு நெஞ்ச (நோ) உண்ணும்படி பிரிந்திலேனுயினும், (வலி) குறைந்த கையின் பிணிப்புத் தளரின், அத்தனார்ச்சி என்னை பெரிதும் (எங்களுக்குத் துயர்தருவதாயிற்று ?) சேய்மையை யுடையன எங்களிருவருக்கும் இடையிலுள்ள வழிகள் ; புலி வழங்கும் (இச்) சோலையில், எத்தகையது என்றுகருதுவேன் கூட்டக்காலத்து உண்டான (அம்) மலைவை?—(ஏ-று.)

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமை நீங்கல்.

மருதம்.

[இது, தலைமகன் பரத்தையின் மறுத்தங்து வாயில்வேண்டித் தோழியிடைச்சென்றுதெளிப்பான்புக்காற்குத் தோழி சொல்லியது.]

[துள்ளியள் பாடியது.]

உடன். பாசவ விடித்த கருங்கா மூலக்கை
பாயக்தீர் நெல்லின் வரம்பனைத் துயிற்றி
யொண்டொடி மகளிர் வண்ட லயருந்
தொண்டியன்ன வென்னலந் தந்து
கொண்டை செண்டோ மகிழ்நானின் குளை.

(இ-ள.):—அவலையிடித்த உலக்கையை நெல்லின் அணையிற் கிடத்தி மகளிர் வண்டலாட்டை அயரும் ‘தொண்டி’ என்னும் ஊரைப் போன்ற எனது சலத்தைத் தந்து கொண்டுசெல், மகிழ்ந ! நினது குளுறவை.—(எ-று.)

நெல்லின் வரம்பு - நெல்லால் வரம்புபோல நீளமாகக் குவிக்கப் பட்ட குவியல். சலத்தைத் தந்து குளைக் கொண்டுசெல் என்றது, பண்டமாற்றைப் போன்ற நயம்கொடுத்தல்காண்ஸ. ‘பாசவல்....நலம்’ என்றது, எங்களை வேறுபடச்செய்யும் நின்னை ஏற்றுக்கொள்ளும் பேதைமையை உடையோமென்று கருதினை என்பதாம். ‘எங்கலம்’ என்றது, ஒற்றுமைகருதி.

மெய்ப்பாடு—நகை. பயன்—வாயின் மறுத்தல்.

குறிஞ்சி.

[இது, சிறைப்புறம்.]
[ஆசியின் பேருங்கண்ணன் பாடியது.]

உங்க. தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினுவை
விடுநா ஜுண்டோ தோழி விடர்முகைக்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்த
ணறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியிற் ரேருங்று
முந்தூழ் வேலிய மலைகிழ் வோற்கே.

(இ-ள.):—வலையல்கள் நெகிழ்ந்திட்டன ; தோள்கள் வாட்ட மடைந்தன ; ஒழியும் நாணம் நம்யிடம் உள்ளதோ ?; தோழி ! தாதை ஊதும் தும்பி பாம்பு உமிழும் மணியைப்போலத் தோன்றும் முந்தும் முறைமையாகிய காவலையுடைய மலைக்குரியான்றிறத்து.—(எ-று.)

உடன்கொண்டு செல்க என்றேனும், வரைந்துகொள்க என்றே னும் சொல்ல நாணம் ஒருப்படுத்தாகையின், ‘விடுநா ஜுண்டோ’ என்றார்கள்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்குமையறிவித்தல்.

மூல்லை.

[இது, வரைவிடை ஆற்குமையினக் கவன்ற தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]

[கோல்லண்டிசி பாடியது.]

உசா. பனிப்புத விவர்ந்த பைங்கொடி யவரைக் கிளிவா யொப்பி னெளிவிடு பன்மலர் வெருக்குப்பஸ் ஹருவின் மூல்லையொடு கனுவிவாடை வந்ததன் றலையு நோய்பொரக் கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் கடலாழி கலத்திற் ரேஞ்சு றி மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.

(இ-ள.):—அவரைமலர் மூல்லைமலரோடு செழிக்குமாறு வாடைக் காற்று வந்ததன்மேலும் துயர்மிகும்படி, கடலில் ஆழங் கலத்தினைப் போல மாலையில் மறைக்கிடும் அவர்குன்றும்; தோழி! கானுதி.—(எ-று.)

மூல்லை சிறந்தமையின் ஒடிவுருபேற்றது. துயர்மிகும் மாலையில் பகலில் ஆற்றுவ்கும் குன்றும் மறைக்கிடும் எவ்வாறுந்துவது? என்றாராம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, பிரிவிடை ஆற்றுளைங்க கவன்ற தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]

[கடிலர் பாடியது.]

உசக. யாமெங் காமாங் தாங்கவுங் தாந்தங் கெழுதகை மையி னழுதன தோழி கண்றுற்றுப் படுத்த புன்றலைச் சிறுஅர்! மன்ற வேங்கை மலர்பத நோக்கி யேறு திட்ட வேமைப் பூசல் விண்டோய் விடரகத் தியம்புங் குன்ற நாடற் கண்டவெங் கண்டேன.

(இ-ள.):—யாம் எமது காமத்தைத் தாங்கவும் தாம் தமது உரி மையினால் அழுதிட்டன ; தோழி! கிறுவர் வேங்கை மலரும் செவ்வி யைப் பார்த்துச் செய்த ஆரவாரம் மலைமுழுங்கிற் சென்று ஒவிக்கும் குன்றாடனைக் கண்ட எம்கண்கள்.—(எ-று.)

‘கமுதகை மையினான்,’ ‘மலர்ப்பதம்’—பாடபேதங்கள். ‘கன்று.....நாடன்’ என்றது, பிரிவிடை என்வேறுபாடுகண்டு ஊரார்தம்மு ளெடுக்கும் அலர் ஊர்முற்றும்பரவுமாறு செய்திட்டான் என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆந்றுமையறிவித்தல்.

மூல்லை.

[இது, கந்புக்காலத்துக் கடிகரச்சென்றசெவிலித்தாய் நற்றுய்க் குச் சொல்லியது.]

[குதிற்றத்தீர் பாடியது.]

உரை. கானங் கோழி கவர்குறர் சேவ
லொண்பொறி யெருத்திற் ரணசித ருறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவீற்
சீரா ஓராளே மடங்கை வேறார்
வேந்துவிடு தொழி வொடு செல்லினுஞ்
சேர்ந்துவர ஸ்த்யாது செம்மற் ரேரீர.

(இ-ன்.):—கானங்கோழிச்சேலவின் கமுத்திற்றிலைகள் உள்ளக் கும்படி புதலிடத்துத் தேனீர் ஒழுகும் பூக்கள் தோன்றும் மூல்லை நிலத்திற் சிற்றூரினன் (நம்) மகள்; வேற்றுரைக்குறித்து வேந்தன் ஏவிவிட்ட வினையோடு சென்றாலும் (இரவில்) தக்கிவருதலை அறியாததாகும் (அச்) செம்மலின் தேர்தான்.—(எ-று.)

எனவே, அவள்கற்பு சென்ற விணைய அன்றே மீனுமாறு மூற்று வித்திடும் என்றாளாம். ‘நுண்பொறி’, ‘அரியது’, ‘செம்மறேர்’—பாடபேதங்கள். * “சிர்பங்கிகழு.....பொன்னின், கற்பங்கி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்து, மிற்பங்கி வாயன்றி வைகல்செல் ஸாதவ னீர்க்களிறே” என்ற திருக்கோவையார்க்கருத்துஇதனேடொருபடை யொப்புமையுடைமை காணக.

மெய்ப்பாடு—உவகை. பயன்—மகிழ்வித்தல்.

· நெய்தல்.

[இது, வன்புறையெதிரழிந்து சொல்லியது.]

* திருக்கோவையார்...ஈ.ஒ.இ.

[தமிழ்த்தேவன் பாடியது.]

உசந். மாண்டி யன்ன கவட்டிலை யடம்பின்
ஞர்மணி யன்ன வொண்டுக் கொழுதே
யொண்டெராடி. மகளிர் வண்டலயரும்
புள்ளி மிழ் பெருங்கடற் சேர்ப்பனை
யுள்ளேன் ஒருழி படியியவரன் கண்டோ.

(இ-ன.):—அடம்பின் மலரைப் பறித்து மகளிர் வண்டலாட்டை
யாடும் பறவைகள் ஒலிக்கும் கடற்சேர்ப்பனைக் கருதேன்; (ஆதலன்.)
என்கண்கள் இனி உறங்குவனவாக.—(எ-று.)

தார்மணி - கிண்ணிமாலைச்சதங்கைமணி. அவன் அன்பின்மை
யாற் கருதேனுதலின், ‘கண்பால் இயர்’ என்றார். ‘மாண்டி.....சேர்ப்
பன்’ என்றது, காட்சிக்கிணிய என்னலத்தை அழித்துக் கவலையின்றி
மகிழ்கிண்றார் என்பதாம்.

மெய்ப்பாடு—ஆழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறிவுந்து ஒழுகாங்கிற தலைமதற்குத் தங்காவன்
மிகுதியாற் புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறுதலுமிப் பிற்றைகளான் கு
தோழி வரைந்துகொள்ளினால்லது இவ்வொழுகலாற்றின் இனிக்கூட
லரிதென வரைவுகடாயது.]

[கண்ணன் பாடியது.]

உசச். பல்லோர் துஞ்ச நள்ளென் யாமத்
துரவுக் களிறு போல்வந்
திரவுக் கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனைம் பெரும
வோரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியா.
முயங்குதொறு முயங்கு மறனில் யாயே.

*‘உருவுக் களிறு போல்வங் திரவுக் கதவு முயறல்’ என அறுசிரடியாகப் பிரதிகளில் எழுதப்பட்டு இப்பாட்டு ஆற்றிப்பாட்டாகக் காணப்படுகின்றது.

குறுந்தொகை

(இ-ன.):—பலரும் துயிலும் நன்னிரவில் யானிபோல வந்து கதவிடத்து (வந்தமையுணர) முயலுதலைக் கேள்வோதோமல்லோம் கேட்டோம் ; பெரும ! மயில் ஸலையில் அகப்பட்டாற்போல (எதிர்ப்படக் கூடாமைமையைக் குறித்து) யாம் வருக்குத்தோறும் முயக்குவான் அறனற்ற அன்னை.—(எ-று.)

இனிய கூட்டத்தைக் கெடுத்தவின், ‘அறனில்யாம்’ என்றான். ஒரி - அரிவையர் மயிரொழித்து எல்லாமயிர்க்கண்ணும் வருவது.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்க்க பெருமிதம். பயன்—வரைவுக்டாதல்.

நெய்தல்.

[இது, வரைவிடை ஆற்றுளைனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[மாலைமாறன் பாடியது.]

உசநி. கடலங் கான ஸாய மாய்ந்தவென்
னலமிழுந் ததனினு நனியின் னுதே
வாள்போல் வாய கொழுமடற் றுழை
மானில வென்னுட்டு வேலி யாகு
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோ ரறியப் பரந்துவெளிப் படினே.

(இ-ன.):—கானலிடத்து மகளிர்திரள் காத்திட்ட என்னலத்தை இழுக்கதைக்காட்டிலும் யிகவும் துண்பக்கருவதாகும் ; தாழை என் னுட்டிற்கு வேலியாக இருக்கும் ; (இல்லிடத்தில்) மெல்லம்புலம்பன் கொடுமை பலரும் அறியும்படி பரவி வெளிப்பட்டுவிடுன்.—(எ-று.)

எனவே, அலரை அஞ்சி ஆற்றுவல் என்றாம். தாழை..... வேலியாகும் என்றது, சூழ்தார் வருத்துமியல்பினர் என்பதாம்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்க்க பெருமிதம். பயன்—ஆற்றுமாறு வித்தல்.

நெய்தல்.

[இது, சிறைப்புறம்.]

[கபிலர் பாடியது.]

உச்ச.

பெருங்கடற் றிரையது சிறுவன்களுக்கை
களிற்றுச் செனியன்ன பாசனட மயக்கிப்
பனிக்கழி துழவும் பானுட் டனித்தோர்
தேர்வந்து பெயர்ந்த தென்பவதற்கொண்
டோரு மலைக்கு மன்னை பிறரும்
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளி
கிளையரு மடவரு மூளை
யலையாத் தாயரோடு நற்பா லோரே.

(இ-ள.):—சிறுவன்காக்கை களிற்றுக்காதைப்போன்ற (தாம்ர) இலையைக் கெடுத்துக் கழியிடத்து இரையைத்தேடும் கடுப்பக
வில் தளித்து ஓர்தேர் வந்து மீண்டது என்பர் ; அதனைக்கொண்டு
ஆராய்ந்து வருத்துவள் (என்னை) அன்னை ; கூந்தலையும் அணிகளையு
முடையாருள், [மகளிருள்,] இளையராய் மடைமையையுடையார் ;
(என்போல்) உள்ளார்கொல்? ; வருத்தாத தாயரோடு நல்லண்ணுபின்றே
யாவார் பிறமகளிர.—(எ-று.)

வண்காக்கை - கழுத்திற் சிறிது வெண்மையையுடைய காக்கை ;
கருங்காக்கையும், வெண்குருகுமாகலாம் ; கருமைவெண்மைகுறித்
தலை, காராட்டை ‘வெள்ளாடு’ என்னும் வழக்கிடத்துங்காண்க.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

குறிஞ்சி.

[இது, கடிசகர்த்தெளிவிலிங்கினமையறியத் தோழிக்கிறியது.]
[சேந்தம்புதனுர் பாடியது.]

உச்ச. எழினி பிகவடைய தீங்கனிப் படேஉர்
திறவோர் செய்வினை யறவ தாகுங்
கிளையுடை மாந்தர்க்குப் புளையுமா ரில்லென
வாங்கறிந் திசினே தோழி வேங்கை
வீயா மென்சினை வீடுக யாளை
யார்துவி லியம்பு நாடன்
மார்புரித் தாகிய மறுவி னட்பே.

• (இ-ள.):—‘எழினி’ என்பான் மிகவுடைய கணியின் தன்மையை உண்டாகச் செய்யும் [இனிய செய்கைகளை ஏற்றுக்கொள்ளும்] வல்லமையுடையோர் செய்யுங் தொழில்கள் அறத்தின் வழியிற் பட்டதாகும் ; சுற்றுத்தினையுடைய மாந்தர்க்கு உதவியாகும் இல்லறம் ; என்று அவ்விடத்து அறிந்தேன் ; தோழி ! வேங்கைமலர் (மேல்) உதிரவும் யானை உறக்கத்தை உணர்த்தும் நாடன்மார்பு உரிமையானதால் குற்றமற்ற நட்பே (உள்தாயிற்றே ? இன்றே).—(எ-று.)

தலைமகன் அறத்தின் வழியினாலும் மகப்பயங்கு சுற்றஞ் சுற்ற இனிது தங்குவான் எனக் களவிடை நம்மைனையிற் கருதினேன் என்பாள், ‘எழினி.....புணையுமாரில்’ என்றார்கள். கணி, இல் —ஆகுபெயர்கள். ‘வேங்கை.....நாடன்’ என்றது, இனிய சொற்களால்உணர்த்த வும் உணராது ஒழுகுகின்றான் என்பதாம். இனி, இச்செய்யுள், வரை வுடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதற்கும் ஏற்குமாற்றை உய்த்துணர்க.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

நெய்தல்.

[இது, வரைவு நீட்டித்தவழி ஆற்றுளாகிய சிழுத்தியைத் தோழி ஆற்றுவித்தது.]

[உலோகச்சலை பாடியது.]

உசா. அதுவர லண்மையோவரிதே யவன்மார்
பிறுக வென்ற நாளே குறுகி
யிங்கா சின்றே தோழி கான
லாடறை புதையக் கோடை யிட்ட
வடம்பனிர் மணற்கோ ஹர நெடும்பனை
ய வாகுது துறைவனைப்
பெரிய கூறி யாயறிந் தனளே.

(இ-ள.):—அவ்வரைவு வருதலில்லாமையோ உள்தாவதில்லை ; அவன்மார்பை இறுக்க்கடலாம் என்ற நாள் குறுகவும் இவ்வகைத் தயர் உண்டாகின்றது ; தோழி ! கானலில் வலிய அரை புதையும்படி கோடையில் (கடல் கொணர்ந்து) குவித்திட்ட அடம்பு விளங்கும் மணலானுகிய மலைபோன்ற திட்டு மேலேறுவதால், நெடிய பனை குறியனவாகும் துறைவன்றிறத்துப் பெரியவற்றைக் கூறி நம்யாயும் அறிச்திட்டாள் ; (ஆதவின்.)—(எ-று.)

மூலமும் உரையும்.

உசகு

அரிது - இன்று என்று பொருள்தந்தது ; * “மனக்கவலை மாற்ற வரிது” என்பழிப்போல. குறுகி - குறுகவெனத்திரிக்க. களவிற் கலத்தலாகாவாறுஇற்செறித்து விரைவில்வரைவைக்கூடக்செய்வான் அன்னை என்பாள், ‘துறைவனை.....அறிந்தனள்’ என்றாள். ‘கானல்துறைவன்’ என்றது, இடையூற்றின் யிகுதியால் தானே நம் மனத்தின்படி தாழ்வான் என்பதாம்.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

குறிஞ்சி.

[இது, வரைவிடைவைப்ப ஆற்றகிற்றியோவென்ற தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]

[கபிலீஸ் பாடியது.]

உசகு. இனமயி லகவு மரம்பயில் கானத்து
நரைமுக வூகம் பார்ப்பொடு பணிப்பப்
படுமழை பொழிந்த சார ஸவர்நாட்டுக்
குன்ற நோக்கினேன் ஓரூழி ·
பண்டை யற்றே கண்டிசி னுதலே.

(இ.ள.):—மயில்கள் அகவுக் கானத்தில், குரங்குகள் குட்டிக் கோடு கடிக்கும்படி பயன்படும் மழை பொழிந்த சாரலையுடைய அவர் நாட்டுக்குன்றத்தை நோக்கினேன் ; தோழி ! பண்டைனிலைமையதோ பாராய் என்னுதலே ?—(எ-று.)

எனவே, அவர்குன்றைக் கண்டு ஆற்றுவல் என்றாளாம். ஜகம் - குரங்கினுள் ஒருவகை. ‘இனமயில்.....குன்றம்’ என்றது, சற்றத்தா ரோடு மகிழும்படி மனையறத்தைக் கைக்கொள்வன் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமாறுணர்த்தல்.

பாலை.

[இது, தலைமகன் பாகற்கு உரைத்தது.]

* திருக்குறள் - கடவுள்வாழ்த்து—எ.

[நாமலாரிமகள் இளங்கண்ணன் பாடியது.]

உ.நி.0. பரலவற் படுநீர் மாந்தித் துணையோ
டிரலை நன்மா னெறிதலு முகனு
மாலை வாரா வளவைக் காலீயற்
கடுமா கடவுமதி பாக நெடுநீர்ப்
பொருகயன் முரணிய வண்கட்
பெரிதீங் கிளவி தெருமர லுகவே.

(இ-ன.):—துணையோடு கூடிய ஆண்மான் பரந்கள் செறிந்த
பள்ளத்துவீரைக் குடித்து (அலீ) ஏறிதலும் துள்ளாரிற்கும் மாலைக்
காலம் வருமுன்னர், காற்றினியலைப்போன்ற விரைவுடைய குதிரை
யைச்செலுத்துவாய், பாக ! உண்கண்களையும் சிறந்த இனிய சொற்
களையுமுடையாளது துயர்கெடும்படி.—(எ-று.)

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—பாகன் விரைங்து தேர்விடல்.

மூல்லை.

[இது, பிரவிடைத் தோழி பருவமன்ற பட்டது வம்பென்று
வற்புறுத்தது.]

[இடைக்காடர் பாடியது.]

உ.நி.க. மடவ வாழி மஞ்ஞை யாயினாங்
கால மாரி பெய்தென வதனைதி
ராலது மாலை பிடவும் பூத்தன
ஶாரன் றிகுளை தீர்கங்கின் பட்டே
கழிந்த மாரிக் கொழிந்த பழநீர்
புதுநீர் கொள்ளிய வகுத்தரு
நொதுமலர் வானத்து முழங்குகுரல் கேட்டே.

(இ-ன.):—(முன்வந்து) சென்ற மாரிக்காலத்து (நிரப்பிப் பயன்
படுத்தி) மிகுந்த நீரை, புதுநீரை ஸிரப்பிக்கொள்ளுதற்கு (நீர்சிலைகளி
னின்று) வடியவிடும் நொதுமலர்தம் இடபோன்ற முழுக்கத்தைக்
கேட்டு, காலமழும் பெய்ததாகக் கருதி, மயிலினம் ஆலவும் ஆவின ;
பிடவங்களும் பூத்திட்டன ; (ஆதலின்,) (அவை) அறியாமையையுடை
யன ; கார்ப்பருவமன்ற தோழி ! நின்தூயர் ஒழிக.—(எ-று.)

வாழி - குறிப்பாற் கெடுக எனப் பொருள்பயன்தது.

மெய்ப்பாடு - பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன்வரவறிந்து தோழி, அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம்பெருமாட்டி தீயன கடிந்து நீண்காற்றினுயென் ரூட்குக் கிழத்தி உரைத்தது.]

[கிடங்கிற்குலபதி னைக்குண்ண் பாடியது.]

உடிட. நெடிய திரண்ட தோள்வளை நெகிழுக் கொடிய னுகிய குன்றுகெழு நாடன் வருவதோர் காலையின் முகந்திரி யாது கடவுட் கற்பி னவனே பேணி மடவை மன்ற நியெனக் கடவுபு துனியல் வாழி தோழி சான்றேர் புகழு முன்னர் நானுப் பழியாங் கொல்பவோ கானுங் காலே.

(இ-ன.):—‘நெடிய திரண்ட தோள்வளை நெகிழும்படி கொடிய னுன நாடன், வருங்காலத்து முகம் மாறுபட்டிடாது கடவுட்டன்மை யை உடைய கற்பினால், அவனையே விழைக்கு (அதனால்,) அறியா யாகுவை தணிவாக சீ ;’ என்று மாறுபடுமாறு செலுத்தி, (மாறுபடா மையின்,) சீற்றங்கொள்ளாதி ; தோழி ! அறிவுள்ளார் (பிறர்) புகழு முன் வெட்கிப் (பிறரைப்) பழித்தலை ஒருப்படுவரோ ? ஆராய் பிடத்து.—(எ-று.)

அவன் புனைக்கு உரைத்தலையும் போறேன், குற்றங்களையும் குறிக் கொள்ளேன் என்பான், ‘சான்றேர்.....கானுங்காலே’ என்றான்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—மகிழ்வித்தல்.

பாலை.

[இது, பிரிவிடைத் தோழி வற்புறுத்தது.]

[பூங்கண்ண் பாடியது.]

உஞ்ச.. கேளா ராகுவர் தோழி கேட்டின்
 விழுமிது கழிவ தாயினு நெகிழ்தாற்.
 பூச்சே ரணையிற் பெருங்கனின் ரெலைந்தனின்
 ஞுட்டெயர் கேட்டு ஸீலர் மாதோ
 வொலைகழை நிவந்த வோங்குமலைச் சாரற்
 புலிபுகா வுறுத்த புலவுராறு கல்லனை
 யாறுசென் மாக்கள் சேக்குங்
 கோடுயர் பிறங்கன் மலையிறங் தோரே.

(இ-ன.):—(நின்துயரைக்) கேட்டிலராகுவர் ; தோழி ! கேள் ;
 மேல், சிறந்ததொருதொழில் கேட்டைவதானாலும், படுக்கையிடத்துத்
 தனித்துறைதலின், அழகு அழிந்த நின் புதுத்துயரத்தைக் கேட்ட
 பின் கீட்டியார் ; மலைச்சாவலில் புலி உணவின்பொருட்டுச் சின்து
 கொன்றதனால், புலால் நாறும் மலைமுழுஞ்சிடத்து வழிச்செல்வார்தங்
 கும் மலையைக் கடக்கார.—(எ-று.)

நான்துயர் - புதுத்துயர் ; ஆவது - இதுகாறும் எவரும் துய்த்
 திராத துயர். வழிக்கொடுமை புலியிடத்தும் அச்சத்தை அகற்றியமை
 தோன்ற, ‘புலிபுகா.....மலை’ எனப்பட்டது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

பாலை.

[இது, பருவங்கண்டு வற்புறுத்துங் தோழிக்குக் கிழத்தி உரைத்
 தது.]

[பாராகாபள் பாடியது.]

உஞ்ச.. இலையிலாகினை யினவண் டார்ப்ப
 முலையேர் மென்முனை யவிழ்ந்த கோங்கின்
 நலையலர் வந்தன வாரா தோழி
 X பயிலிருங் கதுப்பிற் பாயலு முன்ளார்
 செய்பொருடானசைகிச் சென்றே
 ரெய்தின ராவென வருஷங் துதே.

* தூயிலீஸ்தங்குப்பு தூயிலீஸர்மாங்குப்பு

மூலமும் உரையும்.

உக்கு

(இ-ன.):—கிளையிடத்து வண்டு ஒவிக்க, முகையின் அழகையுடைய முகைகள் மலர்ந்தன கோங்கினிடத்து ; இரவில் துயில் வரமறந்திட டன ; படிக்கையையுங் கருதாராய், முயன்று செய்யும் பொருளைத் தரப் போனார் மீண்டனர் என்னும் நாதுதான்வாராததாகும்.—(எ-று.)

வாரா நாது என இயையும். ‘துயிலவா’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—அழகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, இடைநின்று மீன்வரெனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.]

[கடுதுபெருந்தேவன் பாடியது.]

உடுடு. பொத்தில் காழு வத்த யாஹுத்துப்
பொரியரை முழுமூத அருவச் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி யுயங்குநடைச்
சிறுகட் பெருநிரை யுறுப்பி தீர்க்குந
தடமருப் பியானை கண்டனர் தோழி
கடன்கட ணிறீஇய ரெண்ணி யிடந்தொறுங்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற வாரே

(இ-ன.):—சரத்தில் யாமரத்தின் அடி ஜாரிருவக் குத்திக் கையால் எடுத்து (யானைத்) திரளன் பசியை கீக்கும் யானையைக் கண்டனராவர் ; தோழி ! கடமைமுற்றும் செலுத்தற்கு (எற்பன) எண்ணி இடங்கொறும் பொருட்பிணியாற் சென்ற காதலர், (தாம்) சென்ற வழியில்.—(எ-று.)

பொத்து - விகாரம். காமர் - விருப்பம். ‘பொத்தில்.....கண்டனர்’ என்றது, அக்கம் மிகுமாறு அவ்வாறும் ஜாக்குவதாகும் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

பாலை.

[இது, பொருள் விலக்கப்பட்ட கிழவன் கௌலாழுங்கியது.]

உடுசு. || மணிவரார்ந் தன்ன மாக்கொடி யறுகைப்
னீ பிள்ளைகள் மென்கொம்பு பினையோடு மமர்ந்த
மானே ருக்ஞங் கானம் பின்பட
விளம் பழை வருவது மவரத் ||
தாங்க லொல்லுமோ பூங்குழை யோயெனச்
சொல்லா முன்னர் நில்லா வரகி
நீர்விலங் கழித லானுத்
தேர்விலங் கினவாற் ஓறரி கண்ணே.

(இ-எ.):—‘அறுகம்புல்வினைப் பின்தங்கி, அறுத்துச் செப்பனிட்
டாற் போன்ற கொம்பினையுடைய, துணையோடும் விரும்பிய ஆண்
மான், துள்ளாநிற்கும் கானம் பின்னாகச் சென்று, இத்துணைப்பொருள்
கூடியதும் மீண்டுமிவுதும், அத்துணைக்காலம் தாங்கல் கூடுமா? அழ
கிய குழுமயோய்! ’ என்று சொல்லுமுன் (காப்பில்) நில்லாதனவாகி
என்னீர்க்கை விலக்கனமையின், வருந்தலைப் பொருதனவாய் தெளிவில்
ளின்றும் விலக்கி, [அழுதிட்டன,] (முன்னர்க்கைமத்) தெளிந்தா
ளது கண்கள்தாம்.—(எ-று.)

பின்கறன் - அ, கு - சாரியைகள். சிறந்த அறுகிழைப் பினை உண்
டல்கருதி ஏறு பின்னிடத்திருக்கத்து. கொம்பு மானே ற என இயையும்.
‘மணி.....கானம்’ என்றது, செல்லும் ஆறும் விரைவில் மீளச்செய்
திடும் என்பதாம். இ டலம், அ வரை, விலங்கழிதல்—விகாரங்கள் ;
சட்டுக்கள் சிறுமையை உணர்த்தின. சொல்லாமுன்னர் விலங்கின -
விரைவுபற்றிய காலவழுவுமைதி. தேர் - முதனிலைத்தொழிற்பெயர்.

மெய்ப்பாடு—இளிவரல், பயன்—செலவழுகுவித்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவனர்த்திய தோழிச்சூக் கிழத்தி உரைத்தது.]
[உறையுரீச் சிறுக்கீதன் பாடியது.]

உடுசு. வேறு முதலுக் கோடு மொராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவி
ஞர்களி வெற்பன் வருதொறும் வருப
மகலினு மகலா தாகி
யிகலுங் தோழிந்க காமத்துப் பணக்கேய.

(இ-ன.):—வேர், அடி, கிளை இவற்றை ஒன்றும்த் தொழித்தாற் போலத் தொங்கித் தொடர்ந்து கீழிடத்துத் தாழ்ந்தாற் போன்ற வீழ் தல்கொண்ட [வளைந்த] பலாவினையுடைய வெற்பன், வருஞ்தொறும் வருவதாகும் ; (அவன் நம்மை) அகன்றாலும் அகலாமல் மாறுபடும் நம் காமய்ப்பகைதான்.—(எ-று.)

எனவே, வரவை உணர்ந்து வரைவைக் கூறுகின்றும் என்றாலாம். பகை - பகையாகிய வரைவை உணர்த்தல். வரும் - நின்வாயினின் து வந்திடும். ‘வேவரும்.....வெற்பன்’ என்றது, எளிதில் இனிய மணத்தைத் தரான் என்பதாம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றாமையறிவித்தல்.

மருதம்.

[இது, தோழி தலைமகந்து வாயின் மறுத்தது..]

[பரண் பாடியது.]

உநுஅ. வாரலெஞ் சேரி தாரனின் ரூடேர
யலரா கிண்றுற் பெரும கானிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
வேந்துகோட்ட டியானைச் சேந்த ஹுறந்தை
யரியரி லம்புக னிளங்கோட்டு வேட்டை
நிரைய வொள்வா ஸிளோயர் பெருமக
ன மிகி யார்க்காட்டன்ன விவள்
பழுதிர் மாணவர் தொழுதன கண்டே.

(இ-ன.):—வாராதி எம்சேரியிடத்து ; தாராதி நன்மாலையை ; அவர் உண்டாகின்றது, ஆதவின் ; பெருமானே ! காவிரியினையும், (வையைப்) பெருந்துறைக்கண் மருதத்தோடு கட்டிய யானையினையுமுடைய ‘சேந்தன்’ என்பானது உறைநூற்றையும், யானையை வேட்ட மாடும் (வருத்துவதில்) நிரயம்போன்ற வாளையுடைய காளையர்தலைவ ஞன் ‘அழிசு’ என்பானது ஆர்க்காட்டையும் போன்ற இன்கலம் (எம்மை நீ சிதையாதி என சின்னை) வணங்கினா.—(எ-று.)

வையையாற்றில் ‘மருதப்பெருங்துறை’ என்பதொன்றுண்டு ; இதனை, * “வருடுனல் வையை மருதோங்கு முன்றுறை” என்புழியுக் காண்க. ‘சேந்தன்’ என்பான் பாண்டியன்மேற் படையெடுத்து அவன் வையைப்பெருங்துறைமருதில் தந்திபிணித்திட்ட வரலாக்குன்று உண்டுபோலூம். உறந்தை, ஆர்க்காடு - இவற்றுருபும் உம்மையுக் கொக்கன.

மெய்ப்பாடு—வெகுளி. பயன்—வாயின்மறுத்தல்.

குறிஞ்சி.

[இது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று ॥ [அவனே] பரிசுப்பல் என்று கருதியதனைத் தலைமகஞும் நயப்பாளாகக் கூறியது.]

[கபிலர் பாடியது.]

உடுக்கு. மழுசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத்
தருவி யார்ந்த தண்ணூறுக் காந்தண்
முகையவிழ்ந் தானு நாறு நறுநாதற்
பல்விதழ் மழுச்சண் மாறு யோயே
யொல்லவ யாயினுங் கொல்லவ யாயினு
நியளங் தறிவைநின் புரையை வாய்போலப்
பொய்ம்மொழி கூறல்லோ தெவானே
நெஞ்ச ராந்தே நின்வயி ஞனே.

(இ-ள்.):—மாரிக்காலத்துக் குன்றில் காந்தள் கமழுவதுபோற் கமழும் நறுநாதலையும் கண்ணைபுமுடைய மாமைசிறத்தோய்! வாழக் கெய்வை எனினும் அழியச்செய்வை எனினும் (உங்க்காவனவாம் ;) உயர்வைத்தருதலை கீ அளங்தறவாய் ; உண்மைபோலப் பொய்க்கலல் என்னை? (பொய்க்கப் பொருந்தாமையின்) நெஞ்சம் நல்லதாயிற்று நின்னிடத்து.—(எ-று.)

எனவே, அறத்தொடு நிற்பின் மிழைப்பல் ; நில்லாயேல் அழிவல் ; உண்மை உயர்வைத் தந்திகம் ; அறத்தொடு நிற்க நினைத்தமை

* சிலப்பதிகாரம் - ஊர்க்காண்காதை—எடு.

¶ இருதலைப்பகரத்துள்ளவை யிகைபோலூம் ; ‘யானே’ என் நிருத்தல் கேர்.

மூலமும் உரையும்.

உக்கு

யின் கன்னெஞ்சினை என்றிலைகளை உணர்த்தினார்ம். ‘மழை..... மாயோய்’ என உலப்பற்ய உயர்த்தி விளித்தாள்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, அவர்வரவிற்கு நியித்தமாயினங்கு ஆற்றுளாகிய தலை மகட்குத் தோழி சொல்லியது.]

[கல்லாடனும் பாடியது.]

உ.ஈ.ஓ. குருரு மிருவிசும் பிவரும் புதலும்
வரிவண் டே வாய்ந்தாகிழுந் தனவே
சரிவளைப் பொலிந்த தோனுஞ் செற்றும்
வருவர்கொல் வாழி தோழி பொருவார்
மண்ணெடுத் துண்ணு மண்ணஸ் யானை
வண்டேர்த், தொண்டையர் வழையமலரடுக்கத்
கன்றி லோரா விலங்கிய [அக்
புன்று னோமைய சுரனிறந் தோரே.

(இ-ன.):—பறவைகளும் விசம்பிற் பறப்பனவாகும் ; புதன்மலர் களும் வண்டுகள் ஊத வாய்திறந்திட்டன ; தோளை முனிக்தும் [பிரிந் தும்] வருவாரோ இன்று ? தோழி ! இல்விவிருந்து ஆராயாமல் தொண்டையர்தம் மலையைப்போன்ற செல்லாகாவாறு தடுத்திட்ட சுரத்தைக் கடக்கார.—(எ-று.)

அடுக்கத்துச் சுரன் என இயையும். தொண்டையர் - தொண்டைக்கொடியைச் சூடுனேர். வழை - சுரபுன்னை.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, இருங்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழிக் குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

[குருவிக்கீர்ணேயிற்றி பாடியது.]

உசக. பழமமை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சித்டடுக்காயெண்ணின் விற்பெயற் கடைநாட்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரா
னள்ளென் யாமத் ஸதயெனக் கரையு
மஞ்சவரு பொழுதி னுஜு மென்கண் ஹ
உஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
னெஞ்சபுண் னுற்ற விழுமாச் தானே. ந

(இ-ள.):—மாரிக்காலத்துக் கடைநாளில் ஏருமை, என்னிரவில் (இதன்வேட்கை) வியப்புடையதென்னும்படி கரைந்திடும் காலத்து, என்கண்கள் துயிலாதனவாகும் ; தோழி ! அரசர்கள்கணக்கை ஆயும் வகையைப்போல வருந்தி என்னெஞ்சம் புண்ணுகும்படி பொருந்திய துயரத்தால்.—(எ-று.)

சித்டி காய் - உள்ளீடில்லாத காய். எண் - எள். வில் - வானவில், சிறுபிள்ளானிலும் பெருந்தண்டம்பெறல்வேண்டிதலான், காவலர் கணக்காய்பவர் மிகவும் அஞ்சி வருந்துவர்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறி வித்தல்.

பாலை.

[இது, உடன்போக்குநேர்க்கத் தோழி கிழுத்திக்கு உடன்போக்குணர்த்தியது.]

[பாலைபாடிய பேநுங்கடுங்கோ பாடியது.]

உசுல. ஊட ரல்ரெழுச் சேரி கல்லென
வானு தலைக்கு மறனி வண்ணை
தானேயிருக்க தண்மகன் யானே
நெல்லி தின்ற மூளையிறு தயங்க
வண்வாய்ந் திசினு லவரொடு சேய்நாட்டு
விண்டெராட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் ரதிவழி நிலைய நிரே.

(இ-ன.):—ஊரில் அவரைமுவும், சேரியில் கல்லெண்ணும் ஒவி உண்டாகவும், அமையாது வருத்துவாள் அன்னை ; அவள்தன் மகளாகிய யான்தான், நெல்லிதின்ற பற்கள் தோன்ற மலைத்தாழ்வரரத்துக் களிற்றடிகள் பதிந்த வழியில் நின்ற நீரை (நீ) உண்ணலே அவரோடு சூழ்ந்திட்டேன.—(எ-று.)

‘இருக்கத் தன்மனை,’ ‘இருக்க தன்மனை’—என்பன பாடபேதங்கள். தன்மகன்— மகலே மருங்கிற பாறிரிகளாலி.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்குரேவித்தல்.

குறிஞ்சி.

[இப்பாட்டு,அன்னை வெறியெடுக்கக் கருதாசின்றாள்; யாம் இனி இதற்கு என்கொலோ செயற்பாலது? எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது.]

[பேருஞ்சாத்தன் பாடியது.]

உசந. மறிக்குர லுத்துத் தினைப்பிரப் பிரீதிச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேய்க்கொள்ளிய விவளைனப் படுத
நேதக் கண்மே தோழி மால்வரை
மழைனினை யாடு நாடனைப்
பிழையே மாகிய நாமிதற் படவே.

(இ-ன.):—மறிக்கழுத்தை அறுத்துத், தினைப்பிரப்பை வைத்துக் கவர்த்த வழியில் பலவாச்சியங்களும் ஒவிப்பத், தோற்றத்தாலன்றி உற்ற நோய்க்கு மருந்தாகாத அயலான தெய்வம் பலவற்றேருடும் வாழ்த்திப், பேயாற் கொள்ளப்பட்டாள் இவள் என்று கூறப்படுதல் கோவத்தக்கதன்றே! நாடனைப் பிழையாத நாம் இத்துயரிற் படுவதோ?—(எ-று.)

‘பொய்க்கொள்ளியன்’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்—வரைவுக்டாவதல்.

குறிஞ்சி.

[இது, ஆந்றுளெனாக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்றது.]

[கபிலர் பாடியது.]

உசூ. தலீமமை கெழிலைய கான்யாற் றிகுகரை
யொலிநெடும் பிலீ துயல்வர வியலி
யாடுமயி லகவு நாட னம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்ணம
பசந்தக் காலும் பசப்பொல் லாடே.

(இ-ள.):—மழை கூடியதனால் கான்யாற்றின் அலைமோதுக் கரையில் தழைமுத்த தோகை அசையும்படி சென்று ஆடுகின்ற மயில் (துளையை) அழைக்கும் நாடன், நம்மோடு விரும்பிக் கொண்ட நட்பு, (மேனி) பசந்தவிடத்தும் (தான்) வேறுபாடுடையாததாகும்.—(எ-று.) ‘கலீமமை.....நாடன்’ என்றது, வேண்டியதைப் பெற்றுவந்து மனைக்கண் என்னேடு துய்தத்திற்கு மகிழ்ச்சு என்னை அழைக்கும்படி இல்லறத்தை மேற்கொள்வன்று ஆற்றுவேன் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆந்றுமைக்கல்.

குறிஞ்சி.

[இது, வரையாது பிரிந்தவிடத்து அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்துகோடல்காரணமாகத் தானென்த தோழி தலைமகட்டுக் கூறியது.]

[கந்துர்க்கதப்பின்னை பாடியது.]

உசூடு. காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டுங்
தாமறி செம்மைச் சான்றேர் கண்ட
கடனறி மாக்கள் போல விடன்விட
ஷதம்தளை யவிழ்ந்த வேகல் வெற்ப
னன்னர் நெஞ்சத்தன் ரேஞ்சி நின்னிலை
யான்றனக் குரைத்தனென னுகத்
தானு ணின்னிஃ் தாகா வாடே.

(இ.ள.):—காந்தளின் முகைகளில் வண்டிகள் வாயைத் திறக்கும் பொழுதில் கடமைகளை உணர்ந்த மாக்களைப்போல இடம்விட்டு மலரும் காந்தளையுடைய வெற்பன் நல்ல நெஞ்சினன் ; தோழி ! சின்னிலைமையையான் அவனுக்கு இத்துயர் உண்டாகாவாறு கூறினே ஞக, (உடன்கொண்டு செல்ல) அவன்ருன் நாணினன். —(எ-று.)

எனவே, உடன்கொண்டு செல்க வென்றதும் வரைபொருட்குப் பிரிந்திட்டான் என்றார்ம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

பாலை.

[இது, வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]

[நக்கீர் பாடியது.]

உச்ச. *நமக்கொன் றுரையா ராயினுங் தமக்கொன்
றின்னு விரவி னின் றுலை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே.

(இ.ள.):—நமக்கு ஒன்றையும் உரையாரானதும் பொருந்திய துயரையுடைய இரவில் துணையாகிய [குறியிடமான] மனைப்பக்கத்து டி வேங்கைக்கும், ஆற்றல்வல்லோர் புள்வாயிலாக விடும்துதை விடுதற்கு மறந்தாரோ ?—(எ-று.)

இன்னு ஒன்று இரவு என மாற்றி உரைத்தலும் ஒன்று.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றஞமையறிவித்தல்.

பாலை.

[இது, மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகவின், நாழும் பொருட்குப் பிரிந்தமென்னும் நெஞ்சிற்கு நாளது சின்மையும் இளமையதருமையுங் கூறிச் செலவழுங்கியது.]

* இப்பாட்டு ஆற்றியினதாதல் உணர ஒருபிரதியில், ச, டி அடி களுக்கு இடம் விடப்பட்டிருக்கும்.

[காலநிகழ்கையார் பாடியது.]

உச்ச
இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவள
மொருங்குட னியைவ தாயினுங் கரும்பின்
காலநி கழிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி அரைய வசையி ரீநீர்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளாழிய
வாள்வினை மருங்கிற பிரியார் நானு
முறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசு ஞேரே.

(இ-ன.):—உலகத்துப் பெரும்பொருள் ஒருங்கே கூடுவதாயினும்
சிறுமகளைவிட்டு ஆனுதற்குரிய பொருளை ஆக்கும் தொழிலில், அறி
வுடையோர் கூற்றத்தின் மாறுபாட்டிற்கு அஞ்சிப் பிரிந்திடார்; (ஆத
வன், யாம் பிரிவை உடன்படோம்.)—(ஏ-ஆ.)

கரும்பின், அயின்றன்ன, ஊறிய, வசையில் இவை, தீநீர் என்பத
ஞேடி தழுவும். எயிறு ஊறிய - இடத்துங்கழ் பொருளின் தொழில்
இடத்தின்மேலேறியது. உறல் முறை - பொருங்கிய முறைமை. எயிற்
ஊற்றிற்குக் காலநிகழ்கையில் கீர்க்கசிவை உவமையாக்கிய சிறப்பா
னே, இதனுசிரியர் “காலநிகழ்கையார்” எனப்பாராட்டப்பட்டனர்
போலும்.

மெய்ப்பாடு—அச்சம். பயன்—செலவழுகுவித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் சிறைப்புறத்தானுகத் தலைமகட்குத் தோழி
சொல்லியது.]

[கருமூரிச் சேர்மான் சாத்தன் பாடியது.]

உச்ச. | சேறி ரோவெனச் செப்பலு மாற்ற
| மருஷி ரோவென யினவலும் வினவாம்
யாங்குச் செய்வாங்கொ ரேழி பாம்பின்
பையுடை யிருந்தலை துமிக்கு மேற்றெடு
நடுநா ளான்னார் வந்து.
நடுமென் பண்டுதோ ளடந்திசு ஞேரே.

(இ-ள்.) :— செல்வீரோ என்று சொல்லவும் பொரேம் ; வருவீரோ என வினவும் வினவோம் ; எவ்வகை செய்வோம் ? தோழி ! இதியோடு நள்ளிரவென்றும் கருதாராய் வந்து தோளை அடைந்தார், அவர்.—(எ-று.)

பிரிவத்துயரை நோக்கினமையின், ‘சேற்றோ.....ஆற்றும்’ என்றும், ஆற்றிடையூற்றறைக் கருதினமையின், ‘மருவிரோ.....வினவாம்’ என்றுங் கூறினால். ‘எண்ணார்’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையறிவுத்தல்.

நெய்தல்.

[இது, தலைமகள் சிறைப்பிற்றத்தானுகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

[கல்லாடனுர் பாடியது.]

உச்சை. சேயாறு சென்று துணையரி யசாவரா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுரு வெறிந்த புண்டனிர் தெந்தையு
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயு
முப்பை மாறி வெண்ணெற் றர்கிய
வுப்புவிலை கழனி சென்றன எதனுற்
பனியிரும் பரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னெனிய ரொன்னுந் தூடே.

(இ-ள்.) :— சுருமீன் பாய்க்க புண்ணுறித் தந்தையும்கடவில் (மீன் வேட்டைக்குச்) சென்றனன் ; அன்னையும் உப்பைக் கொடுத்து நெல் லைப் பெறக்கருதி உப்புவிலைகழனியிடம் சென்றனள் ; ஆதவின், சேர்ப் பற்கு இப்போழ்து வரின் எளியளாவாள் என்றுகூறும் தூதாகச், சேய்மையுள்ள ஆற்றைக் கடந்து, உதவிகள் அரியவாதலைக்குறித்து வருந்தாது, (உடன்பட்டுக்)கேட்பாரைப்பெறின் நல்லதாகும். (எ-று.)

எனவே, அற்றநோக்கும் குற்றமுடைய களவின்தன்மையை உணர்த்தினாள்.

மெய்ப்பாடு—இளிவரல், பயன்—வரைவுகடாதல்.

மூல்லை.

[இது, வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருங்கு கூறியது.]

[பாண்டியன் பள்ளுதேந்தான் பாடியது.]

உடன். தாழிரு டுமிப மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி யூழியிற்
கடிப்பிடு முரசின் முழங்கி யிடத்திடத்துப்
பெய்தினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்ம ஊள்ளமோ
ஏவளின் மேவல மாகிக் குவளோக்
குறுந்தா ஞேண்மலர் நாறு
நறுமென் கூந்தன் மெல்லனை யேமே.

(இ-ள.):—மின்னி, நீரை இனியவாகச் சிதறி, முரசினைப்போல
மூழங்கி, மேஹம்மேஹும் இடித்துப் பெய்து இப்பொழுது வாழ்வா
யாக ; வானமே ! யாம்தாம், செய்யக் கருதிய விளையை முடித்திட்ட
பெருமையுள்ள மனத்தோடு இவளோடு பொருங்கினேமாய்க் கூந்தலை
யுடையாளின் மெல்லனையிடத்தேம் ; (ஆதலால்.)—(எ-று.)

கவுக்கை ஞாகிழுக்கலாகாவாறு இன்பஞ்சிறக்கச் செய்தவின்,
'வாழி.....வான்' என்றான். கடிப்பு - குறுந்தடி. வான் - அண்மை
விளி.

மருதம்.

[இது, தலைமகற்கு வாயினேர்க்கு புக்க தோழிக்குத் தலைமகன்
சொல்லியது.]

[அழிசிந்த்சாத்தனுர் பாடியது.]

உடக். அருவி யன்ன பருவறை சிதறி
யாறுநிறைப்பகரு நாடனைத் தெரியுற்
றஃது மன்னு மொருநாண் மற்றது
தவப்பன் ஞோடாண் மயக்கி
வெளவும் பண்பி ஞோயா கின்றே.

(இ-ள.):—அருவிபோன்ற நீரைச் சிதறி கூற்றிடத்துத் தன் விரிறையை விலைப்படுத்தும் காட்ஜோ உணர்ந்து அக்கூட்டம் பொருங் திடும் ஒருங்கள் ; அக்கூட்டந்தான், மிகப்பலங்கள் தோளை மயங்கச் செய்து(உயிரைக்கவரும் தகுதியுள்ள துயர்தருவதாகின்றது.—(எ-று.)

‘அருவி.....காட்ன்’ என்றது, பரத்தையரோடு புனலாடித் தகுதி கெட ஒழுகுகின்றன என்பதாம். அஃது மன்னும் - விகாரம்.

மெய்ப்பாடு—வெகுளி. பயன்—வாயின்மறுத்தல்.

குறிஞ்சி.

[இது, கழறிய பாக்கற்குக் கிழவன் உரைத்தது.]

[ஒருசிறைப்பேரியள் பாடியது.]

உடன். தீண்டலு மியைவது கொல்லோ மாண்ட
வில்லுடை மினோயர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மட்மா னேர்ப்படத் தன்னோயர்
சிலைமாண் கடுவிசை கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகண் டன்ன வுண்க
ஞூறிருங் கூந்தற் கொடிச்சி தோனே.

(இ-ள.):—இளைஞர் கல்லோத்சிக் கலைத்ததனால் கானத்தில்,
இனத்திற் பிரிந்த துயருள்ளமாண்கண்ணை(மருட்சியால்) நிகர்த்து,
அவள்தங்கையர் கலைமானின் மார்பிடத்து அழுத்திக் குருதியோடு
பறித்திட்ட அம்பினை மாறுபட்டாற்போன்றமையுண்ட கண்களையும்
கூந்தலையுமடைய கொடிச்சிதோனைத் தீண்டலும் பொருங்னுங்
கோல் ?—(எ-று.)

முன்னைக் கூடியாக்கு இடந்தலைப்பாட்டிற் கூடலாக்கோல் என்
பான், ‘தீண்டலு மியைவதுகொல்’ என்றன். தனது வருகையைக்
குறித்து நாற்புறமும் மருண்டு நோக்குதலான் மானையும், வருத்தலான்
வாளியையும் உவமை கூறினான்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலீ.

[இது, பிரிவரெனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]

[சிறைக்குடியாந்தையார் பாடியது.]

உங். அல்குற பொழுதிற் புறுது முகைதயங்கப்
பெருங்கா ஹ்ளு மசைவளி போலத்
தண்ணிய கமழு மொண் னுத லோயே
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல்
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்
பறியா தேறிய மடவோன் போல
வேமாந் தன் றில் வுலக
நாழுளே மாகப் பினியலேந் தெளிமே.

(இ-ன.):—சுருங்குதலுற்ற பொழுதில் [மாலையில்] இன்பழுது
காட்டைக் கருதும் காற்றைப்போலக் கமழும் நுதலோம் ! வருங்
தினையானால் (உண்மையென்ற யான்) கண்டதைக் கூறுவேன்; தேனி
ஒரு அக்கும் மலையில் (பொறுத்தஸாற்றுத) முதிய ஏணியை அறியா
மல் ஏறிய அறிவிலானைப்போல ஏமாப்படுடையதாகும் எங்கின் றனை
இவ்வுலகத்தை ; நாம் உயிருடன் இருப்போமாகப் பிரியோம் தெளி
வாய்.—(எ-று.)

இந்பழுது, வீகாரம். மால்பு - ஏணி; * “சவினொயாட சறவினோ
வோர்க்கெதமர் மால்பியற்றும்” என்றார் திருக்கோவையாரிலும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

பாலீ.

[இது, பொருள்வலித்த கெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.]

* திருக்கோவையார்—கந்த.

[உந்திரன் பாடியது.]

உள. புறவுப் புறத்தன்ன புன்கா அகாஅத்॥
துச்சினை யன்ன நளிகனி யுதிர
விடுகீண வில்லோடு பற்றிக் கொடியவர்
வருநர்ப் பார்க்கும் வன்க ணூடவர்
நீர்நசை வேட்கையி ஞர்மென்ப தணியு
மின்னுக் கானமு மினிய பொன்னூடு
மணிமிடை மருங்குன் மடந்தை
யணிமுலை யாக முழக்கினாஞ் செலினே.

(இ-ள.):—உகாமரத்தில் கனிகள் உதிர (அவற்றை) வில்லோடு கைப்பற்றிக் கொடியரும் வழிவருவாரை(அலைத்தற்குப்)பார்ப்பவரும் இரக்கமில்லாருமாகிய ஆடவர் நீரை விரும்பிய வேட்கையினால் உண் கின்ற துயர்தரும் கானமும், மடந்தையின் மார்பிடத்தை மருவிச்செல் விள் இனியவாகும்.—(எ-ற.)

அன்ன - நீர்நசையை கீக்கும் அத்தகைய.. ஆர்ம் - † “அவற்றுள், செய்யுமென்னும.....உரம்” என்றதனான் முடிந்தது. பொருள்வயிற் பிரிவில்லடன்கொண்டுசேறல் உலகவழக்கன்னமையின், அழுங்குவித்தல் தோன்ற, ‘மடந்தை.....செலின்’ என்றான். ‘மூழ்கினம்’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—செலவழுங்குவித்தல்.

மூல்லை.

[இது, பருவவரவின்கண் வரவுளியித்தாங் தோன்றத் தோழி தலை மகட்கு உரைத்தது.]

[ஒக்கூரி மாசாத்தி பாடியது.]

உளு. மூல்லை யூர்ந்த கல்லுயர் பேறிக் கண்டனம் வருகஞ் சென்மோ ஓதாழி யெல்லூர்ச் சேர்த்தரு மேறுடையினத்துப் புல்லூர் நல்லான் ழுமணி கொல்லோ செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு வல்வி லீனையர் பக்கம் போற்ற வீரமணற் காட்டாறு வருங் தெர்மணி கொல்லாண் டியம்பேய வளவே,

† தொல் - சொல் - வினை - கச.

(இ-ள்.) :— ஊரைச் சேரும் ஆனின் மணிகோல் ? செய்தொழில் முற்றிய உள்ளத்தோடு காலையர் காக்கக் காட்டாற்றில் வரும் தலை மகன்தேர்மணி கொல் ? ஆங்கு ஒவித்தவை உள்ளன ; (ஆதவின்,) தோழி ! கல்வின் உயர்த்தவிடத்தில் ஏறிக் கண்டுவரச் செல்வமோ?— (எ-று.)

உணவிற்காகப் பிறவுயிர்கட்டுக் கேடுசெய்யாது புல்லை ஆர்த்து இனிய பாலைத் தரும் ஆனின் நல்லியல்பு, 'புல்லூர் நல்லான்' என்றத அற் புலனுயிற்று. 'புல்லார்' என்றும் பாடம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, தோழிக்குக் குறைமருமற் றலைமகன் கூறியது.]

[கூழிக்கோற்றன் பாடியது.]

உஎசு. பினைத்தோட் குறுமகள் பாவை தைகுடியும் பஞ்சாய்ப் பள்ளங் சூழ்ந்து மற்றில ஞாத்தெழுவு வன்முலை யொளிபெற வெழுதிய தொய்யில் காப்போர ரத்தலு மறியார் முறையுடையரசன் செங்கோல் வையத் தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேசைத் தமன்ற வளிதோ தானேயில் வழுங்க ஹரே.

(இ-ள்.) :— சிறுமகளுக்குப் பாவையைச் செய்தும், பஞ்சாய்க் கோரை நிறைந்த பள்ளத்தைச் சூழ்ந்தும் இவள்முலையிடத்து யான் எழுதின தொய்யிலைக், காப்பவர் [ஒரைமகளின்] அறியவும் அறியார் ; முறைமையையுடைய அரசன் செங்கோல் செல்லும் உலகத்தில், யான் அவளைக் கேட்பின் என்னவாகும் ? மிகவும் அறியாமையுடையது, துணிவாக ; (ஆதவின்,) அளியதோ இல்லூர்தான்?— (எ-று.)

'முறையுடை.....யாங்காவது' என்றது, மட்டேறுமாறு மறுத் தல் பழித்தருவதாகும் என்றதாம். கொல் - அசைநிலை.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

பாலை.

[இது, தலைமகன் பிரிச்தவழி அவன் குறித்த பருவங்கள் தோழி அறிவாரைக் கண்டு வினாவியது.]

[ஸுரிந்பிச்சையார் பாடியது.]

* உள்ள. ஆசி ரெருவி னுயில் வியன்கடைச் செங்கெல் மல்லை வெண்மை வெள்ளி மு தோரிந்பிச்சை யார் மாந்தி யற்கிறை வெய்ய வெப்பத் தண்ணீர்ச் சேமச் செப்பிற் பெற்றியரோ நீயே மின்னிடை நடுங்குங் கடைப்பெயல் வாடை யெக்கால் வருவா ரென்றி யக்கால் வருவரெங் காத லோரே.

(இ-ன்.):—மனையை அடுத்த கடையில் வாங்கிய செங்கெல்லின் சோற்றுத்திரளையும் வெண்ணெய்யையும் ஓரில்லில் பிச்சையாகப் பெற்று முன்பனிக்காலத்துக் குடுள்ள நீரையும் காப்பிற்கொண்ட செப்பிடத்துப் பெறுவாயாக நீதான் ; மின்னால்போன்ற இடையினாள் அஞ்சிகின்ற கடைப்பெயலையுடைய வாடையில் வருவர் என்கின்றனே ; அக்காலத்துக் காதலர் வருவர் ; (ஆதவின், அவ்) வாடை ஏப்பொழுது வந்திடும் ? உணர்த்துவாய்.—(எ-று.)

எனவே, நீ உணர்த்தின் சோறு, வெண்ணெய், வெங்கிரி இவற்றைத் தருவல் என்றாராம். தண்ணீர் - நீர் என்னுங்குணையாய் நின்றது. ‘ஸுரிந்பிச்சை’ யென எடுத்தாண்ட சிறப்பானே, ‘ஸுரிந்பிச்சையார்’ என ஆசிரியர் வழங்கப்பட்டார்போலும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்குமை நீங்கல்.

பாலை.

[இது, பிரிவிடை வற்புறுத்துங் தோழிக்குத் தலைமகன் உரைத்தது.]

* இப்பாட்டு, “ஆசி ரெருவி னுயில் வியன்கடை, செங்கெல் வியன்கடைச்செங்கெல்லமலை (வெண்மை,) வெள்ளி மு.....காத லோரே” என்று பிரதிகளில் காணப்பட்டமையின், ஒருவாறு அதுமானித்துக் குறிக்கப்பட்டது.

[வேசிகாத்தள் பாடியது.]

உனஅ. உறுவளி யுளரிய வந்தளிர் மாறுத்து
முறிகண் டன்ன மெல்லென் சீறடிச்
சிறுபசும் பாவையு மெம்மு முன்ளார்
கொடியர் வாழி தோழி கடுவ
னூழுற தீங்கணி யுதிர்ப்பக் கீழிருஞ்
தேற்பன வேற்பன வுண்ணும்
பார்ப்புடை மந்திய மலையிறங் தோரே.

(இ-ன.):—தோழி! ஆண்குரக்கு முதிர்ந்த கனியை உதிர்த்திடக் கீழிடத்திருங்து ஏற்பவற்றை ஆராய்ந்து உண்ணும் குட்டிகளையடைய பெண்குரக்குகள் மிக்க மலையைக் கடந்தார், தென்றல் அசைத்திட்ட மாவின் முறிபோன்ற சிறுஅடியையுடைய குராப்பாவையையும் எம்மை யும் கருதார் ; (ஆதலின்,) கொடியராவர.—(எ-று.)

‘கடுவன்.....மலை’ என்றது, விலக்கிடத்து ஒழுக்கமும் நம்பால் இன்றே என்று வெட்கிலர் ; அவர்தகுதி என்னை ? என்பதாம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

மூல்லை.

[இது, வற்புறுத்துங் தோழிக்குக் கிழுத்தி உரைத்தது.]
[மதுரை மநுதலினாகலூர் பாடியது.]

உனகு. | திரிமருப் பெருமை யிருணிற மையான்
வருமிட றியாத்த பகுவாய்த் தெண்மணி
புலம்புகொள் யாமத் தியம்புதொ றிசைக்கு
மிதுபொழு தாகவும் வாரார் கொல்லோ
மழுகெழு மறைந்த மாயிருஞ் துறுகற்
றுகன்சூழ் யானையிற் பொலியத் தோன்று
மிருக்பல் குன்றம் போக்கித்
திருந்திறைப் பணைத்தோ ஞுள்ளா தோரே.

(இ-ன.):—காரானின் கழுத்திற்கட்டிய மணி ஓலித்திடும் பொழுது இஃதாகவும் [மாலைவங்தும்] மழை பொருங்தியதால் மறைந்த சிறு மலை பழுதி சுற்றிய யானைபோலத் தோன்றும் குன்றங்களைப் (பின்னுகப்) போக்கித் தோளைக் கருதாதோர் வாராராயினர.—(எ-று.)

மூலமும் உரையும்

உ.ந.ந.

எருமை மையான் - இருபெயரொட்டு. வருவிடறு - ஒலிவரும் கழுத்து. கொல் - அசை. 'மழை.....குன்றம்' என்றது, காலம் வந்த மையுணர்க்கும் மீண்டிலர் என்ற கருத்தால்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை கீங்கல்.

குறிஞ்சி.

[இது, கழற்றெதிர்மறை.]

[நக்கீர் பாடியது.]

உ.ந.ப. கேளிர் வாழியோ கேளிர் நானுமென்
னெஞ்சுபினிக் கொண்ட வஞ்சி லோதிப்
பெருங்தோட் குறுமகள் சிறுமெல் லாக
மொருநாள் புணரப் புணரி
னரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.

(இ-எ.):—அன்பீர் வாழ்வீராக ; அன்பீர் ! என்றும் என்னெஞ்சு கைப் பிணித்தலைக் கொண்ட கூந்தலையும், தோளையுமுடைய சிறுமகளின் மார்பை ஒருங்கள் கூடக் கூடின் பின்னர் அரைநாள்வாழ்வை ஏழும் வேண்டேன் யான்தான்.—(எ-று.)

எனவே, உயிரையும் அவன்பொருட்டு விடவேண் என்றாலும்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, பிரிவிடை வேறுபட்டாளர்க் கண்டு தோழி வற்புறுப் பாட்குக் கிழுத்து உரைத்தது.]

[குடவாயிப்பீர்த்தன் :பாடியது.]

உ.ந.க. வேண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போங்கைக் குடுமி வெண்டோ
டத்த வேம்பி னமலீ வான்டூச்
சுரியா ருளைத்தலை பொளியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானஞ்
சென்றனர் கொல்லோ சேயிழழ நம்பே.

(இ-ன.):—பணையின் வெண்டோட்டையும் அத்தத்து வேம்பின் மலரையும் சூடிக் குன்றுகள் கலந்திட்ட கானத்தைச் சென்றார்கொல்? சேயிழாம்! எமர்தாம்.—(எ-று.)

பொதுளிய - நிறைந்த. கருக்கு - கருக்குமட்டை. கொல் - அங்க் நிலை. 'வெண்மணைல்.....கானம்' என்றது, அச்செவ்வியை தோக்குவார் என்செவ்வியழிவை தோக்கிலரே என்செய்வது? என்பதாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, வினைவயிற் பிரிச்தவிடத்துத் தோழிக்குமுத்திக்கு உரைத்தது.]
[நாகம்போத்தன் பாடியது.]

உ.ஏ. சேவ்விகொள் வரகின் செஞ்சவற் கலித்த
கெளவை நாற்றின் காரிரு னோரிலை
நென்னி நாண்மறி கெளவிக் கடன்கழிக்குங்
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை
நீர்த்திகழு சிலம்பி னேராங் கவிந்த
வெண்கு தாளத் தந்தும்பு புதுமல
ரார்கழல் புகுவீ போலச்
சோர்கு வவல வென்பர்கொ லவரே.

(இ-ன.):—வரகின் கவைத்த காரிருள்போன்ற ஒரு இலையை மாணின் இளங்கள்று கடித்து (உணவுக்) கடனைக் கழிக்கும் கார்ப் பருவத்தை ஏற்ற புனத்தைக் காணின், (நம்)கைவளைகள், மலையிடத்து ஒருபடியாய் அழிந்த கூதாளத்தின் புதுமலர்களில் இகழ்களின் பொருத்துவாய் கழன்று உதிரும் மலரைப்போலக் கழல்வனவல்ல என்று கருதுவரோ அவர்தாம்?—(எ-று.)

எனவே, கார் வரக் காதலர் வருவர்; அதுகாறும் ஆற்றல் அறி வடைமை என்றார்கள். காரிரு னோரிலை - குருத்திலை.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

பாலை.

[இது, தலைமகன் பொருள்வயிற் பிரிச்தவழி ஆற்றுளைக் கவன்ற தோழிக்கு அவர் பிரிய ஆற்றேனுயினேனல்லேன், அவர்

மூலமும் உரையும்.

உக்கு

போயின கானத்துத்தன்மையினைக்கு வேறுபட்டேனென்று கிழத்தி சொல்லியது.]

[பேசுவாடிய பேருங்குடுங்கோ பாடியது.]

உஅந.. உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅ
ரில்லோர் வாழ்க்கை யிரவினு மினிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிக்
சென்றனர் வாழி தோழி யென்றுங்
கூற்றத் தன்ன கொலைவேன் மறவ
ராற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடைப் பருந்துபார்க் திருக்கு
நெடுமூ திடைய நீரி வாரே.

(இ-ன.):—‘உள்ளதை அழிப்பார் உள்ளவராகக் கருதப்படார் ; வறியார்வாழ்க்கை இரத்தலினும் இழிந்தது’ என்று சொல்லியதை (நாம்) தெளியும்படி காட்டி, தோழி! வேலையுடைய மறவர் வழியில் தங்கி அருகி வழங்குவாரைக் கொன்றதனாலான முடைநாற்றத்தைப் பருக்கு பார்த்து இருக்கும் நீண்ட பழைய துண்பத்தையுடைய ஆற்றிற் சென்றிட்டார்.—(எ-று.)

இரத்தலின் இன்னைத்தில்லை யாதலால், ‘இரவினும் இளிவு’ என்றான். கொலைவேல் - உடையான்றெழுழில் உடைமைமேனின்றது.

மெய்ப்பாடு—ஆச்சத்தைச் சார்ந்த பெருவிதம். பயன்—ஆற்றுமை நீங்கல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடைத் தோழி கிழத்திக்குரைப்பாளாய் உரைத்தது.]

[மினொவேட்டத்தீர் பாடியது.]

உஅச.. போருத யானைப் புகர்முகங் கடுப்பு :
மன்றத் துறுகன் மீமிசைப் பலவுட
நெண்செங் காந்த ளாயிழு நாட
னறவ னுயினு மல்ல னுயினு
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ
வரையிற் ருழ்ந்த வால்வெள் ளாருவி
கொன்னிலைக் குரம்பையி னிழிதரு
மின்னு திருந்தவிச் சிறுகுடி போரே.

(இ-ன.):—பொருத யானையின் முகம்போல, மன்றத்து செருகுக் கிய கற்களின்மேல் பலமலர்களோடு செங்காங்களும் மலரும் நாடன், அறத்தினாலும் அவ்வளவிலும் கம்மைப் பழிப்பாரோ? (பழித் தற்கு) அவர்தம்மையும் உடன்பெற்றிலரோ? அருவி குடிசையிடத்து இழியும் இச்சிறுகுடியிருப்பினர்.—(எ-று.)

புகர் - புள்ளி. தாழ்ந்த - தங்கிய. கொன் - அச்சம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றலித்தல்.

பாலை.

[இது, பருவங்கண்டு வேறுபட்டவிடத்து வற்புறுத்துக் தோழிக்கு வண்புறையெதிர் அழிந்து தலைமகன் சொல்லியது.]

[பூதந்தேவன் பாடியது.]

உஞ்சி. வைகா வைகல் வைகவும் வாரா
ரெல்லா வெல்லை யெல்லவுங் தோன்றூர்
யாண்டூர் கொல்லோ தோழி யீண்டிவர்
சொல்லிய பருவமோ விதுவே பல்லூழு
புன்புறப் பேடையோடு பயிரி விண்புற
விமைக்கண் னோதா கின்றே வமைத்தலை
ழுனசைஇ யொருபருந் திருந்துவக்கும்
வானுயர் பிறங்கன் மலையிறங் தோரே.

(இ-ன.):—தோழி! மூங்கிலின்மேல் ஊனை விரும்பித் தனித்த பருங்து தங்கும் மலையைக் கடந்தார், [பிரிந்த தலைவர்,] (கூடிய காலத்து) நிற்றலில்லாத நாட்கள் கீண்டுகிற்கவும் வந்திலர் ; தோழி! இரவின் எல்லைமுழுதும் காணப்பட்டிலர் ; பேடையோடு பழகிப் புரு இமைத்தற்கண் (காண்டவொழிதலின்,) எவ்வகைத்துயரை எய்து கின்றது? அவர் வருவதாய்க் கொல்லிய பருவம் இதுதான்.—(எ-று.)

பருவத்தியல்பு வேட்கலிஞ்சக்செய்தல் தோன்ற, 'பேடை யோடு.....ஏதாகின்ற' என்றார்கள்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, இரங்கு பின்னின்ற கிழவன் குறைமருமற் கூறியது.]

[எயிற்றியனர் பாடியது.]

உஅசு. உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
ரமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழுகி
லார நாறு மறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கண் மடஞ்சை
மூரன் முறவலைடு மதைஇய நோக்கே.

(இ-ன.):—வாயையும், கூந்தலையும், கண்ணையுமுடைய மடஞ்சை
யின் புன்சிரிப்பையும், மதர்ச்ச நோக்கத்தினையும் (இதைமீதின்றி)
உள்ளிக்காண்பேன் போல்வேன்.—(எ-று.)

எனதே, மடலேறங் குறிப்புத் தோன்ற மருதவாறு கூறினாலும்.
எழுதல் அரிதென, முறவல், நோக்குகிலுற்றை ‘உள்ளிக் காண்பேன்
போல்வன்’ என்றான். இனி, இச்செய்யுள், பாங்கற்குச் சொல்லியதற்
கும் ஏற்குமாற்றை உப்பத்துணர்க.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மூல்லை.

[இது, பிரிவிடை வேறுபட்ட கிழத்தி நம்மைத் துறங்கு வாரா
ரென்று கவன்றுட்குப் பருவங்காட்டித் தோழி வருவரெனச் சொல்
வியது.]

[கச்சிப்போட்டு நன்னுகையார் பாடியது.]

உஅஞ். அம்ம வாழி தோழி காதல
ரின்னே கண்ணிங் துறக்குவர் கொல்லோ
முந்காட் டிங்க னிறைபொறுத் தசைஇ
யொதுங்கல் செல்லாப் பசப்புளி ஓவட்கைக்
கடுஞ்சுன் மகனிர் பேரல் நீர்கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபுணரிச்
செழும்பல் குங்ற நோக்கிப்
பெருங்கலி வான மேர்தாரும் பொழுதே.

(இ-எ்.)—கேட்பாயாக, தோழி ! பிறைபோல, [வெண்மை நிற முடையவாய்ச்] சென்று, குன்மகளிரப்போல, சீரைக் கொண்டு விண்ணில் ஏற்மாட்டாது, குன்றத்தைக் குறித்து மேகம் அழகுதங் திடும் பொழுதில், காதலர், இங்கிக்முச்சிகளைக் கண்டும் துறப்பேரோ ? (துறவார்.)—(எ-று.)

முழுத்திங்களில் மறு உண்மையின் தூலவண்மையையுணர்த் தப் பிறை கூறப்பட்டது. குன்மகளிர் புளிப்பை விழையும் இயல்பினர்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றலித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகனது வரவுணர்த்து நம்பெருமான் நமக்கு அன்பில வெள்ள தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[கபி லரி பாடியது.]

உ.அ.அ. கறிவள ரடுக்கத் தாங்கண் முறியருந்து
குரங்கொருங் கிருக்கும் பெருங்கன் ஞட
னினிய ஞக வினினாத் தியன்ற
கின் ஞ வையினு மினிதோ
வினிதெனப் படேம் புத்தே ஞடே.

(இ-எ்.)—மின்குகொடிகள் வளர்ந்த மலையில் மினின் தழையை
உண்ணும் குரங்குள் கூடியிருக்கும் பெருமலைகாடன், (நமக்கு)
இனியனுவன் ; ஆதலின், அவன் இனமாயினமையின் உண்டாய நம்
துண்பத்தினும் இனியதோ ? இனிதென மதிக்கப்படும் தேவருவகத்
தின்பம்.—(எ-று.)

‘கறிவளர்.....நாடன்’ என்றது, குன் கோக்காது அதித்த நம்மை
விழையும் தகுதியினன் என்பதாம். பிரிவு, கூட்டத்தில் இன்பத்தை
மிகுலித்தலின், ‘இன்னுமையினும்.....நாடே’ என்றாள். நாடு - ஆகு
பெயர்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இயற்படமொழிதல்.

பூல்லை.

[இது, காலங்கண்டு வேறுபட்டாளெனக் கவன்ற தோழிக்குக்
காலத்து வாசிலைரென்று வேறுபட்டேனவுள்ளேன், குறிரப்புறத்தார்

கொடியவர்ன்று கூறக்கேட்டு வேறுபட்டேன்று தலைமகள் சொல்லியது.]

[பேரங்கண்ணன் பாடியது.]

உங்கள் வளர்ப்பிறை போல வழிவழி பெருகி விறைவளை நெகிழ்த்த வெவ்வ னோயோடு குழுமிசைந் தளையே மாகிச் சாஅ யுழுமியர் னமையி னுழப்ப தன்றியு மழுமியுங் தோழி மான் ருபட் டன்றே பிப்பட்ட மாரி படாஅக் கண்ண மவர்திறத் திரங்கு நம்மினு நந்திறத் திரங்குமில் வழுங்க இருக்க அருமை.

(இ-ன.):—பிறைபோல முறைமுறையே பெருகி, வளையல்களை நெகிழ்த்த (பிரிவு) கோயோடு குழுதலைப் பொருங்கிய அத்தகையே மாகி வருக்கி (அவரை) அடுத்தமையின், (நாமே) வருங்குவதன்றியும் மழுமியும், தோழி ! மயக்கங்கொண்டது ; மாரியில் துயிலாத கண் ஞேமாய் அவர்திறத்து இரங்கும் நம்மைக்காட்டிலும் நந்திறத்து இரங்கிடும் இத்துயர்தரும் ஊர்தான்.—(எ-று.)

இறை-முன்கை. மழுமியும்-எச்சங்கமம். கண்ணம்-முற்றெச்சம். மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றஞ்சமை நிங்கல்.

நெய்தல்.

[இது, வற்புறுத்துங் தோழிக்குத் தலைமகள் அழிவற்றுச் சொல்லியது.]

[கல்போருசிறுநுரையாரி பாடியது.]

உகூ. காமந் தாங்குமதி யென்கோர் தாமஃ் தறியலர் கொல்லோ வளைமது கையர்கொல் யாமெங் காதலர்க் கானே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருகீர்க் கல்போரு சிறுநுரை போல மெல்ல மெல்ல விஸ்லா குதுமே.

(இ-ன.):—காமத்தைப் பொறுத்துக்கொன் என்று கூறுவோர், அப்பொறுக்கலாகாமையை அறிக்கில்லோ ? பொறுத்திடும் அத்தகைய வல்லமையினரோ ? யார் எம்காதலரைக் கானேமானாலும் துயர் மிக்க கெஞ்சத்தோடு பெரிய கீரிடத்துண்டான கல்லில் மோதும் சிறு கையைப்போல மெல்ல மெல்ல இல்லையாய் விடுவோம்.—(எ-று.)

‘கல்போரு சிறுநூலா’ என எடுத்தாண்ட சம்பற்றிப்போலும் இதனுசிரியர் ‘கல்போருசிறுநூரயார்’ எனப்பாராட்டப்பெற்றனர்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றஞமையுணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, பாங்கற்கு உரைத்தது.]

[கபிலீபாடியது.]

உகை. சூடிடுண மருங்கிற கலித்த வேனற்
படுவினி கடியுஸ் கொடிச்சிகைக் குளிரே
யிசையி னிசையா யின்பா னித்தே
கிளியவன் விளியென விழுவெலால் லாவே
யதுபுலந் தழுத கண்ணே சாரற்
குண்டுடீர்ப் பைஞ்சனைப் பூக்த குவளை
வண்டுபயில் பல்லிததழ் கலைத்
தண்டுளிக் கேற்ற மலர்போன் றனவே.

(இ-ஏ.)—புனத்தில்தினையில் விழுங்கிலியை ஓட்டும் கொடிச்சியின் கைக்குளிர்தான் இனிய இசையைபுடையது ; (அதனைத் தம்மை வென்ற) அவள் மொழியென்று கிளிகள் வீழாதனவாகும் ; அக்கிளிவீழாமையைக் குறித்து அழுத கண்கள் குவளையின் மழுக்கு எதிர்க்க மலரைப்போன்றன.—(எ-று.)

எவ்விடம் ? எவ்வியல் ? என்ற பாங்கற்குக் கூறியது ‘அது.....கண்’ என்றது, மகளிர்குணத்தில் ஒன்றுய மடத்தை விளக்கியது.

மெய்ப்பாடு—உவகை. பயன்—பாங்கற்கு உணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்புமிகுதி சொல்லியது.]

[பாணர் பாடியது.]

உகை. | மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை
புனரூ பசங்காய் தின் றதன் றப்பற்
கொன்பதிற் ஜென்பது களிற் ஜெ டவணிகற
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிறையத்துச் செலீஇயரோ வண்ணை
மொருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஓரிற் ருஞ்சலோ வில்லோ.

(இ-ன.):—குளித்தற்குச் சென்ற அரிவை, புனல் சொண்டுத் பசுங்காயைத் தின்ற பிழைக்காக (அவள்தமர்) எண்பத்தொருகளிற் கிடை அவள்கிறையுள்ள பொற்பாவையைக் கொடுப்பவும் கொள்ளா ஸ்யே அப்பெண்ணைக் கொலைபுரிந்திட்ட நன்னைப்போல நீக்காத நிரயத்துப் போவாளாக அன்னை ; ஒருங்கள் விருந்தினாக வந்த தனுவ் பகையை முகத்திற் காட்டும் ஊரில் துயிலுதல் இலளாயி னள் ; (ஆதலால்.)—(எ-று.)

பற்றத்திலன் ; பழமுமன்று ; அவனதே யென்னும் துணிவும் இல்லை ; (இவள் எடாதொழியின் அவற்கே கிடைத்தலும் ஜயமுடையது எனுமிவை புலப்பட, ‘புனற்று பசுங்காய்’ எனப்பட்டது.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்—இடையூ ருணர்த்தல்.

மருதம்.

[இது, பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குச் சிழுத்தி உரைத்தது.]

[கள்ளிலாத்திரையன் பாடியது.]

உசந. கள்ளிற் கேளி ரார்த்திய வள்ளுர்ப்
பாளை தந்த பஞ்சியன் குறுங்கா
யோங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரு
மாதி யருமன் மூது ரண்ன
வயல்வெள் எாம்பல் பகைகள் றித்தழூ
தித்திக் குறங்கி னாம்மா றலைப்ப
வருமோ சேயியழை யந்திற்
கொழுநர்க் காணிய வளியேன் யானே.

(இ-ன.):—கள்ளினுலே கேளிரை நுகர்வித்த பாளைதந்த பனை நுங்கோடு மீனும் ‘ஆதியருமன்’ என்பானது மூதுரைப்போன்ற சேயி யழையான், [பரத்தை,] ஆம்பற்றழை குறங்கை வருத்த அப்பழனப் பொய்கைக்கண் கொழுநரைக் காணுதற்கு வருஷாள் ; அளிக்கத்தக் கேண் யான்தான்.—(எ-று.)

கேளிர் - ஈண்டிச்சான்றூர். முதூர் - ஓர்ஊர்போலும். ‘கள்ளின்முதூரன்ன, சேயிலை’ என்றது, ஒழுக்கமில்லாரால் துய்க்கப்படும் பரத்தையின் இழிவைப் புலப்படுத்திற்று. ‘கொழுகர்’ என்றதும் இதனை வலியுறுத்தும்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—வாயினேர்தல்.

நெய்தல்.

[இது, பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப் பறிவுறீஇயது.]

[அஞ்சியாந்தை பாடியது.]

உகூச. கூடலூட னுடியுங் கான ல்கியுங்
தொடலை யாயமொடு தழுவனி யயர்ந்து
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
தித்தி பரந்த பணையெழின் மென்றே
திருந்திழை துயல்வுக்கோட்டுசைத்த பசங்கழை
தழையினு முழையிற் போகான் [த
ருண்றந் தனன்யாய் காத்தோம் பல்லே.

(இ-ன.):—கடவில் உடனுடியும், கானலில் தங்கியும், ஆயத்தா ரோடு குரவைக்கூத்தாடியும் ஏதிலரைப்போல வந்து கூடிப்போவா னுனால், அலர்வதாயிற்று ; தழையிடத்தும் செல்லான் ; தாய் காத் தோம்பலைத் தந்தனன்...—(எ-று.)

தழுவனி - குரவை. தித்தி - தேமல். துயல்வு - அசைவு. உழை - மான்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—செறிப்பறிவுறுத்தல்.

மருதம்.

[இது, வாயில்வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது.]

மூலமும் உரையும்.

உசந.

[தூங்கலோரி பாடியது.]

உகநு. உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் சௌரீஇயுங்
தழையனிப் பொலிந்த வரயமொடு துவன்றி
விழவொடு நின்றூய் நீயே யீஃபோ
வோரா வல்சிச் சீரில் வரழ்க்கைப்
பெருநலக் குறுமகன் வந்தென
வினிவிழ வாயிற் ரென்னுவில் வூரே.

(இ-ன.):—(பரத்தைமகளிர்) திரளோடு (புனலாட்டு) விழவைக்
கொண்டு சின்றூய் தொன்; இப்பொழுது, ஆயலாகாத உணவின் சீரை
யுடைய இல்வாழ்க்கையைக் கொண்ட சிறுமகன் வந்ததால் மேல்
விழவண்டாயிற்று என்னும் இன்னுர்தான்.—(எ-று.)

பரத்தையரை விட்டு மீண்டமையைப் பாராட்டும் ஊர் என்பாள்,
'ஓரா.....இவ்வூர்' என்றான்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—வாயினேர்தல்.

நெய்தல்.

[இது, கானும் பொழுதிற் கானுப்பொழுது பெரிதாகலான்
ஆற்றுளாய தலைமகள் தலைமகன் சிறைப்புறத்தானுகத் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

[பேரும்பாக்கன் பாடியது.]

உக்கா. அம்ம வாழி தோழி புன்னை
யலங்குசினை யிருந்த வஞ்சிறை நாரை
யறுகழிச் சிறுமீன் முளையிற் செறுவிற் ரீணன்
கண்ணுறு நெய்தல் கதிரொடு நயக்குந்
தண்ணாந் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழற லோம்புமதி தொடியோ
ளின்ன ளாகத் துறத்த
ஞும்மிற் ரகுமோ வென்றனை துணிக்டே.

(இ-ன.):—கேட்பாயாக, தோழி! நாரை சிறுமீனை வெறுப்பின்
நெய்தன்மலரைக் கதிரோடு விழையும் துறைவனைக் காணின், கழ

குறுந்தொகை

ரூதி ; வளையினள் இத்தன்மையளாக விடுதல் உம்மிடம் உண்டாவது தகுமா ? என்பாய் துணிக்குது.—(எ-று.)

அது கழி - ரீற்ற கழி. கண் நாறும் - கண்போலத் தோன்றும். ‘நாரை.....துறைவன்’ என்றது, பகற்குறி வாய்த்தல் அரிதாயின், இரவுக்குறியை விழைங்குதலைக்கைவிடாதுவருத்துவன்என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுக்காதல்.

குறிஞ்சி.

[இது, தோழி வரைவுமலிக்கத்து.]

[காலிரிப்பும்பட்டினத்துக் காரிக்கண்ண் பாடியது.]

உக்கள். அங்கிலீம் புரீஇய கொடுஞ்சிலை மறவர் வைவார் வாளி விறற்பகை ஓபனூர் மாறுநின் ரெதிர்ந்த வாறுசெல் வம்பல ருவலிடு பதக்கை யூரிற் ரேன்முங் கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப் புணர்ந்துடன் போதல் பொருளென வுணர்ந்தேன் மன்றவவ ருணரா ஓங்கே.

(இ-ள.):—மறவர் அம்பின் பகையைப் பொருள்செய்யாராய் எதிர்த்து இறங்கிட்ட புதியார்மேல் இட்டுவைத்த இலைக்குவை ஜார் போலத் தோன்றும் பரங்க இடத்தில், நல்லவற்றைக் கூறிக்கொண்டு (இ அவருடன்) கூடிப்போதல் பொருளாகுமென உணர்ந்திட்டேன், துணிவாக, (வரையும்) அவரும் உணராத முன்னர்.—(எ-று.)

எனவே, தமர் வரைவுநேர்ந்தமையின் அச்சமின்றி உடன்போத லாம் என்றாம். அ விளிம்பு உரீஇய - அழகிய விளிம்பு தேய்க்க.

மெய்ப்பாடு—உவகை. பயன்—மகிழ்வித்தல்.

குறிஞ்சி.

[இது, கிழத்திக்குத் தோழி குறைமருமற் கூறியது.]

முலமும் உரையும்

உச்சு

[பரணர் பாடியது.]

உச்சு. சேரி சேர மெல்ல வந்துவந்
தரிது வாய்க்கீட்டு டினிய கூறி
வைக ஒரேறு நிறம்பெயர்ந் துறையும்
வன்மைத ஞேக்க நினையாய்தோழி
யின்கடுங் களிற்றி னகுதை தந்தை
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசின் மானப்
பிறிதொன்று குறித்தவ ணெடும்புற நிலையே.

(இ-ள.):— சேரியைப் பொருந்தவங்து, அரிதாக வாய்திறங்து இளியவற்றைக் கூறி நாடோறும் நிறம்மாறி உறையும் (அவன் உள்ளத்து) வன்மைக்குறிப்பை நினைத்திலை ; தோழி ! அவனது (நமது) புறக்கடையிருப்பு, 'அகுதை' என்னுங் தந்தையன்னனது ஆடும் மகளிர் பிடிப்பரிசிலைப்போல, மற்றென்றைபும் குறித்து (இருப்பதாகின்றது.)—(எ-று.)

வெண்கடை சிறுகோல் - வெள்ளிப்பூணிட்ட கடையையுடைய தலைக்கோல். பிறிதொன்று - மடலேறுதல்.

மெய்ப்பாடு—பெருமிதம்- பயன்—குறையேற்பித்தல்.

நெய்தல்.

[இது, சிறைப்புமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[வேண்மைப்பூதியார் பாடியது.]

உச்சு. இதுமற் றெவனை தோழி முதுநீர்ப்
புணரி தினைக்கும் புள்ளிமிழ் கான
லினைர்வீழ் புன்னை யெக்கர் நீழற்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொன்கற்
கண்டன மன்னெங்க கண்ணே யவன்சொற்
கேட்டன மன்னெங்கு செவியே மற்றவன்
மணப்பின் மாணல மெய்தித்
தணப்பின் ஞெகிழ்ப தடமென் ஞேளே.

(இ-ள.):—கானலிற் புன்னோடியிற் குறிவாய்த்தவன்று கொண்டைனக் கண்டன கண்கள் ; அவன்சொற்களைக் கேட்டன செலி கள் ; தோள்கள்தாம், கூடின் அழகைப்பெற்றுப் பிரியின் செகிழ்வன வாயின ; இஃதென்னை ? தோழி !—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை, பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, இயற்கைப்புணர்ச்சிபுணர்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையுங் கூறியது.]

[சீலைக்குதியாந்தையார் பாடியது.]

ஈ00. குவளை நாறுங் குவவயிருங் கூந்த
லாம்ப னுறுங் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கி னன்ன
துண்பங் றத்தி மாது யோயே
நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்குங்
கடல்குழ் மண்டிலம் பெறினும்
விடல்கு மூலன்யா னின்னுடை நட்டே.

(இ-ள.):—கூந்தலையும், வாயையும், தேமலையுமுடைய மாகை நிறத்தோய் ! கீதான், அஞ்சாதி என்ற என்சொல்லைக்கொண்டு அஞ்சலை ; யான்தான், ஸிலவுலகத்தைப் பெறுவதாயினும் ஸின்னட்டை விடு தலைச் சூழ்வேனன்லேன்.—(எ-று.)

‘விடல்குழுலன்’ என்றது, பிரிவச்சமும் வன்புறையுமாயிற்று.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—பிரிவச்சமுனர்த்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடைவைப்ப ஆற்றகிற்றியோவென்ற தோழிக்குக் கிழுத்தி சொல்லியது.]

[துள்ளியள் பாடியது.]

(ஷ)

ந-05. முழுவக லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட விழைத்த சிறுபொற் குடம்பைக்
கருங்கா ஸன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானுட கங்குன்
மன்றம் போழு மின்மணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது பேராலச்
செனிமுத விசைக்கு மரவமொடு
துயின்மறந் தனவாற் ரேழியென் கண்டேண.

(இ-ள.):—பனையின் மடன்மேலுள்ள கூட்டில், அன்றிற்பெடை
அகவும் நன்விரவில் தேர்வாராதாயினும், செவியழியில் ஒலிக்கும் தேர்.
மணிஓலியோடு எங்கண்கள் துயின்றில.—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

துறிந்சி.

[இது, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.]

[மாங்துடிக்கூர் பாடியது.]

ந-06. உரைத்திசிற் ரேழியது புரைத்தோ வன்றே
யருந்துய ருமுத்தலு மாற்று மதன்றலைப்
பெரும்பிறி தாக லதனினு மஞ்சகு
மன்றேனு வின்னு நன்மலை நாடன்
பிரியா நண்பின ரிருவரு மென்னு
மலரதற் கஞ்சினன் கொல்லோ
துஞ்சுர் யாமத் தானுமென்
னெஞ்சத் தல்லது வரவறி யானே.

(இ-ள.):—உரைப்பாய், தோழி ! அது குற்றமுடையதன்று ;
அருக்குயரால் வருந்தலையும் பொரோம் ; இறங்குபாட்டை அத்துய
ருமுத்தலினும் அஞ்சவோம் ; அங்கோ ! மலைநாடன் பிரியாத நண்பி
னர் இருவரும் என்பான் ; அலரை அஞ்சினானே ? ஊர்துஞ்சம் யாமத்
திலும் நெஞ்சத்திடத்தன்றி நேர்வந்திலன் (ஆதலால்.)—(எ-று.) .

[அம்மவனுர் பாடியது.]

நுங். மேல்லிய வினிய ஓமவரு தகுந
விவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சீச பலவுடன்
காமர் மாஆத் தாதமர் பூனின்
வண்டுவீழ் பயிருங் கானற்
நண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே.

(இ-ள்):—(அவன்சொந்தள்,) மெல்லியன ; இனியன ; விரும்
புந்தகுதியன ; என்று கூறினும், நெஞ்சே ! பலவற்றெருடு, மாவின்
பூலீல் வண்டு வீழ்ந்திடும் சேர்ப்பனைக் கண்டபின் (அவற்றை நீ)
மறத்தியோ.—(எ-று.)

வாய் சோர்க்கு - லாய் தவறி.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல்.

பாலை.

[இது, பிரிவிடைக் கடுஞ்சொற்சொல்லிய தோழிக்குக் கிழுத்தி
உரைத்தது.]

[கடம்பனுரீச் சாண்டிலியன் பாடியது.]

நுங். | வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழுச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
யின்னம் பிறந்தன்று பிறையே யன்னே
மரந்தனர் கொல்லோ தாமே களி றுதன்
னுயங்குநடை மடப்பிழ வருத்த நோனுது
நிலையுயர் யாஆத் துலையக் குத்தி
வெண்ணூர் கொண்டு கைசுவைத் தண்ணூந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கு
மத்த நீளிடை யழுப்பிரிந் தோரே.

(இ-ள்):—களிறு பிடியின் துயரைப் பொருது யாமரத்தைக்
குத்தி ஆத்தியைக் கைக்கொண்டு முழங்கும் அத்தத்து வழியில் பிரிந்
தார், மறந்தாரோ ? செம்மைவாய்ந்த வானத்து வளையை உடைத்
தாற்போன்றதாய்ப் பிறை தோன்றியது.—(எ-று.)

எனவே, மாலையில் எவ்வாறு கூற்றுவேன் ? என்றாம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றஞ்சமயமிலித்தல்.

மூலமும் உரையும்.

உடுக

துறிஞ்சி.

[இது, வரைவிடைக் கிழுத்தியை வன்சொற்சொல்லி வற்புறுத்தி யது.]

[பேருந்தோட்டூறுஞ்சாத்தன் பாடியது.]

ஈாஅ. சோலை வாழை சுரித்துகும் பிணிய
வணங்குடை யிருந்தலை நீலவின் மதனமுந்து
மயங்குதுய ருற்ற மையல் வேழ
முயங்குபிர் மடப்பிடி யுலைபுறந் தைவர
வாழ்மீ சிலம்பி னரிதுகண் படுக்கு
மாமலை நாடன் ஒகண்ணம
காமந் தருவதோர் சைதாழ்ந் தன்றே.

(இ-ள.):—சோலையில் வாழையின் தலையை நீவுதலான் மதமழிக்கு
துயருற்ற களிறு, பிடி புறத்தைத் தடவ உறங்கும் மலைநாடன்து
கேண்மை, காமத்தைத் தருவதான் ஓர்முறைமையற்றதன்று.—(எ-ற.)

உகும்பிணிய - வரியும் பிணிப்புள்ள. உயிர்-உயிர்ப்பு. ஆம் - நீர்.
உள்ளுறை:—‘சோலை.....மலைநாடன்’ என்றது, இளைப்பை
யறிந்து நீ களையுமாறு இல்லிடத்து மகிழ்ச்சிக்குப்பான் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

மருதம்.

[இது, பரத்தையிற் பிரிந்துவந்த கிழவற்குத் தோழி வாயினேர் க்
தது.]

[உறையூர்க்கல்லியன்துமாரன் பாடியது.]

ஈாக. கைவினை மாக்கடஞ் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்ப
நடன வரம்பின் வரடிய விடினுங்
தெரடியரேர் நிலம்பெயர்ந் துறைவே மென்னுது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கு
நின்னார், நெய்த லைனைய யெம்பெரும நீயெமக்
கின்னு கியபல செய்யினு
நின்னின் நமைதல் வல்லா மாடே.

ஏடு

குறுந்தொகை

(இ-ன.):—உழவர் களைபறித்திடுவாராய் வரப்பிடத்து வாடும் படி (பறித்துள்ளது) விடனும் உழவர் ஏருமும் நிலத்தை விடாது மீண்டும் அவ்வயலில் மலரும் நின்னூர்களெட்டலை நிகர்ப்பாய் ; எம் பெரும ! சீ எமக்குத் துயர்தரும் பலவற்றைச் செய்யினும், நின்னை யின்றி அமைங்கிருக்கும் ஆற்றலற்றேருமாதலால்,(நேர்வோம்.)—(எ-று.)

செய் விளை - வயிலில் செய்யும் தொழில். இன்னுக்கை - விகாரம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—வாயினேர்தல்.

நெய்தல்.

[இது, வரைவிடை முனிக்கு கிழுத்தி தோழிக்கு உரைத்தது.]

[பேருங்கண்ணள்பாடியாது.]

நகல். புள்ளும் புலம்பின பூவுங்கூம்பின
கானலும் புலம்புபெரி துடைத்தே வானமு
நம்மே போலு மம்மர்த் தாகி
யெல்லை கழியப் புல்லென் றன்டே
யின்னு முளைன தோழி யின்னிலை
தண்ணிய கமழு ஞாழும்
றண்ணாந் துறைவர்க் குறைக்குநர் பெறினே.

(இ-ன.):—புட்கரும் ஒலித்தன ; தாமரையும் குவிக்கிட்டன ; கானலும் தனிமையை உடையதாயிற்று ; வானமும் நம்போல் மயக் கத்தை அடைங்கு பகல் நீங்கப் புற்கென்றது ; இன்னும் உள்ளுகின் ரேனே ? தோழி ! எனது இங்கிலைமையைத் துறைவர்க்கு உரைப்பாரைப் பெறின், (உய்வேன்.)—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

நெய்தல்.

[இது, அலரங்கிய தலைமகன் தலைமகன் சிறைப்புறத்தானுகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

[சேந்தன்கீர்ண் பாடியது.]

ந.கக. அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவரா ரகண்றுறை வலவன் ருங்கவ
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டள்ளே விலைன பானு
ஓளாங்கல் வெண்மணற் ரூழ்ந்த புன்னைத்
தாதுசேர் நிகர்மலர் கெர்ய்யு
மாய மெல்லா முடன்கண் டன்றே.

(இ-ன.):—தோழி ! கடற்றுறையிற் பாகன் நிறுத்தவும் நில்லாது
சென்ற தேரையான் கண்டிலேன் ; எடுப்பகலில் புன்னைமலரைக்
கொய்யும் ஆயமெல்லாம் ஒருங்கே கண்டது ; (ஆதவின்,) அந்தர் யாங்கு^{வீ}
னம் ஒழிவனவாம.—(எ-று.)

கல் - ஒவ்க்குறிப்பு. பானான் - முன்பின்னுகத் தொக்க ஆறன்
கிரைக.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவகடாதல்.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறிவுக்கு கீங்குகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்கு
வரைவுடைமைவேட்பக் கூறியது.]

[கபிலீர் பாடியது.]

ந.கங். இரண்டறி காலினங் காத லோலே
முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளுர்க் காள நாற வந்து
நன்கொன் கங்கு னம்டோ ரன்னள்
கூந்தல் வேவ்ந்த விதவுமல ருதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணைப் பீவி
யமரா முகத்த ளாகித்
தமரீரா ரன்னள் வைகறை யானே.

(இ-ன.):—(ஷங்கே !) கம்காதலன், மலையன்முள்ளுர்க்கானத்
தைப்போற் கமமுவங்கு இரவில் கம்மிடம் ஒருபடியினள் ; காந்தன்
மலரை உதிர்த்து, கதுப்பெண்ணையை நீத்து, விருப்பில்லா முகத்த
ளாய்த் தமரிடம் வைகறையில் ஒருபடியினள் ; இவ்விரண்டையும் அறிக்
துகொள் ; களவிடத்து.—(எ-று)

உக்குச்

சூறுந்தொகை

துப்பு - வலி. விரசு மலர் - பலமலர். கதுப்பு - கூஞ்சல்,
மெய்ப்பாடு—இளிவரல். பயன்—வரைவுடன்படுத்தல்.

நேப்தல்.

[இது, இரவுக்குறிவுந்து ஒழுகுக்காலத்துத் தலைமகனது வரவணர்ந்து பண்பில்லரென்று இயற்பழித்த தோழிக்குஅவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ? என்று சிறைப்புறமாகத் தலைமகள் இயற்படமொழிந்தது.]

நகந் பெருங்கடற் றிரையது சிறுவண் காக்கை
நித்துச் சிருங்கழி யிரைதேர்ந் துண்டு
சூக்கமழ் பொதும்பிற் சேக்குஞ் துறைவனே
டியாத்தேம் யாத்தன்று நட்டேப
யவிழ்த்தற் கரிதது முடிந்தமைங் தன்றே.

(இ.ள்.):—சிறுவண்காக்கை கழியில் இரையை அருங்கி மலர்ச் சோலையில் தங்கும் துறைவனேடு தொடர்புபட்டோம் ; நட்பும் கட்டுற்று ; அது, முடிந்து அமைந்தது ; (ஆதலின்;) அவிழ்த்தற்கு அரியது.—(எ.ற.)

உள்ளுறை:—‘சிறுவண்காக்கைதுறைவன்’ என்றது, நலங்கெடக் களவில் திலைத்து இளிய தன்மையில் தங்குகின்றன என்பதாம் ; இஃதியற்பழித்தற்குத் தோழி கூறியதைத் தலைமகள் கொண்டு கூறியது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இயற்படமொழிதல்.

மூல்லை.

[இது, பிரிவிடை வேறுபட்ட கிழத்தி வற்புறுத்துங் தோழிக்குப் பருவங்காட்டி அழிந்து கூறியது.]

[பேருந்துகாத்தன் பாடியது.]

நகச. சேயுயர் விசும்பி ணீருறு கமஞ்சுற்
றண்குர லெழி யொண்சடரிமைப்பப்
பெயரும் மிருங்கிய புலம்புகொண் மாலையும்
வாரார் வாழி தோழி வருங்
மின்னுற மூளை குறைங்க
வின்னு வைப்பிற் சுரனிறங் தோரே.

மூலமும் உரையும்.

உடுக்கு

(இ-ள.):—தோழி ! மேகம் கதிரவனால் ஒளில்ட மேன்மேலும் இருண்ட மாலையும் வந்திடும் ; முலையைக் கூடச் சுரணிறந்தார் வாரார்.—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடை ஆற்றகிற்றியோ ? வேறுபடுகின்றுயென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[தும்பிசேர்க்கீர்ண் பாடியது.]

நடகு. எழுதரு மதியங் கடற்கண்டாஅங்
கொழுகுவெள் எருவி போங்குமலை நாடன்
ஞாயிற் ரணையனென் ஒருழி
நெருஞ்சி யனையவென் பெரும்பஜைத் தோளே.

(இ-ள.):—உதிக்கும் மதியத்தைக் கடலிற் கண்டாந்போல ஒழு
கும் அருவியையுடைய மலைநாடன் ஞாயிற்றை நிகர்ப்பான் ; எனது
தோன்கள் நெருஞ்சிமலரை நிகர்ப்பனவாகும்.—(எ-று.)

எனவே, அவன்முகம் மாறுவாறு ஒழுகுவல் என்றாளாம்.
மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமாறறிவித்தல்.

நய்தல்.

[இது, வரைவிடை வேறுபடுகின்றுயென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[தும்பிசேர்க்கீர்ண் பாடியது.]

நடக்க. ஆய்வளை நெகிழவு மயர்வுமெய் நிற்பவு
நோய்மலி வருத்த மன்னை யறியி
ஞானே வாழி தோழி விளியா
துரவுக் கடல்பொரு விரவுமண ஸ்தகைர
போகரை மகளி ரொராங்குக் காட்ட
வாய்ந்த வலவன் றன்புறு துளைப்பரி
போங்குவா லருவி விரிதிரை களையுங்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.

(இ-ன.):—வளை நெகிழுவும், அயர்ச்சி மெய்யில் நிலைக்கவும்நோய் மிகும் வருத்தத்தைத் தாய் அறியின், தோழி ! இறவாமல் உள்ளே ஞாவேணு ? கடற்கரையில் ஒரைமகளிர் ஒருங்கே காட்ட விரைந்த குதிரையின்செல்லவை அலைகள் அகற்றும் துறைவன் சொற்களோ வேரூயின.—(எ-று.)

அருவி விரி திரை - அருவிபோல விரிந்த அலை.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுமை நீக்கல்.

குறிஞ்சி.

[இது, பிஸ்விடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.]

[மதுரைக்கண்டாகத்தன் பாடியது.]

நகங். புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி யயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்
தோங்குமலைப் பைஞ்சுகீன பருகு நாட
ஏம்மைவிட்டமையுமோ மற்றே கைம் மிக
வட்டுலவாடைக் கழிமழை
தென்புலம் படருந் தண்பனி நாளே.

(இ-ன.):—மரையாவின் ஏறு, நெல்லியைத் தின்று சுனைக்கைப் பருகும் நாடன், பிருங்கதமழை தென்றிசையிற் படருங் குளிர்ந்த பனி நாளில் நம்மைவிட்டு அமைவானு ?—(எ-று.)

புரி மடம் - விரும்பும் இளமை. கரு நரை - பெரிய வெள்ளிய.

உள்ளுறை:—‘புரிமடமரையான.....நாடன்’ என்றது, நின்னை விட்டுப் பிரியாது விரும்பியவற்றை துகருமாறு வரைந்து கொள்வான் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

தெய்தல்.

[இது, கிழவன் கேட்கும் அண்மையனுகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

[அம்ஷவனும் பாடியது.]

நகா. எறிதருக் கலித்த விலங்குநீர்ப் பரப்பி
எறுவீ ஞாழுலாடு புன்னை தாஅப்
வெறியயர் களத்தினிற் ரேன்றுந் துறைவன்
குறியா ணைதுங் குறிப்பினும் பிறிதொன்
றியார்க் குரைப்பலோ யானே வேய்க்கிப்
பணையெழிள் மென்றே எனைஇய வந்நாட்
பிழையா வஞ்சினஞ் செய்த
|| களவனும் கடவனும் புணைவனுந் தானே.

(இ-ன.):—வெட்டிய மரங்கள் தழைத்த நீர்த்துறையில், ஞாழல்
புன்னை இவற்றின் மலர்கள் பரந்து வெறியாடுக் களத்தைப்போலத்
தோன்றுந் துறைவன், (நம்துயரைக்) குறியாவிடினும் குறித்திடினும்
ஒன்றையும் அறியார்க்குச் சொல்லுவேனே யான்தான்? தோளை
அணைத்தவன்று குளைச்செய்த களவினனும் (காக்கும்) கடமையனும்
உதவுபவனும் அவனே.—(எ-று.)

வேய்கவிப்பு அணை - மூங்கிலன்ன வளைவு அமைந்த. 'எறிதரு...
...துறைவன்' என்றது, தன்மையுணரவாகாவாறு ஒழுகுகின்றன்
என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

மூல்லை.

[இது, * பருவவரலின்கண் வேறுபட்ட கிழத்திக்கு வன்புறை
யெதிர் அழிக்கு சொற்றது.]

[தாயங்கண்ண் பாடியது.]

நகங். மானேறு மடப்பினை தழீஇ மருள்கூர்ந்து
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவுங்
ஙையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி
யமையணி மருங்கின் மலையகஞ் சேரவு
மாலை வந்தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நண்ணலஞ் சிதைத்தோ
ரின் னும் வரரா ராயி
னென்னாங் தோழிநம் மின் னுயிர் நிலையே.

* கிழத்தி தோழிக்குச் சொல்லியதெனின் பொருந்துவதாகும்.

உடுஶ

குறுந்தொகை

(இ-ன.):—மானேறு பின்னயைத் தழுவிப் புதலில் மறைங் தொடுக்கவும், களிறு பிடியோடு கூடி மலையக்கை அடையவும் மாரிக் காலத்துப் பெருமழுயுடைய மாலை வந்திட்டது ; மேனிசலத்தைக் கெடுத்தோர் வாராராயின், எம் இனிய உயிரிருப்பு என்னும்? (எ-று.)
மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

நெய்தல்.

[இது, அவர்க்கு ஆற்றுளாகிய தலைமகள் தலைவன் கேட்பானுதே தோழிக்குக் கூறியது.]

[தும்பிமோசிக்கீன் பாடியது.]

ஈடு. பெருங்கடற் பரதவர் கொண்மீ னுணங்கலி
னருங்கழி கொண்ட விறவின் வாடலோடு
நிலவுநிற வெண்மணல் புல்லப் பலவுட
ணக்கர்தொறும் பரிக்குந் துறைவலனே டொரு
ணக்கதோர் பழியு மிலமே போதவிழ் [நா
பொன்னினார் மரிழிய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னையஞ்சு சேரி யிவ்வூர்
கொண்ணலர் தூற்றுங் கொடுமை யானே.

(இ-ன.):—பரதவர் கடலிற் கொண்ட மீன்வற்றறும், கழியிற் கொண்ட இருமீன் வாடலூம், மற்றும் பலவகை மீன்வற்றல்களும் வெண்மணலிடத்துப் பொருங்த எக்கர்கள்தோறும் (அவற்றைத்) தொங்கிக்கொண்டிருக்கும் துறைவலனேடு ஒருநாள் கைக்குத் து விளையாடிய பழியும் இல்லோம் ; இவ்வூர் அச்சங்தரும் அலரைத் தூற்றுவதாகும் கொடுமையால்.—(எ-று.)

‘பெருங்கடல்.....துறைவன்’ என்றது, தன்தீயவொழுக்கம் காற் றிசையும் பரவவும் பொருள்செய்திலன் என்பதாம். ‘புன்னையஞ்சு சேரி யிவ்வூர்’ என்றது, அவர்தூற்றும் ஒற்றுமையால்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

குறிந்கி.

[இது, தோழி கிழுத்திக்கு கொதுமைர் வரையுமிடத்து அறத் தொடு நிற்பனன்றது.]

மூலமும் உரையும்.

உஞ்ச

ஒட்டக. மலைச்சேர், அஞ்செஞ் சாந்தி னர மார்பினன் சீணப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணிய னடுநாள் வந்து நம்மனைப் பெயரு மடவர லரிவைநின் மார்பம ரின்றுணை மன்ற மரையா ஸிரிப வேறட்டுச் செங்க ணிரும்புலி குழுமு மதனை மறைத்தற் காலையேர் வன்றே திறப்பல் வாழிவேண் டன்னைநங் கதவே.

(இ-ஞ்.) :—சாந்தத்தையும் மாலையையுமுடைய மார்பினனும் குவ ளாக்கண்ணியனுமானுன், காலையில் வந்து நம்மனையினின்றும்மீனும் நின்மார்பப விழையுங் துணையாவான் ; அரிவையே ! மரையா அஞ் சம்பதி ஏறட்டுக்கொண்டு புலி சுற்றுவதாகும் ; அதனால், மறைக்கும் காலமோ அன்று ; ஆதலின், விரும்பும் தோழி ! நம் (மறைக்) தொ வைத்திறப்பல். [களவை வெளிப்படுத்தி அறத்தொடு நிறபல்.]—(எ-று.)

‘மன்ற.....குழும்’ என்று, நொதுமலர் வரைவைக் கருதிக் குழுக்கின்றனர் என்பதாம் ; இதுபிற்கு மொழிதல் ‘மலைச்சேரஞ்சாந்தி னர மார்பினன்’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் வரைவுணர்த்த தோழிக்குத் தலைமகன் இயற் பட மொழிந்தது.]

[ஜியர் முடவள் பாடியது.]

ஒட்டக. அமர்க்க ஞமா னஞ்செவிக் குழவி கானவ ரெடுப்ப வெரிலி யினாந்தீர்த்த கான நண்ணிய சிறுகுடிப் பட்டென விளைய ரோம்ப மர்லியவ னபங்து மனையுறை வாழ்க்கை வல்லி பாங்கு மருவி னினியவு மூளவோ செல்வாங்கு ஈடங்கே.

(இ-ள.):—ஆமான்கன்று குறவர் கலைத்தலால் அஞ்சி இனத்திற் பிரிந்து குறிச்சியிடத்து அகப்பட்டுக்கொண்டாற்போல, மகளிர் காக்க அவருடன்கூடி அவ்விடத்தை விழைந்து இம்மனையில் தங்கும் என்னாழ்க்கை (இருக்கும்); இல்லறத்து வல்லவாறு கடுதலினும் இனியனவும் உள்ளனவோ? (ஆதலின்,) இயன்றவாறு கடந்து செல் வோம்; தோழி!—(எ-று.)

அவண் - குறியான அவ்விடம். வல்லியாக்குமருவின் - மணங்கு மனம்போற்கூடுதலினும் என்க.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இயற்படமொழிதல்.

மூல்லை.

[இது, வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது]

[பத்திவைகலாரி பாடியது.]

நடந. எல்லா மெவடினு பத்தி வைகல்
பாணர் படுமலை பண்ணிய வெழாவின்
வானத் தெடுஞ்சுவர் நல்லிசை வீழுப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறு நறுநுத
லரிவை தோளினைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளோ.

(இ-ள.):—பாணர் படுமலைப்பண்ணை அமைத்த வீணையினால், வானத்தளவாக எடுத்த சுவரின்புகழ்கெட [சுவர் இடியுமாறு] மழு பெய்த புலத்திற் பூத்த முல்லையின் தாதைப்போலக் கொழும் நுதலை புடைய அரிவையினாது தோளினையில் உறங்கிச் சென்ற நாட்களோ இங்கு ஸாழும் நாட்கள்? (அல்லாமையின்; இந்) நாட்கள் முற்றும் என்னையோ பயனற்ற நாட்களாய்விட்டன?—(எ-று.)

பத்தி - பதர். படுமலை - ஓர்பண். வாழுநாளே என்றதன் ஏகா ரம் 'கழிந்த நாள்' என்பதனே கூட்டப்பட்டது; 'பத்திவைகல்' என்ற சிறப்பாற்போலும் இதனுசிரியர், 'பத்திவைகலாரி'. எனப் பெயர் பெற்றனர்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—பாகன் விரைங்கு தேர்விடல்.

மூலமும் உரையும்.

உச்ச

நெப்தல்.

[இது, செறிப்பறிவுறுக்கப்பட்டு இராவாரா வரைவலென்றாற்குத் தோழி அதுமறுத்து வரைவு கடாயது.]

[கவைமகன் பாடியது.]

ந-உ-ச. கோடுங்கான் முதலைக் கோள்வ ஓலற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
யினமீ னிருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையி ஊயக்கும் யானது
கவைமக நஞ்சன் டா அங்
கஞ்சவல் பெருமவென் னெஞ்சக் தானே.

(இ-ஏ.):—முதலையேற வழிவருதலைத் தடிக்கும் கானற்றுறை யில், கழியை நீந்தி அன்புடைமையின் நீ வருகின்றாய் ; இவள் அறியா மையால் வருந்துவள் ; யான் கவர்த்த அறிவையுடைய மகவு நஞ்சினை உண்டாற்போல, பெரும ! என்னெஞ்சத்தால் அஞ்சவேன்.—(எ-று.)

கவைமக - எவற்றைக் கேட்பினும் ஆமென்னும் அறிவையுடைய மகவு. ‘கவைமக’ என்ற சிறப்பாற்போலும், இதனுகிரியர் ‘கவைமகன்’ எனப்பாராட்டப்பெற்றனர். இரா வாரா - இரவில் வந்து.
மெய்ப்பாடு—பெருமிதம். புயன்—வரைவுகடாதல்.

நெப்தல்.

[இது, பிரிவிடை ஆற்றுளைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெல்லித் தூரைத்தது.]

[நன்னுகையார் பாடியது.]

ந-உ-சி, சேறஞ் சேறு மென்றலிற் பண்டைத்தம்
மாயச் செலவர் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகென் ரேறேனே யன்னே
வாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ||
கருங்கால் வெண்குருகு பேயும்
பெருங்குள் மாயிற்றென் னிடைமுலை நிறைந்தே.

(இ-ன.):— செல்வோம் செல்வோம் என்றதனால், (இப்பொழுது) மாயச்செலவினரானார்; என்னைப் பக்கத்தில் இல்லாமற் பொருந்திப் பிரிக் என்றோன்றே அல்லது பற்றுக்கோடான் தலைவன் எவ்விடத்தினாலோ? குருகுமேயும் குளமாயிற்று மூலையிடையிடம் (கண்ணீரால்) நிறைந்து.

—(எ-று.)

கழிகென்றோன்றே - விகாரம். ‘நனைக்தே’ என்றும் பாடம்.
மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

நெய்தல்.

[இது, சிறைப்புறம்.]

நூல். துணைத்த ஓதாகைப் பணைப்பெருங் ஓதாளினர்
கடலாடு மகளிர் கான விழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்சைப் பேதாழி
யொருநாட் உறைவன் குறப்பிற்
பன்னால் வருங் மின்னு மைத்தே.

(இ-ன.):—(மந்தபு), மகளிர் கானவிற் கட்டிய சிறுமனையிற்
கடிய எட்டேபே; துறைவன் ஒருநாள் வாராதொழியின், (இன்றும்
வாராதொழிலிலே என்ற கவற்சியால்) பலநாளும் வந்திடும் துண்ப
முள்ளதாகும்.—(எ-று.)

துணைத்த - இரட்டையான. பணை-ஸுங்கில். மீனை - மணன்மீனை.
மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, கிழவன் கேட்கும் அண்மையாக அவன் மலையினின்று
ஏற்கும் யாற்றெல்லோடு உரைப்பாளாய் உரைத்தது.]

[அழிவனுரி பாடியது.]

நூல். நல்கின் வாழு நல்கூர்ந் ஓதார்வயி
ஏயனில் ராகுத னன்றென வணர்ந்த
குன்ற நாடன் றன்னினு நன்று
நின்னிலை கொடிதாற் றீங்க ஊழுத
நம்மனை மட்டமக ஸின்ன மென்மைச்
சாய லளிய ஜென்னுய்
யாகழு தந்தீரையாற் சிலம்புபுல் ஜென்வே.

(இ-ன.):—இருக்கின் உயிர்வாழும் இவ்வார்த்தைத்து இரக்கமில்லா ராதால் நன்றென்று உணர்ந்த நாடனிடத்துக்காட்டிலும் (யாறே !); சின்னிலைமை கொடியதாகும் ; மலையில் உழுத மடமகள் இத்தகைய மெங்சாயவினாள் என்று கருதாயாய், மலைபுறத்தென்னும்படிவானமுனைய (சர்த்துக்) கொண்டதனை ; (ஆதவின்.)—(எ-று.)

‘மகன்உழுத’ என்றது தமரோடு அவட்குள்ள ஒற்றுமையால்.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

நெய்தல்.

[இது, வரைவிடை வேறுபடுக கிழுத்தியை அவர் வரையுநாள் அணித்ததனவும் அவரஞ்சலெனவுக்கு கூறியது.]

[பரணி பாடியது.]

ந-ற. * சிறுவீ ஞாழல் வேரலோப பள்ளி
யலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசி னிரங்குந் துறைவ
னல்கிய நாடவச் சிலவே யலடிர
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரோடு பொருத ஞான்றைப் பாணர்
புனிநேர் குறழனிலை கண்ட
கலிகெழு குறும்பூ ரார்ப்பினும் பெரிதே.

(இ-ன.):—கடல் முரசினைப்போல முழுங்கும் துறைவன் கூடிய நாளில் உண்டான அலர் மிகவும் சிலவாயிருந்தனவோ? விச்சியர் கோன் வேந்தரோடு பொருதவன்று பாணர் (பாராட்டும்) ‘குறழன்’ என்பானது வலினிலையைக் கண்டது ரணுள்ள ஊரிலுள்ளாராப்பினும் பெரியதே.—(எ-று.)

அளை - வளை. அவவன் - நண்டு. குணில் - குறுந்தடி. தானை - படை.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

* இச்செய்யுளிற் கண்ட வரலாறு மூலப்படவில்லை.

குறுந்தொகை

பாலை.

[இது, பிரிவிடை மெவிந்த கிழத்தி வற்புறுத்துங் தோழிக்கு யான் ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது.]

[இதலாந்தையார் பாடியது.]

நான், கான விருப்பை வேணில் வெண்டு
 வளிபொரு நெடுஞ்சினை யுனற்றலி னுர்கழல்பு
 களிறு வழங்கு சிறுபெறி புதையத் தாஅம்
 பிறங்குமலை யருஞ்சர மிறந்தவர்ப் படர்ந்து
 பயிலிரு ணடுநாட் டுயிலரி தாகித்
 தெண்ணீர் நிகர்மலர் புரைய
 நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே.

(இ-ன.):—இருப்பைமலர் காற்றுமோதுங் கிளையினின்று விழுங்கு
 களிறு நடந்த வழிமறையப்பரவும் சரத்தைக் கடந்தவரை நினைத்துத்
 துயிலுதல் அரிதாகி மலரைப்போல நன்குமலர்ந்த, [மூடாத] கண்
 ணிற்குப் பனிப்பருவம் எளிதாகும்.—(எ-று.)

எனவே, அவரையே உள்ளி ஆற்றுவல் என்றார்கள்.
 மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

மருதம்.

[இது, பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது]

[கழார்க்கீரணையிற்றியள் பாடியது.]

நாடு 0. ஒ*நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்
 தலைப்புடை போக்கித் தண்கயத் திட்ட
 சீரிற் பிரியாப் பருஷக்கிரி கடுக்கும்
 பேரிலைப் பக்னறைப் பொதுயவிழ் வாண்டு
 வின்கடுங் கள்ளின் மணமில கமழும்
 புஞ்கண் மாலையும் புலம்பு
 மின்றுகொ ஞேழியவர் சென்ற நாட்டே.

* இச்செய்யுளில், உ, ந அடிகளின் பொருள் விளக்கவில்லை.

மூலமும் உரையும்.

உச்சி

(இ-ன.):—பகன்றைமலர் கள்ளோப்போலக் கமமும் மாலையும் (அக்காலத்து உள்தாம்) துயரும் அவர் பிரிச்துசென்ற நாட்டில் இன்றே? (எ-று.)

புலைத்தி - வண்ணுத்தி. இன்றென்பது, மாலை, புலம்பு இவற்றேடு தனித்தனி இயையும்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.]

[வாடாப்பிரமந்தன் பாடியது.]

நநக. நெடுங்கழை திரங்கிய ஸ்ரி லாரிடை
யாறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்ற
கொடுஞ்சிலை மறவர் கடறூசுட் உண்ணுங்
கடுங்கண் யானைக் கானை நீஞ்தி
யிறப்பர்கொல் வாழி தோழி நறுவடிப்
பைங்கண் மாதுத் தந்தனி ரண்ன
நன்மா மேனி பசப்ப
நம்மினுஞ் சிறந்த வரும்பொரு டர்ட்சே.

(இ-ன.):—வழிச்செல்வார் அழியும்படி எதிர்த்துக் கொள்ளோகொண் டுண்ணும் யானைகளிக்க கானத்தைக் கடப்பர்கொல்? தோழி! மேனி பசக்க நம்மினும் உயர்ந்த பொருளோத் தருதற்கு.—(எ-று.)

எனவே, பொருளை நம்மினும் இறப்ப இழிந்ததாய்க் கருதிப் பிரியார் என்ற ஆற்றுவித்தாளாம்.
திரங்கிய - உலர்ந்த. கடறு - காடு. கடுங்கண் - அஞ்சாமை. வடிவடி

மெய்ப்பாடு—அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

துறிஞ்சி.

[இது, வரையாது வந்தொழுகானின்ற காலத்துக் கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.]

[மதுரா மநுதங்கிழாரிமகன் இளம்போத்தன் பாடியது.]

நந்த. பந்த வாடைச் சில்பையற் கடைநா
கேணும்சின் தரும்படர் தீரால் நயந்து
கூறி வெவனே தோழி நாறுமிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி பிழிதரு
மன்ற நண்ணிய மலைக்கு வோற்கே.

(இ-ன.):—மேல்வந்த வாடையையுடைய கூதிரப்பருவத் திருத்தியில்
துயர் தீரும்படி விரும்பி உடன்கொண்டுசெல் என்றுயினும் வரைந்து
கொள் என்றுயினும் சொன்னால் என்னை? தோழி! பிடியைத் தழுவிக்
களிறு சிறுகுடியில் இறங்கும் மலையையுடையானுக்கு.—(எ-ற.)

‘மடப்பிடி.....கிழவோன்’ என்றது, சின்னைத்தழுவிக்கொண்டு
தன் மனைவிற் செல்லும் நல்லியல்பினன் என்பதாம்; ஆற்றுவித்தற்
குத்தாற் ரேழி கூறியதைக் கொண்டுமொழிந்தது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, அறத்தொடரித்தபலனைக் கிழுத்திக்குத் தோழி உரைத்தது.]

[உழுந்தினமிபுல்லன் பாடியது.]

நந்த. குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்
புனமுன்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தலை மகளி ரோப்புங் கிளையொடு
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம் வீடத்
துணியி வெவனே தோழிநம் மறையே..

(இ-ன.):—கானவனது புனத்தை அழித்த யானை மகளிர் வெருட்
மும் கிளையோடு குறிஞ்சிஸிலத்தைச் சேரும் குன்ற நாடனது தோழி
வின் குறையாலான துயரம் [தமரை வரைவுகேட்க விடாத துயரம்]
கெடும்படி நம்மறையை வெளிப்படுத்தவில் [அறத்தொடரித்தலில்]
அணிந்தாலென்னை?—(எ-ற.)

‘கானவன்.....நாடன்’ என்றது, நல்த்தை அழித்து அல்லை அஞ்சி தனக்கிணியாரோடு செல்கின்றான் என்று, தலைமகள் வருத்த மிகுதியாற் கூறியதைக் கொண்டுமொழிந்தது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

நெய்தல்.

[இது, வரைவிடை ஆற்றுகிற்றியோவென்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.]

[இமீழ்பூதனுர் பாடியது.]

நூச. சிறுவன் காக்கைச் செவ்வாய்ப் பைங்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானற்
பெருநீர்ச் சேர்ப்ப னீப்பி வெனுருங்
மின்னுபி ரல்லது பிறிதொன்
றெவனே தோழி நாமிதூப் பதுவே.

(இ-ள.):—சிறுவன்காக்கையின் தொகுதி, அலையின் திவலைகள் புறத்தை நனைத்தலால் குளிரால் வருந்தித் தங்கும் கானலையுடைய கடற்றுறைவன் கைவிடின், சிறந்த நமது உயிரையன்றி வேளேன்ற எதனையோ தோழி ! நாம் இழங்கிடுவது ?—(எ-ற.)

‘சிறுவன்காக்கை.....சேர்ப்பன்’ என்றது, அடுத்தாரைப் படித் தும் இயல்பினான் என்பதாம். ‘அவிரும் பெருநீர்ச் சேர்ப்ப வெனுரும்’ என்றும் பாடும்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறிசயவாமைத் தோழி செறிப்பறிவற்றியது.]

[இருந்தையூர்க் கோந்தன் புலவன் பாடியது.]

நூட்டு. நிரைவனை முன்கை நெரினை மகளி
ரிருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிக்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்ப னண்ணி யதுவே வார்கோல்
வல்லிற் கானவர் தங்கைப்
பெருங்தோட் கொடிச்சி மிருங்த ஆரே.

(இ-ன.):—மகளிர் கற்பாறையில், தினையைப் பரப்பிலிட்டுச் சுலை விற்பாயும் சோர்வைப் பார்த்துப் பெண்குரங்கு, குட்டிகளோடு கவர்ச் சிடும் வெற்பனே ! வில்லையுடைய குறவர்களின் தங்கையாகிய கொடிச்சி இருந்த ஊர்தான், (களவிற்குப்) பொருந்தியதோ ?-(எ-று.)

வெற்பன் - அண்மைவிளி. ‘நிறைவளை.....வெற்பன்’ என்றது, அந்தநோக்கிப் பெற்றிடற்கு அவாவுகின்றும் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

நெய்தல்.

[இது, தலைமகன் இரவுக்குறிசயங்தானைத் தோழி சொல்லி மறுத்தது.]

[துள்ளியன் பாடியது.]

நந்த. செறுவார்க் குவகை யாகத் தெறுவர
வீங்கினம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுஞ்சேர் நேமி போகிய
விருங்கழி நெய்தல் போல
வருந்தின ஓளியனீ பிரிந்திச் சேநேளே.

(இ-ன.):—பகைவர்க்கு [ஊற்றுவார்க்கு] மகிழ்வண்டாகவும், யாக் கள் வருந்தவும் இவ்விடத்து மேலும் வருவாரோ? இனிமை பரவிய துறைவ! சிறுநாவையுடைய மணி விளரிப்பண்ணை ஒலிப்ப விரைந்த குதிரைபூட்டிய தேர் (மேற்) சென்ற கழிவெந்தலைப் போல வருந்தினன், நீ பிரிந்தாள் ; (ஆதவின்). அளிக்கத்தக்காள்.—(எ-று.)

எனவே, அல்லரையஞ்சி ஆற்றுளாவள் என்றாம்.

மெய்ப்பாடு—இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்—வரைவுடோதல்.

குறிஞ்சி.

[இது, தோழியை இரக்கு பின்னின்ற சிழவன் தனது குறையறியும் குறியது.]

[போதுக்கயத்துக்கிண்ணத பாடியது.]

நந். முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய குரலே கிடுக்கு வீழ்ந்தனவே
ஏ செறிநிறை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
யொன்றன் னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ ரூனே
பெருமுது செல்வ ரொருமட மகளே.

(இ-ன்.)—முலைகள்தாம் அரும்பைப்போற் குவிந்திட்டன ; தலை
யிடத்தவான கூட்டமான கூஞ்தல்தான் (புறத்துத் தாழ்ந்து) கீழ்
வீழ்ந்திட்டன ; செறிந்த நிரைத்த வெண்பற்களும் விழுந்து முளைத்
தன்முறைமையை முற்றின ; தேமலும் சிலவாய்த் தோன்றின ; வருத்
தற்குத் (தக்க பதத்தளை) யான் அவளை அறிவேன் ; அவள்தன்னை
அத்தகையவைன அறிந்திலன் ; (தமர் வரைந்து கொடுக்க) எவ்விடத்திலோ பெரிய பழைய செல்வர்தம் சிறந்த மகள்தான்?—(எ-று.)

எனவே, கூடிய தன்பால் இளையன் விளைவில்லை என்னுதி என்றார்னும்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—குறையறிவித்தல்.

பாலை.

[இது, பிரிவிடைத் தோழி வற்புறுத்தது.]

[பேருங்குள்ளூர்க்கூர் பாடியது.]

நந். திரிமருப் பிரலை யண்ண னல்லே
றரிமடப் பிளையோ டல்குநிழ் ஸ்கைஇ
வீததை வியலரிற் றுஞ்சிப் பொழுதுசெலச்
செழும்பயறு கறிக்கும் புஞ்கண் மாலைப்
பின்பனிக் கடைநாட் டண்பனி யச்சிரம்
வந்தன்று பெருவிற ஓற்றே பனைத்தோள்
விளங்குங்க ரடங்கிய கற்பி
னலங்கே முரிவை புலம்பசா விடவே.

(இ-ள.):—ஆண்மான் பிளையோடு, பொருந்திய நிழலில் தங்கி, மலர்கள் செறிந்த பரந்த பினைக்கமுள்ளவிடத்துத் துயின்று, பொழுது பட்டதாகப் பயற்றைக் கடித்திடும், குளிர்ந்த பனிபொருந்திய முன் பனிக்கைடையான பின்பனிப்பருவத்து மாலையில், பெரிய விறலினன் தேர் வந்திட்டது ; தோளையும், சூரத்தார் (உணரலாகாவாறு) அடங்கிய கற்பினையும், சிறந்த ஒளியையுடைய அரிவையின் தனிமைத் துயர் துயருறும்படி.—(எ-று.)

தண்பனிஅச்சிரக்கடைநாள்பின்பனிமாலை எனக் கொண்டுகூட்டப்பட்டது. ‘தேர்வந்தன்று’ என்றது, தெளிவுபற்றிய காலமயக்கம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொற் சொல்லி வற்புறீஇயது.]

[பேயார் பாடியது.]

நடகை. நறையகில் வயங்கிய நளி புன நறும்புகை யுறையுறு மகளிர்மையிற் போகிச் சாரற் குறவர் பாக்கத் திழிதரு நாடன் மயங்குமலர்க் கோதைநன் மார்பு முயங்க லீனிதுமன் வாழி தோழி நறுவிதழ்க் குவளை யுண்கன் கலுழுப் பசலை யாகா ஆங்கலங் கடையே.

(இ-ள.):—நறிய அளிலால் விளங்கிய செறிந்த புனத்திடத்து நறும்புகை,(மனையில்)தங்கும் மகளிரது கண்மைபோற்சென்று சாரலி ஹுள்ள குறவர்கள்பாக்கத்தில் இறங்கும் நாடன், பலமலர்மாலையணிக்க தின்மார்பை மருவுதல் இனியதாயிற்றுமன்; தோழி ! கண்கள் வருக்கப் பசலை பரவாக்காலத்து.—(எ-று.)

எனவே, வேறுபட்டிடர்த்து வரைவுவரை ஆற்றுதி என்றுள்ளாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

நெய்தல்.

[இது, இரவுக்குறியனார்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது.]

[அம்முவனுர் பாடியது.]

நூல். காமங் கடையிற் காதலரப் படர்ந்து
நாமவரப் புலம்பி னம்மோ டாகி
யொருபாற் படுதல் செல்லா தாயிடை
யழிவி நின்ற வலர்வேர்க் கண்டல்
கழிபெயர் மருங்கி ஞால்கி யோதம்
பெயர்தரப் பெயர்தந் தாங்கு
வருந்துந் தோழியவ ராந்தவென் னெஞ்சே.

(இ-ன.):—காமம் முடிவிற் காதலரைப் பற்றி, நாம் அவருக்காக
அருங்கின், நம்மோடு தொடர்ந்து, ஒருவழிப்படுதல் இலதாயிற்று; அங்குக் கழிமுகத்தில் நிலைத்த பரவிய வேறையுடைய கண்டல்மரம் கழி
நீர் பெயர வளைந்து வெள்ளம் மீளா மீண்டாற்போல, வருந்தும் தோழி!
அவர் திளைக்க எனது நெஞ்சம்.—(எ-று.)

எனவே, குறியிடைக் கூட நேர்ந்து வருந்த உடன்படேன் என்று
ஓம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—இரவுக்குறிமறுத்தல்.
மூல்லை.

[இது, பருவவரவின்கண் வேறுபடுமெனக் கவன்ற தோழிக்குக்
இழுத்தி உரைத்தது.]

[மீளைக்காளல்வேட்டன் பாடியது.]

நூல். பல்லி பழைய பசுநீணக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளா
சினையினி தாகிய காலையுங் காதலர் [அச்
பேனு ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய வாண்மை கடவ தன்றென
வலிய நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் ரேழியென் வன்க ஞேன.

(இ-ன.):—பல்லிகள் அடிக்கும் குராமரம் புன்கமரத்தோடு
(பொருங்க) சோலை, அழுகைக்கொண்டு கிளைகளால் இனியதான
மாரியிலும் காதலர் சொல்லைக் காவரானாலும், [மீளாரானாலும்]
பெரியோர்களெஞ்சத்துக் கருதிய வல்லமை (பிழையுறக்) கடவதன்று
எந்து வலிய நெஞ்சம் வலித்தலால், வாழ்வேனுவேன்; தோழி! எனது
அருசாமையால்,—(எ-று.)

பல்லிபடுதல் - பல்லியடித்தல், *“பருவர நீரப், படுங்கொல் வாழி செடுஞ்சுவர்ப் பல்லி” என்றார் நற்றினையிலும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையைகற்றல்.

குறிஞ்சி.

[இது, செறிப்பறிவுறுக்கப்பட்டான் வரைவின்கட் செல்லாது விண்ணும் வரவுவேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவுகடாயது.]

[காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தாத்தனீ பாடியது.]

உசட். கலைகை தொட்ட கமழ்ச்சினைப் பெரும்பழங் காவன் மறந்த கானவன் ஞாங்கர்க் கடிபுடை மரங்தொறும் படுவலீல மாட்டுங் குன்ற நாட தகுமேர பைஞ்சளைக் குவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த நயங்தோர் புண்கண் டர்க்கும் பயந்தலைப் படாஅப் பண்டினை யெனினே.

(இ-ள.):—முசுக்கலை தொட்டதனால் கமழும் சளைசளையுடைய (பலாப்) பழம், காவலை மறந்த குறவன் தாங்காக்கும் மரங்கடோறும் மேலேகட்டிய வலையிற் சிக்கிக்கொள்ளும் குன்றநாட ! குவளையின் தழையையளிந்த ழிவள், இங்கு வருந்த விரும்பியார்துயரைத் தீர்க்கும் பயனுள்ள செய்கையில் [வரைந்துகொள்ளுதலில்] முற்படாத குணத்தினையென்றால், (நின்தகுதிக்குத்) தக்கதோ ?—(எ-று.)

‘கலை.....குன்றநாடு’ என்றது, தமர் உணராவாறு தோழியை நிலைகளங்கசெய்து, செறிப்பால் நினக்கும் ஜிட்டாவாறு செய்துகொள்கின்றை என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

பாலை.

[இது, தோழி கிழுத்தியை உடன்போக்குமைப்பக் கறியது.]

* நற்றினை—கைக்.

மூலமும் உரையும்.

ஒன்று

[நாட்டுப்பூதன்மேவன் பாடியது.]

நாடன். நினையாம் வாழி தோழி நீணகவு
ளன்னால் யானை யனிமுகம் பாய்ந்தென
மிகுவ விரும்புவிப் பகுவா யேற்றை
வெண்கோடு செம்மறுக் கொள்ளிவிடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை
வாட்டுஞ் சினையிற் கிடக்கு
முயர்வரை நாடனைடு பெயரு மாடு.

(இ-ன.):—தோழி ! மத்ரோவல் நீணந்த கண்ணத்தையுடைய யானை
யின் முகத்திடத்துக் கோடு செம்மறுக்கொள்ளுமாறு பாய்ந்ததனால்,
புலியேறு, கோடையில் சாய்த்த வேங்கையின் வாடும் பூக்களையுடைய
கிளைபோலக் கிடக்கும் வரைநாடனேடு, இங்குள்ளநும் பெயர்ந்திடும்
வழியை எண்ணுய.—(எ-று.)

‘நீணகவள்வரைநாடன்’ என்றது, ஆற்றிடையூறுகளை அஞ்சா
வாறு அழைத்துச்செல்லும் ஆற்றலுடையான் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம், பயன்—உடன்போக்குநயப்பித்தல்.

மூல்லை.

[இது, பிரிவிடை வற்புறுத்துங் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

[துறுங்குடிமருதன் பாடியது.]

நாசச. நோற்றேர் மன்ற தோழி தண்ணொனத்
தூற்றுங் திவலைப் பனிக்கடுங் திங்கட்
புலம்பயி ரருந்த வண்ண லேலரூடு
நிலங்தாங் கணல் வீங்குமுலைச் செருத்தல்
பால்வார் குழவி யாளி னிரையிறந்
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை
யரும்பெற்ற பொருட்டினிப் போகிப்
ஷிரிக்துறை காதலர் வரக்காண் போரே.

(இ-ஏ.) :— தோழி! தண்ணென்று தாற்றும் திவலைகளைக்கொண்ட பளியின் கடுமையைப்படைய திங்களில், புலத்துப் பயிரை உண்ண, ஏற்ற ரேடு சென்ற, சிலத்துத் தக்கிய முலைக்காம்புள்ள மதியையைப்படையதுன், பாலை விரும்புவ கன்றுள்ள ஊரிடத்து மேய்ப்பாரின் கூட்டத்தைத் தப்பி மீளும் மாலையில், பெறலரும் பொருட்பினியாற் சென்றுபிரிந்து தங்கும் காதலர் மீளக் காண்போர், துணிவாக நோற்றேராவர்.— (எ-று.)

பளிக்குடுங்கிங்கன்— மார்கழி திங்கள்போதும். அனைல்— பொருள் தலையைப்படைய. வீங்குமுலைச்செருத்தல்— அன்மொழித்தொகை.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

நெய்தல்.

[இது, பகல்வங்தொழுகுவானைத் தோழி இராவரவென்றது.]

[அண்டர்மகன் தறுவழுதி பாடியது.]

ஙசுடி. இழையனிக் தியல்வருங் கொடிஞ்சி நெடுந்தேர் வரைமரு ணெடுமணற் றவிர்த்த விரையசைஇத் தங்கினி ராயிற் றவுரே தகைய தழைதாழ் மருங்கு விவள்புலம் புகலத் தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி யிழுமென வொலிக்கு மாங்கட் பெருங்கீர் வேலியெஞ் சிறுநல் ஹரே.

(இ-ஏ.) :— இவன்துயரம் கெடும்படி கடல் வேலியாகும் எம்சிற்றாரில், கெடிய தேரை மலைபோன்ற மணலானுன (பார்வையைத்) தடுத் திட்ட மேடுகளைத்த தங்கவைத்து, தாழைநிலைத்த அலைகளையை கழி இழுமென்று ஒலிக்கும் அவ்விடத்தில் தங்கினீராயின் தவருகுமோ? — (எ-று.)

எனவே, கழியிடத்து இரவில் வருக என்றாம். இயல்வரும் அசையும், தழைய-சிறந்த. தாழ்-கீழிடத்திற்குழுங்க்த. வர-வியக்கோள் மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—குறியிடமுணர்த்தல்.

குறிஞ்சி.

[இது, தோழி கிழுத்தியை இரவுக்குறியைப்பக் கூறியது.]

மூலமும் உரையும்.

ஏடு

[வாயிலினங்கணன் பாடியது.]

ந.ச.ஈ. நாகுபிடி நயந்த முனைக்கோட்ட டளங்களிறு
குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப
மன்றம் போழு நாடன் ஒரேழி
சனைப்பூங் குவளைத் தொடலை தந்துங்
தினைப்புன மருங்கிற் படுகளி யோப்பியுங்
காலை வந்து மாலைப் பொழுதி
நல்லக நயந்துதா ஆயங்கிச்
சொல்லவு மாகா தஃகி யோனே.

(இ-ன.):—பிடியை விழைந்த களிறு, மலையைப் பொருங்கிச் சூற
வர் ஒவிக்க (எதிரொலித்து) மன்றத்தைப் பிளங்கிடும் நாடன், சனைக்
குவளைமாலையைக் (கட்டித்) தந்தும் தினைப்புனத்தில் கிளிவெருட்டி
யும் காலையில்வந்து மாலையில் (நின்)மார்பை விழைந்து வருங்கிச் சொல்
லவுமாகாதவாறு மெலிந்திட்டான்.—(எ-று.)

‘நாகுபிடி.....நாடன்’ என்றது, இடையூற்றை அஞ்சாது இரவுக்
குறிக்கண் நின்னலத்தை விரும்பிவரும் ஆற்றலினன் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இரவுக்குறியப்பித்தல்.

பாலை.

[இது, பொருள்வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச்
செலவழுக்கியது.]

[காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன்கண்ணன் பாடியது.]

ந.ச.ஈ. மல்குசுக்னிப் புலர்ந்த நல்கூர் சுரமுதற்

| குமரி வாகைக் கொல்லுடை நறுவி
| மடமாத் தோகைக் குடுமியிற் ஒரேஞ்றுங்
கான சீளிலைடைத் தானு நம்போ
தொன் றுமணனு செய்தன ஸிவலெனி
னன்றே நெஞ்ச நயந்தனின் றுணிவே.

(இ-ன.):—சனைகளில் சீரற்றமையான் வறிய சுரத்தில் வாகையின்
விறைந்த நறுமல்லர் மயிலின் குட்டினைப்போலத் தோன்றும் கானவழி
யில், சம்போடு பொருங்கும் மனத்தை இவள் செய்தனாயின், நெஞ்
சே விழைங்தனது துணிவ [பொருளிலைட்செலவு] நல்லதாகும்.—
(எ-று.)

எனவே, சென்னியை வேறுபடுத்தி நான் உடன்படேன்னன்று மூம்.
மெய்ப்பாடு—இளிவரல். பயன்—செலவழுக்குவித்தல்.

பாலை.

[இது, செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.]

[மாவளத்தன் பாடியது.]

நானு செல்ப வாயிற் கானத்துப்
புலங்கேர் யானைக் கோட்டிடை யொழிந்த
சிறுவீ மூல்லை கொம்பிற் ரூஅ
யிதழுமின் தூறுங் கண்பனி மதரைழிற்
பூணக வன்மூலை நனைத்தலுங்
கானூர் கொல்லோ மாணிமை நமரே.

(இ-ஏ.)—அவர்தாமாகவே செல்வசராயின் கானத்தில் நிலத்தை ஆராயும் யானைக்கோட்டால் அழிந்த மூல்லைக்கொடி (அவ்யானைக்) கோட்டில் தாவிப் பூவிதழ் கெட்டுத் (தேனீர்) ஊற்றுவிடும்; (அதனைக் கண்ணிற்கண்டும்) கண்ணீர் மூலையை நனைத்தலே, மாணிமாய்! நமர் தாம் (கருதிக்) கானூர்கொல்?—(ஏ-று.)

'செல்பவாயின்' என்றது, செல்லுதலருமையைக் குறித்தது.
மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

நெய்தல்.

[இது, பரத்தைமாட்டுப் பிரிந்துவங்த தலைமகன் கேட்குமண்மை யனுகத் தோழிக்குக் கிழத்தி கூறியது.]

[காத்தன் பாடியது.]

நான், அரும்பனி முனிமலர் சிதைய மீனருந்துங்
தடந்தா. ஞைரை யிருக்கு மெக்கர்த்
தண்ணாந் துறைவற் றெடுத்து நந்நலங்
கொள்வா மென்றி தோழி கொள்வா
மிடுக்க ணஞ்சி யிருக்கோர் வேண்டிய
தொடுத்தவை தாவெனச் சொல்லினு
மின்னு தோநம் மின்னுயிரிமுங்கேத.

(இ-ன.):—மலர்கள் சிதைய மீண்டும் நாரை தங்கும் மண் மேட்டைடுடைய கடற்றுறைவளைப் பற்றிக்கொண்டு நமது நலத்தை (மீளக்) கொள்வோம் என்கின்றனே ; தோழி ! நுயரை அஞ்சி இரங்கார் விரும்பியவற்றைக் கொடுத்து அவற்றை (மீளத்) தங்கிடென்று சொன்னாலும் இன்னத்து ; (ஆதவின்,) நமது இன்னுயிரை இழங்கு மறுபிறப்பில் நம்நலத்தைக்) கொள்வோம்.—(எ-று.)

இரப்பார்க்குக் கொடுத்தவற்றை மீளக்கேட்டுப்பெறுதலே, ‘தத் தாபகாரம்’ என்னும் கொடுக்குற்றமென்பர் வடதாலாரும். இம்மைச் செய்தது மறுமைக்காமாதல் நூற்றுணிபாகவின், உயிரிழங்கு கொள்வாம் என்றார். ‘சொல்லினும்’ என்றும் பாடம்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஹடலுணர்த்தல்.

பாலை.

[இது, பிரிவுகேரங்க தலைமகள் அவனது நீக்கத்துக்கண் வேறு பட்டாளைத் தோழி வற்புறீயது.]

[ஆலத்தாரிக்ஷார் பாடியது.]

நஞ்சி. அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குன்றஞ் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்லார் கொல்லோ
வாற்றய விருந்த விருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கண்ண்கு ஸாளரி வுறீஇ ஸ்
யாறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கு
மலையுடைக் கான நிந்தி
நிலையாப் பொருட்டினிப் பிரிந்திசி ஒன்றே.

(இ-ன.):—கேட்பாயாக, தோழி ! எதிர்நின்று கடுக்கந்தரும் கடுங்குன்றத்தில் செல்லாதருளுமென்று சொன்னோமாயின், சிலைக்காத பொருட்பினியாற் பிரிந்தார், வழியயன்மரக்கிளையில் உறையும், சிறை வினையும் தாளையுமடைய (பறவைத்திரளால்) ஆள் (வருகையை) அறிந்துகொண்டு புதியார் படையைமுதலிற்கொலைத்தும் கானத்தைக் கடந்து செல்லார்கொல் ?—(எ-று.)

நெடுங்காற்கணம்- ஆளைக்காணின் ஒலிக்கும் இயல்புள்ள ‘ஆட்ராட்டி’ என்னும் பறவைக்கணம்போலும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

நெய்தல்.

[இது, தலைமகன்தமர் வரைவொடு வந்தவழி நமர் அவர்க்கு ஸ்ரீவரோர்கொல்லோ? என்றஞ்சிய தலைமகட்டுத் தோழி வரை வழிந்தது.]

[அம்மியலூர் பாடியது.]

நடுக. வளையோய் வந்திசின் விரவுங் கொடுந்தா
ளனோவா மூலவன் கூருகிர் வரித்த
வீர்மண வீர்நெறி சிறைய விழுமென
வருமிசைப் புணரி யுடைதருந் துறைவற்
குரிமை செப்பினர் நமரே விரியலர்ப்
புண்ணே யோங்கிய புலாலஞ் சேரி
யின்னகை யாயத் தாரோ
தின்னு மற்றேருவில் வழுங்க ஹூரே.

(இ-ன.):—வளையினையணிந்தோய்! வருவாய்; அவன் உக்ராற்
கிறிய வழிகெடக் கெடல் அலையாலுடைத்திடும் துறைவனுக்கு நின்னை
உரிமைகூறினர் நமர்தாம்; (ஆதலால்) புண்ணைகள் உயர்ந்த புலால்
நாறும் சேரியில்தூயத்தாரோடு மேலும் (அற்றிவருத்தும்) அத்தகை
யதோ இவ்வூர்?—(எ-று.)

‘விரவும்.....துறைவன்’ என்று, ஜாரார் அற்றத்தொடங்கவே
பொருது தக்காராய தமரை ஏவி வரைவு மாட்சிப்படச் செய்திட்டான்
என்பதாம்.

மெய்ப்பாடு - பெருமிதம். பயன்—மகிழ்வித்தல்.

பாலை.

[இது, பிரிவிடைத் தோழிக்குக் கிழுத்தி மெலிந்து கூறியது.]

[கடியலூர் உருத்திரெங்கண்ண் பாடியது.]

நடுக. நெடுகீராம்ப் லடைப்புறத் தன்ன
கெஞ்சிமென் சிறைய கூருகிர்ப் பறவை
பகல்கீப் பலவின் சாரன் முன்னிப்
புதலுகை முதுமரம் புலம்பப் போகுஞ்
கிறபுன் மாலை யுண்ணம்
பற்றுவன் கூழியவற் கானு ஆங்கே.

மூலமும் உரையும்.

உளக

(இ-ன.):—தோழி ! அவ்வியலைப்புறத்தைப்போன்ற சிறைகளையும் கூரிய உசிரினையுடைய பறவை, [வெளவால்,] பலாவினையுடைய சாரலைக்கருதிப் பகவிந்றங்கிய முதிய மரம் வருந்தச் செல் ஆம் மாலை உள்தாதலை அவனைக் கானுதகாலத்து அறிவேன்.—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

**பஞ்சாவாவ்ஸ்ரூபாடுத்தீவந்தினாப்பாராதா
நிவாராதாயநூபாலை.**

[இது, * பிரிடிஷ் கிலைநெட்சிலிப்பிட்டி என்று அழைக்கப்படுகிறது.]

பஞ்சார மூத்தைத்தா

[பஞ்சார மூத்தைத்தாவைக் காட்டியது]

நடநட. ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கலா அற் பகலே
பாடின் னருஷியாடுத லினிடே
நிரையிதழ் பொருந்தாக் கண்ணே டிரவிற்
பஞ்சி வெண்டிரிச் செஞ்சடர் நல்லிற் |
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ
யன்னை முயங்கத் துயிலின் னுதே.

(இ-ன.):—வெற்பன்மார்பு துணையாக யலைத்தாழ்வாரத்துப் பகலில் அருவியாடுதல் இனிதாகும் ; இதழ்கள் மூடாத கண்களோடு இரவில், பஞ்சத்திரியின் சட்டரை [வீளக்கை] யுடைய இல்லில் பின்னல் வீழ்ந்த புறத்தைத் தழுவி அன்னை அனைக்கத் துயிலுதல் இன்னுத்தாகும்.—(எ-று.)

கோடு - கொடுமூடி. இதழ் - ஈண்டி இமை.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—வரைவுகடாதல்.

மருதம்.

[இது, பரத்தையிற் பிரிச்து வாயில்வேண்டிச் சென்ற தலைமகற் குத் தோழி வாயின்மறுத்தது.]

‘பகற்குறிவங்கு ஒழுகுங் தலைமகன் வெளிப்பாட்டுச் சிரவுக் குறியங்தானது குறிப்பறிக்க தோழி, இரவின்கண் அன்னையினுத் தாவுறைக்கு பின்னலும் பகற்குறியே என்று அவ்விரவுக்குறியின் என்ற பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்துத், தலைமகன் சிறைப்புறத்தாலும் வரைவுகடாயது’ என்ற ஒருபிரதியில் உள்ளது.

[கயத்தூரிக்ஷான் பாடியது.]

நடுச. நீர்ச்சி டாடிற் கண்ணுஞ் சிவக்கு
மார்ந்தோர் லாயிற் ரேஞும் புளிக்குஞ்
தணந்தனை யாயினெம் மிலலுப்த்துக் கொடுமோ
வந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க்
கடும்பாம்பு வழங்குஞ் தெருவி
னடுங்குஞ் ரெவ்வங் களொந்த வெம்மே.

(இ-ன.):—நீரிடத்து நீண்டு ஆடின் கண்ணஞும் சிவங்கிடும் ; உண் டோர்வாயிடத்துத் தேஞும் புளித்திடும் ; (எம்மைப்) பிரிச்தாயானால், எங்கைக்குரிய எம்மூரில் தெருவிடத்து கடுங்கும் துயர்தாரும். இன்ன லைப் போக்கிய எங்களை எம்மில்லில் கொண்டபோய்விடுவாய்.—(எ-று.)

கடும்பாம்பு - நஞ்சின் கடுமையையுடைய பாம்பு.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வாயின்மறுத்தல்.

[இது, இரவுக்குறிநேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது.]

[கபிலர் பாடியது.]

நடுநு. பெயல்கான் மறைத்தலின் விசம்புகா ணலரே
நீர்பரல் தொழுகலி னிலங்கா ணலரே
யெல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானுட் கங்குல்
யாங்குவங் தனையோ வோங்கல் வெற்ப
வேங்கை கமழுஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ ஓநாகோ யானே.

(இ-ன.):—பெயலின்கால்கள் மறைத்தலான் விசம்பைக் காலை ராவர் ; நீர் பரவி ஒழுகுதலான் னிலத்தைக் கானுராவர் ; பசல் கழிந்த மையான் இருள் பெரிதாயிற்று ; பலரும் துயிலும் நன்னிரவில் எங்க அம் வந்தனையோ ? உயர்ந்த வெற்பனே ! வேங்கைமணக்கும் சிறு குடியையின்குனம் அறிந்தனையோ ? (நேர்வித்த) நான் வருக்கு வேணே.—(எ-று.)

பெயல்கான்—விகாரம். பல்லோரும்—உம்மைதொக்கது.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலீஸ்.

[இது, மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது.]
[கயமஞர் பாடியது.]

நடுசு. நிழலான் றவிந்த நீரி லாரிடைக்
கழுலோன் காப்பக் கடுகுபு போகி
யறுசனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வங் காலுழித் தவ்வெனக் குடித்தி
யாங்குவல் ஹாங்கொ ரூணே யேந்திய
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த
பரலும் பலவென வன்னுள்
கோலமை குறுந்தொடித் தளிரன் னேனுளே.

(இ-ள.):—தளிரன்னுள், எடுத்த பொற்கலத்திற் பொரிக்கலங் தாற்போன்ற பரல்களும் பலவென்று கருதாளாய், நிழல் மிகவும் ஓழிக் திட்ட ஸீற்ற அருழுமியில், கழுவினன் காத்திடக் கடிகிச்சென்று ஸீற்ற சனையிடத்து வருந்தி, (மெய்) வெந்திட்ட துயரம் வெளிப்பட்ட விடத்துத் 'தவ்'என்று (உதட்டிடத்துவரும் ஸீரைக்) குடித்து(நடக்க) எங்கனம் வல்லாள்?—(எ-று.)

ஆன்றவிந்த, கோலமை - விகாரங்கள்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல்.

குறிஞ்சி.

[இது, தோழி கிழவன் கேட்கும் அண்மையனுகக் கிழுத்திக்குச் சொல்லியது.]

[கபிலீர் பாடியது.]

நடுசு. முனிபட ருழுந்த பாடி லுண்கட்
பனிகால் போழுந்து பணையெழுன் ஞகிழுதோ
மெல்லிய வாகலின் மேவரத் திரண்டு [ண்
நல்ல வென்னுஞ் சொல்லை மன்னிய
வேனலஞ் சிறுதினை காக்குஞ் சேனேன்
ஞகுகிழுமியிற் பெயர்ந்த நெடுநல் யானை
மீன்படு சுடரொளி வெருஉம்
வான்றேய் வெற்பன் மணவா ஒங்கே.

(இ-ன.):—வெறுக்கும் நினோவால் வருந்தியதாற் பெருமையற்ற கண்கள் நீர்க்கால்களால் (நிலத்தைப்) போழு, தினையைக்காக்கும் குற வன்கொள்ளியால் மீண்ட யானை, மீன்களோடு தோன்றும் திங்களின் ஒளியையும் (கொள்ளியென்று) அஞ்சும் வெற்பன் மணக்குமுன், மூங்கிலமுகை நெகிழ்த்த தோள்கள், சிறந்தன வென்னும் சொல்லைப் பொருந்தின.—(எ-று.)

போழ்ந்து—போழுவெனத்திரிக்க. ஏனல்தினை—இருபெயரொட்டு.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகட்டாதல்.

மூல்லை.

[இது, தலைமகன் பிரிவிடைக் கிழுத்தியைத் தோழி வற்புறுத்தியது.]

[கோற்றுப் பாடியது.]

ஈடுநீ. வீங்கிழழு நெகிழழு விம்ம வீங்கே
யெறிகட்ட பேதுற லாய்கோ டிட்டு
வாய பற்றுநின் படரதெ ணீங்க
வருவே மென்ற பருவ முதுக்காண்
டனியோ ரிரங்கும் பணிகூர் மாலைப்
பல்லான் கோவலர்க் கண்ணி
சொல்லு வன்ன மூல்லைமென் முங்கையே.

(இ-ன.):—இறகிய இழைகள் நெகிழுவும் (மூச்சால் மெய்) விம்ம வும் (நீரை) எறியும் கண்ணேடு வருந்தாதி ; (நாட்கணக்கையறியக்) கோடிட்டு (அவ்) வழியாகப் பற்றும் நினது விரிந்த எண்ணங்கள் நீங்கக் (காதலர்) வருவோமென்ற பருவம் இதுவே ; தனித்தார் இரங்கும் பணிமிக்க மாலையில், பலதுங்களையுறுமைடைய கோவலர்மாலைகள் உயர் வாய்க் கொல்லும் அத்தகைய மூல்லையின் மென்முனைகளாயின ; (ஆத லான், வக்திடுவர்.)—(எ-று.)

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

மருதம்.

[இது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில்வேண்டிப்பெற்று தானே புக்குக் கூடியதுவன்று தோழி பாண்றஞ்சு சொல்லியது.]

மூலமும் உரையும்.

உந்த

[பேயனுர் பாடியது.]

நஞ்சுக. கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்காற் கட்டி னுறம்பூஞ் சேக்கைப்
பள்ளி யாளையி னுயிரா வசைஇப்
புதல்வற் றழீஇயினன் விறலவன்
புதல்வன் றுயவன் புறங்கவைஇ யினளே.

(இ-ன.):—காண்பாய், பாண ! தகுதியையடையது, மாலையிற்
பரந்த னிலவில், குறுங்கால்களையடைய கட்டிலிலுள்ள நறிய பூஞ்சேக்
கையில், பள்ளியிடத்து யாளையினைப்போல உயிர்த்துத் தங்கிப் புதல்
வளைத் தழுவினான் வல்லமையுள்ளான் ; (அப்) புதல்வன்தாய் அவனது
புறந்தைத் தழுவிக்கொண்டனான்.—(எ-று.)

மெய்ப்பாடு—நகை. பயன்—பழித்தல்.

குறிஞ்சி.

[இது, தலைமகன் சிறைப்புறத்தானுக வெறியஞ்சிய தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

[மதுரை யீழத்துப்புதன்றேவன் பாடியது.]

நஞ்சு. வெறியென வுணர்ந்த வேல ஒனையமருங்
தறியா னகுத லன்னை காணிய
வரும்பட ரெவ்வ மின்றுநா முழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை யன்ன பெருங்குர லேன
ஹண்கினி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
பிலங்குமலை நாட னிரவி னுனே.

(இ-ன.):—தோழி! வெறியென்ற அறிந்திட்ட வேலன் சோய்க்
கேற்ற மருங்கை அறியானுதலை அன்னை காணுமாறு, அரிய னினைவா
லாய துயரத்தால் இன்றுநாம் வருங்கிழும், சாரலீல் பிடிக்கைபோன்ற
தாளையடைய தினையே உண்ணும் னினையைக் கடியும் கொடிச்சியின்
கைக்கவன் மலையிலாலிக்கும் சோலையால் விளக்கும் மலைநாடன்
இரவில் வாராதொழிக.—(எ-று.)

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

குறிஞ்சி.

[இது, வரைவுமலிங்கதவழித் தோழி நன்காற்றினுயென்றாட்குக் கிழத்தி சொல்லியது.]

[கபிலர் பாடியது.]

நூகை. அம்ம வாழி தோழி யன்னைக் குயர்நிலை யுலகமுஞ் சிறிதா லவர்மலை மாலைப் பெய்த மணங்கம முந்தி யேர்க்குலை நிவந்த முழுமுதற் காந்தண் மெல்லிலை குழைய முயங்கலு மில்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே.

(இ-ள.):—கேட்பாயாக, தோழி ! அவர்மலையில் மாலையிற் பெய்த தனால், கமமுழு மணத்தை வெளிக்கொணர்ந்து அழகிய குலையிடத்து மேலோங்கிய காந்தளின் மெல்லிலை [அவர்தங்த உடையிலை] குழை யும்படி முயங்கலையும், (பின்) மனையிடை (மீஸ்) செல்லவுடலையும் விலக்காத அன்னைக்குத் தேவருலகமும் (கைம்மாரூக்கச்) சிறிய தாகும்.—(எ-று.)

எனவே, அன்னை செறித்திடாமையின் ஆற்றினேன்னன்றாம்.
மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—மகிழ்வித்தல்.

குறிஞ்சி.

[இது, வெறிவிலக்கித் தோழி அறத்தொடுனின்றது.]

[வேப்பற்றாக் கண்ணன்கூத்துள் பாடியது.]

நூகை. முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் சினவ லோம்புமதி வினவுத லுடையேன் பல்வே முருகிற் சில்லனிழ் மடையொடு சிறுமறி கொன்றிவ ணறுநுத ணீவி வணக்கினை கொடுத்தி யாயி ணணக்கிய விண்டோய் மாமலைச் சிலம்ப தென்டா ரகஸமு முண்ணுமோ பலியே.

மூலமும் உரையும்.

உங்கு

(இ-ள.):—முருகு (மெய்க்கின்றமையரன்) மயங்கி வந்த முதுமை வாய்ந்த வேலனே ! சினக்கொள்ளுதலைக் காப்பாய் ; (ஈன்பால்) ஒன் ரைக் கேட்டலுடையேன் ; பலவேறுநிறத்தினைக்கொண்ட சிலவாய அலிழ்களையுடைய சோற்றேஷு செம்மறியைக்கொன்று இவள்துதலிற் நடவில் வணக்கிக் கொடுத்தாயாயின், வருத்திய சிலம்பண்மார்பும் பவியை உண்ணுமோ?—(எ-று.)

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—அறக்கொடுகின்றல்.

பாலை.

[இது, பிரிவணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.]

[சோல்லூரிக்கோற்றன் பாடியது.]

நடகூந... கண்ணி மருப்பி னண்ண னல்லேறு
செங்கோற் புதலின் வார்குரல் கறிக்கு
மடக்கண் வரையா நோக்கி வெய்துற்றுப்
புல்லரை யுகாதுப் வருநிழல் வதிய
மின்னு வருஞ்சர பிறத்த
லீனிதோ பெரும வின் துணைப் பரிந்தே.

(இ-ள.):—ஏறு, அறுகின்றுளைக் கடிக்கும் ஆவைப் பார்த்து வெப்ப முற்று உகாமரத்தின் நிழவில்லதியும் சுரத்தைக்கடத்தல் இனியதோ? பெரும ! இனிய துணையைப்பிரிந்து.—(எ-று.)

கண்ணி - மாலையணிந்த. இன்னு - விகாரம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—செலவழுங்குவித்தல்.

நடகூச.* அரிற்பவர்ப் பிரம்மின் வரிப்புற நீர்நாய் |
வரளை நாளி ரை பெறால் மூரன்
பொற்கோ லனிர்தொடித் தற்கெழு தகுவி
யெற்புறங் கூறு மென்ப தெற்றென
வணங்கிறைப் பஜைத்தோ எல்லவளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன வவரைக்
கண்போன் மற்றதன் கள்வர்
மண்கொளற் கிவரு மன்னர் போரே.

* இச்செய்யுளின் பொருள் நன்குவிளங்கவில்லை : மேலும் உரை வில்லாப்பாடல்களைப் பொருள் நன்குவிளங்காதனவென்று கொள்க.

எ-து. வேறோர்பரத்தை தன்னைப் புறங்கூறினாலெனக் கேட்ட இற்பரத்தைஅவட்குப் பாங்காயினார்கேட்பக் கூறியது.[ஆளவையார்.]

‘அரிற்பவர்,’ ‘பொற்கோல் விற்கொடி தற்கெழு தகுவி,’ ‘மண் கொண்றகு’ என்பன பாடபேதங்கள்.

குறிஞ்சி.

[இது, யான் வரையுந்துணையும் ஆற்றவல்லனோவன விணுய ஜிமுவற்குத் தோழி சொல்லியது.]

[மதுரைநல்வேள்ளி பாடியது.]

ந-சுடு. கோடி ரிலங்கு வளைநகிழு நாளும்
பாடில கழிந்துகண் பணியா னுவே
துன்னரு நெடுவரைத் ததும்பீய வருவி
தண்ணென் மூரசி னிமியிசை காட்டு
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்க னுடநின் னயந்தோள் கண்ணே.

(இ-ன.):—வளையல்கள் நெகிழு நாளும் பெருமையில்லனவாய் அழகுகெட்டுக் கண்ணேரைக்கொண்டு விருப்பம் அமையாதனவாகும்; மலைகாடு! நின்னை விழைந்தாளது கண்கள்தாம்.—(எ-று.)

இயிழு—ஒலிக்குறிப்பு. ‘நீ நயந்தோள்’ என்றும்பாடும்.
மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

ந-சுக. பால்வரைத் தமைத்த லல்ல தவர்வயிற்
சால்பளங் தறிதற் கியாஹும் யாரோ
வெறியாள் கூறவு மமையா எதன்றலைப்
பைங்கண் மாச்சுனைப் பல்பினி யவிழுந்த
வள்ளி தழ் நீல நோக்கியுள்ளகைப்
பொழுத கண்ண எாகிப்
பழுதன் றம்மவிவ் வாயிழை துணிவே.

* எ-து.. காவன்மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறு
பாடுகண்டு இவ்வேறுபாடு ஏற்றினாலும்யது.....

‘நன்னாகி’ என்றும்பாடும். [பேரிசாத்தன்.]

* இங்குத்தார குறைவாவே பிரதிவீர் காணப்படுகின்றது.

மூலமும் உரையும்.

ஏ.ஏ.ஏ

நக்ள. கோடியோர் நல்கா ராயினும் யாழினின்
கருடவிளங் கிறைய தொள்கவின் பெ “
யுவக்காண் தோழி யவ்வங் திசினே।
தொய்யன் மாமழை தொடங்கலி வைர்நாட்டுப்
சூச லாய ஸ்ரீஸ்ரீ ய ”
மண்ணுறு மணிபிற் ரேன்றுங்
தண்ணுங் துறுக லோங்கிய மலையே.

எ-து. வரைவணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீது
ராமையணர்த்தியது. வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாகிய தலை
மகளோத் தோழி ஆற்றும்வகையால் ஆற்றுவித்ததாலுமாம்.
‘உருவக்கொண்டோழி’, ‘தண்கலின்’ என்பன பாடபேதங்கள்.

[மதுரை மநுதனினாகன்.]

மருதம்.

[இது, வரைவமலிந்த தோழிக்குக் கிழுத்தி கூறியது.]
[நக்கீரி பாடியது.]

நக்ஶு. மெல்லிய லோயே மெல்லிய லோயே
நன்னு ணீத்த பழிதீர் மாமை
வனப்பி ஞுற்றுத லல்லது செப்பிற்
சொல்ல கிற்று மெல்லிய லோயே
கிறியரும் பெரியரும் வாழு மூர்க்கே
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதி னிலைமை முயங்குகம் பலவே.

(இ-ள.):—மெல்லியல்புன்ளாய் ! நல்ல நாளில் இழுங்த (கம்)
மாமையிற்றத்தை வனப்பினால் (உணரச்) செய்தலன்றி சொல்லாற்
சொல்லாம்; சிறியாரும் பெரியாரும் வாழும் ஊரில், என்றும் இடை
யருத குளிர்க்க ணீரின் வெள்ளத்தையுடைய (குளத்தின்) வலிய கரை
யிடத்துப் பெருமரத்தைப்போல் தீதற்ற னிலைமை பலவற்றையும் கூடு
வோம்; (இப்பொழுது.)—(எ-று.)

நல் நாள் - கனவிற் கலந்த நல்ல நாள். ஊர்க்கு - உருபுமயக்கம்,
மெய்யரு - உவகை, பயன் - மகிழ்தல்;

பாலை.

[இது, தோழி கிழுத்திக்கு உடன்போக்குணர்த்தியது.]

[குடவாயிற்கீர்த்தனூர் பாடியது.]

நூகூ. * அத்தவரைகை யமலைவா னெற்றி
யரியார் சிலம்பி னரிசி யார்ப்பக்
கோடை தூங்குங் கானஞ்
செல்வாந் தோழி நல்கினர் நமரே.

(இ-ன.):—கீற்றுக்கள் பொருந்திய சிலம்பின் பரல்கள் ஒவிப்பக் கோடை நிலைத்த கானத்திற் செல்வோம் ; தோழி ! நமர் (உடன் கொண்டுபோக) இருங்கினர் ; (ஆதலால்.)—(எ-று.)

சிலம்பு - ஓர் காலனி. ‘வராகை’, ‘ஏற்றி’ ‘ஊக்கும்’ —பாட பேதங்கள்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்குணர்த்தல்.

மருதம்.

[இது, கிழுத்தி தன்னைப் புறநுரைத்தாள் என்பது கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் சொல்லியது.]

[வில்லகவிரலினூர் பாடியது.]

ந-எ-ம் பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குங் தண்டுறை யூங்கே
ஒருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவர்
நல்ல கஞ்சே ணைருமருங் கினமே.

(இ-ன.):—ஆம்பன்முகைளில் வண்டுகள் (ஊதி) வாயைத் திறக் கும் கீர்த்ததைறயையுடைய ஊரானேடு இருந்தால், ஈரிடையையுடைய யோமாவோம் ; (தழுவி அணையிற்) கிடந்தால், வில்லை உள்ளடக்கிய விரலைப்போலப் பொருந்தி அவர்நெஞ்சம்போல நெடுங்காலம் (வேறு பட்டாமல்) ஓரிடையையுடையோமாவோம.—(எ-று.)

‘பொய்கை.....ஊரன்’ என்றது, செவ்வியுள்ள மகளிரத் தேடிப் போகும் இயல்பின்னென்ற தலைமகன் பழித்தற்குக் கூறியதைப் பரத்தை கொண்டுமொழிந்தது. ‘வில்லகவிரலின்’ என்றசிறப்பாற் போலும் இதனுசிரியர் ‘வில்லகவிரலினூர்’ எனப்பெயர்பெற்றனர்.

மெய்ப்பாடு—கை. பயன்—தலைவியைப் பழித்தல்.

இக்கெய்யுளில், முதலடி வினங்கவில்லை.

மூலமும் உரையும்.

உங்க

குறின்சி.

[இது, வரவிடை வற்புறுத்துக் தோழிக்குத் தலைமகன் சொல்லி யது.]

[உறையூர்மதுகூற்றன் பாடியது.]

நங்க. கைவளை நெகிழ்தலு மெய்பசப் பூர்தலு
கைபடு சிலம்பி ணைவனம் வித்தி
யருவியின் விளைக்கு நாடனைடு
மருவேண் ஒரேழியது காமமோ பெரிதே.

(இ-ன்):—கைவளைகள் நெகிழ்தலையும், மெய்யிற் பசலை பரத்தலை
யும் மேகம் தங்கும் மலையில் மலைகளில் விஷத்து அருவியால் விளை
வித்துக்கொள்ளும் நாடனால் பொருங்கேன் ; தோழி ! அக்காமமோ
(அங்கனமெல்லாம் அடையுமாறு) பெரிதாயிருந்தது.—(எ-று.)

‘கைபடு.....நாடன்’ என்றது, சிறுமுயற்சியாற் கருதியதைப்
பெறும்தன்மையன்னபதாம் ; தோழிக்கறைக்கொண்டுமொழிக்கத்து.
மெய்ப்பாடு—அழுகை, பயன்—ஆற்றுமையறிவித்தல்.

நங்க. பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருந்தொ
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் [டுமாயக்
கணங்கொள் சிமய வணங்குங் கான
லாழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
குழை பெயக்காக் குழீஇய பூதுக்கை
புலர்பதங் கொள்ளா விரவை
பலரெழுந் தன்றில் வழுங்க ஊடே.

எ-து. இரவுக்குறிவாங்குது ஒழுகானின்ற தலைமகன் கேட்பத் தோழி
தலைகட்டுக்கொல்லுவாளாய்ச்சொல்லியது. [விற்றாற்றுழுதேயினான்]
'மாயகெடுவேணி', 'சிமையவணங்கும்', 'உலர்பதம்', 'கொள்ளா
யிரவை' என்பன பாடபேதங்கள்.

குறின்சி.

[இது, அவர்மிக்கவழி ஆற்றுளாகிய தலைகட்டுக்குத் தோழி சொல்லி
யது.]

[மதுரைக் கோலம்புல்லள் பாடியது.]

நங்க. நிலம்புடை பெயரினு நீர்த்திரிந்து பிறழ்வு
மிலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றிடு
வெவ்வாய்ப் பெண்டிர் கெள்வை யஞ்சிக் [1]
கேடெவ னுடைத்தோ தோழி நீடுமெயிர்க்
கடுமெப் ஊகக் கறையிர வேற்றை
புடைத்தோடு புடையூ நாறு பலவுக்களி
காந்தளாஞ் சிறுகுடிக் கமமு
மோங்குமலை நாடுகேனு டமைந்தநங் தொடர்பே

(இ-ன.):—ஆண்குரங்கு புடைக்கப் புடையண்டு ஓடும் பலா
பழம் சிறுகுடியிற் கமமும் மலைநாடுகேடு உண்டான தொடர்பு, நிலா
புடைபெயர்வதாயினும், கீர் தன்மைமாறிப் பிறத்வதாயினும், கடவிள்
கரை தோன்றுவதாயினும், கொடிய வாயையுடைய பெண்டிர்களது
அவரை அஞ்சி என்ன கேட்டை எய்துவதாகும்?—(எ-று.)

எனவே, அவன்து தொடர்பு என்றும் ஒருபடித்தாகவே நிற்
தாகும் என்றாளாம். புடைத்து : புடைக்கவெனத்திரிக்க. புடையூ
ஓடு என்மாறுக. ‘நீடுமெயிர.....மலைநாடன்’ என்றது, என்னலத்தை,
கெடுத்து ஊரிடமெல்லாம் அலர் பரவுமாறு செய்திட்டான் என்,
குறிப்புப் புலப்படத் தலைவி கூறியதைத் தோழி கொண்டு கூறியது
'அமைந்த தோடேயே' என்றும்பாடம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றலித்தல்.

குறிஞ்சி.

[இது, அறத்தோடு நின்றமை தோழி கிழுத்திக்கு உரைத்தது.]

[உறையூரிப் பலாகாயனுர் பாடியது.]

நங்க. எந்தையும் யாடு முனைரக் காட்டி
யொனித்த செய்தி வெளிப்படக் கிளங்கான்
மலைகெழு வெற்பன் றலைவாங் திரப்ப
கன்றுபுரி கொள்கையி னென்று யின்றே
முடங்க விறைய தூக்கணங் குாஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடனு மயங்கிய வையாரே.

(இ-ன்.):—எந்தையும் யாயும் உணரத் தெரிவித்து மறைத்திட்ட செய்தியை [களவை] வெளிப்படக் கூறியபிறகு வெற்பன், (தமரான் மகட்டொடையை) இரப்ப, தாக்கணக்குருவி பனையிற் கட்டிய கூட்டைக்காட்டிலும் மயங்கிய மயக்கத்தையுடைய ஊரில், என்றையைப் புரியும் கோட்பாட்டோடு கூடிய ஒன்று [வரைவுடன்படிதல்] உள்தா சின்றது.—(எ-று.)

‘தளர்ந்தபின்,’ ‘கரைந்தபின்,’ ஒன்றேவின்றே,’ ‘கூட்டிலும்’—பாடபேதங்கள்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—அறத்தொடு சின்றமையுணர்த் தல்.

குறிஞ்சி.

[இது, இரவுக்குறிக்கண் சிறைப்புறயாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் இருபொழுதும் மறுத்து வரைவுகடாயது.]

ந-ஏ. அம்ம வாழி தோழி யின்றவர்
வாரா ராயினே நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்க ணிரும்புனத்
தீரவரி வாரிற் ரெண்டகச் சிறுபறை
பானுள் யாமத்துங் கறங்கும்
யாமங் காவலரவியன் மான்றே.

(இ-ன்):—கேட்பாயாக, தோழி! சாரலிடத்துத் தினையின் விளைந்த புனத்தின்கண் இரவில் (கதிரை) அறுப்பவர்களது தொண்டகப்பறை நன்றீவிலும் ஒலித்திடும்; மேலும் இரவில் ஊர்காப்பஸர் உறங்கலில் மயங்கிக் (காப்பார்;) ஆதவின், இன்று அவர் வாராராயின் நன்று.—(எ-று.)

எனவே, தினைகொய்தலாற் பகலும், காவலர்கடுமையால் இரவும் மறுத்திட்டனளாம்.

மெய்ப்பாடு—அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

ந-ஏ. மன்னுயி ரறியாத் துண்ணரும் பொதியிற்
சூருடை யடுக்கத் தாங்கு கடுப்ப
வேணி லாடேன தண்ணியள் பளிடே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி யையென
வலங்குவெயிற் பொளிந்த தாமரை
யுள்ளகத் தண்ண சிறுவெம் மையளே.

குறுந்தொகை

எ-து. பொருள்வலிக்குக் கொடுகிறது தலைமகன் தொல்லிச் செலவழுக்கியது. [படிமாத்துமோசிக்ரன்கோற்றன்.]

‘தொடுப்பு,’ ‘பொதிந்ததாமரை’ என்பன பாடபேதங்கள்

[இது, வரைவிடை ஆற்றுளெனக் கவன்ற தோழிக்குக் கிழுத்தி அழிக்கு கூறியது.]

[மோசிகோற்றன் பாடியது.]

ந-ன. மிலரே ருண்கண் மாணலங் தொலைய
வளையேர் மென்றேண் கெஞ்சிமுந்ததன் ரலைய
மாற்று கிண்றே தோழியாற் ரலையே
யறிதற் கமையா நாடுகெனுடு
செய்து கொண்டதோர் சிறுநன் னடையே.

(இ-ன.);—கண் அழுகெடத் தோன் கெஞ்சிமுந்ததன் மேலும் மாற்று [வரைவு] உண்டாகின்றதோ? தோழி! (என்னுற்றுமையைக் கருதி) ஆற்றுகின்றிலை; உண்மையை உணரவுமையாத நாடுகெனுடு செய்துகொண்டது ஒருசிறிய வல்லாமுக்காரன்.—(எ-று.)

‘சிறுநன்னட்டேபு’ என்றும் பாடபேதம்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையுணர்த்தல்.

பாலை.

[இது, மகட்போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது.]

[கயங்குப் பாடியது.]

ந-ன. ஞாழிறு காபாது மரங்கூடு பட்டு
மகிளமுதற் சிறுகெறி மணன்மிகந் தாழப்பத்
தண்மழு தலையல ரகரக்குங்கந் தித்துச்
ஷ்டாரவாய் கெடுவேற் காளைபொ
மட்டுமா வரிக்கு பூர்வீப் சுருளை

மூலமும் உரையும்.

உக்கு

(இ-ன்.) :—காளையோடு அசிவை சென்ற சுத்தில், கிரவன் காயாமல், மரத்தின் கிழல் உண்டாகி, மலைவழியிற் (கால் கோகா வரை) மணல் மிகப்பரந்து, குளிர்ந்த மழை, தலைக்கு மலரையும் இடைக்கு விரும்பிய தழையையும் தந்து, (உதவுனவாம்படி தெய் வம்-அருளுக.)—(எ-று.)

கருத்துரைக்கருத்தை கோக்கி முடிவு வருவிக்கப்பட்டது.

மெய்ப்பாடு—அமுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்—ஆற் குமை கீங்கல்.

[இது, நொதுமலர்வரைவழித் தோழி அறத்தொடு ஸ்ன்றது.]

ந-க. * இன்றியான் டையனே தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கி னேர்கண் ணகன்மத் துணிபெறால் நாட னரிவுகாழ்க் கொள்ளு மளவைச் சிறுதொடி யெம்பின் வருகுவை கீடெனப் பொம்ம லோதி கீவி யோடேன.

(இ-ன்.) :—தோழி ! காடன் (தமர்) அறிவு காழ்த்திடும் போழு தில் சிறுதொடி யோய் ! கீண்பின் வருவாயென்று [உடன்கொண்டு செல்வேணன்று] காந்தலைக் கோடினன் ; (அத்தகையான், நொது மலர்வரையும்) இன்று எவ்விடத்தினனே ?—(எ-று.)

நொதுமலர் வரைதல் - (தமர்) நொதுமலரை மணமகனாகக் கொள்ளல்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—அறத்தொடு ஸ்ற்றல்.

பாலை.

[இது, பனிப்பருவங்குறித்துப் பிரிச்தான் தலைமகன் பிரியப் பருவங்களின்கண் வேறுபடுவாளாயிலுக் குமை ஆற்றலிப்பது அரிதென்னுக் கருத்தினாய்க் கடிரப்பருவத்துத் தலைமகன் கேட்பத் தனது ஆற்குழம் விளக்கத் தோழி கொல்லியது.]

— திசைய்ப்புளி ; ஆக்குவதாயின் பொருள் விளக்கவில்லை.

[கநுவூரிக்கதப்பீணை பாடியது.]

ந-அ. விசம்புகண் புதையப் பாஹ்ய வேந்தர்
வென்றெறி முரசி னன்பல முழங்கிப்
பெயலா ஞுதே வானங் காதலர்
நனிசேய் நாட்டர் நம்முன் னல்லே
யாங்குச்செய் வாங்கொ ஞேழி யீர்க்
கயத்துத் துய்ம்மல ருதிர
முன்னு தென்ப பனிக்கடு நாளே.

ஓ (இ-ன.):—விசம்பினிடம் மறையப் பறந்து, அரசர் வெற்றி
கொண்டு முழக்கும் முரசினைப்போல நன்றாகப் பலபட இடித்துப்
பொழிதலால் அமையாததாகும் முகில் ; காதலர் நெடுஞ்சேண் நாட்
தினர் ; (அன்றியும்) நம்மை நினையாதவராவர் ; (துயர்த்தீர) எவ்வகை
செய்வோம் ? தோழி ! குளிர்ந்த குளத்திடத்துப் பிணிப்புள்ள மலர்
கள் உதிர ஏதிர்வங்கிடும் பனியின் கடுமையுடைய (முன்பனிப்பருவ)
நாட்கள்.—(எ-று.)

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

நெய்தல்.

[இது, வரைவிடை ஆற்றுளாய தலைமகளை ஆற்றுவிக்கலுறுங்
தோழி தலைமகளை இயற்பழித்தது.]

ந-ஏ. தொல்கவின் ரெஷீந்து தோணலஞ் சாஞ்
யல்ல னெஞ்சமோ டல்கலுங் துஞ்சாது
பசலை யாகி னினிவது கொல்லோ
வெண்குருகு நரலுங் தண்கமழ் கானந்
ழுமலி பொதும்பர் நஸ்மலர் மயக்கி
விலங்குதிறை யுடைதருங் துறைவனே
திலங்கெயிறு. தோன்ற சக்கதன் பயனே.

(இ-ன.):—குருகள் ஒவிக்கும் கானந்சோலையின் மலை அலை
உடைத்திடுங் கடற்றுறைவனுடு கலைத்து வினையாடியதன்பயன்,
இயற்கைகலம் அழிந்து, தோள்முகு கெட்டு, வருத்தமுன்ன னாஞ்
சோடு இர்விலுங் தயிலாது, பசலை (மெய்யிற்பரவதல்) ஆகிக் கெடு
வதோ ?—(எ-று.)

மூலமும் உரையும்,

உகந்

‘காணல்.....துறைவன்’ என்றது, மெலியாரை வலியார் வாட்டல் தக்கதன்றென்று உணராது சின்னை வருத்தி மனம்போல் சீல் கின்றுன் என்பதாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுவித்தல்.

மூல்லை.

[இது, பருவவரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி பருவ மன்று வம்பென்று வற்புறீழியது.]

[துறுக்கீர்ண் பாடியது.]

ந-அ-2. கண்டுழிக் கொற்றம் பைங்கொடி மூல்லை மூகைத்தலை திறந்த நாற்றம் புதன்மிசைப் பூமலர் தளவுமொடு தேங்கமழ் பூக்கால் வம்பும் பெய்யுமார் மழையே வம்பழன்று காரிது பருவ மாயின் வரா ரோநங் காத லோரே.

(இ-ள.):—பசிய மூல்லைக்கொடி (நின்பால்) வெற்றியை நோக் கியவழி அது, தன் பூக்கள் வெளிவிடும் தேன்மழையை வம்பாகச் சின்று பெய்யும் ; இது கார்ப்பருவமாயின், நமது காதலர் வந்தி டாரோ ?—(எ-று.)

தளவு—சுட்டளவாய்நின்றது. ஒடு—இசைநிறை.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

[இது, உடன்போக்கு * [நேர்வித்து வந்த தோழிக்கு நாணுல்] வருஞ்துர் தலைமகள் நாணுகைமைக் கேட்பச் சொல்லியது.]

[புமோத்துமோக்கீர்ண் பாடியது.]

ந-அ-3. நீட்டும் படுதலின் யான்றர வந்து குறிநின் றனுனே குள்ற நாட னின்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காது ஓமாய்வன வொடுங்கித் தீயுறு தளிரி னடுங்கி யாவது மிலையான் செயற்குரி யதுவே.

* இக்கருத்துரை முற்குத்தாய்ப் பிரதிகளிற் காணப்பட்டது ; ஆதவின், இருதலைப்பகரத்துன் உள்ளவை இடம்லிடப்பட்ட ஆவு கிருத்தலாமென அதுமாநித்துக் குறிக்கப்பட்டது. १०७

(இ-ன.):—‘ஒ (உடன்போக) உடன்படிதலால் யான் அழைக்க விரும்பு குறியிடத்தில் சின்றனன் குன்றாடன் ; (ஆதலின்,) இன்றையளவு செல்லுதி’ என்கின்றனை ; (தோழி !) கையுங்காலும் சோர்வனவாக (நானுல்) ஓடிங்கி நெருப்பிற் பொருக்கிய தளிர்போல, நடுக்கங்கொண்டு யான் செய்யத்தகுஞ்தது எதுவில்லை.—(எ-று.)

உடன்போயினபின் குறியிடைக் கூட்டம் இன்மையின், ‘இன்றையளவு சென்றைக்க’ என்று, தோழி கூறினான்.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—நேர்த்தமையுணர்த்தல்.

மருதம்.

[இது, சின்பரத்தையர்க்கு நீ உற்ற குனுறவு என்றாயிருக்கத்தென்று நைக்யாடித் தோழி வாயின்மறுத்தது.]

[காம்போதியார் பாடியது.]

நாச. ॥ உழுந்துடைக் கழுதிற் கரும்புடைப் பணைத்தோ
ணைடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நல்லூண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்ந்த சூளே.

(இ-ன.):—கரும்பின் செவ்வியை அழித்த தோளையும், நீண்ட பலவாய கூந்தலையும், சிறுவளையல்களையுமுடைய மகளிர்களது நல்தைத் துய்த்துக் கைவிடுவாயாயின், மிகவும் நல்லனவாகும் நீ (அவர்களிடம்) விழைந்துசெய்த குனுறவுகள்.—(எ-று.)

மெய்ப்பாடு—நைக் பயன்—வாயின்மறுத்தல்.

கறிஞ்சி.

[இது, வேற்றுவரைவு மாற்றியது]

[கடிலீ பாடியது.]

நாடி. பல்விற் சேர்ந்த பழமா ரினக்கலை
சிகிலிற் கானவன் கெந்தொடை வெரிலீச்
செருவறு குதிரையிற் பொங்கிச் சார
ஸிருவெதிர் ஸீட்மை தயங்கப் பாடும்
பெருவரை படுக்கத்துக் கிழவு னென்று
மன்றை யண்ண கட்டினன்
புதுவோர்த் தம்மனிவ் வழுங்க ஊரோ.

‘இதுவெய்யினில், ‘உழுந்துடைக் கழுதின்’ என்பதன் பொருள் பிரச்சினை...’

முஸ்மூம் உரையும்.

உள்ள

(இ-எ.):— பலாமரத்திற் பழத்தை உண்ணும் கூட்டமான முசக்கலைகள், (நானுல்) ஒலிக்கும் வில்லையுடைய குறவன்து அம்பை அஞ்சிப்போர்க்களத்துற்ற குதிரைபோல மேலெழும்பிச் சாரவின் மூங்கிலின்மேற் பாடும் மலைக்குரியான்; என்றும் தலைநாளிற்கொண்ட நட்பினைப்போன்ற நட்பினாலோவான்; இவ்வூர் (வரைவினைக் கருதி வரும்) புதியாரையுடையது.—(எ-று.)

‘பலவில்.....கிழவன்’ என்றது. தோழியின் கலத்தைத் துய்த் துப் பிறர் வரையவரும்பொழுது அஞ்சி அகன்றிட்டான் என்பதாம்.
மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வேற்றுவரைவுமாற்றல்.

நெய்தல்.

[இது, பிரிவிடை வற்புபுத்துங் தோழிக்குக் கிழத்தி வன்புறை யெதிர் அழிக்குதல் கூறியது.]

[வேள்ளிவீதியார் பாடியது.]

ஈஅசு. வெண்மணல் விரிந்த வீததை கானற் றன்னாந் துறைவன் றணவா வூங்கே வாலினமி மகளிர் கிழவணிக் கூட்டு மாலையோ யறிவேன் மன்னே மாலை நிலம்பரங் தன்ன புன்க இனைடும் புலம்புடைத் தாகுத ஸறியேன் யானே.

(இ-எ.):—கானலையுடைய கடற்றுறைவன் பிரியாழுன், மகளிர் (கணவரோடு கலங்கு) விழாக்கொண்டாடுவினிகளை எடுத்துச் சேர்க்கின்ற மாலையின் இயல்பை அறிவேன்; அம்மாலை துன்பத்தோடு கடிய தனிமையையுடையதாதலை அறியேன் யான்தான்.—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மூல்லை.

[இதுவுமது.]

குறுந்தொகை

[கங்குல்வேள்ளத்தாரி பாடியது.]

ந-அ.ஏ. எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினங் தணிர்த கையறு மாலை
யுயிரை வரம்பரக நீங்கின மாயி
னெவன்கொல் வாழி தோழி
கங்குல் வேள்ளங் கடலிலும் பெரிதே.

(இ-ள.):—பகற்பொழுது நீங்க; மூல்லைகள் மலர, கதிரவன் கடிமை குறைந்த மாலையில், உயிரை முடிவாகக்கொண்டு கடஞ்தால், என்னை? தோழி! கங்குலாசிய வெள்ளம் கடலைக்காட்டிலும் (கடக்காவாறு) பெரியதோ?—(எ-ற.)

‘கங்குல்வேள்ளம்’ என்ற சிறப்பால், இதனுசிரியர் ‘கங்குல்வேள்ளத்தாரி’ எனப் பெயர்பெற்றனர்போலும்.

மெய்ப்பாடும், பயனும்—முன்னையவே.

பாலை.

[இது, தலைமகன் உடன்போக்குபோர்ந்தமையுணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையுங் தலைமகன்மென்மையுங்குறித்துச் செலவழுக்க வூறுவாலைத் தோழி—அழுக்காமற் கூறியது.]

[உள்ளவையாரி பாடியது.]

ந-அ.அ.* நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவனோ |
ஓடையேற்றிலும் வாடா தாகுங் |
கதிர்வளை யன்ன பூட்டுப் பொருசா
வுமண ரொழுகைத் தோடு நிரைத்த
மூளிசினை பிளக்கு முன்பின் மையின்
யானை கைம்மடித் துயவுங்
கான்மு மினியவா நும்மொடு வரினே:

(இ-ள.):—நீரை வாய்க்காலாற் (பாய்ச்சிக்) கட்டின்மையின், (குத்திற்) குவனமலர், கோட்டை (வெம்மையைச்) செலுத்திலும் காய்கூத்தாகும் ; (அத்போல்,) உப்புவிற்பார் வண்டித்தொகுதியைற் (கிழவனார்த்து) வளிமையைகட்ட உவர்க்க சிளையைப் பிளக்கும் வலி பிழையைப்பற்றி, யானை கையை மடித்துவருக்குதும் கானவழியும் இதிய காலும் உம்மொடு வரின்.—(எ-ற.)

* நீரை வாய்க்காலாற் குவனமலர் பேருள் விருந்துவில்லை.

மூலமும் உரையும்.

ஒக

‘கீர்க்கால்,’ ‘கவனை,’ ‘முழுசினை’ என்பனங்கும் பாடபேதங்கள்.
மெய்ப்பாடு—பெறுவிதம். பயன்—உடன்போக்குவர்த்துறத்தல்.

[இது, தலைமகன்குற்றேவன்மகனுன் வரைவுமலிந்த தோழி தலை
மகட்குச் சொல்லியது.]

[வேட்டகண்ண் பாடியது.]

ந.அ.க நெப்கனி குஹம்பூழ் காய மாக
வர்ப்பதம் பெறுக தோழி யத்தை
பெறுங்கன் னுடன் வரைந்தென வவனெதிர்
நன்றே மகனே யென்றலி
னன்றே போலு மென்றுரைத் தோனே.

(இ-ஞ.):—செய்யில் முற்றிய காடை குழம்பாக அரிய உணவைப்
பெறுவாலுக (அக்குற்றேவன்மகன்;) தோழி ! மலைநாடன் (மண்மத
*குச கம்தமரால்) கொள்ளப்பட்டானன்று (கருதி அதனை உணர்க்
குறிப்பாக) அவன்எதிரே மகனே ! நன்றே ? என்றனன் ; (அவன்)
நன்றேபோலும் என்று கூறினான் ; (ஆதவின்)—(ஏ-ற.)

மெய்ப்பாடு—உவகை. பயன்—மகிழ்வித்தல்.

பாலை.

[இது, புணர்க்குடன்போயினாரை இடைச்சுரத்துக் கண்டார்
பொழுதுசெலவுகிப்பகையுங் காட்டிச் செலவுவிலக்கியது.]

[உறையூர்முதுகோற்றன் பாடியது]

ந.க.ஓ. எல்லு மெங்கின்று பாடுங் கேளாப்
செல்லா தீரோ சிறுப்பிடி துணையே
வேற்றமுனை வெம்குமைபிற்காரர்துவங் திறுத்து
வளையனி ரூடுகே வேங்கி
மினாவாது பெறுஞ் நாங்குமை குடும்ப

(இ-ன.):—சிறுபிடியன்னாய் ! (அவன்) துணையாவானே ! பகலும் விளக்கமற்றது ; மேல்விளைவடிவ் கேட்பாய் ; பகைவரின் போர் மூனை, கொடுமையோடு கூடிவந்து தங்கியதனால், காலற்காட்டில் உங்குமீனும் தன்னுமையின் குரல் ; (ஆதலால்,) வளையையணிந்தாய் ! செடுவேலை ஏந்தினாய் ! செல்லாதொழிக.—(எ-று.)

எனவே, இரவில் இங்குத் தங்குவீர் என்றார்ம். பிடி, துணை—என இருவரையும் விளித்து, ‘கேளாய்’ என்று, தலைமைபற்றித் தலை வளை நோக்கிக் கூறினார் ; பிடியன்னளின் துணைவனே ! ‘கேளாய்’ என்று, பின், இருவரையும் செல்லாதொழிக என்றாரென்றுமாம்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—செலவுவிலக்கல்.

மூல்லை.

[இது, பிரிவிடைப் பருவவரவின்கண் ஆந்றாளைங்க கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது.]

[போன்மணியார் பாடியது.]

நகக.* உவரி யொருத்த ஊழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி யுருமிற் பாம்பு பையயின்
திடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே
விழ்ந்தமா மழைதழீலுப் பிரிந்தோர் கையறப்
பையுண் மாலைப் பூஞ்சினை யிருந்த
போழ்கண் மஞ்சுஞ் தாநீர் நனந்தலை
புலம்பக்கூடங் தோழி பெரும்பே தையவே.

(இ-ன.):—உவர்விலத்தில் ஏருது உழாது தாழ்க்க, யானை (வெயி வால்) வெங்கிட்ட, மழையற்ற மூல்லைங்கிலத்தில், இடியாற் பாம்பு பையொடுகிக் கீழ்க்கிட்டது ; பெய்த மழையைப் பெற்று, தனித் தார் செயலறும்படி மாலையில் மயில்கள் கூவும் ; தோழி ! (அவன்) யிகவும் அறியாதன.—(எ-று.)

* இசெய்யுளின் ஆற்றுத்தடி, ‘பையுண் மாலை’ என்றிருசோதனம், ஏ - ‘பூஞ்சினை... நம்முஞ்ஜு, ’ அ - ‘தாநீர்.....புலம்பக்?’ க - ‘காநாச.....பே தையவே’ என், ஒன்பத்திப்பாட்டாக இருபிரதியிற் காணப்படுகின்றது.

போழ்கண் - விரிந்த தோகைக்கண். தா நீர் - தாவுகின்ற நீர்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமையறிவித்தல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடைக் கிழுத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி [க்குச்] § சொல்லியது.]

[தும்பிசேர்க்கீருர் பாடியது.]

நகல். அம்ம வரழியோ மணிச்சிறைத் தும்பி
நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட்
டண்ணை எனடுவரைச் சேறி யாயிற்
கடவை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளிரெறி நுண்டுகட்களைஞர் தங்கை
தமராற் நீரா ளன்றோ வரசர்
நிறைசேர் நுண்டேர் போலப்
பிரசந் தூங்கு மலைகிழு வேரற்கே.

(இ-ன.):—கேட்பாயாக, அழிய சிறையினையுடைய தும்பீ !
கல்லசொல்லைக் கூறுதற்கு என்றும் அஞ்சவேண்டுவதில்லை ; (ஆத
லால்,) அவர்நாட்டின் மலையை நோக்கிச் செல்வாயாயின், அரசர்தம்
தேரைப்போலத் தேனிரூல் தொங்கும் மலைக்குரியோனுக்கு, கடக்
கும் வழிபொருங்கிய தோட்டத்துத் தினையின் துளிரைக் கெடுக்கும்
குற்றத்தை [புழுமதவியலற்றை] ஒழிப்பார்களது [குறவர்களது]
தங்கை, தமர் தீர்த்தலால் உற்ற நோய் நீங்காதவளாவாள் என்று
கூறுவாய்.—(எ-று.)

தும்பியை விளித்து அழுததும்பப் பாடிய சிறைப்புப்பற்றிப்
போலும் இதனுசிரியர் ‘தும்பிசேர்க்கீருர்’ எனப்பெயர்பெற்றனர்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

மருதம்.

[இது, தீவையன் சிறைப்புறமாகத் தோழி அலர்மலீவுரைத் து
வரைவடையது.]

நீலவிருத்திவைப்பரத்துள்ளவை மினகபோலும்.

[பணி பாடியது.]

ந-கூ. * மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாடவச் சிலலேவ யலரே
கூ-கைக் கோழி வாகைப் பறந்தலைப்
பகம்பூட் பாண்டியன் வினைவ வதிகன்
களிரூடு பட்ட ஞான்றை
யொளி றுவாட் கொங்க ரார்ப்பினும் பெரிதே.

(இ-ன.):—பலமலர்களாலான மாலை குழையும்படி மகிழ்நன் மரு
வியர்சனில், அவர் சிலவாயிருந்தனவோ? கூ-கைகளையடைய, சோழன்
வெற்றிகொண்ட போர்க்களத்து, கருதிய வினையை முடித்தல்வல்ல
'அதிகன்' என்னும் பாண்டியன் பட்டத்துக்களிரூடு பட்டவன்று
கொங்கர்கள்கொண்ட ஆர்ப்பினும் பெரியதாயிருந்தது; (அவ்வளர்.)—

(எ-ற.)

கூ-கைப்பறந்தலை என இயையும்.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—வரைவுகடாதல்.

குறிஞ்சி.

[இது, வரைவிடை ஆற்றுளாகிய கிழத்தியை ஆற்றுவிக்குங்
தோழி தலைமகளை இயற்பழித்துக் கூறியது.]
[துறியிறையார் பாடியது.]

ந-கூ. முழுந்தா ஸிரும்பிடிக் கயந்தலீக் குழவி
ந-வுமலி பாக்கத்துக் குறமகளீன்ற
துறியிறைப் புதல்வரூடு மறுவந் தோடிக்
கூ-கை முற்றுஞ் சார னடன
முன்னு ஸினிய தாகிப் பின்னுள்
வார்த்தீன * மேய்[த]ந்தாங்குப்
பகையா கின்றவர் நங்கவினை யாட்டே.

* இச்செய்யுளிற்கண்ட வரலாறு புலப்படவில்லை: பாண்டியன்று
வினையில் வல்வவனுன அதிகன்என்றஞ்சும் பொருந்தும்; பாண்டிய
ஆம், அதிகதும்என்ன துமாம்; உண்மைவாறாறு உணரவாகரணம்
யான், துணிவுரைக-றவியன்றிலது.

* இருக்கைப்பரத்துள்ளது சேர்க்கப்பட்டது. 'வார்த்தீன.....
மேய்தாங்கு' இவ்வாறு ஒருப்புதியில் இடம்பெட்டிருக்கிறது.

(இ-ன.):—நறவுக்கொடி மிக்க பாக்கத்திடத்துக் குறத்தி பெற்ற குறியை இறுக்கவல்ல சிறுவர்களோடு வருங்கி ஒடிக் கூரையைச் சுற்றும், முழங்தாளளவுளர்ந்த பிடியின் பருத்த தலையையுடைய கண்று, முன்னுளில் [இனமையில்] இனியதாயிருந்து, பின்னுளில் [பெரிதான பொழுது] (அக்குறவர்) திணையை மேம்பந்தாற்போல, காடன் கைத்து விளையாடிய விளையாட்டுப் பகையாக ஆகின்றது.—(எ-று.)

‘நாடன் அவர் என்றது, செற்றத்தால், ‘துறியிறை’ என்றாண்ட சிறப்பால் ‘துறியிறையார்’ என, இதனுளியர்பெயர்பெற்றார்போலும். மெய்ப்பாடு—பெருயிதம். பயன்—ஆற்றுவித்தல்.

பாலை.

[இது, வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றுளாகிய கிழுத்தி நாம் ஆண்டுச் சேறுமெனத் தோழிக்கு உரைத்தது.]

நகரு. நெஞ்சே நிறையொல் லாதே யவரே
யன்பின் மையி னருள்பொரு ளன்னார்
வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே
யாவது மதியிற் கிவரௌர் போலக்
களைய ராயினுங் கண்ணினிது பழிய
ரஞ்சே லென்மரு மில்லை யந்தி
லனிதோ தானே நானே
யாங்கா வாவது நீங்கப் படினே.

(இ-ன.):—நெஞ்சங்தான், (யான்) நிறுத்தலைப் பொருங்தாததா கும் ; அவர்தாம், அன்பில்லாமையால் அருளைப் பொருளென்று கருதாராய்க் கொடுமையைக் கொண்டு (நெஞ்சை) வலித்துப் (பிரிதலில்) வல்லாராயினார், அறிவில்லாத பற்றுள்ளத்தார்போல ; (அவர்) அத்தகையரானாலும் ‘(நின்) கண்கள் இனிது உறங்குவனவாக ; அஞ்சாதி’ என்பாரும் இலர் ; நானாந்தான் இரங்கத்தக்கடோ ? யாம் பாதுகாக்காதுஅங்காணம் நீங்கப்பட்டால் [அவருறையுமிடம் செல்லலைத் தடுக்காதாயின்] (நல்லதாகும்).—(எ-று.)

மெய்ப்பருசு—அழுகை. புயன்—ஆற்றுமை நீங்கல்.

பாலை.

[இது, மகட்போக்கிய தாய்உரைத்தது.]

குறுந்தொகை

[கயமனுர் பாடியது.]

நூல். பாலு முண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடாய்மோடயர்வோ ஸினியே
யெளிதென வணர்ந்தனான் கொல்லோ முளி சிளை
யோமைக் குத்திய வயர்கோட் டொருத்தல்
வெளிற் குன்றத்து வெவ்வறைக் காவா அன்
மழைமுழங்கு கடுங்குர லோர்க்குங்
கழுதிரங் காரிடை யவனெடு செலவே.

(இ-ன.):—பாலையும்உண்ணாள்; பந்துடனும் விருப்பங்கொள்ளாள்
விளையாடும் ஆயமகளிரோடும் விளையாட வருக்குவன் ; ஓமையைக்
குத்திய களிறு குன்றின் தாழ்வாரத்து இடிபோலப் பிளிறும் அரிய
வழியில் அவனேடு செல்லுதலை எளிதென்று கருதினாளோ ?—(எ-ற.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—அயர்வுயிர்த்தல்.

நெய்தல்.

[இது, வரைவிடைவைத்து நீங்குக் தலைமகற்குத் தோழி உரைத்தது.]
[அழுவனுர் பாடியது.]

நூல். நீணமுதிர் ஞாழற் சினமரு டிரள்வி
நெய்தன் மாமலர்ப் பெய்த போல
ஆகை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட
டன்னு யென்னுங் குழவி போல
வின்னு செயினு மினிதுதலை யளிப்பினு
நின்வரப் பின்னென் ரேழி
தன்னுறு விழுங் களைஞ்சோ விலாளோ.

(இ-ன.):—ஞாழன்மலரை ரெய்தன்மலரிற் பெய்துவைத்தாற்
போல், ஊகை உதிரச்செய்யும் சேர்ப்பனே ! தாய்சினங்கு வருத்துங்
காலத்தும்வாயைத் திறங்கு ‘அண்ணுய்’ என்றழைக்கும் குழவிபோல,
இன்னதவற்றைச் செய்யிலும், (அண்றி) இனிதாகக் காப்பாற்றினும்
இன்வரைக்கு உட்பட்டவன் என்தோழி ; (இன்னையின்றி) உற்ற துய
ரங்கை தழிப்பாரை உடையவள்ளன்.—(எ-ற.)

மூலமும் உரையும்.

ந. 10

‘தாடுடன்று.....குழவி’ என்ற கருத்து, * “அரிசினத்தா லீன் நதா யகற்றிடனு மற்றவட, னருணினைந்தே யழுங்குழவி” என்னும் பெரியார்பாசுரத்திலும்பயிலுதல்காண்க.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஆற்றுமையறிவித்தல்.

பாலை.

[இது, பிரிவணர்த்திய தோழி, தலைமகன் பிரிந்து வினைமுற்றி வருங்குண்ணும் ஆற்றியுளராவரென்று உலகியன்மேல்வைத்து உரைத் தாட்குத் தலைமகள் ஆற்றுமை மீதாரச்சுசொல்லியது.]

[பாலைபாடிய பேநங்கஞ்கோ பாடியது.]

நகூஅ. சேற்று மன்றே தோழி தண்ணெனத்
தூற்றுங் திவலைத் துயர்கூர் காலைக்
கயலேருண்கண் கணங்குழம் மகளிர்
கையுறை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துயி லெடுப்பும் புன்கண் மாலை
யரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்வலி யுவகை மீ னெழுதரு
கண்கலி முழங்குபணி யாக்கு வோரே.

(இ-ஏ.):—கண்ணையும் குழமையுமுடைய மகளிர் தூற்றும் திவலைகளையுடைய துயர்மிகும் காலத்து, கையுறையாக நெய்யை வார்த்து ஏற்றிய விளக்கின் உறக்கத்தை எழுப்பும் மாலையில், பெற வருங்காதலர் வந்ததனால், விருந்திட்டு உடம்பு வலிபெறும் உவகை யால், விளக்கம் மிகும் கண்களாற் செய்யும் கொடுமையோடு (அமையாது) ஒலிக்கும் கணக்களையும் திருந்தச் செய்துகொள்வாராவர் ; (இக் காலத்து, நாமே தலைமகன் பிரிவால் அவற்றை) வெறுத்தோமா வோம.—(ஏ-று.)

விளக்கின் உறக்கத்தை எழுப்பல் - ஆவது, விளக்கு மங்கும் பொழுது தாண்டுதல். கண்களாற் செய்யும் கொடுமை - ஆவது, காதல் மிகுமாறு காதலரை கோக்குதல். முழங்கு பணி - ஒலிக்கும் சிலம்பு வஜையல்முதலியகலன்கள்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை நீங்கல்.

* பெருமாள்திருமொழி—இ-வ-து, பத்து-க.

குறுந்தொகை

மருதம்.

*[இது, வரைவு நீட்டித்தலிடத்துத் தலைமகன் தோழிக்குச் சொல்லி யது.]

[பரணர் பாடியது.]

நூலை. | ஊருண் கேணி யுண்டுறை தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்த லானே.

(இ-ன.):—ஊரார் கீருண் ஜூங் கேணியினது நீரை உண்ணும் துறையிற் கூடிய பாசியைப்போன்றது பசலை ; காதலர் தொடுக் தொறுக் தொடுக்கொறும் நீங்கி, விடுங்கொறும் விடுங்கொறும் பர வுதலால்.—(எ-று.)

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமை கீங்கல்.

முல்லை.

[இது, வினைமுற்றிலுங்க தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.]

[பேயனர் பாடியது.]

500. சேயாறு செல்லா மாயி னிடரின்று
களைஇக் காமம் பெருங்கோட் கென்று
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் ஜூடைய வேகிக் களாரிக்
கரம்பைப் புதுவுழி படுத்த மதியுடை
வல்லோ, பின்று தந்தனை தேரேர்
நோயுழந் துறைவியை நல்க லானே.

(இ-ன.):—சேய்மையுள்ள வழியைக் கடந்து செல்லோமானால்,
பெரிய தோங்களையுடையாளுக்குக் காமம் மிகுஞ்சு (அதனால்,) துங்கம் (உண்டாகும்) என்று, பெரிதும் விரும்பி நினைத்த மனத்தினையாய், முரம்பிடம் உடையும்படி சென்று கனரையுடைய பாழ்விலங்களிற் புதுவுழியை உண்டாக்கிய அறிவுள்ள பாக ! இன்று தேரைக் கொணர்ந்தனை ; (அதனால்,) அழுகிய நோவால் வருங்கித்தங்குமவளையான் தலையளித்தலான், (அவட்டு இடர்) இலதரமிற்று.—(எ-று.)

மூர்பு - கல்விரவி உயர்த்திருக்கும் நிலம். கரம்பை - பாழ் நிலம். வீணயாளனை வேலையிறுதியிற் புகழ்தன் மரபாதலின், ‘மதி யுடை.....தேர்’ என்றான். இடர் - மீண்டுங்கொள்ளப்பட்டது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—பாகனைத் தலையளித்தல்.

நெய்தல்.

[இது, வேறுபாடுகண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன் னுள்ளே சொல்லியது.]

[அம்முவனுர் பாடியது.]

சங்க. அடம்பி னுய்மலர் விரைவு நெய்த
ஞடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்த
லோரை மகளி ரஞ்சி யீர்ஞஞ்ஞடு
கடலிற் பரிக்குந் துறைவனே பெருநா
ணக்குவினோ யாடலுங் கடிதன்
றைதெமக் கம்ம மெய்தோய் நட்டுப்.

(இ-ன்.):—அடம்பின் சிறந்த மலரைக்கலங்து கெய்தன்மலராற் செய்யப்பட்ட நெடிய மாலையைச் சூடிய நீர்மையிக்க கூந்தலையுடைய விளையாட்டுமகளிரை அஞ்சி ஈரிய நண்டு, கடலிற் செல்லும் துறைவனேடு ஒருநாளில் நகைத்து விளையாடுதலும் விரைவிற்கிடைப்பதன்று, (துறைவன்) மெய்யைத் தோய்ந்ததனாலரா நட்பு எமக்கு வியப்பை விளைவிப்பதாயிற்று.—(எ-று.)

நீர் வார் - மகளிர்என்பதனேடுதையையும் ; தேனீர் மிக்க என்று கூறி, கூந்தல்என்பதனேடுதையைத்தலுமாம். ‘அடம்பின்.....துறைவன்’ என்றது, தமர்பால் அச்சங்கொண்டு வரைவுடன்படாரென்று கருதி வறிதே நீங்கினன் என்பதாம். ‘கடிந்தன்று’ என்றும் பாடும்.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆயர்வுயிர்த்தல்.

இத்தொகைமுடித்தான் பூரிக்கோ ; இத்தொகைபாடிய கலிகள் இருநூற்றைவர் ; இத்தொகை நால்தி சிற்றேல்லையாகவும், எட்டடி பேரேல்லையாகவும் தொகுக்கப்பட்டது.

குறுங்தோகை மூலமும் உரையும்
முற்றுப்பேற்றன.

அச்சிரம்—முன்பனிப்பருவம்.
 அசைதல்—தங்குதல்.
 அத்தம்—அருஞ்சுரம்.
 அமலை—சோறு.
 அல்கல்—இரவு; நாள்.
 அலர்—பரங்த களவு.
 அவ்வரி—அழகியதேமல்.
 அவல்—பள்ளம்.
 அழிவி—கழிமுகம். நசா.
 ஆகாலுங்கலங்கடை—ஆகாதபொ
 ஆசு—பற்றுக்கோடு. [முது
 ஆம்—நீர்.
 ஆரியர்—தாய்தங்கையர்.
 ஆகுளை—தோழி.
 ஆருவி—கதிர்கொய்த தட்டை.
 ஆலைஞ்சி—மடு.
 ஆவர்தல்—படர்தல்.
 ஆவரூர்—கொடாதவர்.
 ஆற்றி—தினை.
 ஆறை—வீட்டுக்கூரை சகு; முன்
 கை; உஅகு; தங்கல் நடசை;
 இறுத்தல் நகசு.
 ஆனியிருப்பொழுது.
 ஆண்டுதல்—திரளுதல்.
 ஆளால்—துள்ளால்.
 ஆகிர்நுதி—விரல்.
 ஆண்டல்—துய்த்தல்.
 ஆரம்—வலி; அறிவு உ.0.
 ஆருப்பு—வெப்பம்.
 ஆவல்—மேவிடம்.
 ஆவலை—தழை.
 ஆறை—மழைத் துளி.
 ஆழ்—முறைமை; முற்றல்.
 ஆருவை—பஞ்சாய்க்கோரை.
 எவ்வம்—துண்பம்.
 எழால்—புலவாறென்னும்பறவை.
 எறிதல்—பாய்தல்; வெட்டல்; புழு
 எறும்பி—எறும்பு. [க்கல்.
 எகல்—காங்தன்.
 ஏறைநை—வீலங்கினுண்.
 ஜம்பால்—மகளிர்கூந்தல்.
 ஜயவி—வெண்சிறுமிகு.

ஜவனம்—மலைநெல்.
 ஜுடுங்குதல்—தாழ்தல்.
 ஜுருத்தல்—களிறு. நசுகை.
 ஜுலித்தல்—தழைத்தல்.
 ஜுழுகை—வண்டி.
 ஜுற்றுதல்—சாய்த்தல். நசந.
 ஜுமை—வாகை.
 ஜட்சி—காடு; பறவைக்கூடு.
 ஜட்டில்—சிங்காதனம்.
 ஜடவை—கடக்கும்வழி.
 ஜடறு—காடு.
 ஜண்ணுதல்—கருதல்.
 ஜலித்தல்—தழைத்தல்.
 ஜவலை—கவர்த்தனெறி.
 ஜவான்—(மலைத்) தாழ்வாரம்.
 ஜாமர்—விருப்பம்.
 ஜாயம்—குழம்பு. நசுக்.
 ஜிழுக்குலீழ்தல்—கீழ்வீழ்தல்.
 ஜுழுமியிலுக்கொண்டை. உநசு.
 ஜுளகு—தழை.
 ஜுவலி—காட்டுமல்லிகை.
 ஜுளிர்—ஒருக்கிளிகடிகருவி; கவண்.
 ஜை—செயல்; முறைமை; சிறுமை.
 ஜோடி—நீட்சி.
 ஜொடிஞ்சி—தேர்மொட்டு.
 ஜோடல்—காங்தன்
 ஜோடியர்—கூத்தர். எஅ.
 ஜோழி—சோழன்.
 ஜேளவை—ஆலர்; முதிராமை.
 ஜாங்கர்—மேவிடம்.
 ஜாம்பல்—பழம்பூ. [ய.
 ஜிதட்டுக்காய்—உள்ளீடில்லாக்கா
 ஜிதவலர்—நடுக்கமுடையார். கசுக்.
 ஜேத்தல்—கருதல்.
 ஜெம்மல்—பழம்பூ.
 ஜேண்—நெடுங்காலம்.
 ஜேனேன்—குறவன்.
 ஜேயர்—செப்பமுடையவர்.
 ஜட்டை—ஒருக்கிளிகடிகருவி.
 ஜடை—தங்கல்.
 ஜவ்—குறிப்புமொழி.
 ஜழல்—ஒருக்கிளிகடிகருவி.

தழுவணி—குரவை. உக்கு.
தளி—மழுத்துளி.
நா—வலி; வருத்தம்.
நாழுதல்—தங்கல்.
தினை—உயர்குடி.
திமில்—கட்டுமரம்.
திரங்கல்—சுருங்கல்.
துடவை—தோட்டம்.
துறுகல்—நெருங்கினமலை.
தூம்பு—உட்டுளை.
தோடலை—மாலை.
தொடுதல்—தோண்டுதல்.
தொடை—அம்பு.
தொல்கவின்—இயற்கையழுகு.
தோடு—தொகுதி.
தோல்—யானைத்திரள்.
தோன்று—காந்தள்.
நன்—ஒவிக்குறிப்பு.
நறை—நறைக்கொடி; மணம்.
நார்—அன்பு.
நாறுதல்—மிகுஞ்சுதோன்றல்.
நீகர்—ஒளி.
நிவத்தல்—மேலோங்கல்.
நுகம்—தாசிப்படை.
நேறி—சருள்.
நோடுத்தல்—விற்றல். க. 100.
நோன்றல்—பொறுத்தல்.
பகடு—பெருமை.
பகன்றை—கிலுகிலுப்பை.
படப்பை—மனைப்பக்கத்தோட்ட
படிவம்—நோன்பு. [ம்.
பதம்—உணவு.
பதுக்கை—இலைக்குவை.
பயிர்தல்—அழுத்தல்.
பறிமுறை—விழுஞ்சுமுனைத்தன்மு
பாடு—ஒளி. [நறை.
பாறுதல்—சிதறல்.
பினையல்—மாலை.
பின்னு—பின்னல்.

புகா—உணவு.
புது—அறுகு.
புணரி—அலை.
புரிதல்—விரும்பல்.
புரைமை—உயர்வாந்தன்மை.
புல்லெனல்—அழுகுகெடல்.
புலைத்தி—வண்ணுத்தி. ஈ. 100.
புறவு—மூல்லைநிலம்.
பேய்யாமை—குடாமை.
பெரும்பிறிது—இறங்குபாடு.
பைதல்—துன்பம்.
போங்கர்—சோலை.
பொதும்பு—சோலை.
பொதுஞ்சுதல்—சிறைதல்.
பொறையன்—சேரன்.
மசிழ்தல்—உணர்வழிந்த மயக்கம்.
மதர்—செருக்கு.
மதுகை—வலி.
மால்பு—ஏணி.
மிளை—காவற்காடு.
மிளைதல்—வெறுத்தல். உக்கு.
முரம்பு—கல்விரவியுயர்க்கிருக்கும்.
முளித்திர்—கட்டித்தயிர். [நிலம்.
முய்—பெட்டிவாய்.
மேன்பதம்—மாலை.
மேக்கு—மேவிடம்.
யாலதும்—சிறிதும்.
வம்பலர்—புதுமையுடையார்.
வயா—கருவற்றகாலத்துவருத்தம்.
வல்சி—உணவு.
வலவன்—தோப்பாகன்.
வாடாவள்ளி—வள்ளிக்கூத்து.
வாய்—வழி; உண்மை.
வார்தல்—ஒழுகல்; விழுதல்.
விதுப்பு—நடுக்கம்.
விலங்கல்—தடுத்தல்.
வேருகு—ஆண்டுளை.
வையம்—சிறுரிமுக்குங் தேர்.

கடா குறங்தோகைச் செய்யுண் முதற்குறிப் பக்ராதி.

செய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.	செய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.
அகவன்மகளே	ந.2	அறிகரிபொய்த்த	கூகூ
அஞ்சிலோதி	கஅசு	வன்னூயிவாலே	சகூ
அஞ்சுவதற்யா	உங்க	ஆசிரிமருவி	உந்க
அடம்பினும்லர்	ந.0எ	ஆடமைமுயரடு	கந்ந
அணிறப்பல்வன்ன	கந	ஆம்பற்புவன்	கு.0
அத்தவரைக	உ.அ.அ	ஆய்வளைஞகிழி	உ.டினி
அதுகொரேழி	கக	ஆர்கலிமிதி	கள
அதுவரவன்மை	உ.க.ப	ஆர்கலிவெற்	உ.கை
அம்ம... ...நாலறு	கக.ஏ	ஆர்கலியேற்	க.க.ப
அம்ம... ...ரின்னே	உ.ங.ஏ	இடிக்குங்கேளீர்	எ.ந
அம்ம... ...கொண்கன்	கக.அ	இதுமற்... ...தனி	கக.எ
அம்ம... ...நம்மூர்	க.ஈ.ஏ	இதுமற்... ...முதுற்	உ.ச.நி
அம்ம... ...நம்மொடு	கந.ஏ	இரண்டற்கள்	உ.டு.ந
அம்ம... ...புன்னே	உ.ந.ஏ	இருங்கண்ஞா	உ.உ.ஏ
அம்ம... ...முன்னி	உ.ஏ.ஏ	இருடினிந்தன்	க.உ.எ
அம்ம... ...யன்னே	உ.அ.ஏ	இல்லோனின்	க.உ.நி
அம்ம... ...யாவதும்	க.ஏ	இலங்குவளை	க.உ.கை
அம்ம... ...யின்றவர்	உ.க.க	இலையிலஞ்சினை	உ.க.ப
அம்மவாழியோ	ந.உ.க	இவனிவளைம்பால்	கக.ஆ
அமர்க்கனுமான்	உ.ஏ.க	இவளே, நின்சொல்	க.ப
அமிழ்தமுன்க	க.அ.ப	இழழயணிந்	உ.ஏ.ப
அமிழ்தத்தன்ன	க.அ.ஏ	இளமைபாரார்	க.உ.க
அமிழ்தபொதி	உ.ஏ	இன்னளாயின	க.ஏ.ஓ
அமிரைபரங்த	கக.ஏ	இன்றியாண்டை	உ.கந
அரிப்பவர்பாம்	க.ஏ.ஏ	இன்றேசென்று	க.எ.ப
அரிற்பவர்பிரம்	உ.அ.ஏ	இனமயிலக	உ.க.க
அரும்பறமலர்க்க	ந.க	நங்கேவருவர்	க.எ.ப
அரும்பலிழணி	உ.ஏ.க	நதலுந்துயத்த	எ.ஏ
அரும்பெறலமிழ்	க.ஏ.ஏ	உடுத்துந்தொடுத்தும்	உ.கந
அருவிப்பரப்பி	க.ஏ.க	உதக்காண்துவே	க.எ.ந
அருவிவேங்கை	க.ஏ.ஏ	உமணர்சேந்து	க.உ.அ
அருவியன்ன	உ.க	உரைத்திசிற்றேழி	உ.எ.ஏ
அருஞுமன்பு	உ.ஏ.ஏ	உவரியொருத்	ந.00
அவகுறபொழு	உ.ஏ.ஏ	உழுந்துடைக்	உ.க.க
அவர்யாக்	உ.அ.ஏ	உன்ளதுசிதைப்	உ.ந.ஏ
அவ்விலிம்பு	உ.ஏ.க	உன்ளார்... ...கண	உ.அ.
அவரே, கேடில்	உ.ஏ.ஏ	உன்ளார்... ...கிள்ளை	அ.க
அவரோவாரார்	கக.ஏ	உன்ளார்... ...யுன்ஸி	2.00
அழியலாயிஷழ	கக.ஏ	உன்ஸிக்காண்பென்	உ.ஏ.ஏ
குளிதோதானே	கங்க	உன்ஸிலுள்ளம்	க.க

குறுந்தோகைச் சேய்யுண் முதற்குறிப் பகரா; நக

சேய்யுண்முதற்தறிப்பு.	பக்கம்.	சேய்யுண்முதற்தறிப்பு.	பக்கம்.
உள்ளிடனானல்	க 0க	கலிமழுகெழுஇய	2.22
உறுவளியுளரிய	உ.ந.2	கலைகைதொட்ட	2.ஏ.7
உறைபதியன்றி	க.ச.ந	கவவுக்கடுக்குரையள்	க.ந.ஶ
ஊற்றலரைழ	2.ஒ.0	கவலைகண்டிய	2.00
ஊர்க்குமணித்தே	க.ஒ.0	கவலையாற்த	க.கு.நி
ஊருண் கேணி	ந.ஒ.கு	கழுனிமரத்து	க.ஞி
எங்தையும்யாயும்	க.க.0	கழிதேர்ந்தசைஇய	2.ஏ.அ
எம்மணங்கினவே	க.ஏ.அ	கழியகாலி	க.ச.ஏ
எல்லாமெவகே	உ.க.0	கள்ளிற்கேளி	2.ஏ.ந
எல்லுமெல்லின்று	உ.க.க	கறிவளரடுக்கத்	2.ந.அ
எல்லைகழிய	உ.க.ஆ	கன்றுதன்பயமுலை	க.கு.நி
எலுவசிருஅ	க.ந.உ	கன்றமுண்ணுது	ந.உ
எவ்விழுந்த	2.அ	காணினிவாழி	க.க.0
எழினிமிகவுடைய	2.ஏ.க	காதலருழழுய	க.ஞி
எழுதருமதிய	2.ஏ.ஞி	காந்தன்வேவி	அ.ங
எற்றேவாழி	க.ஏ.ஏ	காநதளங்கொழுமுகை	2.ஏ.ஏ
எறிதருக்கவித்த	2.ஏ.ஞ.க	காமங்கடையி	2.ஏ.க
எறும்பியளை	2.0	காமங்காமமென்பர்	க.ஏ.ஏ
என்னெனப்படுங்	க.ஏ.ஞி	காமங் மென்ப	க.ந.ஏ
ஜயவியன்ன	க.ச.க	காமங்தாங்கு	2.ஏ.க
ஒடுங்கிரோதி	அ.ச.க	காமமொழிவ	க.ஞ
ஒருநாள்வாரலன்	க.கு.ந	கார்புனங்தந்த	க.கு.ந
ஒவிலெள்ளருவி	க.ஏ.0	காலையும்பகலு	க.ஏ
ஒறுப்பவோ	ச.ஏ	காலையெழுந்து	க.ஏ
ஒன்றேனல்லேன்	க.அ.ச	காலேபரிதப்	க.அ
ஒம்புமதிவாழி	2.ஏ.2	கானக்கோழி	2.ஏ.க
ஒசூர்வாழினுஞ்	க.க.க	கானமங்களு	க.ஏ
கடல்பாடவின்து	க.கு.ச	கானயானை	க.ஏ
கடலங்கான	2.ஏ.அ	கானவிருப்பை	உ.க.ஏ
கடலுடனுடியுங்	உ.க.உ	துக்கவென்றது	க.கு.க
கடும்புனரூடுத்த	க.க.2	குணகடற்றிரை	க.ந.ஏ
கண்டரவங்த	உ.க.க	குருகுகொள	க.ந.0
கண்டிசிற்பானை	2.ஏ.ஏ	குருகுயிருவிசும்	உ.க.க
கண்டிலிக்கொற்றம்	உ.க.ஞி	குவளைநாறு	2.ஏ.க
கண்ணிமருப்பின்	2.ஏ.ஞி	குவியினர்த்	க.கு.நி
கணைக்கோட்டு	க.ஞி.ஞி	குறுந்தாட்கூதளி	எ.ஞி
கருங்கட்டாக்கலை	அ.ஏ	குறும்படைப்பகழி	2.ஏ.க
கருங்காலவேங்கை	க.க	குண்றக்கூடை	க.க.ஏ
கருங்காலவேம்பின்	ந.க	கூந்தலாம்பல்	க.ந.ஏ
கல்லென்கானத்து	க.க.ஞி	கூன்முண்முண்ட	க.ஞி

ஈசு குமந்தோகைச் செய்யுண் முதற்குறிப் பகராதி.

செய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.	செய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.
கேட்டிசின்வாழி	சக	சேறஞ்சேறு	உக்கா
கேளாராகுவர்	உகச	கோலைவாழு	உடிக
கேளிர்வாழியோ	உநந	நாயிறுகாயாது	உ.கூ
கைவலைநெகிழ்தலு	உஅக	நாயிறுபட்ட	உச
கைவலைனாமாக்கள்	உடிக	தச்சன்செய்த	ஏக
கோங்குதேர்	எ	தண்கடற்படு	கடுள
கொடியோர்நல்கா	உஅன	தலைப்புணைக்கொ	ககந
கொடின்கான்முதலை	உகக	தழையணியாடை	கடுப
கொண்கலூர்அந்த	கஅன	தாவுங்கிறை	ககுப
கொல்லினைப்பொ	உசஅ	தாதிற்செய்த	கூப
கொன் நூர்துஞ்சி	கநஅ	தாமரைபுரையு	க
கோடலெதிர்முகை	என	தாமேசெஸ்ப	உங்க
கோஹரி... ...நாடொ	கக	தாழிருடுமிய	உ.ங
கோஹரி... ...நாஞ்ம	உஅக	திண்டேர்நல்ளி	கநுடு
கேளவையஞ்சி	ககக	திரிமருப்பிரலை	உக்க
சிறுவீஞாழல்	உகந	திரிமருப்பெருமை	உங்க
சிறுவெண்காக்கை	உக்எ	திணைகிளிக்டுதெ	ககந
சிறுவெள்ளரவி	கடுந	திண்டலுபியைவது	உ.ங
சிறுபனியுடைந்த	கஅ	துணைத்தோகை	உக்க
கூடர்சினாந்தனி	கஎக	துறுகலயலது	கக
கூடர்செல்வானம்	உ.ஒ	தோடிநெகிழ்தன	உ.ஓ
கடுபுனமருங்கிற	உசா	தொல்கவின்	உக்க
சரஞ்செல்யானை	கநுஅ	நஷநன்கு	கநுஎ
சரங்தலைப்பட்ட	கஅநு	நஷசெபரிது	நி.ஒ
சனைப்புத்துற்று	கஹக	நமக்கொன்று	உ.ங
கேங்களம்பட	ச	நல்கில்வாழு	உக்க
செப்பினாஞ்செவின்	கஅந	நல்லுரையிக்குந்து	ஈ.ஓ
செல்வக்சிருஅர்	கசாகு	நல்த்தகைப்புலைத்தி	உக்க
செல்வாரல்லர்	நின	நள்ளென்றங்கே	கப
செய்வரைச்செச்சை	கஎக	நறையகில்	உ.எ
செவ்விகொள்வரகின்	உநச	நன்னலங்கொலைய	க.ஓ
செற்றுமன்றே	ந.நு	நனைமுதிர்ஞாழு	ந.ஓ
செறுவார்க்குவகை	உசஅ	நாகுபிடிகயந்த	உ.ங்கி
சென்றநாட்ட	கசஅ	நாணிலமன்ற	க.அ
சேனேன்மாட்டிய	கசந	நிறைவளைமுன்கை	உக்க
சேயாறுசெல்லா	ந.ஒக	நிலத்தினிலும்பெரிதே	க
சேயாறுசென்று	உ.உகி	நிலங்கொட்டு	கந.உ
சேயுர்விசும்	உடிக	நிலம்புடைப்பயரினும்	உக்க
சேரிசே	உசநி	நிமுலான்றவிஸ்த	உ.நுக
சேற்றோவென	உ.உச	நினையாய்வாழி	உங்க

குறுங்தோகைச் சேய்யுண் முதற்குறிப் பகராதி. உகந

சேய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.	சேய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.
தீக்ஞட்டென்டோ	அ.அ	புமிமடமரையான்	உ.இ.க
தீபுடம்படுதலின்	உ.க(ஞ)	புல்யீற்றி	ககச
நீர்கால்யாத்த	உ.க.ஆ	புள்ளும்புலம்பின	உ.இ.உ
கீர்ந்டாடிற்	உ.அ.ஓ	புள்ளுமாவும்	கஉச
கீர்வார்க்கண்ணே	உ.க	புறவுப்புறத்தன்ன	உ.உ.க
புதல்பசப்பிவர்க்கு	க.எ.ஒ	புனவன்... ...கடி	ககந
நேஞ்சேநிறை	உ.ந.ந	புனவன்... ...கிளி	கந.ஞி
நெடியதிரண்ட	உ.கந	புவளைந்தன்ன	ககள
நெடுங்கழை	உ.க(ஞ)	புவொடுபுரைய	ககச
நெடுந்தீராம்ப	உ.எ.அ	புவிடைப்படினு	எ.உ
நெடுவரைமருங்கி	க.கு.இ	புவொத்தலமரு	அ.க
நெய்க்கணிகுறும்பூச்	உ.க.க	புழ்க்காலன்ன	அ.உ
நெய்தற்பரப்பி	க.க.க	பேய்தகுன்றத்து	கஎக
நெருப்பினன்ன	க.கு.ந	பெயர்த்தலனென்	கூ.க
நெறியிருங்கதுப்	க.எ.ந	பெயல்கான்மறை	உ.அ.ப
நோமென்... ...யிலை	க.ப	பெயன்மழை	கக.உ
நோமென்... ...புன்	க.அ.க	பெருக்கடற்பர	உ.இ.ஏ
நோற்றேர்மன்ற	உ.ந.ந	பெருக்கடற்... ...களிற்	உ.ஒ.க
பசப்பென்டீமனி	க.க.க	பெருக்கடற்... ...நீத்து	உ.இ.ம
படரும்பைய	க.அ.க	பெருக்கண்மாரி	க.ஏ.கு
பணைத்தோட்குறு	உ.ந.ந	பெருங்களூற்றி	க.உ.உ
பதலைப்பாணி	எ.ச	பெருவரையிசை	க.க
பரலவற்படி	உ.க.உ	பெறுவதியையா	க.எ.அ
பருவத்தேன	க.க.உ	பேரூர்கொண்ட	கக.உ
பல்லாடைடுகெறி	எ.அ	பைக்காற்கொக்கின்	க.உ.ங
பல்லிப்பலிய	உ.எ.க	போத்தில்காழு	உ.க(ஞ)
பல்லோர்துஞ்சு	உ.எ.ங	பொருதயாணை	உ.ந.ஞி
பலருங்கூறுக	க.கு.க	பொய்கையாம்ப	உ.அ.ஷ
பலவிற்கேர்க்கத	உ.க.க	பொழுதுமெல்லின்று	க.ஞ.க
பழமழைக்கில்த	க.க.க	பொன்னேராவிரை	கக.க
பழமழைபொழி	உ.உ.ங	மகிழ்ந்ததன்றலை	க.ஞ.க
பழமழைப்பல்லன்ன	க.க.க	மகிழ்நமார்பே	அ.க
பறைப்படப்பணில	உ.ச	மட்டம்பெய்த	க.எ.ஞி
பணிப்புதலிவர்க்கத	உ.ஒ.ஞ	மடவமன்ற	அ.ப
பணைத்தலைக்கருக்	உ.அ.க	மடவாழி	உ.உ.ங
பாஷவலிடித்த	உ.ஒ.ந	மண்ணீயசென்ற	உ.உ.ஞ
பார்ப்பனமக்னோ	க.கு.ஞ	மணிவார்க்தன்ன	உ.கஞ
பால்வரைத்தமைத்த	உ.அ.க	மயங்குமலர்	உ.உ.ஞ
பாலுமுண்ணுள்	உ.ஒ.ங	மரங்கொல்கானவன்	க.அ.அ
பாலழிப்பல	க.எ	மருக்கெனின்மருங்கே	அ.ஞி

ஈசு குமாந்தோகைச் சேய்யுண் முதற்குறிப் பகராதி.

சேய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.	சேய்யுண்முதற்குறிப்பு.	பக்கம்.
மல்குசுனைப்பு	உள்ளு	யாயாகியவேலி	கா
மலரேருண்கன்	உகுல	யாபும்யாபும்	இசு
மலைச்சேர், அஞ்செஞ்	உடுகு	யாரணங்குற்றனை	கடுடு
மலையிடையிட்ட	காது	யாரினுமிவியன்	கள்
மலழுசேர்ந்து	உகாத	யாருமில்லை	நடு
மலழுவிலையாடு	தகசு	யாவதுமறிகிலர்	கசுஅ
மன்னர்குழியிய	சந	யானயங்துறைவோன்	கஉந
மறிக்குரலறுத்து	உடுக	யானே... ...நேனைல்	குக்
மன்றமராஅத்த	கூகு	யானே... ...யென்னலனே	கங்க
மன்னுயிரரியா	உகுக	யுங்கர்கடந்த	கசுள்
மலையுறைகோழி	கந்க	வண்டுபடைத்தத்தைந்த	ந_0
மாஅங்கொன்ற	களஅ	வந்தவாடை	உக்கு
மாக்கழுமணிப்பு	எ_0	வளர்பிறைறபோல	உந்கு
மாசரக்கழியிய	உக	வளையுடைத்தனைய	உடின
மாரிப்பித்திக்குத்து	கடுஇ	வளையோய்	உளஅ
மாரியாம்பலன்ன	கஉந	வளைவாய்ச்சிறு	கசு_0
மால்வரையிழிதரு	காகு	வன்பாற்றென்னறல்	ஏக
மாவெண்மடலு	உசு	யாரலெஞ்சேரி	உகள
மாஞ்சியன்ன	உ_0எ	வாராராயினும்	ககள
மானேறுமடப்பினை	உடுள	வாருறுவனர்	கூடு
மின்னுச்செம்	காலு	விசம்புகண்புதைய	உக்கு
ழுகைமுற்றினவே	கங்க	விட்டகுதிரை	அ_0
முட்டாலிறவின்	கசு	விட்டெனவுடுக	உ_0_உ
முட்டுவேன்கொ	உக	விடர்முகையுடுக	ககுக
முதைப்புன	கடு_0	விரிதிரைப்பெருங்	கக_0
முருகயர்ந்து	உஅசு	வில்லோன்காலன	கச
முல்லையுர்ந்த	உடுக	விழுத்தலைப்பெண்ணை	கசுஅ
முலையேழுகும்	உசுக	விஜையேயாடவர்	கந்கு
முழங்தாளிரும்பிடி	ந_0_உ	வீங்கிழைநெங்கும்	உ_உ_உ
முழவழுதலறைய	உக_0	வீழ்தாழ்தாழை	ககள
முளிதயிர்பிசைந்த	கடு_0	வெண்மணல்வரித்	உக்கு
முனிப்படருமுந்த	உஅக	வேண்மணற்பொதுளிய	உந்ம
மேய்யோவாழி	கஉகு	வெங்கிறந்துகுவளி	உடு
மெல்லியலரிவை	கங்க	வெறியெனவுணர்ந்த	உ_ந_உ
மெல்லியலோயே	உஅன	வேட்டைச்செங்நாய்	ஏக
மெல்லியலினிய	உடு_0	வேதினவெரிதி	கந்கு
மெங்கேணகிமுத்த	ககஅ	வேம்பின்பைக்கா	களன
யாங்குற்றனர்	கங்க	வேரல்வேவி	உ_எ_0
யாதுசெய்வா	கங்க	வேறுகுழுதலுக்	உக்கு
யர்மெங்காம	உடு_0	வேனிற்பாதிரி	கசும்
யாயாகியவேஶாது	ககு	வைகாவைகல்	கந்கு.

பிழையும் திருத்தமும்

பிள்ளை	திருத்தம்.	பக்கம்.	வரி.	பிள்ளை	திருத்தம்.	பக்கம்.	வரி.
நீலராய்	நீலம்	2.2.	கக	நேதல்	நேதலுமாம்	கங்கா	ந.
அழகு	அழகு	2.0.	குரிய	குரிய	குரிய	கங்கா	க.0.
பாலை	மூல்லை	ந.0.	பீரிர்	பீரிர்	பீரிர்	கங்கா	க.க.
ஆட்டு	போடு	ந.	பீருஞ்சு	பீருஞ்சு	பீருஞ்சு	கங்கா	க.க.
பாகு	வடிக்கிட்டு	ந.ந.	வேள்ளி வீ.	வேள்ளி வீ.	வேள்ளி வீ.	கங்கா	க.ங.
வாசுகி	வாசுகி	2.0	வித்தை	வித்தை	வித்தை	கங்கா	க.ங.
வாசுகி	வாசுகி	க.0.	நிதிலிட்டு	நிதிலிட்டு	நிதிலிட்டு	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	ந.0.	மித்தை	மித்தை	மித்தை	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	பின்றுமை	பின்றுமை	பின்றுமை	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	பின்கற	பின்கற	பின்கற	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	புலைன்	புலைன்	புலைன்	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	புமிழுத்	புமிழுத்	புமிழுத்	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	அவர்கள்	அவர்கள்	அவர்கள்	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	பட்டங்கள்	பட்டங்கள்	பட்டங்கள்	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	வருதாவல	வருதாவல	வருதாவல	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	வெந்தி	வெந்தி	வெந்தி	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	அது	அது	அது	கங்கா	க.ங.
குறிட்டு	குறிட்டு	க.0.	கண்ணி வில்	கண்ணி வில்	கண்ணி வில்	கங்கா	க.ங.

விளம்பரம்.

எட்டுத்தோகையில் இரண்டாவதுகிய
குறுங்தோகைமூலமும் உரையும்.

வேண்டுவோர் அடியிற் கையொப்பமிட்ட என்னிடத் திலும்,

1. ஸ்ரீமான்:— பு. க. ஸ்ரீநிவாஸாரியர்ஸ்வாமி,
தலைமைத்தமிழ்ப்பண்டிதர், ஊர்லீஸ்காலெஜ்,
வேங்கார்.
 2. ,,, ரிப்பன்புத்தகசாலைச் சொந்தக்காரர்,
87, தம்புசெட்டிவீதி, சென்னை.
 3. ,,, D. K. சுப்பையாராயுதிகாரு டி ஸன்ஸ்,
புத்தகவியாபாரிகள், தஞ்சாவூர்.
 4. ,,, இ. மா. கோபாலகிருஷ்ணக்கோள்,
புத்தகவியாபாரம், புதுமண்டபம், மதுரை.
 5. ,,, மாணேஜர், நவீனகதாபுத்தகசாலை,
ரங்கநான்.

இக்காட்டியவிலாஸங்களிலும் மேற்குறித்த விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.

பண்டிதர் தி. சௌ. அரங்கசாமிஜியங்கார்,
மதரஸை இல்லாபுரியா, வரணியம்பாடு.

பதினேண்ணிழக்கணக்கின் முதலநாடிய
நாலடி நானுறுமுலமும் அரும்பதவுரைக்குறிப்பும்
இங்குள்ளேலுர் ஊர்லீஸ்காலெஃதலீகமத்தமிழ்ப்பண்டிதர்
ஸ்ரீ பு.க.ஸ்ரீ நிவாஸாசாரியர்ஸ்வாமியால் வெளியிடப்
பட்டது.

மாணவர்பதிப்பும், மற்றையோர்பதிப்பும் தனித்தனி
விலை 0—8—0 [தபாற்கஸிலேவரு.] வேண்டுவோர் இந்நாற்பதிப்பாசிரியருக்கு எழுதிக்கொள்ளலாம்.

